



රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය

වාර්ෂික කාර්යසාධන වාර්තාව
2016

ගරු කබ්‍රි හෂීම් මැතිතුමා
රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍ය

ගරු ඉරාන් වික්‍රමරත්න මැතිතුමා
රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන නියෝජ්‍ය අමාත්‍ය

රවීන්ද්‍ර ජේවාවිකාරණ මහතා
රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශයේ ලේකම්

රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශයේ ප්‍රවේශය



රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශයේ 2016 වර්ෂය සඳහා වන වාර්ෂික කාර්යසාධන වාර්තාව ඉදිරිපත් කිරීමට ලැබීම සම්බන්ධයෙන් අමාත්‍යාංශය වෙනුවෙන් මාගේ සතුට ප්‍රකාශ කරමි.

ශ්‍රී ලංකාවේ ඇති රජයට අයත් පාඩු ලබන ආයතන ලාභ ලබන ආයතන බවට පත්කිරීමේ අරමුණ ඇතිව ස්ථාපනය කරන ලද රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය යටතට රජයට අයත් ව්‍යවසායයන් (SOEs) ගණනාවක් පැවරී ඇත.

අතිගරු ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන මැතිතුමා හා ගරු අග්‍රාමාත්‍ය රනිල් වික්‍රමසිංහ මැතිතුමාගේ නායකත්වය යටතේ සත්කාරක සේවා, ගුවන් සේවා හා බලශක්ති යන අංශ ඇතුළත්ව ශ්‍රී ලංකාවේ ආර්ථිකයේ රාජ්‍ය ව්‍යවසායයන් ගණනාවක් සම්බන්ධයෙන් රජයේ කාර්යභාරය පිළිබඳව නැවත පරීක්ෂා කිරීමට සැලසුම් කර තිබේ.

අමාත්‍යාංශයේ ලේකම්වරයාගේ නායකත්වය යටතේ අප අමාත්‍යාංශය මගින් රටට ආර්ථික වශයෙන් බරක් වී ඇති අප සතු රජයට අයත් ව්‍යවසායයන් ප්‍රතිව්‍යුහගත කිරීමට කටයුතු සුදානම් කොට ඇත.

රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය යටතේ රාජ්‍ය බැංකු ඇතුළු රජයට අයත් ව්‍යවසායයන් ගණනාවක්ම කැපී පෙනෙන වර්ධනයක් වාර්තා කර ඇත.


මෙම ව්‍යවසායයන් හා අමාත්‍යාංශය පෙන්නුම් කර ඇති අඛණ්ඩ වර්ධනය පිළිබඳව මම ආඩම්බර වන අතර මේ ආකාරයට දිගටම කටයුතු කළ හැකි බව මාගේ විශ්වාසයයි.

අමාත්‍යාංශයේ ලේකම්වරයා ඇතුළු අමාත්‍යාංශයේ කාර්ය මණ්ඩලයට සහ මා යටතේ ඇති සියළුම රජයට අයත් ව්‍යවසායයන්ට ඉදිරි වර්ෂය සඳහා මාගේ සුභාශිංසන පිරිනමමි.

කබීර් හමීම්

රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍ය

රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන නියෝජ්‍ය අමාත්‍යතුමාගේ පණිවුඩය



රජයට අයත් ව්‍යවසායන් ආර්ථිකයේ වැදගත් කාර්යභාරයක් ඉටුකරයි. රජයට අයත් ව්‍යවසායන් (SOEs) ඇති කිරීම සඳහා වන තාර්කික රණය මූලික වශයෙන්ම සුභසාධක අරමුණු සඳහා යොමුවී ඇත්තේ වෙළඳපල අසාර්ථකත්වය හේතුවෙනි. පොදු ජනතාව සඳහා ප්‍රමාණවත් උත්පාදනයක් නොමැතිවීම හා නිතරින්ම ඇතිවන ඒකාධිකාරයක් පැවතීමත් නිසා ඒවායේ ආර්ථික ක්‍රියාකාරකම් කෙරෙහි මැදිහත්වීමට රජයට සිදුවිය. කෙසේවුවද ශ්‍රී ලංකාවේ ඇති රාජ්‍ය ව්‍යවසායන් වල කාර්යසාධනය පිළිබඳව සැඟීමට පත්විය නොහැක. ඒවා රජයේ මුදල් නිකරුනේ වියදම් කරන දුර්වල සේවා සැපයුමක් සනිටුහන් කරන ආයතන ලෙස සැලකේ. මෙම ආයතනවල අකාර්යක්ෂමතාවය හා අඛණ්ඩව පාඩු වාර්තාවීම හේතුවෙන් එමගින් බදු ගෙවන්නන්ට ඇතිවන බර අඩුකිරීමට හා වඩා කාර්යක්ෂම හා තරගකාරී ආයතන ලෙස එම ආයතනවල මෙහෙයුම් කටයුතු ප්‍රතිස්ථාපනය කිරීම සඳහා 2015 අගෝස්තු මාසයේදී බලයට පත් රජය විසින් රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය පිහිටුවනු ලැබීය.

බැංකු, රක්ෂණ, ගුවන්සේවා, වැවිලි, සත්කාරක හා හෝටල් ආදී විවිධ අංශ යටතේ වන ප්‍රධාන සමාගම් 21 ක් හා ඒවාට අනුබද්ධ ආයතන 31 ක් රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය යටතේ ක්‍රියාත්මක වේ. වසර 2016 දී බැංකු හා රක්ෂණ අංශ ප්‍රමුඛ අමාත්‍යාංශයේ විෂය පථය යටතේ වන ආයතන මගින් රු.බිලියන 54.3 ක ලාභයක් උපයන ලදී. රාජ්‍ය ව්‍යවසායන් 6 ක් සඳහා රු.බිලියන 25.4 ක පාඩුවක් වාර්තා කරනු ලැබූ අතර ශ්‍රී ලංකන් ගුවන් සේවය මේ සඳහා මූලික වශයෙන් දායක වී ඇත.

අමාත්‍යාංශය යටතේ ඇති රාජ්‍ය ව්‍යවසායන් සඳහා ප්‍රතිසංස්කරණ වැඩසටහනක් ආරම්භ කර ඇත. පාලනය ශක්තිමත්කිරීම හා එම රාජ්‍ය ව්‍යවසායන් අධීක්ෂණය සඳහා නෛතික හා ආයතනික රාමුවක් ඇතිකිරීම මෙම ප්‍රතිසංස්කරණ වැඩසටහනේ ප්‍රධාන අංශයක්වේ. පාර්ශවකරුවන්ට හා රජයට ප්‍රතිලාභ ලබාදෙන කාර්යක්ෂම වාණිජ ව්‍යවසායන් ලෙස රාජ්‍ය ව්‍යවසායන් කළමනාකරණය කිරීමේ හා ක්‍රියාත්මක කිරීමේ පරිසරයක් ඇතිකිරීම හා බදුගෙවන්නන් මත පැටවෙන බර අඩුකිරීම මෙහි අරමුණ වේ. රජයේ "හිමිකාරිත්ව" ක්‍රියාකාරකම් සිදුකිරීම සඳහා මධ්‍යගත ඒකකයක් ස්ථාපනය කරනු ලබන අතර එමගින් රාජ්‍ය ව්‍යවසායන් ක්‍රියාත්මක වන අදාල අංශ සඳහා ප්‍රතිපත්ති හා නියෝග සකස් කිරීම සඳහා යොමුවීමට රේඛීය අමාත්‍යාංශයට අවකාශ ලැබේ.

ආර්ථිකයේ අත්‍යවශ්‍ය මැදිහත්වීමේ කාර්යයක් ඉටුකරන බැංකු අංශය අභියෝග ගණනාවකට මුහුණ දේ. රාජ්‍ය බැංකු හා ඒවායේ කොටස්කරුවන්, නව බාසල් III (Basel III) නියාමනයන්ට අනුකූලව කටයුතු කරන බව තහවුරු කර ගැනීම සඳහා, ඒවායේ ප්‍රාග්ධනය ඉහල නැංවීමේ නව මාර්ග රජය විසින් සිතාබැලිය යුතු අතර ශ්‍රේණිගත කිරීමේ ආයතන මගින් ඒවා තත්වයෙන් පහල දැමීම වැලැක්විය යුතුය. බැංකුවල තරගකාරී පැවැත්ම සඳහා ඉතා අඩු ලාභ සීමාවන් ඇතිව ක්‍රියාත්මකවන තාක්ෂණයන් ඇතිකිරීම අවශ්‍යවේ.

ගුවන් සේවාවන් ප්‍රතිව්‍යුහගත කිරීමේදී මිහින්ලංකා ගුවන් සේවය මෙහෙයුම් නවතා එය සතු යානා ඇණිය හා සියළු ගුවන් ගමන් ශ්‍රී ලංකන් ගුවන් සේවය යටතට ගනු ලැබීය. ශ්‍රී ලංකන් ගුවන් සේවය සඳහා උපායමාර්ගික හවුල්කරුවකු සොයා ගැනීමේ ප්‍රයත්නයන් සිදුකෙරෙමින් පවතින අතරම ගුවන්සේවය ප්‍රතිව්‍යුහගත කිරීමේ සැලසුම් යටතේ ගුවන්මාර්ග හා ගුවන්යානා ඇණිය සුදුසු පරිදි සකස් කිරීමද සිදුකෙරේ.

රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය වෙත අභියෝගාත්මක කාර්යභාරයක් පැවරී ඇත. අමාත්‍යාංශයේ අරමුණු ඉටු කරගැනීම සඳහා ගන්නා ලද සියළු ප්‍රයත්නයන් වෙනුවෙන් කාර්යමණ්ඩලයට ස්තූතිය ප්‍රකාශකිරීමට මම මෙය අවස්ථාවක් කර ගනිමි.

ඉරාන් වික්‍රමරත්න

රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන නියෝජ්‍ය අමාත්‍ය

රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශ ලේකම්තුමාගේ පණිවුඩය



රට තුළ පවතින සමස්ත රාජ්‍ය ව්‍යවසායයන් අතරින් පාඩු ලබන බහුතර රාජ්‍ය ව්‍යවසායන් සංඛ්‍යාවක් ඒකරාශී කොට ඒවා ලාභ ලබන ව්‍යවසායන් බවට පත් කිරීමේ වගකීම පැවරී ඇති මෙම අමාත්‍යාංශය පිහිටුවා මේ වන විට වසර එක හමාරක පමණ කාලයක් ගත වී ඇත.

මෙම කාලපරිච්ඡේදය තුළ රටේ සමස්ත ආර්ථිකයට දැවැන්ත වැය බරක් එල්ල කරන රාජ්‍ය ව්‍යවසායන් ප්‍රතිව්‍යුහගත කිරීමේ ක්‍රියාවලිය කෙරෙහි අප අවධානය යොමු කොට ඇත.

එහිදී අමාත්‍යාංශය යටතේ පවතින වැවිලි සමාගම් පහට අදාලව මේ වන විටත් ඒවායෙහි පවතින වගාබිම් මූලික වර්ගීකරණයට ලක් කොට තවදුරටත් වැවිලි බෝගයන් ඒ ආකාරයෙන්ම පවත්වා ගත හැකි බිම් එම අරමුණ තුළම පවත්වා ගනිමින් ඵලදායීව යොදා නොගත් බිම්වල, වර්ධනය කළහැකි වෙනත් විභව ව්‍යාපාර පිළිබඳව අධ්‍යයනය කොට ඒ සඳහා රාජ්‍ය පෞද්ගලික හවුල්කාරිත්වය යටතේ ක්‍රියාත්මක කිරීම සඳහා සුදුසු ව්‍යාපෘතීන් හඳුනාගනිමින් පවතී. ඒ යටතේ ලාභ බෙදා ගැනීමේ පදනම මත කුඩා ජල විදුලි බලාගාර, වෙනත් කෘෂි කටයුතු, සත්ත්ව පාලන ව්‍යාපෘති වැනි ව්‍යාපෘති දිරිගැන්වීම මගින් වැවිලි ක්ෂේත්‍රය මුහුණපා සිටින මූල්‍ය දුෂ්කරතා ජය ගනිමින් එම ක්ෂේත්‍රයට නව ජීවයක් ලබාදීම අරමුණ වී ඇත. එහිදී ස්වාභාවික සම්පත් උපරිම ලෙස ආරක්ෂා කරගනිමින් භූමිය මනා කළමනාකාරිත්වයක් යටතේ භාවිතා කිරීමටත් බෝග විවිධාංගීකරණය , අතුරු බෝග වගාව හා නිෂ්පාදන වල ගුණාත්මකතාව ඉහළ දැමීමට හා නිෂ්පාදන සඳහා අගය එකතු කිරීමට (Value Addition) අවශ්‍ය මග පෙන්වීම මෙම අමාත්‍යාංශය විසින් සිදු කරනු ලැබේ.

ශ්‍රී ලංකන් ගුවන් සමාගම හා මිහින් ලංකා ගුවන් සමාගම පිළිබඳව සැලකීමේදී එම සමාගම් සඳහාද ප්‍රතිව්‍යුහගතකරණ සැලැස්මක් සකස් කිරීමට හා එම සැලැස්ම පදනම් කරගනිමින් නව ලාභදායී ගමනාන්තයන් වැඩි කිරීම කෙරෙහි හා ගුවන් සමාගම් හි පවතින දුර්වලතා ආමන්ත්‍රණය කිරීම සඳහා උපාය මාර්ගික සහකරුවෙකුගේ සහාය ලබා ගැනීමට අවශ්‍ය උපදෙස් ලබාදී ඇති අතර ධනාත්මක ආයෝජකයන් වෙතින් අභිලාශයන් කැඳවීම් කර ඇත. (EOI)

ආර්ථික සංවර්ධනය උදෙසා රාජ්‍ය බැංකු වල දායකත්වය වැඩි කිරීමේ අරමුණ පෙරදැරි කරගෙන කුඩා පරිමාණයේ බැංකු ඒකාබද්ධ කිරීම පිළිබඳ 2016 අයවැය යෝජනාවලිය සම්බන්ධයෙන්ද විශේෂ අවධානය යොමු කොට අධ්‍යයනයක් සිදුකොට එහි නිර්දේශ ආර්ථික කළමනාකරණය පිළිබඳ අමාත්‍ය මණ්ඩල කමිටුවට ඉදිරිපත් කර ඇත. බැංකු සතු ප්‍රාග්ධන අවශ්‍යතා පිළිබඳ පුළුල් අධ්‍යයනයක් සිදුකොට පවතින අවදානම් තත්වයන් පිළිබඳව අදාල බලධාරීන් දැනුවත් කරමින් බැංකු පිළිබඳ සමීප අධීක්ෂණයක් අමාත්‍යාංශය මගින් සිදුකරමින් පවතී.

මෙවන් පසුබිමක් තුළ 2016 වසර සඳහා අමාත්‍යාංශය හා ඒ යටතේ පවතින ආයතන වල ප්‍රගතිය විදහා දක්වන කාර්යසාධන වාර්තාව සඳහා පණිවිඩයක් නිකුත් කිරීමට ලැබීම පිළිබඳව මම සතුටට පත් වෙමි.

එසේම මේ සියලු කාර්යයන් ඉටු කිරීමේදී ගරු අමාත්‍යතුමාගේ හා නියෝජ්‍ය අමාත්‍යතුමාගෙන් ලැබෙන මහ පෙන්වීම හා සහාය ඉතා අගය කොට සලකමි.

අපගේ මාර්ගෝපදේශ අනුගමනය කරමින් සහාය ලබාදෙන සියළුම ආයතන ප්‍රධානීන්ට මගේ කෘතචේදිත්වය පළ කරමි.

මෙම සියළු කාර්යයන් මා සමඟ ඒකාබද්ධව සිදු කිරීම සඳහා මා වෙත සහාය ලබාදෙන කාර්ය මණ්ඩලයට නැවතත් මාගේ හදපිරි ප්‍රණාමය හිමි වේ.

රචිත්ද සේවාචිකාරණ
ලේකම්
රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය

අමාත්‍යාංශය යටතේ ඇති ආයතනයන්හි සම්බන්ධීකරණ තොරතුරු

බැංකු හා මූල්‍ය අංශය

- **ලංකා බැංකුව**
සභාපති - රොනල්ඩ් පෙරේරා මහතා
දු. අංක - 011 2348877
ෆැක්ස් - 011 2452033
විද්‍යුත් තැපෑල - chairman@boc.lk
- **මහජන බැංකුව**
සභාපති - හේමසිරි ප්‍රනාන්දු මහතා
දු. අංක - 011 2329822
ෆැක්ස් - 011 2447473
විද්‍යුත් තැපෑල - chairman@peoplesbank.lk
- **ජාතික ඉතිරිකිරීමේ බැංකුව**
සභාපති - අශ්වින් ද සිල්වා මහතා
දු. අංක - 011 2573334
ෆැක්ස් - 011 2574002
විද්‍යුත් තැපෑල - chairman@nsb.lk
- **රාජ්‍ය උකස් හා ආයෝජන බැංකුව**
සභාපති - තිස්ස ජිනදාස මහතා
දු. අංක - 011 2573563
ෆැක්ස් - 011 2573346
විද්‍යුත් තැපෑල - chairman@smib.lk
- **ප්‍රාදේශීය සංවර්ධන බැංකුව**
සභාපති - එම්. ප්‍රසන්න ප්‍රේමරත්න මහතා
දු. අංක - 011 2035454
ෆැක්ස් - 011 2906877
විද්‍යුත් තැපෑල - prasannah@rdb.lk
- **ශ්‍රී ලංකා නිවාස සංවර්ධන මූල්‍ය බැංකුව**
සභාපති - ආර්. ජේ. ද සිල්වා මහතා
දු. අංක - 011 2433901
ෆැක්ස් - 011 2470511
විද්‍යුත් තැපෑල - chairman@hdfc.lk
secchairman@hdfc.lk

- **ලංකා පුත්‍ර සංවර්ධන බැංකුව**
 සභාපති - රුවන් ගාල්ලගේ මහතා
 දු. අංක - 011 2821232
 ෆැක්ස් - 011 2821020
 විද්‍යුත් තැපෑල - info@lankaputhra.lk
- **ශ්‍රී ලංකා ඉතිරිකිරීමේ බැංකුව**
 වැඩබලන සභාපති - කේ. අමරසිංහ මහතා
 දු. අංක - 011 2674700
 ෆැක්ස් - 011 2674705/ 6
 විද්‍යුත් තැපෑල - info@sbsbl.lk

රක්ෂණ, සිවිල් ගුවන් සේවා හා සත්කාරක සේවා අංශය

- **ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාව**
 සභාපති - භේමක අමරසූරිය මහතා
 දු. අංක - 011 2323450
 ෆැක්ස් - 011 2447742
 විද්‍යුත් තැපෑල - email@srilankainsurance.com
- **ශ්‍රී ලංකන් ගුවන් සේවය**
 සභාපති - අජිත් ඩයස් මහතා
 දු. අංක - 019 7331000
 ෆැක්ස් - 019 7335100
 විද්‍යුත් තැපෑල - chairman@srilankan.com
- **මිහින් ලංකා පුද්ගලික සමාගම**
 සභාපති - අජිත් ඩයස් මහතා
 දු. අංක - 019 7331000
 ෆැක්ස් - 019 7335100
 විද්‍යුත් තැපෑල - chairman@srilankan.com
- **හොටෙල් ඩිවලපර්ස් ලංකා පුද්ගලික සමාගම (PQ143)**
 සභාපති - ක්‍රිෂාන්ත ප්‍රසාද් කුරේ මහතා
 දු. අංක - 011 2433435
 ෆැක්ස් - 011 2446545
 විද්‍යුත් තැපෑල - hdl_hilton@sltnet.lk

වැවිලි හා කෘෂිපාදක කර්මාන්ත අංශය

• **ජනතා වතු සංවර්ධන මණ්ඩලය**

සභාපති - කීර්ති බණ්ඩාර කොටගම මහතා
දු. අංක - 011 2327088
ෆැක්ස් - 011 2446577
විද්‍යුත් තැපෑල - sec.chairman@jedb.gov.lk

• **ශ්‍රී ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාව**

සභාපති - තිලක් මහනාම මහතා
දු. අංක - 011 2438530
ෆැක්ස් - 011 2438635
විද්‍යුත් තැපෑල - slspc@sltnet.lk

• **සී/ ස ඇල්කඩුව වැවිලි සමාගම**

සභාපති - නිලු දිල්හාර විජේදාස මහතා
දු. අංක - 011 2698059
ෆැක්ස් - 011 2698057
විද්‍යුත් තැපෑල - niluwijedasa@gmail.com

• **සී/ ස කුරුණෑගල වැවිලි සමාගම**

සභාපති - ඒ. එම්. පියසෝම උපාලි මහතා
දු. අංක - 037 2229618
ෆැක්ස් - 037 2223191
විද්‍යුත් තැපෑල - ampupali0707@yahoo.com

• **සී/ ස හලාවත වැවිලි සමාගම**

සභාපති - ආසිරි කුමාර භේරත් මහතා
දු. අංක - 032 2223210
ෆැක්ස් - 032 2222162
විද්‍යුත් තැපෑල - cplfin5@gmail.com

• **සී/ ස ගල්ඔය වැවිලි සමාගම**

සභාපති - කීර්ති බණ්ඩාර කොටගම මහතා
දු. අංක - 063 5672848
ෆැක්ස් - 063 2240199
විද්‍යුත් තැපෑල - info@galoya.lk

• ශ්‍රී ලංකා කජු සංස්ථාව

සභාපති - ධම්සිරි බණ්ඩාර කරුණාරත්න මහතා
දු. අංක - 011 2871005
ෆැක්ස් - 011 2869843
විද්‍යුත් තැපෑල - cashewco@dialogsl.net

කර්මාන්ත අංශය

• ලංකා පිහන් සංස්ථාව

නිසිබලධාරී - රියෙන්සි පෙරේරා මහතා
දු. අංක - 011 4063617
ෆැක්ස් - 011 4506415
විද්‍යුත් තැපෑල - ceylonceramics.co@gmail.com

• බීසීසී සමාගම

සභාපති - එච්. එන්. සරත් අබේසිංහ මහතා
දු. අංක - 011 2435195
ෆැක්ස් - 011 2447139
විද්‍යුත් තැපෑල - bcclankaltd@gmail.com



01. අමාත්‍යාංශයේ විෂය පථයට අයත් සියළුම ආයතන වෙනුවෙන් ඒවායේ කාර්ය සාධන මට්ටම් ඇගයීම පිණිස මූලික කාර්යසාධන දර්ශක හඳුන්වා දීමේ වැඩසටහන



02. රාජ්‍ය වැවිලි සමාගමේ සේවකයන්ට වන්දි ලබා දීම



03. ශ්‍රී ලන්කන් ගුවන්සේවා විද්‍යාලයේ උපාධි ප්‍රධානෝත්සවයකදී



04. පින්තවල අලි අනාඨාගාරය අසල කපු සංස්ථාවේ නව අලෙවි සැල විවෘත කිරීම



05. කුරුණාගල වැවිලි සමාගමේ සේවකයන්ට 2016 වසර සඳහා ප්‍රසාද දීමනා ලබා දීම

පටුන

	පිටු අංකය
1. හැඳින්වීම	1 - 2
1.1 අමාත්‍යාංශයේ කාර්යයන් හා කර්තව්‍යයන්.....	3
2. අමාත්‍යාංශයේ අංශයන්.....	4 - 5
2.1 පාලන අංශය	6
2.2 සැලසුම් අංශය.....	7
2.3 ගිණුම් අංශය	8
2.4 අභ්‍යන්තර විගණන අංශය.....	9
2.5 බැංකු හා මූල්‍ය අංශය.....	10
2.6 වැවිලි හා කෘෂිපාදක කර්මාන්ත අංශය	11
2.7 රක්ෂණ, ගුවන්සේවා හා සන්නිවේදන සේවා අංශය.....	12
3. අමාත්‍යාංශය යටතේ ඇති ආයතනයන්.....	13 - 17
4. අමාත්‍යාංශය යටතේ ඇති අංශවල ප්‍රගතිය.....	18 - 21
5. අමාත්‍යාංශය යටතේ ඇති ආයතනයන්හි ප්‍රගතිය	22
5.1 කළමනාකරණ, බැංකු හා මූල්‍ය	23 – 68
5.2 රක්ෂණ, ගුවන්සේවා හා සන්නිවේදන සේවා.....	69 – 89
5.3 වැවිලි හා කෘෂිපාදක කර්මාන්ත	90 - 140
6. මුදල් වෙන් කිරීම.....	141-148

1. හැඳින්වීම

1. හැඳින්වීම

2015 අගෝස්තුමස 17 වන දින පැවති මහ මැතිවරණයත් සමඟ ඇතිවූ නව රජය විසින් 2015 සැප්තැම්බර් 06 වන දින ප්‍රකාශයට පත්කරන ලද නව අමාත්‍යාංශයක් ලෙස මෙහි සමාරම්භය සනිටුහන් වේ.

2015 සැප්තැම්බර් 21 දින ප්‍රකාශයට පත් කළ 1933/13 දරණ අති විශේෂ ගැසට් පත්‍රය හා 2015 නොවැම්බර් මස 24 දින ප්‍රකාශයට පත් කළ අංක 1942/10 දරණ අති විශේෂ ගැසට් පත්‍රයන්හි පල වූ අමාත්‍යාංශ කාර්යයන් සහ කර්තව්‍යයන් පිළිබඳ ලේඛනය අනුව මෙම අමාත්‍යාංශය සඳහා රාජ්‍ය ව්‍යවසායන් සහ උතුන උපයෝජිත වත්කම් විශාල ප්‍රමාණයක වගකීම පැවරී ඇත.

මෙම අමාත්‍යාංශය වෙත වෙන්වූහු ආයතන සංඛ්‍යාව ප්‍රධාන ආයතන 21 කින්ද උතුන උපයෝජිත වත්කම් කාණ්ඩයට අයත් ආයතන 37 කින්ද සමන්විතවේ. ප්‍රධාන ආයතන 21 යටතේ පාලිත සමාගම් 32 ක් ද ක්‍රියාත්මකය.

අමාත්‍යාංශය යටතේ පහත ක්‍රියාකාරකම් සිදු කිරීම අරමුණු කොට පවතී

1. ආරම්භක වශයෙන් පවතින රාමුව තුළට ආයතනවල පැවැත්ම තහවුරු කිරීම, මූලික මූල්‍ය විනය, කළමනාකරණ විනය ස්ථාපිත කිරීම, වත්කම් සුරක්ෂිත කිරීම, විගණන ගිණුම් ප්‍රකාශ හා වාර්ෂික වාර්තා පිළියෙල කරවීම.
2. නව තාක්ෂණය හා නව කළමනාකරණ ක්‍රමවේදයන් හඳුන්වාදීම.
3. ප්‍රාග්ධන ප්‍රශ්නයට පිළිතුරු සෙවීම සඳහා වඩා දියුණු ක්‍රමෝපායන් සෙවීම.
4. සුරක්ෂිත ව්‍යාපාර ලෙස පෙනී යන රාජ්‍ය ව්‍යවසායයන් තුළ පවතින අනාගත අවදානම්, අහිතකර ප්‍රවණතා හඳුනාගැනීම, ඒවා අවම කිරීම හා නව උපාය මාර්ගික ක්‍රියාකාරකම් හඳුනා ගනිමින් විශේෂ ප්‍රබෝධයක් කරා යොමු කිරීම.
5. ආර්ථික වශයෙන් පාඩු ලබන රාජ්‍ය ව්‍යවසායන් හඳුනා ගෙන ඒවා සමස්ථ ජාතික ආර්ථිකයට දායකත්වයක් ලබා දිය හැකි අයුරින් ප්‍රතිව්‍යුහගතකරණයට අවශ්‍ය ක්‍රමවේද හඳුනා ගැනීම හා අවශ්‍ය මඟ පෙන්වීම් ලබා දීම.

රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශයේ ගරු අමාත්‍යවරයා ලෙස කබීර් හමීම් මැතිතුමාද ගරු නියෝජ්‍ය අමාත්‍යවරයා ලෙස ඉරාන් වික්‍රමරත්න මැතිතුමාද අමාත්‍යාංශ ලේකම් ලෙස රවීන්ද්‍ර හේවාචිතාරණ මහතාද කටයුතු කරයි. මෙම අමාත්‍යාංශය කොළඹ 01, ඇවිලන් වතුරගුය, ලෝක වෙළඳ මධ්‍යස්ථානය, බටහිර කුළුණ, 07 වන මහලෙහි සහ නැගෙනහිර කුළුණෙහි 36 වන මහලෙහි පිහිටා ඇත.

දැක්ම

සෞභාග්‍යමත් දේශයක් උදෙසා
සවිමත් රාජ්‍ය ව්‍යවසාය පද්ධතියක්

මෙහෙවර

ජාතික ආර්ථිකයට සවියක් වන රටට බරක්
නොවන රාජ්‍ය ව්‍යවසාය සංස්කෘතියක්
නිර්මාණය කිරීම උදෙසා කැපවීම


1.1 රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශයේ කාර්යයන් හා කර්තව්‍යයන්

- රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන විෂයයට අදාළව 2015.09.21 දිනැති අංක 1933/13 හා 2015.11.24 දිනැති අංක 1942/10 දරණ ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අතිවිශේෂ ගැසට් පත්‍රයන්හි රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය යටතේ ඇති 11 වැනි තීරුවෙහි දැක්වෙන ව්‍යවස්ථාපිත ආයතන හා රාජ්‍ය සංස්ථාවන්හි විෂයයන්ට අදාළ ප්‍රතිපත්ති වැඩසටහන් සහ ව්‍යාපෘති සම්පාදනය කිරීම, පසු විපරම් කිරීම හා ඇගයීම
- රාජ්‍ය ව්‍යවසාය ක්ෂේත්‍රය තුළ නව දැනුම හා තාක්ෂණය හඳුන්වාදීම සඳහා අවශ්‍ය පහසුකම් සැලසීම
- රාජ්‍ය ව්‍යවසායයන්හි නිෂ්පාදිතයන්ගේ ප්‍රමිතිය හා ගුණාත්මකඛව වැඩිදියුණු කිරීම සඳහා අවශ්‍ය පියවර ගැනීම
- ව්‍යවසායකත්වය, ජාතික ආර්ථික ප්‍රවාහය හා බද්ධ කිරීමට ක්‍රමෝපායන් සැකසීම
- ඵලදායී සම්පත් උපයෝජනය තුළින් දේශීය ව්‍යවසායයන් ජාතික ආර්ථිකය ශක්තිමත් කිරීම සඳහා යොදා ගැනීමට අවශ්‍ය පියවර ගැනීම
- රාජ්‍ය බැංකු සහ මූල්‍ය නියෝජිතායතනවලට අදාළ පොදු පරිපාලන සහ මෙහෙයවීම් කටයුතු
- 2015.09.21 දිනැති අංක.1933/13 හා 2015.11.24 දිනැති අංක.1942/10 දරණ ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අතිවිශේෂ ගැසට්පත්‍රයන්හි රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය යටතේ ඇති 11 වැනි තීරුවෙහි සඳහන් රාජ්‍ය සංස්ථා, ව්‍යවස්ථාපිත මණ්ඩල හා රජයට අයත් සමාගම්වල මූල්‍ය පරිපාලනය
- 2011 අංක 43 දරණ පනත යටතේ මහා භාණ්ඩාගාරයේ ලේකම්වරයා සතු කර ඇති අංක 1933/13 හා 2015.09.21 දිනැති ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අතිවිශේෂ ගැසට් පත්‍රයෙහි රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය යටතේ ඇති 11 වැනි තීරුවෙහි, 8 වන කරුණෙහි සඳහන් ආයතන 37හි උන උපයෝජිත වත්කම් පුනරුදය සම්බන්ධයෙන් පත්කර ඇති නිසි බලධාරීන් විසින් ඉටු කරනු ලබන ක්‍රියාකාරකම් මෙහෙයවීම හා අධීක්ෂණය
- රාජ්‍ය ව්‍යවසායයන් කළමනාකරණය කිරීම සඳහා ආයතනික රාමුවක් ස්ථාපිත කිරීම
- රාජ්‍ය ව්‍යවසායයන් සංවර්ධනය කිරීමේ කටයුතු
- 2015.09.21 දිනැති අංක.1933/13 හා 2015.11.24 දිනැති අංක.1942/10 දරණ ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අතිවිශේෂ ගැසට් පත්‍රයන්හි රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය යටතේ ඇති 11 තීරුවෙහි දැක්වෙන ආයතනයන්ට පැවරී ඇති අනෙකුත් සියළුම විෂයන්ට අදාළ කටයුතු
- 2015.09.21 දිනැති අංක.1933/13 හා 2015.11.24 දිනැති අංක.1942/10 දරණ ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අතිවිශේෂ ගැසට් පත්‍රයන්හි රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය යටතේ ඇති 11 තීරුවෙහි දැක්වෙන ආයතනයන් අධීක්ෂණය කිරීම

2. අමාත්‍යාංශයේ අංශයන්

රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය සහ එහි අංශ

රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය
දු/ක - 011 2437805 / 0112437856
ෆැක්ස් - 011 2437823
විද්‍යුත් තැපෑල minofpubenter@gmail.com



2.1 පාලන අංශය

2.1.1 හැඳින්වීම

අමාත්‍යාංශයේ යහපත් ආයතනික පරිපාලන පරිසරයක් පවත්වා ගෙනයාම, මානව හා භෞතික සම්පත් කළමනාකරණය කිරීම, කාර්ය මණ්ඩලයේ වෘත්තීය අවශ්‍යතා ඉටු කිරීම සහ අමාත්‍යාංශයේ සේවාවන් ක්‍රියාත්මක කිරීමට සහාය වීම, පාලන අංශයේ ප්‍රධාන අරමුණු වේ.

2.1.2 පාලන අංශයේ කාර්යයන්

1. අමාත්‍ය මණ්ඩල සංදේශ සකස් කිරීම.
2. පාර්ලිමේන්තු ප්‍රශ්න
3. මහජන පෙත්සම් කාරක සභාවට අදාළ රාජකාරී.
4. ආංශික අධීක්ෂණ කාරක සභාවට අදාළ කටයුතු.
5. අමාත්‍යාංශයේ අභ්‍යන්තර පරිපාලනය.
6. තනතුරු අනුමත කර ගැනීම.
7. බඳවා ගැනීම් පටිපාටි සකස් කිරීම.
8. පෞද්ගලික ලිපි ගොනු නඩත්තු කිරීම.
9. පත් කිරීම්, මාරු කිරීම්, උසස් කිරීම් ආදී කටයුතු.
10. විනය කටයුතු.
11. පුහුණු කිරීම්.
12. ගොඩනැඟිලි, වාහන ඇතුළු භෞතික සම්පත් නඩත්තු කිරීම.
13. අමාත්‍යාංශ නිලධාරීන්ගේ දේශීය සහ විදේශීය නිවාඩු.
14. අතිකාල, ගමන් වියදම්, දුම්රිය වාර ප්‍රවේශ පත්‍ර නිකුත් කිරීම.
15. අමාත්‍යාංශය යටතේ ඇති ආයතනයන්හි නිලධාරීන්ගේ පෞද්ගලික හා රාජකාරී විදේශ නිවාඩු සඳහා අනුමැතිය ලබාදීම.
16. සහනදායී පදනම මත මෝටර් රථ ආනයන බලපත්‍ර නිකුත් කිරීම.

2.2 සැලසුම් අංශය

2.2.1 හැඳින්වීම

සැලසුම් අංශය අමාත්‍යාංශයට අයත් ආයතනවල ප්‍රතිඵල, කාර්යක්ෂමතාව සහ සඵලතාව පිළිබඳ තොරතුරු ලබා ගැනීම, විශ්ලේෂණය කිරීම, මෙහෙයවීම හා ඇගයීම සිදු කරනු ලැබේ. වාර්ෂික ක්‍රියාත්මක සැලැස්ම සකස් කිරීම, වාර්ෂික කාර්ය සාධන වාර්තාව පිළියෙල කිරීම සහ අනෙකුත් ප්‍රගති වාර්තාවන් සකස් කොට ඉහළ කළමනාකාරිත්වය, මුදල් සහ ක්‍රම සම්පාදන අමාත්‍යාංශය ඇතුළු අනෙකුත් ආයතන වෙත ඉදිරිපත් කිරීම කරනු ලැබේ.

2.2.2 සැලසුම් අංශයේ කාර්යයන් :

1. ආයතනික සැලසුම්, ක්‍රියාකාරී සැලසුම්, අයවැය දෙපාර්තමේන්තු ආදී දිගුකාලීන / කෙටි කාලීන සැලසුම් පිළියෙල කිරීම සඳහා අමාත්‍යාංශයේ විවිධ අංශ සහ අමාත්‍යාංශය යටතේ ඇති ආයතන සමග සම්බන්ධීකරණය.
2. අමාත්‍යාංශය සහ ඒ යටතේ ඇති ආයතන මගින් ඉටු කරනු ලබන ක්‍රියාකාරකම් මෙහෙයවීම සහ ඇගයීම.
3. වාර්ෂික ප්‍රගති වාර්තා පිළියෙල කිරීම සහ ඒවා අමාත්‍යාංශයේ ලේකම්, ජාතික සැලසුම් දෙපාර්තමේන්තුව, ජාතික අය-වැය දෙපාර්තමේන්තුව සහ උනන්දුවක් දක්වන අනෙකුත් පාර්ශවවලට ඉදිරිපත් කිරීම.
4. අමාත්‍යාංශයට අදාළව වාර්ෂික ක්‍රියාකාරී සැලැස්ම සකස් කොට අයවැය සාකච්ඡාවන්හිදී පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කිරීම.
5. අංශයේ දත්ත පද්ධතිය පවත්වා ගෙන යාම, යාවත්කාලීන කිරීම සහ සංවර්ධනය කිරීම.
6. වාර්ෂික කාර්යසාධන වාර්තාව පිළියෙල කොට පාර්ලිමේන්තුවට, මුදල් අමාත්‍යාංශයට හා විගණකාධිපති වෙත ඉදිරිපත් කිරීම.

2.3 ගිණුම් අංශය

2.3.1 හැඳින්වීම

මෙම අංශය මගින් මූල්‍ය සේවා සැපයීමේ කටයුතු සම්බන්ධීකරණය සහ අදාළ අංශ සම්බන්ධීකරණය කිරීමෙන් අමාත්‍යාංශය සඳහා සාධනීය මූල්‍ය තොරතුරු සහ මූල්‍ය කළමනාකරණ පද්ධතියක් සකස් කර පවත්වා ගෙන යනු ලබයි.

2.3.2 ගිණුම් අංශයේ කාර්යයන් :

1. ප්‍රධාන ගණන් දීමේ නිලධාරියා ලෙස අමාත්‍යාංශ ලේකම්වරයාට අමාත්‍යාංශයේ මූල්‍ය බැඳීම් ඉටුකරලීමට සහ පාර්ලිමේන්තුව වෙත වගවීම දැරීමට සහාය වීම.
2. රජයේ මූල්‍ය නීතිරීති සහ රෙගුලාසි සමග අනුකූලතාව සහතික කිරීම.
3. මුදල් කළමනාකරණය ඇතුළුව, යහපත් මූල්‍ය ගිණුම්කරණ පද්ධතියක් ස්ථාපනය කිරීම සහ පවත්වා ගෙන යාම.
4. මූල්‍ය වාර්තා සහ අයවැය අවශ්‍යතා පිළියෙල කිරීම / යාවත්කාලීන කිරීම / සමාලෝචනය කිරීම සහ ගිණුම් පියවීම සඳහා භාණ්ඩාගාරය, අමාත්‍යාංශය යටතේ පවතින ආයතන සමග සම්බන්ධීකරණය.
5. මූල්‍ය සැලසුම්කරණය සහ අයවැයකරණය.
6. කාලීන සහ නිවැරදි මූල්‍ය වාර්තාකරණය සහතික කිරීම.
7. අමාත්‍යාංශයේ වත්කම් කළමනාකරණයට අදාළ සියලු කටයුතු කිරීම.
8. අමාත්‍යාංශයේ ප්‍රසම්පාදන කටයුතු ඉටු කිරීම.
9. අමාත්‍යාංශය යටතේ පවතින ආයතනයන්හි මූල්‍ය කටයුතු මහා භාණ්ඩාගාරයන් සමඟ සම්බන්ධීකරණය හා නිගමනය.
10. අමාත්‍යාංශය යටතේ පවතින ආයතනයන්හි ප්‍රසම්පාදන කටයුතු, සම්බන්ධීකරණය, අදාළ කමිටු පත්කිරීම් හා අවශ්‍ය අනුමැතීන් ලබාදීම.
11. අමාත්‍යාංශය යටතේ පවතින ආයතන වල වත්කම් කළමනාකරණයට අදාළ අමාත්‍යාංශ මට්ටමේ අනුමැතීන් ලබාදීම ආදී කටයුතු.
12. අමාත්‍යාංශය යටතේ පවතින ආයතනයන්හි වාර්ෂික වාර්තා පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කිරීම හා ආශ්‍රිත කටයුතු.
13. මහා භාණ්ඩාගාරයෙන් අරමුදල් ඉල්ලා සිටින ආයතනයන්හි අදාළ ඉල්ලීම් භාණ්ඩාගාරය වෙත යොමු කිරීම හා ඊට සම්බන්ධිත කාර්යයන්.

2.4 අභ්‍යන්තර විගණන අංශය

2.4.1 හැඳින්වීම

අමාත්‍යාංශයේ හා ඒ යටතේ පවතින ආයතන වල සියළුම මට්ටම් වෙතින් ඉටු කෙරෙන සේවාවන් හා කාර්යයන් සමාලෝචනය, මැන බැලීම, ඇගයීම හා අභ්‍යන්තර පාලන ක්‍රමයේ සිද්ධිදායකභාවය සම්බන්ධයෙන් වාර්තා කිරීම මගින් කළමනාකරණයට සහාය වීම අභ්‍යන්තර විගණන අංශය මගින් සිදු කරයි.

2.4.2 අභ්‍යන්තර විගණන අංශයේ කාර්යයන්:

1. ගිණුම් හා වෙනත් වාර්තාවල විශ්වාසනීයභාවය නිශ්චය කිරීම හා යොදාගෙන ඇති පිළිගත් ගිණුම්කරණ පිළිවෙත් මගින් නිවැරදි මූල්‍ය ප්‍රකාශනයන් පිළියෙල කිරීම සඳහා අවශ්‍ය තොරතුරු සැපයේ දැයි සොයා බැලීම.
2. වැරදි හා වංචා වැළැක්වීම සඳහා අමාත්‍යාංශයේ හා ඒ යටතේ පවතින ආයතන තුළ ක්‍රියාත්මක වන අභ්‍යන්තර පාලන ක්‍රමයේ සාර්ථකත්වය ඇගයීම හා අභ්‍යන්තර පාලනය ශක්තිමත් කිරීමට සහාය වීම.
3. අමාත්‍යාංශයට අදාළ විගණන විමසුම් සම්බන්ධයෙන් අදාළ අංශ මගින් පිළිතුරු ලබා ගෙන විගණකාධිපති වෙත ඉදිරිපත් කිරීම සහ රාජ්‍ය ගිණුම්කාරක සභාව හා රාජ්‍ය ව්‍යාපාර පිළිබඳ කාරක සභාවට කැඳවීම් සම්බන්ධව අවශ්‍ය කටයුතු කිරීම හා ඒ වාර්තා සම්බන්ධයෙන් පිළිතුරු සැපයීම
4. කාර්ය මණ්ඩලයට පවරා ඇති වගකීම් ඉටුකිරීමෙහිලා ඔවුන්ගේ කාර්යසාධනයේ ගුණාත්මක භාවය ඇගයීම.
5. අමාත්‍යාංශයේ හා ඒ යටතේ පවතින ආයතන වල වත්කම් සියළුම ආකාරයේ අලාභ හානි වලින් කොතරම් දුරට ආරක්ෂා වේ දැයි සොයා බැලීම.
6. ආයතන සංග්‍රහය, මුදල් රෙගුලාසි, රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ, භාණ්ඩාගාර චක්‍රලේඛ, ජනාධිපති ලේකම් කාර්යාලය මගින් නිකුත් කරන චක්‍රලේඛ හා වෙනත් චක්‍රලේඛ හා උපදෙස් පිළිපදිනු ලැබේ දැයි සොයා බැලීම.
7. අවශ්‍ය අවස්ථාවල දී විශේෂ විමර්ශන පැවැත්වීම.
8. විගණන හා කළමනාකරණ කමිටු පැවැත්වීම.

2.5 බැංකු හා මූල්‍ය අංශය

2.5.1 හැඳින්වීම

මෙම අංශය අමාත්‍යාංශය යටතේ ඇති එක් ප්‍රධාන අංශයක් වේ. රාජ්‍ය බැංකු 08 හා එහි පරිපාලිත සමාගම්හි පරිපාලන හා මූල්‍ය කටයුතු සඳහා අවශ්‍ය අවස්ථාවන්වලදී අනුමැතිය ලබා දීම මෙම අංශය මගින් සිදු කෙරේ.

2.5.2 මෙම අංශයේ කාර්යයන් :

1. බැංකු අංශයේ සංවර්ධනය සඳහා ප්‍රතිපත්තිමය උපදෙස් ලබාදීම.
2. ආර්ථිකය සඳහා බැංකු මගින් ලැබෙන දායකත්වය වැඩිදියුණු කිරීම පිණිස රාජ්‍ය බැංකු ප්‍රතිව්‍යුහගත කිරීම පිළිබඳව ප්‍රතිපත්තිමය උපදෙස් ලබාදීම.
3. රාජ්‍ය බැංකුවල කාර්ය සාධනය ඇගයීම හා අධීක්ෂණය කිරීම.
4. බැංකුවල කාර්යසාධනය ඉහල නැංවීම හා බැංකුවල හැකියාවන් ඉහල නැංවීම සඳහා ක්‍රියාමාර්ග නිර්දේශ කිරීම.
5. රාජ්‍ය බැංකුවලට අදාළ ගැටළු සම්බන්ධයෙන් වෙනත් රාජ්‍ය ආයතන, නියාමන ආයතනය හා අනෙක් ආයතන සමඟ සම්බන්ධීකරණය සිදුකිරීම
6. කාලීන දත්ත රැස්කරමින් දත්ත පද්ධතියක් පවත්වා ගැනීම.

2.6 වැවිලි හා කෘෂිපාදක කර්මාන්ත අංශය

2.6.1 හැඳින්වීම

මෙම අංශය මගින් වතු අංශයට අදාළ වැවිලි සමාගම් 07ක් සහ කර්මාන්ත අංශයට අදාළ ආයතන 02ක මෙහෙයුම් කටයුතු සිදු කරනු ලැබේ. ප්‍රතිපත්ති සම්පාදනයේදී සහාය සේවා සැපයීමත්, අදාළ අනෙකුත් ආයතනයන් සමඟ සම්බන්ධීකරණයක් පවත්වා ගැනීමත්, පරිපාලන කටයුතු සඳහා සහාය ලබා දීමත් මෙම අංශය මගින් සිදුවේ.

2.6.2 මෙම අංශයේ කාර්යයන් :

- 6.1.1 අමාත්‍යාංශය යටතේ ඇති වැවිලි කර්මාන්ත අංශය හා කර්මාන්ත අංශයේ මෙහෙයුම් කටයුතු සිදුකිරීම
- 6.1.2 විවිධ මාධ්‍යයන්ගෙන් පැමිණෙන පැමිණිලි සම්බන්ධයෙන් කටයුතු කිරීම
- 6.1.3 අලාභ තත්වයන් යටතේ දිගින් දිගට මහා භාණ්ඩාගාරයට වැය බරක් වෙමින් පවතින ආයතන ප්‍රතිව්‍යුහගතකරණයට අදාළ සම්බන්ධීකරණ කටයුතු සිදු කිරීම
- 6.1.4 වැවිලි කර්මාන්ත ක්ෂේත්‍රයේ කාර්ය සාධනය ඉහළ නැංවීම සඳහා සම්බන්ධීකරණ කටයුතු සිදු කිරීම
- 6.1.5 අදාළ ආයතනයන් සඳහා ප්‍රතිපත්ති මාර්ගෝපදේශනයන් සැපයීම
- 6.1.6 කාලීන දත්ත රැස්කරමින් දත්ත පද්ධතියක් පවත්වා ගැනීම.

2.7 රක්ෂණ, ගුවන් සේවා හා සත්කාරක සේවා අංශය

2.7.1 හැඳින්වීම

මෙම අංශය අමාත්‍යාංශය යටතේ ඇති එක් ප්‍රධාන අංශයක් වේ. ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාව සහ එහි පරිපාලිත සමාගම්, ප්‍රධාන ගුවන් සමාගම් 02 ක් හා හෝටෙල් ඩිවලපර්ස් ලංකා පුද්.සමාගම (PQ143) හි පරිපාලන හා මූල්‍ය කටයුතු සඳහා අවශ්‍ය අවස්ථාවන්වලදී අනුමැතිය ලබා දීම මෙම අංශය මගින් සිදු කෙරේ.

2.7.2 මෙම අංශයේ කාර්යයන් :

1. රක්ෂණ, ගුවන් සේවා හා සත්කාරක ක්ෂේත්‍රය තුළ රාජ්‍ය ආයතන වශයෙන් සමාජ වගකීමද තහවුරු කරමින් වඩාත් තරඟකාරී හා සුවිශේෂ දායකත්වයන් ලබාදීම තහවුරු කිරීම
2. ඉහත ආයතනයන් සම්බන්ධයෙන් සිදු කෙරෙන මහජන පැමිණිලිවලට අදාළව විමර්ෂණය කිරීම
3. ජනාධිපති කාර්යාලය හා අග්‍රාමාත්‍ය කාර්යාලය මගින් මහජන පැමිණිලි සම්බන්ධයෙන් සිදු කරනු ලබන විමසීම්වලට පිළිතුරු සැපයීම
4. අදාළ ආයතනයන්හි පැන නගින ගැටළු සම්බන්ධයෙන් රාජ්‍ය ගිණුම් කාරක සභා කමිටු සැසිවලට සහභාගී වීම
5. මෙම අංශයට අදාළව ලැබෙන මහජන පෙත්සම් සම්බන්ධයෙන් කටයුතු කිරීම.
6. කැබිනට් පත්‍රිකා සහ ආර්ථික කළමනාකරණ පිළිබඳ අමාත්‍ය මණ්ඩල කමිටු පත්‍ර (CCEM Papers) සකස් කිරීම.

3. අමාත්‍යාංශය යටතේ ඇති ආයතනයන්

අමාත්‍යාංශය යටතේ පවතින ආයතන

➤ බැංකු සහ මූල්‍ය

- ලංකා බැංකුව සහ එහි පරිපාලිත සමාගම් 10 හා ආශ්‍රිත සමාගම් 04
- මහජන බැංකුව සහ එහි පරිපාලිත සමාගම් 03(උප පරිපාලිත සමාගම් 05)
- ජාතික ඉතිරිකිරීමේ බැංකුව සහ එහි පරිපාලිත සමාගම
- රාජ්‍ය උකස් හා ආයෝජන බැංකුව
- ප්‍රාදේශීය සංවර්ධන බැංකුව
- ශ්‍රී ලංකා නිවාස සංවර්ධන මූල්‍ය බැංකුව
- ලංකාපුත්‍ර සංවර්ධන බැංකුව
- ශ්‍රී ලංකා ඉතිරිකිරීමේ බැංකුව

➤ රක්ෂණ, සිවිල් ගුවන්සේවා සහ සත්කාරක සේවා

- ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාව සහ එහි පරිපාලිත සමාගම් 06(උප පරිපාලිත සමාගම් 03)
- ශ්‍රී ලන්කන් ගුවන් සේවය
- මිහින් ලංකා පුද්ගලික සමාගම
- හොටෙල් සිවිලපර්ස් ලංකා පුද්ගලික සමාගම (PQ143)

➤ වැවිලි හා කෘෂිපාදක

- ජනතා වතු සංවර්ධන මණ්ඩලය
- ශ්‍රී ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාව
- සී/ස ඇල්කඩුව වැවිලි සමාගම
- සී/ස කුරුණෑගල වැවිලි සමාගම
- සී/ස හලාවත වැවිලි සමාගම
- සී/ස ගල්මිය වැවිලි සමාගම
- ශ්‍රී ලංකා කපු සංස්ථාව

○ කර්මාන්ත

- ලංකා පිහන් සංස්ථාව (ගඩොල් හා උළු) අංශය
- බීසීසී සමාගම

අමාත්‍යාංශය යටතේ පවතින පරිපාලිත සමාගම් සහිත ආයතන

➤ ලංකා බැංකුව

- ප්‍රොපර්ටි ඩිවලොප්මන්ට් පීඑල්සී
- මර්චන්ට් බැන්ක් ඔෆ් ශ්‍රී ලංකා ඇන්ඩ් ෆයින්ෆැන්ස් පීඑල්සී
- සී/ස බීඕසී ට්‍රැවල්ස් (පුද්) සමාගම
- සී/ස බීඕසී මැනේජ්මන්ට් ඇන්ඩ් සපෝර්ට් සර්විසස් (පුද්) සමාගම
- සී/ස බීඕසී ප්‍රොපර්ටි ඩිවලොප්මන්ට් ඇන්ඩ් මැනේජ්මන්ට් (පුද්) සමාගම
- සී/ස හොටෙල් කළමනාකරණ (1963) සමාගම
- සී/ස සී බැන්ක් හොලිඩේ හෝම්ස් (පුද්) සමාගම
- සී/ස එම්බීඑස්එල් ඉන්ෂුරන්ස් සමාගම
- සී/ස කොළඹදෙණිය හයිඩ්‍රොපවර් (පුද්) සමාගම
- සී/ස ලංකා බැංකුව (යුනේ) සමාගම

ආශ්‍රිත සමාගම්

- සී/ස ලංකා සිකියර්ට්ස් (පුද්) සමාගම
- සී/ස ට්‍රාන්ස්නැෂනල් ලංකා රෙකෝඩ්ස් සොලියුෂන්ස් (පුද්) සමාගම
- සදර්න් ඩිවලොප්මන්ට් ෆයින්ෆැන්ස් පීඑල්සී
- සී/ස සී බැන්ක් ඇසෙට් මැනේජ්මන්ට් සමාගම

➤ මහජන බැංකුව

- පීපල්ස් ලීසිං ඇන්ඩ් ෆයින්ෆැන්ස් පීඑල්සී
 - * පීපල්ස් ඉන්ෂුරන්ස් පීඑල්සී
 - * පීපල්ස් මයික්‍රො ෆයින්ෆැන්ස් ලීමිටඩ්
 - * පීපල්ස් ලීසිං ප්‍රොපර්ටි ඩිවලොප්මන්ට් ලීමිටඩ්
 - * පීපල්ස් ෆීල්ඩ් මැනේජ්මන්ට් ලීමිටඩ්
 - * පීපල්ස් හැවිලොක් ප්‍රොපර්ටි ලීමිටඩ්
- පීපල්ස් මර්චන්ට් ෆයින්ෆැන්ස් පීඑල්සී
- පීපල්ස් ට්‍රැවල්ස් පෞද්ගලික සමාගම

➤ ජාතික ඉතිරිකිරීමේ බැංකුව

- එන්එස්බී ෆන්ඩ් මැනේජ්මන්ට් කමිෂනි ලිමිටඩ්

➤ ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාව

- මැනේජ්මන්ට් සර්විසස් රක්ෂණ පෞද්ගලික සමාගම
- ලිට්ටරො ගෑස් ලංකා (පුද්) සමාගම
- ලිට්ටරො ගෑස් ටර්මිනල් ලංකා පෞද්ගලික සමාගම
- ලංකා හොස්පිටල් කෝපරේෂන් පීඑල්සී
 - * ලංකා හොස්පිටල් ඩයොග්නසිස්ට් පීඑල්සී
- කැනොවින් හොටෙල්ස් ඇන්ඩ් ස්පා
- කැන්විල් හෝල්ඩින්ග්ස් පෞද්ගලික සමාගම
 - * සිනෝලංකා හොටෙල්ස් ඇන්ඩ් ස්පා පෞද්ගලික සමාගම
 - * හෙලන්කො හොටෙල්ස් ඇන්ඩ් ස්පා පෞද්ගලික සමාගම

2011 අංක 43 දරණ පනත යටතේ මහා භාණ්ඩාගාරයේ ලේකම්වරයා සතු කර ඇති අංක 1933/13 හා 2015.09.21 දිනැති ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අතිවිශේෂ ගැසට් පත්‍රයෙහි රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය යටතේ පවතින උග්‍ර උපයෝජිත වත්කම්

- I. හොටෙල් ඩිවලපර්ස් (ලංකා) පෞද්ගලික සමාගම. (PQ 143) ***
- II. පිටකොටුවෙහි පිහිටි දේපළ- වාමර්ස් ධාන්‍යාගාරය *
- III. පිටකොටුව හා නාරාහේන්පිට පිහිටි දේපළ - ලංකා ට්‍රැක්ටර්ස් ලිමිටඩ් *
- IV. කොල්ලුපිටියේ පිහිටි දේපළ - කපු සංස්ථාව කලින් පිහිටි ඉඩම *
- V. බත්තරමුල්ලේ පිහිටි දේපළ - සුවිච්චි නෙබ් ප්‍රොජෙක්ට්ස් ප්‍රයිවට් ලිමිටඩ් *
- VI. කොල්ලුපිටියේ පිහිටි දේපළ - සෙලින්කෝ ලෙෂර් ප්‍රොපර්ටීස් ලිමිටඩ් *
- VII. සීමාසහිත පැල්වත්ත සිනි සමාගම ***
- VIII. සීමාසහිත සෙවනගල සිනි සමාගම ***
- IX. බදුල්ලේ පිහිටි දේපළ - කලමිඬු කොමර්ෂල් කම්පැණි ***
- X. සිනෝටෙක්ස් (ලංකා) ලිමිටඩ් **
- XI. ජැක ලංකා ලිමිටඩ් **
- XII. ජලයිමන් ඉන්ඩස්ට්‍රිස් (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XIII. කොස්මොස් මැකී ඉන්ඩස්ට්‍රිස් **
- XIV. කාබුල් ලේස් (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XV. ඉන්ටර් ට්‍රේඩ් ලංකා (ප්‍රයිවට්) ලිමිටඩ් *
- XVI. සිතා පැෂන්ස් ප්‍රයිවට් ලිමිටඩ් **
- XVII. ඩී.සී.ඇපරල් ප්‍රයිවට් ලිමිටඩ් **
- XVIII. නීඩල් ක්‍රාෆ්ට්ස් (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XIX. හයි ෆැෂන් ගාමන්ට් (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XX. කොලින්ස් ගාමන්ට් (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XXI. රුහුණු පුතා ඇපරල්ස් (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XXII. සන්ජය ගාමන්ට් (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XXIII. මැක්ලා ඇපරල් (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XXIV. යොහිදා ඇසෝසියේට්ස් (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XXV. ඩයනමික් ක්ලෝතීන් (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XXVI. 609 පොලිමර්ස් එක්ස්පෝට්ස් (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XXVII. කොස්කෝ පොලිමර් ලංකා (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XXVIII. ග්‍රේට් වෝල් න්‍රෙඩ් මැනුෆැක්චරින්(ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XXIX. ආදම්ස් එක්ස්ට්‍රැක්ෂන්ස් (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XXX. ඩාවා ෆුඩ් (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XXXI. ටෙන්ඩන් ලංකා (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XXXII. රිකාන් ලංකා (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XXXIII. කොම්පොසිට් ටවර් සොලියුෂන්ස් (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XXXIV. හෙල්ත් ෆුඩ් ප්‍රඩක්ට්ස් (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XXXV. ශ්‍රී විරාග් (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XXXVI. රෝයලි එක්ස්පෝට්ස් (ප්‍රයිවට්) ලිමිටඩ් **
- XXXVII. කොන්ටිනෙන්ටල් වනස්පති(ප්‍රයිවට්) ලිමිටඩ් **

* - නාගරික සංවර්ධන අධිකාරිය වෙත පවරා ඇති ආයතන
 ** - ආයෝජන ප්‍රවර්ධන මණ්ඩලය වෙත පවරා ඇති ආයතන
 *** - වෙනත්

4. අමාත්‍යාංශය යටතේ ඇති අංශවල ප්‍රගතිය

2016 වර්ෂයේ අමාත්‍යාංශය යටතේ ඇති අංශවල ප්‍රගතිය

➤ බැංකු සහ මූල්‍ය

- රාජ්‍ය බැංකු පිළිබඳ විමර්ශනයක් සිදු කිරීම හා ආර්ථික සංවර්ධනය සඳහා රාජ්‍ය බැංකු වල දායකත්වය ඇගයීම සඳහා විශේෂඥ කණ්ඩායමක් පත් කෙරිණි.
- රාජ්‍ය බැංකු සම්බන්ධයෙන් අදාළ තොරතුරු එක්රැස් කර විශ්ලේෂණය කරන ලදී.
- කුඩා පරිමාණයේ රාජ්‍ය බැංකු 05 සහේතුක කිරීම සඳහා වූ අයවැය යෝජනාව පිළිබඳ අධ්‍යයනයක් රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය විසින් සිදු කර එහි නිර්දේශ ආර්ථික කළමනාකරණය පිළිබඳ අමාත්‍ය මණ්ඩල කමිටුවට ඉදිරිපත් කරන ලදී. අදාළ කමිටුව විසින් එම යෝජනාව අනුමත කරන ලද අතර එය ක්‍රියාත්මක කිරීමේ කටයුතු සිදු කෙරෙමින් පවතී.
- රාජ්‍ය වාණිජ බැංකු 02 පිළිබඳ පුළුල් අධ්‍යයනයක් සිදු කොට අදාළ තොරතුරු අමාත්‍යවරයා වෙත ඉදිරිපත් කරන ලදී.
- රාජ්‍ය බැංකුවල ප්‍රාග්ධන අවශ්‍යතා පිළිබඳව අඛණ්ඩව අධීක්ෂණය කළ අතර පවතින අවදානම් පිළිබඳව අදාළ බලධාරීන් දැනුවත් කරන ලදී.
- රාජ්‍ය බැංකුවල අධ්‍යක්ෂ මණ්ඩල සහ ජ්‍යෙෂ්ඨ කළමනාකාරිත්වය සඳහා "ඉන්දියාවේ මූල්‍ය ක්ෂේත්‍රයේ ප්‍රතිසංස්කරණය" මෑයෙන් ශ්‍රී ලංකා මහ බැංකුව සමඟ එක්ව සම්මන්ත්‍රණයක් පවත්වන ලදී. මේ සඳහා ඉන්දිය රාජ්‍ය බැංකුවේ සභාපතිවරයා සහ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් සම්පත්දායකත්වය ලබා දුන්හ.
- "ජාත්‍යන්තර බැංකු රෙගුලාසි හා ආර්ථික පරිහානියකට මුහුණ දීමේ හැකියාව පරීක්ෂා කිරීමේ ක්‍රමවේදයේ නවතම වර්ධනයන් හා ක්‍රියාත්මක කිරීමේ අභියෝග" මෑයෙන් එක්සත් රාජධානියේ මූල්‍ය සේවා අධිකාරියට අනුයුක්තව සේවය කළ රනිල් පෙරේරා මහතා විසින් සම්මන්ත්‍රණයක් පවත්වන ලද අතර රාජ්‍ය බැංකු, ශ්‍රී ලංකා මහ බැංකුව හා විගණන සමාගම්වල ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් මේ සඳහා කැඳවනු ලැබිණි.

➤ ගුවන් සේවා

- පසුගිය දශකය පුරා ශ්‍රී ලංකන් සහ මිහින් ලංකා ගුවන් සමාගම් විසින් සැලකිය යුතු අලාභයක් වර්ධනය කරගෙන ඇත. එම අලාභය අඩු කරගැනීම සඳහා ප්‍රතිව්‍යුහගතකරණ සැලැස්මක් සකස් කරන ලෙස අමාත්‍ය මණ්ඩලය විසින් ගුවන් සමාගමට උපදෙස් දුන් අතර එම සැලැස්ම සමාලෝචනය කිරීම සඳහා ප්‍රතිව්‍යුහගතකරණ කමිටුවක් ද පත් කරන ලදී.
- ප්‍රතිව්‍යුහගතකරණ සැලැස්ම පදනම් කර ගනිමින් සිය ගුවන් ගමන් සහ ගුවන්යාන ඇණය වඩා තර්කානුකූල හා ප්‍රශස්ත මට්ටමට සැලැස්ම කරන ලෙස ගුවන් සමාගම් වෙත දැනුම් දී ඇත.

- ගුවන් සමාගම්හි පවතින දුර්වලතා ජයගැනීම සඳහා සුදුසු උපාය මාර්ගික හවුල්කරුවෙකු සෙවීමට ද රජය තීරණය කර ඇත. මෙම කටයුත්ත සඳහා මූල්‍ය උපදේශකයෙකු පත් කර ඇති අතර ධනාත්මක ආයෝජකයින්ගෙන් අභිලාශ ප්‍රකාශයන් කැඳවා ඇත.
- ගුවන් සේවා අංශයේ අලාභයන් අවම කර ගැනීමේ අදහසින් මිහින් ලංකා ගුවන් සමාගමේ ධාවන මාර්ග සහ මෙහෙයුම් කණ්ඩායම් ශ්‍රී ලංකන් ගුවන් සමාගමට අන්තර්ග්‍රහණය කරන ලදී.

➤ ප්‍රතිව්‍යුහගතකරණය

- තෝරාගත් උපාය මාර්ගික නොවන රාජ්‍ය ව්‍යවසායන් ප්‍රතිව්‍යුහගත කිරීමටත් ඒවායේ ක්‍රියාකාරීත්වය වර්ධනය කර රජයේ වැය බර අඩු කිරීමටත් 2016 රජයේ අයවැය මගින් යෝජනා කර ඇත. මෙය ක්‍රියාත්මක කිරීමේ දී, කොටස් හුවමාරුව මත ලැයිස්තුගත කිරීමට හෝ උපාය මාර්ගික සහකරුවෙකු ලබාදීමට අපේක්ෂිත, තෝරාගත් අදාළ රාජ්‍ය ව්‍යවසායන් පිළිබඳ තක්සේරු කිරීම සඳහා කළමනාකරණ ගිණුම්කරණ සමාගම් 03 ක් පත් කිරීම, ආර්ථික කළමනාකරණය පිළිබඳ අමාත්‍ය මණ්ඩල කමිටුව විසින් අනුමත කර ඇත.
- ඒ අනුව,
 1. ඉපයුම් සහ වත්කම් මත පදනම් වූ තක්සේරු ක්‍රම භාවිත කරමින් පුළුල් තක්සේරුවක් සිදු කිරීමට හා
 2. අනාගත ආයෝජකයින් වෙත නිකුත් කිරීම සඳහා සවිස්තරාත්මක තොරතුරු පත්‍රිකාවක් සකස් කිරීම සඳහා

රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශ ලේකම්වරයා විසින් අනුමත සමාගම් 03 න් මූල්‍ය උපදේශක සේවා සම්පාදනය සඳහා යෝජනා ඉල්ලුම් කර ඇත.

- තාක්ෂණික ඇගයුම් කමිටුවේ ඇගයීම පදනම් කර ගනිමින් Ernst & Young ආයතනය තෝරා ගන්නා ලදී. තක්සේරුව සිදු කෙරෙමින් පවතින අතර අවසන් වාර්තාව සහ තොරතුරු පත්‍රිකා කෙටුම්පත 2017 ජනවාරි මැද වන විට ඉදිරිපත් කෙරේ.

- රාජ්‍ය ව්‍යවසාය අරමුණු කෙටුම්පත් කෙරෙන හා රාජ්‍ය ව්‍යවසායන් පිළිබඳ අධීක්ෂණ වගකීම පැවරෙන, රාජ්‍ය කොටස් හිමි නියෝජිත ලෙස කටයුතු කිරීමට නියමිත රාජ්‍ය ව්‍යවසාය මණ්ඩලය පිහිටුවීම සඳහා රාජ්‍ය ව්‍යවසාය පනතක් සකස් වෙමින් පවතී.
- ආර්ථික කළමනාකරණය පිළිබඳ අමාත්‍ය මණ්ඩල කමිටුව විසින් පත් කරන ලද අතුරු රාජ්‍ය ව්‍යවසාය මණ්ඩල රැස්වීම් සම්බන්ධීකරණය කිරීම.
- රාජ්‍ය ව්‍යවසායන්හි ඉදිරිමග පිළිබඳව සාකච්ඡා කිරීම සඳහා කොළඹ කොටස් වෙළඳපල හා එක්ව "රාජ්‍ය ව්‍යවසායන් නව මගකට යොමු කිරීම: ඉදිරි මග" මැයෙන් සාකච්ඡා මණ්ඩපයක් පවත්වන ලදී. ඉන්දුනීසියාවේ, රාජ්‍ය ව්‍යාපාර පිළිබඳ ප්‍රථම අමාත්‍ය, ආචාර්ය චන්ද්‍රි ඒ. බෙන් මහතා මීට සම්පත්දායකත්වය දැක්වීය.
- ඒකාබද්ධ පාලනය, මූල්‍ය වාර්තා, කාර්ය සාධන කළමනාකරණය වැනි ක්ෂේත්‍රයන්හි නිරත අධ්‍යක්ෂ මණ්ඩල සාමාජිකයින්, රාජ්‍ය ව්‍යවසායන්හි ජ්‍යෙෂ්ඨ කළමනාකරුවන්, සහ අදාළ රාජ්‍ය නිලධාරීන්ගේ ශක්‍යතා වර්ධනය සඳහා පුහුණු පාඨමාලාවන් සංවර්ධනය කෙරෙමින් පවතී.

➤ වැවිලි හා කෘෂිපාදක කර්මාන්ත

- වැවිලි සහ කර්මාන්ත ක්ෂේත්‍රය සම්බන්ධයෙන් තොරතුරු රැස් කිරීම
 - * ඉඩම් පිළිබඳ තොරතුරු
 - * සේවක අර්ථසාධක අරමුදල් සහ සේවක භාරකාර අරමුදල් පිළිබඳ තොරතුරු
 - * ලාභ සහ අලාභ පිළිබඳ තොරතුරු
 - * නිෂ්පාදන තොරතුරු
 - * ආදායම, පිරිවැය සහ සේවකයින් පිළිබඳ තොරතුරු
 - * නිවාස සහ අනෙකුත් පහසුකම් පිළිබඳ තොරතුරු
- අදාළ නිලධාරීන් සඳහා රැස්වීම් 9 ක් සහ වැඩමුළුවක් පවත්වන ලදී.
 - * ඒ ඒ වැවිලි සමාගම් සඳහා ප්‍රගති සමාලෝචන රැස්වීම් පවත්වන ලදී.
 - * වැවිලි ක්ෂේත්‍රය සඳහා උපාය මාර්ගික සැලැස්මක්/ මාර්ගෝපදේශයක් සකස්කර ඇත.
 - * උන උපයෝජිත හා භාවිතයට නොගත් ඉඩම් සඳහා ඵලදායී විභව ව්‍යාපෘති සෙවීමේ ක්‍රියාවලියක් දියත්ව ඇත. එය ආර්ථික කළමනාකරනය පිළිබඳ අමාත්‍ය මණ්ඩල කමිටු අනුමැතිය සඳහා ඉදිරිපත් කර ඇත.

5. අමාත්‍යාංශය යටතේ ඇති ආයතනයන්හි ප්‍රගතිය

5.1 බැංකු හා මූල්‍ය

ලංකා බැංකුව

1. හැඳින්වීම

1.1. සංස්ථාගත කිරීම

ලංකා බැංකුව 1988 අංක 30 දරණ බැංකු පනත යටතේ බලපත්‍රලාභී වාණිජ බැංකු හා 1938 අංක 53 දරණ ලංකා බැංකු ආඥා පනත යටතේ 1939 අගෝස්තු 1 දින සංස්ථාපිත කරන ලදී. බැංකුවේ පූර්ණ අයිතිය ශ්‍රී ලංකා රජය සතු වේ.

1.2. ප්‍රධාන ක්‍රියාකාරකම්

වාණිජ බැංකුකරණය, පෞද්ගලික බැංකුකරණය, සංවර්ධන මූල්‍යනය, උගස් මූල්‍යකරණය, බදුකරණය, ආයෝජන බැංකුකරණය, ඉස්ලාමීය බැංකුකරණය, බැංකු රක්ෂණය, ආයතනික මූල්‍යනය, ප්‍රථමික ගනුදෙනු, රන් භාණ්ඩ උකස් කිරීම, ණය කාඩ්පත් පහසුකම්, අක්වෙරළ බැංකුකරණය, විදේශ මුදල් මෙහෙයුම්, ඊ-බැංකු හා අනෙකුත් මූල්‍ය සේවා වසර තුළ දී බැංකුවේ ප්‍රධාන ක්‍රියාකාරකම් වේ.

1.3. සමූහ ව්‍යුහය

ලංකා බැංකු සමූහය 2016 වර්ෂය අවසන් දී පරිපාලිත සමාගම් දහයකින් සහ ආශ්‍රිත සමාගම් හතරකින් සමන්විත විය. පරිපාලිත සමාගම් සහ ආශ්‍රිත සමාගම් හි ප්‍රධාන ක්‍රියාකාරකම් හි සාරාංශයක් පහත වගුවේ දැක්වේ.

පරිපාලිත සමාගම්		
නම	ප්‍රධාන ක්‍රියාකාරකම්	අයිතිය %
මර්වන්ට් බැන්ක් ඔෆ් ශ්‍රී ලංකා ඇන්ඩ් ෆයිනැන්ස් පී එල් සී	ලීසිං, කුලීපිට මිලදී ගැනීම, ආයතනික හා සිල්ලර ණය, ආයතනික උපදේශන සේවා, ප්‍රාග්ධන වෙළඳපොළ කටයුතු, ආන්තික වෙළඳාම, ක්ෂුද්‍ර මූල්‍ය, කෘෂි කාර්මික ණය පහසුකම්, දේපළ වෙළඳාම, රන් භාණ්ඩ උකස් ගැනීම සහ තැන්පතු භාරගැනීම.	74.49
ප්‍රොපර්ටි ඩිවලොප්මන්ට් පී එල් සී	ලංකා බැංකු ප්‍රධාන කාර්යාල ගොඩනැගිල්ලේ අයිතිය, පවත්වාගෙන යාම සහ කළමනාකරණය	95.55
බී ඕ සී ප්‍රොපර්ටි ඩිවලොප්මන්ට් ඇන්ඩ් මැනේජ්මන්ට් (පුද්ගලික) සමාගම	කොළඹ 03 පිහිටි බී ඕ සී මර්වන්ට් ටවර් ගොඩනැගිල්ල, මහනුවර සී බැන්ක් හවුස් ගොඩනැගිල්ල කාර්යාල ඉඩ පහසුකම් සඳහා කුලියට ලබා දීම.	100
බී ඕ සී ට්‍රැවල්ස් (පුද්ගලික) සමාගම	ගුවන් ගමන් සේවාවන් සම්බන්ධ කටයුතු	100
ලංකා බැංකු (යු කේ) සමාගම	එක්සත් රාජධානියේ මූල්‍ය සේවා අධිකාරිය යටතේ ලියාපදිංචි අතර තැන්පතු බාර ගැනීම, සිල්ලර සේවා හි ආයෝජනය, ආයතනික හා අනුරූප බැංකු පහසුකම් සහ වෙළඳ මූල්‍ය සේවා කටයුතු පවත්වා ගෙන යාම	100

හොටෙල්ස් කළමනාකරණ (1963) සමාගම	හෝටල් සේවා සපයයි	99.99
සී බැන්ක් හොලිඩේ හෝම්ස් (පුද්ගලික) සමාගම	වන්දනාකරුවන්ට නවාතැන් පහසුකම් පවත්වා ගෙන යාම / නිවාඩු නිකේතන/ අමුත්තන්ගේ නිවාස පවත්වා ගෙන යාම	100
එම් බී එස් එල් ඉන්ෂුරන්ස් සමාගම	සියලුම ජීවිත හා සාමාන්‍ය රක්ෂණ	62.66
කොළඹදෙණිය හයිඩ්‍රොපවර් (පුද්ගලික) සමාගම	ජල විදුලිබල උත්පාදනය	95.55
බී ඕ සී මැනේජ්මන්ට් ඇන්ඩ් සපොර්ට් සර්විසස් (පුද්ගලික) සමාගම	බැංකුවට කළමනාකරණ සේවා සැපයීම (දැනට මෙහෙයුම් කටයුතු නැත)	100
ආශ්‍රිත සමාගම්		
සී බැන්ක් ඇසෙට් මැනේජ්මන්ට් (පුද්ගලික) සමාගම	ඒකක භාර අරමුදල් හා අනෙකුත් පුද්ගලික ආයෝජන කළඹ කළමනාකරණ	43.36
ට්‍රාන්ස්නැෂනල් ලංකා රෙකෝඩ්ස් සොලියුෂන්ස් (පුද්ගලික) සමාගම	දේපළ හා පිරිවිතර කුලියට ගැනීම	24.69
ලංකා සිකියුරිටිස් (පුද්ගලික) සමාගම	ලියාපදිංචි කොටස් තැරැව්කරුවෙකි, සමකොටස් වෙළඳාම, ණය වෙළෙඳ හා ආන්තික වෙළඳාම	41.60
සදර්න් ඩිවලොප්මන්ට් ෆයිනෑන්ෂියල් සමාගම	දැනට මෙහෙයුම් කටයුතු නැත	41.67

1.4. සේවා මධ්‍යස්ථාන

මධ්‍යස්ථාන 1,400 කට වැඩි දීප ව්‍යාප්ත සේවා සැපයුම් ජාලයක් බැංකුව සතුවේ. ජාතියේ මහා පහන් ටැඹ ලෙස ලංකා බැංකුව රට පුරා විසිර සිටින සියළුම ගනුදෙනුකාර කොටස්වල අවශ්‍යතා සපුරාලීමේ අරමුණ ඇතිව නව ක්‍රියාමාර්ග රාශියක් දියත් කර ඇති අතර, තාක්ෂණය කේන්ද්‍රීය කරගත් පරපුරෙහි අවශ්‍යතා කෙරේ විශේෂ අවධානය යොමුකර ඇත. බැංකුවේ 2016 – 2018 කාලපරිච්ඡේදය සඳහා වන ආයතනික සැලැස්මද ඩිජිටල් තාක්ෂණය, බැංකුකරණ කටයුතු සඳහා උපරිම ලෙස උපයෝගී කරගන්නා ආකාරයට සකස් කර තිබුණ අතර එමඟින් බැංකුව ඩිජිටල් යුගය වෙත දිශාගත කෙරුණි.

පහත වගුව මගින් පසුගිය වසර හතර තුළ බැංකුවේ සේවා සැපයුම් මධ්‍යස්ථාන වල ව්‍යාප්තිය විදහා දැක්වේ.

	2013	2014	2015	2016
ශාඛා	567	573	578	580
වෙනත් සේවා මධ්‍යස්ථාන	49	47	47	48
ස්වයංක්‍රීය ටෙලර් යන්ත්‍ර	523	540	549	678
මුදල් තැන්පතු යන්ත්‍ර (CDMs)	-	-	14	123
සුළු හා මධ්‍ය පරිමාණ ව්‍යවසාය ඒකක	14	15	15	15
ප්‍රදේශීය ණය මධ්‍යස්ථාන (RLCs)	-	2	9	11

1.5. කාර්ය මණ්ඩලය



බැංකුවේ දැක්ම හා මෙහෙවර අරමුණු ලඟා කර ගැනීමේ ප්‍රධාන ශක්තිය, ඕනෑම අභියෝගයක් හාරගැනීමට හැකියාව ඇති කාර්ය මණ්ඩලය වේ. ලංකා බැංකුවේ මානව සම්පත් දැක්ම වනුයේ ආයතනික විශිෂ්ටත්වය කරා දායක වන බව, ඉතා ඉහළ ඵලදායී හා බලය නිර්මාණය කිරීම සහ පවත්නා අරමුණයි.

2016 වර්ෂය අවසානයේ බැංකුවේ කාර්ය මණ්ඩල ශක්තිය පහත සඳහන් පරිදි වේ.

	2016
මහා කළමනාකරු සහ ආයතනික කළමනාකාරිත්වය	17
විධායක කළමනාකාරිත්වය	50
ප්‍රධාන කළමනාකරුවන්	90
ජ්‍යෙෂ්ඨ කළමනාකරුවන්	205
ශාඛා කළමනාකරුවන් සහ වෙනත් නිලධාරී ශ්‍රේණි	3,149
කළමනාකරණ පුහුණුවන්නන්	157
මාණ්ඩලික සහකාර හා සමාන්තර ශ්‍රේණි	3,335
කාර්යාල කාර්ය සහායක හා සමාන්තර ශ්‍රේණි	566
මුළු එකතුව	7,569

1.6. රජයට දක්වන ලද දායකත්වය

2016 දෙසැම්බර් මස අවසානයේ ලාභාංශ හා බදු වශයෙන් රජයට ගෙවන ලද වටිනාකම රු. බිලියන 31.1 කි. මෙය රජයේ විශාල යටිතල පහසුකම් සංවර්ධන ව්‍යාපෘති සඳහා ලබාදුන් සහයෝගයන්ට අමතරවය.



2. මූල්‍ය කාර්යසාධනය

2015 වසරේ දී ශක්තිමත් කාර්යසාධනකින් පසු, ලංකා බැංකුවට එම වර්ධන ප්‍රවණතාව අඛණ්ඩව 2016 වසරේ දී ද පවත්වා ගෙනයාමට හැකියාව ලැබී ඇත. 2016 වසරේ දී රු. බිලියන 31.1 බදු පෙර ලාභයක් වාර්තා කරමින් බැංකු ඉතිහාසයේ වාර්තා වූ ඉහළම බදු පෙර ලාභය වාර්තා කිරීමට සමත් විය.

මූල්‍ය සේවා සැපයීමේ ප්‍රමුඛයා ලෙස ශක්තිමත් සහ සුවිශේෂී තත්ත්වයක් ලංකා බැංකුව සතුවේ. රු. ට්‍රිලියන 1.6 කට වැඩි වත්කම් ප්‍රමාණයක් හා රු. ට්‍රිලියන 1.2 කට වැඩි තැන්පතු පදනමක් සහිත ශක්තිමත් ශේෂ පත්‍රයකට හිමිකම් කියමින් තවත් වැදගත් සන්ධිස්ථානක් බැංකු ක්ෂේත්‍රයට එක් කරමින් රු. ට්‍රිලියනයක ණය හා අත්තිකාරම් ප්‍රමාණයක් වාර්තා කිරීමට ලංකා බැංකුවට හැකිවිය.

වසර තුළ ප්‍රධාන අභියෝගයක් වූයේ අක්‍රීය ණය පහතට ගෙන ඒමයි. දිගින් දිගටම අවධානය යොමු කිරීමේ ප්‍රතිඵලයක් ලෙස, 2015 වසරේ අවසානයේ දී 4.3% ක් වූ අක්‍රීය ණය අනුපාතය 2.9% ක් දක්වා ගෙන එමට හැකි විය.

පහත වගුව බැංකුවේ ප්‍රධාන කාර්ය සාධන දර්ශකයන් සාරාංශ කර දක්වයි.

	දෙසැම්බර්	දෙසැම්බර්	දෙසැම්බර්	දෙසැම්බර්	රු. මිලියන
	2013	2014	2015	*2016	* %
මුළු ආදායම	127,464	126,546	131,502	153,869	17%
මෙහෙයුම් ආදායම	49,024	56,513	64,012	71,621	12%
VAT සහ NBT වලට පෙර					
මෙහෙයුම් ලාභය	18,420	24,343	30,095	37,466	24%
බදු පෙර ලාභය	15,709	20,291	25,279	31,126	23%
බදු පසු ලාභය	12,087	13,574	17,357	24,309	40%
මුළු තැන්පතු	842,070	933,966	1,082,337	1,256,589	16%
මුළු අත්තිකාරම්	755,385	777,505	870,730	1,048,347	20%
මුළු වත්කම්	1,193,581	1,329,020	1,568,289	1,669,297	6%
කොටස්කරුවන්ගේ ස්කන්ධය	57,700	74,806	81,485	92,514	14%

ප්‍රධාන අනුපාත				
වත්කම්හි සාමාන්‍ය මත ප්‍රතිලාභය (බදු පෙර)	1.4%	1.6%	1.7%	1.9%
ස්කන්ධයෙහි සාමාන්‍ය මත ප්‍රතිලාභය (බදු පසු)	22.2%	20.5%	22.2%	27.9%
ආදායමට වියදම් අනුපාතය	49.1%	44.0%	44.7%	43.1%
ප්‍රාග්ධන ප්‍රමාණාත්මකතා අනුපාතය	12.1%	13.6%	13.1%	11.6%
මුළු අත්තිකාරම් වලට අක්‍රීයභාවය	4.3%	3.8%	4.3%	2.9%
ද්‍රවශීලතා අනුපාතය (දේශීය)	27.7%	30.8%	28.2%	21.6%
ලාභය/ සේවක සංඛ්‍යාව (රු.000)	1,768	2,366	3,168	4,112


* 2016 දත්ත කොළඹ කොටස් වෙළඳපල (CSE) අනුකූලව විගණනය නොකළ මූල්‍ය ප්‍රකාශ මගින් උපුටා ගෙන ඇත. 2013 - 2015 දත්ත ශ්‍රී ලංකා මුදල් වාර්තාකරණ ප්‍රමිත (ශ්‍රී. මු. වා. ප්‍ර.) වලට අනුකූලව ප්‍රසිද්ධ කරන ලද විගණන මූල්‍ය ප්‍රකාශ මගින් උපුටා ගෙන ඇත.

2.1. ප්‍රධාන කාර්යසාධන දර්ශක

2.1.1. මුළු වත්කම්

2016 වර්ෂය අවසානය වන විට බැංකු ක්ෂේත්‍රයේ වැඩිම වත්කම් පදනමක් සහිත බැංකුව ලෙස වාර්තා ගත වෙමින් රු. ත්‍රිලියන 1.6 ක වත්කම් පදනමක් වාර්තා කරන ලදී. 2015 දෙසැම්බර් හා සැප්තැම්බර් වත්කම් 6% ක වැඩි වීමක් පෙන්නුම් කරයි. බැංකුවේ මුළු වත්කම් සංයුතියන් 88% ක් පමණ පොලී උපයන වත්කම් වන අතර (මූල්‍ය ආයෝජන 28% - ණය සහ අත්තිකාරම් 60%) එය අපගේ වත්කම් පදනමේ කාර්යක්ෂමතාවය පෙන්නුම් කරයි.

නිවු තරඟකාරීත්වය හමුවේ වුවද වත්කම් පදනමෙහි වෙළෙඳපල නායකත්වය රැක ගැනීමට ලංකා බැංකුව සමත් වූ අතර 2016 සැප්තැම්බර් අවසාන වත්කම් වෙළෙඳපල කොටස 21% ක් විය (මේ දක්වා ලබා ගත හැකි නවතම වෙළෙඳපොළ දත්ත මත).





2.1.2. දළ ණය

2016 දෙසැම්බර් මස අවසානයේ දී 2015 වසරේ දෙසැම්බර් මසට සාපේක්ෂව 20% ක වර්ධනයක් සමඟ රු. බිලියන 1,048.3 ක් වූ දළ ණය සහ අත්තිකාරම් බැංකුවේ මුළු වත්කම් වලින් 60% ක් විය.

කාලීන ණය, පුද්ගල ණය, නිවාස ණය සහ බැංකු අයිරා මෙම වර්ධනයට දායක වූ අතර ප්‍රධාන ණය දීමේ අංශයක් වූ උකස් ණය, ලංකා බණිප් තෙල් නීතිගත සංස්ථාවට ණයදීම සහ රජයට ණය දීම හි පසුබෑමක් දක්නට ලැබිණි. තවද බැංකුව ශාඛා සහ ආයතනික බැංකුකරණයන්හි ප්‍රශස්ත සංකලනයක් පවත්වා ගැනීමට අවධානය යොමු කල අතරම, රජයේ ප්‍රතිපත්ති වලට අනුකූලව සුළු හා මධ්‍ය පරිමාණ ව්‍යවසාය අංශයේ ණය වර්ධනය කෙරෙහි අවධානය යොමු කරන අතර ආයතනික බැංකුකරණ අංශය යටිතල පහසුකම් ව්‍යාපෘති සහ ඒ හා සම්බන්ධ අංශ කෙරෙහි අවධානය ණය ප්‍රතිපාදන කෙරෙහි මූලික අවධානය යොමු කර ඇත.



ණය සහ අත්තිකාරම් වෙළඳපොල කොටසේ ප්‍රමුඛත්වය පවත්වා ගනිමින් 2016 සැප්තැම්බර් මස අවසාන වන විට 20% ක වෙළඳපොල කොටසකට හිමිකම් පෑමට ලංකා බැංකුව සමත් විය. පුද්ගලික අංශයේ ණය පරිමාව වැඩි කර ගැනීමට බැංකුව විවිධ ක්‍රමෝපායන් ක්‍රියාත්මක කොට ඇත.



2.1.3. තැන්පතු


2015 වර්ෂයේ දී, තැන්පතු වර්ධනය කර ගැනීමේ අඛණ්ඩ ප්‍රයත්නයේ ප්‍රතිඵලයක් ලෙස බැංකු ක්ෂේත්‍රයේ රු. ත්‍රිලියනක තැන්පතු මට්ටම ඉක්මවා ගිය ප්‍රථම බැංකුව බවට පත්වීමට ලංකා බැංකුවට හැකිවිය. 2016 වර්ෂයේ බැංකුවේ තැන්පතු මට්ටම 16% කින් වර්ධනය විය.

සිය රාජ්‍ය අයිතිය මත ගොඩනැගුණු විශ්වාසය, සන්නම් අධිකාරිය, වෙළඳපොල තත්ත්වය, දීප ව්‍යාප්ත ශාඛා ජාලය සහ බැංකුව දේශීය සහ විදේශීය වශයෙන් දියත් කරන ලද විවිධ ප්‍රවර්ධන වැඩ සටහන් හේතුවෙන් තැන්පතු මට්ටම වර්ධනය කරගැනීමට හැකි විය. 2016 සැප්තැම්බර් අවසානයේ 20% ක තැන්පතු වෙළඳපොල කොටසක් සමඟ ප්‍රමුඛස්ථානය පවත්වා ගැනීමට බැංකුවට හැකි විය.




2.1.4. ආදායම

මුළු ආදායමට ප්‍රධාන දායකත්වයක් පොලී ආදායම සපයන අතර එය පෙර වසරට සාපේක්ෂව 19% වර්ධනයකි. සැලකිල්ලට ගත් කාල වකවානුව තුළ ආනයන සම්බන්ධ ව්‍යාපාරයන් හි අඩුවීම හේතුවෙන් කොමිස් ආදායමේ අඩුවීමක් සහ විනිමය ආදායමෙහි පහත වැටීමක් දක්නට ලැබුණි. එහෙත් ප්‍රධාන වශයෙන් කාලීන ණය, වෙළඳ මූල්‍ය, කල්බදු හා ණය පොලී ආදායම ඉහලයාම මඟින් එම තත්ත්වය සමනය කරන ලදී.



2.1.5. වියදම්


පොලී වියදම පසුගිය වසරේ අදාළ කාලයට සාපේක්ෂව 21.5% ක වර්ධනයක් පෙන්නුම් කරමින් 2016 වර්ෂය අවසන් වන විට රු. බිලියන 80.7 ක අගයක් පෙන්නුම් කරන ලදී. කාලීන තැන්පතු හි පොලී වියදම වැඩි වීම මෙම ඉහලයාමට ප්‍රධාන වශයෙන් හේතු විය. පොලී නොවන වියදම 2015 දෙසැම්බර් මාසයට සාපේක්ෂව 7.2% කින් ඉහල ගොස් ඇති අතර ආදායමට වියදම් අනුපාතයේ වර්ධනයක් පසුගිය වර්ෂයේ දක්නට ලැබූ අතර ප්‍රස්ථාරයේ සඳහන් පරිදි 2015 දෙසැම්බර් අවසන් පැවති 43.7% සිට 42.3% දක්වා 2016 දෙසැම්බර් අවසන් වන විට එය තවදුරටත් වර්ධනය වීමක් දක්නට ලැබුණු අතර පිරිවැය පදනමට අවම බලපෑමක් සමඟ ව්‍යාපාර පරිමාව පුළුල් කිරීමේ බැංකුවට ඇති හැකියාව ඉන් පිළිඹිබු කරයි.



2.2. ප්‍රධාන අනුපාත


2.2.1. වත්කම්හි සාමාන්‍ය මත ප්‍රතිලාභය (RoAA)

වත්කම්හි සාමාන්‍ය මත ප්‍රතිලාභය 2015 දෙසැම්බර් සිට 2016 දෙසැම්බර් දක්වා 1.7% සිට 1.9% දක්වා වර්ධනයක් පෙන්නුම් කරයි. බැංකුවේ වත්කම්හි සාමාන්‍ය මත ප්‍රතිලාභය 2013 සුළු වශයෙන් අඩුවීම, සාර්ථක වත්කම් සහ වගකීම් කළමනාකරන ක්‍රමෝපායන් උපකාරයෙන් මහභරවා ගැනීමට හැකි වී ඇත.




2.2.2. ස්කන්ධයෙහි සාමාන්‍ය මත ප්‍රතිලාභය (RoAE)

2016 දෙසැම්බර් අවසානයේ බැංකුවේ ස්කන්ධයෙහි සාමාන්‍ය මත ප්‍රතිලාභය 27.9% ක් වාර්තා කළ අතර එය 2015 දෙසැම්බර් වාර්තා වූ 22.2% ට වඩා සැලකිය යුතු වැඩි වීමක් පෙන්නුම් කරන ලදී. බැංකුවේ ස්කන්ධයෙහි සාමාන්‍ය මත ප්‍රතිලාභය අනෙකුත් බැංකු සමඟ සැසඳීමේදී තරඟකාරී මට්ටමක පවතින අතර එයට ප්‍රධාන හේතු සාධකය වී ඇත්තේ මෙහෙයුම් ක්‍රියාවලියේ සෑම තලයකම පවත්වා ගන්නා ලද පිරිවැය කාර්යක්ෂමතාවයයි.




2.2.3. ප්‍රාග්ධන ප්‍රමාණාත්මකතා අනුපාතය (CAR)

ශ්‍රී ලංකා මහ බැංකුව විසින් නිර්දේශ කරන ලද ප්‍රාග්ධන ප්‍රමාණාත්මකතාවය සඳහා වූ නියාමන නියෝගයන්ට වැඩි අගයක් සහිතව අනුකූල වීමට බැංකුව සමත්වී ඇත. ප්‍රාග්ධන ප්‍රමාණාත්මකතා අනුපාතයේ අවම අගය වන 5% (ස්ථර I) සහ 10% (ස්ථර II) ට වඩා ඉහළ අගයක් බැංකුව විසින් පවත්වා ගන්නා ලදී. 2016 දෙසැම්බර් අවසානයේ බැංකුවේ ප්‍රාග්ධන ප්‍රමාණාත්මකතා අනුපාතය 11.6% ක් විය. වාර්ෂික විගණනය අවසන් කළ පසු වර්තමාන වර්ෂයේ ලාභය ඇතුළත් කළ විට ප්‍රාග්ධන ප්‍රමාණාත්මකතා අනුපාතය තවදුරටත් වර්ධනය වනු ඇත.



2.2.4. අක්‍රීය ණය අනුපාතය (NPA)

අක්‍රීය ණය අනුපාතය 2015 දෙසැම්බර් සිට 2016 දෙසැම්බර් දක්වා 4.3% සිට 2.9% දක්වා අඩුවීමක් පෙන්නුම් කරයි. මෙය පසුගිය කාලය පුරාවට ක්‍රියාත්මක කරන ලද ණය අයකර ගැනීමේ හා ණය අධීක්ෂණ ක්‍රියාවලියේ ප්‍රතිඵලයකි.



3. වසර තුළ සිදුකල විශේෂ කටයුතු

2016 වසර තුළ අත්පත් කරගත් වැදගත් මූල්‍ය සංධිස්ථානවන්ට අමතරව, බැංකුව 2016 තුළ සිදු කල කටයුතු වලින් තෝරාගත් විශේෂ කටයුතු කිහිපයක විස්තර පහත ඉදිරිපත් කර ඇත.

3.1. ඩිජිටල් මූලපිරීම්

2016 වසර තුළ, බැංකුව "BEST beyond 75 with digital touch" යන ආයතනික උද්යෝග පාඨය සහිතව 2016 - 2018 වර්ෂයන් සඳහා පිලියෙල කල ආයතනික සැලැස්මේ අරමුණු ළඟා කරගැනීමට කටයුතු කරන ලදී.

ඩිජිටල්කරණ ක්‍රියාවලිය තුළ 2016 වර්ෂය තුළ බැංකුව අත්පත් කරගත් ජයග්‍රහණ කිහිපයක් පහත දැක්වේ.

- IHRM පද්ධතියේ සිට HCM පද්ධතිය සඳහා සම්පූර්ණයෙන්ම මාරු වීම.
- වංචා වැලැක්වීමේ පහසුකම් සහිතව කාඩ්පත් පද්ධතිය යාවත් කාලීන කරන ලදී.
- ස්වයංක්‍රීය ටෙලර් යන්ත්‍ර ජාලයේ ව්‍යාප්තිය පුළුල් කිරීම සහ වැඩි දියුණු කිරීම. ස්වයංක්‍රීය ටෙලර් යන්ත්‍ර සහ මුදල් තැන්පතු යන්ත්‍ර 801 කින් සමන්විත ශ්‍රී ලංකාවේ විශාලතම ස්වයංක්‍රීය ටෙලර් යන්ත්‍ර ජාලය බැංකුව සතුවේ.
- තවද කාඩ්පත් භාවිතා කිරීම හෝ මුදල් තැන්පත් කිරීම මගින් පෙර ලියාපදිංචියකින් තොරව ලංකා බැංකුවේ ගනුදෙනුකරුවන් සඳහා ස්වයංක්‍රීය ටෙලර් යන්ත්‍ර/ මුදල් තැන්පතු යන්ත්‍ර භරහා උපයෝගීතා බිල්පත් ගෙවීමට පහසුකම් සලසා දෙන ලදී.
- කළමනාකරණ තීන්දු තීරණ ගැනීමේ උපකරණ පුවරුව සමඟ ඒකාබද්ධ අවදානම් කළමනාකරණ විසඳුම ක්‍රියාත්මක කිරීම.

3.2. මානව ප්‍රාග්ධන සංවර්ධනය

අපගේ සේවක සේවිකාවන් සඳහා වඩාත් සුදුසු පුහුණු කිරීම් සිදු කිරීම සඳහා පුහුණු වැඩසටහන් ඇගයීමට ලක්කිරීම හා නැවත සැලසුම් කිරීම සඳහා 2016 වර්ෂය තුළ වැඩි අවදානයක් යොමු කරන ලදී.

සේවකයින් අතර ධනාත්මක පරිසරයක් ගොඩනැගීම මෙම ක්‍රියාවලිය සඳහා පදනම විය. ශාඛාවල අනාගත කළමනාකරුවන් ගොඩනැගීම සඳහා සේවකයන්ගේ කුසලතාවන් දුර්වලතා හඳුනාගෙන එම අවශ්‍ය හැකියාවන් ගොඩනැගීමට මෙම ක්‍රියාවලිය මගින් හැකිවිය.

2016 වසර තුළ දී, විදේශීය පුහුණු වැඩසටහන් 138 ක් ඇතුළුව පුහුණු වැඩසටහන් 1,139 පුහුණු පැය 41,532 පුරා සේවක 33,575 සහභාගීත්වයෙන් පැවැත් විය.

3.3. "5S" පරිසරයට පරිවර්තනය

සියලු ශාඛා 2016 වර්ෂය අවසන් වන විට "5S" පරිසරයට පරිවර්තනය කරන ලදී. මෙම පරිවර්තනය මඟින් පිළිවෙලකට සකසන ලද සහ ප්‍රසන්න ගොඩනැගීම මගින් පාරිභෝගික සේවා හා සේවා ගුණත්වය වැඩි දියුණු වී ඇත. මෙම පරිසරය සේවක රැකියා තෘප්තිය වැඩි කිරීමට සහ එය බැංකුව මෙහෙයුම් කාර්යක්ෂමතාව සහ ඵලදායිතාවය වෙත යොමු කරයි.

මෙම ක්‍රියාවලිය තුළින් ශාඛා දොළහක් සහ එක් පළාත් කාර්යාලයකට ජාතික ඵලදායිතා ලේකම් කාර්යාලය විසින් සම්මාන පිරිනමන ලදී.

3.4. ලංකා බැංකුවේ මුදල් හා බැංකු කෞතුකාගාරය

වසර දෙදහසකට අධික ඉතිහාසයේ සිට, නව බැංකු යුගය දක්වා ශ්‍රී ලංකාවේ මුදල් හා වාණිජයේ සිදු වූ පරිවර්තනය පිළිබඳ ජනතාව දැනුවත් කිරීම හා පොහොසත් කිරීම දැක්ම කොට ගෙන "ලංකා බැංකුවේ මුදල් හා බැංකු කෞතුකාගාරය" 2016 අගෝස්තු මස 1 වන දින බැංකුවේ 77 වැනි සංවත්සරය සැමරුම් කොට ගෙන ප්‍රධාන කාර්යාලයේ 28 වැනි මහලේ විවෘත කරන ලදී.

මෙම කෞතුකාගාරය නරඹන්නන්ට ශ්‍රී ලංකාවේ අතීතයේ පැවති භාණ්ඩ හුවමාරු ක්‍රමය, වෙළෙඳ සබඳතා වල ඉතිහාසය, ක්‍රමවත් කාසි ක්‍රමයේ ආරම්භය ආදිය සහ නවීන බැංකු ක්‍රම හා 21 වන සියවසේ වාණිජ හා බැංකු පිළිවෙත් පිළිබඳ දැනුම ලබා ගත හැක.

2016 අගෝස්තු මස 1 වැනිදා සිට 2016 දෙසැම්බර් මස 31 වන දින දක්වා, 4,200 කට අධික නරඹන්නන් ප්‍රමාණයක් කෞතුකාගාරය වෙත පැමිණ තිබේ.

3.5. හරිත බැංකුකරණය

ලංකා බැංකුව හරිත බැංකුකරණයට අනුගතවීම සඳහා අන්තර්ජාල අධ්‍යාපනය, අභ්‍යන්තර පද්ධතීන් හා ක්‍රියාවලියන් තාක්ෂණයෙන් සවිමත් කිරීම, කඩදාසි ප්‍රතිචක්‍රීයකරණය කිරීම මගින් මුදාහරින කාබන් ප්‍රමාණය අවම කිරීම, පරිසර හිතකාමී උපකරණ ස්ථාපනය කිරීම, විදුලිය පිරිමසන විදුලි පද්ධති ප්‍රධාන කාර්යාලයේ සහ ශාඛාවල සවිකිරීම, හරිත ගෙමිදුල පවත්වාගෙන යාම සහ තෝරාගත් ශාඛාවල වැසි ජලය යොදාගැනීම ආදී මූලපිරීම් 2016 තුළ ආරම්භකර ක්‍රියාත්මක කරන ලදී.

ලංකා බැංකුව ණය මුදල් ප්‍රදානය කිරීමේදී පුරුද්දක් ලෙස පරිසර හිතකාමී ව්‍යාපෘති සඳහා ණය ලබා දීමේදී විශේෂ සැලකිල්ලක් දක්වනු ලැබේ.

තෝරාගත් ශාඛාවල සූර්ය විදුලි පාදක පද්ධති සවි කිරීම මෙම හරිත බැංකු කරණයේ තවත් එක් පියවරකි.

3.6. ගෞරව සහ සම්මාන

2016 වසර තුළදී ලංකා බැංකුවේ අංක 1 තලය තවදුරටත් තහවුරු කරමින් ගෞරව සම්මාන රාශියකින් පිදුම් ලැබීය.

- එංගලන්තයේ "ද බැංකර්" සඟරාව මගින් අඛණ්ඩව 4 වන වතාවටත් ලෝකයේ බැංකු 1000 අතරට ලංකා බැංකුව නම්කර ඇති අතර ඒ අනුව රටේ පළමු ස්ථානය තහවුරු කර ඇත.
- බ්‍රැන්ඩ් ෆයිනෑන්ස් ලංකා ආයතනය විසින් ලංකාවේ අංක එකේ සන්නම් නාමය ලෙස (සන්නම් වටිනාකම රු.බිලියන 41.4) අඛණ්ඩව 8 වන වරටත් සම්මාන ලබා දෙන ලදී..
- හොඳම සේවා යෝජකයා ලෙස "Employer Brand Institute" විසින් පවත්වනු ලැබූ 2016 ආසියාවේ හොඳම සේවා යෝජකයා සඳහා සම්මාන ප්‍රධානෝත්සවයේදී සම්මාන ලබා දෙන ලදී.
- දකුණු ආසියානු කලාපයේ 2015 වර්ෂය සඳහා හොඳම රාජ්‍ය අංශයේ වාර්ෂික වාර්තාවට හිමි සම්මානය 2016 දකුණු ආසියානු ගණකාධිකාරීවරුන්ගේ සම්මාන ප්‍රධානෝත්සවයේදී ලබා දෙන ලදී.

4. සමාජයට දක්වන ලද දායකත්වය

ඉතා සාර්ථක වසරක් අවසන් කල ලංකා බැංකුව ජාතියේ මහා පහන්ටැඹ ලෙස රටේ ජනතාවගේ අධ්‍යාපනය සමාජ තත්ත්වය ඉහළ නැංවීමත් ජාතික උරුමයන් සහ පරිසරය ආරක්ෂා කිරීමටත් සැමවිටම කටයුතු කරයි.

4.1. ස්වාභාවික පරිසරය ආරක්ෂා කිරීම

Neptune Recyclers සමාගම සමඟ ඉවතලන කඩදාසි ප්‍රතිචක්‍රීකරණය සඳහා වැඩ පිළිවෙලක් පසුගිය, වසර පුරාම ක්‍රියාත්මක කරන ලදී.

මෙම ඉවතලන කඩදාසි පරිසර හිතකාමී ලෙස ප්‍රතිචක්‍රීකරණ ක්‍රියාවලිය මගින් ස්වාභාවික සම්පත් ආරක්ෂාකර ගැනීමට බැංකුවට දායක වීමට හැකි විය.

2016 වර්ෂය තුළදී ඉවතලන කඩදාසි කිලෝග්‍රෑම් 95,272 ක් ප්‍රතිචක්‍රීකරණය කිරීම මගින්,

- වැඩුණු ගස් 1,620 ක්
- තෙල් ලීටර් 167,202 ක්
- විදුලි බලය කිලෝ වොට් 381,088 ක්
- ජලය ලීටර් 3,027,744 ක්
- භූමිය කියුබික් මීටර් 286 ක්
- හරිතාගාර වායු විමෝචනය කිලෝ ග්‍රෑම් 95,272 ක් අඩු කිරීම

වශයෙන් පරිසරයට ඉතුරු කිරීමට බැංකුවට හැකියාව ලැබිණි.

4.2. හපනා - පහ වසර ශිෂ්‍යත්ව සම්මන්ත්‍රණ මාලාව

රන් කැකුළු හපනා වැඩ සටහන සඳහා ලංකා බැංකුව වසර 16 කට වැඩි කාලයක් පුරා අනුග්‍රහය දක්වනු ලැබේ.

පහ වසර ශිෂ්‍යත්ව විභාගය සඳහා සුදානම් වන දුවා දරුවන් සඳහා නිවැරදි මඟ පෙන්වීමක් සිදුකිරීම (විශේෂයෙන්ම ග්‍රාමීය ප්‍රදේශවල දරුවන්ට) මෙම වැඩ සටහනේ ප්‍රධාන අරමුණ වේ. සෑම වැඩසටහනක්ම පහ වසර ශිෂ්‍යත්ව විභාගය සඳහා සුදානම්වන දරුවන්ට සහ එම දරුවන්ගේ දෙමව්පියන්ට දරුවන් සඳහා නිවැරදි වටපිටාවක් සහ දරුවන්ගේ මානසික වර්ධනය නිවැරදිව සිදුකිරීම සඳහා වැඩසටහන් ලෙස වෙන වෙනම වැඩසටහන් දෙකකින් සමන්විත වේ.

ශිෂ්‍යයන් 31,293 සහ මව්පියන් 21,221 ක සහභාගීත්වයෙන් 2016 වර්ෂය තුළදී වැඩ සටහන් 75ක් සාර්ථකව සම්පූර්ණ කිරීමට ලංකා බැංකුවට හැකියාව ලැබුණි.



මහජන බැංකුව

1. හැඳින්වීම

මහජන බැංකුව 1961 අංක 29 දරණ මහජන බැංකු පණත යටතේ 1961 ජූලි 1 වැනි දින රජය සතු බැංකුවක් ලෙස ශ්‍රී ලංකාවේ ස්ථාපිත කරන ලදී. බැංකු ශාඛා 737 ක් තුළින් ගනුදෙනුකරුවන්ගේ මිලියන 17 ක් ඉක්ම වූ ගිණුම් වල ගනුදෙනු කටයුතු සිදුකරන මහජන බැංකුව සතු සේවයට කැපවූ කාර්ය මණ්ඩලය 8,249 ක් පමණ වේ. බැංකුව විසින් මුළු දිවයින පුරා පිහිටුවා ඇති ස්වයංක්‍රීය මුදල් හුවමාරු යන්ත්‍ර (ATM) සංඛ්‍යාව 506 කි. මහජන බැංකුව පරිපාලිත සමාගම් තුනකින් සමන්විත වේ. පීපල්ස් ලීසිං ඇන්ඩ් ෆයින්ෆැන්ස් පී.එල්.සී., ට්‍රැවල්ස් (පුද්ගලික) සමාගම සහ පීපල්ස් මර්චන්ට් ෆයින්ෆැන්ස් පී.එල්.සී එම පරිපාලිත සමාගම්ය.

2016 වසර සඳහා රුපියල් බිලියන 20.8 ක බදු පෙර ලාභයක්ද, රුපියල් බිලියන 15.0 ක බදු පසු ලාභයක්ද, බැංකුව විසින් වාර්තා කර ඇත. 2015 වසරට වඩා 20% වර්ධනයක් පෙන්නුම් කරමින් මුළු තැන්පතු පදනම රුපියල් ට්‍රිලියන 1 ක ඉලක්කය පසුකර යාමට 2016 වසරේදී සමත් විය. 2016 වසර අවසන් වන විට මුළු ණය හා අත්තිකාරම් අගය රුපියල් බිලියන 951 ක් වූ අතර මෙය 2015 වසරට සාපේක්ෂව රුපියල් බිලියන 122 ක් හෝ 15% වර්ධනයකි. අයකිරීම් වර්ධනය කර ගැනීමට යෙදවූ සාර්ථක උත්සහය තුළින් අක්‍රමික ණය අනුපාත 1.9% ලෙස අවම අගයකට ළඟාවීමට හැකි විය.


2. ප්‍රධාන මූල්‍ය කාර්ය සාධන දර්ශක පිළිබඳ සංසන්දනය.

(සියලුම අගයන් රුපියල් මිලියන වලිනි)


වගුව 01

ප්‍රධාන මූල්‍ය දර්ශකය	2016.12.31	2015.12.31
ශුද්ධ පොලී ආදායම්	43,124	43,754
අනෙකුත් ආදායම්	11,935	10,989
මුළු මෙහෙයුම් ආදායම	55,060	54,743
බදු පෙර ලාභය	20,814	19,520
බදු පසු ලාභය	14,995	12,598
දළ ණය සහ අත්තිකාරම්	950,824	829,234
මුළු වත්කම්	1,302,048	1,176,596
මුළු තැන්පතු	1,077,760	899,238
ප්‍රාග්ධනය හා සංචිත	59,649	49,495
මුළු වගකීම්	1,242,400	1,127,100
වත්කම් මත ප්‍රතිලාභ (බදු පෙර) (%)	1.7%	1.8%
හිමිකම් මත ප්‍රතිලාභ (%)	27.5%	27.1%
අක්‍රමික ණය අනුපාතය (%)	1.9%	2.4%
ණය / තැන්පතු (%)	88.2%	92.2%
අඩු පිරිවැය තැන්පතු/මුළු තැන්පතු (%)	44.8%	47.8%
අරමුදල් නොවන ආදායම් / ශුද්ධ ආදායම් (%)	21.7%	20.1%
මෙහෙයුම් පිරිවැය/ශුද්ධ ආදායම (%)	59.9%	57.5%
ශුද්ධ පොලී ආන්තිකය (%)	3.5%	4.0%

ප්‍රස්තාරය 01
ලාභදායීත්වය




ප්‍රස්තාරය 02
මුළු තැන්පතු




ප්‍රස්තාරය 03

මුළු දළ ණය සහ අත්තිකාරම්



ප්‍රස්තාරය 04

අක්‍රමික ණය අනුපාතය



3. 2016 වසරේදී සිදුකළ ප්‍රධාන ක්‍රියාකාරකම්

කෘෂිකර්මය, සංචාරක ව්‍යාපාරය, නිවාස සහ ඉදිකිරීම් සහ වෙළඳ මූල්‍ය ඇතුළත් ක්ෂේත්‍ර ගණනාවකදී ජාතික ආර්ථිකයට දායකත්වයක් ලබා දෙමින්, 2016 වසර තුළදී මහජන බැංකුව අඛණ්ඩව ආදර්ශමත් කාර්ය සාධනයක් පෙන්වුණු කර තිබේ.

3.1 ආයෝජන

බැංකුවේ ආයෝජන එහි භාණ්ඩාගාර දෙපාර්තමේන්තුව විසින් කළමනාකරනය කරනු ලබන අතර, භාණ්ඩාගාර බැඳුම්කර, එක්සත් ජනපද ඇමරිකානු ඩොලර් සංවර්ධන බැඳුම්කර සහ ශ්‍රී ලංකා ජනරජයේ බැඳුම්කර වල ආයෝජනය කිරීම මඟින් බැංකුව රජයේ සංවර්ධන මූලාරම්භයන් සඳහා දායක වී තිබේ. 2016 දෙසැම්බර් 31 වන දින වන විට මහජන බැංකුවේ මුළු ආයෝජනය රුපියල් බිලියන 250 ඉක්මවයි.

3.2 ණය ප්‍රසාරණය

ණය ප්‍රසාරණය සඳහා බැංකුවේ නිපුණතා ඇති සම්බන්ධතා අලෙවිකරණ සේවකයින්ගේ ගණුදෙනුකරුවන් අත්පත් කර ගැනීමේ හැකියාව මෙන්ම දැනට සිටින ගණුදෙනුකරුවන් සමග පවත්නා සම්බන්ධතාවය හේතුවිය. ගුණාත්මක ණය ඉහළ දැමීම සහ උත්පාදනය ක්‍රියාවලිය කාර්යක්ෂම කිරීම සඳහා අවධානය යොමු වීම වර්ෂය තුළ සමස්ථ ලාභය වර්ධනය වීමට හේතු විය.

3.3 සුළු හා මධ්‍ය ව්‍යවසාය බැංකු කටයුතු

බැංකුවේ මුළු හා මධ්‍ය ව්‍යවසාය යෝජනා වාර්ෂික පිරිවැටුම රුපියල් මිලියන 15 ත් රුපියල් මිලියන 600 ත් අතර ව්‍යාපාර ඉලක්ක කරන ලදී. සුළු හා මධ්‍ය ව්‍යවසාය මධ්‍යස්ථාන 23 ක් සුළු හා මධ්‍ය ව්‍යවසාය පාරිභෝගික අවශ්‍යතාවයන් සපුරාලීම සඳහා කැප වූ කේන්ද්‍රස්ථාන ලෙස කටයුතු කරයි. මෙම මධ්‍යස්ථාන ප්‍රදේශීය වාණිජ්‍ය ණය ඒකක 3 ක් විසින් වෙන් කරන ලද ඉලක්ක භරණ පාලනය කරනු ලබයි. වර්ෂය තුළදී ණය නිලධාරීන්ගේ පුහුණුව (ණය ඇගයීම, අවධානම් කළමනාකරණය, අයකිරීම යන පරාසය තුළ) සඳහා වෙනමම අංශයක් පිහිටුවන ලදී.

3.4 ක්ෂුද්‍ර මූල්‍යකරණය

ක්ෂුද්‍ර මූල්‍යකරණයේදී දැරිය හැකි අනුපාත මත මූල්‍ය සැපයීම තුළින් රටේ ආර්ථිකය ශක්තිමත් කිරීම ඉලක්ක කරයි. මෙම අංශය සාමාන්‍යයෙන් මූල්‍ය ආයතන වල අවධානම් රුවිය ඉක්මවීම සහ සාධාරණ මිලකට විධිමත් ණය අනුපාත නොමැති වීම මත වැටී පවතී. රටේ එක් පළමු බැංකුවක් ලෙස ක්ෂුද්‍ර මූල්‍යකරණය නිරත වීමට මහජන බැංකුව කෘෂිකාර්මික, කාර්මික හා ගෘහකර්මාන්ත ඇතුළු බහු කාර්යයන් සඳහා මූල්‍ය පහසුකම් සපයනු ලැබේ.

3.5 රාජ්‍ය ආයතන කෙරෙහි දැක්වූ දායකත්වය

2016 වසර අවසාන වන විට මහජන බැංකුව සිය ණය කළඹෙන් 36% ක ප්‍රමාණයක් ලබාදී ඇත්තේ රාජ්‍ය ආයතන වලටය. ප්‍රධාන ලෙසම ලංකා බැංකු තෙල් සංස්ථාව, ලංකා විදුලිබල මණ්ඩලය, ලංකා පොහොර සංස්ථාව, කොළඹ කොමර්ෂල් පොහොර සමාගම සහ මාර්ග සංවර්ධන අධිකාරිය ඒ අතර වේ. මේ අතරින් බහුතරයක් ණය ලබාදී ඇත්තේ මුදල් අමාත්‍යාංශයේ ඇප මතය.

4. රජයේ ආදායම සඳහා දායකත්වය

2016 වසර තුළදී බදු ලාභාංශ සහ අයබදු ලෙස රුපියල් බිලියන 20 ඉක්ම වූ දායකත්වයක් ලබාදුන් අතර, 2015 වසරේදී මෙම අගය රුපියල් බිලියන 16.3 ක් විය.

4.1 සමුපකාර අංශයට සහයවීම

බැංකුව සමුපකාර සමිති සාමාජිකයින්ට, කෘෂිකර්මය, සත්ව පාලනය, පාරිභෝගික වෙළඳාම, ධීවර සහ විශේෂ ව්‍යාපෘති සඳහා අරමුදල් සැපයීමට සමුපකාර අංශය සමග අත්වැල් බැඳගෙන සිටී.

5. මූල්‍ය නොවන ඉස්මතු කිරීම්.

5.1 පාරිසරික තිරසාරාත්මක ගමනක ආරම්භය

තම ව්‍යාපාර මෙහෙයුම හරහා පරිසරයට නිකුත් කරන කාබන් ප්‍රතිශතය පිළිබඳ අවධානය යොමු කරන්නාවූ, කාබන් කළමනාකරණය පිළිබඳ දැනුවත්, වගකිව යුතු මූල්‍ය සමාගමක් ලෙස සිය පාරිසරික තිරසාර ගමන් මඟ ආරම්භ කරමින් “පිපල්ස් ග්‍රීන් ප්ලස්” ප්‍රතිපත්තිය දියත් කරන්නට මහජන බැංකුව පසුගියදා පියවර ගත්තේය. මෙම වැඩපිළිවෙල තුළදී සිය හරිතාගාර වායු විමෝචනය සම්බන්ධයෙන් දැනට පවතින GRI G4 වාර්තාකරණය හරහා තම කාර්ය මණ්ඩලයට කොටස් හිමියන්ට සහ අනෙකුත් පාර්ශවකරුවන්ට නිවැරදි වාර්තා සැපයීම තහවුරු කිරීමේ වගකීම මහජන බැංකුව සතුවනු ඇත.

මෙම අරමුණු ළඟාකරගැනීම සඳහා ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛ පෙලේ ඒකාබද්ධ තිරසාරභාවය පිළිබඳ විසඳුම් සම්පාදකයෙකු වන “ද කාබන් කන්සල්ටින් කම්පැනි” සමඟ අත්වැල් බැඳගෙන සිටී.



5.2 දත්ත ගබඩා කරන සහ බුද්ධිමය ව්‍යාපාර තොරතුරු ව්‍යාපෘතිය

නව ලොව අධිතාක්ෂණික ප්‍රවණතාවයන් හේතුවෙන් සිසු ලෙස පරිණාමයට බඳුන් වෙමින් පවතින බැංකුකරණ සහ මූල්‍ය සේවා ක්ෂේත්‍රය සමඟ උරෙහුර ගැටෙමින් ඉදිරියට ගමන් කිරීම අරඹයා තවත් එක් උසස් තාක්ෂණික සංකල්පයක් වැලඳගන්නට මහජන බැංකුව කටයුතු කළේය. ලොව පිළිගත් බැංකුකරණ පතාකයින් විසින් භාවිතා කරනු ලබන දත්ත ගබඩා කරන සහ බුද්ධිමය ව්‍යාපාරික තොරතුරු ව්‍යාපෘතියක් වන මෙම අධිතාක්ෂණික සංකල්පය හරහා ආයතනික පරිගණක පද්ධතිය තුළ අඩංගු සියලු දත්ත මධ්‍යගත දත්ත ගබඩාවක රඳවා ගනිමින් තීරණ ගැනීම සඳහා සුදුසු මට්ටමක එම දත්ත පරිවර්ථනය කිරීම සිදු කරනු ලබන්නේ ගනුදෙනුකාරභවතුන් සහ හවුල්කාරභවතුන් එකිනෙකා හා යාකරන “Single Version of Truth (SVOT)” විෂම ජාතිය තොරතුරු පද්ධතියක් නිර්මාණය කරමිනි. මෙම ව්‍යාපෘතිය පසුගිය පෙබරවාරි මස 10 වන දින ව්‍යාපෘති කළමනාකරණ ශාඛාවේදී නිල වශයෙන් හඳුන්වා දෙන ලදී.

“SAS Data Warehouse” යනුවෙන් හැඳින්වෙන මෙම උසස් තාක්ෂණික විසඳුම හඳුන්වාදීම සඳහා “ජස්ට් - ඉන් - ටයිම් ටෙක්නොලොජීස්” පුද්ගලික සමාගම සමඟ එක්වූ මහජන බැංකුව සමස්ත ව්‍යාපෘතිය ගොඩනැංවීමේ සහකරුවා ලෙස ඉන්දියාවේ “ඉන්ෆෝ ඩ්‍රයිව්” පුද්ගලික සමාගමත් සමඟ එක්වීය. මෙම නවතම තාක්ෂණික හඳුන්වාදීමත් සමඟ බාසල් 11 සහ බාසල් 111 අනුකූලතාවය හිමිකර ගැනීමට මහජන බැංකුවට හැකිවීම විශේෂත්වයකි. වසර 3 ක් මුළුල්ලේ ක්‍රියාවට නැංවීමට යෝජිත මෙම විශේෂ තොරතුරු තාක්ෂණ හඳුන්වාදීම හේතුවෙන් බැංකුවේ අභ්‍යන්තර මෙන්ම බාහිර ගනුදෙනුකාර භවතුන්හට මහත් වාසි සැලසෙනු ඇත.



5.3 ඩිජිටල්කරණය

බැංකුකරණ හා මූල්‍ය සේවා ක්ෂේත්‍රය අලලා ගෝලීය වශයෙන් සිදුවෙමින් පවතින ඩිජිටල් පරිණාමය සමඟ උරෙහුර ගැටී ඉදිරියට ගමන් කිරීම සඳහා මහජන බැංකුවද ඩිජිටල්කරණ ව්‍යාපෘතියක් ආරම්භ කොට ඇත. මහජන බැංකුවේ සමස්ත මෙහෙයුම් පද්ධතිය ඉලක්ක කොට ගත් නව හඳුන්වාදීම් රැසක් සමඟ මෙම ඩිජිටල් පරිවර්තනය ඉදිරි මාස 12 තුළදී බැංකුව තුළ ක්‍රියාත්මක වන්නට නියමිතයි. මහජන බැංකුවේ වන පීපල්ස් වොයිස් ඇප් නිමැවුමත් සමඟ ආරම්භ වූ මෙම ඩිජිටල් පරිවර්තනය හරහා තවත් ඩිජිටල් බැංකුකරණ විසඳුම් මාලාවක් ගනුදෙනුකරුවන් වෙත තිළිණ කරන්නට බැංකුව සූදානම් වෙමින් සිටී.

ජාතික ඉතිරිකිරීමේ බැංකුව

1. හැඳින්වීම

1972 දී පාර්ලිමේන්තු පනතක් මගින් ස්ථාපිත කරන ලද ජාතික ඉතිරිකිරීමේ බැංකුවේ ආරම්භය ඉතිරිකිරීමේ බැංකු සංකල්පය ලොව පහළ වූ 19 වන සියවසේ මුල් භාගය දක්වා දිව යයි. ධනවත් ජනතාවට පමණක් නොව සියලු ශ්‍රී ලාංකිකයන්ට මූල්‍ය සේවා සැපයීම වෙනුවෙන් කැපවූ දිගු ඉතිහාසයක් සහිත ආයතන හතරක එකතුවෙන් ජාතික ඉතිරිකිරීමේ බැංකුව පිහිටුවන ලදී. ජාතික ඉතිරිකිරීමේ බැංකුව ශ්‍රී ලාංකික ජනතාවට මෙරට සංවර්ධනයේ පාර්ශවකරුවන් බවට පත් වීමට උපකාර කරන නාලිකාවක් ලෙසද කටයුතු කරයි. පූර්ණ අයිතිය ශ්‍රී ලංකා රජය සතු වන මේ විශේෂිත ඉතිරිකිරීමේ බැංකුව තැනපත් කර තිබෙන මුදල් සෞභාග්‍යමත් ශ්‍රී ලංකාවක් මෙරට ජනතාවට උරුම කරදීම උදෙසා ක්‍රියාවට නැංවෙන ජාතික ප්‍රතිපත්ති හා මූලපිරීම් සඳහා ආයෝජනය කෙරේ.

මේ මොහොත වන විට රුපියල් බිලියන 912 ක වත්කම් ප්‍රමාණයක් හා රුපියල් බිලියන 657 ක තැන්පතු පදනමක් සමගින් අප ශ්‍රී ලංකාවේ සිව්වන විශාලතම බැංකුව ලෙස නැගී සිටී. ශ්‍රී ලාංකිකයන් බහුතරයක් අප සමග අත්වැල් බැඳ සිටින අතර පුළුල් වූ මූල්‍ය අවශ්‍යතා සම්පූර්ණයෙන් සපුරාලීම සඳහා නිර්මිත නිමැවුම් හා සේවා රැසක් භුක්ති විඳිමින් සිටී. 4061 ක්වූ තැපැල් හා උප තැපැල් කාර්යාල ජාලයට හා 279 ක් වූ ස්වයංක්‍රීය ටෙලර් යන්ත්‍ර ජාලයට අමතරව 4384 ක් වූ කාර්ය මණ්ඩලයක් සමඟින් අපි ශාඛා 250 ක් ඔස්සේ දිපව්‍යාපිත බැංකු සේවාවක් සැපයීමෙහි නියුක්තව සිටිමු.

පූර්ණ අයිතිය ජාතික ඉතිරිකිරීමේ බැංකුව සතු වන පරිපාලිත සමාගම වන NSB ෆන්ඩ් මැනේජ්මන්ට් සමාගම රාජ්‍ය සුරැකුමින් ගනුදෙනු කටයුතු සිදුකිරීම සඳහා ශ්‍රී ලංකා මහ බැංකුව විසින් පත් කරන ලද ප්‍රධාන ප්‍රාථමික ගනුදෙනුකරුවෙකි.

2. මූල්‍ය කාර්යසාධනය

2.1 වත්කම් වල ගුණාත්මකභාවය

2015.12.31 දිනට පිළිවෙලින් 3.46% ක් හා 3.35 ක් ලෙස සටහන් වූ බැංකුවේ දළ හා ශුද්ධ අක්‍රීය ණය අනුපාතිකය 2016.12.31 දිනට පිළිවෙලින් 1.55% ක් හා 1.47% ක් දක්වා පහළ බැස තිබිණ. එය බැංකු ක්ෂේත්‍රයේ සාමාන්‍ය වන 2.6% ට අවම මට්ටමක් වන අතර, සමාලෝචිත කාලපරිච්ඡේදය තුළදී බේරා නොගත් රන් භාණ්ඩ අඛණ්ඩව වෙන්දේසි කිරීම. ඊට ප්‍රධාන වශයෙන් දායක විය. ඒ අතර රුපියල් බිලියන 9.1 ක් ලෙස සටහන් වූ සමස්ත අක්‍රීය ණය කළඹ 2016.12.31 දිනට රුපියල් බිලියන 4.8 දක්වා රුපියල් බිලියන 4.3 කින් පහළ ගියේය.

2.2 ණය සහ ලැබිය යුතු දෑ

ගනුදෙනුකරුවන් හා බැංකු වලට ලබාදුන් ණය හා ලැබිය යුතු දෑ වලින් සමන්විත බැංකුවේ ණය කළඹ පෙර වර්ෂයේදී රුපියල් බිලියන 272 ක් වූ අතර, එය 19.1% ක නැතහොත් රුපියල් බිලියන 52 ක වර්ධනයක් සමගින් 2016 වර්ෂයේදී රුපියල් බිලියන 324 ක් බවට පත් විය. පුද්ගලික ණය සම්බන්ධයෙන් වාර්තා වූ 101.2% ක සීග්‍ර වර්ධනයට ප්‍රධාන වශයෙන්ම හේතු වූයේ ත්‍රිවිධ හමුදා සහ විශේෂ කාර්ය බලකා සාමාජිකයන් වෙත ලබාදුන් ණය පහසුකම් වේ. අනෙකුත් බැංකු වෙත ලබාදෙන ලද ණය පහසුකම්හි සිදුවූ රුපියල් බිලියන 8 ක වර්ධනය බැංකුවේ ආයතනික ණය කළඹෙහි 12% ක වර්ධනයට හේතු විය.



2.2.1 පාරිභෝගික ණය

සමස්ත ශාඛා ණය කළඹ 2016 වසර අවසානයේදී 24.7% ක වර්ධනයක් සමගින් රුපියල් බිලියන 177 ක් දක්වා ඉහළ ගියේය.

සමාලෝචිත කාලපරිච්ඡේදය තුළදී බැංකුවේ පුද්ගලික ණය කාණ්ඩය සැලකිය යුතු වර්ධනයක් වාර්තා කළ අතර, පෙර වර්ෂයට සාපේක්ෂව රුපියල් බිලියන 36 කින් ඉහළ ගියේය. මීට අමතරව නිවාස හා දේපළ ණය කාණ්ඩයේ සිදුවූ වර්ධනය රුපියල් බිලියන 4.5 කි. 2016 වර්ෂයේ අවසානය වන විට උකස් අත්තිකාරම් කළඹ පෙර වර්ෂයේ වාර්තා වූ රුපියල් බිලියන 26.5 සිට රුපියල් බිලියන 19 දක්වා රුපියල් බිලියන 7.5 න් පහළ ගියේය. එම කාලපරිච්ඡේදය තුළදී උකස් කළඹ සම්බන්ධයෙන් වාර්තා වූ රුපියල් බිලියන 7.5 ක රන් භාණ්ඩ නිදහස් කර ගැනීම මාධ්‍යයේ වුවද බැංකුවේ සිල්ලර ණය කළඹ ද රුපියල් බිලියන 35 කින් ඉහළ ගියේය.


2.2.2 ආයතනික ණය

මෙරට ප්‍රධාන පෙළේ මූල්‍ය ආයතන හා රාජ්‍ය ව්‍යවසායන්ට බැංකුව විසින් ආයතනික ණය සැපයේ. ප්‍රතිශතයක් ලෙස ආයතනික ණය සම්බන්ධයෙන් වැඩිම දායකත්වයක් ලැබී ඇත්තේ මෙරට සෙසු බැංකු වෙත සපයන ලද ණය මගිනි. එය වසර ආරම්භයේදී සටහන් වූ රුපියල් බිලියන 8.1 සිට රුපියල් බිලියන 31.8 දක්වා 34.2% ක තීව්‍ර වර්ධනයක් පෙන්නුම් කළේය. සමාලෝචිත වසර තුළදී යටිතල පහසුකම් ව්‍යාපෘති වෙත අරමුදල් සැපයීම සිදු නොකිරීම හේතුවෙන් රාජ්‍ය ව්‍යවසායන් වෙත නිකුත් කරන ලද ණය ප්‍රමාණය පහළ ගියේය. 2016 වර්ෂය තුළදී බැංකුවේ ආයතනික ණය කළඹ රුපියල් බිලියන 11.1 න් වර්ධනය විය.

2.3 තැන්පතු සංවලනය

2016 වර්ෂය අවසානයේදී බැංකුව විසින් රුපියල් බිලියන 58.6 ක සමස්ත සංවලනයක් වාර්තා කරන ලද අතර, එය රුපියල් බිලියන 68 ක් වූ වාර්ෂික සංවලන ඉලක්කයෙන් 86.2% කි. ප්‍රධාන වශයෙන් සමාලෝචනය කෙරෙන කාලපරිච්ඡේදය තුළදී තැන්පතු පොළී අනුපාතවල සිදුවූ ඉහළයාම හේතුවෙන් පසුගිය වසරේ අදාළ කාලපරිච්ඡේදයේදී සංවලනය 28.1% න් නැතහොත් රුපියල් බිලියන 12.9 න් ඉහළ ගියේය.

ගනුදෙනුකරුවන්ගේ තැන්පතු ප්‍රධාන අරමුදල් උත්පාදන ප්‍රභවය වූ අතර, 2015 වර්ෂයේදී රුපියල් බිලියන 596 ක් වූ ගනුදෙනුකරුවන්ගේ තැන්පතු 2016 දී 10.3% ක වර්ධනයක් සමගින් රුපියල් බිලියන 657 ක් බවට පත්විය. 2016 දෙසැම්බර් වන විට බැංකුවේ තැන්පතු වෙළඳපළ කොටස 10.17% ක් ලෙස සටහන් විය.



2.4 ආදායම සහ ලාභය

2015 අදාළ කාලය හා සසඳන විට 2016 වසර සඳහා බැංකුවේ වැටි සහ බදු පෙර මෙහෙයුම් ලාභය 4% ක වර්ධනයක් සමගින් රුපියල් බිලියන 16 දක්වා ඉහළ ගියේය. එම කාලපරිච්ඡේදය සඳහා බදු පෙර ලාභය බදු පසු ලාභය පිළිවෙලින් රුපියල් බිලියන 13.2 ක් හා රුපියල් බිලියන 9.52 ක් ලෙස වාර්තා විය. මෙම ලාභ වාර්තා වූයේ පසුගිය වසරේදී පොළී වියදම් 19% කින් ඉහළ නැංවීමට හේතු වූ තැන්පතු පොළී අනුපාත ඉහළ යාමේ අහිතකර ප්‍රතිඵල මාධ්‍යයේය. එබැවින් ශුද්ධ පොළී ආදායම 6% න් පහත වැටුණු අතර එහි ප්‍රතිඵලයක් ලෙස ශුද්ධ පොළී ආන්තිකය 2015 වාර්තා වූ 3.32% ක අගයට සාපේක්ෂව 2.89% ක් ලෙස සටහන් විය.

අක්‍රීය උකස් අත්තිකාරම් සම්බන්ධයෙන් ක්‍රියාත්මක කරන ලද කඩිනම් නිදහස් කිරීමේ ක්‍රියාවලිය සමඟ හානිකරණ විවිධාන්‍ය සහ පොළීය කපා හැරීම රුපියල් බිලියන 2 න් පහළ ගිය අතර විශේෂ ගාස්තු රුපියල් බිලියන 1.3 සිට රුපියල් බිලියන 0.5 දක්වා පහළ යාමේ ප්‍රතිඵලයක් ලෙස සමස්ත මෙහෙයුම් වියදම රුපියල් බිලියන 0.071 න් අඩු විය. සේවක මණ්ඩල වියදම් ඉහළ යාමට ප්‍රධාන වශයෙන්ම හේතු වූයේ සමාලෝචිත කාලපරිච්ඡේදය තුළදී සිදු කරන ලද නවක සේවක බඳවා ගැනීම් සහ සමාගම් සේවකයන් බැංකු සේවයට අනන්‍යවර්ගභූමිය කර ගැනීම පාදක කරගෙන ඇති වූ වැටුප් වැඩිවීම වේ.

2016 ජාතික අයවැය යෝජනා මගින් එකතු කළ අගය මත බද්ධ සහ ජාතිය ගොඩනැගීමේ බද්ධ ඉහළ දැමීමද බැංකුවේ ආදායම කෙරෙහි අහිතකර බැලපෑම ඇති කළේය. ඒ බල පවත්වන බදු අනුපාතිකය 41% දක්වා ඉහළ යාමෙනි.



2.5 ප්‍රේෂණ



බැංකුවේ ප්‍රේෂණ. 2016 වසර සඳහා වූ ඉලක්කය වන රුපියල් බිලියන 50 ඉක්මවමින් 2.9% ක වර්ධනයක් සමඟ රුපියල් බිලියන 51.5 ක් බවට පත්වූ අතර, 2015 දී 4.22% ක් වූ එහි වෙළඳපොල කොටස 2016 වර්ෂයේ අවසානය වන විට 4.74% දක්වා ඉහළ ගියේය.

2.6 ආයෝජන

ජාතික ඉතිරි කිරීමේ බැංකුවේ වත්කම් සංචිතයෙන් 55.5% ක් කල් පිරීම සඳහා රඳවාගත් මූල්‍ය ආයෝජන වලින් සමන්විත වන අතර, 2016.12.31 දිනට එහි වටිනාකම රුපියල් බිලියන 505.8 කි. එහෙත් ආයෝජන සම්බන්ධයෙන් ඇති වූ සමස්ත ඉහළ යාම 0.8% ක් පමණි. පෙර වර්ෂය හා සසඳන විට රාජ්‍ය සුරැකුම් කළඹ ආන්තිකව පහළ ගිය අතර, සමස්ත ඉහළ යාම වෙනත් බැංකු සමග සිදු කරන ගනුදෙනු නියෝජනය කරයි. ව්‍යවස්ථාවට අනුව බැංකුව එහි තැන්පතු වලින් අවම වශයෙන් 60%ක් රාජ්‍ය සුරැකුම් සංවලනය කළ යුතු අතර, ආයෝජන කළඹ විවිධාංගීකරණය කිරීම හේතුවෙන් එම අගය 2015 දෙසැම්බර් මස වාර්තා වූ 73.6% සිට 2016.12.31 දිනට 66.4% දක්වා පහළ ගියේය.

2.7 මූල්‍ය තත්ත්වය

2015.12.31 දින හා සසඳනවිට 2016 වසර අවසානයේදී බැංකුවේ වත්කම් පදනම 7.5% ක වර්ධනයක් සමඟින් රුපියල් බිලියන 912 ක් බවට පත් විය. තැන්පතු සංවලනය එහි ප්‍රධාන අරමුදල් උත්පාදන ප්‍රභවය වූ අතර, වර්ෂය අවසාන භාගයේදී රුපියල් බිලියන 6 ක් උපයමින් බැංකුව ණයකර වෙළඳපොළට පිවිසියේය. අප්‍රකාශිත ණයකර නිකුතුවේ ප්‍රධාන අරමුණ වන්නේ 2017 වසර මැද භාගයේදී ක්‍රියාත්මක කිරීමට නියමිත යෝජිත බාසල් III ප්‍රාග්ධන අවශ්‍යතාවයට සමගාමීව බැංකුවේ ප්‍රාග්ධන පදනම ශක්තිමත් කිරීමයි. ඊට අමතරව හිමිකම් නොපෑ තැන්පතු මාරුකිරීම ඔස්සේ බැංකුවේ ප්‍රාග්ධන පදනම රුපියල් බිලියන 3 ක වර්ධනයක් සමඟින් රුපියල් බිලියන 6.2 ක් දක්වා ඉහළ ගියේය.

පෙර වර්ෂයට සාපේක්ෂව 2016 වර්ෂය සඳහා වෙනත් වත්කම් (පොළී නොඋපයන වත්කම්) වල වර්ධනය රුපියල් බිලියන 5.5 ක් නැතහොත් 33% ක් වූ අතර, ජ්‍යෙෂ්ඨ පුරවැසි තැන්පත්කරුවන් සඳහා ගෙවන ලද පොළී වෙනුවෙන් භාණ්ඩාගාරයෙන් ලැබිය යුතු පොළිය වෙනත් වත්කම්හි ප්‍රධාන අංගයක් විය. එය බැංකුවේ වත්කම් වර්ධනය ඉහළ නැංවීම කෙරෙහි දායක වූවද එය පොළී නොඋපයන වත්කම්හි පිළිබිඹුවක් සේම 2015 දී 3.3% ක අගයක් ගත් ශුද්ධ පොළී ආන්තිකය 2016 දී 2.9% දක්වා පහළ දමමින් අහිතකර වූ බලපෑමක් ඇති කිරීමට හේතු වූ සාධකයකි.

2.8 තොරතුරු තාක්ෂණය හා සම්බන්ධ ප්‍රගතිය

පසුගිය දශක දෙක මුළුල්ලේ භාවිතා කරන ලද බැංකුකරණ මෘදුකාංගය වෙනුවට නව මෘදුකාංගයක් යොදා ගැනීම අරමුණු කරගෙන මධ්‍යගත දත්ත ගබඩාවක් ස්ථාපිත කිරීම සඳහා සුදුසුකම් සපුරන ලද සේවා සපයන්නන් වෙතින් යෝජනා කැඳවමින් බැංකුව මධ්‍යගත බැංකු ශාඛා පද්ධතියක් ක්‍රියාත්මක කිරීමට අදාළ ප්‍රසම්පාදන ක්‍රියාවලිය ආරම්භ කර තිබේ. එය අපගේ බැංකුවේ ප්‍රධාන මෙහෙයුම් සමඟ කේන්ද්‍රීය වන බැංකු කටයුතු ඩිජිටල්කරණය කිරීම සඳහා උපකාර වනු ඇත.

එසේම ස්වයංක්‍රීය ටෙලර් යන්ත්‍ර ස්විචය සම්බන්ධයෙන් සිදු කරන ලද නවීකරණ, විජ් පදනම් කරගත් කාඩ්පත නිකුත් කිරීමට අවස්ථා සලසා දෙන නවීන කාඩ්පත් කළමනාකරණ පද්ධතිය සමග මුහුදෙමින් මුදල් රහිත සමාජයක නවාය පහසුකම අත්විඳීමේ හැකියාව ක්‍රමයෙන් ඉහළ යන අපගේ හරපත් ගණුදෙනුකාර පදනම මත වෙන ලඟා කරදීමට සමත්ව තිබේ.

2.9 ඵලදායීතා සංවර්ධනය

බැංකුව ජාතික ඵලදායීතා ලේකම් කාර්යාලය සමඟ එක්ව ඵලදායීතා සංවර්ධන වැඩසටහනක් ආරම්භ කරන ලද අතර, S5 සංකල්පය බැංකුව තුළ ක්‍රියාත්මක කිරීම ඊට ඇතුළත් වේ. S5 සංකල්පයේ පළමු පියවර වන “ සෙයිට් ” 2016 වසරේදී සමස්ත ශාඛා පද්ධතිය හා ප්‍රධාන ශාඛා කාර්යාලයේ පරිශ්‍රය ආශ්‍රිතව සාර්ථකව ක්‍රියාවට නැංවිණ.

2.10 ජයග්‍රහණ

ජාතික ඉතිරි කිරීමේ බැංකුව තැන්පතු හා වත්කම් සංවිත සම්බන්ධයෙන් ශ්‍රී ලංකාවේ 4 වන විශාලතම බැංකුව වේ. අඛණ්ඩව 14 වන වරටත් 2016 වර්ෂයේදී ත්‍රිත්ව A ණය ශ්‍රේණිගත කිරීම හිමිකරගත් මෙරට එකම බැංකුවද ජාතික ඉතිරි කිරීමේ බැංකුවයි. 2015 දී එල් එම් ඩී (L M D) සභරාව ද්විත්ව A සන්නම් නාම ශ්‍රේණියක් සමගින් ශ්‍රී ලංකාවේ වැඩියෙන්ම ඇගයුමට ලක් වන සන්නම් නාම අතුරින් තුන්වන ස්ථානය ජාතික ඉතිරි කිරීමේ බැංකුවට ලබාදී තිබේ.

ජනතාවගේ තැන්පතු සහ ඒ මත ඉපයෙන පොළිය සඳහා ව්‍යවස්ථාපිත 100%ක රාජ්‍ය ආරක්ෂාවක් සලසන දිවයිනේ එකම බැංකුව වන ජාතික ඉතිරි කිරීමේ බැංකුව ග්ලෝබල් ෆයින්ෂන්ස් (Global Finance) විසින් ශ්‍රී ලංකාවේ සුරක්ෂිතම බැංකුව ලෙස ප්‍රකාශයට පත් කරන ලදී.

ඒ අතර මෑතකදී පැවති 2015 ආර්ක් සම්මාන උළෙලේදී බැංකුවේ 2015 වාර්ෂික වාර්තාව කාණ්ඩ හතරක් සඳහා “ හොඳම ” වාර්ෂික වාර්තාවට හිමි සම්මානයද “ශ්‍රී ලංකාවේ හොඳම ” වාර්ෂික වාර්තාවට හිමි විශිෂ්ඨ සම්මානයද හිමිකර ගැනීමට සමත් විය. එසේම 2016 ශ්‍රී ලංකා වරලත් ගණකාධිකාරීවරුන්ගේ ආයතනයේ වාර්ෂික වාර්තා තරඟයේදී මූල්‍ය ආයතන කාණ්ඩයේ රන් සම්මානයද දකුණු ආසියානු ගණකාධිකාරීවරුන්ගේ සංගමය විසින් සංවිධානය කරන ලද 2016 වාර්ෂික වාර්තා සම්මාන උළෙලේදී රාජ්‍ය අංශයේ බැංකු ආයතන කාණ්ඩයේ අනුශූරතාවයද බැංකුවේ 2015 වාර්ෂික වාර්තාවට හිමි විය.

2.11 බැංකුවේ සමාජ සත්කාරක වගකීම

මෙරට අධ්‍යාපන මට්ටම ඉහළ නැංවීම සංවර්ධනය කෙරෙහි කෙතරම් වැදගත්ද යන්න අපි මනාව අවබෝධ කරගෙන සිටිමු. එබැවින් බැංකුව විසින් ක්‍රියාත්මක කළයුතු යැයි හඳුනා ගන්න ලද ප්‍රධාන ආයතනික සමාජ සත්කාරක වැඩසටහන් බොහොමයක් දැයේ සිසු පරපුර ශක්තිමත් කිරීමෙහි ලා යොමු වී ඇත. රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශය සමග එක්ව පාසැල් දරුවන් වෙත පරිගණක 525 ප්‍රදානය කිරීම 2016 වසර මුල් භාගයේදී සිදු කෙරිණ. විවිධ සෞඛ්‍ය වැඩසටහන් සඳහා මූල්‍යමය අනුග්‍රහය ලබාදීම ඔස්සේ ජනතාවගේ ජීවන තත්ව නහාසිටුවීමටද අපි කටයුතු කළෙමු. හෙල්ප්පීස් අක්ෂි කඳවුර එවැනි එක් වැඩසටහනකි.

3. 2016 වර්ෂය තුළදී සමස්ත ආර්ථික සංවර්ධනය උදෙසා බැංකුවේ වගකීම

3.1 බැංකුව රජය වෙත දැක්වූ දායකත්වය

රජය වෙත සිය දායකත්වය දැක්වීම ජාතික ඉතිරි කිරීමේ බැංකුව අත්‍යාවශ්‍යයෙන්ම සිදු කළ යුත්තක් වන හෙයින් බැංකුව බදු, විශේෂ ගාස්තු, ලාභාංශ සහ ජාතික රක්ෂණ භාර අරමුදල වෙත දක්වන ලද දායකත්වය වශයෙන් 2016.12.31 දිනෙන් අවසන් වූ වර්ෂය සඳහා රු.මිලියන 19,251 ක් ජාතික සංවර්ධනය උදෙසා ලබාදී තිබේ.එසේම බැංකුව විසින් ගෙවන ලද මුළු බදු ප්‍රමාණය රුපියල් මිලියන 6,597 ක් වූ අතර විශේෂ ගාස්තු වශයෙන් රුපියල් මිලියන 533 ක් ගෙවා තිබේ. තවත් රුපියල් මිලියන 95 ක් ජාතික රක්ෂණ භාර අරමුදලට ද ගෙවා තිබේ.

බැංකුව මෙතෙක් ගෙවන ලද ඉහළම ලාභාංශ ප්‍රමාණය 2016 වර්ෂයේදී ගෙවන ලද අතර, එහි වටිනාකම රුපියල් මිලියන 12,026 කි. එසේම සංවර්ධන මුල පිරීම් සඳහා අරමුදල් සැපයීම ඔස්සේ රජයේ ශක්‍යතාවය ශක්තිමත් කිරීමටද බැංකුව සහය දක්වයි.

2016 දෙසැම්බර් 31 දිනට රුපියල් බිලියන 525 ක රාජ්‍ය සුරැකුම් බැංකුව සතුවූ අතර රජයේ සංවර්ධන ව්‍යාපෘති සම්බන්ධයෙන් කැපී පෙනෙන දායකත්වයක් ලබා දෙමින් ඉන් රුපියල් බිලියන 467 ක් භාණ්ඩාගාර බිලිපත් හා භාණ්ඩාගාර බැඳුම්කර වල ආයෝජනය කර ඇත.



3.2 ව්‍යාපාර සංවර්ධනය

සමාලෝචන කාලපරිච්ඡේදය තුළදී නව ශාඛා පහක් සහ ස්වයංක්‍රීය ටෙලර් යන්ත්‍ර 08 ක් ස්ථාපිත කරන ලදුව මේ වන විට බැංකුව සතු සමස්ත සේවා කවුළු සංඛ්‍යාව 4,590 ක් වන අතර 4061 ක් වූ දීපව්‍යාප්ත තැපැල් හා උප තැපැල් කාර්යාල ජාලය ද ඊට ඇතුළත් වන හෙයින් ගනුදෙනුකරුවන්ට වඩා පහසුවෙන් බැංකුව වෙත ළඟාවීමට අවස්ථා සැලසී තිබේ.

2016.03.01 දින සිට බල පැවැත්වෙන පරිදි සියලුම ප්‍රධාන බැංකු ශාඛාවන් පස්වරු 6.00 දක්වාද, අනෙකුත් ශාඛා පස්වරු 3.30 සිට 4.00 දක්වාද සිය මෙහෙයුම් දීර්ඝ කරන ලද බවට සහතික කර ගැනීමට බැංකුව කටයුතු කළේය. 2016 මැයි මස සිට බල පැවැත්වෙන පරිදි ශාඛා 4 ක් පස්වරු 7.00 දක්වා විවෘත කර ගැනීම සඳහා නියමු ව්‍යාපෘතියක් ද ක්‍රියාත්මක කෙරිණ. එමෙන්ම වඩා කාර්යක්ෂම සේවාවක් සැපයීම සඳහා ශාඛා හතක් සහ ජාත්‍යන්තර බැංකු අංශය උපායමාර්ග වශයෙන් වැදගත් ස්ථාන වල ප්‍රතිස්ථාපනය කිරීමටද කටයුතු කරන ලදී.

දිවයින පුරා පිහිටි ස්වයංක්‍රීය ටෙලර් යන්ත්‍ර 3,200 කට වැඩි ප්‍රමාණයක් එකිනෙකට සම්බන්ධ කරන මෙරට විශාලතම පොදු ස්වයංක්‍රීය ටෙලර් යන්ත්‍ර ජාලය (Common ATM Network) වන ලංකා පේ (Lanka Pay) සමග වසරේ මුල භාගයේදී අත්වැල් බැඳ ගැනීමට බැංකුවට හැකි විය.

බැංකුව එහි සියලු ඩිජිටල් පද්ධති සඳහා වේදිකාවක් ලෙස ක්‍රියාත්මක වන මධ්‍යගත ශාඛා පද්ධතියක් ස්ථාපිත කර ගැනීමෙහිලා මූලික කටයුතු ආරම්භ කර තිබේ. එය සාර්ථකව නිමා කිරීම මගින් ජාතික ඉතිරි කිරීමේ බැංකුවට එහි ගනුදෙනුකරුවන් වෙත වඩා වේගවත්, කාර්යක්ෂම සේවාවක් සැපයීමට අවකාශ සැලසෙන අතර අභ්‍යන්තරිකව දත්ත රැස් කිරීමට හා දත්ත කළමනාකරණයට මග විවර වනු ඇත.

වඩා වැඩි ජවයකින් යුතුව අඩු ආදායම්ලාභී, නාගරික, අර්ධ නාගරික සහ බිම් මට්ටමේ සිටින ගනුදෙනුකරුවන් වෙත අපගේ ඉතිරි කිරීමේ බැංකු සේවා රැගෙන යාම සඳහා පොස් (POS) යන්ත්‍රය පදනම් කරගත් ඉතුරුම් තැන්පතු සංවලන වැඩපිළිවෙලක් ආරම්භ කරන ලද අතර එයට “NSB ඊව්” යන සන්නම් නාමය ලබාදී තිබේ. “ඔබේ ලිපිනය අපේ ලිපිනයයි” යන පණිවිඩය ගනුදෙනුකරුවන් අතරට ගෙනයාම එමගින් සිදු කෙරේ.

ජාතික සකසුරැවමේ සහ ඉතිරි කිරීමේ වටනාකම කියාදුන් බැංකුව ලෙස ගනුදෙනුකරුවන් වෙත ගොස් ඔවුන්ගේ ඉතුරුම් තැන්පතු සුරක්ෂිත භාර ගැනීමක් දෛනික සිය ගිණුම් මුදල් තැන්පත් කිරීමට ගනුදෙනුකරුවන් දිරිමත් කිරීමත් මෙහි ප්‍රධාන අරමුණ වේ.

බැංකුවේ පස් අවුරුදු ඉතිරි කිරීමේ ගිණුම යටතේ ත්‍රිවිධ හමුදා, විශේෂ කාර්ය බලකා සහ පොලීසියේ සාමාජික සාමාජිකාවන් සඳහා විශේෂ ප්‍රතිලාභ සහිත විශේෂ පසු අවුරුදු ගිණුම් ක්‍රමයක් හඳුන්වාදීමටද වසර තුළදී බැංකුව කටයුතු කළේය.

3.3 මානව සම්පත් සංවර්ධනය වෙත බැංකුවේ දායකත්වය

උසස් තත්ත්වයේ මානව සම්පත් රටක තිරසාර සංවර්ධනයට බෙහෙවින් වැදගත් වන සාධකයකි. බැංකුවේ ශ්‍රම බලකාය සම්බන්ධයෙන් වැදගත් ආයෝජන සිදු කරමින් මෙරට මානව සම්පත සංවර්ධනය කිරීමෙහි අඛණ්ඩව නිරතවී සිටී. 2016 වසර අවසානය වනවිට බැංකුවේ සමස්ත කාර්ය මණ්ඩල සාමාජික සංඛ්‍යාව 4,384 ක් විය. සමාලෝචනය කෙරෙන කාලපරිච්ඡේදය තුළදී බැංකුව රැකියා අවස්ථා 923 ක් ඇති කරමින් එහි කාර්ය මණ්ඩලය මෙරට විවිධ සමාජ තල හා සියලු ප්‍රදේශ නියෝජනය කරන පිරිසක් බවට පත් කළේය.

3.4 ජනතාවගේ ජීවන තත්වය ඉහළ නැංවීම සඳහා ණය පහසුකම්

2016 වර්ෂය තුළදී රුපියල් බිලියන 25.7 ක වටිනාකමකින් යුත් ණය පහසුකම් 21,900 ක් ලබාදීම ඔස්සේ බැංකුව විසින් ආරක්ෂක අංශ සේවා මණ්ඩල වෙත ණය සැපයීම කෙරෙහි සිය අවධානය යොමු කරන ලදී. වාණිජ්‍ය බැංකු වෙතින් ලබා ගන්නා ලද ඉහළ පොලී සහිත ණය හේතුවෙන් පීඩාවට පත්ව සිටින ආරක්ෂක අංශ සාමාජික සාමාජිකාවන්ට සහනයක් සැලසීම මෙමගින් අපේක්ෂා කෙරේ. එසේම බැංකුව විසින් ණය ක්‍රමද පුළුල් කරන ලදී. උසස් අධ්‍යාපනය සඳහා ලබාදෙන ණය ක්‍රමය හා වෘත්තීය පුහුණුව සඳහා ලබාදෙන ණය ක්‍රමය ඒ අතර වේ. ඒ අතර වාරිකා ණය ක්‍රමය බැංකුවේ විශ්‍රාමික සේවා නියුක්තිකයන්ට සිය පුද්ගලික, වෛද්‍ය සහ විනෝද අවශ්‍යතා ඉටු කරගැනීමට අවැසි මූල්‍ය ශක්තිය ලබාදෙයි.

තිරසාර පුනර්ජනනීය බලශක්තිය ප්‍රවලිත කිරීම ඔස්සේ රට තුළ කාබන් උත්පාදනය අවම කිරීමේ රජයේ මෙහෙවරට සමගාමීව, ජනාධිපතිතුමාගේ මූලිකත්වයෙන් ඇරඹී ජාතික කාර්තව්‍යයක් වන “සූර්ය බල සංග්‍රාමය” වැඩසටහනේ නිල බැංකු සහකාරු ලෙස ජාතික ඉතිරි කිරීමේ බැංකුව විසින් , සිය නිවසේ වහලය මත සූර්ය කෝෂ පද්ධතියක් සවිකර ගැනීම ඔස්සේ සිය විදුලි බිල අවම කර ගැනීමට හා පරිසර හිතකාමීව ජීවත්වීමට අපේක්ෂා කරන පුද්ගලයන් හට මූල්‍ය සහන සැපයීම සඳහා” NSB Eco Loan” නමින් ණය ක්‍රමයක් සකස් කර හඳුන්වා දෙන ලදී. 2016 වසර අවසානය වන විට රුපියල් මිලියන 18.7 ක වටිනාකමකින් යුත් එවැනි ණය පහසුකම් 28 ක් ලබාදී තිබේ.

3.5 ජ්‍යෙෂ්ඨ

ශ්‍රී ලාංකික සංක්‍රමණික සේවකයන් විසින් දළ ජාතික නිෂ්පාදිත කෙරෙහි සිදු කරන ඉමහත් ආර්ථික දායකත්වය බැංකුව ඉතා හොඳින් හඳුනාගෙන තිබෙන අතර, එහි නේවාසික හා අනේවාසික ගිණුම් ඔස්සේ තැන්පතු සංචලනය කිරීමට අමතරව ආමුඛ ජ්‍යෙෂ්ඨ සිදු කිරීමෙහි ලා බැංකුව සතු ශක්‍යතාවය ඉහළ නැංවා ගැනීම කෙරෙහිද බැංකුව විසින් අවධානය යොමු කෙරිණ. ඉලෙක්ට්‍රොනික් ජ්‍යෙෂ්ඨ පහසුකම හඳුන්වාදීම, හුවමාරු මධ්‍යස්ථාන සමග පවත්නා සබඳතා ශක්තිමත් කරගැනීම සහ තැපැල් කාර්යාල සඳහා විදෙස් මුදල් ගෙවීමේ පහසුකම ලබාදීම ඉහත අරමුණු සපුරා ගැනීම සඳහා ගන්නා ලද ප්‍රධාන ක්‍රියාමාර්ග කිහිපයකි. 2015 වර්ෂයේ අවසාන කාලයේදී බැංකුවට ප්‍රතිමුඛ ජ්‍යෙෂ්ඨ ව්‍යාපාරයේ නියුක්ත වීම සඳහා ශ්‍රී ලංකා මහ බැංකුව විසින් අනුමැතිය ලබාදෙන ලදුව සමාලෝචන කෙරෙන කාලපරිච්ඡේදය තුළදී සියලු ශාඛා එහි නිරතවීම ආරම්භ කර තිබිණ.

රාජ්‍ය උකස් හා ආයෝජන බැංකුව

1. හැඳින්වීම

ලංකාවේ පැරණිතම රාජ්‍ය බැංකුව වන රාජ්‍ය උකස් හා ආයෝජන බැංකුව 1975 අංක 13 දරණ පනත මඟින් පිහිටුවනු ලැබුවේ 1931 අංක 16 දරණ පනත මඟින් පිහිටුවන ලද ලංකා රජයේ උකස් බැංකුව හා 1943 දී පිහිටුවන ලද කෘෂිකාර්මික හා ණයදෙන සංස්ථාව යන ආයතන දෙක ඒකාබද්ධ කිරීමෙනි. ඒ අනුව 1979 ජනවාරි මස බැංකුව සිය ව්‍යාපාරික කටයුතු ආරම්භ කරන ලදී. එසේම 1988 අංක 30 දරණ බැංකු පනතේ විධිවිධාන වලට අනුව මහ බැංකුව විසින් 1998.04.27 දින සිට බලපත්‍රලාභී විශේෂිත බැංකුවක් ලෙස ලියාපදිංචි කරන ලදී.

එතැන් පටන් ජාතියේ නිවාස අවශ්‍යතාවයන්ට මුල්තැන ලබාදෙමින් නව ව්‍යාපාර කටයුතු සිදුකරගෙන යන ලදී. එසේම පසුගිය වර්ෂ 75 පුරා ජාතියේ නිවාස බැංකුව විමේ මූලික අභිප්‍රායෙන් යුක්තව බැංකුව විසින් සිය ව්‍යාපාරික කටයුතු සිදුකරන ලදී.

බැංකුවේ මෙහෙයුම් කටයුතු ප්‍රවර්ධනයට සමගාමීව බැංකුවෙහි වත්කම් පදනම වඩාත් ශක්තිමත් කිරීම අරභයා බැංකුව විවිධ අංශයන් සඳහා යොමු වූ අතර එහි එක් අංශයක් ලෙස 1991 වර්ෂයේ සිට බැංකුවම විසින් කාලීන තැන්පත් ලබාගැනීම ආරම්භ කරන ලදී. එසේම එම වර්ෂයේදීම ගනුදෙනුකරුවන්ගේ පහසුව සඳහා හා ණය ප්‍රවර්ධනය වඩාත් ශක්තිමත් කිරීමේ අරමුණින් දිස්ත්‍රික් නියෝජිතයන් පත්කරන ලදී. තවද 2001 ඔක්තෝබර් මස සිට බැංකුව විසින් ඉතුරුම් තැන්පතු බාරගැනීම ආරම්භ කරන ලදී. එසේම 1990 වර්ෂයේ සිට බැංකුව සිය ශාඛා ජාලය ව්‍යාප්ත කිරීම ආරම්භ කරන ලදී.

1.1 බලයලත් ව්‍යාපාර කටයුතු

- i. යම් කෘෂිකාර්මික හෝ කාර්මික කාර්යයන් සඳහා ප්‍රයෝජනයට ගෙන තිබෙන හෝ ප්‍රයෝජනයට ගැනීමට තිබෙන යම් ඉඩමක් මිලදී ගැනීමේ හෝ බදු ගැනීමේ හෝ ඒ ඉඩම වගා කිරීමේ, සංවර්ධනය කිරීමේ හෝ දියුණු කිරීමේ ;
- ii. යම් කෘෂිකාර්මික හෝ කාර්මික කාර්යයකට සම්බන්ධව ප්‍රයෝජනයට ගෙන තිබෙන හෝ ප්‍රයෝජනයට ගෙන තිබෙන හෝ ප්‍රයෝජනයට ගැනීමට තිබෙන යම් ගොඩනැගිල්ලක්, කර්මාන්ත ශාලාවක්, මෝලක් , පතලක් යන්ත්‍රයක් හෝ උපකරණයක් මිලදී ගැනීමේ හෝ බදු ගැනීමේ හෝ තැනීමේ හෝ අලුත්වැඩියා කිරීමේ හෝ අලුත් කිරීමේ ;
- iii. වාසස්ථානයක් ගොඩ නැඟීම සඳහා යම් ඉඩමක් මිලදී ගැනීමේ හෝ බදු ගැනීමේ ;
- iv. වාසස්ථානයක් ගොඩ නැගීමේ, අලුත්වැඩියා කිරීමේ, අලුත් කිරීමේ හෝ විශාල කිරීමේ ;
- v. වාසස්ථානයක් මිලදී ගැනීමේ හෝ බදු ගැනීමේ ;
- vi. වෙළඳ පොළෙහි විකිණීම සඳහා යම් කෘෂිකාර්මික හෝ කාර්මික නිෂ්පාදනයක් හෝ වෙළෙඳ භාණ්ඩයක් නිෂ්පාදනය කිරීමේ හෝ පිළියෙළ කිරීමේ ;
- vii. ඉහත සඳහන් අනුවච්ඡේද අතරින් යම් අනුවච්ඡේදයක සඳහන් යම් කාර්යයකට ආනුෂංගික, අනුබද්ධ හෝ අනුයාත යම් කාර්යයක් කිරීමේ ;
- viii. ඉහත සඳහන් අනුවච්ඡේද අතරින් යම් අනුවච්ඡේදයක සඳහන් යම් කාර්යයක දී එවකටත් දරා ඇති යම් ණයක් ගෙවා අවසන් කිරීමේකාර්යය සඳහා යම් තැනැත්තකුට පොලියට යටත් කොට ණය දීම;

2. 2016.12.31 දක්වා මූල්‍ය කාර්ය සාධනය

මූල්‍ය කාර්ය සාධනය	2016.12.31 අවසන් කාලච්ඡේදය		
	ඇස්තමේන්තු (රු.000.)	සත්‍ය(රු.000.)	ඉලක්ක සපුරාගැනීම
පොළී ආදායම	4,456,410	4,200,728	94%
පොළී වියදම	(2,511,780)	(2,422,496)	96%
ශුද්ධ පොළී ආදායම	1,944,630	1,778,232	91%
ශුද්ධ ගාස්තු හා කොමිෂන් ආදායම	144,000	130,100	90%
සමස්ත මෙහෙයුම් ආදායම	2,088,630	1,908,332	91%
භානිකරනය සඳහා වෙන් කිරීම	54,000	50,892	94%
ශුද්ධ මෙහෙයුම් ප්‍රා/ආදායම	2,034,630	1,857,440	91%
සේවක මණ්ඩල පිරිවැය	(693,980)	(640,701)	92%
වෙනත් වියදම්	(407,820)	(269,736)	66%
බදු හා වැට් බදු වලට පෙර ලාභය	932,830	947,003	102%
එකතු කල අගය මත බදු	161,950	173,228	107%
ජාතිය ගොඩනැගීමේ බද්ද	52,530	27,916	53%
බදු වලට පෙර ලාභය	718,350	745,859	104%
බදු	279,850	285,811	102%
බදු වලට පසු ලාභය	438,500	460,048	105%

3. කාර්ය සාධනය

3.1 මූල්‍ය කාර්ය සාධනය -2016 වර්ෂය - දළ ආදායම් ප්‍රකාශය අනුව

ලාභදායීත්වය	රු (000)		වර්ධනය %
	2016	2015	
පොළී ආදායම	4,200,728	3,879,028	8.29%
පොළී වියදම	(2,422,496)	(2,057,337)	17.75%
ශුද්ධ පොළී ආදායම	1,778,232	1,821,691	-2.39%
භානිකරනය සඳහා වෙන් කිරීම	(50,892)	(106,577)	-52.25%
සේවක මණ්ඩල පිරිවැය	(640,701)	(698,834)	-8.32%
වෙනත් වියදම්	(269,736)	(293,055)	-7.96%
බදු වලට පෙර ලාභය	745,857	680,957	9.53%
බදු වලට පසු ලාභය	460,047	409,774	12.27%

	2016	2015	වර්ධනය %
මුළු වත්කම්	35,306,384	34,231,576	3.14%
ණය සහ අත්තිකාරම්	28,151,213	26,523,405	6.14%
තැන්පතු	28,843,759	27,836,411	3.62%
මුළු ආයෝජන	6,379,213	7,070,580	-9.78%
හිමිකම් ප්‍රාග්ධනය	4,908,633	4,263,123	15.14%
මුළු ණය මුදාහැරීම්	8,881,900	8,366,160	6.16%
දර්ශක	2016	2015	
ශුද්ධ පොළී ආදායම ආන්තිකය	5.11%	5.65%	
හිමිකම් ප්‍රාග්ධනය මත මුළු ලාභය (ROE)	10.03%	9.90%	
මුළු වත්කම් මත මුළු ලාභය (ROA)	2.15%	2.11%	


3.2 අක්‍රීය ණය පිළිබඳ තත්වය

	2013	2014	2015	2016
සේ.අ.අ. ණය	57.54%	54.63%	55.70%	57.90%
උකස් ණය	12.69%	11.25%	8.47%	6.70%
අරමුදල් ණය	0.32%	7.18%	8.77%	8.52%
වාහන ණය	4.27%	8.65%	18.01%	6.24%
පුද්ගල ණය	18.79%	15.63%	5.83%	3.48%
දේපල මත පුද්ගල ණය	-	-	3.09%	2.68%
ප්‍රතිමූල්‍ය ණය	3.51%	5.79%	6.07%	6.00%

බැංකුව විසින් ක්‍රමවත් ණය අයකර ගැනීම් ක්‍රමවේදයක් අනුගමනය කලද අර්ථ සාධක අරමුදල් මත අක්‍රීය ණය ඉහල අගයක් ලෙසට ගැනීමට මූලික හේතුව වන්නේ ගනුදෙනුකරුවන් විසින් ඔවුන්ගේ අර්ථ සාධක අරමුදල් ශේෂයෙන් අදාල ණය වාරික අයකර ගැනීමට ඉඩ සලසා ඇති බැවිනි.


4. වර්ධන අනුපාතය

4.1 වත්කම්, තැන්පතු, ආයෝජන සහ ණය අත්තිකාරම් (මූල්‍ය කාර්යසාධනය)



- ❖ ඉහත දක්වා ඇති පරිදි මූල්‍ය ක්ෂේත්‍රයේ වර්ධනයට සමගාමීව තැන්පතු, ආයෝජන හා මුළු වත්කම් වල වර්ධනයක් 2015 වර්ෂය අවසානයේදී අත්පත්කර ගෙන ඇති අතර මහ බැංකුව විසින් ක්‍රියාත්මක කරන ලද ගනුදෙනුකරුවන්ගේ අර්ථසාධක අරමුදල් ශේෂයෙන් 30% ක් ණය ගනුදෙනුකරුවන් හට ප්‍රතිපූර්ණය කිරීමේ වැඩ පිළිවෙල නිසා අර්ථසාධක අරමුදල් මත ලබාදෙනු ලබන ණය වර්ධනයේ අඩුවීම නිසා සමස්ත ණය වර්ධන ප්‍රතිශතයේ යම් ආකාරයක අඩුවීමක් දක්නට ඇත.

4.2 හිමිකම් ප්‍රාග්ධනය මත මුළු ලාභය



- ❖ 2012 සහ 2013 යන වර්ෂවල පැවති ඉහල පොළී අනුපාතිකයන් නිසා හිමිකම් ප්‍රාග්ධනය මත මුළු ලාභ අනුපාතය 17% සිට 2013 වසරේදී 6% දක්වා අඩුවිය. නමුත් 2014 වර්ෂයේ සිට මෙම අනුපාතිකයේ වර්ධනයක් සිදුවූ අතර 2016 වසරේදී එය 10.03% ක් දක්වා වර්ධනය විය.

5. 2016 වර්ෂය තුළදී කරන ලද ප්‍රධාන කාර්යය භාරයන්

- කුඩා හා මධ්‍යම ව්‍යාපාරික හා ක්ෂුද්‍ර මූල්‍ය ණය යෝජනා ක්‍රමයක් හඳුන්වාදීම.
- අඩු ආදායම්ලාභීන් සඳහා විශේෂ ණය යෝජනා ක්‍රමයක් හඳුන්වාදීම.
- ණය ලබාදීමේ ක්‍රියාවලිය වේගවත් කිරීමේ අරමුණින් තක්සේරු, නීතිමය හා අනෙකුත් ලියකියවිලි බැංකුවේ මූලිකත්වයෙන් පිළියෙල කිරීමේ ක්‍රමයක් හඳුන්වාදීම.
- රාජ්‍ය හා අර්ධ රාජ්‍ය ආයතනවල (සෞඛ්‍ය, පොලීසිය, අධ්‍යාපන) යන ආයතනවල සැමට නිවාස ණය සහ සැමට ගිණුමක් යන සංකල්පය තේමාකොටගෙන අලෙවි ප්‍රවර්ධන කටයුතු සිදු කිරීම.
- වඩාත් ආකර්ෂණීය හා ගනුදෙනුකරුවන්ට හැසිරවීමට පහසු ආකාරයට බැංකුවේ වෙබ් පිටුව නැවත ප්‍රතිස්ථාපනය කිරීම.
- ජාතියේ නිවාස බැංකුව යන තේමාව පදනම් කරගෙන දිවයින පුරා විදි ප්‍රචාරණ වැඩපිළිවෙලක් ක්‍රියාත්මක කිරීම.
- වඩාත් සඵලදායී වර්ධනයක් අත්පත්කර ගැනීමේ අරමුණින් ISO 9001 තත්ත්ව සහතිකය ලබාගැනීමේ අරමුණින් ශ්‍රී ලංකා ප්‍රමිති කාර්යාංශය සමඟ කටයුතු කිරීම.

6. ආයතනික සමාජ වගකීම

- දිවයිනේ තෝරාගත් අඩු පහසුකම් සහිත පාසල් වලට පුස්තකාල සංවර්ධනය සඳහා ආධාර කිරීම.
- බැංකුවේ සේවක මණ්ඩලයේද සහයෝගය ඇතිව ස්වභාවික ආපදාවලට ලක්වූ ප්‍රදේශවල ජනයාට ආධාර උපකාර කිරීම.
- බ්ලූමැන්ඩල් ප්‍රදේශයේ අඩු පහසුකම් සහිත රජයේ පාසලක් වන බ්ලූමැන්ඩල් පාසල සඳහා පුර්ණ පහසුකම් සහිත පුස්තකාලයක් පිරිනැමීම
- ගනුදෙනුකරුවන්ට වඩාත් කාර්යක්ෂම සේවාවක් සැපයීම සඳහා කැගල්ල හා බත්තරමුල්ල ශාඛාව වෙනත් ස්ථානයකට මාරු කිරීම
- ජාතියේ ඉතිරිකිරීමේ පුරුද්ද වැඩි දියුණු කිරීමේ අරමුණින් ආකර්ෂණීය පොලියක් සහ තෑගි සහිත සුර්ය උදාන ඉතුරුම් වැඩසටහන සිංහල අවුරුදු සමයේ ක්‍රියාත්මක කිරීම

ප්‍රාදේශීය සංවර්ධන බැංකුව

1. හැඳන්වීම

2008 අංක 41 දරණ ප්‍රාදේශීය සංවර්ධන බැංකු පනත යටතේ ස්ථාපිත කරන ලද ප්‍රදේශීය සංවර්ධන බැංකුවේ ආරම්භක දිනය වනුයේ 2010.05.01 දාය. මෙහි සේවයට කැප වූ කාර්යක්ෂම හා වෘත්තීය සේවක මණ්ඩලයක් මඟින් නවාතැන්ගෙන යෑමට යුත් බැංකු සේවාවක් සැපයීම තුළින් ,ප්‍රාදේශීය සමාජ ආර්ථික තත්වය ඉහළ නැංවීම අරමුණ කරගත් ශක්තිමත් මූල්‍ය ආයතනයක් බවට පත්විය. එමෙන්ම මෙහි ඉදිරි සේවාව ලෙස සෞභාග්‍යමත් වූ ශ්‍රී ලංකාවක් බිහි කිරීම උදෙසා ප්‍රාදේශීය සංවර්ධනය මඟින් ජනතාව ශක්තිමත් කිරීමයි.

2. ප්‍රධාන ක්‍රියාකාරකම් හා කැපී පෙනෙන මූල්‍ය කාර්යඵල

2.1 ශ්‍රී ලංකාවේ සමස්ත ප්‍රදේශීය ආර්ථික සංවර්ධනය උදෙසා කෘෂිකර්මය, කර්මාන්ත, වෙළඳාම, වාණිජ, සත්ව පාලනය, ධීවර කටයුතු වල සංවර්ධනය ඉහළ නැංවීම හා කාන්තාවන් සවිබල ගැන්වීම පිණිස ක්ෂුද්‍ර මූල්‍ය ආයතන හා කුඩා හා මධ්‍ය පරිමාණ ව්‍යවසායකයන් වෙත මූල්‍ය අනුග්‍රහය ලබාදීම.

2.2 මූල්‍ය කාර්යඵල

	2016	2015	2014
	රු. මිලියන		
බදු පෙර ලාභය	1274.22	1090.89	792.69
බදු පසු ලාභය	652.81	626.19	544.89
මුළු තැන්පතු	104689.34	86324.10	72525.36
ඉතිරිකිරීම්	41957.37	36866.42	30121.93
ස්ථාවර තැන්පතු	62731.97	49457.68	42403.43
තැන්පතු වර්ධනය	21%	19%	16%
අක්‍රීය ණය	3050	3537.51	4734.57
මුළු ණය ශේෂය	106805.60	88396.44	62005.44
ආයෝජන	20926.31	16385.29	27505.17
කොටස්කරුවන්ගේ ප්‍රාග්ධනය	6263.03	5870.00	5333.72
ප්‍රාග්ධනය	1370.94	1370.94	1370.94
මුළු වත්කම්	131381.81	107028.09	92267.05
වත්කම් වර්ධනය	23%	16%	17%
වත්කම් මත ප්‍රතිලාභ අනුපාතිකය (ROA)	1.07%	1.09%	0.93%
ප්‍රාග්ධනය මත ප්‍රතිලාභ අනුපාතිකය (ROE)	10.8%	11.2%	11.5%
ප්‍රාග්ධන ප්‍රමාණාත්මක අනුපාතිකය (CAR)			
Tier 1	6.79%	7.23%	8.87%
Tier 2	9.41%	10.07%	9.26%
ද්‍රවශීල වත්කම් අනුපාතිකය	21.20%	21.77%	35.51%
අක්‍රීය ණය අනුපාතිකය	2.86%	4.0	7.6%

නිවාස සංවර්ධන මූල්‍ය සංස්ථා බැංකුව

1. හැඳින්වීම

නිවාස සංවර්ධන මූල්‍ය සංස්ථා බැංකුව මුලින්ම ජාතික නිවාස සංවර්ධන අධිකාරී පනත යටතේ ගොඩනැගිලි සමිතියක් වශයෙන් 1983 දී සංස්ථාපනය වන ලදී.

1997 අංක 07 දරණ නිවාස සංවර්ධන මූල්‍ය සංස්ථා පනත යටතේ ගොඩනැගිලි සමිතිය රාජ්‍ය සංස්ථාවක් බවට 2000 වර්ෂයේදී පරිවර්තනය විය.

2003 අංක 15 දරණ නිවාස සංවර්ධන මූල්‍ය සංස්ථා බැංකු (සංශෝධිත) පනත යටතේ, නිවාස සංවර්ධන මූල්‍ය සංස්ථාව විශේෂිත බැංකුවක් බවට 2003 වර්ෂයේදී පරිවර්තනය වූ අතර ශ්‍රී ලංකා මහ බැංකුව මඟින් විශේෂිත බැංකුකරණ බලපත්‍රය නිවාස සංවර්ධන මූල්‍ය සංස්ථා බැංකුව වෙත නිකුත් කරන ලදී.

2005 වර්ෂයේදී නිවාස සංවර්ධන මූල්‍ය සංස්ථා බැංකුව මහජනතාව වෙත නව කොටස් නිකුත් කරන ලදුව සියලුම කොටස් කොළඹ ව්‍යාපාරවස්තු හුවමාරුවේ ලැයිස්තුගත වූ අතර ඒවා දෛනික කොටස් වෙළඳපොළ තුළ ගනුදෙනු වේ.

2011 අංක 45 දරණ සංශෝධිත නිවාස සංවර්ධන මූල්‍ය සංස්ථා බැංකු පනත යටතේ නි.ස.මු.ස. බැංකුව වෙත, 1988 අංක 30 දරණ බැංකු පනතේ අංක 04 උපලේඛනයේ සඳහන් ව්‍යාපාරික කාර්යයන් සිදුකිරීමට බලය ලැබුණි. ඒ අනුව, නිවාස සංවර්ධන මූල්‍ය සංස්ථා බැංකුව වෙත නිවාස මූල්‍ය කටයුතු වලට අමතරව කල්බදු පහසුකම් ප්‍රදානය කිරීමට, රන් භාණ්ඩ උකස් ණය, ව්‍යාපාරික ණය ආදිය සඳහා අනුමැතිය ලැබුණි.

1.2 2016/12/31 දින වන විට පවතින වෙනත් තොරතුරු

ශාඛා කාර්යාල ගණන	-	38
ස්වයංක්‍රීය සනක යන්ත්‍ර (ATM)	-	11
සේවක සංඛ්‍යාව	-	679



2. කාර්ය සාධක

මෙහෙයුම් ප්‍රතිඵල	2016	2015	විචලනය	විචලනය
	රු.මි	රු.මි	රු.මි	%
ආදායම	5,906	4,909	997	20%
පොලී ආදායම	5,473	4,660	813	17%
පොලී වියදම	3,509	2,539	970	38%
බදු වලට පෙර ලාභය	824	993	-169	-17%
බදු	443	500	-56	-11%
බදු වලට පසු ලාභය	381	493	-112	-23%
රජයට ගෙවන ලද ආදායම	484	512	-29	-6%

හිමිකරුවන්ගේ ප්‍රාග්ධනය	3,736	3,364	372	11%
ගනුදෙනුකරුවන්ගේ තැන්පතු	32,123	28,593	3,530	12%
ගනුදෙනුකරුවන්ට දෙන ලද ණය සහ අත්තිකාරම්	31,052	27,316	3,736	14%
මුළු වත්කම්	45,597	41,913	3,684	9%
මූල්‍ය අනුපාත				
සාමාන්‍ය ප්‍රාග්ධනය මත ප්‍රතිලාභ	10.73	15.78		-32%
සාමාන්‍ය වත්කම් මත ප්‍රතිලාභ	0.87	1.29		-33%
කොටස් ඉපයීම් (රු.)	5.88	7.62		-23%
ද්‍රවශීල වත්කම්	29.9	35.03		-15%
අවම ප්‍රාග්ධන අනුපාතය 5%	15.04%	13.67%		10%
අවම ප්‍රාග්ධන අනුපාතය 10%	13.69%	12.18%		12%
වෙනත් තොරතුරු				
ශාඛා ගණන	38	38		0%
සේවක සංඛ්‍යාව	570	561		2%
ණය ශ්‍රේණිගත කිරීම	BBB(IK) Stable	BBB + Stable		
අනුමත ගණන	24,272	25,950	-1,678	-6%
අනුමත ණය මුදල	11,887	9,977	1,910	19%
තැන්පතු වර්ධන ගණන	74,072	74,634	-562	-1%
තැන්පතු වර්ධන මුදල	2,986	4,126	-1,140	-28%

2.1 වත්කම් සහ වගකීම් කළමනාකරණය

මුළු වත්කම්



2015 වර්ෂයේ පැවති රු.බි.41.9 ක මුළු වත්කම් ප්‍රමාණය 2016 වර්ෂය තුළදී රු.බි.45.6 ක් දක්වා 9%න් වර්ධනය කරගත් අතර පෙර වර්ෂයේ පැවති ණය කළඹ වූ රු.බි.27.3 ක මුදල් 2016 වර්ෂය තුළදී රු.බි.31 ක් දක්වා 14% න් වර්ධනය කරගනු ලැබීය. ඒ සමගම ගනුදෙනුකරුවන්ගෙන් රැස් කරන ලද තැන්පතු මුදල රු.බි.32.1 ක් දක්වා 12% න් ද, ප්‍රාග්ධන අරමුදල් රු.බි.3.74 ක් දක්වා 11% කින්ද පෙර වර්ෂයට සාපේක්ෂව වර්ධනය කර ගැනීමට බැංකුව සමත් විය.


2.2 ගනුදෙනුකරුවන් වෙත ප්‍රදානය කරන ලද ණය සහ අත්තිකාරම්

රු.මි. 11,237 ක නිවාස ණය මුදලක් 2016 වර්ෂය තුළදී ගනුදෙනුකරුවන් 24272 දෙනෙකු අතරේ ප්‍රධානය කරන ලද අතර පෙර වර්ෂයේ ලබාදුන් මුදල රු.මි. 9977 ක් විය. ඒ අනුව 2016 වර්ෂය තුළදී 2015 වර්ෂයට සාපේක්ෂව ලබාගත් ණය සහ අත්තිකාරම් ප්‍රමාණයේ වර්ධනය 19.14% ක් වේ.

2.2.1 ගනුදෙනු කරුවන්ගෙන් රැස්කරන ලද තැන්පතු


2016 වර්ෂය තුළදී ගනුදෙනුකරුවන් 74072 ක් මගින් රැස්කරන ලද ශුද්ධ තැන්පතු මුදල රු.මි. 2986 ක් වේ.

2.3 ලාභදායීත්වය



වෙළඳපොළේ පොලී අනුපාතය වැඩි වීම නිසා ඇති වූ බලපෑම ගනුදෙනුකරුවන්ට හානියක් නොවන අයුරින් කළමනාකරණය කිරීම නිසා වර්ෂය තුළ ශුද්ධ ලාභයේ පසුබෑමක් වාර්තා වූනි. නිවාස ණය ගෙවීම බොහෝ දුරට ගනුදෙනුකරුවන්ගේ මාසික චේතන මත පදනම්ව පවතින බැවින් පොළී අනුපාතය ඉහල යෑම නිසා වන හානිය ගනුදෙනුකරුවන්ට පැවරීම අසීරු කරුණකි.

2.4 ආදායම් විශ්ලේෂණය



2015 වර්ෂය තුළදී මුළු ආදායම රු. මි. 4,909 වූ අතර 2016 වර්ෂයේදී එය රු.මි.5906 ක් විය. ඒ අනුව ආදායම රු. මි 997 කින්ද, පොලී වියදම රු.මි. 970 කින්ද, 2016 වර්ෂයේදී පෙර වර්ෂයට සාපේක්ෂව වර්ධනය වී ඇත. එසේ වුවද, පොලී ආදායම් වැඩි වීමේ ප්‍රතිඵලයට වඩා වැඩි වේගයකින් පොලී වියදම වර්ධනය වීම හේතුකොටගෙන වර්ෂයේ ලාභය අඩු වීමක් දක්නට ලැබීය. නමුත්, එම අලාභය ගනුදෙනුකරුවන්ට බලපෑමක් නොවන ලෙස බැංකුව විසින් දරාගන්නා ලදී. ඒ අනුව බැංකුවේ ශුද්ධ ලාභය 23% කින් අඩු වී ඇත. (රු. මිලියන 493 සිට රු. මිලියන 381 දක්වා ලාභය අඩු වී ඇත)

ලංකාපුත්‍ර සංවර්ධන බැංකුව

1. හැඳින්වීම

1988 අංක 30 දරණ බැංකු පනත යටතේ ස්ථාපනය කරන ලද හා 1982 අංක 17 දරණ සමාගම් පනතේ විධිවිධාන යටතේ නියමිත පරිදි ව්‍යාප්තියක බලපත්‍රලාභී විශේෂිත බැංකුවක් වන ලංකාපුත්‍ර සංවර්ධන බැංකුව ශ්‍රී ලංකාවේ සමාජ හා ආර්ථික සංවර්ධනය සඳහා පහසුකම් සැලසීම මූලික දැක්ම ඇතිව 2006 දී සිය මෙහෙයුම් කටයුතු ආරම්භ කරනු ලැබීය.

2016 දී කොළඹ, හම්බන්තොට, පොළොන්නරුව, මහනුවර, වෙන්නස්පුව, කෑගල්ල, මඩකලපුව හා ත්‍රිකුණාමලය යන ප්‍රදේශවල පිහිටි ශාඛා 8 කින් සමන්විත බැංකුවේ ශාඛා ජාලය තුළ 2016 දී සේවකයින් 181 දෙනෙකු සේවයේ යෙදී සිටියහ.

ව්‍යවසායකයන් ප්‍රධාන ගනුදෙනුකරුවන් වන විශේෂිත බැංකුවක් ලෙස එමගින් ග්‍රාමීය ආර්ථිකය ජාතික මට්ටමට නංවාලීමට අවශ්‍ය විවිධාංගීකරණය වූ සංවර්ධන අභිමතාර්ථයන් ඉටුකර ගැනීමට අනුරූප අන්තර්ජාතික ප්‍රමිතීන් කරා ලඟාවීමට අතදීම සඳහා සියළු මෙහෙයුම් ක්‍රියාත්මක කෙරේ. රටේ සියළුම කාර්මික අංශයන් මගින් දළ ජාතික නිෂ්පාදිතයේ (GDP) වර්ධනය කෙරෙහි ධනාත්මක බලපෑමක් ඇති කරන බව තහවුරු කිරීම සඳහා බැංකුව මගින් එහි ණය කළඹ සැලසුම්කර ඇත.

ආංශික ආවරණය, ප්‍රධාන කාර්යසාධන දර්ශක හා 2016 වසර අවසානය වන විට බැංකුවේ මූල්‍ය කාර්යසාධනය පහත පරිදි වේ.

2. මූල්‍ය කාර්යසාධනය - 2016

	2016 සත්‍ය වියදම - විගණනය නොකරන ලද
මුළු ආදායම (රු.මිලිය.)	732
පොලී ආදායම	707
පොලී වියදම	62
ශුද්ධ පොලී ආදායම (රු.මිලිය.)	645
වෙනත් ආදායම්	25
මුළු මෙහෙයුම් වියදම් (රු.මිලිය.)	292
පුද්ගලික වියදම්	148
වෙනත් වියදම්	144
බදු පෙර ලාභය	255
ප්‍රධාන කාර්ය සාධන දර්ශක	
ආයෝජන (රු.මිලිය.)	5,361
තැන්පතු (රු.මිලිය.)	396
ණය හා අත්තිකාරම් (රු.මිලිය.)	3,740
අක්‍රීය අත්තිකාරම් (රු.මිලිය.)	1,467

2.1 ප්‍රධාන කාර්ය සාධන දර්ශක (KPIs)

ප්‍රධාන කාර්ය සාධන දර්ශක (KPIs)	විගණනය නොකරන ලද - 2016
ශුද්ධ පොලී ඉම	7.6%
පොලී අනුපාතය	ආසන්න වශයෙන් 4%
ණය/තැන්පතු අනුපාතය	944.4%
වත්කම් සාමාන්‍ය මත ප්‍රතිලාභය -ROA (බදු පෙර)	3.6%
ස්කන්ධයෙහි සාමාන්‍ය මත ප්‍රතිලාභය -ROE (බදු පසු)	5.3%
පිරිවැය /ආදායම අනුපාතය	44.0%
දළ අක්‍රීය වත්කම් (NPA) අනුපාතය	39.2%
ශුද්ධ අක්‍රීය වත්කම් (NPA) අනුපාතය	19.5%
ද්‍රවශීල වත්කම් අනුපාතය	1053.4%
මූලික ප්‍රාග්ධන අනුපාතය	75.5%
මුළු ප්‍රාග්ධන අනුපාතය	76.3%
ශාඛා සංඛ්‍යාව	8

2.2 අංශ වශයෙන් ණය සංයුතිය

අංශය	2016	
	(රු.මිලි.)	ප්‍රතිශතය
කෘෂිකර්මාන්තය හා ධීවර	812.63	21.73%
නිෂ්පාදන	1,488.38	39.81%
සංචාරක	230.25	6.16%
ප්‍රවාහන	565.10	15.11%
නිවාස	0.00	0.00%
වෙළඳ	198.19	5.30%
මූල්‍ය හා ව්‍යාපාර සේවා	9.08	0.24%
යටිතල පහසුකම්	2.70	0.07%
ඉදිකිරීම්	199.00	5.32%
බැරපත්	0.00	0.00%
උකස්	30.75	0.82%
වෙනත්		
නව ආර්ථික	28.05	0.75%
වෙනත් සේවාවන්	174.70	4.67%
සෘජු රාජ්‍ය	0.00	0.00%
වෙනත්	0.00	0.00%
සම්පූර්ණ එකතුව	3,738.84	100.00%

ශ්‍රී ලංකා ඉතිරිකිරීමේ බැංකුව

1. හැඳින්වීම

සී/ස ශ්‍රී ලංකා ඉතිරිකිරීමේ බැංකුව 2006 වර්ෂයේ ජූලි මස බැංකු පනත යටතේ පිහිටුවන ලද සමාගම් පනත යටතේ සංස්ථාපනය කරන ලද බැංකුවකි. අනතුරුව ශ්‍රී ලංකා මහ බැංකුවේ මුදල් මණ්ඩලය විසින් අසාර්ථක වූ සී/ස ප්‍රමුඛ ඉතිරිකිරීමේ හා සංවර්ධන බැංකුවේ වත්කම් හා වගකීම් 2007 අගෝස්තු මස 01 දින පවරා දෙන ලදී.

2008 මාර්තු 10 දින විශේෂිත බලපත්‍ර ලාභී බැංකුවක් ලෙස ව්‍යාපාරික කටයුතු ආරම්භ කරන ලදී. 2010.09.30 දින මුදල් අමාත්‍යාංශය යටතේ පැවති ක්ෂුද්‍ර මූල්‍ය ආයතනයක් වන ජාතික සංවර්ධන භාරකාර අරමුදල සතු වත්කම් හා වගකීම් ශ්‍රී ලංකා ඉතිරිකිරීමේ බැංකුවට ඒකාබද්ධ කිරීමෙන් පසු බැංකුවේ පැවති ප්‍රාග්ධන උපනතාවය සපුරා ගැනීමට හැකිවිය. ඉන් අනතුරුව 2011 වර්ෂයේදී වාණිජ ණය ප්‍රදානයන් ආරම්භ කරන ලද අතර කල්බදු හා කුලී සින්නක්කර ණය සහ රන් හාණ්ඩ උකස් ලබා ගැනීම පිළිවලින් 2012 හා 2013 වර්ෂයේදී ආරම්භ කරන ලදී.

තව දුරටත් බැංකු කටයුතු පුළුල් කරමින් 2013 වර්ෂයේදී මන්තාරම, මාතර හා අනුරාධපුර ප්‍රදේශවල ශ්‍රී ලංකා ඉතිරිකිරීමේ බැංකුවේ ශාඛා ආරම්භ කරන ලදී. තැන්පතු රැස්කිරීම, ණය ප්‍රදානය (ක්ෂුද්‍ර මූල්‍ය, සුලු හා මධ්‍ය පරිමාණ සහ වාණිජ, කල්බදු හා කුලී සින්නක්කර ණය, රන් හාණ්ඩ උකස් ණය), ප්‍රමුඛ බැංකුවේ අක්‍රීය ණය අය කිරීම හා ශ්‍රී ලංකා මහ බැංකුවේ මුදල් මණ්ඩලය විසින් යෝජනා කරන ලද වැඩසටහනට අනුව ප්‍රමුඛ බැංකුවේ තැන්පත්කරුවන්ගේ වගකීම් පියවීම ශ්‍රී ලංකා ඉතිරිකිරීමේ බැංකුවේ ප්‍රමුඛතම කාර්යයන් වේ. 2016.12.31 දින වන විට බැංකුවේ සම්පූර්ණ සේවක සංඛ්‍යාව 123 කි.

2. 2016 කාර්ය සාධනය (විගණනය නොකල මූල්‍ය වාර්තා ඇසුරෙනි)

2.1 වත්කම්

2016 වර්ෂය අවසානයේ බැංකුවේ මුළු වත්කම් රු.මි.9100කි. එම කාලපරිච්ඡේදය තුළ මුළු ද්‍රවශීල වත්කම් රු.මි.5775ක් වන අතර එය මුළු වත්කම් වලින් 63%කි. මුදල්, භාණ්ඩාගාර බිල්පත් හා බැඳුම්කර සහ මූල්‍ය වෙළඳපොළේ ආයෝජන ද්‍රවශීල වත්කම් නියෝජනය කරයි.




2.2 ණය ගැනීම්

2016.12.31 දිනට මුළු ණය ගැනීම් රු.මි.1408කි. ඉන් රු.මි. 1352ක් ජාතික සංවර්ධන භාරකාර අරමුදල විසින් ජාත්‍යන්තර මූල්‍ය ආයතන වලින් ලබා ගත් ණය නියෝජනය කරන අතර ඉතිර රු.මි. 56 ප්‍රමුඛ බැංකුවේ ණය ගැනීම් වේ.

2.2.1 ණය අත්තිකාරම් සහ අයකිරීම්

2016 දෙසැම්බර් 31 දින අදාළ මුළු දළ ණය ශේෂය රු.මි. 3833කි. එම ණය ශේෂයෙන් රු.මි. 1311ක් ක්ෂුද්‍ර මූල්‍ය ආයතනවල සුළු ව්‍යවසායකයින්ගේ ආදායම් උත්පාදන ක්‍රියාවලීන් සඳහා ලබා දුන් ණය වන අතර රු.මි.1452ක් වාණිජ ණය (සුළු හා මධ්‍ය පරිමාණ, පුද්ගලික, අධ්‍යාපන, වෘත්තීය, රන් හාණ්ඩ සහ කල්බදු හා කුලී සිත්තක්කර ණය) නියෝජනය කරයි.


ඊට අමතරව මුළු ණය ශේෂය 28%ක් නැතහොත් රු.මි.1070ක් ගණනය කරන ලද්දේ ප්‍රමුඛ බැංකුවේ පූර්ණ ලෙස වෙන් කිරීම් කර, මාරු කරන ලද අක්‍රීය ණය ශේෂය වේ.



2.2.2 ක්ෂුද්‍ර මූල්‍ය ණය


දිළිඳුකම පිටු දැකීම සඳහා සඵලදායී ක්‍රමය ලෙස ක්ෂුද්‍ර මූල්‍ය ණය ක්‍රමය හඳුන්වා දිය හැකි අතර ආයතනික යාන්ත්‍රණය මගින් ණය ලබා දීමෙන් දිළිඳුකමින් නිදහස් සමාජයක් බිහිකල හැකි බව හඳුනාගෙන ඇත. බැංකුව විසින් ඉතා ලිහිල් ක්‍රමවේදයක් යටතේ පවතින වෙළඳපොළ අනුපාතිකයන්ට වඩා අඩු අනුපාතයකින් මූල්‍ය පහසුකම් සපයන අතර සැලකිය යුතු මුදල් ප්‍රමාණයක් ප්‍රජා මූල්‍ය ආයතනවල යටිතල පහසුකම් නැංවීමට හා සුළු ව්‍යවසායක ආදායම් උත්පාදන කටයුතු වර්ධනය සඳහා වැය කරයි. 2016 දෙසැම්බර් 31 වන විට ක්ෂුද්‍ර ව්‍යවසායකයන් වෙත ණය සැපයීම සඳහා ප්‍රජා මූල්‍ය සංවිධාන වෙත රු.මි. 1072 ක මුදලක් බැංකුව විසින් නිකුත් කර ඇත. රටපුරා අඩු ආදායම්ලාභී පවුල්වල ජීවන තත්වය නංවාලීම සඳහා මෙම ණය දායක කර ගනී. මෙම ණය කුඩා කෘෂි ව්‍යාපෘති, සත්ව පාලනය, ගෘහ කර්මාන්ත, සුළු ව්‍යාපාර ආදිය සඳහා ප්‍රදානය කර ඇත. රැකියා අවස්ථා ජනනය සඳහා ක්ෂුද්‍ර ව්‍යවසායකයන් 40,000 කට වඩා වැඩි ප්‍රමාණයක් සඳහා ණය ලබා දී ඇති අතර, ඉන් 80%ක් බස්නාහිර පළාතෙන් පිට පළාත් වලට ලබා දී ඇති අතර කෘෂි කර්මාන්ත හා කෘෂි ආශ්‍රිත කටයුතු සඳහා 45% ප්‍රමාණයක් ලබා දී ඇත.

ආර්ථිකයේ අනෙකුත් අංශ සඳහා ද එනම් සුළු හා මධ්‍ය පරිමාණ ව්‍යවසායකයන් සඳහා ණය ප්‍රදානය කිරීම බැංකුව මේ වන විටත් ආරම්භ කර ඇත. ශ්‍රී ලංකා ඉතිරිකිරීමේ බැංකුවේ ඉලක්කගත ගනුදෙනුකරුවන් ප්‍රධාන වශයෙන් ග්‍රාමීය ප්‍රජාව වන බැවින් ඔවුන් දැනුවත් කිරීමේ වැඩසටහන් ග්‍රාමීය ප්‍රදේශවල පවත්වනු ලැබේ.



2.2.3 වාණිජ ණය

බැංකුව විසින් වාණිජ ණය කටයුතු 2011 වර්ෂයේදී ආරම්භ කල අතර 2016 වන විට ඉහළ වර්ධනයක් පිළිබිඹු කර ඇත. දැනට වාණිජ ණය වර්ග 8 ක් ක්‍රියාත්මක වේ. එනම් “SLS දිරිය” සුලු හා මධ්‍ය පරිමාණ ණය යෝජනා ක්‍රමය, ‘දොරින් දොර’ ව්‍යවසාය සංවර්ධන ණය, සුළු ව්‍යවසාය සංවර්ධන ණය, රාජ්‍ය හා පුද්ගලික අංශයේ සේවකයින් සඳහා පුද්ගලික ණය, අධ්‍යාපනික ණය, වෘත්තීමය ණය, ප්‍රජා දිරිය කණ්ඩායම් ණය ක්‍රමය සහ උකස් ණය වේ. 2016 දෙසැම්බර් 31 දිනට මුළු ණය කළඹ රු.මි. 1029 කි.




2.2.4 ණය අයකිරීම්

බැංකුව විසින් ප්‍රමුඛ බැංකුවේ කල්පසු වූ ණය අයකිරීම දිගටම කරගෙන යනු ලැබේ. අසාර්ථක වූ ප්‍රමුඛ බැංකුවේ ව්‍යාපාරික කටයුතු බැංකුවට පවරන අවස්ථාවේ එහි කල්පසු වූ ණය ප්‍රමාණය රු.මි.2143 කි. එයින් රු.මි.1073 ක මුදලක් 2016.12.31 දින වන විට අයකරන ලදී. ණය ගෙවීම මගහැර ඇති ණයකරුවන්ගෙන් ණය අයකිරීම ඉතා අපහසු කාර්යයක් බවට පත්වී ඇති අතර එවැනි ණයකරුවන්ට එරෙහිව නීතිමය පියවර ගෙන ඇත.

2016 දෙසැම්බර් 31 දිනට බැංකුවේ අක්‍රීය ණය ශේෂය (ප්‍රමුඛ බැංකුවේ ණය ශේෂය හැර) රු .මි.344 ක් වන අතර එය ණය කලඹින් 12.45% කි.



2.2.5 කල් බදු හා කුලී සින්තක්කර

2012 පෙබරවාරි මස සිට කල්බදු හා කුලී සින්තක්කර කටයුතු ආරම්භ කරන ලදී. 2016.12.31 දිනට කල්බදු හා කුලී සින්තක්කර ණය ශේෂය රු.මි.423 වන අතර වර්ෂය තුළ සැලකිය යුතු වර්ධනයක් ලබා ගෙන ඇත.




2.3 තැන්පතු

2016 දෙසැම්බර් 31 දිනට බැංකුව සතු සමස්ත තැන්පතු රු.මි. 636.4කි. පහළ සහ මධ්‍යම ආදායම් උපයන්තන් බැංකුවේ ඉලක්ක වෙළඳපොළ ලෙස තෝරාගෙන ඇත. ඒ අනුව ඔවුන්ගේ අවශ්‍යතාවයට ගැලපෙන පරිදි විශේෂ තැන්පතු නිෂ්පාදන දියත් කර ඇත. ජ්‍යෙෂ්ඨ පුරවැසියන් සඳහා “සැදෑව” . කාන්තාවන් සඳහා “මානවි” හා ළමුන් සඳහා “බුහුටි” මේ අතරින් ජනප්‍රිය වී ඇති ගිණුම් වර්ග වේ. 2016 ජනවාරි 01 දින ‘SLS තිළිණ’ නමින් නව ළමා ඉතිරිකිරීමේ ගිණුමක් විශේෂ වරප්‍රසාද සහිතව එනම් දරුවාට සහ දෙමාපියන්ට ජීවිත රක්ෂණයක්, රෝහල්ගත බිල් ගෙවීම, ඉහළ පොළී අනුපාතයක් සහිතව හඳුන්වා දෙන ලදී. තවද ග්‍රාමීය ජනතාව අතර තැන්පතු වර්ධනය කිරීමේ අරමුණින් ප්‍රජා දිරිය ණය යෝජනා ක්‍රමයට සමගාමීව ඉතුරුම් ක්‍රමයක් ද හඳුන්වා දෙන ලදී.



2.4 මුළු ආදායම්, මෙහෙයුම් වියදම් හා ලාභදායීත්වය

2016 වසරක කාල පරිච්ඡේදය සඳහා බැංකුවේ බදු පෙර ලාභය රු.මි. 464 කි. එම කාල පරිච්ඡේදය තුළ මුළු දළ ආදායම රු.මි. 874 කි. පොළී ආදායම රු.මි. 856ක් වන අතර එය මුළු ආදායමින් 98%කි. වෙනත් ආදායම් රු.මි. 17කි. 2016 වසරේ පොළී වියදම් සහ අනෙකුත් මෙහෙයුම් වියදම් පිළිවෙලින් රු.මි.142 සහ රු.මි.214.3 ක් විය.



3. ප්‍රමුඛ තැන්පත්කරුවන්ගේ වගකීම් නිදහස් කිරීම

සී/ස ප්‍රමුඛ ඉතිරිකිරීමේ හා සංවර්ධන බැංකුවේ තැන්පතු ආපසු ගෙවීම බැංකුවේ විශේෂ කාර්යයක් ලෙස කරගෙනයනු ලැබේ. මහ බැංකු අධිකෂණ මණ්ඩලය විසින් සකස් කරන ලද වගකීම් නිරවුල් කිරීමේ යෝජනා ක්‍රමය අනුව අදාළ තැන්පතුකරුවන්ට ගෙවිය යුතු මුදල් 2017 වසර තුළ ගෙවා නිම කිරීමට නියමිතය. ඒ අනුව 2016.12.31 දිනට ගෙවිය යුතු වූ රු.මි 2,630 ක මුදලින් මේ වන විට රු.මි 1,154 ක් ගෙවීමට හැකිවී ඇත.

4. ආයතනික සමාජීය වගකීම් වැඩසටහන

බැංකුවේ ප්‍රධාන අරමුණක් වන්නේ දිළිඳුකම පිටුදැකීම සඳහා සහනාධාර දීම වෙනුවට සමාජ සජීවීකරණය හා මූල්‍ය පහසුකම් ලබාදීම මගින් ඔවුන් විසින්ම තම සංවර්ධනය කරා ලගා වීමට උපකාර කිරීමය. ක්ෂුද්‍ර මූල්‍ය අංශය විසින් ග්‍රාමීය ප්‍රජාව මූල්‍ය භාවිතය සම්බන්ධයෙන් දැනුවත් කිරීමේ වැඩසටහන් විශාල ප්‍රමාණයක් සිදුකර ඇත. මීට අමතරව ශ්‍රී ලංකා ඉතිරිකිරීමේ බැංකුව රු.400,000/- ක වියදමකින් අනුරාධපුර ශාඛාව ඉදිරිපිට බෝධි ප්‍රාකාරය හා බෝධි ගෘහය ආයතනික සමාජ වගකීම් යටතේ ඉදිකර ඇත. මීට අමතරව මතුගම අධ්‍යාපන කොට්ඨාශයේ ඉතා දුෂ්කර පාසලක් වන තිනියාවල මහා විද්‍යාලයට ප්‍රක්ෂේපන යන්ත්‍රයක් හා තිරයක් පරිත්‍යාග කර ඇත.



ශ්‍රී ලංකා ඉතිරිකිරීමේ බැංකුවේ ගරු සභාපති කේ. අමරසිංහ මහතා විසින් තිනියාවල මහා විද්‍යාලයට ප්‍රක්ෂේපන යන්ත්‍රයක් හා තිරයක් පරිත්‍යාග කරන අවස්ථාව.

ශ්‍රී ලංකා ඉතිරිකිරීමේ බැංකුවේ අනුරාධපුර ශාඛාව මූලිකත්වයෙන් අනුරාධපුරයේ ඉදිකරන ලද බෝධි ප්‍රාකාරය සහ බුදු මැදුර



ශ්‍රී ලංකා ඉතිරිකිරීමේ බැංකු සේවකයින් විසින් කොළඹ දිස්ත්‍රික්කයේ පැවති ගංවතුරින් විපතට පත් ජනතාව වෙත සහනාධාර ලබා දුන් අවස්ථාව.

5.2 රක්ෂණ, සිවිල් ගුවන් සේවා සහ සත්කාරක සේවා

සීමාසහිත ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාව

1. හැඳින්වීම

රජයට අයත් සීමාසහිත ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාව වසර 50 ක උරුමයකින් හෙබි ශ්‍රී ලංකාවේ විශාලතම සහ ශක්තිමත්ම සංයුක්ත රක්ෂණ සැපයුම්කරුවා වන අතර එසේ හෙයින් ජාතියේ අභිමානය ඉදිරියට ගෙනයාමේ වගකීම අප වෙත පැවරී ඇත. ජීවිත අරමුදල රුපියල් බිලියන 90.8 සහ කොටස් ප්‍රාග්ධනය රුපියල් බිලියන 6 ක් වන රුපියල් බිලියන 177 පමණ වන වත්කම් පදනම ඊට පිටුබලයක් වී ඇත.

2016 වර්ෂය තුළදී සීමාසහිත ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාව විසින් අවශ්‍ය ප්‍රාග්ධන ප්‍රමාණන අනුපාතය, ජීවිත රක්ෂණයේදී 412% ක් සහ ජීවිත නොවන රක්ෂණයේදී 174.45% ක් පවත්වාගෙන ඇත.

2017 ජනවාරි මාසයට පිවි රේටින්ස් ආයතන විසින් ලබාදෙන ලද සමාගමේ ණය ප්‍රමාණනය පහත දක්වා ඇත.

ණය ප්‍රමාණය	ප්‍රමාණනය සඳහා වන නිර්ණායකය
AA(lka)	- ජාතික දීර්ඝකාලීන ප්‍රමාණනය - දැක්ම: ස්ථාවර
AA(lka)	- ජාතික රක්ෂණකරුවාගේ මූල්‍ය ශක්තිය ප්‍රමාණනය - දැක්ම : ස්ථාවර

ස්වකීය ප්‍රධාන කාර්යාලය සහ ශාඛා වෙනුවෙන් වර්ෂ 2017 දෙසැම්බර් මාසය දක්වා වලංගු වන අයිඑස්ඕ ISO 9001:2008 ගුණාත්මක, කළමනාකරණ පද්ධති සහතික පත්‍රයෙන් ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාව පිදුම් ලබා ඇත.

ප්‍රධාන කාර්යාලයේ සහ ඊට අයත් ශාඛා කාර්යාලවල ජීවිත සහ සාමාන්‍ය ප්‍රතිරක්ෂණ, හිමිකම් ගෙවීම් සහ ආධාරක සේවාවන් සහතික කිරීමේ විෂය පථයට ඇතුළත්වේ. සියළුම දෙපාර්තමේන්තුවලට සමාගමේ සාංගමික අරමුණ තුළ නිශ්චිතව දක්වා ඇති තනි තනි අභිමාර්ථ තිබෙන අතර එකී අභිමාර්ථ මුදුන්පමුණුවා ගැනීමට සියලුම දෙපාර්තමේන්තු බැඳී සිටිති. එක් එක් දෙපාර්තමේන්තුවල සහ අයිඑස්ඕ ක්‍රියාත්මක වන සියලුම ශාඛාවල සුපැහැදිලිව ප්‍රදර්ශනය කරනු ලැබ ඇති ගුණාත්මක ප්‍රතිපත්තිය තුළ සමාගමේ ප්‍රතිශක්තිය පැහැදිලිව පිළිබිඹු කෙරේ. ගුණාත්මක ප්‍රතිපත්ති රාමුව තුළ සියලුම කාර්ය මණ්ඩලය ස්වකීය කටයුතු ක්‍රියාත්මක කරනු ලබන බවට ඉහළ කළමනාකරණය විසින් සහතික වේ.


2. 2016 වර්ෂයේදී ආදායම් කාර්ය සාධනය

2016 වර්ෂයේදී ඇස්තමේන්තුගත රුපියල් මිලියන 27,495 ක මුදලට ප්‍රතිපක්ෂව රුපියල් මිලියන 27,594 දළ ලිඛිත වාරික මුදලක් සමාගම විසින් ලභාකර ගන්නා ලදී. මෙයට ජීවිත රක්ෂණ යෙන් රුපියල් මිලියන 11,894 ක් සහ ජීවිත නොවන කාණ්ඩයේ රුපියල් මිලියන 15,700 ක මුදල් ඇතුළත්වේ.


වගුව 1: දළ ලිඛිත වාරික මුදල සැසඳුම

කාණ්ඩය	වර්ධනය (%)	වැඩිවීම රු. මිලියන	වර්ෂ 2016 රු. මිලියන	වර්ෂ 2015 රු. මිලියන
ජීවිත රක්ෂණය	13.6%	1,424	11,894	10,470
ජීවිත නොවන	11.7%	1,650	15,700	14,050
දළ ලිඛිත වාරික මුදලේ එකතුව	12.5%	3,074	27,594	24,520


ප්‍රස්ථාරය 1: දළ ලිඛිත වාරික මුදල - සමාගම



ප්‍රස්ථාරය 2: දළ ලිඛිත වාරික - ජීවිත රක්ෂණය




ප්‍රස්ථාරය 3: දළ ලිඛිත වාරිකය - ජීවිත නොවන රක්ෂණය




2.1 බදු පෙර ලාභය තුළ කාර්ය සාධනය

2016 වර්ෂය තුළ ජීවිත නොවන රක්ෂණ කටයුතු ඇස්තමේන්තුගත බදු පෙර ලාභය ඉක්මවා ගිය රුපියල් මිලියන 3,039 ක අගයක් ගන්නා ලදී.


ප්‍රස්ථාරය 4: සමාගමේ බදු පෙර ලාභය



ප්‍රස්ථාරය 5: බදු පෙර ලාභය- ජීවිත



ප්‍රස්ථාරය 6: බදු පෙර ලාභය- ජීවිත නොවන




2.2 ආයෝජන ආදායමේ කාර්ය සාධනය

2.2.1 ආයෝජන උපායමාර්ගය

ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාවේ ආයෝජන උපායමාර්ගය, ආරක්ෂාව, ආදායම සහ වත්කම් වර්ධනය අතර ප්‍රශස්ථ සමතුලිතතාවයක් අත්පත්කර ගැනීම සඳහා නිශ්චිතව සකස් කරනු ලැබූ එකී ශ්‍රී ලංකා රක්ෂණ මණ්ඩලයේ අදාළ කරගත හැකි නියමනයන් තුළ විවක්ෂණශීලී ආයෝජන මූල ධර්ම හරහා අරමුදලේ වගකීම් සපුරාලීම සඳහා උපායමාර්ගය ඉලක්කගත කරන ලදී.

2.2.2 පොලී අනුපාත පරිසරය



ශ්‍රී ලංකා මහබැංකුව විසින් ස්ථාවර තැන්පතු පහසුකම් අනුපාතය සහ ස්ථාවර ණය ලබාදීමේ පහසුකම් අනුපාතය දශම 50 බැගින් වර්ෂය අවසානයේදී පිළිවෙලින් 7% ක් සහ 8.5% දක්වා දෙවරක් ඉහළ නංවන ලදී.

ඒ අනුව, සැප්තැම්බර් මාසයේදී තරමක් පහත යාම ආරම්භ වීමට පෙර අගෝස්තු මාසය අවසානවන තුරුම, භාණ්ඩාගාර බිල්පත් අනුපාතය ඉහළ යන නැඹුරුවක් පැවතුණි. කෙසේවුවද, ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලේ ණය පහසුකම් ලැබීම සහ අනෙකුත් විදේශ මූල්‍ය ප්‍රවාහයන් සමඟ විනිමය අනුපාතයේ තෙරපුම දැඩිබව අඩුකිරීම අපේක්ෂා කරනු ලැබූ අතර පොලී අනුපාත ස්ථාවරවීම අපේක්ෂා කරන ලදී.


2.2.3 කොටස් වෙළඳපොල

දේශීය හා විදේශීය යන දෙඅංශයේ පෙරමුණු තුළ පැවැති අභියෝගාත්මක ආර්ථික තත්ත්වයක් ඇති කරමින් කොටස් වෙළඳපොලේ වාර්ෂික කඩා වැටීම 9.66%, දක්වා දීර්ඝ විය. කෙසේ වුවද තෝරාගත් ප්‍රධාන කවුන්ටර්වල ඇස්තමේන්තු කළ අගයන් ආකර්ශනීය වූ බැවින් වර්ෂයක කාල සීමාව තුළ කොටස් වෙළඳ පොලේ මිල ඉහලයාම පිළිබඳ අපේක්ෂා පැවතිනි. විදේශ ආයෝජකයන් දේශීය කොටස් වෙළඳපොලට ආකර්ෂණය කරගත හැකි අවප්‍රමාණය වූ මුදල් මෙයට තවදුරටත් උපකාරීවනු ඇත.


දේශීය/ විදේශීය ආයෝජන මෙම කවුන්ටර්වලට ගලා ආ බැවින් මූලික වශයෙන් ශක්තිමත් කවුන්ටර්ස් තුළ, විශේෂයෙන් විශ්වාසදායක ආයෝජන පොළීය අපේක්ෂා සහගතව පැවතුණි.

2.2.4 වත්කම් වෙන්කිරීම

ජීවිත අරමුදල:
අරමුදලේ සංයුතිය:



පොදු අරමුදල :
අරමුදලේ සංයුතිය:



3. ආයෝජන කාර්යසාධනය

2016 මූල්‍ය වර්ෂය තුළ රුපියල් මිලියන 16,668 මුළු ආයෝජන ආදායමක් ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාව විසින් වාර්තා කරන ලදී.

2016 මූල්‍ය වර්ෂය තුළ රුපියල් මිලියන 7,953 ක ආයෝජන ආදායමක් ජීවිත අරමුදල විසින් වාර්තා කළ අතර එම කාල පරිච්ඡේදය තුළම රුපියල් මිලියන 8,715 ක ආයෝජන ආදායමක් සාමාන්‍ය අරමුදල විසින් වාර්තා කරන ලදී. කෙසේ වුවද සැප්තැම්බර් හා දෙසැම්බර් මාසවලදී ලිට්ටරෝගුස් ලංකා ලිමිටඩ් හා ලිට්ටරෝගුස් ටර්මිනල් ලංකා (ප්‍රයිවෙට්) ලිමිටඩ් වෙතින් ලැබුණු රුපියල් 6,750 ක අති විශේෂ ලාභාංශ ආදායම පොදු අරමුදලට ඇතුළත් වේ.

ආයෝජන ආදායම් (සාරාංශය)

රු. මිලියන

	2015 මූල්‍ය වර්ෂය		2016 මූල්‍ය වර්ෂය	
	ජීවිත රක්ෂණ අරමුදල	සාමාන්‍ය අරමුදල	ජීවිත රක්ෂණ අරමුදල	සාමාන්‍ය අරමුදල
මූල්‍ය වෙළඳපොළ	201	135	247	109
ස්ථාවර ආදායම				
පොළීය	6,680	837	7,868	1,065
ප්‍රාග්ධන ලාභ	66	25	3	-
සම කොටස්				
ලාභාංශය	1,040	940	757	8,124
ප්‍රාග්ධනය වැඩිවීම	(391)	(124)	(922)	(583)
එකතුව	7,596	1,814	7,953	8,715

ආපසු එවන ලද ලැයිස්තු ගත ආයෝජන කොටස්
2016 මූල්‍ය වර්ෂය

	ලැබීම්	ආපසු එවන ලද ඒ එස් පී අයි
ජීවිත	-4.45%	-9.66%
පොදු	0.68%	-9.66%
එකතුව	-2.70%	-9.66%

4. බෙදා හැරීමේ ප්‍රසාරණය

2016 වර්ෂය ආරම්භවූයේ ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාව සතුව කලාප 17 යටතේ භූගෝලීයව ශාඛා 115 ක් සහ පාරිභෝගික සේවා මධ්‍යස්ථාන 15 ක් පිහිටුවීමත් සමඟය. කෙසේ වුවද, ව්‍යාපාරික පරිමාව පහත නිසා කටුනායක ශාඛාව වසා දැමීමට කළමනාකරණය තීරණයක් ගනු ලැබූ අතර ඒ අනුව පවත්නා මුළු ශාඛා සංඛ්‍යාව 114 කි. හිඟරක්ගොඩ, ඇල්පිටිය සහ කොච්චිකඩේ ශාඛා පාරිභෝගිකයාගේ වඩාත් පහසුව උදෙසා වැඩි පහසුකම් සහිතව නැවත ස්ථානගත කරන ලදී.

එසේම රාගම, පදවි පරාක්‍රමපුර සහ බකමුණ යන ප්‍රදේශවල 2017 මැයි 31 වන දින වනවිට නව ශාඛා විවෘත කිරීමට සැලසුම්කර ඇත.

5. සමායතනික සමාජ වගකීම

2016 නොවැම්බර් 15 වන දින රක්ෂණ සංස්ථාවේ ශිෂ්‍යත්ව යෝජනා ක්‍රමයට ශිෂ්‍යත්ව ලබා දීමේ උත්සවය නෙළුම්පොකුණ රහඹලේදී පැවැත්විණි. සුභපැතුම් ශිෂ්‍යත්වය සඳහා ඉල්ලුම් කරනු ලැබූ දිස්ත්‍රික්ක 25 යේ ජයග්‍රාහකයන්ට ශිෂ්‍යත්ව 300 කට වඩා වැඩි ප්‍රමාණයක් ප්‍රදානය කරන ලදී.

වර්ෂ 2016 නොවැම්බර් 1 වන දින ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාව විසින් දියත්කරන ලද ‘පරිත්‍යාග කිරීමට අමතන්ත’ ව්‍යාපාරය, නොවැම්බර් 30 වන දිනෙන් අවසන්වන කාලයට පෙර සති දෙකක කෙටි කාල පරාසය තුළ ප්‍රතිචාර නොදක්වන ලද ඇමතුම් (miscalls) 500000 කට වැඩි ප්‍රමාණයක් ආකර්ශණය කරමින් කැපී පෙනෙන සාර්ථකත්වයකට පත්විය.

කරුණාව පැතිරවීම සඳහා ස්වකීය කාලයෙන් මිනිත්තු කීපයක් ලබාගෙන මෙම උතුම් ක්‍රියාවට පුද්ගලයන් 500,000 වැඩි ප්‍රමාණයක් වෙත ලඟා වීමට මේ හරහා ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාවට හැකිවිය. ඒ අනුව ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාව විසින් රුපියල් මිලියන පහක මුදල ඉතාමත් අවශ්‍ය **CRRT** යන්ත්‍රය මිලදී ගැනීම සඳහා මහරගම පිළිකා ආයතනය වෙත පරිත්‍යාග කරනු ඇත.

“පිළිකා ආයතනයේ අවශ්‍යතා සහ එහි ප්‍රතිකාර ලබන රෝගීන් පිළිබඳ ආධාරක හස්තයක් සහ දැනුවත් කිරීමක් නිර්මාණය කරමින් ජනතාව ගේ අවධානය ආකර්ෂණය කර ගැනීමට ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාවට හැකිවූ බව පරිත්‍යාග කිරීමට කරන ලද ඇමතුම් සඳහා වන අති විශාල ප්‍රතිචාරය මගින් පෙන්නුම් කරනවා යි” ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාවේ ප්‍රකාශයක් පැවසීය.

පරිත්‍යාග කිරීම් සඳහා ඇමතීමේ ව්‍යාපෘතිය මගින් ඒ සඳහා ජනතාවගේ මැදිහත්වීම ලබා ගැනීම සඳහා “ප්‍රතිචාර නොදක්වන ලද ඇමතුම” පිළිබඳ නව යාන්ත්‍රණය භාවිතා කරන ලදී. ජනතාවට අංක 1357 ට ප්‍රතිචාර නොදක්වන දුරකථන ඇමතුමක් ලබා දීමට හැකිවූ අතර එවැනි ප්‍රතිචාර නොදක්වන සෑම ඇමතුමක් සඳහාම ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාව පිළිකා රෝහලට රු. 10 ක් පරිත්‍යාග කරයි. අමතන්නා විසින් මූල්‍ය දායකත්වය ලබා දීම අවශ්‍ය නොවේ.

පාරිභෝගිකයන්ට වඩා හොඳ සහ කඩිනම් සේවයක් සැපයීම සඳහා හදිසි අනතුරු හානි පරීක්ෂා කරනු ලබන ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාව මෝටර් රථ දෙපාර්තමේන්තුවේ තාක්ෂණික නිලධාරීන්ට සහ ස්වකීය සෞඛ්‍ය හිමිකම් සම්බන්ධීකාරවරුන්ට ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාව විසින් 132 සුසුකි වර්ගයේ යතුරුපැදි ලබාදෙන ලදී. ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාවේ කළමනාකරණය විසින් යතුරු පැදි ලබාදීම මෑතකදී ප්‍රධාන කාර්යාලයේදී සිදුවිය.

දැනට රටේ බරපතල අවධානයට යොමු වී ඇති මාර්ග අනතුරු අවම කිරීමට සහ එහි ප්‍රතිඵලයක් වශයෙන් සිදුවන මරණ සංඛ්‍යාව අඩුකර ගැනීම සඳහා ශ්‍රී ලංකා රුපවාහිනී සංස්ථාව සහ ශ්‍රී ලංකා පොලීසිය මගින් දියත් කරන ලද ප්‍රධාන මාර්ග ආරක්ෂක ව්‍යාපාරයට ශ්‍රී ලංකා රක්ෂණ සංස්ථාව විසින් ශක්තිය ලබාදෙන ලදී.

6. කාර්ය මණ්ඩල සුභසාධනය

කාර්ය මණ්ඩලයේ සාමාජිකයන් රාජකාරි කාලය තුළ පමණක් නොව ඔවුන් විවේකීව සහ පවුල සමග සිටින කාලය තුළ ඉතා හොඳින් සිටින බවට සහතික වීම සඳහා කාර්ය මණ්ඩලය වෙනුවෙන් පහසුකම් සම්ප්‍රදායක් ලබා දීමට කටයුතු කර ඇත. නිවාඩුගත කිරීම සඳහා නිවාඩු නිකේතන, ආයතන ප්‍රවාහන පහසුකම්, මරණ ප්‍රතිලාභ යෝජනා ක්‍රම සහ සේවකයන්ගේ පවුල්වල ළමයින් මෙන්ම අනෙකුත් සාමාජිකයන් සඳහා වන වැඩසටහන් ද මෙයට ඇතුළත් වේ.

ශ්‍රී ලංකන් ගුවන් සේවය

1. 2016/2017 වසර සඳහා මූල්‍ය කාර්යසාධනය

ශ්‍රී ලංකන් ගුවන් සේවයේ 2016/2017 මූල්‍ය වර්ෂය සඳහා මූල්‍ය කාර්යසාධනය පහත වගු අංක 01 මගින් 2016 දෙසැම්බර් 31 වන දිනට සාරාංශකර දක්වා ඇත. විශේෂ අයිතම කීපයක හැර, 2016 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වන මාස 09ක කාලය සඳහා සමාගමේ මූල්‍ය කාර්යසාධනය අයවැය ගත කරන ලද කාර්යසාධනය සැලකූවිට වැඩිවීමක් පෙන්වුම් කෙරේ. සමාගම් මට්ටමින් රුපියල් මිලියන 10237 ක ශුද්ධ මෙහෙයුම් පාඩුවක් වාර්තාවේ. මෙම අගය එම වසර සඳහා අයවැයගත මෙහෙයුම් පාඩුවට වඩා රු.මිලියන 131 (1%) ක් අඩුවේ.

වගු අංක 01 : මූල්‍ය කාර්යසාධනය - 2016/17 මූල්‍ය වර්ෂය (2016 දෙසැම්බර් දක්වා මාස 9)

	2016/17 සත්‍ය අගය (දෙසැම්බර් දක්වා)	2016/17 අයවැය ගත අගය (දෙසැම්බර් දක්වා)	විචලනය (වෙනස)
	රුපියල් මිලියන		
මුළු ආදායම	98979	105651	-6%
මෙහෙයුම් වියදම	(104328)	(110960)	6%
මෙහෙයුම් අලාභය	(5349)	(5309)	-1%
මූල්‍ය පිරිවැය	(4888)	(5059)	3%
සමාගමේ ශුද්ධ අලාභය	(10237)	(10368)	1%
විශේෂ අයිතම	(13721)	(238)	-5652%
ශ්‍රී ලංකන් කේටරින් සමාගම මගින් ලද ලාභාංභය	3095	2000	55%
සමාගමේ ශුද්ධ අලාභය	(20863)	(8606)	-142%

අඩු වූ ඉන්ධන මිල ගුවන් සේවයේ කාර්යසාධනය ඉහල නැංවීමට දායක වූ නමුත් කොළඹ වෙළඳපල සඳහා තරඟකරුවන් විසින් එක්කල අමතර ආසන ධාරිතාව හා ඒ හා අනුබද්ධ ප්‍රධාන වෙළඳපල සමහරක ගුවන් ගමන් ගාස්තු අඩුවීම සමඟ ගුවන් සමාගමේ ආදායම කැපී පෙනෙන ලෙස අඩුවිය.

2. 2016/17 වර්ෂයේදී සියළුම උපායමාර්ගික ව්‍යාපාර ඒකකවල කාර්ය සාධනය කැපීපෙනෙන ලෙස වර්ධනය විය.

ශ්‍රී ලංකන් ගුවන් සමාගම 2016/17 මූල්‍ය වර්ෂයේදී බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන් තොටුපලෙහි බිම් මට්ටමින් සිදුකරනු ලබන මෙහෙයුම් කටයුතු වලින් රු.මිලියන 6025 ක ශුද්ධ ලාභයක් උපයන ලද අතර එය අදාල කාලය තුළ අයවැය හා පසුගිය වසරේ උපයන ලද ලාභය සමඟ සංසන්දනය කිරීමේදී පිළිවෙලින් 20% ක් හා 37% ක ප්‍රගතියක් පෙන්වුම් කරයි.

ශ්‍රී ලංකන් ගුවන් සමාගමට පූර්ණ අයිතිය ඇති අනුබද්ධ ආයතනයක් වන ශ්‍රී ලංකන් කේටරින් ප්‍රයිවට් ලිමිටඩ් 2016 වසර සඳහා රු.මිලියන 3095 ක වාර්ෂික ලාභාංශයක් වාර්තා කරන ලද අතර 2016 දෙසැම්බර් වන විට උපයන ලද ශුද්ධ ආදායම රු.මිලියන 2878 ක් වේ. මෙය පසුගිය මූල්‍ය වර්ෂයට වඩා 20% ක පමණ වැඩිවීමකි.

3. ගුවන් සමාගමේ මෙහෙයුම් සඳහා ප්‍රධාන කාර්යසාධන දර්ශක (2016 දෙසැම්බර් දක්වා)

ප්‍රධාන කාර්යසාධන දර්ශක (KPI)	2016/17 සත්‍ය අගය	2016/17 අයවැය	වෙනස %
මගීන් පැටවුම් සාධකය	79.6%	78.3%	1%
ඒකක වියදම (එක් ආසන කි. මී 1 සඳහා ඇමරිකානු සත)	5.94	6.27	5%
ඒකක ආදායම (ආසන කි.මී. 1 සඳහා - ඇමරිකානු සත)	5.07	5.28	-4%
පටු බඳ ගුවන් යානා උපයෝජනය - දිනක් සඳහා ගුවන් පැය	12.11	13.03	-7%
පුළුල් බඳ ගුවන් යානා උපයෝජනය - දිනක් සඳහා ගුවන් පැය	12.97	12.85	1%

වැඩි වූ තරඟකාරිත්වය හා ප්‍රධාන වෙළඳපල සමඟින් සඳහා ආදායමට බලපාන විනිමය අනුපාතයන් අහිතකර ලෙස වෙනස්වීම හේතුවෙන් සමස්ත වෙළඳපල ඉපයීම් අඩු වුවද සලකා බලන ලද කාලය සඳහා මගී පැටවුම් සාධකය නිරන්තරයෙන්ම අපේක්ෂිත මට්ටම ඉක්මවා තිබේ. ප්‍රවේශ පත්‍ර මිල අඩුවීම නිසා ඒකක ආදායම ඇස්තමේන්තුගත අගයට වඩා අඩුවීම මෙහිලා සානාත්මක බලපෑමක් ඇතිකරනු ලැබීය.

4. ගුවන් ගමන් ජාලය

සමාගම ලාභාදායී හා මූල්‍ය වශයෙන් ඵලදායී ආයතනයක් බවට පත්කිරීමේ ශ්‍රී ලංකා රජයේ අභිලාශය හා අනුකූලව විස්තරාත්මක අධ්‍යයන තුළින් ගුවන් සමාගම සඳහා සුදුසුම අනාගත මාර්ග ජාලය හා වෙළඳපොල උපක්‍රම හඳුනාගැනීමට කටයුතු කර ලදී.

විවිධ ආකෘති (ඉන්ධන මිල වැනි සමහර ක්‍රියාකාරී විචල්‍යයන් අදාළ කරගනිමින්) හරහා අතීතකාලය හා පුරෝකථනය කරන ලද කාර්යසාධනයද නියෝජනය කරමින් කැපී පෙනෙන කාලපරාස 03 ක් සඳහා ගුවන් ගමන් මාර්ග විශ්ලේෂණය කරනු ලැබීය. මෙය පදනම් කරගෙන කෙටි හා මධ්‍ය කාලීන වශයෙන් යථාතත්වයට පත්කිරීමේ හැකියාවක් නැති සමහර උපායමාර්ගික නොවන, ඌණකාර්යසාදිත ගුවන්මාර්ග/වාර ගණන අත්හිටුවීම සිදුවිය. ඒ අනුව යුරෝපා මහාද්වීපය වෙත ගමන් කිරීමට නියමිතව තිබූ ගුවන් ගමන් 2016 නොවැම්බර් මස සිට අත්හිටුවීම පිළිබඳව ගුවන් සමාගම වාර්තා කරනු ලැබීය. මෙයට පැරිසිය, ෆැන්ක්ෆර්ට් හා රෝමය දක්වා වන ගුවන් ගමන් මාර්ග අයත්වේ. (රෝමය දක්වා වන ගුවන් ගමන් 2016 මැයි මස සිට අත්හිටවනු ලැබ තිබේ.) අනුකූල ධනාත්මක දායකත්වය හා වර්ධන විභව්‍යතාවය හේතුවෙන් ලන්ඩන් දක්වා වන ගුවන් මාර්ගය ගුවන් සේවයේ එකම යුරෝපීය ගුවන් මාර්ගය ලෙස දිගටම ක්‍රියාත්මකවේ.

- ශ්‍රී ලංකන් ගුවන් සේවයේ කලාපීය ගුවන් ගමන් ජාලය ශක්තිමත් කිරීමේ උපායමාර්ගික අරමුණ ඇතිව 2016 නොවැම්බර් මාසයේ සිට ක්‍රියාත්මක වන පරිදි මිහින් ලංකා ගුවන් සේවයේ ප්‍රධාන ගුවන් ගමන් මාර්ගද සමාගමේ ගුවන් මාර්ග ජාලය යටතට ගනු ලැබීය. බහරේන්, මස්කට්, ලාහෝර්, මදුරායි, කල්කටාව, ජකර්තා හා සිෂෙල්ස් මෙම නව ගමනාන්ත වලට අයත්වේ. මීට අමතරව විවේකය සඳහා වන ගමනාන්තයක් වශයෙන් ගුවන් ගමන් වාර සඳහා ඇතිවිය හැකි විභවතාවය සලකා ගැන් දූපත්, මාලදිවයින ද සමාගමේ ගුවන් ගමන් ජාලයට ඇතුළත් කර ඇත.
- රියාද් වෙත අමතර ගුවන් ගමන් වාර 2 ක් හා ජෙඩා සඳහා එක් අමතර ගුවන් ගමන් වාරයක් සතිපතා ගුවන් ගමන් වාර ගණනට හඳුන්වාදෙනු ලැබ ඇත.

5. පාරිභෝගික අත්දැකීම් වැඩිදියුණු කිරීම

පාරිභෝගිකයන් සඳහා ලබාදෙන සේවය උසස් කිරීම සඳහා ශ්‍රී ලංකන් ගුවන් සේවය මගින් තාක්ෂණික ව්‍යාපෘති ගණනාවක් ක්‍රියාත්මක කරනු ලැබූ අතර ඉන් ප්‍රධාන ක්‍රියාකාරකම් පහත දැක්වේ.

- i. බහු භාෂා හැකියාවන් (භාෂා 8 ක්) හා පාරිභෝගික පිවිසුම් වැඩිදියුණු කරන ලද ජංගම දුරකථන හා බැඳුණු ශ්‍රී ලංකන් ගුවන් සමාගම නව වෙබ් අඩවිය ආරම්භ කරන ලදී. අරාබි භාෂාවෙන් තොරතුරු සඳහන් විශේෂ වැදගත්කමකින් යුත් එහි පළමු වෙබ් අඩවිය 2016 ජූලි 01 දින දිගින් කරනු ලැබීය. ප්‍රථම වරට විශේෂිත වූ ගුවන් යානා ගොඩබැස්වීමේ පිටු සියළුම ප්‍රධාන මැදපෙරදිග රටවල් සඳහා නිර්මාණය කරනු ලැබීය. ගෝලීය ප්‍රමිතීන්ට අනුකූල අයුරින් උසස්ම තත්වයෙන් නිර්මාණය කර ඇති නව වෙබ් අඩවියට ඕනෑම පරිගණකයක්, ටැබ් හෝ ස්මාට් දුරකථනක් මගින් පිවිසිය හැකි නිසා පාරිභෝගිකයාට ඕනෑම තැනක සිට ඔවුන්ගේ ගුවන් ගමන් පහසුවෙන් කළමනාකරණය කරගත හැක.
- ii. නිතර ගුවන්ගමන්වල යෙදෙන්නන්ට ජංගම උපකරණ හරහා සම්පූර්ණ ගමන් තුලදී සහායවීම සඳහා වැඩිදියුණු කරන ලද විශේෂාංග සහිත "ජංගම ඇප්" (Fly Smiles) මෘදුකාංගයක් ආරම්භ කර තිබේ.

6. ගුවන් යානා ඇණිය

සමාලෝචනයට ලක්වන කාලය තුළ වත්මන් වෙළඳපොළ තත්වයන් හා පාර්ශවකරුවන්ගේ අභිමතාර්ථයන් අනුව A350 - 900 ගුවන්යානා ක්‍රියාත්මක කිරීමේ ශක්‍යතාවය පිළිබඳව ස්වාධීන තක්සේරුකිරීමක් ලබාගැනීම සඳහා පිළිගත් ජාත්‍යන්තර ගුවන්සේවා උපදේශකරුන් දෙදෙනෙකුගේ සේවය ලබාගනු ලැබීය. A350-900 ගුවන්යානා ක්‍රියාත්මක නොකිරීමට සමාගම ගෙන තිබූ තීරණය තහවුරු කරමින් ඒවායේ ආර්ථික ශක්‍යතාවය විශ්ලේෂණය කර එකී ගුවන් යානා ආපසු අලෙවි කිරීම හෝ කල්බදු ගිවිසුම් අවසන් කිරීම මගින් භාවිතයෙන් ඉවත් කිරීමට උපදේශකවරුන් දෙදෙනාම නිර්දේශ කරනු ලැබීය. (ගුවන් සමාගමේ යෝජිත ගුවන් ජාල ව්‍යුහය යටතේ)

A350-900 ගුවන්යානා නැවත අලෙවි කිරීම/ආපසු කල්බදු දීම සඳහා වන විකල්ප ගණනාවක් පිළිබඳව සොයාබැලීමෙන් අනතුරුව ශ්‍රී ලංකන් ගුවන් සමාගම මගින් කල්බදු හිමි සමාගම වන Aercap සමාගම සමඟ පැවති බදු ගිවිසුම අවසන් කිරීමේ පිරිවැය අවම කිරීම සඳහා වන යෝජනා සලකා බලා එකී බදු ගිවිසුම අවසන් කරනු ලැබීය. ඔක්තෝබර් හා නොවැම්බර් මාසවලදී බාරදිය යුතු ගුවන් යානා තුනක් සඳහා සේවය අවසන් කිරීමේ ගිවිසුම 2016 ඔක්තෝබර් මාසයේදී අත්සන් කරනු ලැබීය.

ගුවන් සමාගමට අයත් යානා ඇණියේ අඩු දළ බර (LGW) A330-300 ගුවන් යානා 3 න් එක් යානාවක් (MSN 1604) මාස 6 ක් සඳහා wet lease ක්‍රමය යටතේ 2016 අගෝස්තු සිට පාකිස්ථාන ජාත්‍යන්තර ගුවන් සේවයට (PIA) කල්බදු දෙනු ලැබීය.

7. ශ්‍රී ලංකන් ගුවන් සමාගමේ ආයතනික සමාජ වගකීම්

ශ්‍රී ලංකන් ගුවන් සමාගමේ ආයතනික සමාජ වගකීම් අංශය වන ශ්‍රී ලංකන් කෙයාර්ස් 2016 වසරේ පළමු මාස 6 තුළ වැදගත් ව්‍යාපෘති ගණනාවක් සිදුකර ඇත. ඉන් ප්‍රධාන ව්‍යාපෘති වන්නේ,

- (i) ශ්‍රී ලංකන් ගුවන් සමාගම බස්නාහිර හා සබරගමුව පළාත්වල සිදුවූ ජල ගැලීම නිසා හානියට පත්වූ ප්‍රදේශවල ජනතාවට අවශ්‍ය සහන ලබාදෙනු ලැබීය. මෙහිදී ඔවුන් සඳහා වියළි සලාක, ජල බෝතල් හා ඇඳුම් ලබාදෙන ලදී. පරිත්‍යාග භාරගැනීම සඳහා බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන් තොටුපල පරිශ්‍රයේ පැය 24 පුරා විවෘතව තිබූ එකතු කිරීමේ මධ්‍යස්ථානවලදී දහස් ගණන් සේවකයින් දායකත්වය ලබාදෙනු ලැබීය.
- (ii) ශ්‍රී ලංකන් කෙයාර්ස් දෙවන වරටද ජර්මනියේ හැනෝවර්ග් පිහිටි පාසලක් වන ජිම්නාසියම් ඉෂෙම්හැන්ගින් (gymnasium Isemhagen) සමඟ එක්ව කැබිනිගොල්ලැව මූලික රෝහල සඳහා “රිවර්ස් ඔස්මසිස්” (reverse osmosis) පානීය ජලය පෙරීමේ පද්ධතියක් පරිත්‍යාග කරන ලදී.

8. ගුවන් ගමන් පුහුණුව

ශ්‍රී ලංකා ගුවන් සේවා පාසලේ දෙවන උපාධි ප්‍රදානෝත්සවය 2016 මාර්තු 31 වන දින රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍ය ගරු කබීර් හසීම් මැතිතුමා, ප්‍රවාහන හා ගුවන් සේවා අමාත්‍ය ගරු නිමල් සිරිපාල ද සිල්වා, ශ්‍රී ලංකන් ගුවන් සේවයේ සභාපති අජිත් ඩයස් මයා, ශ්‍රී ලංකන් ගුවන් සේවයේ ප්‍රධාන විධායක නිලධාරී කපිතාන් සුරේන් රත්වත්ත මයා, ගුවන් තොටුපල හා ගුවන් සේවා සභාපති එස්.එස්.එදිරිවීර මයා, ශ්‍රී ලංකා ගුවන් සේවයේ සිවිල් ගුවන් සේවා අධිකාරියේ අධ්‍යක්ෂ පී.පී.ජයවීර මයා ඇතුළු සම්භාවනීය අමුත්තන්ගේ සහභාගිත්ව ඇතිව බණ්ඩාරනායක අනුස්මරණ ජාත්‍යන්තර සම්මන්ත්‍රණ ශාලාවේදී (BMICH) පැවැත්විණි.

මෙහිදී ශිෂ්‍යයන් 300 දෙනෙකු පමණ ගුවන්තොටුපල මගී හැසිරවීම, කැබින් සේවා, වාරිකා හා සංචාරක උපදේශණ සේවා, ගුවන් සේවා කළමනාකරණය හා ඉංජිනේරු තාක්ෂණ සේවා වැනි වෘත්තීය අංශ වලින් උපාධි ලබාගනු ලැබීය.

මිහින් ලංකා

1. මූල්‍ය කාර්යසාධනය

වියදම් හා සැලකුම්වල ගුවන් ගමන් වාර ගණන වැඩිවීම හේතුවෙන් මෙහෙයුම් පිරිවැය වැඩිවුවද ඉන්ධන වියදම අඩුවීමෙන් ගුවන් සමාගමට ප්‍රතිලාභ අත්විය.

ගුවන්යානා ඇණිය සතු යානා නඩත්තුකිරීම හා අළුත්වැඩියාවන් හා පිලිසකර කිරීම් හා සම්බන්ධ අමතර වියදම් සඳහා වන සත්‍ය වියදම් වැඩිවීම හේතුවෙන් ගුවන්යානා නඩත්තු වියදම කැපීපෙනෙන ලෙස වැඩිවිය.

වැඩිවූ ගුවන් ගමන් වාර ගණන හා සැසදීමේදී ගුවන්තොටුපල මගී හැසිරවීමේ ගාස්තු, ගොඩබැස්සවීම, පියාසර කිරීම හා නවතා තැබීම හා කාර්යමණ්ඩලය සඳහා වන වියදම් වැඩිවී තිබේ.

	2015/16	2014/15	% වෙනස
	රු. මිලියන වලින්		
ඉන්ධන හා තෙල්	3,600	4,453	19%
ගුවන්යානා කල්බදු ගාස්තු	1,511	1,359	-11%
ගුවන්යානා නඩත්තු කිරීම	2,914	1,748	-67%
වෙළඳ දැන්වීම් හා ප්‍රවර්ධන කටයුතු	67	86	22%
රක්ෂණ වියදම්	64	63	-3%
ගුවන්තොටුපල මගී හැසිරවීමේ ගාස්තු	1,038	707	-47%
යාත්‍රාකිරීම හා පියාසර කිරීම	262	200	-31%
ගොඩබැස්සවීම හා නවතා තැබීම	297	195	-53%
කාර්යමණ්ඩල වියදම්	888	690	-29%
වෘත්තීමය ගාස්තු	7	9	28%
වෙනත් වියදම්	2,494	2,095	-19%
වෙළඳ, අලෙවිකරණ, හා පරිපාලන වියදම්වල මුළු එකතුව	13,142	11,607	-13%

මූලිකවම ටිකට් හා ටිකට් හා සම්බන්ධ නොවන වෙනත් අනුයාත ආදායම්වල වැඩිවීමක් වාර්තා වී තිබේ.

මූලිකවම විදේශ විනිමය අලාභය අඩුවීම, හා පසුගිය වසරේ පැවති භාණ්ඩාගාර බැඳුම්කර මුදල් බවට පත්කිරීමේදී ලැබූ පොලී ගාස්තු හේතුවෙන් මෙම වර්ෂය සඳහා වන ශුද්ධ මූල්‍ය පිරිවැය පසුගිය වසරට වඩා අඩුවිය.

ඉහත වැඩිවීම හා වැඩිවූ ආදායම් මගින් වසර සඳහා වන හිඟ සැලකිය යුතු ලෙස අඩුකිරීමට හැකිවිය.

	2015/16	2014/15	% වෙනස
	රු. මිලියන වලින්		
ආදායම	11702	10262	14%
විකුණුම් වියදම්	-11487	-10077	-14%
විකුණුම් හා අලෙවිකරණ වියදම්	-1407	-1342	-5%
පරිපාලන වියදම්	-247	-188	-32%
වෙනත් ආදායම්	380	293	30%
මෙහෙයුම් අලාභය	-1059	-1051	-1%
ශුද්ධ මූල්‍ය වියදම	-193	-329	41%
වසර සඳහා අලාභය	-1252	-1381	9%

2. 2015/2016 මූල්‍ය වර්ෂය

මිහින් ලංකා ගුවන් සමාගම 2016 මාර්තු මස අවසන් වන 2015/16 මූල්‍ය වර්ෂය සඳහා කාර්යසාධනයේ සැලකිය යුතු වර්ධනයක් වාර්තා කරනු ලැබීය. අයවැය හිඟ අඩුකරගත් සමාගම එහි මෙහෙයුම් සීමාවේ කැපී පෙනෙන වර්ධනයක් ලබා ඇත.

3. ආදායම් වර්ධනය

ගුවන් සමාගම එහි ආදායම පසුගිය වසරේ ආදායම වූ රු.බිලියන 10.25 සිට රු.මිලියන 11.7 දක්වා 14% කින් ඉහල නංවාගෙන ඇත. අමතර ආසන ප්‍රමාණය හා (වසරින් වසර +9%) හා වැඩිවූ මගීන් ඇතුළු කිරීමේ සාධකය ආදායම් වැඩිවීමට හේතුවිය. වැඩිවූ තරඟකාරිත්වය හමුවේ අභියෝගයක්වූ වෙළඳපල තත්වයන් යටතේ වුවද මගීන් ඇතුළු කිරීමේ සාධකය 2014/15 වසරේ අගය වූ 73% සිට 2015/16 වසරේදී 75% දක්වා වර්ධනය කර ගැනීමට හැකිවිය.

වසර තුළදී බඩු ප්‍රවාහන ආදායමද 41% ක වර්ධනයක් වාර්තා කර තිබේ.

	2015/16	2014/15	% වෙනස
	රු. මිලියන වලින්		
මගීන්	10727	9278	16%
සමාන්‍ය ආදායම	506	647	-22%
අමතර ගමන්මළු	94	71	32%
බඩු ප්‍රවාහන	375	266	41%
සම්පූර්ණ ආදායම	11702	10262	14%

4. මෙහෙයුම් ජාලය

වසර තුළදී ගුවන් සමාගම මගින් යාම් හා ඊම් ගුවන් ගමන් 2,258 ක් ක්‍රියාත්මක කරන ලද අතර වසර අවසානයේ එහි මෙහෙයුම් ජාලයට පහත සඳහන් ගමනාන්ත ඇතුළත්වේ.

- බහරේන්
- බුද්ධගයා, ඉන්දියාව
- චෙන්නායි, ඉන්දියාව
- දකා, බංගලාදේශය
- ජකර්තා, ඉන්දුනීසියාව
- කල්කටා, ඉන්දියාව
- ලාහෝර්, පාකිස්ථානය
- මාලේ, මාලදිවයින
- මස්කට්, ඕමාන්
- මදුරාසි, ඉන්දියාව
- සිෂෙල්ස්
- වරණාසි, ඉන්දියාව

5. 2016/17 මූල්‍ය වර්ෂය

මිහින්ලංකා ගුවන් සේවයේ හා ශ්‍රී ලංකන් ගුවන් සේවයේ ගුවන් ගමන් ඒකාබද්ධ කිරීම සඳහා 2016 දී ශ්‍රී ලංකා රජය ගනු ලැබූ තීරණය අනුව සමාගම් මගින් එහි ගුවන්ගමන් මෙහෙයුම් 2016 ඔක්තෝබර් 31 දින සිට නවතනු ලැබූ අතර සියළු ගුවන්ගමන් මෙහෙයුම් ශ්‍රී ලංකන් ගුවන් සමාගම විසින් භාරගනු ලැබීය.

මෙම කාර්යය සමඟ ශ්‍රී ලංකන් ගුවන් සමාගම මගින් සමාගමේ කල්බදු ගුවන්යානා හතරෙන් තුනක්ම මෙහෙයුම් කටයුතු අවශ්‍යතා පදනම මත පවරාගනු ලැබීය. 1971 අංක 45 දරණ සේවකයින්ගේ සේවය අවසන් කිරීමේ (විශේෂ විධිවිධාන) පනත හා 2003 අංක 12 දරණ පනත මගින් සංශෝධිත පනත යටතේ වැඩිදියුණු කරන ලද රීතියක් මත පදනම්ව මිහින් ලංකා සමාගමේ ඉතිරි සේවකයින් 173 දෙනා සඳහා ස්වේච්ඡා විශ්‍රාම ගැන්වීමේ යෝජනා ක්‍රමයක් (VRS) ලබාදෙනු ලැබීය.

ඒ අනුව ස්වේච්ඡා විශ්‍රාම ගැන්වීමේ යෝජනා ලබාදෙනු ලැබූ සේවකයින් 173 දෙනාගෙන් 168 දෙනෙක් වන්දි ලබාගැනීමට එකඟවී 2016 දෙසැම්බර් 31 දින සිට සමාගමෙන් ඉල්ලා අස්වූහ. ඉතිරි පස්දෙනාගෙන් දෙදෙනෙක් ශ්‍රී ලංකා ගුවන් සේවයට බඳවා ගැනීම සඳහා වෛද්‍ය අනුමැතිය අපේක්ෂාවෙන් සිටින අතර තවත් දෙදෙනෙක් අත්‍යවශ්‍ය සේවා ඉටුකිරීම සඳහා 2017 මාර්තු 31 දක්වා රැඳී සිටින අතර ඉතිරි සේවකයා ශ්‍රී ලංකන් ගුවන් සේවයේ රැකියාව ලබාගැනීමට ඉල්ලුම්කර ඇත.

ස්වේච්ඡා විශ්‍රාම ගැන්වීමේ යෝජනා ක්‍රමය සඳහා රු. මිලියන 176.09 ක් වැය විය. මිහින් ලංකා ගුවන් සේවය 2017 ජනවාරි 01 සිට 2017 මාර්තු 31 දක්වා ක්‍රියාත්මක වූයේ නම් රු.මිලියන 393.30 වියදම් වනු ඇති බවට ගණන් බලා ඇත.

6. 2016 අප්‍රේල් - ඔක්තෝබර් දක්වා කාලය සඳහා කාර්යසාධනය

ඔක්තෝබර් 31 දිනෙන් අවසන් වන මාස 07 ක කාලය සඳහා ශ්‍රී ලංකන් ගුවන් සමාගම රු.බිලියන 8.0 ක ආදායමක් වාර්තා විය. අභියෝගාත්මක වෙළඳපල වාතාවරණයක් යටතේ වුවද ඉහල නැංවූ ධාරිතාව හා වැඩිවූ මගීන් ගොඩවීමේ සාධකය (Load Factor) හේතුවෙන් පසුගිය වසරේ එම කාලය හා සැලකූවිට වැඩිවීමක් පෙන්නුම් කෙරේ.

ගුවන් සේවය මගින් නියමිත වෙලාවන්හිදී ගුවන් ගමන් වාර 1722 ක් ක්‍රියාත්මක කරනු ලැබූ අතර එය පසුගිය වසරේ එම කාලය හා සැසඳීමේදී 50% ක වැඩිවීමකි. 80% ක් වූ මගීන් ගොඩවීමේ සාධකය පසුගිය වසර හා සැලකූවිට 6% ප්‍රමාණයක වැඩිවීමක් වන නමුත් කි.මී. 1 ක් සඳහා මගී ආදායම (RPK) (ඇ.ඩො.වලින්) පසුගිය වසරට වඩා 2% කින් අඩුවී තිබේ.

මෙම කාලය තුළදී ගුවන් සේවය මගින් 476565 ගෙන යනු ලැබීය.

මෙම කාලය තුළ සමාගම ලැබූ පාඩුව රු.මිලියන 522.37 ක් වේ.

සමාගමේ මූල්‍ය වසර 2017 මාර්තු 31 දිනෙන් අවසන් වේ.

හොටෙල් ඩිවලොපර්ස් ලංකා සමාගම (PQ 143)

1. හැඳින්වීම

වර්තමානයේ පූර්ණ වශයෙන් රජයට අයත් සමාගමක් ලෙස ක්‍රියාත්මක හොටෙල් ඩිවලොපර්ස් ලංකා සමාගම සමාගම් පනත හා ආශ්‍රිත ව්‍යවස්ථාවන්ට අනුව අදාලවන සුදුසු අධිකාරියක් හා රජය මගින් පත් කරනු ලැබූ අධ්‍යක්ෂ මණ්ඩලයක් මගින් පාලනය වේ.

හොටෙල් ඩිවලොපර්ස් ලංකා සමාගම සමඟ ඇතිකර ගනු ලැබූ කළමනාකරණ ගිවිසුමක් යටතේ කොළඹ හිල්ටන් හෝටලයේ මෙහෙයුම් කටයුතු හිල්ටන් අන්තර්ජාතික කළමනාකරණ සංස්ථාව (Hilton International Management Corporation-Hilton World Wide) මගින් කළමනාකරණය කරනු ලැබේ.

හොටෙල් ඩිවලොපර්ස් ලංකා සමාගම විසින් මූලිකව රු.බිලියන 5 ක ඇස්තමේන්තුවක් යටතේ කොළඹ හිල්ටන් හෝටලය නවීකරණය කිරීමේ කටයුතු භාරගෙන තිබේ. පියවර වශයෙන් නවීකරණ කටයුතු සිදුකිරීමට ගනු ලැබූ තීරණය හේතුවෙන් රු. බිලියන 6 දක්වා ඉහල ගිය මෙම ප්‍රමාණයෙන් රු. බිලියන 4 ක් ලංකා බැංකුවේ හා සීමාසහිත සම්පත් බැංකුවේ ඒකාබද්ධ ණය මගින් ලබා දේ.

කළමනාකරණ ගිවිසුම අනුව හෝටලයේ මෙහෙයුම් කටයුතු හොඳින් සිදුවන්නේදැයි බැලීම කොළඹ හිල්ටන් හෝටලය අයත්වන සමාගම වශයෙන් හොටෙල් ඩිවලොපර්ස් ලංකා සමාගම හි ප්‍රධාන කාර්යය වේ.

2. මූල්‍ය කාර්යසාධනය

2.1 විස්තීර්ණ ආදායම් ප්‍රකාශය (2016 දෙසැම්බර් මස අවසන් වන මාස 12 සඳහා)

	විගණනය නොකරන මාස 12 2016.12.31 රු.000	විගණනය කරන ලද මාස 09 2015.12.31 රු.000
ආදායම	2,540,680	1,571,704
විකුණුම් වියදම	(440,698)	(280,647)
දළ ලාභය	2,099,982	1,291,057
ආයෝජන ආදායම	26,132	41,957
වෙනත් ලැබීම් හා පාඩු	39,914	40,750
පරිපාලන වියදම්	(1,308,167)	(831,538)
ක්ෂය වීම්	(368,006)	(249,682)
වෙනත් වියදම්	(318,067)	(200,213)
මූල්‍ය වියදම්	(14,365)	(617)

බදු පෙර ලාභය	157,423	91,713
ආදාම් බදු වියදම්	(15,284)	(65,104)
වසර සඳහා ලාභය	142,140	26,609
වෙනත් විස්තීර්ණ ආදායම්		
සේවක සුභසාධක බැඳීම් සඳහා ලැබීම්/(පාඩු)	(5,065)	(9,689)
අදාළ කාලය සඳහා වෙනත් විස්තීර්ණ ආදායම්/(වියදම්), ශුද්ධ බදු	(5,065)	(9,689)
අදාළ කාලය සඳහා මුළු විස්තීර්ණ ආදායම/(වියදම)	137,074	16,920
කොටසක් සඳහා ඉපයුම් - මූලික	0.07	0.01

1-35 දක්වා වන ගිණුම්කරණ ප්‍රතිපත්ති හා සටහන් මෙම මූල්‍ය ප්‍රකාශනවල වැදගත් කොටසකි.

2.2 2016 දෙසැම්බර් 31 දිනට මූල්‍ය තත්වය පිළිබඳ ප්‍රකාශය

	රු.000	
	විගණනය නොකරන ලද 2016.12.31	විගණනය කරන ලද 2016.12.31
වත්කම්		
ජංගම නොවන වත්කම්		
දේපළ, පිරිසත හා උපකරණ	7,449,960	5,038,545
බදුගෙන ඇති ඉඩම්	6,681,237	6,751,945
සිදු කෙරෙමින් පවත්නා ප්‍රාග්ධන කාර්යයන්	201,420	1,313,612
	14,332,617	13,104,102
ජංගම වත්කම්		
භාණ්ඩ වට්ටෝරු/තොග	51,488	38,110
වෙළඳ හා වෙනත් ලැබිය යුතු දෑ	148,843	150,235
අදාළ පාර්ශව මගින් ලැබිය යුතු මුදල්	1,767	163
වෙනත් වත්කම්	194,597	386,311
ජංගම මූල්‍ය වත්කම්	202,661	877,867
මුදල් හා බැංකු ශේෂ	395,105	215,214
	994,461	1,667,900
මුළු වත්කම්	15,327,078	14,772,002

හිමිකම් හා වගකීම්

කොටස් හිමියන්ගේ හිමිකම්

කොටස් අගය	20,466,456	20,466,456
සංචිත	21,896	117,421
එක්රැස්වූ පාඩු	(6,714,327)	(6,946,927)
මුළු හිමිකම්	13,774,025	13,636,950
ජංගම නොවන වගකීම්		
විශ්‍රාම ප්‍රතිලාභ බැඳීම්	125,326	104,524
විලම්භිත බදු වගකීම්	461,017	478,724
	586,343	583,248

ජංගම වගකීම්

වෙළඳ හා වෙනත් ගෙවිය යුතු	614,417	397,145
අදාළ පාර්ශව මගින් ලැබිය යුතු මුදල්	10,598	15,865
ගෙවිය යුතු ආදායම් බදු	1,443	12,377
බැංකු අයිරා	340,250	126,414
මුළු ජංගම වගකීම්	966,708	551,801
මුළු වගකීම්	1,553,051	1,135,049
මුළු හිමිකම් හා වගකීම්	15,327,076	14,772,000

කොටසක් සඳහා ශුද්ධ වත්කම්	6.73	6.66
--------------------------	------	------

3. 2016 වසරේදී ප්‍රධාන කාර්යසාධන දර්ශක (KPI) කරා ළඟාවීමේ ප්‍රගතිය

ඒකාබද්ධ සැලැස්ම අනුව ප්‍රධාන කාර්යසාධන දර්ශක (KPI)	ප්‍රධාන කාර්යසාධන දර්ශක ළඟාකරගැනීමේ ප්‍රගතිය 2015 (%)	ප්‍රධාන කාර්යසාධන දර්ශක ළඟාකරගැනීමේ ප්‍රගතිය 2016 (%)
කාමර ආදායම	112	145
ආහාර හා පාන වලින් ආදායම	90	77 (Note)
මුළු ආදායම	99	97
දළ මෙහෙයුම් ලාභය	98	85
සටහන : දිනය පුරා ක්‍රියාත්මකවන භෝජනාගාරය සම්පූර්ණ කිරීම ප්‍රමාද වූ බැවින් ආහාර හා පාන වර්ග මගින් ලැබූ ආදායම් අඩු විය.		

මූල්‍ය ප්‍රගතිය මූල්‍ය වර්ෂය අප්‍රේල් - මාර්තු සිට ජනවාරි - දෙසැම්බර් ලෙස වෙනස්වීම නිසා 2015 මූල්‍ය වර්ෂය මාස 09 කි.	2015 9 මාසය රු.(000)	2016 12 මාසය රු.(000)
මෙහෙයුම් ආදායම (දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වන වර්ෂය සඳහා)	1,571,704	2,540,704
බදු පෙර ලාභය (දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වන වර්ෂය දක්වා)	91,713	153,192
බදු පසු ලාභය (දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වන වර්ෂය දක්වා)	26,609	137,908
මුළු වත්කම් (දෙසැම්බර් 31 දිනට)	14,772,000	15,337,225
මුළු හිමිකම් (දෙසැම්බර් 31 දින දක්වා)	13,636,951	13,776,527
මුළු වගකීම් (දෙසැම්බර් 31 දින දක්වා)	1,135,049	1,560,698
එක්රැස්වූ පාඩුව (දෙසැම්බර් 31 දිනට, අඛණ්ඩව පාඩු ලබන ආයතන හා අදාලව)	6,946,927	6,711,754
ආයතනික වගකීම් (දෙසැම්බර් 31 දින දක්වා සේවක භාරකාර අරමුදල, සේවක අර්ථසාධක අරමුදල පාරිතෝෂික ආදිය)	7,340	8,803

5.3 වැවිලි හා කෘෂිපාදක කර්මාන්ත

ජනතා වතු සංවර්ධන මණ්ඩලය

1. හැඳින්වීම

1975 දී ක්‍රියාත්මක වූ ඉඩම් ප්‍රතිසංස්කරණ (සංශෝධිත) නීතිය මගින් සමාගම් සතු සියළුම වතු ඉඩම් රජයට පවරා ගනු ලැබීය. වතු ජනසතු කිරීමත් සමඟම පවරා ගනු ලැබූ ඉඩම් කළමනාකරණ ආයතන කිහිපයකටම ලබාදෙනු ලැබූ හෙයින් වතු වල කළමනාකරණය වඩා පුළුල් විය. ජනසතු කිරීමට ප්‍රථම රාජ්‍ය වතු සමාගම මගින් වතු කිහිපයක් කළමනාකරණය කරනු ලැබූ අතර 1972 අංක 11 දරණ රාජ්‍ය කෘෂිකාර්මික සංස්ථා පනත යටතේ ජනතා වතු සංවර්ධන මණ්ඩලය නමින් නව ආයතනයක් පිහිටුවනු ලැබීය. මෙම ආයතන දෙකට අමතරව ජනසතු කරනු ලැබූ වතු කළමනාකරණය කිරීම සඳහා නව ආකාරයේ ආයතන ඇතිකරනු ලැබීය. මෙයට උස වසම (උඩරට සමුපකාර වතු සංවර්ධන මණ්ඩලය) හා ජනවසම (ජනතා වතු සංවර්ධන මණ්ඩලය) අයත් වේ.

2. ජනතා වතු සංවර්ධන මණ්ඩලයේ කාර්යසාධනය - 2016

	2016			2015 සත්‍ය අගය	2015 හා 2016 අතර වෙනස%
	ඇස්තමේන්තුගත අගය	සත්‍ය අගය	වෙනස %		
ආදායම් වපසරිය (හෙක්යාර)					
තේ	3,672	3,672		3,742	
රබර්	496.88	496.88		523	
පොල්	34	34		34	
වගාව					
අමු දළ (කි.ග්‍රෑ.)	9,946,270	5,837,590	-41	8,330,721	-30
නිම් තේ (කි.ග්‍රෑ.)	2,273,400	1,332,599	-41	1,833,315	-27
රබර් (කි.ග්‍රෑ.)	367,490	352,169	-4	267,912	31
පොල් (ගෙඩි)	32,200	58,031	80	31,438	85
හෙක්යාරයක් සඳහා අස්වැන්න (කි.ග්‍රෑ.)					
නිම් තේ (කි.ග්‍රෑ.)	619	363		490	
රබර් (කි.ග්‍රෑ.)	740	709		513	
පොල් (ගෙඩි)	958	1,727		936	

ශුද්ධ විකුණුම් සාමාන්‍ය (රු.)					
තේ	277	304	10	270	
රබර්	249	196	-21	236	
පොල්	28	19	-31	22	
නිෂ්පාදන වියදම (රු.)					
තේ	450	584		497	
රබර්	285	264		305	
පොල්	200	104		165	
ලාභ සීමාව (රු.)					
තේ	-173	-281		-227	
රබර්	-36	-68		-69	
පොල්	-173	-85		-142	

	2016			2015 සත්‍ය අගය	2015 හා 2016 අතර වෙනස %
	ඇස්තමේන්තු ගත අගය	සත්‍ය අගය	වෙනස %		
ආදායම	(රු.)	(රු.)	(රු.)	(රු.)	
තේ	629,267,727	404,455,324	-36	494,520,476	-18
රබර්	91,469,500	68,957,502	-25	63,200,931	9
පොල්	885,500	1,104,509	25	704,286	57
ජන තේ	200,000,000	16,705,202	-92	15,071,522	11
සුළු හෝග වතු	0	3,715,584		11,275,308	-67
එකතුව	921,622,727	494,938,121	-46	584,772,523	-15
විකුණුම් වියදම්					
තේ	1,023,022,084	778,515,510	-24	911,052,472	-15
රබර්	104,704,995	92,916,151	-11	81,620,368	14
පොල්	6,448,249	6,063,178	-6	5,171,919	17
ජන තේ	186,885,938	13,504,680	-93	12,229,975	10
සුළු හෝග වතු	0	2,804,653		1,792,141	57
එකතුව	1,321,061,266	893,804,172	-32	1,011,866,875	-12

දළ මෙහෙයුම් ලාභය / (පාඩුව)					
තේ	-393,754,357	-374,060,186	-5	-416,531,996	-10
රබර්	-13,235,495	-23,958,649	81	-18,419,436	30
පොල්	-5,562,749	-4,958,669	-11	-4,467,633	11
ජන තේ	13,114,062	3,200,522	-76	2,841,547	13
සුළු හෝග වතු	7,036,500	910,930	-87	9,483,167	-90
එකතුව	-392,402,039	-398,866,052	2	-427,094,351	-7
එකතුකලා - වෙනත් වියදම්					
ප්‍රධාන කාර්යාලය - ආදායම	98,905,150	76,650,747	-23	220,696,253	-65
දළ ලාභය/ (පාඩුව)	-293,496,889	-322,215,305		-206,398,098	
අඩුකලා/අමතර වියදම්					
පරිපාලන වියදම්	39,199,088	26,825,392	-32	26,178,859	2
කාර්ය මණ්ඩල වියදම්	74,010,570	105,544,232	43	94,617,948	12
වෙනත් වියදම්	11,538,756	78,132,123	577	76,655,368	2
එකතුව	124,748,414	210,501,747	69	197,452,175	7
මූල්‍ය වියදම් වලට පෙර මෙහෙයුම් ලාභය/පාඩුව	-418,245,303	-532,717,052		-403,850,273	
අඩුකලා: මූල්‍ය වියදම්	29,415,084	31,243,961	6	39,682,028	-21
බදු පෙර ලාභය/ (පාඩුව)	-447,660,387	-563,961,013		-443,532,303	
මෙහෙයුම් ලාභය/ (පාඩුව)	-447,660,387	-563,961,013		-443,532,303	
භාණ්ඩාගාරය		496,179,820		618,500,000	
වසර සඳහා ශුද්ධ ලාභය හා පාඩුව	-447,660,387	-67,781,193		174,967,697	

ශ්‍රී ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාව

1. හැඳින්වීම

1.1 ශ්‍රී ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාව පිහිටුවීම

ශ්‍රී ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාව (SLSPC) 1958 අංක 04 දරණ පනත යටතේ ස්ථාපනය කරනු ලැබීය. පසුව එය 1962 අංක 12 දරණ පනත, 1979 අංක 49 දරණ පනත හා 1985 අංක 34 දරණ පනත මගින් සංශෝධනය විය.

1.2 වගාවන්

මාතලේ/මහනුවර දිස්ත්‍රික්කවල පිහිටි තේ වතු 12 ක් හා ගාල්ල දිස්ත්‍රික්කයේ පිහිටි එක් රබර් වත්තක් ශ්‍රී ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාව මගින් කළමනාකරණය කරන ලද වතු 13 ට ඇතුළත්වේ. භූමි ප්‍රදේශය සැලකූ විට මෙයට තේ හෙක්ටයාර් 3,921.49 හා රබර් හෙක්ටයාර් 127.47 ක ප්‍රමාණයක් අයත්වේ. වනවගා, සුළු හෝග, කැලෑ, අත්හැර දමන ලද/ආර්ථික නොවන භූමි, ගොඩනැගිලි/ගෙවතු/මාර්ග ආදියද ඇතුළත් සම්පූර්ණ බිම් ප්‍රදේශය හෙක්ටයාර් 9,966.19 ක් වේ.

1.3 ප්‍රධාන කාර්යාලය

කොළඹ 01, ආදිපාද විදියේ අංක 11 දරණ ස්ථානයේ පිහිටි ප්‍රධාන කාර්යාලයේ නිලධාරීන් 48 දෙනෙකු සේවයේ යෙදී සිටී. සංස්ථාවේ සභාපති/ප්‍රධාන විධායක නිලධාරී, ක්‍රියාකාරී අධ්‍යක්ෂ හා සාමාන්‍යාධිකාරීවරයාගේ කාර්යාල ප්‍රධාන කාර්යාලය තුළ ඇත.

1.4 ප්‍රාදේශීය කාර්යාලය

සංස්ථාවේ ප්‍රාදේශීය කාර්යාලය පන්විල, ගල්පිහිල්ල රාජ්‍ය වතුයායේ පිහිටා ඇත. නියෝජ්‍ය සාමාන්‍යාධිකාරීවරුන් (වැවිලි) දෙදෙනෙක් ඇතුළු නිලධාරීන් පස්දෙනෙක් මෙම කාර්යාලයේ සේවයේ යෙදී සිටී.

1.5 භූමි ප්‍රමාණය - 2016

සංස්ථාව සතු ඉඩම් වල භූමි ප්‍රමාණ පහත දැක්වේ

- නැවත සිටවන ලද, පැල තවාන් හා වර්ධනය වූ ශාකද ඇතුළුව තේ වතු	-	3,921.49	හෙක්ටයාර්
- රබර්	-	127.47	හෙක්ටයාර්
- ඉන්ධන දැව/දැව	-	1,004.93	හෙක්ටයාර්
- සුළු හෝග	-	991.22	හෙක්ටයාර්
- වෙනත් - ගොඩනැගිලි, මාර්ග, කැලෑ අත්හැර දමන ලද ඉඩම් ආදිය	-	3921.08	හෙක්ටයාර්
- සම්පූර්ණ භූමි ප්‍රමාණය	-	<u>9966.19</u>	හෙක්ටයාර්

1.5.1 තේ

මහනුවර හා මාතලේ දිස්ත්‍රික්කවල පිහිටි තේ වතු වල භූමි ප්‍රමාණය පහත දැක්වේ.

- ක්ලෝනීකරණය කරන ලද තේ වගාව	- 1,137.80 (හෙක්ටයාර්)	- 42.63%
- ඇට වලින් පැල කරන ලද තේ වගාව	- 1,530.94(හෙක්ටයාර්)	- 57.37%
- මුළු ප්‍රමාණය	- 2,668.74(හෙක්ටයාර්)	- 100.00%

1.5.2 තේ භූමි වර්ගීකරණය කිරීම

වගාව සඳහා පිටත වගාකරුවන්ට දෙනු ලැබූ භූමි ප්‍රදේශ ද ඇතුළත්ව "අස්වැන්න ප්‍රමාණය" පදනම් කර ගනිමින් සියළුම වතු සලකා බලා 2016 වසර තුළදී තේ වතු වර්ගීකරණය කරනු ලැබූ අතර විස්තර පහත දැක්වේ.

කාණ්ඩය	අස්වැන්න ප්‍රමාණය	බිම් ප්‍රමාණය - හෙක්ටයාර්
"A" කාණ්ඩය	කි.ග්‍රෑ. 1,000 ට වැඩි	787.77
"B" කාණ්ඩය	කි.ග්‍රෑ. 500-1000	808.78
"C" කාණ්ඩය	කි.ග්‍රෑ. 500 ට අඩු	1,072.19
ආදායම් උපයන මුළු තේ වතු ප්‍රමාණය		2,668.74
වගාව සඳහා පිටත වගාකරුවන්ට දෙනු ලබන තේ වතු ප්‍රමාණය (C කාණ්ඩයේ තේ පැල වගාව)		1,177.93
වගාව සඳහා පිටත වගාකරුවන්ට දෙනු ලැබූ ප්‍රදේශ ද ඇතුළත්ව මුළු භූමි ප්‍රමාණය		3,846.67

1.5.3 රබර්

හෙක්ටයාර් 65.47 කින් යුත් පරිණත වගාව හා හෙක්ටයාර් 8.00 ක ප්‍රමාණයකින් යුත් පරිණත නොවූ වගාව ඇතුළත් ගාල්ල ප්‍රදේශයේ පිහිටි වලහන්දුව රාජ්‍ය වතුයායේ ප්‍රධාන වශයෙන් රබර් වගාකෙරේ. රබර් කිරි අස්වැන්න Messors-Dipped Products Ltd (DPL) වෙත අලෙවි කෙරේ.

1.6 ශ්‍රම බලකාය - 2016.12.31 දිනට

විධායක නිලධාරීන් වතු කාර්ය මණ්ඩලය හා දෛනික වැටුප් ලබන නිලධාරීන් ඇතුළුව සංස්ථාවේ වත්මන් ශ්‍රමබලකාය පහත දැක්වේ.

○ සාමාන්‍යාධිකාරී	01
○ නියෝජ්‍ය සාමාන්‍යාධිකාරී	02
○ ප්‍රධාන කාර්යාලය - විධායක නිලධාරීන් හා කාර්ය මණ්ඩලය	48
○ ප්‍රාදේශීය කාර්යාලයේ කාර්ය මණ්ඩලය	04
○ වතු අධිකාරී හා සහකාර වතු අධිකාරී	26
○ වතු කාර්ය මණ්ඩලය	<u>190</u>
○ උප එකතුව	<u>271</u>
○ වතු වල සිටින දෛනික වැටුප් ලබන සේවකයන්	<u>3,278</u>
○ මුළු එකතුව	<u>3,549</u>

1.6.1 දෛනික වැටුප් ලබන සේවකයින්

3,278 ක ශ්‍රමබලකායක් ශ්‍රී ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාව සතුවේ. (නේවාසික සේවකයින් 3,026 හා නේවාසික නොවන සේවකයන් 252 ක් වශයෙන්)

1.6.2 2016 ජනගහණය

මහනුවර/මාතලේ/ගාල්ල දිස්ත්‍රික්කවල ඇති වතු 13 හි සේවක ජනගහණය 26, 888 ක් පමණ වේ.

1.7 තේ කර්මාන්තශාලා

මහනුවර/ මාතලේ දිස්ත්‍රික්කවල පිහිටි කැලෑබොක්ක, මීඬුලන්ඩි හා රංගල්ල යන තේ කර්මාන්තශාලා 03 හි CTC වර්ගයේ තේ නිපදවේ. මුහුදු මට්ටමේ සිට මීටර් 600 සිට 1000 දක්වා උසින් නකල්ස් කඳු පන්තියේ මෙම තේ කම්හල් පිහිටා තිබේ. නිෂ්පාදනයේ අවසාන නිමවුම් තත්වය ඉහල නැංවීම සඳහා 2016 වසර තුළදී නව යන්ත්‍ර ස්ථාපනය කිරීමට පියවර ගෙන ඇත.

1.7.1 වසා දැමූ තේ කර්මාන්තශාලා

ඉහත සඳහන් ක්‍රියාත්මක තත්වයේ ඇති තේ කර්මාන්තශාලා වලට අමතරව සංස්ථාව සතුව පහත සඳහන් වතු වල අක්‍රිය තේ කම්හල් ඇත. සංස්ථාවේ හා ආයෝජකයන්ගේ අභිවෘද්ධිය සලකා එම තේ කර්මාන්තශාලා පිළිබඳව කටයුතු කළ හැකි ආයෝජකයන් සඳහා කල්බදු දීමට කළමනාකාරීත්වය යෝජනා කරයි.

- කොටගහ රාජ්‍ය වතුයාය රංගල
- දංකන්ද රාජ්‍ය වතුයාය රත්තොට
- ගුමේර රාජ්‍ය වතුයාය තවලන්තැන්න
- හේගල රාජ්‍ය වතුයාය තවලන්තැන්න
- හුන්නස්ගිරිය රාජ්‍ය වතුයාය ඇල්කඩුව
- නිකොලඔය රාජ්‍ය වතුයාය රත්තොට

1.7.2 තේ කර්මාන්තශාලා වල තත්වය උසස් කිරීම

2016 වසරේදී, සංවර්ධන කටයුතු සඳහා මහාභාණ්ඩාගාරය මගින් අමාත්‍යාංශය හරහා ලබාදුන් මූල්‍යාධාර යොදාගෙන දැනට ක්‍රියාත්මක තේ කර්මාන්තශාලා 03 ක් වැඩිදියුණු කරනු ලැබීය. 2016 වසරේදී එම තේ කර්මාන්තශාලා සඳහා වියදම් කරන ලද මුදල් පහත දැක්වේ.

කැලේබොක්ක තේ කර්මාන්තශාලාව, මඩුල්කැලේ	- රු. 14,507,121
මීඩලන්ඩ් තේ කර්මාන්තශාලාව, රත්තොට	- රු. 375,775
රංගල තේ කර්මාන්තශාලාව, රංගල	- රු. 697,650
එකතුව	- රු. 15, 580,546

1.8 ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාවේ සතු වතු වල සිට පිටත තේ කර්මාන්තශාලා වලට අමු දළ සැපයීම

ශ්‍රී ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාව මගින් නිපදවන තේ කොළ සඳහා කොළඹ තේ වෙන්දේසියේ අඩු මිලක් ලැබීම හා දැනට ක්‍රියාත්මක තේ කර්මාන්තශාලා 03 හි අමු දළ සැපයීම සඳහා ප්‍රමාණවත් ධාරිතාවක් නොමැතිවීම නිසා වැඩිවන අමු දළ ප්‍රමාණය මිලදීගන්නන්/පිටත තේ කර්මාන්තශාලා සඳහා සැපයීමට පියවර ගෙන තිබේ. මිලදී ගන්නන්/ පිටත තේ කර්මාන්තශාලා සඳහා අමු දළ සැපයීම 2015 වසරට සාපේක්ෂව 2016 වසරේදී විශාල වශයෙන් වැඩිවී තිබේ. 2015 දී 50% ක් වූ මෙම අගය 2016 වසර වනවිට 71% දක්වා කැපී පෙනෙන ලෙස ඉහල ගොස් තිබේ.

අමු තේ දළ කිලෝ ග්‍රෑම් 1 ක් සඳහා ලැබෙන මුදල වැඩිකර ගැනීම සඳහා ශ්‍රී ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාව කළමනාකාරිත්වය හා අමු දළ මිලදීගන්නන්/තේ කර්මාන්තශාලා හිමියන් සමඟ පැවති සාකච්ඡා වලින් අනතුරුව සතුටුදායක ප්‍රතිඵල ලැබී තිබේ. 2016 පළමු මාස 09 (ජනවාරි සිට සැප්තැම්බර්) දී කිලෝ ග්‍රෑම් 1 ක් සඳහා ලැබුණු රු.53.93 ක මුදල 2016 ඔක්තෝබර් සිට දෙසැම්බර් දක්වා වන අවසාන කාල සීමාව වනවිට රු.75.95 ක සාමාන්‍ය අගයක් දක්වා වැඩිකර ගැනීමට හැකිවිය.

ඉහත මිල වැඩිවීමේදී අමු දළ කිලෝග්‍රෑම් එකක් සඳහා වන මිල රු.22.02 සාමාන්‍ය අගයකින් (රු.75.95 - රු.53.93) ඉහලයාම නිසා 2016 ඔක්තෝබර් සිට දෙසැම්බර් මාසය දක්වා සංස්ථාවේ මුදල් ප්‍රවාහයට රු.මිලියන 23.0 ක පමණ අමතර ආදායමක් එක්කර ගැනීමට හැකිවිය.

2. වතු වල ඇති තේ අස්වැන්න

පසුගිය වසර (2015) හා සැසඳීමේදී 2016 වසර තුළදී නෙලාගත් තේ අස්වැන්නේ අඩුවීමක් දක්නට ලැබෙන අතර එය එම කාලය සඳහා ඇස්තමේන්තුගත ප්‍රමාණයට වඩා අඩු අගයකි. පසුගිය වසරේ අවශ්‍ය පරිදි පොහොර නොයෙදීම හා වෙනත් කෘෂිකාර්මික ක්‍රම සඳහා යොමුවීම් මීට හේතුවිය හැක. කෙසේ වුවද 2016 දී තේ වතු සඳහා පොහොර යෙදීමට සංස්ථාව රු.මිලියන 15.7 ක් වැයකර ඇති අතර තේ වතු වල වල්පැල මර්දනයට හා *Blister Blight* රෝගය පාලනය කිරීමට රසායනික ද්‍රව්‍ය යෙදීම සඳහා තවත් රු.මිලියන 8.9 ක් වැයකර ඇත.

2.1 වතු වල ඇති ගස් කැපීම

2016 වසර තුළදී කපා ගත යුතු ගස් සංඛ්‍යාව ලෙස ඇස්තමේන්තුගත කර තිබූ ගස් 5,205 න් ගස් 1,713 ක් කපාගෙන තිබේ. 2016 වසර තුළදී වතු වල ඇති ශාක කපා විකිණීමෙන් රු.මිලියන 84.3 ක පමණ ආදායමක් ලැබී තිබේ.

3. වාර්ෂික පිරිවැටුම

ආයතනයේ වාර්ෂික පිරිවැටුම රු.මිලියන 550.00 සිට රු.මිලියන 600.00 අතර පරාසයක පවතී. මාසයක කාලයක් සඳහා අවශ්‍ය කරන කාරක ප්‍රාග්ධනය රු.මිලියන 55 - රු.මිලියන 60 ක් අතරවේ.

අමාත්‍යාංශය හරහා ලිඛිතව ඉදිරිපත් කරන ලද ඉල්ලීම් අනුව 2016 වසර තුළදී ආයතනයේ වියදම් සඳහා ප්‍රදානයන් වශයෙන් සංස්ථාවට මූල්‍ය සහාය ලැබී තිබේ. සේවක වැටුප්, කම්කරු වේතන සඳහා අවශ්‍යව තිබූ මූල්‍යාධාර භිභය පියවීම සඳහා 2016 වසර තුළදී SLSPC සඳහා අමාත්‍යාංශය හරහා මහාභාණ්ඩාගාරය මගින් මුදාහැර ඇති මුළු මුදල රු.මිලියන 100.00 කි.

3.1 මූල්‍ය අර්බුදය

වර්තමානයේ පාඩු ලබමින් ක්‍රියාත්මක වන සංස්ථාව වෙළෙඳපල බිඳවැටීම, වතු වල නිෂ්පාදනය අඩුවීම, කෘෂිකාර්මික යෙදවුම් මදකම හා නිෂ්පාදන ක්‍රියාවලිය ඉහල නැංවීම දුර්වලවීම හේතුවෙන් කාරක ප්‍රාග්ධනය උත්පාදනය කර ගැනීමේ මූල්‍ය අර්බුදයට මුහුණදී සිටී.

සංස්ථාව ඉලක්ක හා අරමුණු ළඟාකරගෙන මෙම තත්වයෙන් මිදීම සඳහා පෞද්ගලික රාජ්‍ය සහයෝගීතාවය (PPP), බෝග විවිධාංගීකරණය, අවසාන නිෂ්පාදන සඳහා අගය එකතු කිරීම, අතිරික්ත සේවකයින් වතු වලින් පිටත ඵලදායී ව්‍යාපෘති සඳහා යෙදවීම හා සංස්ථාවේ මූල්‍ය පාලනය වඩාත් හොඳ මහකට ගැනීම යෝජනා කෙරේ.

4. සේවකයින් සඳහා සංස්ථාපිත වගකීම්

4.1 සේවක අර්ථ සාධක අරමුදල/සේවනියුක්තිකයන්ගේ භාර අරමුදල් මණ්ඩලය/ පාරිතෝෂික

ශ්‍රී ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාව මගින් පසුගිය දශක 03 කාලයක් පුරා මුහුණ දී ඇති මූල්‍ය අර්බුදය හේතුවෙන් 2016 නොවැම්බර් අවසානය වන විට සංස්ථාවේ සේවකයින් සඳහා පහත දැක්වෙන පරිදි රු.මිලියන 957.7 ක මුදලක් ගෙවිය යුතුව තිබේ.

සේවක අර්ථ සාධක අරමුදල (EPF/ESPS/CPPS) හා	
සේවනියුක්තිකයන්ගේ භාර අරමුදල් මණ්ඩලය	- රු. මිලියන 788.9
පාරිතෝෂික	- රු. මිලියන 168.7
මුළු මුදල (2016 නොවැම්බර් අවසානය වන විට)	- රු. මිලියන 957.7

5. වෙනත් වගකීම්

සේවක අර්ථසාධක අරමුදල/ සේවානියුක්තිකයන්ගේ භාර අරමුදල් මණ්ඩලය /පාරිතෝෂික ගෙවීම් වැනි ආයතනික වගකීම් හැරුණුවිට 2016 නොවැම්බර් අවසානය වන විට අමු දළ මිලදීගන්නන්, වෙනත් ණයකරුවන්, පොහොර/ රසායන ද්‍රව්‍ය සැපයුම්කරුවන් වෘත්තීය සමිති අනුග්‍රහක මුදල්, වෙනත් ආයතන මගින් ලබාගත් ණය, බැංකු ණය/අයිත සඳහා පොලී ආදිය සඳහා ගෙවිය යුතු තවත් රු.මිලි 340.0 ක ප්‍රමාණයක වගකීම් සංස්ථාව සතුවිය.

6. ප්‍රධාන කාර්ය සාධන දර්ශක

6.1 නිෂ්පාදන වියදම (COP)

අදාළ කාලය සඳහා රු.391.84 ක් ලෙස ඇස්තමේන්තුගත කරන ලද නිෂ්පාදන වියදම (COP) අස්වැන්න අඩුවීම, කම්කරු වේතන ඉහලයාම, පොහොර, රසායන ද්‍රව්‍ය, වැනි යෙදවුම් වියදම් හා වෙනත් වතු හා ආශ්‍රිත වියදම හේතුවෙන් 2016 දෙසැම්බර් අවසානය වන විට රු.443.58 පමණ ඉහල අගයක් ගනු ලැබීය.

6.2 ශුද්ධ අලෙවි සාමාන්‍ය අගය (NSA)

තේ වතු 12 සැලකූවිට 2016 දෙසැම්බර් අග වන විට සම්පූර්ණ ශුද්ධ අලෙවි සාමාන්‍ය අගය (NSA) රු.307.18 වේ. කෙසේ වුවද එම කාලය සඳහා කැලේබොක්ක, මීඩ්ලන්ඩ්, රංගල යන ක්‍රියාත්මක තේ කර්මාන්තශාලා සම්බන්ධයෙන් ඒකාබද්ධ ශුද්ධ අලෙවි සාමාන්‍ය අගය (NSA) අගය රු.327.99 ක් වූ අතර එය බටහිර මධ්‍ය (W/M) උස්මට්ටමේ සාමාන්‍ය අගය වන රු.411.86 ට වඩා අඩු අගයකි. තේ කර්මාන්ත ශාලා වල යන්ත්‍ර ප්‍රමිතියෙන් යුක්ත නොවීම හා අමු කොළ වල තත්වය බාලවීම හේතුවෙන් ඉහත සඳහන් තේ කර්මාන්ත ශාලා 03 මගින් නිපදවන තේ සඳහා කොළඹ තේ වෙන්දේසියේ අඩුමිලක් ලැබීම මීට හේතුවේ. නියමිත කාල පරාසය තුලදී පොහොර නොයෙදීම නිසා අමුකොළවල තත්වය බාලවේ. තවද, ක්‍රියාත්මක තේ කර්මාන්ත ශාලා 03 හි ඇති යන්ත්‍ර නියම තත්වයෙන් නඩත්තු කිරීම සඳහා හා කැඩුණු යන්ත්‍ර සඳහා වෙනත් යන්ත්‍ර ලබාදීමට අරමුදල් නොමැතිකමින් ඒවා හොඳ තත්වයෙන් ක්‍රියාත්මක නොවේ.

6.3 මූල්‍ය ප්‍රකාශන - 2016

2015 සඳහා වාර්ෂික ගිණුම් සම්පූර්ණ කිරීමේදී ඇතිවූ ප්‍රමාදය නිසා සංස්ථාවේ කළමනාකාරිත්වයට 2016 වසර සඳහා මූල්‍ය ප්‍රකාශන ඉදිරිපත් කල නොහැකි තත්වයක් ඇතිවී තිබේ. මූල්‍ය ප්‍රකාශන සම්පූර්ණකර ඇත්තේ 2014 වසර දක්වා වන කාලය සඳහා පමණි.

කෙසේ වුවද 2015 වසරේ පාඩුව වූ රු.මිලියන 180.9 ට සාපේක්ෂව 2016 නොවැම්බර් අවසානය වනවිට රු.මිලියන 134.264 ක ශුද්ධ පාඩුවක් පෙන්නුම් කරන ආදායම් ප්‍රකාශයේ කෙටුම්පතක් මේ සමඟ ඉදිරිපත් කෙරේ.

විස්තරය	2016 (ජන-නොවැ.)	2015 (ජන-නොවැ.)
ප්‍රමාණය- (නිමි තේ) (කි. ග්‍රෑ)	1,252,571	1,520,192
ප්‍රමාණය - රබර් (කි. ග්‍රෑ)	32,278	32,418
ආදායම (රු.)	351,470,408	395,562,829
විකුණුම් පිරිවැය (රු.)	(529,382,234)	(601,145,334)
දළ මෙහෙයුම් ලාභය/අලාභය (රු.)	(177,911,826)	(205,582,505)
වෙනත් ආදායම් (රු.)		
ප්‍රධාන කාර්යාලය (රු.)	33,255,666	36,643,660
වතු (රු.)	98,044,053	76,646,788
සමස්ථ වෙනත් ආදායම් (රු.)	131,299,719	113,290,448
දළ ලාභය/අලාභය (රු.)	(46,612,107)	(92,292,057)
අඩු - වියදම්		
පරිපාලන වියදම් - වතු (රු.)	41,885,325	43,856,360
පරිපාලන වියදම් - ප්‍රධාන කාර්යාලය (රු.)	11,031,079	10,275,111
කාර්ය මණ්ඩල වියදම් - ප්‍රධාන කාර්යාලය (රු.)	28,087,231	25,189,809
මූල්‍ය වියදමට පෙර මෙහෙයුම් ලාභය/අලාභය (රු.)	(127,615,742)	(171,613,337)
අඩු		
මූල්‍ය පිරිවැය - වතු (රු.)	3,411,294	3,490,895
මූල්‍ය පිරිවැය - ප්‍රධාන කාර්යාලය (රු.)	3,236,562	5,853,196
බදු පෙර ලාභය/ අලාභය (රු.)	(134,263,598)	(180,957,428)

7. වතු ප්‍රතිව්‍යුහගත කිරීම

7.1 ව්‍යාපෘති සඳහා අභිමතයන් පලකිරීම

ශ්‍රී ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාව කළමනාකරණය යටතේ ඇති වතු 13 ප්‍රතිව්‍යුහගත කිරීම සම්බන්ධයෙන් අමාත්‍යාංශයේ පැවති සාකච්ඡා වට ගණනාවකට පසු ව්‍යාපෘති සඳහා අයදුම්පත් ඉදිරිපත් කිරීම පිළිබඳව උනන්දුවන ආයෝජකයින්ගෙන් "ව්‍යාපෘති සඳහා අභිමතයන් පලකිරීම" සඳහා රජයේ පුවත්පත්වල දැන්වීම් පලකරනු ලැබීය. එය දැනට ක්‍රියාත්මකව පවතින අතර ලැබී ඇති අයදුම්පත් අධ්‍යක්ෂ මණ්ඩලයේ අනුමැතිය සඳහා අමාත්‍යාංශය හරහා ඉදිරිපත් කර ඇත.

8. ඉලක්ක හා අරමුණු

1. රජය හෝ වෙනත් පුද්ගලයන් විසින් සංස්ථාව වෙත ලබාදී ඇති, පවරාදී ඇති හෝ අත්පත් කරගෙන ඇති කෘෂිකාර්මික හෝ වතු ඉඩම් කළමනාකරණය කිරීම හා එකී ඉඩම්වල උපරිම ඵලදායිතාවය ප්‍රවර්ධනය කිරීම.
2. පවත්නා වගාවන් පුනරුත්ථාපනය කිරීම හෝ බෝග විවිධාංගීකරණය මගින් කෘෂිකාර්මික බෝග සම්බන්ධීකරණය හා කළමනාකරණය කිරීම.
3. එකී ඉඩම්වල පශු සම්පත් නංවාලීම
4. කෘෂිකාර්මික නිෂ්පාදන සැකසීම හා විකිණීම
5. එකී ඉඩම්වල කෘෂිකාර්මික කටයුතු සඳහා පිරියත, උපකරණ හා යන්ත්‍ර ස්ථාපනය කිරීම, නඩත්තු කිරීම හා ක්‍රියාත්මක කිරීම.
6. රජය හෝ වෙනත් පුද්ගලයන් විසින් සංස්ථාව වෙත ලබාදී ඇති, පවරාදී ඇති ව්‍යාපාර කළමනාකරණය කිරීම, පරිපාලනය හා අධීක්ෂණය කිරීම.
7. සංස්ථාවේ ව්‍යාපාර සම්බන්ධයෙන් ලේඛන කටයුතු, ගිණුම්කරණ හා විගණන කටයුතු සිදුකිරීම.
8. වතු ව්‍යාපාර සම්බන්ධයෙන් පුළුල් කළමනාකරණ සේවා සැපයීම
9. එම ඉඩම් මනා ලෙස කළමනාකරණය කිරීම සඳහා අවශ්‍යයයි සැලකෙන එකී ක්‍රියාමාර්ග සිදු කිරීම.
10. සංස්ථාව ක්‍රියාත්මකවීම හා කළමනාකරණය සඳහා අවස්ථානුකූලව වෙනත් ව්‍යාපාර වල යෙදීම

සීමාසහිත ඇල්කඩුව වැවිලි සමාගම

1. හැඳින්වීම

වැවිලි අංශය ප්‍රතිව්‍යුහගත කිරීමේ සැලසුමෙහි කොටසක් ලෙස ශ්‍රී ලංකා රජය විසින් මෙම අංශය පෞද්ගලීකරණය කරනු ලැබූ අතර 1992 ජුනි මාසයේදී ප්‍රාදේශීය වතු සමාගම් 22 ක් ස්ථාපනය කරනු ලැබීය. මෙම අවස්ථාවේදී කලින් රජයට අයත් වූ හා ජනතා වතු සංවර්ධනය මණ්ඩලය/ශ්‍රී ලංකා වැවිලි සමාගම මගින් 53 වසරක කල්බදු ගිවිසුමක් යටතේ පාලනය කරනු ලැබූ මෙම සමාගම්, වතු රජය මගින් පවරා දෙනු ලැබීය. මෙම එක් එක් සමාගම කළමනාකරණය සඳහා වෙනම කළමනාකරණය නියෝජිතයින් පත්කරන ලදී.

කාලයක සිට විශාල වශයෙන් පාඩු ලබන ප්‍රධාන වතු කළමනාකරණ ආයතන වන ජනතා වතු සංවර්ධන මණ්ඩලය (JEDB) හා ශ්‍රී ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාව (SLSPC) සඳහා මූල්‍ය සහාය ලබාදී මහභාණ්ඩාගාරය සඳහා සහනයක් ලබාදීමට හා පෞද්ගලීක අංශයේ කළමනාකාරිත්වය හරහා වැවිලි කර්මාන්තයට නව ශිල්පීය ක්‍රම හා සංකල්ප හඳුන්වාදීමේ පියවරක් වශයෙන් රජය විසින් මෙම තීරණය ගෙන තිබේ. මාතලේ, මහනුවර හා නාවලපිටිය ප්‍රදේශයේ පිහිටා ඇති වතු ගණනාවක්ම මෙම සංකල්පය යටතට නොගැනෙන අතර ශ්‍රී ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාව හා ජනතා වතු සංවර්ධන මණ්ඩලය යටතේ රඳවා ගැනීමට ඉඩදී ඇත. මෙම ප්‍රදේශයේ ඇති වතු බොහොමයක්ම රටේ වෙනත් ප්‍රදේශවල ඇති වැවිලි ප්‍රදේශ හා සන්සන්දනය කිරීමේදී අඩු අස්වැන්නක් ලබාදෙන අසාර්ථක දේපළ ලෙස සැලකීම මීට හේතුවිය හැක.

ආයෝජකයන් අධෛර්යට පත් කරන මෙම අහිතකර හේතු යටතේ වුවද එම වැඩපිළිවෙල යටතේ ස්ථාපිත අවසාන වන 23 වන ප්‍රාදේශීය වැවිලි සමාගම ලෙස ඇල්කඩුව වැවිලි සමාගම 1993 ජූලි 23 වන දින සංස්ථාපිත කරනු ලැබූ අතර අනෙක් ප්‍රාදේශීය වැවිලි සමාගම 22 සමඟ සන්සන්දනය කිරීමේදී එය කුඩාම ඒකකය වේ. ඇල්කඩුව වැවිලි සමාගම 1987 අංක 23 දරණ සමාගම් පනත යටතේ ස්ථාපනය කරනු ලැබූ අතර ශ්‍රී ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාවට අයත් වූ හෝ එමගින් කළමනාකරණය කරනු ලැබූ පහත දැක්වෙන වතු 10 හා කැලේබොක්ක රාජ්‍ය වතු යායේ කොට්ඨාශ 02 අත්පත්කර ගැනීම සඳහා 2007 අංක 07 දරණ නව සමාගම් පනත යටතේ නැවත ලියාපදිංචි කරනු ලැබීය.

ඇල්කඩුව වැවිලි සමාගම ස්ථාපනය කිරීම පිලිබඳව 1993 ජූලි මාසයේ පලකරන ලද අංක 776/93 දරණ අතිවිශේෂ ගැසට් නිවේදනය මගින් ප්‍රකාශයට පත්කරනු ලැබීය. සමාගමේ කොටස් හිමිකාරිත්වය සඳහා ප්‍රවේශවීමේ අයිතිය රජය වෙනුවෙන් භාණ්ඩාගාර ලේකම්වරයා සතුව පවතී.

2. ඇල්කඩුව වැවිලි සමාගම සඳහා මූලික වශයෙන් වෙන්කරන ලද ඉඩම් (1993 ජූලි 23 දිනැති අතිවිශේෂ ගැසට් නිවේදන අංක 776/13)

වත්ත/පිහිටීම	දිස්ත්‍රික්කය	වගාව	සම්පූර්ණ බිම් ප්‍රමාණය හෙක්ටයාර් (සටහන අංක 01)
1. බණ්ඩාරපොල, අලව්ව	මාතලේ	තේ	283.00
2. ඇල්කඩුව, ඇල්කඩුව	මාතලේ	තේ, කරාබුනැටි	447.78
3. හුණුගල, ඇල්කඩුව	මාතලේ	තේ, කරාබුනැටි	264.73
4. පිටකන්ද, මාතලේ	මාතලේ	තේ	520.60
5. රත්වත්ත, උකුවෙල	මාතලේ	තේ, කරාබුනැටි	570.58
6. සෙලාගම, යටවත්ත	මාතලේ	තේ	255.00

7. හපුගස්පිටිය, මිටිහක්ක	මාතලේ	රබර්, කොකෝවා, ගම්මිරිස්	269.33
8. මිල්ලවන, මැල්සිරිපුර	මාතලේ	පොල්, කොකෝවා, රබර් හා ගම්මිරිස්	603.60
9. නාලන්ද, මඩවල උල්පොත	මාතලේ	රබර්, පොල්, ගම්මිරිස්	496.27
10. නෙල ඔල්ල, පිහිම්බුව	කුරුණෑගල	රබර්, කජු හා අඹ	358.00
උප එකතුව			4,068.89
11. කබරගල/පොන්ගල කොට්ඨාශය (කැලේබොක්ක රාජ්‍ය වතු යාය)	මාතලේ	දැව (යුකැලිප්ටස්)	217.00 (සටහන 02)
එකතුව			4,285.89

සටහන - 1

සමාගම් සඳහා කල්බදු දෙන ලද ඉඩම්වල ප්‍රමාණය අංක 776/13 දරණ අති විශේෂ ගැසට් නිවේදනයෙහි සඳහන් නොවන හෙයින් ඉහත දක්වා ඇති තොරතුරු වැවිලි කර්මාන්ත අමාත්‍යාංශය යටතේ ක්‍රියාත්මක වන වතු ප්‍රතිසංස්කරණ ඒකකයේ ඇති තොරතුරු මගින් ගිණුම්කරණ කටයුතු සඳහා උපුටාගනු ලැබීය.

සටහන - 2

කැලේබොක්ක වත්තේ හෙක්ටයාර් 217 ක වපසරියක් සමඟ කබරගල හා පොන්ගල කොට්ඨාශ ආපසු ලබාගෙන ශ්‍රී ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාවට පවරාදෙනු ලැබීය.

2.1 පවතින වගාව අනුව වර්තමාන ඉඩම් ප්‍රමාණය විශ්ලේෂණය කිරීම

විස්තරය	සම්පූර්ණ ප්‍රදේශය (හෙක්ටයාර්)	
තේ		
ඇටවලින් පැල කරන ලද ශාක	407.34	
පටකරෝපිත ශාක	458.44	865.78
රබර්		
ඇටවලින් පැලකරන ලද ශාක	172.64	
බද්ධ කරන ලද ශාක	103.72	276.36
පොල්		315.18
කෝපි		4.26
කොකෝවා		54.26
කරාඤ්ඤාව		6.00
ගම්මිරිස්		14.23
කුරුඳු		2.30
දැව වගාව		42.43
කජු		10.60

වගාව සඳහා පිටත වගාකරුවන්ට ලබාදීමේ සංකල්පය (තේ) ඇටවලින් හැල කරන ලද ශාක පටකරෝපිත ශාක	323.33 16.56	339.89
පරිත්‍යාගවීමට පෙර ඉවත් කිරීම		216.81
හැල තවත්		4.50
සංවර්ධනය සඳහා හඳුනාගත් ඉඩම්		454.59
වෙනත් ප්‍රදේශ (කැලෑ, පතන, ගොඩනැගිලි, අත්හැර දමන ලද ප්‍රදේශ)		1,446.17
සම්පූර්ණ වගා ප්‍රමාණය		4,053.36

2.2 වර්තමාන ශ්‍රම බලකාය විශ්ලේෂණය

කාර්යය	වතු ප්‍රදේශ	ප්‍රධාන කාර්යාලය	මුළු ගණන
විධායක නිලධාරීන්	14	11	25
විධායක නොවන කාර්ය මණ්ඩලයේ	94	11	105
වතු කම්කරුවන්			
ලියාපදිංචි	1,413	-	1,413
තාවකාලික	133	-	133
සම්පූර්ණ සංඛ්‍යාව	1,654	22	1,676


වසර 10 කට පෙර වසා දමන ලද කර්මාන්ත ශාලා 6ක් වර්තමානයේ සමාගම සතිය. ඉන් සමාගම් 4ක් කල්බදු දී ඇති අතර විස්තර පහත දැක්වේ.

කර්මාන්ත ශාලාව	වර්තමාන තත්වය	වෙනත් කරුණු
බණ්ඩාරපොල තේ කර්මාන්ත ශාලාව	පෞද්ගලික සමාගමක් සඳහා කල්බදු දී ඇත.	ගිවිසුම කඩකිරීම නිසා EPLමගින් ආපසු පවරා ගනු ලැබීය.
ඇල්කඩුව තේ කර්මාන්ත ශාලාව	වසා දමා ඇත	
පිටකන්ද තේ කර්මාන්ත ශාලාව	වසා දමා ඇත	
රත්වත්ත තේ කර්මාන්ත ශාලාව	පෞද්ගලික සමාගමක් සඳහා කල්බදු දී ඇත.	කල්බදු කුලී නොගෙවීම නිසා ආපසු ලබාගැනීමට සූදානම්ය.
පන්සලතැන්න තේ කර්මාන්තශාලාව (රත්වත්ත)	පෞද්ගලික සමාගමක් සඳහා කල්බදු දී ඇත.	2013 දී OES පුද්ගලික සමාගමට වසර 30 ක කාලයක් සඳහා කල්බදු දෙන ලදී.
සලාගම තේ කර්මාන්තශාලාව	පෞද්ගලික සමාගමක් සඳහා කල්බදු දී ඇත.	2002 දී රිචඩ් රොබට්ස් පුද්ගලික සමාගමට වසර 30 ක කාලයක් සඳහා කල්බදු දෙන ලදී.


3. භෞතික හා මූල්‍ය කාර්යසාධනය

වැඩසටහන හෝ ව්‍යාපෘතිය	කාර්යසාධනය	මුළු ගණන (මිලියන)	
		ඉලක්ක (මිලියන)	සත්‍ය අගය (මිලියන)
තේ - අමු දළ	ආදායම (රු.)	230.35	163.18
	වියදම (රු.)	315.57	236.87
	ප්‍රමාණය (කි.ග්‍රෑම්.)	3.84	2.54
රබර් - කිරි	ආදායම (රු.)	25.58	16.28
	වියදම (රු.)	37.18	30.30
	ප්‍රමාණය (කි.ග්‍රෑම්.)	0.102	0.076
පොළේ	ආදායම (රු.)	34.04	26.41
	වියදම (රු.)	23.93	19.81
	ප්‍රමාණය (පොළේ ගෙඩි)	1.13	1.36
කොකෝවා	ආදායම (රු.)	3.80	1.33
	වියදම (රු.)	3.05	0.33
	ප්‍රමාණය (කි.ග්‍රෑම්.)	0.0095	0.0014
ගම්මිරිස්	ආදායම (රු.)	5.88	2.35
	වියදම (රු.)	3.53	0.37
	ප්‍රමාණය (කි.ග්‍රෑම්.)	0.0088	0.004820
විවිධ ආදායම්	ආදායම (රු.)	200.64	30.04
ප්‍රාග්ධන වියදම්	වියදම (රු.)	185.759	25.150


3.1 2016 දී හෝග අස්වැන්න ප්‍රස්ථාරමය විශ්ලේෂණය



3.2 2016 දී ආදායම් ඉපයීම ප්‍රස්ථාරමය විශ්ලේෂණය



3.3 2016 වසරේ දරන ලද වියදම් පිළිබඳ ප්‍රස්ථාරමය විශ්ලේෂණය



3.4 මූල්‍ය තත්වය 1993-2015

(රුපියල්)

වර්ෂය	වසර සඳහා මෙහෙයුම් ලාභය/(පාඩුව)	භාණ්ඩාගාර ප්‍රදාන සඳහා ගැලපීම	එකතු වූ ලාභය/ (පාඩුව)
1993	(16,158,428)	-	(16,158,428)
1994	(44,076,870)	-	(60,235,298)
1995	(32,348,831)	-	(92,584,129)
1996	(43,109,305)	-	(135,693,434)
1997	(43,387,199)	-	(179,080,633)
1998	(41,795,687)	-	(220,876,320)
*1999	(5,305,734)	-	(226,182,054)
2000	(16,884,862)	-	(243,066,916)
2001	(32,661,127)	-	(275,728,043)
2002	(72,197,231)	168,072,927	(179,852,347)
2003	(83,139,468)	-	(262,991,815)
2004	(78,472,241)	129,059,000	(212,405,056)
2005	(35,075,378)	122,900,000	(124,580,434)
2006	(49,489,141)	55,000,000	(119,087,479)
2007	(39,331,272)	13,000,000	(145,466,197)
2008	29,490,317	-	(116,180,650)
2009	(62,688,625)	-	(178,869,276)
**2010	(4,965,702)	-	(148,597,533)
2011	(29,733,796)	-	(178,331,329)
2012	(35,168,337)	-	(213,499,666)
2013	(64,949,088)	-	(278,448,754)
2014	(66,227,840)	12,000,000	(336,676,594)
2015	(26,922,929)	175,000,000	(184,599,523)
Total	(736,498,917)	488,031,927	

අ) ගිණුම් සඳහා ගත් භාණ්ඩාගාර ප්‍රදානයන්ගේ සම්පූර්ණ අගය රු.488031,92/- කි.

ආ) කලින් බැංකුකරු වූ සෙලාන් බැංකු සමාගම මගින් අයකළ එකතු වූ පොලිය වූ රු.මිලි. 25.9 කපාහැරීම නිසා 1999 දී පාඩුව අඩුවිය.

ඇ) ** සේවක භාරකාර අරමුදල් මණ්ඩලය මගින් එකතුවූ ණයකර පොලී එකතුවූ ගාස්තු වන රු.මිලියන 35.06 ක වූ එක්රැස්වූ අලාභය කපාහැරීම හේතුවෙන් 2010 දෙසැම්බර් අවසානය දක්වා වන පාඩුව අඩුවිය.

4. 2016 දී මූල්‍ය තත්වය

4.1 2015 කාර්යසාධනය - දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වන වසර සඳහා

	2016	2015
		(රුපියල්)
පිරිවැටුම	211,608,114	279,329,596
දළ ලාභය/ (පාඩුව)	(58,598,981)	(32,656,590)
බදු පෙර ලාභය/ (පාඩුව)	(53,619,210)	(26,922,929)
භාණ්ඩාගාර ප්‍රදාන	75,831,000	175,000,000

4.2 මූල්‍ය තත්වය

		(රුපියල්)
ජංගම නොවන වත්කම්	930,347,329	897,597,079
ජංගම වත්කම්	91,838,919	102,043,243
සම්පූර්ණ වත්කම්	1,024,604,354	999,640,322
ජංගම වගකීම්	427,911,563	469,420,205
කොටස් හිමියන්ගේ අරමුදල	351,580,922	329,369,132
කොටස් අගය	180,000,000	180,000,000

4.3 ප්‍රධාන දර්ශක

කොටස් සඳහා ඉපයීම්/ (පාඩුව) (රු.)	(2.97)	(1.50)
කොටසක් සඳහා ශුද්ධ වත්කම් (රු.)	19.53	18.29

5. භෞතික කාර්යසාධනය - තේ අංශය

5.1 2016 වසර සඳහා වතු මට්ටමින් අමු දළ අස්වැන්න

වත්ත	2016 ජනවාරි සිට දෙසැම්බර්			2015 ජනවාරි සිට දෙසැම්බර්	
	ඇස්තමේන්තු අගය (කි.ග්‍රෑ)	සත්‍ය අගය (කි.ග්‍රෑ.)	ඇස්තමේන්තු අගය හා සත්‍ය අගය අතර %	භෝග අස්වැන්න (කි.ග්‍රෑ.)	2016 හා 2015 අතර %
බණ්ඩාරපොල	475,000	276,566	58%	404,335	68%
ඇල්කඩුව	650,000	403,230	62%	695,268	58%
හුණුගල	420,000	273,350	65%	341,314	80%
පිටකන්ද	1,166,636	729,521	63%	1,095,869	67%
රත්වත්ත	725,000	421,183	58%	753,551	56%
සිලාගම	400,000	244,980	61%	354,015	69%
මුළු අගය	3,836,636	2,348,830	61%	3,644,352	64%

5.1.1 2016 වසර සඳහා පිටත වගා කරුවන්ට දීමේ ආකෘතිය අනුව අමු දළ අස්වැන්න

වත්ත	2016 ජනවාරි සිට දෙසැම්බර්			2015 ජනවාරි සිට දෙසැම්බර්	
	ඇස්තමේන්තු අගය (කි.ග්‍රෑ.)	සත්‍ය අගය (කි.ග්‍රෑ.)	ඇස්තමේන්තු අගය හා සත්‍ය අගය අතර %	හෝඟ අස්වැන්න (කි.ග්‍රෑ.)	2016 හා 2015 අතර %
බණ්ඩාරපොල	12,000	4,839	40%	9,971	49%
ඇල්කඩුව	30,000	15,247	51%	26,150	58%
භූඡූගල	20,000	9,437	47%	11,260	84%
පිටකන්ද	177,000	68,071	38%	165,774	41%
රත්වත්ත	125,000	58,529	47%	88,205	66%
සීලාගම	75,000	36,512	49%	61,661	59%
එකතුව	439,000	192,635	44%	363,021	53%

5.1.2 2016 වසර සඳහා සමාගමේ මුළු තේ දළ අස්වැන්න

වත්ත	මෙම කාලපරාසය			පසුගිය කාලපරාසය	
	ඇස්තමේන්තු අගය (කි.ග්‍රෑ.)	සත්‍ය අගය (කි.ග්‍රෑ.)	ඇස්තමේන්තු අගය හා සත්‍ය අගය අතර %	හෝඟ අස්වැන්න (කි.ග්‍රෑ.)	2016 හා 2015 අතර %
බණ්ඩාරපොල	487,000	281,405	58%	414,306	68%
ඇල්කඩුව	680,000	418,477	62%	721,418	58%
භූඡූගල	440,000	282,787	64%	352,574	80%
පිටකන්ද	1,343,636	797,592	59%	1,261,643	63%
රත්වත්ත	850,000	479,712	56%	841,756	57%
සීලාගම	475,000	281,492	59%	415,676	68%
එකතුව	4,275,636	2,541,465	59%	4,007,373	63%

5.1.3 2016 වසර සඳහා තේ වතු වශයෙන් හෙක්ටයාරයකින් නිපදවූ තේ නිෂ්පාදනය

වර්ෂ	හෝඟ අස්වැන්න (කි.ග්‍රෑ)		හෙක්ටයාරයකට අස්වැන්න	
	සත්‍ය අගය	සත්‍ය අගය	සත්‍ය අගය	සත්‍ය අගය
	2016 ජන.සිට දෙසැ.	2015 ජන.සිට දෙසැ.	2016 ජන.සිට දෙසැ.	2015 ජන.සිට දෙසැ.
බණ්ඩාරපොල	276,566	404,335	645	942
ඇල්කඩුව	403,230	695,268	390	673
භූඤ්ඟල	273,350	341,314	650	812
පිටකන්ද	729,521	1,095,869	876	1,190
රත්වත්ත	421,183	753,551	546	979
සිලාගම	244,980	354,015	699	1,011
එකතුව	2,348,830	3,644,352	613	928

5.2 භෞතික කාර්යසාධනය - වෙනත් හෝඟ

5.2.1 රබර් (රබර් කිරි) අංශය

වර්ෂ	2016 ජනවාරි සිට දෙසැම්බර්			2015 ජනවාරි සිට දෙසැම්බර්	
	ඇස්තමේන්තු අගය (කි.ග්‍රෑ)	සත්‍ය අගය (කි.ග්‍රෑ.)	ඇස්තමේන්තු අගය හා සත්‍ය අගය අතර %	හෝඟ අස්වැන්න (කි.ග්‍රෑ.)	2016 හා 2015 අතර %
හඳුගස්පිටිය	30,000	24,127	80%	28,098	86%
මිල්ලවාන	5,300	9,039	171%	8,546	106%
නාලන්ද	67,000	42,859	64%	45,443	94%
එකතුව	102,300	76,025	74%	82,087	93%

5.2.2 පොල් අංශය

වර්ෂ	2016 ජනවාරි සිට දෙසැම්බර්			2015 ජනවාරි සිට දෙසැම්බර්	
	ඇස්තමේන්තු අගය (ගෙඩි)	සත්‍ය අගය (ගෙඩි)	ඇස්තමේන්තු අගය හා සත්‍ය අගය අතර %	හෝඟ අස්වැන්න (ගෙඩි)	2016 හා 2015 අතර %
හඳුගස්පිටිය	12,000	11,641	97%	3,116	374%
මිල්ලවාන	1,140,000	1,297,334	114%	915,215	142%
නාලන්ද	72,500	50,583	70%	51,317	99%
එකතුව	1,224,500	1,359,558	111%	969,648	140%

සීමාසහිත කුරුණෑගල වැවිලි සමාගම

1. හැඳින්වීම

කුරුණෑගල වැවිලි සමාගම 1982 අංක 17 දරණ සමාගම් පනත මගින් ස්ථාපිත කරන ලද අතර 1987 අංක 23 දරන රාජ්‍ය සංස්ථා හෝ ආණ්ඩුවට අයත් ව්‍යාපාර ආයතන පොදු සමාගම් බවට පරිවර්තනය කිරීම යටතේ 1992 ජූනි 18 දින ජනතා වතු සංවර්ධන මණ්ඩලය විසින් පාලනය කරන ලද ඉඩම් ඒකාබද්ධ කර පූර්ණ වශයෙන් රජය සතු සමාගමක් ලෙස මෙම සමාගම පිහිටුවන ලදී. 1992.06.18 සිට 2004.12.31 දින දක්වා කුරුණෑගල වැවිලි සමාගම පෞද්ගලික කළමනාකරණ නියෝජිතයෙක් විසින් පාලනය කරන ලදී.

වසර 13 කට ආසන්න කාලයක් තිස්සේ පෞද්ගලික කළමනාකරණ නියෝජිත විසින් ක්‍රියාත්මක කරන ලද දුර්වල කළමනාකරණ භාවිතයන් හේතුවෙන්, 2005 ජනවාරි 01 වන දින සිට වැවිලි කර්මාන්ත අමාත්‍යාංශයේ විෂය පථය යටතේ සමාගමේ කළමනාකාරීත්වය එවක පැවති රජය විසින් භාර ගන්නා ලදී.

කුරුණෑගල වැවිලි සමාගම අමාත්‍යාංශ ගණනාවක් යටතේ ක්‍රියාත්මක වී ඇති අතර 2015 සැප්තැම්බර් 21 දින සිට රාජ්‍ය ව්‍යවසාය සංවර්ධන අමාත්‍යාංශයේ විෂය පථයට යටත් කොට ඇත.

ප්‍රධාන වශයෙන් පොල් සහ රබර් නිෂ්පාදනය කරනු ලබන සමාගමක් ලෙස කුරුණෑගල වැවිලි සමාගම එහි කළමනාකරනය රාජ්‍ය අංශයට පවරා ගැනීමේ සිට ලාභදායී ලෙස ක්‍රියාත්මක වූවා පමණක් නොව අඛණ්ඩව 03 වන වරටත් ජාතික මට්ටමේ රන් සම්මානය දිනා ගැනීම, අඛණ්ඩව 04 වන වරටත් විශාල පරිමාණයේ නිෂ්පාදක (වැවිලි) සඳහා රන් සම්මානය දිනා ගැනීම හා 2015 වසරේ ශ්‍රී ලංකා ජාතික වාණිජ මණ්ඩලය විසින් සංවිධානය කරන ලද ජාතික ව්‍යාපාර විශිෂ්ඨතා සම්මාන - 2015 දී වැවිලි සහ කෘෂි ව්‍යාපාර සඳහා වන රිදී සම්මානය දිනා ගැනීම මගින් රටේ කෘෂි ව්‍යාපාර ක්ෂේත්‍ර ඉතිහාසයේ නව සන්ධිස්ථානයක් ලකුණු කරමින් ව්‍යාපාර කළමනාකරණය තුළ කැපී පෙනෙන සාර්ථකත්වයක් ඇතිව රාජ්‍ය ව්‍යවසායන්ට ද පෞද්ගලික ව්‍යවසායන් සමඟ තරග කළ හැකි බව පෙන්වා දී ඇත.

පොල්, රබර් සහ වාණිජ හෝග සම්බන්ධ වැවිලි කළමනාකරණ සහ කෘෂි ව්‍යාපාර විෂය ක්ෂේත්‍රය යටතේ කුරුණෑගල වැවිලි සමාගම විසින් 2015 වසරේ දී ශ්‍රී ලංකා ප්‍රමිති ආයතනයේ SLS ISO 9001:2008 සහතිකය ලබාගෙන ඇත.

2. සමාගමේ මානව ප්‍රාග්ධනය

සේවක සංඛ්‍යාව			
	ප්‍රධාන කාර්යාලය	වතු	එකතුව
විධායක නිලධාරීන්	10	22	32
ලිපිකරු හා සමාන්තර ශ්‍රේණි	28	116	144
සුළු සේවක හා සමාන්තර ශ්‍රේණි	19	35	54
මුරකරුවන් සහ දෛනික වැටුප් ලබන සේවකයින්	0	938	938
එකතුව	57	1,111	1,168

3. ඉඩම් ව්‍යාප්තිය

කුරුණෑගල, ගම්පහ, අනුරාධපුර යන දිස්ත්‍රික්ක 03ක් තුළ පැතිරුණු වතුයායන් 08 ක් කුරුණෑගල වැවිලි සමාගමට අයත්ය. 1992 වසරේ දී හෙක්ටයාර 6,555.03 ක ඉඩම් ප්‍රමාණයක් සමාගමට හාර දී ඇති අතර ව්‍යවස්ථාපිත නිශ්චයන්, රාජ්‍යමය/මහජන සහ වෙනත් අභිප්‍රායන් සඳහා හෙක්ටයාර 1,438.88 (22%) ක් අත්සතු වීම හේතුවෙන් වර්තමානයේ සමාගම සතුව ඇත්තේ හෙක්ටයාර 5,116.15 ප්‍රමාණයක් පමණි. සමාගමේ ඉඩම් ව්‍යාප්තිය පහත දැක්වේ.

වත්ත	පොල් (හෙක්ටයාර)	රබර් (හෙක්ටයාර)	වෙනත් වගා (හෙක්ටයාර)	වගා නොකළ (හෙක්ටයාර)	මුළු ප්‍රමාණය (හෙක්ටයාර)
අත්තනගල්ල	442.10	118.99	44.70	97.40	703.19
දඹදෙණිය	398.14	-	11.05	52.99	462.18
දොඩන්ගස්ලන්ද	445.92	26.09	54.10	272.72	798.83
හිරියාය	766.70	-	78.30	135.21	980.21
කටුගම්පොල	606.92	-	0.20	12.01	619.13
කුරුණෑගල	525.93	12.80	-	17.07	555.80
මහයාය	354.47	72.74	7.85	11.20	446.26
නාරම්මල	457.31	3.79	28.70	60.75	550.55
එකතුව	3,997.49	234.41	224.90	659.35	5,116.15
%	78.13	4.58	4.40	12.89	

4. හෝග විවිධාංගීකරණය

ඉඩම් වල ඵලදායීත්වය වර්ධනය කිරීම සඳහා 2006 වර්ෂයේ සිට උද්‍යාන හෝග සහ කුළු බඩු වගාව තුළින් අමතර හෝග වගාව ව්‍යාප්ත කර ඇත.

ප්‍රභේදය	පැළ ගණන	ප්‍රමාණය (අක්කර)	ප්‍රභේදය	පැළ ගණන	ප්‍රමාණය (අක්කර)
පුවක්	7,420	10.01	දෙහි	1,100	2.23
අලිගැටපේර	415	5.60	අඹ	2,823	38.10
කජු	17,009	229.54	මැංගුස්	50	0.68
කුරුඳු	207,944	82.21	මඤ්ඤොක්කා	29,200	3.94
කොකෝවා	9,568	19.37	සාදික්කා	250	1.60
කෝපි	1,180	1.59	පැපොල්	400	0.81
චූරුගත් ෆාට්	1,073	2.89	ගම්මිරිස්	31,778	36.76
මුරුංගා	782	1.58	අන්තාසි	24,000	2.78
දුරියන්	3,035	40.96	රඹුටන්	4,031	54.40
පේර	947	2.55	අනෝදා	250	1.00
කොස්	3,789	51.13			
මුළු ප්‍රමාණය					1,456.66

5. මූල්‍ය සහ මෙහෙයුම් ප්‍රගතිය

5.1 ආදායම් සහ අනෙකුත් මෙහෙයුම් ආදායම්

2016 වසර සඳහා සමාගමේ ආදායම රුපියල් මිලියන 472 ක් (2015 - රු.මි. 492) ක් වන අතර වසරේ වෙනත් මෙහෙයුම් ආදායම් රුපියල් මිලියන 97 (2015 - රු.මි. 122) කි. පොල් ආදායම රු.මි. 29 කින් හා රබර් ආදායම රු.මි. 0.7 කින් පහත වැටී ඇති අතර වෙනත් හෝග ආදායම් රු.මි. 9 කින් වැඩිවී ඇත. පසුගිය වසරට සාපේක්ෂව පොල් නිෂ්පාදනය වැඩි වී ඇතත් මෙම වසරේ ශුද්ධ විකුණුම් අනුපාතය ගිය වසරට වඩා බෙහෙවින් පහත වැටී ඇත. 2016 වසරේ දී පොල් ගෙඩියක් සඳහා සාමාන්‍ය ශුද්ධ විකුණුම් මිල අනුපාතය රු. 24.71 වූ අතර එය 2015 වසරේ දී රු. 31.21 ක් විය.

මුළු ආදායමෙන් 72% ක් (2011 – 2015 අනුපාතය) සපුරනු ලබන පොල්, සමාගමේ ප්‍රධානතම ආදායම් මාර්ගය වේ. රබර් (10% - 2011 – 2015 අනුපාතය), අතුරු හෝග, පොල් කඳන් ඇතුළු දැව සහ සුළු ආදායම් මූලාශ්‍ර (18% - 2011 - 2015 අනුපාතය) අනෙකුත් ආදායම් මූලාශ්‍ර වේ.

5.1.1 පොල්

2016 වසරේ කුරුණෑගල වැවිලි සමාගමේ පොල් නිෂ්පාදනය පොල් ගෙඩි මිලියන 16.6 ක් ඉක්මවන අතර පසුගිය වසරේ මිලියන 14.07 ක් වූ පොල් නිෂ්පාදනයට සාපේක්ෂව එය 18% ක වර්ධනයකි. වැඩි දියුණු කළ කෘෂිකාර්මික පිළිවෙත් හා කළමනාකරණ ක්‍රමවේදයන් නිෂ්පාදනයේ වර්ධනය සඳහා හේතුවී ඇත.

5.1.2 රබර්

පසුගිය වසර 05 ක කාලය තුළදී අඛණ්ඩව පහත වැටී තිබූ රබර් නිෂ්පාදනය 2016 වසරේ දී 2% කින් වර්ධනය වී ඇත.

5.1.3 වෙනත් හෝග

මුළු ආදායමෙන් 6% ක් පමණ වෙනත් හෝග මගින් සැපයේ. කි.ග්‍රෑ. 22,943 වන මෙතෙක් වැඩිම කපු නිෂ්පාදනය 2016 වසරේ දී වාර්තා වී ඇති අතර එය වටිනාකමින් රුපියල් 6,122,982/- කි. එමෙන්ම මෙතෙක් වාර්තා වූ වැඩිම රඹුටන් නිෂ්පාදනය ද මෙම වසරේ ලැබූ අතර 1,995,312 ක රඹුටන් ප්‍රමාණයේ වටිනාකම රු. 6,151,698/- කි.

පාරිභෝජ්‍ය ජෛව වත්කම් (දැව ශාඛ) සාධාරණ අගයට තක්සේරු කිරීමෙන් අත්වූ ප්‍රතිලාභය පසුගිය වසරට සාපේක්ෂව රුපියල් මිලියන 24 ක අඩුවීමක් පෙන්නුම් කරන අතර ජෛව වත්කම් ඇගයීමේදී අනෙකුත් මෙහෙයුම් ආදායම්හි පහත වැටීම එම අඩුවීම පිළිබිඹු කරයි.

6. බදු පෙර ලාභය සහ වර්ෂය සඳහා වූ ලාභය

මෙම වර්ෂය සඳහා වන ලාභය 18% කින් අඩුවන විට බදු පෙර ලාභය 15% කින් අඩු වී ඇත. ලාභය අඩුවීම සඳහා සමාගමේ ආදායම සහ වෙනත් ආදායම්හි අඩුවීම බලපා ඇත. පරිපාලනමය හා පොදු වියදම් රු.මි. 13.3 ක සැලකිය යුතු අගයකින් අඩු වී ඇත. පොලී ආදායම රු.මි. 12.3 කින් වැඩිවීම හා මූල්‍ය පිරිවැය රු.මි. 01 කින් අඩුවීම හේතුවෙන් ශුද්ධ මූල්‍ය ආදායම රු.මි. 13.4 කින් වැඩි වී ඇත.

7. මූල්‍ය තත්වය

දේපළ අත්කර ගැනීම සඳහා රු.මි. 100 කට වඩා වැඩි මුදලක් ආයෝජනය කරන ලද අතර ප්‍රධාන වශයෙන් එළඳරණ ජෛව වත්කම් (නව වගා ඇති කිරීම හා නොමේරූ වගා නඩත්තු කිරීම), දේපළ පිරිසිදු හා උපකරණ සඳහා මුදල් ආයෝජනය කෙරිණි. 2016 වසර අවසානය වන විට සමාගමේ පවතින ජංගම වත්කම් රු.මි. 655 ක් වන අතර ඉන් රු.මි. 450 ක් කෙටි කාලීන ආයෝජන වලින් යුක්ත වේ. 2015 දී සමාගමේ පැවති ජංගම වත්කම් රු.මි.586 ක් වූ අතර ඉන් රු.මි. 415 ක් කෙටි කාලීන ආයෝජනයන්ය. සමාගමේ ජංගම වගකීම් රු.මි. 06 කින් පමණක් වැඩි වී ඇත. සමාගමේ ප්‍රාග්ධන සංචිත රු.මි. 136 කින් වැඩි වී ඇත. 2015 මූල්‍ය වර්ෂය සඳහා රු.මි. 35 ක් වූ ලාභාංශ තවමත් ගෙවිය යුතුව ඇති අතර එම වටිනාකම ද ඇතුළත්ව ලාභාංශ ලෙස මහා භාණ්ඩාගාරයට අද වන විට ගෙවා ඇති ප්‍රමාණයේ එකතුව රු. මි. 310 කි.

සීමාසහිත හලාවත වැවිලි සමාගම

1. හැඳින්වීම

හලාවත වැවිලි සමාගම 1992 ජුනි 18 දිනැති අංක 719/15 දරණ ගැසට් පත්‍රය අනුව 1982 අංක 17 දරන සමාගම් පනත යටතේ රජයට අයත් සමාගමක් ලෙස ස්ථාපිත කර ඇත. මෙම සමාගම 1987 අංක 25 දරණ රාජ්‍ය සංස්ථා භෝ රජයට අයත් ව්‍යාපාර රාජ්‍ය සමාගම් බවට පත්කිරීමේ පනත මගින් පෞද්ගලික සමාගමක් බවට පත්කරනු ලැබීය. පසුව එම සමාගම 2007 අංක 07 දරණ පනත මගින් PB 703 යටතේ නැවත ලියාපදිංචි කර තිබේ.

මෙම ගැසට් නිවේදනය අනුව පුත්තලම දිස්ත්‍රික්කයේ ඇති සියළුම වැවිලි සමාගම් සතු දේපල උදා: ජනතා වතු සංවර්ධන මණ්ඩලයට අයත් වතු සියල්ල, හලාවත වැවිලි සමාගම වෙත පවරාදෙනු ලැබීය. ඉන්පසුව ජනතා වතු සංවර්ධනය මණ්ඩලය හා හලාවත වැවිලි සමාගම වසර 53 ක කාලයක් සඳහා කල්බදු ගිවිසුමකට එළඹ තිබේ.

2. මූල්‍ය කාර්ය සාධනය - 2016


	2016	2015
	රු.	රු.
අයහාරය	383,089,914	399,365,998
විකුණුම් පිරිවැය	(237,016,830)	(250,617,694)
දළ ලාභය	146,073,084	148,748,305
වෙනත් මෙහෙයුම් ආදායම් සහ ලැබීම්	61,162,648	78,274,685
පරිපාලන වියදම්	(102,587,457)	(106,517,139)
වෙනත් මෙහෙයුම් වියදම්	(6,058,872)	(13,492,529)
මෙහෙයුම් තුළින් ජනනය වූ ලාභය	98,589,402	107,013,322
මූල්‍ය ආදායම	12,470,842	9,803,760
මූල්‍ය පිරිවැය	(32,073,496)	(31,034,573)
මූල්‍ය වත්කම් මත හානි කරන අලාභය		
බදු පෙර ලාභය	78,986,748	85,782,509
බදු වියදම් (වෙන්කිරීම්)	(12,481,372)	(9,610,612)
වර්ෂයේ ලාභය	66,505,377	76,171,897
වෙනත් විස්තීර්ණ ආදායම්	1,091,543	2,761,980
වර්ෂයට මුළු විස්තීර්ණ ආදායම්, ශුද්ධ බදු	67,596,920	78,933,877
කොටසක ඉපයුම	3.33	3.81

3. 2016 අයවැය අනුව ක්ෂේත්‍ර ක්‍රියාකාරකම්වල කාර්යසාධනය

ක්‍රියාකාරකම	ඒකකය	භෞතික ප්‍රගතිය		වාර්ෂික ඇස්තමේන්තු අනුව නිමකරන ලද %	
		2016/12/31 දක්වා සත්‍ය අගය	වාර්ෂික ඇස්තමේන්තුව		
වල් මර්ධනය	අතින් (තෙවරක්)	හෙක්ටයාර	3,283.62	3,609.97	91%
	රසායනික ද්‍රව්‍ය භාවිතය (දෙවරක්)	හෙක්ටයාර	1.28	35.00	4%
	යාන්ත්‍රික	හෙක්ටයාර	1,592.06	2,184.52	73%
හැරෝ කිරීම		හෙක්ටයාර	399.86	502.61	80%
පොහොර යෙදීම	නයිට්‍රජන්, පොටෑසියම්, පොස්පරස් පොහොර	ගස්	92,303	300,867	31%
	ඩොලොමයිට්	ගස්	297,222	312,113	95%
	Y.P.M. පොහොර (දෙවරක්)	ගස්	3,179	8,804	36%
	කාබනික පොහොර (දෙවරක්)	ගස්	7,361	7,106	104%
පොල්ලෙලි වැලඳීම		වලවල්	9,290	14,700	63%
පාළු සිටුවීම/අඩුපිරවීම		පැල	1,232	2,634	47%
කානු කැපීම	නව	මීටර්	4,810	10,000	48%
	වැලි ඉවත්කිරීම	මීටර්	4,131	13,000	32%
වැට ගැසීම	නව	මීටර්	10,716	18,640	57%
	අළුත්වැඩියාවන්	මීටර්	39,526	41,300	96%
	ගිනි ආවරණ සැකසීම	මීටර්	25,540	23,500	109%
ආවරණ යෙදීම	පොල් අතු (දෙවරක්)		477,785	455,547	105%
	පොල්ලෙලි		1,690		

3.1 වගා අස්වැන්න (පොල් ගෙඩි)


2016		2015	
2016.12.31 දිනට	වාර්ෂික ඇස්තමේන්තු	පසුගිය වසරේ එම දිනයට වගා අස්වැන්න නෙලන ලද පොල්ගෙඩි ගණන	වාර්ෂික ඇස්තමේන්තු
16,522,290	14,734,000	12,517,083	16,105,000



4. වෙනත් ක්‍රියාකාරකම්

4.1 නව/යටි පැල වගාවන් (හෙක්ටයාර)

වතු ප්‍රදේශය	නව /යටි පැල වගාවන් (හෙක්ටයාර)
පළුගස්වැව	175.00
හලාවත	116.37
දිවුලපිටිය	114.00
තම්බපණ්ණී	132.31
බිංගිරිය	365.99
මාදම්පේ	116.70
මුළු ගණන	1020.37



4.2 හලාවත වැවිලි සමාගමේ යටි පැල වගා හා නව වගාවන්

වසර	නව/යටි පැල වගා වසරිය (හෙක්ටයාර)	පැල සංඛ්‍යාව
2005	54.35	8,592
2006	44.50	7,791
2007	0	0
2008	33.94	5,354
2009	101.10	14,039
2010	107.93	14,668
2011	128.17	17,245
2012	266.84	31,220
2013	173.76	20,915
2014	146.56	15,573
2015	40.00	5,622
2016	46.00	1,759
මුළු ගණන	1143.15	142,778

5. ව්‍යාපෘති

5.1 අතින් පරාගනය කිරීමේ ව්‍යාපෘතිය

අතින් පරාගනය කරන ලද පොල් බීජ ගොවිපල 2011 දී පළගස්වැව වත්තේ පිහිටුවනු ලැබීය. මෙසේ නිෂ්පාදනය කරන ලද පොල් පැල යටි වගාවන් ලෙස වගා කරනු ලැබ ඇති අතර ඒවා උසස් ඵලදාවක් ලබාදෙන ලක්ෂණ පෙන්නුම් කරමින් ශක්තිමත්ව හොඳින් සංවර්ධනය වේ.



වසර	සැන්රමන්	නෙලන ලද බීජ පොල් අස්වැන්න	පැල තවානේ තවත් කරන ලද
	වර්ගයේ මල්	පොල් ගෙඩි ගණන	පොල් ගෙඩි ගණන
2014	1,976	17,452	17,112
2015	1,956	13,446	13,446
2016	1,816	11,273	10,017

5.2 කිනියම වතු ප්‍රදේශයේ පිහිටුවා ඇති තනි බීජ උද්‍යානය පොල් පර්යේෂණ ආයතනය (CRI) හා හලාවත වැවිලි සමාගම (CPL) අතර ඒකාබද්ධ ව්‍යාපෘතියකි.

පොල් පර්යේෂණ ආයතනය - හලාවත වැවිලි සමාගම අතර ඒකාබද්ධ ව්‍යාපෘතියක් ලෙස දෙමුහුන් "කස්රුවන" බීජ පොල්/පොල් පැල නිපදවීම සඳහා මෙම ව්‍යාපෘතිය 2012 වසරේදී ආරම්භ කරනු ලැබීය.

ශක්තිමත්ව හොඳින් වර්ධනය වන පොල් පැල මගින් එම ව්‍යාපෘතියේ සාර්ථකත්වය පෙන්නුම් කෙරේ.



වසර 2.5 තුළ මල් පිදුණු පොල් පැල දෙකක්

5.3 මී ගව ව්‍යාපෘතිය

පළගස්වැව වතු ප්‍රදේශයේ පිහිටා ඇත.

මී ගවයන් සංඛ්‍යාව 330

කිරි ගවයන් සංඛ්‍යාව 45

සම්පූර්ණ කිරි ප්‍රමාණයම මීකිරි හා යෝගට් බවට පත් කෙරේ. නෙදර්ලන්ත නිලධාරීන්ගේ උපදෙස් පරිදි පට්ටිය හා කිරිවල ප්‍රමිතිය උසස් කිරීමේ කටයුතු සිදුකෙරෙමින් පවතී. කිරි දෙවීමේ යන්ත්‍ර සහිත කිරිදෙවීමේ ස්ථානයක් ඉදිරියේදී ඉදිකරනු ලැබේ.

5.4 බැටළු ව්‍යාපෘතිය

- බිංගිරිය වතු ප්‍රදේශය - කිනියම වත්ත
- බැටළුවන් සංඛ්‍යාව - 487

බැටළු පොහොර යටිවගාව හා ඖෂධ පාටි වගාව සඳහා යොදා ගැනේ.



5.5 කපු වගාව

- තම්බපණ්ණි වතු ප්‍රදේශය - හෙක්ටයාර 687.59 - ගස් 48116 (තනි වගාව)
- තම්බපණ්ණි වතු ප්‍රදේශය - හෙක්ටයාර 42.65 - ගස් 3239 (මිශ්‍ර වගාව)
- බිංගිරිය වතු ප්‍රදේශය - හෙක්ටයාර 38.20 - ගස් 3748
- හලාවත වතු ප්‍රදේශය - හෙක්ටයාර 45.12 - ගස් 1833

5.6 රඹුටන් වගාව

දිවුලපිටිය වතු ප්‍රදේශයේ කෝපිවත්ත වත්තේ පිහිටා ඇත.

1996 හා 2005 දී ස්ථාපනය කරනු ලැබ තිබේ.

සම්පූර්ණ ගස් සංඛ්‍යාව 590 කි.

5.7 ගම්මිරිස් වගාව

දිවුලපිටිය වතු ප්‍රදේශයේ වීර නිශ්ශංකමුල්ල වත්තේ පිහිටා ඇත.

1998 හා 1999 වසරවලදී ස්ථාපනය කරනු ලැබ තිබේ.

ගම්මිරිස් වැල් සංඛ්‍යාව 1973 ක් වේ.

5.8 කුරුඳු වගාව

දිවුලපිටිය වතු ප්‍රදේශයේ දොඹවින්න හා සරස්වතී වතු වල පිහිටා ඇත.

2011 වසරේදී ස්ථාපනය කරනු ලැබීය.

ගස් සංඛ්‍යාව 24,365 කි.

බිංගිරිය ප්‍රදේශයේ කොලමුතුඹය හා සියඹලාන්ඩුව වතු වල පිහිටා ඇත.

2011 වසරේදී ස්ථාපනය කරනු ලැබීය.

අක්කර 1 - ගස් සංඛ්‍යාව 3,600 කි

5.9 මුගන් පෘථි වගාව

2008 දී බිංගිරිය ප්‍රදේශයේ වගා කරන ලද වගාව මගින් ව්‍යාපෘතිය සඳහා ආයෝජනය කරන ලද සම්පූර්ණ වියදම ද ඉක්මවා ස්ථිර ආදායමක්, ලාභයක් පෙන්වුම් කර ඇති බැවින් මෙම ව්‍යාපෘතිය පහත දක්වා ඇති පරිදි අනෙක් වතු සඳහා ද ව්‍යාප්ත කර ඇත.

වතු ප්‍රදේශය	වගාකරන ලද වර්ෂය	ශාක සංඛ්‍යාව	එල හටගන්නා ශාක සංඛ්‍යාව
පළමුවැව	2011	50	50
බිංගිරිය	2008/2012	2700	450
දිවුලපිටිය	2011/2012	946	946
මාදම්පේ	2011/2012	550	50



6. විශේෂ ජයග්‍රහණයන්

ගෙවීම් සඳහා පහසුකම් සැලසීම හරහා ආයතනික වගකීම් ඉටුකිරීම මගින් ආයතනයේ සේවකයන්ගේ සුභසිද්ධිය ඉහලින්ම ආරක්ෂා කිරීම සඳහා දක්වන ලද කැපවීම හා සැලකිල්ල හඳුනාගෙන හලාවත වැවිලි සමාගමේ දිවුලපිටිය වතු ප්‍රදේශයේ කටුකෙන්ද අංක 03 වත්ත සඳහා ජාතික ප්‍රතිපත්ති හා ආර්ථික කටයුතු අමාත්‍යාංශයේ සේවනියුක්තිකයන්ගේ භාර අරමුදල් මණ්ඩලය මගින් ප්‍රශංසා සම්මානයක් පිරිනමා ඇති අතර ඒනිසා ඔවුන්ට සේවනියුක්තිකයන්ගේ භාර අරමුදල මගින් පිරිනමන ලද ප්‍රතිලාභ ගණනාවක් ලබාගැනීමේ අවස්ථාව හිමිවේ.



7. 2016 වසරේදී දියත් කරන ලද විශේෂ ව්‍යාපෘති

7.1 වැසි ජලය රැස්කිරීමේ ව්‍යාපෘතිය

අවදානම් කළමනාකරණය සඳහා ප්‍රමුඛතාවය ලබාදෙන වැසි ජලය රැස්කිරීමේ ව්‍යාපෘතිය මගින් පසේ තෙතමනය වැඩිකිරීම සිදුවේ. මේ සඳහා වතු ප්‍රදේශ භයෙහි ඇති වැව් සංවර්ධනය කර රොන්මඩ ඉවත් කරනු ලැබීය.



සීමාසහිත ගල්ඔය වැව්ලි (පුද්.) සමාගම

ගල්ඔය වැව්ලි පුද්ගලික සමාගමේ මූල්‍ය වර්ෂය අප්‍රේල් මස 01 දින සිට ඊළඟ වර්ෂයේ මාර්තු 31 දිනෙන් අවසන් වන අතර 2016/17 මූල්‍ය වර්ෂය සඳහා වූ ප්‍රගතිය පහත දක්වා ඇත.

1. හැඳින්වීම

ගල්ඔය වැව්ලි සමාගම 2007 වසරේදී ශ්‍රී ලංකා රජය සහ පුද්ගලික ආයතන කිහිපයක් හවුල් වීමෙන් ආරම්භ කරන ලදී. ඉන් 51% බහුතරය ශ්‍රී ලංකා රජය සතු වන අතර ඉතිරි 49% ඉටුපුන් සහ සමාගම සහ ලංකා ඔරික්ස් ලීසිං සමාගම යන ආයතන දෙකෙහි හිමිකාරිත්වය යටතේ මෙය ක්‍රියාත්මක වේ. කෙසේවෙතත් ආයතනයේ කටයුතු නිල වශයෙන් නැවත ආරම්භ කරනු ලැබූයේ 2009 අගෝස්තු 29 දින ගිවිසුම් අත්සන් කිරීමෙන් අනතුරුවය.

ගල්ඔය වැව්ලි සමාගම වන අප විසින් මෙම ආයතනය භාර ගනු ලබන අවස්ථාව වන විට වසර 13කට වැඩි කාලයක් අක්‍රියව පැවතිනි. මෙම කාලය තුළ කිසිදු උක් වගාවක් කර නොතිබුණු අතර මෙම ඉඩම් කට්ටි වල ප්‍රධාන වගා හෝගය වී තිබුණේ වී වගාව ය.

මෙම කර්මාන්තශාලාව අක්‍රියව පැවති අවධියේදී ක්‍රියාකාරිත්වය ආරම්භ කිරීමට අවස්ථා 2කදී ප්‍රයත්නයක් යෙදුවද ඒවා අසාර්ථක වීම හේතුකොටගෙන ගොවීන් හා හිගුරාණ ජනතාව අධෛර්යමත් වී සිටියහ.

මහත් උත්සාහයකින් සහ පැවති බොහෝ සම්පත් කැප කර වසර 13ක් අක්‍රියව පැවති සිනි කර්මාන්තායතනය අළුත්වැඩියා කර විවිධ බාධක මධ්‍යයේ උක් ඇඹරුම් කටයුතු 2012 වසර වන විට ආරම්භ කොට අප විසින් සිනි නිෂ්පාදනය කරන ලදී. ආයතනයේ අළුත්වැඩියා කටයුතු සඳහා අවශ්‍ය මූල්‍ය ප්‍රතිපාදන සපයා ගනු ලැබුවේ ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛ පුද්ගලික ආයතන 2 ක්වන ඉටුපුන් සහ සමාගම සහ ලංකා ඔරික්ස් ලීසිං සමාගම සහ බැංකු කිහිපයක් මගිනි.

ආයතනයේ පවතින ස්කාභාරය වැඩි දියුණු කිරීම ආයතනයේ ඒක ව්‍යාපෘතියකි. ඒ අනුව දිනකට කිලෝ ලීටර 21.5ක නව ස්කාභාරයක් ඉදිකිරීම් කටයුතු 2017 ජනවාරි මස 30 වන විට අවසන් කරන ලද අතර අප වානිජ නිෂ්පාදනය සඳහා බලපත්‍රය අපේක්ෂාවෙන් සිටිමු.

මෙම සියළු වැඩ කටයුතු සඳහා 2017.03.31 දින වන විට ගල්ඔය වැව්ලි සමාගම ආයෝජනය කර ඇති වටිනාකම රු.බිලි 7 ක් වේ.

2. දළ මූල්‍ය වාර්තාව අනුව 2016/ 2017 වර්ෂයේ මූල්‍ය කාර්ය සාධනය

විස්තරය	රුපියල්
පිරිවැටුම	1,007,844,863.00
මෙහෙයුම්ලාභය/ (අලාභය)	(191,726,419.00)
බදු පෙර ලාභය/ (අලාභය)	(939,336,450.00)

3. වර්තමාන තත්වය

3.1 වගා වපසරිය

ගොවි පවුල් 4,400ක් යටතේ වාරි ජල පහසුකම් සහිතව බෙදා දී ඇති ඉඩම් වපසරිය හෙක්ටයාර 5,200ක් පමණ වේ. එය වරිපතන්චේන, ගල්මඩුව, දීඝවාපිය, හිගුරාණ සහ නීත්ත යනාදී ලෙස ප්‍රධාන කලාප 5කට බෙදා ඇත. හෙක්ටයාර 166කින් යුක්ත කේන්ද්‍රීය වතු යායක් සහ ජල සැපයුම් යෝජනා ක්‍රමයක් මගින් මෙම හෙක්ටයාර 5,200 තුළින් උක් වගා කල හැකි භූමි ප්‍රමාණය වන හෙක්ටයාර 4,850ක උක් වගාව සඳහා පහසුකම් සපයනු ලබයි. මෙම වතු සියල්ලම වගා කරනු ලබන්නේ වාරි ජල පහසුකම් යටතේ ය.

වගා කලාපය	වගා කල හැකි ප්‍රදේශය (හෙක්)	ඉඩම් කට්ටි ගනන
වරිපතන්චේන	1,067	947
ගල්මඩුව	1,233	926
දීඝවාපිය	1,034	870
හිගුරාණ	764	697
නීත්ත	1,104	1,001
එකතුව	5,202	4,444

3.2 බීජ උක් තවාන

ගල්ඔය වැවිලි පුද්ගලික සමාගමේ ශ්‍රී ලංකා විද්‍යා දෙපාර්තමේන්තුව මගින් 2010 වසරේ සිට බීජ උක් නිෂ්පාදනය සහ විවිධ අංශ සම්බන්ධ කර ගනිමින් උක් වගාව සම්බන්ධ විවිධ පර්යේෂණ ආදිය සිදු කරනු ලබයි. මෙම අංශය මගින් උක් පර්යේෂණ ආයතනයේ උක් ප්‍රභේද 134කට වැඩි ප්‍රමාණයක් ඉදිරි වගා කටයුතු සඳහා පවත්වාගෙන යනු ලබයි. ශ්‍රී ලංකා විද්‍යා දෙපාර්තමේන්තුව සතුව හෙක්ටයාර 159.25ක පමණ භූමි ප්‍රමාණයක් වේ.

3.3 කර්මාන්තශාලාව:

කර්මාන්තශාලා පරිශ්‍රය,ලේකම් කාර්යාලය,ගබඩාව,කර්මාන්තශාලාව,දොඹකර අංගනය, වාත්තුපොල, උග්‍රමක තෙල් ටැංකිය සහ උක් පැනි ටැංකිය යන ගොඩනැගිලි වලින් සමන්විතය. කර්මාන්තශාලාවේ දෛනික උක් ඇඹරුම් ධාරිතාවය මෙ.ටො. 2000කි.

3.4 සීනි කර්මාන්තශාලාව

උක් ඇඹරුම් ධාරිතාවය -2,000 (ටොන් ඇඹරුම් දිනකට)
 විදුලි උත්පාදනය - 2 මෙ.වො. (ඉදිරියේදී මෙ.වො. 10 දක්වා වැඩි වේ)
 බොයිලේරු ධාරිතාවය - 70 පැ.ටො. (15 bar 270°)
 වැඩපල තුල ලියවන පට්ටල්, ඇලි කැපීම, පිරිවටන, මුවහත් කිරීම, විදීම යනාදී යන්ත්‍ර අන්තර්ගත වේ.

4. මේ දක්වා ක්‍රියාකාරිත්වය

මූල්‍ය වර්ෂය අප්‍රේල් 01 දින සිට ඊළඟ වසරේ මාර්තු 31 දින දක්වා වේ.

ක්‍රියාකාරකම	2010/11	2011/12	2012/13	2013/14	2014/15	2015/16	2016/17
නව වගාව (හෙක්)	153.1	565.2	1,380.30	1,562.35	563.74	387.37	220.1
නැවත වගාව(හෙක්)	-	-	-	87.52	227.95	587.02	1,189.8
මුළු වගාව(හෙක්)	153.1	565.2	1,380.30	1,649.87	791.69	974.39	1,409.9
වගා වපසරිය(හෙක්)	254.62	710.4	2,663.20	3,724.60	4,209.10	4,618.60	4,859.4
සම්බන්ධ ගොවීන් ප්‍රමාණය (වැඩිවේ)	354	836	1,879	3,319	3,890	4,277	4,538
උක් නෙළු ප්‍රමාණය (මෙ.ටො)	6,267.70	15,067.70	76,486.20	152,316.40	259,001.70	217,131.20	163,147.5
උක් ඇඹරූ ප්‍රමාණය (මෙ.ටො)	-	-	53,806	133,770	246,349	206,147	146,753.25
වෙලදපල සිනි නිෂ්පාදනය (මෙ.ටො)	-	-	3,315	10,521	19,837	14,528	10,236.31
මොලූසස් නිෂ්පාදනය (මෙ.ටො)	-	-	2,680	6,942	11,431	10,348	7,528.69
සිනි උකහා ගැනීම%	-	-	6.2	7.86	8.09	7.32	6.97
මුළු ආයෝජනය (රු.බි)		1.433	1.722	3.011	3.198	5.304	7.003

5. සේවක ප්‍රමාණය (2017 මාර්තු මස 31 වන විට)

විධායක ශ්‍රේණි නිලධාරීන් ගනන	ස්ථීර සේවකයින් ගනන	කොන්ත්‍රාත් පදනම මත සේවය කරන සේවක ගනන	සෘජුව ආයතනය සමග සම්බන්ධ වී සිටින මුළු සේවක ගනන
46	142	629	817

6. අනාගත ඉලක්ක

6.1 ස්කාගාර ව්‍යාපෘතිය

අප නාරන් ලාලා නම් ඉන්දියානු සමාගම සමග 2014 ඔක්තෝබර් මස 17 වැනි දින කොළඹදී ඇති කර ගත් එකගතා ගිවිසුමට අනුව දිනකට කිලෝ ලීටර 21.5 ක නව ස්කාගාරයක් ඉදි කරනු ලැබූ අතර එහි වැඩකටයුතු 2017 ජනවාරි 30 වන දින රු.මිලි 800ක වියදමින් අවසන් කරන ලදී. අප වානිජ නිෂ්පාදනය සඳහා අවශ්‍ය බලපත්‍රය බලාපොරොත්තුවෙන් සිටින අතර බලපත්‍ර ලැබූ විගස මසකට ස්ප්‍රිතු ලීටර 500,000ක් නිෂ්පාදනය කර මසකට රු.මිලි 225ක ආදායමක් අපේක්ෂාවෙන් සිටිමු.

6.2 විදුලි බල ව්‍යාපෘතිය

දැනට පවතින මෙහා වොල්ට් 2ක විදුලි නිෂ්පාදනය මෙහා වොල්ට් 10 ක් දක්වා වැඩි කර ඉතිරිය ජාතික විදුලිබල පද්ධතිය සඳහා ලබා දීමට තීරණය කර ඇත. ව්‍යාපෘතිය 2017 ජූලි මස වන විට ආරම්භ කොට 2019 අප්‍රේල් වන විට අවසන් කිරීමට අපේක්ෂිත ය. මෙහි මුළු වියදම රු.බිලි. 2.5 කි.

6.3 කාබනික පොහොර ව්‍යාපෘතිය

කර්මාන්තශාලාවෙන් සහ ස්කාගාරයෙන් ඉවත දමන අපද්‍රව්‍ය මගින් කාබනික පොහොර නිෂ්පාදනය කිරීම. මේ වන විට ව්‍යාපෘතිය ආරම්භ කොට ඇති අතර 2017 ජූලි මස වන විට එය අවසන් කිරීමට අපේක්ෂිත ය. මෙහි මුළු වියදම රු.මිලි. 100කි.

6.4 කාබන් ඩයොක්සයිඩ් (CO₂) ව්‍යාපෘතිය

ස්කාගාරයෙන් ලැබෙන අතුරුඵලයක් වන කාබන් ඩයොක්සයිඩ් (CO₂) නිෂ්පාදනය කර පිරිසුදු කර වෙලදපල සඳහා යොමු කිරීමට බලාපොරොත්තු වන්නෙමු. මෙහි මූලික වැඩ කටයුතු ආරම්භ කර ඇති අතර 2017 වසර අවසන් වන විට මෙහි නිෂ්පාදන කටයුතු ආරම්භකිරීමට බලාපොරොත්තුවේ. මෙහි මුළු වියදම රු.මිලි. 250කි.

ශ්‍රී ලංකා කපු සංස්ථාව

1. හැඳින්වීම

ශ්‍රී ලංකා කපු සංස්ථාව 1972 අංක 11 දරණ රාජ්‍ය කෘෂිකාර්මික සංස්ථා පනතේ විධිවිධාන යටතේ 1973 මැයි මස 25 වන දින අංක 60/ 7 දරණ අතිවිශේෂ ගැසට් නිවේදනය අනුව පිහිටුවන ලදී. සංස්ථාව ආරම්භයේ සිට රාජ්‍ය ව්‍යාපාරයක් වශයෙන් ක්‍රියාත්මක වන අතර, කපු කර්මාන්තය සඳහා සියළුම සේවාවන් සැපයීම සිදුකරන අතරතුර වාණිජ කටයුතු ද ලාභදායී මට්ටමකට සිදු කරයි. ශ්‍රී ලංකා කපු සංස්ථාවේ 2016.12.31 දිනට අවසන් වන වර්ෂයේ මුළු කාර්යය මණ්ඩලය 193 කි.

1.1 අරමුණු

1. කපු වගා කිරීම, පිරිසැකසුම් කිරීම සහ අලෙවි කිරීම සහ කපු නිෂ්පාදනය පිරිසැකසුම් කිරීම හා අලෙවි කිරීම සම්බන්ධ සැලසුම් පිළියෙල කිරීම හා ක්‍රියාත්මක කිරීමට උපදෙස් දීම.
2. කපු වගා කිරීම, පිරිසැකසුම් කිරීම සහ අලෙවි කිරීම සහ කපු නිෂ්පාදනය පිරිසැකසුම් කිරීම හා අලෙවි කිරීම දියුණු කිරීමේ පරමාර්ථයෙන් විමර්ශන හා පර්යේෂණ කටයුතු සිදු කිරීම.
3. කපු වගා කිරීම, පිරිසැකසුම් කිරීම සහ අලෙවි කිරීම සහ කපු නිෂ්පාදනය පිරිසැකසුම් කිරීම හා අලෙවි කිරීම පිළිබඳ තාක්ෂණික, අලෙවි හා වෙනත් තොරතුරු රැස් කිරීම, පිළියෙල කිරීම, ප්‍රසිද්ධ කිරීම සහ බෙදා හැරීම සහ ඒ කටයුතු වලදී අන් අය සමඟ එක්ව ක්‍රියා කිරීම.
4. කපු සහ කපු නිෂ්පාදන පිරිසැකසුම් කිරීම සඳහා පිහිටුවනු ලබන කර්මාන්තශාලා පිහිටුවිය යුතු ස්ථාන, ඒවායේ ප්‍රමාණය හා තාක්ෂණික ප්‍රමිති නිශ්චය කිරීම සහ අළුත් කර්මාන්තශාලා පිහිටුවීමටත් අවශ්‍ය අවස්ථාවලදී එවකට පවතින කර්මාන්තශාලා ක්‍රියා කරවීම.
5. කපු සහ කපු නිෂ්පාදන මිලට ගැනීම, බෙදා හැරීම, විකිණීම සහ අපනයනය කිරීම.
6. කපු වගා කිරීම පිරිසැකසුම් කිරීම හා අලෙවි කිරීම සහ කපු නිෂ්පාදනය පිරිසැකසුම් කිරීම හා අලෙවි කිරීම පිළිබඳ වැඩ කරගෙන යාම සඳහා අවශ්‍ය තැනැත්තන් පුහුණු කිරීම පිණිස පහසුකම් සැපයීම.
7. කපු වගාවන්, පිරිසැකසුම් කිරීමේ පහසුකම් සහ අලෙවි කිරීම දියුණු කිරීමේ කාර්යය සඳහා අවශ්‍ය මූලික සංවිධානය පිහිටුවීම සහ ඒවා පිහිටුවීමට ආධාරදීම.
8. කපු නිෂ්පාදන ප්‍රචාරය කිරීම හා විකිණීම සඳහා අවශ්‍යයැයි සලකනු ලබන පියවර ගැනීම, ලෝකයේ වෙළඳපොලවල්වල ඒ නිෂ්පාදන සඳහා ඇති ඉල්ලුම ප්‍රවර්ධනය කිරීම සහ ඒ කාර්යය සඳහා හෝ ඊට සම්බන්ධ හෝ අනුෂංගික කාර්යයන් සඳහා ප්‍රචාරක කටයුතුවලට මුදල් යෙදවීම, ඒ කටයුතු අනුපාලනය කිරීම සහ ඒ කටයුතු වලට ආධාරදීම ආරම්භ කොට ඊට අනුග්‍රහ දැක්වීම.

2. හෝඟ

සංස්ථා වතුයායන්වල වගා කරන ප්‍රධාන හෝඟය කපු වන අතර, පොල් සහ පැපොල් අතුරු හෝඟ ලෙස වගා කරනු ලබයි.

2.1 ප්‍රාදේශීය කාර්යාල ආවරණය වන දිස්ත්‍රික්ක

1. පුත්තලම පුත්තලම ප්‍රාදේශීය කාර්යාලය	පුත්තලම/කුරුණෑගල
2. හම්බන්තොට ප්‍රාදේශීය කාර්යාලය	හම්බන්තොට/රත්නපුර
3. අනුරාධපුර ප්‍රාදේශීය කාර්යාලය	අනුරාධපුර
4. නාලන්ද ප්‍රාදේශීය කාර්යාලය	මාතලේ/පොළොන්නරුව
5. මොණරාගල ප්‍රාදේශීය කාර්යාලය	මොණරාගල
6. මහියංගණය ප්‍රාදේශීය කාර්යාලය	මහනුවර/බදුල්ල
7. අම්පාර ප්‍රාදේශීය කාර්යාලය	අම්පාර
8. මඩකලපුව ප්‍රාදේශීය කාර්යාලය	මඩකලපුව
9. කිලිනොච්චි ප්‍රාදේශීය කාර්යාලය	කිලිනොච්චි/මුලතිව්/යාපනය
10. මන්නාරම ප්‍රාදේශීය කාර්යාලය	වවුනියා/මන්නාරම

2.2 වතුයායන් පිහිටි දිස්ත්‍රික්කය ප්‍රමාණය(අක්කර)

1. කමන්දළුව වතුයාය	පුත්තලම	548
2. පුත්තලම ආච්චිගේවත්ත වතුයාය	පුත්තලම	961
3. එළුවන්කුලම වතුයාය	පුත්තලම	200
4. හාඩ් වතුයාය	මඩකලපුව	365
5. මාන්කර්ණි වතුයාය	මඩකලපුව	423
6. කොණ්ඩවිච්චි වතුයාය	මන්නාරම	6000
7. පුනරින් වතුයාය	කිලිනොච්චි	2000
8. මඩු වතුයාය	මන්නාරම	955
9. ඔයාමඩුව වතුයාය	අනුරාධපුර	200

2.3 බීජ උද්‍යාන දිස්ත්‍රික්කය ප්‍රමාණය(අක්කර)

1. විලච්චිය බීජ උද්‍යානය	අනුරාධපුර	25
2. නාලන්ද බීජ උද්‍යානය	මාතලේ	75
3. මහඔය බීජ උද්‍යානය	අම්පාර	81
4. සුදුවතුර ආර බීජ උද්‍යානය	මොණරාගල	50

2.4 මධ්‍යම පැළ තවාන් ආවරණය වන දිස්ත්‍රික්ක ප්‍රමාණය(අක්කර)

1. මිහින්තලේ පැළ තවාන	අනුරාධපුරය	2.5
2. දඹුල්ල පැළ තවාන	මාතලේ	03
3. කමන්දළුව පැළ තවාන	පුත්තලම	01
4. හාඩ් පැළ තවාන	මඩකලපුව	01
5. කුඹුක්කන පැළ තවාන	මොණරාගල	03
6. අළුත්තරම් පැළ තවාන	බදුල්ල/මහනුවර	02
7. වන්දිකා වැව පැළ තවාන	රත්නපුර/හම්බන්තොට	0.5

2.5 කපු පිරිසැකසුම් මධ්‍යස්ථාන පිහිටි දිස්ත්‍රික්කය

- 1. නැදගමුව පිරිසැකසුම් මධ්‍යස්ථානය ගම්පහ
- 2. පුත්තලම පිරිසැකසුම් මධ්‍යස්ථානය පුත්තලම

2.6 පර්යේෂණ මධ්‍යස්ථාන

- 1. කමන්දළුව පර්යේෂණ ඒකකය
- 2. පුත්තලම පර්යේෂණ ඒකකය

2.7 කපු අලෙවිසැල්

- 1. රාජගිරිය කපු අලෙවිසැල
- 2. කොල්ලුපිටිය කපු අලෙවිසැල
- 3. පින්තවල කපු අලෙවිසැල
- 4. වරලත් අලෙවිසැල් - 49

2.8 සංචාරක බංගලා

- 1. පුත්තලම සංචාරක බංගලාව
- 2. හාඩි සංචාරක බංගලාව

3. ශ්‍රී ලංකා කපු සංස්ථාවේ මූල්‍ය කාර්ය සාධනය

ශ්‍රී ලංකා කපු සංස්ථාව එහි වාණිජ ක්‍රියාකාරකම් වලින් ලාභදායී තත්ත්වයක් පවත්වාගෙන යන අතර 2016 වර්ෂයේදී රු.මි.31.6 ක ඉද්ධ ලාභයක් වාර්තා කරන ලදී.

4. 2016.12.31 දිනට කාර්යය මණ්ඩලය

	අනුමත කාර්යය මණ්ඩලය	2016.12.31 දිනට කාර්ය මණ්ඩලය
ජ්‍යෙෂ්ඨ කළමනාකරණ ශ්‍රේණිය (HM)	02	02
මධ්‍යම කළමනාකරණ ශ්‍රේණිය (MM)	07	05
කණිෂ්ඨ කළමනාකරණ ශ්‍රේණිය (JM)	26	20
කළමනාකරණ සහකාර (MA)	122	95
සුළු ශ්‍රේණිය (PL)	67	71
එකතුව	<u>224</u>	<u>193</u>

මෙයට අමතරව, සංස්ථාවේ පිරිසැකසුම් මධ්‍යස්ථාන, වතුයායන්, බීජ උද්‍යාන හා මධ්‍යම පැළ තවාන්වල මාසික අවශ්‍යතා මත වෙක්රෝල් කම්කරුවන් 350 ක් පමණ සේවයේ යොදවා ඇත.

5. 2016 වර්ෂය තුළ ක්‍රියාත්මක කරන ලද සංවර්ධන ක්‍රියාකාරකම් පිළිබඳ කෙටි හැඳින්වීම

5.1 කපු වගා සහනාධාර යෝජනා ක්‍රමය යටතේ අක්කර 4500 ක නව වගාව

ශ්‍රී ලංකාවේ සමස්ත කපු වගා භූමි ප්‍රමාණය ආසන්න වශයෙන් අක්කර 142607 ක් පමණ වේ. 2016 වර්ෂයේදී දිස්ත්‍රික්ක 18 ක සහනාධාර යෝජනා ක්‍රමය යටතේ ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශ 125 ක් ආවරණය වන පරිදි බද්ධ කපු අක්කර 2500 ක් හා බීජ කපු අක්කර 2000 ක් වගා කරන ලදී. ඒ යටතේ ප්‍රතිලාභී පවුල් 3298 ක් සඳහා ප්‍රතිලාභ ලබාදී ඇත. මෙම සහනාධාර යෝජනා ක්‍රමය යටතේ සංස්ථාවේ මධ්‍යම පැළ තවාන්වල බද්ධ හා බීජ පැළ 209125 ක් නිෂ්පාදනය කරන ලද අතර ඉන් බද්ධ පැළ 180,720 ක් හා බීජ පැළ 78,440 ක් වගාකරුවන් සඳහා නිකුත් කරන ලදී.

5.2 කපු වගා කිරීමේ වැඩසටහන - 2016

දිස්ත්‍රික්කය	බද්ධ කපු (අක්කර)	බීජ කපු (අක්කර)
1. පුත්තලම	400	-
2. කුරුණෑගල	300	-
3. හම්බන්තොට	200	-
4. අනුරාධපුර	550	-
5. අම්පාර	-	400
6. බදුල්ල	150	-
7. මහනුවර	25	-
8. රත්නපුර	25	-
9. මාතලේ	150	-
10. පොළොන්නරුව	150	-
11. මොණරාගල	250	-
12. මඩකලපුව	50	350
13. ත්‍රිකුණාමලය	50	300
14. වවුනියාව	50	200
15. මන්නාරම	25	250
16. මුලතිව්	75	300
17. කිලිනොච්චි	50	150
18. යාපනය	-	50
එකතුව	2500	2000

5.3 කපු වගා සහනාධාර යෝජනා ක්‍රමය සඳහා පැළ නිෂ්පාදනය

කපු වගා සහනාධාර වැඩසටහන හා පෞද්ගලික වතු හිමියන් සඳහා අවශ්‍ය ගුණාත්මක භාවයෙන් ඉහළ නව ප්‍රභේද වලින් යුක්ත බද්ධ කපු පැළ 209,125 ක් සංස්ථා මධ්‍යම පැළ තවාන්වල නිෂ්පාදනය කරන ලදී.

5.4 බද්ධ පැළ නිෂ්පාදනය - 2016


පැළ තවාන	නිෂ්පාදනය කරන ලද පැළ ප්‍රමාණය	නිකුත් කරන ලද පැළ ප්‍රමාණය
කමන්දළුව	38602	24136
දඹුල්ල	29768	17739
මිහින්තලේ	79846	70260
අළුත්තරම	19044	14787
කුඹුක්කන	18701	13548
හාඩ්	7401	7109
වන්දිකා වැව	15763	14733
එකතුව	209125	162312



- දඹුල්ල පැළ තවාන -



-මිහින්තලේ පැළ තවාන-



6. කපු වගාව සංවර්ධනය කිරීම

6.1 සංස්ථාවේ බීජ උද්‍යාන සංවර්ධනය

සංස්ථාවේ බීජ උද්‍යාන සංවර්ධනය ප්‍රශස්ත කෘෂිකාර්මික ක්‍රමවේද අනුගමනය කරමින් පර්යේෂණ ප්‍රමිතීන් වලට අනුකූල වන පරිදි නඩත්තු කරනු ලබයි. ගුණාත්මකභාවයෙන් ඉහළ බද්ධ සහ බීජ පැළ නිෂ්පාදනය කිරීම සඳහා අවශ්‍ය මව් බීජ ආසන්න වශයෙන් මෙ.ටොන් 13.91 නිපදවන ලදී. මහ ඔය බීජ උද්‍යානයේ පැළ 800 ක් රෝපණය කරන ලද අතර සුදුවතුර -ආර බීජ උද්‍යානයේ පැළ 500 ක් සිටුවීම සඳහා බිම් සකස් කිරීමේ කටයුතු සිදු කරන ලදී.

6.2 තීව්‍ර කෘෂිකාර්මික ක්‍රමවේදයන්ට අනුව වැඩසටහන් ක්‍රියාත්මක කිරීම

ශ්‍රී ලංකාවේ කපු කර්මාන්තයේ සංවර්ධනය සඳහා ශ්‍රී ලංකා කපු සංස්ථාව විසින් පළිබෝධ මර්දන වැඩසටහන්, නව කපු ප්‍රභේද හඳුන්වාදීම, නව බද්ධ කිරීමේ ක්‍රම හඳුන්වාදීම සහ පසු අස්වනු තාක්ෂණය පිළිබඳ පුහුණු වැඩසටහන් පැවැත්වීම සිදු කරනු ලබයි. “හෙලෝපෙල්ට්ස් ” රෝග පාලනය සහ කඳ හා මුල් විදින කුරුමිණියා මර්දනය කිරීම සඳහා පළිබෝධ මර්දන වැඩසටහන් දිවයින පුරා ක්‍රියාත්මක කරන ලදී. සංස්ථාවේ සංවර්ධන ක්‍රියාකාරකම් යටතේ නව කපු ප්‍රභේද හඳුන්වාදීම සහ “හෙලෝපෙල්ට්ස් ” රෝගය මර්දනය කිරීම සඳහා නව රසායනික සංයෝගයක් සාර්ථකව අත්හදා බලා ඇත.

6.3 වගා පුනරුත්ථාපනය/නව වගාව සහ අස්වැන්න

2016 වර්ෂය තුළ කොණ්ඩවිටි වතුයායේ අක්කර 150 ක ප්‍රමාණයක් නව වගාව සඳහා ශුද්ධකර ඇති අතර මේ වන විට අක්කර 60 ක පමණ පැළ සිටුවා අවසන්කර ඇත.

එළවන්කුලම වතුයායේ අක්කර 05 ක පමණ නව වගාව සිදුකර ඇත.

අයහපත් කාලගුණික තත්වයන්ගේ බලපෑම මල් හා එල දරණ අදියරේදී අහිතකර ලෙස බලපෑම හේතුවෙන් සංස්ථා වතුයායන්ගෙන් ලෙලි කපු මෙ.ටොන් 109 ක අස්වැන්නක් ලබා ගත හැකි විය.

6.4 දේශීය වෙළඳපොළ හා අලෙවි ප්‍රවර්ධනය පුළුල් කිරීම


පිරිසැකසුම් කර්මාන්තය සඳහා නවීන තාක්ෂණය, වෘත්තීය මාර්ගෝපදේශනය, පුහුණුව හා අගය එකතු කිරීම් සහිතව නව නිෂ්පාදන පෙළක් වාණිජ මට්ටමින් වෙළඳපොළට හඳුන්වා දී ඇත.

කපු පුහුලන් වටිනි සහ ගම්මිරිස් තැවරු කපු වෙළඳපොළට නිකුත්කර ඇත.

වරලත් අලෙවිසැල් 10 ක් අළුතින්ම විවෘත කිරීමෙන් අලෙවි ජාලය වරලත් අලෙවිසැල් 49 ක් දක්වා වැඩි දියුණු කිරීමට හැකි විය. මීට අමතරව, 2016 වර්ෂයේදී අලෙවි හා බෙදා හැරීමේ ජාලය ශක්තිමත් කිරීම සඳහා පින්තවල අලි අනාථාගාර පරිශ්‍රයේ ශ්‍රී ලංකා කපු සංස්ථාවේ නව කපු අලෙවිසැලක් විවෘත කරන ලදී.

6.5 පිරිසැකසුම් කර්මාන්තයේ සංවර්ධනය

සංස්ථා වතුයායන්ගෙන් ලබාගන්නා කපු අස්වැන්නට අමතරව වෙළඳපොළ තරඟකාරී මිල තත්ත්වයන් යටතේ කුඩා පරිමාණ කපු පිරිසැකසුම්කරුවන්ගෙන් සහ ගොවීන්ගෙන් කපු මද මෙ.ටොන් 19.9 ක් හා ලෙලි කපු මෙ.ටොන් 21.94 ක් මිලදී ගන්නා ලදී. 2016 වර්ෂය තුළ පුත්තලම හා නැදගමුව කාර්මාන්තශාලාවල ලෙලි කපු මෙ.ටොන් 152.6 ක් පිරිසැකසුම් කරන ලද අතර ඉන් ලබාගත් කපු මද මෙ.ටොන් 30.94 ක් අගය එකතු කරන ලද නිෂ්පාදන ලෙස අලෙවි කිරීමෙන් රුපියල් මිලියන 84.59 ක ආදායමක් ලබා ගන්නා ලදී.



6.6 කපු වගාවේ පර්යේෂණ හා සංවර්ධන වැඩසටහන්

වයඹ විශ්ව විද්‍යාලයේ කෘෂිකර්ම හා වැවිලි කළමනාකරණ පීඨය හා ඒකාබද්ධව ශාක අභිජනනය, පොහොර කළමනාකරණය, කෘෂි හා පළිබෝධ පාලනය, පැළ සනත්වය, බද්ධ සහ බීජ පැළ වගාව, අස්වැන්න සහ අතුරු හෝග වගාව පිළිබඳව පර්යේෂණ වැඩසටහන් අඛණ්ඩව සිදු කෙරේ. මෙම කාලසීමාව තුළ ශාක අභිජනනය සහ ශෂ්‍ය විද්‍යාත්මක නව පර්යේෂණ අත්හදා බැලීම් 02 ක් සහ මූලතිව් හා මන්තාරම් දිස්ත්‍රික්කවල ගොවීන්ට හා කුඩා පරිමාණ ව්‍යවසායකයින් හට පිරිසැකසුම්කරණය පිළිබඳ පුහුණු වැඩසටහන් 03 ක් පවත්වන ලද අතර ඒ සඳහා ගොවීන් 65 දෙනෙකු සහභාගී විය.

ජාතික වැවිලි කළමනාකරණ ආයතනයේ අනුග්‍රහයෙන් මූලතිව් සහ පුත්තලම දිස්ත්‍රික්කයේ ගොවීන් සඳහා පසු අස්වනු තාක්ෂණ පිළිබඳ පුහුණු වැඩසටහන් පවත්වන ලදී.

7. මානව සම්පත් සංවර්ධනය

2016 වසර තුළ සේවකයින්ගේ හැකියාව සහ වෘත්තීමය ප්‍රමිතීන් වැඩිදියුණු කිරීම සඳහා අවශ්‍ය වෘත්තීය පුහුණුව හා මහපෙන්වීම සංස්ථා කාර්ය මණ්ඩලයේ සේවකයින් 60 දෙනෙකු සඳහා ලබා දී ඇත.

කර්මාන්ත

ලංකා පිහන් සංස්ථාව

1. හැඳින්වීම

1957 අංක 49 දරණ රාජ්‍ය කාර්මික සංස්ථා ආඥා පනත යටතේ පිහිට වූ ජාතික සුලු කර්මාන්ත සංයුක්ත මණ්ඩලය මගින් පවත්වාගෙන යනු ලැබූ උළු ගඩොල් අංශය 1972 වර්ෂයේදී ලංකා පිහන් සංස්ථාවට අනුයුක්ත කරන ලදී.

1990 වර්ෂයේදී සංස්ථාවේ පිහන් අංශය පෞද්ගලිකරණය කළ පසු මෙම උළු සහ ගඩොල් අංශය ලංකා පිහන් සංස්ථාව නමින් පවත්වාගෙන එනු ලබයි.

ලංකා පිහන් සංස්ථාව උළු හා ගඩොල් කම්හල් 08 කින් හා ගොඩනැගිලි රහිත හිස් ඉඩමකින් (බංගදෙණිය) සමන්විත වේ. එම කම්හල් ලංකාවේ ප්‍රධාන දිස්ත්‍රික්ක 8ක පිහිටා ඇති අතර සමස්ත භූමි ප්‍රමාණය අක්කර 416ක් වේ. එම කම්හල් පිහිටා ඇති දිස්ත්‍රික්ක ලංකාවේ සීඝ්‍රයෙන් වර්ධනය වන ආර්ථික මධ්‍යස්ථාන ලෙස පිළිගනු ලබයි.

එම කර්මාන්තශාලා පිහිටා ඇති ස්ථාන, ප්‍රමාණ සහ වර්තමාන තත්වය පහත දැක්වේ.

<u>කම්හල</u>	<u>ප්‍රදේශය</u>	<u>ප්‍රමාණය(අක්කර)</u>	<u>තත්වය</u>
එරගම	අම්පාර	232	ක්‍රියාකාරී
මහියංගනය	මහියංගනය	94	ක්‍රියාකාරී
උස්වැව	ඇඹිලිපිටිය	19	ක්‍රියාකාරී
යටියන	මාතර	06	ක්‍රියාකාරී
බිංගිරිය	බිංගිරිය	03	ක්‍රියාකාරී
වැඳු	කුරුණෑගල	09	වසා ඇත
ඇලයාපත්තුව	අනුරාධපුරය	33	වසා ඇත
ඔඩ්ඩුසුඩාන්	මුලතිවු	13	වසා ඇත
බංගදෙණිය	බංගදෙණිය	07	හිස් ඉඩම

ඉහත කර්මාන්තශාලා අතුරින් දැනට කර්මාන්තශාලා 05ක් පමණක් ක්‍රියාත්මක වන අතර කම්හල් 03ක් වසා දමා ඇත. යුධ සමයේ එල් ටී ටී ය සතුව තිබූ ඔඩ්ඩුසුඩාන් උළු කම්හල ඉන් පසුව ගඩොල් ව්‍යාපෘතියක් සඳහා සහස සමුපකාර සංවර්ධන සමිතිය විසින් ලබා ගෙන තිබුණි. 2015 මාර්තු 03 වන දින එම කම්හල නැවත පිහන් සංස්ථාව වෙත පවරා ගන්නා ලදී.


දිගින් දිගටම මෙම සංස්ථාව පාඩු ලැබීම හා හාණ්ඩාගාරයට විශාල වැය බරක් ඉසිලීමට සිදු වීම හේතුකොටගෙන 2012 වර්ෂයේදී කාර්ය මණ්ඩලය සඳහා ඉදිරිපත් කර ඇති ස්වේච්ඡා විශ්‍රාම වන්දි ක්‍රමය යටතේ සේවකයින් 497 දෙනෙකු වන්දි ලබා ඉවත්ව ගොස් දැනට ස්ථිර සේවකයින් 39 දෙනෙකු පමණක් ඉතිරිව ඇත. මෙම සංස්ථාව ප්‍රතිව්‍යුහගතකරණය කිරීමට හෝ පෞද්ගලික ආයෝජකයෙකුට බදු දීම සඳහා කැබිනට් මණ්ඩලය විසින් 2011 නොවැම්බර් මස 09 වන දිනැති කැබිනට් පත්‍රිකා අංක 11/2068/553/018-I මගින් තීරණය කරනු ලැබූ ආයතනයකි.

ලංකා පිහන් සංස්ථාව දැනට සිටින නිසිබලධාරී තුමාගේ සක්‍රීය දායකත්වය මත 2016 වර්ෂයේ සිට ලාභදායී දත්වයකට පරිවර්තනය වී ඇත.

2. මූල්‍ය කාර්ය සාධනය 2016 (දළ වශයෙන්)


2.1 නිෂ්පාදනය

	2016	2015	2014
නිෂ්පාදන ප්‍රමාණය	3,950,914	2,609,256	2,162,836



2.2 ආදායම


	2016	2015	2014
ආදායම (රු.)	148,208,950	88,369,371	80,095,642.87



3. ලාභ අලාභ වාර්තාව

3.1 ලාභය / අලාභය (රු.)

	2016	2015	2014
ලාභය / අලාභය (රු.)	16,786,082	-4,257,632.31	-12,683,458.16



බීසීසී ලංකා

1. හැඳින්වීම

යුරෝපා ජාතික ආයෝජකයින් විසින් මෙරට ආරම්භ කර තිබූ බ්‍රිටිෂ් සිලෝන් කෝපරේෂන් සමාගම, පොල් කර්මාන්තයේ සංවර්ධනය සඳහා ඇති වැදගත්කම සැලකිල්ලට ගනිමින් එවකට පැවති රජය විසින් 1971 අංක 35 දරණ ව්‍යාපාර අත්පත් කර ගැනීමේ පනත යටතේ 1972 වර්ෂයේ දී රජයට පවරා ගන්නා ලදී. පසුව 1987 අංක 23 දරණ රාජ්‍ය සංස්ථා හෝ ආණ්ඩුවට අයත් ව්‍යාපාර ආයතන පොදු සමාගම් බවට පරිවර්තනය කිරීමේ පනත යටතේ 1988 දී බී සී සී ලංකා ලිමිටඩ් නමින් පොදු සමාගමක් වශයෙන් සංස්ථාගත කර ඇත. 2016.12.31 දිනට අවසන් වන වර්ෂය සඳහා බී සී සී ලංකා සමාගමේ විධායක මට්ටමේ නිලධාරීන් ඇතුළුව මුළු සේවක සංඛ්‍යාව 41 කි.

2. බී සී සී නිෂ්පාදන

- පිරිපහදු නිෂ්පාදන : බී සී සී සුදු පොල්තෙල්, කුක්ස් ජෝයි
- සුවද සබන් : සඳුන්, සුවෙන්දරා, කෝල්ටාර්, හෙල්ත් ජෝයි
- රෙදි සෝදන සබන් : සවරින් බාර්, ස්නෝ - වයිට්
- විෂබීජ නාශක : ගයිනෝල්
- පවිත්‍රකාරක : ඩිෂ්වොෂ් පවුඩර්, ඩිෂ්වොෂ් ලික්විඩ්, බී සී සී හැන්ඩ්වොෂ්

3. 2016.12.31 දිනට මූල්‍ය ප්‍රගතිය (රු. මිලියන)

	ඉලක්ක	සත්‍ය
ශුද්ධ විකුණුම්	163.87	123.7
වෙනත් ආදායම්	52.80	62.62
අමු ද්‍රව්‍ය වියදම්	121.78	98.86
සෘජු වියදම්	14.23	13.62
දළ ලාභය	80.66	73.84
මුළු වියදම	48.43	43.14
අගය අඩුවීම	1.20	1.70
ශුද්ධ ලාභය	31.03	29.00

4. 2016.12.31 වන දිනට ලාභ/ අලාභ සහ ණය විස්තර (රු. මිලියන)

ප්‍රධාන කාර්යාලයේ නම	2016	2015	2014	2013	2012	2016.03.31 දිනට මුළු වත්කම්	2016. 03.31 දිනට මුළු වගකීම්	2016. 03.31 දිනට කෙටි කාලීන ණය	2016.03.31 දිනට දීර්ඝ කාලීන ණය
වී සී සී	3.206	8.190	1.896	1.635	7.074	8365	237.78	96.36	136.06

6. මුදල් වෙන් කිරීම

- ශීර්ෂ අංකය - 158
- වැඩසටහන - 01 මෙහෙයුම් ක්‍රියාකාරකම්
- ව්‍යාපෘති අංකය හා නාමය - 01 අමාත්‍ය කාර්යාලය

වැය ශීර්ෂය	වැය විස්තරය	ඇස්තමේන්තුව 2016 රු.	සංශෝධිත ඇස්තමේන්තුව 2016 රු.	මුළු වියදම රු.	ඉතිරි ප්‍රතිපාදනය රු.	සත්‍ය වියදම් ප්‍රතිශතය (%)
	පුනරාවර්තන වියදම්					
	පුද්ගල පඩිනඩි					
1001	වැටුප් සහ වෙනත්	8,500,000.00	9,900,000.00	9,786,809.79	113,190.21	98.86
1002	අතිකාල සහ නිවාඩු දින වැටුප්	3,500,000.00	3,500,000.00	2,733,021.00	766,979.00	78.09
1003	වෙනත් දීමනා	8,200,000.00	9,100,000.00	8,945,197.01	154,802.99	98.30
	ගමන් වියදම්					
1101	දේශීය	1,000,000.00	1,450,000.00	1,035,124.75	414,875.25	71.39
1102	විදේශීය	1,000,000.00	2,584,000.00	1,913,650.00	670,350.00	74.06
	සැපයුම්					
1201	ලිපි ද්‍රව්‍ය සහ කාර්යාලයීය අවශ්‍යතා	1,500,000.00	2,176,000.00	2,175,315.21	684.79	99.97
1202	ඉන්ධන	8,000,000.00	7,598,575.00	7,598,504.86	70.14	100.00
1203	ආහාර සහ නිල ඇඳුම්	100,000.00	52,000.00	52,000.00	-	100.00
	නඩත්තු වියදම්					
1301	වාහන	3,000,000.00	6,508,000.00	6,507,448.73	551.27	99.99
1302	බලාගාර, යන්ත්‍රසූත්‍ර හා උපකරණ	500,000.00	-	-	-	-
1303	ගොඩනැගිලි සහ ඉදිකිරීම්	200,000.00	-	-	-	-

	සේවා					
1401	ප්‍රවාහන	3,600,000.00	934,370.00	934,362.90	7.10	100.00
1402	තැපැල් සහ සන්නිවේදන	2,600,000.00	1,269,000.00	1,139,171.51	129,828.49	89.77
1403	විදුලිය සහ ජලය	1,900,000.00	1,327,000.00	1,324,201.72	2,798.28	99.79
1405	වෙනත්	1,000,000.00	2,100,000.00	1,998,451.90	101,548.10	95.16
	ප්‍රාග්ධන වියදම					
	ප්‍රතිසංස්කරණ හා වැඩිදියුණු කිරීම්					
2001	ගොඩනැගිලි සහ ඉදිකිරීම්	500,000.00	17,500,000.00	16,039,004.71	1,460,995.29	91.65
2002	බලාගාර, යන්ත්‍රසූත්‍ර හා උපකරණ	200,000.00	200,000.00	-	200,000.00	-
2003	වාහන	2,300,000.00	2,355,000.00	2,352,295.43	2,704.57	99.89
	ප්‍රාග්ධන වත්කම් අත්කරගැනීම					
2101	වාහන	-	35,000,000.00	35,000,000.00	-	100.00
2102	ගෘහ භාණ්ඩ හා කාර්යාලයීය උපකරණ	1,000,000.00	11,500,000.00	9,984,470.65	1,515,529.35	86.82
2103	බලාගාර, යන්ත්‍රසූත්‍ර හා උපකරණ	1,000,000.00	3,965,000.00	3,961,037.24	3,962.76	99.90
		49,600,000.00	119,018,945.00	113,480,067.41	5,538,877.59	95.35

- ශීර්ෂ අංකය - 158
- වැඩසටහන - 01 මෙහෙයුම් ක්‍රියාකාරකම්
- ව්‍යාපෘති අංකය හා නාමය - 02 පරිපාලන හා ආයතනික සේවා

වැය ශීර්ෂය	වැය විස්තරය	ඇස්තමේන්තුව 2016 රු.	සංශෝධිත ඇස්තමේන්තුව 2016 රු.	මුළු වියදම රු.	ඉතිරි ප්‍රතිපාදනය රු.	සත්‍ය වියදම් ප්‍රතිශතය (%)
	සුනරාවර්තන වියදම්					
	පුද්ගල පඩිනඩි					
1001	වැටුප් සහ වේතන	20,200,000.00	20,200,000.00	19,343,777.52	856,222.48	95.76
1002	අතිකාල සහ නිවාඩු දින වැටුප්	2,300,000.00	2,300,000.00	1,209,305.31	1,090,694.69	52.58
1003	වෙනත් දීමනා	20,000,000.00	20,000,000.00	17,814,790.58	2,185,209.42	89.07
	ගමන් වියදම්					
1101	දේශීය	250,000.00	290,000.00	264,307.00	25,693.00	91.14
1102	විදේශීය	600,000.00	2,194,000.00	2,193,559.75	440.25	99.98
	සැපයුම්					
1201	ලිපි ද්‍රව්‍ය සහ කාර්යාලයීය අවශ්‍යතා	1,600,000.00	2,230,000.00	2,229,734.17	265.83	99.99
1202	ඉන්ධන	2,500,000.00	3,298,000.00	2,997,403.90	300,596.10	90.89
1203	ආහාර සහ නිල ඇඳුම්	30,000.00	30,000.00	30,000.00	-	100.00

	නඩත්තු වියදම්					
1301	වාහන	2,000,000.00	2,630,000.00	2,629,340.37	659.63	99.97
1302	බලාගාර, යන්ත්‍රසූත්‍ර හා උපකරණ	1,000,000.00	-	-	-	-
1303	ගොඩනැගිලි සහ ඉදිකිරීම්	2,500,000.00	-	-	-	-
	සේවා					
1401	ප්‍රවාහන	2,000,000.00	3,346,020.00	3,345,410.23	609.77	99.98
1402	තැපැල් සහ සන්නිවේදන	1,000,000.00	1,900,000.00	1,898,481.53	1,518.47	99.92
1403	විදුලිය සහ ජලය	1,750,000.00	895,000.00	790,450.25	104,549.75	88.32
1404	කුලී සහ දේශීය බදු	97,500,000.00	91,395,000.00	91,360,347.46	34,652.54	99.96
1405	වෙනත්	10,000,000.00	6,338,330.00	2,298,364.35	4,039,965.65	36.26
1408	වාහන සඳහා බදු කුලී		3,076,000.00	464,000.00	2,612,000.00	15.08
	මාරු කිරීම්					
1506	රාජ්‍ය සේවකයින් සඳහා දේපළ ණය පොලී	500,000.00	500,000.00	165,670.41	334,329.59	33.13

ශීර්ෂය	වැය විස්තරය	ඇස්තමේන්තුව 2016 රු.	සංශෝධිත ඇස්තමේන්තුව 2016 රු.	මුළු වියදම රු.	ඉතිරි ප්‍රතිපාදන රු.	සත්‍ය වියදම් ප්‍රතිශතය (%)
	ප්‍රාග්ධන වියදම					
	ප්‍රතිසංස්කරණ හා වැඩිදියුණු කිරීම්					
2001	ගොඩනැගිලි සහ ඉදිකිරීම්	10,000,000.00	23,000,000.00	10,250,170.34	12,749,829.66	44.57
2002	බලාගාර, යන්ත්‍රසූත්‍ර හා උපකරණ	200,000.00	200,000.00	-	200,000.00	-
2003	වාහන	1,500,000.00	1,500,000.00	1,138,500.00	361,500.00	75.90
	ස්ථාවර වත්කම් අත්කර ගැනීම					
2102	ගෘහ භාණ්ඩ හා කාර්යාලයීය උපකරණ	3,000,000.00	5,500,000.00	4,551,365.34	948,634.66	82.75
2103	බලාගාර, යන්ත්‍රසූත්‍ර හා උපකරණ	1,500,000.00	5,047,000.00	5,046,164.90	835.10	99.98
	කුසලතා වර්ධනය					
2401	පුහුණුකිරීම් සහ කුසලතා වර්ධනය	700,000.00	2,197,000.00	2,196,336.33	663.67	99.97
		182,630,000.00	198,066,350.00	172,217,479.74	25,848,870.26	86.95

- ශීර්ෂ අංකය - 158
- වැඩසටහන - 02 සංවර්ධන ක්‍රියාකාරකම්
- ව්‍යාපෘති අංකය හා නාමය - 03 සංවර්ධන වැඩසටහන්

උප ව්‍යාපෘතිය	වැය ශීර්ෂය	මූල්‍ය ශීර්ෂය	වැය විස්තරය	ඇස්තමේන්තුව 2016	සංශෝධිත ඇස්තමේන්තුව 2016	මුළු වියදම	ඉතිරි ප්‍රතිපාදනය	සත්‍ය වියදම් ප්‍රතිශතය
			රාජ්‍ය සම්පත් කළමනාකරණ සංස්ථාව					
1	2502	11	ආයෝජන	12,000,000	12,000,000	3,000,000	9,000,000	25
			ශ්‍රී ලංකන් ගුවන් සමාගම ප්‍රාග්ධනීකරණය					
2	2301	11	කොටස් දායකත්වය		24,515,245	24,515,245	-	100
				12,000,000	36,515,245	27,515,245	9,000,000	75.35

- ශීර්ෂ අංකය - 158
- වැඩසටහන - 02 සංවර්ධන ක්‍රියාකාරකම්
- ව්‍යාපෘති අංකය හා නාමය - 04 රාජ්‍ය ආයතනයන්

උප ව්‍යාපෘතිය	වැය ශීර්ෂය	මූල්‍ය ශීර්ෂය	වැය විස්තරය	ඇස්තමේන්තුව 2016	පරිපූරක ඇස්තමේන්තුව	සංශෝධිත ඇස්තමේන්තුව 2016	මුළු වියදම	ඉතිරි ප්‍රතිපාදන	සත්‍ය වියදම් ප්‍රතිශතය
			සීමාසහිත ලක්දිව ඉංජිනේරුන් පුද්ගලික සමාගම						
1	1503	11	රාජ්‍ය ආයතන	24,000,000		24,000,000	24,000,000	-	100
			ශ්‍රී ලංකා කපු සංස්ථාව						
2	1503	11	රාජ්‍ය ආයතන	53,000,000		53,000,000	48,000,000	5,000,000	90.57
	2201	11	රාජ්‍ය ආයතන	40,000,000		40,000,000	40,000,000	-	100
			ශ්‍රී ලංකා රාජ්‍ය වැවිලි සංස්ථාව, ඇල්කඩුව වැවිලි සමාගම						
3	2501	11	ප්‍රතිව්‍යුහගතකරණය		662,527,820	662,527,820	662,527,820	-	100
				117,000,000	662,527,820	779,527,820	774,527,820	5,000,000	99.36



அரசாங்க தொழில் முயற்சி அபிவிருத்தி
அமைச்சு

**வருடாந்த செயலாற்றுகை
அறிக்கை**

2016

கௌரவ கபீர் ஹாஸிம்

அரசாங்க தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ ளரான் விக்ரமரத்ன

அரசாங்க தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதியமைச்சர்

திரு. ரவீந்திர ஹேவாவிதாரண

அரசாங்க தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின்
செயலாளர்

அமைச்சரின் செய்தி



அரசாங்க தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை சமர்ப்பிக்கக் கிடைத்தமையயிட்டு அமைச்சின்சார்பில் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கையிலுள்ள, அரசாங்கத்திற்குச் சொந்தமான, நட்டமடைகின்ற நிறுவனங்களை இலாபமடைகின்ற நிறுவனங்களாக மாற்றுவதனை நோக்காக கொண்டு தாபிக்கப்பட்ட அரசாங்க தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சுக்கு அரசாங்கத்திற்குரிய தொழில்முயற்சிகள் பல (SOEs) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினதும், கௌரவ பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்களினதும் தலைமையின்கீழ் விருந்தோம்பல், விமானசேவை மற்றும் எரிசக்தி ஆகியதுறைகளை உள்ளடக்கியதாக இலங்கையின் பொருளாதாரத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான பல தொழில்முயற்சி சம்பந்தமான அரசாங்கத்தின் பொறுப்பு பற்றி மீண்டும் பரிசீலனை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளரின் தலைமையின்கீழ் எமது அமைச்சின்மூலம் நாட்டுக்கு பொருளாதார ரீதியில் சுமையாக இருக்கின்ற எமக்குச் சொந்தமான அரசுக்குரிய தொழில்முயற்சிகளை மீள்கட்டமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அரசாங்க தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின்கீழ் அரசாங்க வங்கிகள் உட்பட அரசாங்கத்திற்குச் சொந்தமான பல தொழில்முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியினைப் பதிவுசெய்துள்ளன.


இந்தத் தொழில்முயற்சிகளும், அமைச்சம் எடுத்துக்காட்டியுள்ள தொடர்ச்சியான வளர்ச்சி குறித்து நான் பெருமைப்படுகின்ற அதேவேளையில், இதேவிதத்தில் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

அமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சின் பதவியினர்க்கும், எனக்குக் கீழுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான சகல தொழில்முயற்சிகளுக்கும் அடுத்துவரும் வருடத்திற்கான எனது நல்லாசிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கபீர் ஹாஷிம்

அரசாங்க தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்

பிரதியமைச்சரின் செய்தி



அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் பொருளாதாரத்தின் முக்கியமான பொறுப்பொன்றை நிறைவேற்றுகின்றது. அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை ஏற்படுத்துவதற்கான பகுத்தறிவு பிரதானமாக நலன்புரி நோக்கங்களுக்காக ஈடுபட்டிருப்பது சந்தையின் தோல்வின் காரணமாகவெயாகும். பொதுமக்களுக்கு போதுமானளவு உற்பத்திகள் இல்லாமை மற்றும் உள்ளத்தால் ஏற்படுகின்ற ஏகாதிபத்திய இருப்பு ஆகியவற்றின் காரணமாக அவற்றின் பொருளாதார செயற்பாடுகள் குறித்து தலையிடுவதற்கு அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. எவ்வாறாயினும் இலங்கையிலுள்ள அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் செயலாற்றுகை பற்றி திருப்திப்பட முடியாது. அவை அரசாங்கத்தின் நிதியை வீணாக செலவிடுகின்ற பலவீனமான சேவையை வழங்குகின்ற நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன. இந்த நிறுவனங்களின் வினைத்திறனின்மை மற்றும் தொடர்ச்சியான நட்டங்களைப் பதிவாகின்றமை ஆகியவற்றின் காரணமாக அவற்றின்மூலம் வரிசெலுத்துவதற்கு ஏற்படுகின்ற சுமையைக் குறைப்பதற்கும் மிகவும் செயற்றிறன்மிக்க போட்டிக்குரிய நிறுவனங்களாக அந்த நிறுவனங்களின்

செயற்பாட்டு நடவடிக்கைகளை மீளமைப்புச் செய்வதற்காக 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கத்தினால் அரசாங்க தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு தாபிக்கப்பட்டது.

வங்கி, காப்புறுதி, விமானசேவை, பெருந்தோட்டம், விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் ஆகிய பல்வேறு துறைகளின் கீழ்வருகின்ற 21 பிரதான கம்பனிகளும், அவற்றுடன் இணைந்த 31 நிறுவனங்களும் அரசாங்க தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் தொழிற்படுகின்றன. 2016 ஆம் ஆண்டில் வங்கி மற்றும் காப்புறுதித் துறைகள் முதற்கொண்டு அமைச்சின் விடயப்பரப்பின்கீழ்வருகின்ற நிறுவனங்களின்மூலம் 54.3 பில்லியன் ரூபா இலாபம் சம்பாதிக்கப்பட்டது. 06 அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்காக 25.4 பில்லியன் ரூபா நட்டம் பதிவாகியுள்ள அதேவேளையில், இலங்கை விமானசேவை இதற்காக பிரதான பங்களிப்பைச் செய்துள்ளது.

அமைச்சின்கீழுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்காக மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தை வலுவூட்டுதல் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை மேற்பார்வை செய்வதற்காக சட்டரீதியான மற்றும் நிறுவனரீதியான வரைசட்டமொன்றை ஏற்படுத்துவது இந்த மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். பங்குதாரர்களுக்கும், அரசாங்கத்திற்கும் நன்மைகளைப் பெற்றுத்தருகின்ற செயற்றிறன்மிக்க வர்த்தக தொழில்முயற்சிகளாக அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை முகாமை செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான சூழலொன்றை ஏற்படுத்துவதற்கும், வரிசெலுத்துநர்கள்மீது சுமத்தப்படுகின்ற சுமையைக் குறைப்பதும் இதன்நோக்கமாகும். அரசாங்கத்தின் “உரித்தரிமை” செயற்பாட்டை மேற்கொள்வதற்காக மையப்படுத்தப்பட்ட பிரிவொன்று தாபிக்கப்பட்ட அதேவேளையில், அதன்மூலம் அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் தொழிற்படுகின்ற தொடர்புடைய பிரிவுகளுக்காக கொள்கைகளையும், கட்டளைகளையும் தயாரிப்பதில் ஈடுபடுவதற்கு நிரல் அமைச்சுக்கு வாய்ப்புக் கிடைக்கின்றது.

பொருளாதாரத்தில் அத்தியாவசியமான தலையீட்டுப் பணியை மேற்கொள்கின்ற வங்கித்துறை பல சவால்களுக்கு முகங்கொடுக்கின்றது. அரசாங்க வங்கிகள் மற்றும் அவற்றின் பங்குதாரர்கள் புதிய பாசல்III (Basel III)கட்டளைகளுக்கு அமைவாக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவற்றின் மூலதனத்தை அதிகரிக்கும் புதிய வழிமுறையை அரசாங்கத்தினால் சிந்தித்துப் பார்க்கவேண்டியிருக்கின்ற அதேவேளையில், தரப்படுத்தல் நிறுவனங்களின்மூலம் அவற்றின் தரத்தை கீழேதள்ளுவதனைத் தடுத்தல் வேண்டும். வங்கிகளின் போட்டிக்குரிய இருப்புக்காக மிகக் குறைந்த இலாப எல்லைகளைக்கொண்டதாக தொழிற்படுகின்ற தொழிற்புட்பங்களை ஏற்படுத்துவது அவசியமானதாகும்.

விமான சேவைகளை மறுசீரமைக்கும்போது மிகின் லங்கா விமான சேவையின் செயற்பாட்டை நிறுத்தி அதற்குச் சொந்தமான விமானங்களும், சகல விமானப் பயணங்களும் இலங்கை விமான சேவையின்கீழ் கொண்டுவரப்பட்டது. இலங்கை விமான சேவைக்காக உபாயத்திட்ட பங்குதாரர் ஒருவரைத் தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதேவேளையில் விமானசேவையை மறுசீரமைக்கும் திட்டத்தின்கீழ் விமானப் பாதைகளையும், விமானங்களையும் பொருத்தமான விதத்தில் தயாரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அரசாங்க தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சுக்கு சவால்மிக்க பொறுப்பொன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக எடுக்கப்பட்ட சகல முயற்சிகளுக்காகவும் பதவியினருக்கு நன்றி தெரிவிப்பதற்கு நான் இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொள்கின்றேன்.

எரான் விக்ரமரத்ன

அரசாங்க தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சர்

அமைச்சின் செயலாளரின் செய்தி



நாட்டினுள் காணப்படுகின்ற மொத்த தொழில் முயற்சிகளினிடையே நட்டமடைகின்ற பெரும்பாலான அரசாங்க தொழில் முயற்சிகளை ஒன்றிணைத்து அவற்றை இலாபம் பெறும் தொழில்முயற்சிகளாக மாற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த அமைச்சை தாபித்து தற்போது சுமார் 1½ வருடங்கள் கடந்துள்ளன.

இந்தக் காலப்பகுதியினுள் நாட்டின் மொத்த பெருளாதாரத்துக்கு பாரிய செலவு சுமையை ஏற்படுத்திய அரசாங்க தொழில் முயற்சிகளை மீள்கட்டமைப்பு செய்யும் நடவடிக்கையின் பக்கம் நாம் தற்போது கவனத்தை செலுத்தியுள்ளோம்.

இதன்போது அமைச்சின் கீழ் காணப்பட்ட பெருந்தோட்டக் கம்பனிகள் 5 தொடர்பாக தற்போது அவற்றில் காணப்படுகின்ற பயிர் நிலங்களை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தலுக்கு உட்படுத்தி மேலும் பெருந்தோட்ட பயிர்களை அதே விதத்தில் பேணிக் கொள்ளக்கூடிய விதத்தில் காணிகளை அந்த நோக்கத்தினுள் பேணுகின்ற அதேவேளையில் அதிகரித்துக் கொள்ளக்கூடிய ஏனைய மூலங்கள் பற்றி ஆராய்ந்து, அதற்கான அரசாங்க தனியார் பங்குடைமையின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான செயற்றிட்டங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. அதன் கீழ் இலாபத்தைப் பகிர்ந்து கொள்ளும் அடிப்படையில் சிறிய நீர்மின்சார நிலையங்கள், ஏனைய விவசாய நடவடிக்கைகள், மிருக வளர்ப்பு செயற்றிட்டங்கள் போன்ற செயற்றிட்டங்களை ஊக்குவிப்பதன் மூலம் பெருந்தோட்டத் துறை முகங்கொடுத்துவரும் நிதிப் பிரச்சினைகளை வெற்றிகொண்டு அந்தத் துறைகளுக்குப் புத்துயிரளிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இதன்போது இயற்கை வளங்களை அதிக அளவில் பாதுகாத்து நிலத்தை சிறந்த முகாமைத்துவத்தின் கீழ் பயன்படுத்துவதற்கும், பயிர்களை பல்வகைப்படுத்தல், இடைநிலை பயிர்கள் மற்றும் உற்பத்திகளில் தரத்தை அதிகரிப்பதற்கும், உற்பத்திக்கான பெறுமதியை சேர்ப்பதற்கும் தேவையான வழிகாட்டல்கள் இந்த அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கை விமான கம்பனி மற்றும் மிகின்லங்கா விமான கம்பனி பற்றி கவனத்தில் கொள்ளும்போது, அந்தக் கம்பனிகளுக்காகவும், மீள்கட்டமைப்பு திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கும் அந்த திட்டத்தை அடிப்படையாகக் கொண்டும் அந்தத் புதிய இலாபம் தரும் பயண முடிவிடங்களை அதிகரிப்பதன் பக்கம் விமானக் கம்பனிகளில் காணப்படுகின்ற பலவினங்களை எடுத்துக் கூறுவதற்காக உபாயத்திட்ட உதவியாளரின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ள அதே வேளையில், சாதகமான முதலீட்டாளர்களின் அபிப்பிராயங்களும் கோரப்பட்டுள்ளன.

பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு அரசாங்க வங்கிகளில் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற சிறிய அளவு வங்கிகளை ஒன்றிணைப்பது பற்றி 2016ம் ஆண்டில் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் விசேட கவனத்தை செலுத்தி ஆய்வொன்றை மேற்கொண்டு, அதன் பரிந்துரைகளை பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சரவை குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. வங்கியிடமுள்ள மூலதன தேவைகள் பற்றி விரிவாக ஆராய்ந்து தற்போது காணப்படுகின்ற அபாய நிலைமைபற்றி தொடர்புடைய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி வங்கி பற்றிய நெருங்கிய மேற்பார்வையை அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பின்னணியில் 2016ம் ஆண்டிற்காக அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களின் முன்னேற்றத்தை எடுத்துக்கூறுகின்ற செயலாற்றுகை அறிக்கைக்காக செய்தியொன்றை வழங்குவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

அதேபோன்று இந்த சகல பணிகளையும் மேற்கொள்ளும்போது கௌரவ அமைச்சரினதும், பிரதி அமைச்சரிடமிருந்தும் கிடைக்கின்ற வழிகாட்டல்கள் மற்றும் ஒத்துழைப்பு மிகவும் பெறுமதிமிக்கதாகும்.எமது வழிகாட்டல்களைப் பின்பற்றி உதவி வழங்குகின்ற சகல நிறுவனங்களினது தலைவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த சகல பணிகளிலும் என்னுடன் இணைந்து செயற்பட்டு,எனக்கு உதவி வழங்கிய அனைத்து பதவியினர்களுக்கும் மீண்டும் எனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ரவீந்திர ஹேவா விதாரன

அரசாங்க தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்

அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள்

வங்கி, நிதி மற்றும் காப்புறுதிப் பிரிவு

- **இலங்கை வங்கி**

தலைவர் - திரு. ரொனால்ட் பெரேரா
தொ.பே.இல. - 011-2348877
தொலை நகல் - 011-2452033
மின்னஞ்சல் - chairman@boc.lk

- **மக்கள் வங்கி**

தலைவர் - திரு. ஹேமசிறி பிரனாந்து
தொ.பே.இல. - 011-2329822
தொலை நகல் - 011-2447473
மின்னஞ்சல் - chaieaman@peoplesbank.lk

- **தேசிய சேமிப்பு வங்கி**

தலைவர் - திரு. அஷ்வின் த சில்வா
தொ.பே.இல. - 011-2573334
தொலை நகல் - 011-2574002
மின்னஞ்சல் - chairman@nsb.lk

- **அரசு ஈட்டு, முதலீட்டு வங்கி**

தலைவர் - திரு. திஸ்ஸ ஜினதாஸ
தொ.பே.இல. - 011-2573563
தொலை நகல் - 011-2573346
மின்னஞ்சல் - chairman@smib.lk

- **பிராந்திய அபிவிருத்தி வங்கி**

தலைவர் - திரு. எம். பிரசன்ன பிரேமரத்ன
தொ.பே.இல. - 011-2035454
தொலை நகல் - 011-2906877
மின்னஞ்சல் - prasannah@rdb.lk

- **இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதி வங்கி**

தலைவர் - திரு. ஆர்.ஜே. த சில்வா
தொ.பே.இல. - 011-2433901
தொலை நகல் - 011-2470511
மின்னஞ்சல் - chairman@hdfc.lk
secchairman@hdfc.lk

- **லங்கா புத்ர அபிவிருத்தி வங்கி**

தலைவர் - திரு. ருவன் கால்லகே
தொ.பே.இல. - 011-2821232
தொலை நகல் - 011-2821020
மின்னஞ்சல் - info@lankaputhra.lk

- **இலங்கை சேமிப்பு வங்கி**

பதில் தலைவர் - திரு. கே. அமரசிங்ஹ
தொ.பே.இல. - 011-2674700
தொலை நகல் - 011-2674705/6
மின்னஞ்சல் - info@slsbl.lk

- **இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்**

தலைவர் - திரு. ஹேமக அமரசூரிய
தொ.பே.இல. - 011-2323450
தொலை நகல் - 011-2447742
மின்னஞ்சல் - email@srilankainsurance.com

சிவில் விமான சேவை மற்றும் ஹோட்டல் பிரிவு

- **ஸ்ரீ லங்கன் விமான சேவை**

தலைவர் - திரு. அஜித் டயஸ்
தொ.பே.இல. - 019 -7331000
தொலை நகல் - 019 - 7335100
மின்னஞ்சல் - chairman@srilankan.com

- **மிஹின் லங்கா தனியார் நிறுவனம்**

தலைவர் - திரு. அஜித் டயஸ்
தொ.பே.இல. - 019 -7331000
தொலை நகல் - 019 - 7335100
மின்னஞ்சல் - chairman@srilankan.com

- **ஹோட்டல் டிவலப்மென்ட் லங்கா தனியார் நிறுவனம் (PQ143)**

தலைவர் - திரு. கிரிஷ்ணாந்த பிரசாத் குரே
தொ.பே.இல. - 011-2433435
தொலை நகல் - 011- 2446545
மின்னஞ்சல் - hdl_hilton@slt.net.lk

பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் நிறுவனங்கள்

- **மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை**

தலைவர் - திரு. கீர்த்தி பண்டார கொடகம
தொ.பே.இல. - 011 2327088
தொலை நகல் - 011-2446577
மின்னஞ்சல் - sec.chairman@jedb.gov.lk

- **இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம்**

தலைவர் - திரு. திலக் மஹாநாம
தொ.பே.இல. - 011 - 2438530
தொலை நகல் - 011 -2438635
மின்னஞ்சல் - slspc@slt.net.lk

- வ/ப எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி**

தலைவர்	-	திரு. நிலு தில்ஹார விஜயதாச
தொ.பே.இல.	-	011-2698058
தொலை நகல்	-	011-2698057
மின்னஞ்சல்	-	niluwijedasa@gmail.com
- வ/ப குருநாகல் பெருந்தோட்டக் கம்பனி**

தலைவர்	-	திரு. ஏ.எம். பியசோம உபாலி
தொ.பே.இல.	-	037-2229618
தொலை நகல்	-	037-2223191
மின்னஞ்சல்	-	ampupali0707@yahoo.com
- வ/ப சிலாபம் பெருந்தோட்டக் கம்பனி**

தலைவர்	-	திரு. ஆசிரி குமார ஹேரத்
தொ.பே.இல.	-	032-2223210
தொலை நகல்	-	032-2222162
மின்னஞ்சல்	-	cplfin5@gmail.com
- வ/ப கல்லூயா பெருந்தோட்டக் கம்பனி**

தலைவர்	-	திரு. கீர்த்தி பண்டார கொடகம
தொ.பே.இல.	-	063-5672848
தொலை நகல்	-	063-2240199
மின்னஞ்சல்	-	info@galoya.lk
- இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம்**

தலைவர்	-	திரு. தம்சிறி பண்டார கருணரத்தன
தொ.பே.இல.	-	011-2871005
தொலை நகல்	-	011 - 2869843
மின்னஞ்சல்	-	cashewco@dialogsl.net

கைத்தொழில் பிரிவு

- இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனம்**

அதிகார சபை	-	திரு. ரியென்சி பெரேரா
தொ.பே.இல.	-	011-4063617
தொலை நகல்	-	011-4506415
மின்னஞ்சல்	-	ceylonceramics.co@gmail.com
- பிசீசீ கம்பனி**

தலைவர்	-	திரு. எச்.என். சரத் அபேசிங்ஹ
தொ.பே.இல.	-	011-2435195
தொலை நகல்	-	011-2447139
மின்னஞ்சல்	-	bcclankaltd@gmail.com



01. அரசுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களிலிருந்தும் அனுப்பப்பட்ட அந்நிறுவனங்களின் செயற்றிறன்களை மதிப்பீடு செய்வதற்கான குறிகாட்டிகளை அறிமுகம் செய்யும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்



02. அரசு பெருந்தோட்ட நிறுவனத்தின் ஊழியர்களுக்கான இழப்பீட்டினைப் பெற்றுக் கொடுத்தல்.



03. ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் பாடசாலையின் பட்டமளிப்பு விழா



04. பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு அருகாமையில் இலங்கை மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் புதிய விற்பனை நிலையமொன்றை திறந்துவைத்தல்



05. குருணாகலை பெருந்தோட்ட நிருவனத்தின் ஊழியர்களுக்கு 2016 ஆம் ஆண்டுக்காக 2016 வசர ஃடஃபா போனஸ் கொடுப்பனவை பெற்றுக் கொடுத்தல்

உள்ளடக்கம்	பக்கம்
1. அறிமுகம்.....	149 - 150
1.1. அமைச்சின் நோக்கு மற்றும் செயற்பணி.....	151
2. அமைச்சின் பிரிவுகள்	152 - 153
2.1. நிருவாகப்பிரிவு.....	154
2.2. திட்டமிடல் பிரிவு.....	155
2.3. கணக்குகள் பிரிவு.....	156
2.4. உள்ளக கணக்காய்வு பிரிவு.....	157
2.5. வங்கி மற்றும் நிதி.....	158
2.6. பெருந்தோட்டம் மற்றும் விவசாய கைத்தொழில் பிரிவு.....	159
2.7. காப்புறுதி, சிவில் விமான சேவைகள் மற்றும் விருந்தோம்பல் பிரிவு.....	160
3. அமைச்சின் விடயப் பரப்பிற்குரிய நிறுவனங்கள்.....	161 - 165
4. அமைச்சின் கீழுள்ள பிரிவுகளின் செயற்றிறன்கள்	166 - 169
5. அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் செயற்றிறன்கள்	170
5.1. வங்கி, மற்றும் நிதி.....	171 - 218
5.2. காப்புறுதி, சிவில் விமானசேவைகள் மற்றும் விருந்தோம்பல்	219 -240
5.3. பெருந்தோட்டம் மற்றும் விவசாய கைத்தொழில்	241 -294
6. நிதி ஒதுக்கீடு.....	295 -302

1. அறிமுகம்

1. அறிமுகம்

2015 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து உருவான புதிய அரசாங்கத்தினால் 2015 செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்ட புதிய அமைச்சொன்றாக இது உருவாக்கப்பட்டது.

2015 செப்டெம்பர் 21 ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்ட 1933/13 ஆம் இலக்க வர்த்தமானி மற்றும் 2015 நவம்பர் மாதம் 24 ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்ட 1942/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அமைச்சின் பணிகள் மற்றும் செயற்பாடுகள் பற்றிய பட்டியலுக்கு அமைய இந்த அமைச்சுக்கு அரச தொழில்முயற்சிகள் மற்றும் குறைப் பயன்பாட்டுச் சொத்துக்கள் பெரும் எண்ணிக்கையான பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கையானது பிரதான 21 நிறுவனங்களையும், குறைப் பயன்பாட்டுச் சொத்துக்களுக்கு உரிதான 37 நிறுவனங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது.

அமைச்சின் கீழ் பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்வது நோக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

1. ஆரம்பத்தில், தற்போது காணப்படுகின்ற சட்டத்துக்குள் நிறுவனங்களின் நிலைத்திருத்தலை உறுதி செய்தல், ஆரம்ப நிதிசார் கட்டுப்பாடு, முகாமைத்துவக் கட்டுப்பாட்டைஸ்தாபித்தல், சொத்துக்களைப் பாதுகாத்தல், கணக்காய்வுக் கணக்குக் கூற்றுக்கள் மற்றும் வருடாந்த அறிக்கைகளைத் தயார் செய்தல்.
2. புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய முகாமைத்துவ முறையியல்களை அறிமுகம் செய்தல்.
3. மூலதனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மிகவும் வளர்ச்சியடைந்த முறைகளை அறிமுகம் செய்தல்.
4. பாதுகாப்பான வியாபாரங்களாக தெரியவருகின்ற அரச தொழில்முயற்சிகளில் காணப்படுகின்ற எதிர்கால அச்சுறுத்தல்கள், பாதகமான போக்குகளை இனங்காணல், அவற்றை குறைத்தல் மற்றும் புதிய உபாயமுறையிலான செயற்பாடுகளை இனங்கண்டு விசேட புத்தெழுச்சியை நோக்கியதாகச் செயற்படுதல்.
5. பொருளாதார ரீதியாக நட்டம் உழைக்கின்ற அரச தொழில்முயற்சிகளை இனங்கண்டு அவை ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் மீள் ஒழுங்குபடுத்தத் தேவையான முறையியல்களை இனங்காணல் மற்றும் தேவையான வழிகாட்டல்களைப் பெற்றுக் கொடுத்தல்.

அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் கௌரவ அமைச்சராக கபீர் ஹஷீம் அவர்களும், கௌரவ பிரதியமைச்சராக ளரான் விக்ரமரத்ன அவர்களும், அமைச்சின் செயலாளராக ரவீந்திர ஹேவாவித்தாரண அவர்களும் செயற்பட்டு வருகின்றனர். இந்த அமைச்சு கொழும்பு 01 எச்சிலன் சதுக்கம், உலக வர்த்தக நிலையத்தின், மேற்குக் கோபுரத்தின், 07 ஆம் மாடியிலும், கிழக்குக் கோபுரத்தின் 36 ஆம் மாடியிலும் தாபிக்கப்பட்டுள்ளது.

நோக்கு

சுவிட்சமிக்க தேசத்துக்காக
பலம்மிக்க அரசு
தொழில்முயற்சிகள் கட்டமைப்பு

செயற்பணி

தேசிய பொருளாதாரத்துக்கு பலமாக
இருப்பதுடன், நாட்டுக்கு சுமையற்ற அரசு
தொழில்முயற்சிகள் கலாசாரத்தை
உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன்
செயற்படல்.

1.1 அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் பணிகளும், செயற்பாடுகளும்

- அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி விடயம் சம்பந்தமாக 2015.09.21 ஆம் திகதிய 1933/13ஆம் இலக்க மற்றும் 2015.11.24 ஆம் திகதிய 1942/10 ஆம் இலக்க இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானியில் அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்படுகின்ற 11 ஆம் நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்கக் கூட்டுத்தாபனங்களின் விடயங்கள் சம்பந்தமான கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களைத் தயார் செய்தல், பின்னாய்வு மற்றும் மதிப்பீடு செய்தல்.
- அரசு தொழில் முயற்சிகள் துறையில் புதிய அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்தல்.
- அரசு தொழில் முயற்சிகளின் உற்பத்திகளினது தரநியமங்கள் மற்றும் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- தொழில் முயற்சிகளை தேசிய பொருளாதாரப் போக்குடன் இணைப்பதற்கான உபாயமுறைகளைத் தயார் செய்தல்.
- வளங்களை விளைதிறன்மிக்கவாறு பயன்படுத்துவதன் மூலம் உள்நாட்டு தொழில் முயற்சிகளை தேசிய பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- அரசு வங்கிகள் மற்றும் நிதி முகவர் நிறுவனங்கள் தொடர்பான பொது நிருவாக மற்றும் ஒழுங்குறுத்தல் நடவடிக்கைகள்
- 2015.09.21 ஆம் திகதிய 1933/13 ஆம் இலக்க மற்றும் 2015.11.24 ஆம் திகதிய 1942/10 ஆம் இலக்க இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானியில் அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்படுகின்ற 11 ஆம் நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள அரசு கூட்டுத்தாபனங்கள், நியாயாதிக்க சபைகள் மற்றும் அரசாங்கத்துக்கு உரித்தான கம்பனிகளின் நிதி நிருவாகம்.
- 2011 இன் 43 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் பொதுத் திறைசேரியின் செயலாளருக்கு உரித்தான 2015.09.21 ஆம் திகதிய 1933/13ஆம் இலக்க இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானியில் அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்படுகின்ற 11 ஆம் நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள 8 ஆவது விடயத்தில் காணப்படுகின்ற 37 நிறுவனங்களின் குறைப்பயன்பாட்டு சொத்துக்களை புத்தெழுச்செய்வது தொடர்பாக நியமனம் செய்யப்பட்டுள்ள தகுதிவாய்ந்த அதிகாரிகளினால் நிறைவேற்றப்படுகின்ற நடவடிக்கைகளை ஒழுங்குறுத்துவதும், கண்காணிப்புச் செய்வதும்.
- அரசு தொழில் முயற்சிகளை முகாமைத்துவம் செய்வதற்கான நிறுவனச் சட்டகமொன்றைத் தாபித்தல்.
- அரசு தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள்.
- 2015.09.21 ஆம் திகதிய 1933/13ஆம் இலக்க மற்றும் 2015.11.24 ஆம் திகதிய 1942/10 ஆம் இலக்க இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானியில் அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்படுகின்ற 11 ஆம் நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ள ஏனைய அனைத்து விடயங்கள் தொடர்பிலுமான நடவடிக்கைகள்.
- 2015.09.21 ஆம் திகதிய 1933/13ஆம் இலக்க மற்றும் 2015.11.24 ஆம் திகதிய 1942/10 ஆம் இலக்க இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானியில் அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்படுகின்ற 11 ஆம் நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களை கண்காணிப்புச் செய்தல்.

2. அமைச்சின் பிரிவுகள்

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும்
அதன் பிரிவுகள்


அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி
அமைச்சு

தொ. பே. - 011 2437805 /
0112437856

தொலைநகல் - 0112437823

மின்னஞ்சல்

minofpubenter@gmail.com



2.1 நிருவாகப் பிரிவு

2.1.1 அறிமுகம்

அமைச்சில் நல்லதொரு நிறுவன நிருவாகச் சூழலைப் பேணிவருதல், மனித மற்றும் பௌதீக வள முகாமைத்துவம், பதவியணியினரின் தொழில்சார் தேவைகளை நிறைவேற்றல் மற்றும் அமைச்சின் சேவைகளை அமுல்படுத்த உதவியளித்தல் ஆகியன நிருவாகப் பிரிவின் பிரதான நோக்கங்களாகும்.

2.1.2 நிருவாகப் பிரிவின் பணிகள்

1. அமைச்சரவை விஞ்ஞாபனங்களை தயார் செய்தல்
2. பாராளுமன்ற வினாக்கள்
3. பொது மனுக்குழு சம்பந்தமான கடமைகள்
4. துறைசார் மேற்பார்வைக்குழு சம்பந்தமான கடமைகள்
5. அமைச்சின் உள்ளக நிர்வாகம்
6. பதவிகளை அங்கீகரித்தல்
7. ஆட்சேர்ப்பு ஒழுங்குவிதிகளைத் தயார் செய்தல்.
8. சுயவிபர ஆவணக் கோவைகளைப் பேணிவருதல்.
9. நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகள்
10. ஒழுக்காற்று நடவடிக்கைகள்
11. பயிற்றுவிப்புக்கள்
12. கட்டிடங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பௌதீக வளங்களையும் பராமரித்தல்
13. அமைச்சின் உத்தியோகத்தார்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகள் தொடர்பான பதிவுகளை பேணல்.
14. மேலதிலக செலவு, போக்குவரத்துச் செலவு மற்றும் புகையிரத பருவகால பயணச்சீட்டு போன்றவற்றை வழங்குதல்
15. அமைச்சின் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தார்களின் தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விடுமுறைக்கான அனுமதிகளை பெற்றுக் கொடுத்தல்.

2.2 திட்டமிடல் பிரிவு

2.2.1 அறிமுகம்

திட்டமிடல் பிரிவானது அமைச்சுக்கு உரித்தான நிறுவனங்களின் பெறுபேறுகள், வினைத்திறன் மற்றும் விளைதிறன் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளல், பகுப்பாய்வு செய்தல், வழிநடாத்தல் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. வருடாந்த செயற்றிட்டத்தைத் தயார் செய்தல், வருடாந்த செயலாற்றுகை அறிக்கையைத் தயார் செய்தல் மற்றும் ஏனைய முன்னேற்ற அறிக்கைகளைத் தயார் செய்து உயர் மட்ட முகாமைத்துவம், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு உள்ளடங்களாக ஏனைய நிறுவனங்களிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்கின்றது.

2.2.2 திட்டமிடல் பிரிவின் பணிகள்

1. நிறுவனத் திட்டங்கள், செயற்றிட்டங்கள், வரவு செலவுத்திட்டத் திணைக்களம் போன்ற போன்ற நீண்டகால/ குறுங்கால திட்டங்களைத் தயார் செய்வதற்காக அமைச்சின் பல்வேறு பிரிவுகள் மற்றும் அமைச்சின் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு.
2. அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களினால் நிறைவேற்றப்படுகின்ற செயற்பாடுகளை வழிநடாத்துவதும், மதிப்பீடு செய்வதும்.
3. வருடாந்த முன்னேற்ற அறிக்கைகளைத் தயார் செய்தல் மற்றும் அவற்றை அமைச்சின் செயலாளர், தேசிய திட்டமிடல் திணைக்களம், தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களம் மற்றும் ஊக்கம்கொண்டுள்ள ஏனைய தரப்பினர்களுக்குப் பெற்றுக் கொடுத்தல்.
4. அமைச்சு சம்பந்தமான வருடாந்த செயற்றிட்டத்தைத் தயார் செய்து வரவு செலவுத்திட்ட கலந்துரையாடல்களின் போது பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.
5. பிரிவின் தரவுக் கட்டமைப்பைப் பேணிவருதல், இற்றைப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.
6. வருடாந்த செயலாற்றுகை அறிக்கையைத் தயார் செய்து பாராளுமன்றம், நிதி அமைச்சு மற்றும் கணக்காய்வாளர் தலைமை அதிபதி ஆகியோரிடம் சமர்ப்பித்தல்.

2.3 கணக்குகள் பிரிவு

2.3.1 அறிமுகம்

இப்பிரிவினால் நிதிச் சேவைகளை ஆற்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்புச் செய்தல் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவுகளை ஒருங்கிணைப்புச் செய்வதன் மூலம் அமைச்சுக்கு சாதகமான நிதிசார் தகவல்கள் மற்றும் நிதி முகாமைத்துவக் கட்டமைப்பு தயார் செய்யப்பட்டு பேணிவரப்படுகின்றது.

2.3.2 கணக்குகள் பிரிவின் பணிகள்

1. பிரதம கணக்கீட்டு அலுவலர் என்ற வகையில் அமைச்சின் செயலாளருக்கு அமைச்சின் நிதிசார் கடப்பாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும், பாராளுமன்றத்துக்கான வகைப்பொறுப்புக் கூறுவதற்கும் உதவுதல்.
2. அரசின் நிதிச் சட்டங்கள், ஒழுங்குவிதிகளுடன் இயைபுடையதன்மையை உறுதி செய்தல்.
3. நிதி முகாமைத்துவம் உள்ளடங்கலாக நல்லதொரு நிதி முகாமைத்துவக் கட்டமைப்பைத் தாபித்தல் மற்றும் பேணிவருதல்.
4. நிதி அறிக்கைகள் மற்றும் வரவு செலவுத்திட்டத் தேவைகளைத் தயார் செய்தல், இற்றைப்படுத்தல், மீளாய்வு செய்தல் மற்றும் கணக்குகளை முடிவுறுத்துவதற்காக திறைசேரி, அமைச்சின் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு.
5. நிதித் திட்டமிடல் மற்றும் வரவு செலவுத்திட்டமிடல்.
6. இற்றைப்படுத்தப்பட்ட மற்றும் சரியான நிதி அறிக்கையிடலை உறுதி செய்தல்.
7. அமைச்சின் சொத்து முகாமைத்துவம் தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் நிறைவேற்றல்.
8. அமைச்சின் வழங்கல் நடவடிக்கைகளை நிறைவேற்றல்.
9. அமைச்சின் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகளை பொதுத் திறைசேரியுடன் ஒருங்கிணைத்தல் மற்றும் தீர்மானித்தல்.
10. அமைச்சின் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களின் வழங்கல் நடவடிக்கைகள்மற்றும் அவற்றை ஒருங்கிணைத்தல் தொடர்பாக குழுவொன்றை நியமித்தல் மற்றும் தேவையான அனுமதிகளைப் பெற்றுக் கொடுத்தல்.
11. அமைச்சின் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களின் சொத்து முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அமைச்சு மட்டத்திலான அனுமதியைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் நடவடிக்கை எடுத்தல்.
12. அமைச்சின் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தலும், அது சம்பந்தமான நடவடிக்கைகளும்.
13. பொதுத்திறைசேரியில் நிதிகளை பெற்றுக்கொள்வதற்கான நிறுவனங்களின் கோரிக்கைகளை திறைசேரிக்கு விண்ணப்பித்தல் மற்றும் அது தொடர்பிலான பணிகள்.

2.4 உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு

2.4.1 அறிமுகம்

அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களின் சகல மட்டங்களினாலும் நிறைவேற்றப்படுகின்ற சேவைகள் மற்றும் பணிகளை மீளாய்வு செய்தல், அளவிடல், மதிப்பீடு செய்தல் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறையின் சம்பவ ஏற்புடையதன்மை தொடர்பாக அறிக்கையிடுவதன் மூலம் முகாமைத்துவத்துக்கு உதவுவது உள்ளகக் கணக்காய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.

2.4.2 உள்ளகக் கணக்காய்வுப் பிரிவின் பணிகள்

1. கணக்குகள் மற்றும் வேறு அறிக்கைகளின் நம்பகத்தன்மையை நிச்சயித்துக் கொள்ளல் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட கணக்கீட்டு முறைகள் மூலம் சரியான நிதிக் கூற்றுக்களைத் தயார் செய்வதற்குத் தேவையான தகவல்கள் வழங்கப்படுகின்றனவா என்பது பற்றி ஆராய்தல்.
2. தவறுகள் மற்றும் மோசடிகளை தடுப்பதற்காக அமைச்சின் மற்றும் அதன் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள உள்ளகக் கட்டுப்பாட்டு முறையின் வெற்றிகரமான தன்மையை மதிப்பீடு செய்தல் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டை வலுவூட்ட உதவுதல்.
3. அமைச்சுக்கு ஏற்புடைய கணக்காய்வு வினாக்கள் தொடர்பாக உரிய பிரிவுகளின் ஊடாக பதில்களைப் பெற்றுக் கொண்டு கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் சமர்ப்பித்தல் மற்றும் அரசாங்க கணக்குகள் குழு மற்றும் அரசாங்க தொழில்முயற்சிகள் பற்றிய குழுவின் அழைப்புகள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும், அதற்கான அறிக்கைகளுக்கு பதில் அளிப்பதும்.
4. பதவியணியினருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவது தொடர்பாக அவர்களின் செயலாற்றுகையின் தரத்தை மதிப்பீடு செய்தல்.
5. அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களின் சொத்துக்கள், எல்லா வகையிலும் நடட்டங்கள், சேதங்களிலிருந்து எந்தளவுக்குப் பாதுகாக்கப்படுகின்றன என்பது பற்றி ஆராய்தல்.
6. தாபன விதிக் கோவை, நிதிப் பிரமாணக் கோவை, அரசாங்க நிருவாக சுற்றறிக்கைகள், திறைசேரியின் சுற்றறிக்கைகள், சனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் மற்றும் வேறு சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுரைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது பற்றி ஆராய்தல்.
7. தேவையான சந்தர்ப்பங்களில் விசேட புலனாய்வுகளை நடாத்தல்.
8. கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டங்களை நடாத்துதல்.

2.5 வங்கி மற்றும் நிதி பிரிவு

2.5.1 அறிமுகம்

இப்பிரிவு அமைச்சின் கீழ் காணப்படுகின்ற முக்கியமானதொரு பிரிவாகும். 08 அரசு வங்கிகள் மற்றும் அவற்றின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற கம்பனிகளின் நிருவாக மற்றும் நிதி நடவடிக்கைகளுக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் அங்கீகாரம் வழங்குவது இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.

2.5.2 இப்பிரிவின் பணிகள்

1. வங்கிப் பிரிவின் அபிவிருத்திக்காக கொள்கை ரீதியான ஆலோசனைகளை வழங்குதல்.
2. பொருளாதாரத்திற்காக வங்கிகளினூடாக கிடைக்கும் பங்களிப்பினை அபிவிருத்தி செய்வதற்காக அரசு வங்கிகளை மறுசீரமைப்பது தொடர்பில்கொள்கை ரீதியான ஆலோசனைகளை வழங்குதல்.
3. அரசு வங்கிகளின் செயற்றிறன்மதிப்பிடுதல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
4. வங்கிகளின் செயற்றிறனை உயர்த்துதல் மற்றும் அவ்வங்கிகளின் வாய்ப்புக்களை அதிகரித்தல் தொடர்பிலான வழிமுறைகளைபரிந்துரை செய்தல்.
5. அரசு வங்கிகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் வேறு அரசு நிறுவனங்கள், கட்டுப்பாட்டு நிறுவனங்கள் மற்றும் வேறு நிறுவனங்கள் போன்றவற்றுடன் ஒருங்கிணைத்தல்.

2.6 பெருந்தோட்டங்கள், விவசாயம் மற்றும் கைத்தொழில் பிரிவு

2.6.1 அறிமுகம்

இப்பிரிவின் மூலம் பெருந்தோட்டத் துறை சம்பந்தமான 07 பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் கைத்தொழில் துறை சம்பந்தமான 02 நிறுவனங்களின் செயற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொள்கைகளை வகுக்கும் போது உதவிச் சேவைகளை ஆற்றுவதும், சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பைப் பேணிவருவதும், நிருவாக நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குவதும் இப்பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

2.6.2 இப்பிரிவின் பணிகள்

1. அமைச்சின் கீழ் காணப்படுகின்ற பெருந்தோட்டத் துறை மற்றும் கைத்தொழில் துறையின் செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
2. பல்வேறு ஊடகங்களின் மூலம் கிடைக்கின்ற முறைப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல்.
3. நடமாடும் நிலைமையின் கீழ் தொடர்ந்தும் பொதுத் திறைசேரிக்கு சமையாக இருந்துவருகின்ற நிறுவனங்களை மீள்ஒழுங்குபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்புச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
4. பெருந்தோட்டத் துறையின் செயலாற்றுகையை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
5. குறித்த நிறுவனங்களுக்கு கொள்கைசார் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொடுத்தல்.

2.7 காப்புறுதி, விமான சேவைகள் மற்றும் விருந்தோம்பல்

2.7.1 அறிமுகம்

இப்பிரிவு அமைச்சின் கீழ் காணப்படுகின்ற முக்கியமானதொரு பிரிவாகும். இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் அதன் கீழ் நிருவகிக்கப்படுகின்ற துணைக்கம்பனிகள், பிரதான 02 விமான கம்பனிகள் மற்றும் ஒரு உபசரணை சேவை கம்பனி என்பனவற்றின் நிருவாக மற்றும் நிதி நடவடிக்கைகளுக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் அங்கீகாரம் வழங்குவது இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.

2.7.2 இப்பிரிவின் பணிகள்

1. காப்புறுதி, விமான சேவைகள் மற்றும் விருந்தோம்பல் சேவைதுறையில் அரசு நிறுவனங்கள் என்ற வகையில் சமூகப் பொறுப்பை உறுதி செய்வதற்காக மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விசேட பங்களிப்பினை வழங்கப்படுவதை உறுதி செய்தல்.
2. மேற்படி நிறுவனங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற மக்களின் முறைப்பாடுகள் சம்பந்தமான விசாரணைகளை மேற்கொள்ளல்.
3. ஜனாதிபதி செயலகம், பிரதம அமைச்சரின் அலுவலகம் என்பவற்றின் ஊடாக வருகின்ற பொது மக்களின் முறைப்பாடுகள் சம்பந்தமாக சமர்ப்பிக்கப்படுகின்ற வினாக்களுக்கு பதில் அளித்தல்.
4. குறித்த நிறுவனங்களில் எழுகின்ற சிக்கல்கள் சம்பந்தமாக அரசாங்க கணக்குகள் குழுக் கூட்டங்களில் பங்கேற்றல்.
5. இப்பிரிவு தொடர்பில் பெற்றுக்கொள்ளப்படும் பொது மக்களின் மனுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்.
6. அமைச்சரவை விஞ்ஞாபனம் மற்றும் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் (CCEM Papers) என்பவற்றை தயாரித்தல்.

3. இவ் அமைச்சின் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்கள்

அமைச்சின் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்கள்

➤ வங்கி மற்றும் நிதி

- இலங்கை வங்கி மற்றும் அதன் கீழ் நிருவகிக்கப்படுகின்ற 10 கம்பனிகள் மற்றும் இணைக் கம்பனிகள் 04
- மக்கள் வங்கி மற்றும் அதன் கீழ் நிருவகிக்கப்படுகின்ற 03 கம்பனிகள் (துணை நிருவாகக் கம்பனிகள் 05)
- தேசிய சேமிப்பு வங்கி மற்றும் அதன் கீழ் நிருவகிக்கப்படுகின்ற கம்பனி
- அரசு ஈட்டு முதலீட்டு வங்கி
- பிரதேச அபிவிருத்தி வங்கி
- இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம்
- லங்கா புத்ர அபிவிருத்தி வங்கி
- இலங்கை சேமிப்பு வங்கி

➤ காப்புறுதி, சிவில் விமான சேவைகள் மற்றும் விருந்தோம்பல் சேவைகள்

- இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் அதன் கீழ் நிருவகிக்கப்படுகின்ற 06 கம்பனிகள் (துணைக் கம்பனிகள் 03)
- ஸ்ரீலங்கன் விமான சேவை
- மிஹின் லங்கா தனியார் கம்பனி
- ஹோட்டல் டிவலப்மென்ட் தனியார் கம்பனி (PQ143)

➤ பெருந்தோட்டங்கள் மற்றும் விவசாய அடிப்படையிலான கைத்தொழில்கள்

- மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை
- இலங்கை அரசு பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம்
- வரை. எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி
- வரை. குருநாகல் பெருந்தோட்டக் கம்பனி
- வரை. சிலாபம் பெருந்தோட்டக் கம்பனி
- வரை. கல்லூயா பெருந்தோட்டக் கம்பனி
- இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம்

○ கைத்தொழில்

- இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம்
- பிசீசீ கம்பனி

அமைச்சின் கீழ் உள்ளதும், தமக்குக் கீழ் நிருவகிக்கப்படுகின்ற கம்பனிகளைக் கொண்டதுமான நிறுவனங்கள்

இலங்கை வங்கி

- புரபர்டி டிவலப்மன்ட் பி.எல்.சி.
- மர்சன்ட் பேன்க் ஒவ் ஸ்ரீலங்கா என்ட் பைனான்ஸ் பிஎல்சி
- வரை. பிஓசி டிரவல்ஸ் தனியார் கம்பனி
- வரை. பிஓசி மெனேஜ்மன்ட் என்ட் சப்போர்ட் சர்விசஸ் தனியார் கம்பனி
- வரை. பிஓசி புரபர்டி டிவலப்மன்ட் என்ட் மெனேஜ்மன்ட் தனியார் கம்பனி
- வரை. ஹொடெல் கலம்பு (1963) கம்பனி
- வரை. சீபேன்க் ஹொலிடே ஹொம்ஸ் தனியார் கம்பனி
- வரை. எம்பி.எஸ்எல் இன்சுரன்ஸ் கம்பனி
- வரை. கொல்தெனிய ஹைட்ரோபவர் தனியார் கம்பனி
- வரை. இலங்கை வங்கி (யுகெ) கம்பனி

இணைக் கம்பனிகள்

- வரை. லங்கா சிக்குரிடீஸ் தனியார் கம்பனி
- வரை. டிரான்ஸ்நெசனல் லங்கா ரெகோட்ஸ் சொலுசன்ஸ் தனியார் கம்பனி
- வரை. மிரேகா கெப்பிரல் லேன்ட் தனியார் கம்பனி
- வரை. சீ பேன்க் எசட் மெனேஜ்மன்ட் கம்பனி

மக்கள் வங்கி

- பீபல்ஸ் லீசிங் என்ட் பைனான்ஸ் பிஎல்சி
 - * பீபல்ஸ் இன்சுரன்ஸ் பிஎல்சி
 - * பீபல்ஸ் மைக்ரோ பினான்ஸ் லிமிடட்
 - * பீபல்ஸ் லீசிங் புரபர்டி டிவலப்மன்ட் லிமிடட்
 - * பீபல்ஸ் பிலீட் மெனேஜ்மன்ட் லிமிடட்
 - * பீபல்ஸ் ஹெவ்லொக் புரபர்டிஸ் லிமிடட்
- பீபல்ஸ் மர்சன்ட் பைனான்ஸ் பிஎல்சி
- பீபல்ஸ் டிரவல்ஸ் தனியார் கம்பனி

தேசிய சேமிப்பு வங்கி

- என்எஸ்பி. பன்ட் மெனேஜ்மன்ட் கம்பனி லிமிடட்

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்

- லிட்ரோ லங்கா லிமிடட்
- லிட்ரோ கேஷ் டெர்மினல் லங்கா தனியார் கம்பனி
- லங்கா ஹொஸ்பிடல் கோபரேசன் பிஎல்சி
 - * லங்கா ஹொஸ்பிடல் டயக்னசிஸ்ட் பிஎல்சி
- கெனொவின் ஹொரெல்ஸ் என்ட் ஸ்பா
- மெனேஜ்மன்ட் சர்விசஸ் காப்புறுதி தனியார் கம்பனி
- கென்வில் ஹொல்டிங்ஸ் தனியார் கம்பனி
 - * சினோ லங்கா ஹொடெல்ஸ் என்ட் ஸ்பா தனியார் கம்பனி
 - * ஹெலன்கா ஹொடெல்ஸ் என்ட் ஸ்பா தனியார் கம்பனி

2011 இன் 43 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் பொதுத் திறைசேரியின் செயலாளருக்கு உரித்தாக்கப்பட்டுள்ள 1933/13 ஆம் இலக்க 2015.09.21 ஆம் திகதிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்படுகின்ற குறைப் பயன்பாட்டுச் சொத்துக்கள்.

- I. ஹோட்டெல் டிவலப்மென்ட் (லங்கா) லிமிடட் (PQ 143) ***
- II. புறக்கோட்டையில் அமைந்துள்ள ஆதனம் - சாமர்ஸ் களஞ்சியம் *
- III. புறக்கோட்டை மற்றும் நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள ஆதனம் - லங்கா டிரக்டர்ஸ் லிமிடட்*
- IV. கொல்லுப்பட்டியில் அமைந்துள்ள ஆதனம் - மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் முன்னர் காணப்பட்ட காணி *
- V. பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆதனம் - சசீர் நெப் புரொஜெக்ட்ஸ் பிரைவட் லிமிடட் *
- VI. கொல்லுப்பட்டியில் அமைந்துள்ள ஆதனம் - செலின்கோ லெசர் புரொபர்டீஸ் லிமிடட் *
- VII. வரையறுக்கப்பட்ட பெலவத்த சீனிக் கம்பனி ***
- VIII. வரையறுக்கப்பட்ட செவணகல சீனிக் கம்பனி ***
- IX. பதுளையில் அமைந்துள்ள ஆதனம் - கலம்பு கொமர்சல் கம்பனி ***
- X. சீனோ ரெக்ஸ் லங்கா லிமிடட் **
- XI. ஜெக லங்கா லிமிடட் **
- XII. பிலைமன் இன்டர்நீஸ் (பிரைவட்) லிமிடட்**
- XIII. கொஸ்மோஸ் மெக்கி இன்டர்நீஸ் **
- XIV. காபூல் லேஸ் (பிரைவட்) லிமிடட்**
- XV. இன்டர் டிரேட் லங்கா (பிரைவட்) லிமிடட்*
- XVI. சீதா பெசன்ஸ் (பிரைவட்) லிமிடட்**
- XVII. டி.சி. எபரல் (பிரைவட்) லிமிடட்**
- XVIII. நீடில் கிராவ்ட் (பிரைவட்) லிமிடட்**
- XIX. ஹை பை பெசன் காமன்ட் (பிரைவட்) லிமிடட்**
- XX. கொலின்ஸ் காமன்ட் (பிரைவட்) லிமிடட்**
- XXI. ரூகுணு புதா எபரல்ஸ் (பிரைவட்) லிமிடட் **
- XXII. சன்ஜய காமன்ட் (பிரைவட்) லிமிடட் **
- XXIII. மெக்பா எபரல் (பிரைவட்) லிமிடட்**
- XXIV. யொஹிதா எசோசியேட்ஸ்(பிரைவட்) லிமிடட்**
- XXV. டயனமிக் குலோதிங்(பிரைவட்) லிமிடட் **
- XXVI. 609 பொலிமர் எக்ஸ்போர்ட்ஸ் (பிரைவட்) லிமிடட் **
- XXVII. கொஸ்கோ பொலிமர் லங்கா (பிரைவட்) லிமிடட்**
- XXVIII. கிரேட் வோல் திரெட் மெனுபெக்சரின் (பிரைவட்) லிமிடட் **
- XXIX. ஆதம்ஜி எக்ஸ்டிராக்சன்ஸ்(பிரைவட்) லிமிடட் **
- XXX. டாடா புட் (பிரைவட்) லிமிடட் **
- XXXI. ரென்ரன் லங்கா(பிரைவட்) லிமிடட்**
- XXXII. ரிகான் லங்கா (பிரைவட்) லிமிடட் **
- XXXIII. கொம்போஸ்ட் ரவர் சொலியூசன்ஸ் (பிரைவட்) லிமிடட் **
- XXXIV. ஹேல்த் புட் பிரடக்ட்ஸ் (பிரைவட்) லிமிடட் **
- XXXV. ஸ்ரீ விராக் (பிரைவட்) லிமிடட் **
- XXXVI. ரோயலி எக்ஸ்போர்ட்ஸ் (பிரைவட்) லிமிடட் **
- XXXVII. கொன்டிரென்ரல் வனஸ்பதீ (பிரைவட்) லிமிடட் **

* - நகர அபிவிருத்தி அதிகார சபைக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்

** - முதலீட்டு மேம்படுத்தல் சபைக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்

*** - ஏனையன

4. அமைச்சின் கீழ் உள்ள
பிரிவுகளின் செயலாற்றுகைகள்

அமைச்சின் கீழ் உள்ள பிரிவுகளின் செயலாற்றுகைகள்

➤ வங்கி மற்றும் நிதி

- அரசு வங்கி மீதான விமர்சனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் அரசு வங்கிகளின் பங்களிப்பினை மதிப்பீடுதல் தொடர்பில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
- அரசு வங்கி தொடர்பான தகவல்கள் அனைத்தும் ஒன்றிணைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
- சிறு அளவிலான அரசு வங்கிகள் 05 ஐயும் பகுப்பாய்வு செய்தல் தொடர்பிலான வரவுசெலவு திட்டம் தொடர்பான அறிவினை அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் மூலம் செய்யப்பட்ட குறித்த பரிந்துரை பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் மூலம் அத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டதுடன், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
- அரசு வர்த்தக வங்கி 02 தொடர்பில் விரிவாக்கப்பட்ட ஆய்வினை மேற்கொண்டு, அது தொடர்பான தகவல்கள் அமைச்சருக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
- அரசு வங்கிகளின் மூலதன தேவைப்பாடு தொடர்பில் தொடர்ந்து மேற்பார்வை செய்யப்பட்டதுடன், தற்போது காணப்படுகின்ற பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அரசு வங்கிகளின் நிர்வாக சபை மற்றும் சிரேஷ்ட மேலாண்மை தொடர்பில் “இந்தியாவில் நிதித்துறையில் சீர்திருத்தம்” எனும் தலைப்பில் இலங்கை மத்திய வங்கியுடன் ஒன்றிணைந்து கருத்தரங்கொன்று நடத்தப்பட்டது. இதற்கு தேவையான வளங்களை இந்திய மாநில வங்கியின் தலைவர் மற்றும் அதன் சிரேஷ்ட அதிகாரிகள் வழங்கினர்.
- “சர்வதேச வங்கி ஒழுங்குவிதிகள் மற்றும் பொருளாதார பின்னடைவுக்கு முகங்கொடுக்கும் தன்மை போன்றவற்றை பரிசோதித்தல் தொடர்பில் புதிய நுட்பங்களை கண்டறிதலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சவால்களும்” எனும் தலைப்பில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் நிதி சேவை அதிகாரசபையில் சேவைக்கு இணைக்கப்பட்ட ரணில் பெரேரா அவர்கள் மூலம் கருத்தரங்கொன்று நடத்தப்பட்டதோடு மாநில வங்கி, இலங்கை மத்திய வங்கி மற்றும் கணக்காய்வு நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் இதற்காக வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.

➤ விமான சேவை

- கடந்த தசாப்தம் முழுவதும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் மூலம் குறிப்பிடத்தக்க அளவு நடடம் ஏற்பட்டுள்ளது. அந்நடத்தை குறைப்பது தொடர்பில் மறுசீரமைப்பு திட்டமொன்றை தயாரிக்க அமைச்சரவையினால் விமான நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதோடு, அத்திட்டத்தினை மறுபரிசீலனை செய்வது தொடர்பில் மறுசீரமைப்புக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
- மறுசீரமைப்பு திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்க பாதை மற்றும் இயக்க குழுக்களின் அபிவிருத்தி செய்ய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

- விமான நிறுவனங்களில் காணப்படுகின்ற குறைபாடுகள் நிவர்த்திசெய்வது தொடர்பான வழிமுறைகளாக அரசாங்கம் பங்குதாரர்களை இணைத்துக் கொள்ள முடிவு செய்தது. அத்துடன் நிதி ஆலோசகர் ஒருவரை நியமித்துள்ளதோடு, நேர்மறையான முதலீட்டாளர்களின் இலக்குகளை அறிக்கையிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- விமான சேவைகள் பிரிவின் நட்டத்தை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் இயக்கப்பாலை மற்றும் இயக்க குழுக்கள் என்பனவற்றை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.

➤ மறுகட்டமைப்பு

- தெரிவுசெய்யப்பட்ட உபாய முறையற்ற அரசு தொழில் முயற்சிகளை மறுசீரமைப்பதற்கும், அவற்றின் செயற்றிறனை அபிவிருத்தி செய்து அரசின் வரி சமையை குறைப்பதற்கும் 2016 ஆம் ஆண்டில் அரசின் உள்நாட்டு வரியின் மூலம் தீர்மானிக்கப்பட்டது. இவ் வேலைத்திட்டத்தின் போது பங்கு கைமாற்றல் தொடர்பில் பட்டியல் படுத்த அல்லது ஆலோசனை வழங்க ஒருவரை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட குறித்த அரசு தொழில்கள் தொடர்பாக மதிப்பீடு செய்தல் தொடர்பாக முகாமைத்துவ கணக்கீட்டு நிறுவனங்கள் 3 ஐ நியமித்தல் என்பனவை தொடர்பில் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பிலான அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
- அதன் பொருட்டு
 1. வருமானம் மற்றும் சொத்துக்கள் மீதான அறக்கட்டளையின் மதிப்பீட்டு முறையை பயன்படுத்துவது தொடர்பில் விரிவாக்கப்பட்ட மதிப்பீட்டை மேற்கொள்ளல்.
 2. எதிர்கால முதலீட்டாளர்களுக்காக வழங்குவது தொடர்பாக விரிவான தகவல்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றை தயாரித்தல்

அரசு தொழில்முயற்சிகள் அமைச்சின் செயலாளர் மூலம் அனுமதிக்கப்பட்ட 03 நிறுவனங்களின் நிதி ஆலோசக சேவையினை வழங்குவது தொடர்பில் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
- தொழிநுட்ப மதிப்பீட்டு குழுவில் மதிப்பீட்டின் அடிப்படையில் Ernst & Young நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டது. மதிப்பீட்டை மேற்கொள்ளப்பட்டதுடன் இறுதி அறிக்கை மற்றும் விபர அறிக்கை என்பன 2017 ஜனவரி மாத நடுப்பகுதியில் முன்வைக்கப்பட்டது.
- அரசு தொழில் முயற்சிகளின் இலக்கினை தயாரித்தல் மற்றும் அரசு தொழில் முயற்சிகள் தொடர்பில் கண்காணிப்பதற்கான பொறுப்புக்களை பகிர்ந்தளித்து, அரசு பங்குகளை கொண்ட பிரதிநிதிகள் என்றவகையில் சேவையாற்றுவதற்காக அரசு தொழில் முயற்சி சபையினை அமைத்தல் தொடர்பில் அரசு தொழில் முயற்சி சட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.
- பொருளாதார முகாமைத்துவம் தொடர்பிலான அமைச்சரவைக் குழு மூலம் நியமிக்கப்பட்ட துணை அரசு தொழில் முயற்சிகள் சபை கலந்துரையாடலுடன் தொடர்புபடுத்தல்.

- அரசு தொழில் முயற்சிகளின் எதிர்கால பயணம் தொடர்பில் கலந்துரையாட கொழும்பு பங்குச்சந்தை மற்றும் அமைச்சு இணைந்து “அரசு தொழில் முயற்சிகளை புதிய பாதைக்கு இட்டுச்செல்லல்” தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்தோசினியாவின் அரசு வியாபாரம் தொடர்பில் நியமிக்கப்பட்ட முதல் அமைச்சர் கலாநிதி டன்ரி ஏ. பென் அவர்கள் இதற்கான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்’
- ஒருங்கிணைந்த ஆட்சி, நிதி அறிக்கை, செயலாற்றுகை முகாமைத்துவம் தொடர்பிலான நிபுணர்களுக்கு பணிப்பாளர் சபையில், அரசு தொழில் முயற்சிகளின் உயர்மட்ட முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் அது தொடர்பிலான அரசு அதிகாரிகளின் திறன்களை விருத்தி செய்வது தொடர்பிலான பயிற்சிவேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

➤ விவசாயம் மற்றும் கைத்தொழில்

- பெருந்தோட்ட மற்றும் விவசாயம் கைத்தொழில் பிரிவு சம்பந்தமாக கீழ் குறிப்பிட்ட விபரங்களை சேகரிக்கப்பட்டுள்ளது.
 - * இடங்கள் தொடர்பான விபரங்கள்
 - * ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் தொடர்பான விபரங்கள்
 - * இலாபம், நட்டம் தொடர்பான தகவல்கள்
 - * உற்பத்தி தொடர்பான தகவல்கள்
 - * வருமானம், செலவு மற்றும் ஊழியர்கள் தொடர்பான விபரங்கள்
 - * வீடு மற்றும் ஏனை வசதிகள் தொடர்பான தகவல்கள்
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் 9ம், வேலைத்திட்டமொன்றும் நடாத்தப்பட்டது.
 - * பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் முன்னேற்ற பகுப்பாய்வு தொடர்பிலான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
 - * பெருந்தோட்ட பிரிவு தொடர்பான திட்டங்களை தயார் செய்தல்
 - * குறைந்த அளவில் பயன்படும் அல்லது பயன்படுத்தப்படாத நிலங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களை கண்டறியும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது பொருளாதார முகாமைத்துவம் தொடர்பிலான அமைச்சரவைக் குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளது.

5. இவ் அமைச்சின் கீழ் காணப்படுகின்ற
நிறுவனங்களின் முன்னேற்றம்

5.1 வங்கி மற்றும் நிதி

இலங்கை வங்கி

1. அறிமுகம்

1.1. நிறுவன மயப்படுத்தல்

இலங்கை வங்கி 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரம் பெற்ற வணிக வங்கியாகவும், 1938 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை வங்கி கட்டளைச் சட்டத்தின் கீழ் 1939 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் திகதி கூட்டிணைக்கப்பட்டது. இவ்வங்கியின் முழு உடைமையும் இலங்கை அரசாங்கத்திற்குரியதாகும்.

1.2. பிரதான செயற்பாடுகள்

வர்த்தக வங்கியியல், பிரத்தியேக வங்கியியல், அபிவிருத்தி நிதியிடல், ஈட்டு நிதியிடல், குத்தகை நிதியிடல், முதலீட்டு வங்கியியல், இஸ்லாமிய வங்கியியல், வங்கிக் காப்புறுதி, நிறுவனரீதியான நிதியிடல், ஆரம்ப கொடுக்கல்வாங்கல், தங்க பொருட்களை அடகுவைத்தல், கடனட்டை வசதிகள், கரைகடந்த வங்கியியல், வெளிநாட்டு நாணய செயற்பாடுகள், இலத்திரனியல் வங்கி மற்றும் ஏனைய நிதிச் சேவைகள் ஆண்டு காலப்பகுதியில் வங்கியின் பிரதான செயற்பாடுகளாகக் காணப்படுகின்றது.

1.3. குழுமக் கட்டமைப்பு

இலங்கை வங்கிக் குழுமம் 2016 ஆம் ஆண்டின் இறுதியில் பத்து துணைக் கம்பனிகளையும், நான்கு கூட்டுக் கம்பனிகளையும் கொண்டிருந்தது. துணை மற்றும் கூட்டு நிறுவனங்களின் பிரதான செயற்பாடுகள் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளன.

துணைக் கம்பனிகள்		
பெயர்	பிரதான செயற்பாடுகள்	உரிமை %
மேர்ச்சன்ட் பான்க் ஒப் சிறிலங்கா அன்ட் பினான்ஸ் பீஎல்சி	குத்தகை வாடகைக் கொள்வனவு, நிறுவன மற்றும் சில்லறைக் கடன், நிறுவன ஆலோசனை சேவை, மூலதன சந்தை நடவடிக்கைகள், நுண்நிதி, விவசாயக் கைத்தொழில் கடன் வசதிகள், சொத்து வியாபாரம், தங்கப் பொருள் ஈடுவைத்தல் மற்றும் வைப்புக்களைப் பொறுப்பேற்றல்	74.49
ப்ரொபர்டி டிவலொப்மன்ட் பீஎல்சி	இலங்கை வங்கி தலைமை அலுவலக கட்டிடத்தின் உடைமையைப் பேணுதலும், பராமரித்தலும் முகாமைசெய்தலும்.	95.55
பீ ஓ சீ ப்ரொபர்டி டிவலொப்மன்ட் அன்ட் மெனேஜ்மன்ட் (பிரைவட்) லிமிட்டட்	கொழுப்பு 03 இல் அமைந்துள்ள பீஓசீ மேர்ச்சன்ட் டவர் கட்டிடம், கண்டி சீ பான்க் ஹவுஸ் கட்டிடம் என்பவற்றை அலுவலக இடவசதிக்காக வாடகைக்கு வழங்குதல்.	100
பீ ஓ சீ ட்ரவல்ஸ் (பிரைவட்) லிமிட்டட்	விமானப் பயண சேவைகள் சம்பந்தமான நடவடிக்கைகள்	100

இலங்கை வங்கி (யூகே) லிமிட்டட்	ஐக்கிய இராச்சியத்தின் நிதிச் சேவை அதிகாரசபையின்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள அதேவேளையில், வைப்புக்களைப் பொறுப்பேற்றல், சில்லறைச் சேவைகளில் முதலீடு, நிறுவன மற்றும் இணை வங்கி வசதிகளையும் வியாபார நிதிச் சேவை நடவடிக்கைகளையும் வழங்குகின்றது..	100
ஹோட்டெல்ஸ் கொழும்பு (1963) லிமிட்டட்	ஹோட்டல் சேவைகளை வழங்குதல்	99.99
சீ பான்க் ஹொலிடே ஹோம்ஸ் (பிரைவட்) லிமிட்டட்	யாத்திரிகர்களுக்கு தங்குமிடங்கள்/ ஓய்வு விடுதிகள், விருந்தினர் இல்லங்களைப் பராமரித்தல்	100
எம் பீ எஸ் எல் இன்குவரன்ஸ் கம்பனி லிமிட்டட்	எல்லா வகையான ஆயள் காப்புறுதி மற்றும் சாதாரண காப்புறுதி	62.66
கொலதெனிய ஹைட்ரோ பவர் (பிரைவட்) லிமிட்டட்	நீர்மின் உற்பத்தி	95.55
பீ ஓ சீ மெனேஜ்மன்ட் அன்ட் சபோர்ட் சேர்விஸஸ் (பிரைவட்) லிமிட்டட்	வங்கிக்கு முகாமைத்துவ சேவைகளை வழங்குதல் (தற்போது செயற்பாட்டு நடவடிக்கைகள் இல்லை)	100
கூட்டுக் கம்பனிகள்		
சீ பான்க் அசந் மனேஜ்மன்ட் (பிரைவட்) லிமிட்டட்	அலகுப் பொறுப்பு நிதியம் மற்றும் ஏனைய தனியார் முதலீட்டுத் தொகுதி முகாமைத்துவம்	43.36
ட்ரான்ஸ் நெஷனல் லங்கா ரெகோர்ட்ஸ் சொல்யூஷன்ஸ் (பிரைவட்) லிமிட்டட்	ஆதன விற்பனை மற்றும் ஆதனங்களை வாடகைக்கு வழங்குதல்	24.69
லங்கா செல்கியூரிடீஸ் (பிரைவட்) லிமிட்டட்	பதிவுசெய்யப்பட்டுள்ள பங்கு தரகராவர், பங்கு வியாபாரம், கடன் வியாபாரம்	41.60
சதர்ன் டிவலொப்மன்ட் பைனான்ஷியல் கம்பனி லிமிட்டட்	தற்போது செயற்பாட்டு நடவடிக்கைகள் இல்லை	41.67

1.4. சேவை நிலையங்கள்

1400 இற்கும் கூடுதலான தொடுகை நிலையங்கள் நாடளாவிய ரீதியில் சேவை வழங்கும் வலையமைப்பை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது. தேசத்தின் வங்கியாளராக இலங்கை வங்கி நாடுபூராகவும் விரிவடைந்துள்ள நிலையில் சகல வாடிக்கையாளர்களினதும் பங்குகளில் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் புதிய நடவடிக்கைகள் பலவற்றை ஆரம்பித்துள்ள அதேவேளையில், தொழிநுட்பத்தை மையமாகக் கொண்ட சந்ததியினரின் தேவைகள் குறித்து விசேட கவனத்தைச் செலுத்தியுள்ளது. வங்கியின் 2016 – 2018 கால எல்லைக்கான நிறுவனத்திட்டமும் டிஜிட்டல் தொழிநுட்பம் வங்கியியப்படுத்தல் நடவடிக்கை ஆகியவற்றுக்காக உச்ச அளவில் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் தயாரிக்கப்பட்டிருந்த அதேவேளையில் அதன்மூலம் வங்கி டிஜிட்டல் யுகத்திற்கு திசைமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பின்வரும் அட்டவணையின் மூலம் கடந்த நான்கு வருடகாலப் பகுதியினுள் சேவை வழங்கல் நிலையங்களின் பரம்பலை எடுத்துக்காட்டுகின்றது.

	2013	2014	2015	2016
கிளைகள்	567	573	578	580
ஏனைய சேவை நிலையங்கள்	49	47	47	48
தன்னியக்க டெலர் இயந்திரம்	523	540	549	678
பண வைப்பு இயந்திரங்கள் (CDMs)	-	-	14	123
சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சி அலகுகள்	14	15	15	15
பிராந்திய கடன் நிலையங்கள் (RLCs)	-	2	9	11

1.5. ஆளணியினர் எண்ணிக்கை



வங்கியின் தொலைநோக்கு மற்றும் செயற்பணி நோக்கங்களை அடைந்துகொள்ளும் பிரதான சக்தி, எந்தவொரு சவால்களையும் ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் உள்ள பதவியினராகும். இலங்கை வங்கியின் மனிதவள நோக்கு நிறுவனத்தின் உன்னதத்தை நோக்கி பங்களிப்புச் செய்கின்ற ஊக்கமளிக்கப்பட்ட உற்பத்தித்திறன்மிக்க, பலம்மிக்க மனித வளத்தை உருவாக்குதல் என்பன பிரதானநோக்கங்களாகும்.

2016 ஆம் ஆண்டின் இறுதியில் வங்கியின் பதவியினரின் சக்தி பின்வருமாறு.

வகுப்பு நிலை	2016
பொது முகாமையாளர் மற்றும் நிறுவன முகாமைத்துவம்	17
நிறைவேற்று முகாமைத்துவம்	50
பிரதான முகாமையாளர்கள்	90
சிரேஸ்ட முகாமையாளர்கள்	205
கிளை முகாமையாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள்	3,149
முகாமைத்துவ பயிலுநர்கள்	157
பதவிநிலை உதவியாளர் மற்றும் சமமான தரங்கள்	3,335
அலுவலகப் பணி உதவியாளர் மற்றும் சமமான தரங்கள்	566
மொத்தம்	7,569

1.6. அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட பங்களிப்பு

2016 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத இறுதியில் இலாபப் பங்கு மற்றும் வரி என்றவகையில் அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட்ட தொகை ரூபா. 32.1 பில்லியன் ஆகும். இது அரசாங்கத்தின் பாரிய உட்கட்டமைப்பு வசதிகளில் அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட உதவிகளுக்கு மேலதிகமானதாகும்.



2. நிதிச் செயலாற்றுகை

2015 ஆம் ஆண்டில் வலுவான செயலாற்றுகையின் பின்னர், இலங்கை வங்கிக்கு அந்த வளர்ச்சிப்போக்கை தொடர்ச்சியாக 2016 ஆம் ஆண்டிலும் பேணிவரக் கூடியதாக இருந்தது. 2016 ஆம் ஆண்டில் ரூபா. 31.1 பில்லியன் வரிக்கு முன்னரான இலாபத்தைப்பதிவுசெய்தது. இது வங்கியின் வரலாற்றில் பதிவாகிய அதிகூடிய வரிக்கு முன்னரான இலாபமாகக் காணப்பட்டது.

நிதிச் சேவை வழங்கும் முன்னணியாளராக வலுவானதும் விசேடமானதுமான நிலையை இலங்கை வங்கி பெற்றுள்ளது. ரூபா. 1.6 ட்ரில்லியனுக்கும் கூடுதலான சொத்தையும், ரூபா. 1.2 ட்ரில்லியனுக்கும் கூடுதலான வைப்பு அடிப்படையையும் கொண்ட வலுவான ஐந்தொகைக்கு உரிமை கோரி மேலும் முக்கியமான மைல்கற்கள் பலவற்றை வங்கித்துறைக்கு சேர்த்ததன் மூலம் ஒரு ட்ரில்லியன் கடன் மற்றும் முற்பண அளவினைப் பதிவுசெய்வதற்கு இலங்கை வங்கியினால் முடிந்துள்ளது.

வருடத்தினுள் செயற்படாக் கடன்களைகீழ்மட்டத்திற்குக் கொண்டுவருவதுபிரதான சவாலாகக் காணப்பட்டது. தொடர்ந்தும் கவனத்தைச் செலுத்தியதன் பெறுபேறாக 2015 ஆம் ஆண்டின் இறுதியில் 4.3% சதவீதமாகக் காணப்பட்ட செயற்படாக் கடன் வீதத்தை 2.9% வரை கொண்டுவரக்கூடியதாக இருந்தது.

பின்வரும் அட்டவணை வங்கியின் பிரதான செயலாற்றுகை சுட்டிகளின் சுருக்கத்தைக் காட்டுகின்றது.

	டிசம்பர் 2013	டிசம்பர் 2014	டிசம்பர் 2015	ரூ.மில்லியன்	
				டிசம்பர் *2016	வளர்ச்சி * %
மொத்த வருமானம்	127,464	126,546	131,502	153,869	17%
செயற்பாட்டு வருமானம்	49,024	56,513	64,012	71,621	12%
VAT மற்றும் NBT இற்குப் முன்னரான செயற்பாட்டு இலாபம்	18,420	24,343	30,095	37,466	24%
வரிக்கு முன்னரான இலாபம்	15,709	20,291	25,279	31,126	23%
வரிக்கு பின்னரான இலாபம்	12,087	13,574	17,357	24,309	40%
மொத்த வைப்புக்கள்	842,070	933,966	1,082,337	1,256,589,	16%
மொத்த கடன்கள்	755,385	777,505	870,730	1,048,347	20%
மொத்தச் சொத்துக்கள்	1,193,581	1,329,020	1,568,289	1,669,297	6%
பங்குதாரர்களின் உரிமைப் பங்கு	57,700	74,806	81,485	92,514	14%

பிரதான விகிதங்கள்

சொத்துக்கள் மீதான திரும்பல்

(வரிக்கு முன்னர்)	1.4%	1.6%	1.7%	1.9%
உரிமை மீதான திரும்பல் (வரிக்கு பின்னர்)	22.2%	20.5%	22.2%	27.9%
வருமானத்திற்குரிய செலவு விகிதம்	49.1%	44.0%	44.7%	43.1%
மூலதன போதுமை வீதம் (பாசல் II)	12.1%	13.6%	13.1%	11.6%
மொத்த முற்பணங்களுக்கு செயற்படாக் கடன்	4.3%	3.8%	4.3%	2.88%
திரவத்தன்மை வீதம் (உள்நாடு)	27.7%	30.8%	28.2%	21.6%
ஊழியருக்கான இலாபம் (ரூ.000)	1,768	2,366	3,168	4,112

*குறிப்பு :



2016 ஆம் ஆண்டுக்கான தரவு கொழும்பு பங்குச் சந்தைக்கு இணங்கியதாக கணக்காய்வு செய்யப்படாத நிதிக் கூற்றுக்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 2013- 2015 வரையான தரவுகள் இலங்கை நிதி அறிக்கையிடலின் தரங்களுக்கு இணங்கியதாக வெளியிடப்பட்ட கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கைகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

2.1 பிரதான செலாற்றுகைச் சுட்டி

2.1.1 மொத்த சொத்துக்கள்

2016 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் வங்கித் துறையில் அதிகூடிய சொத்து அடிப்படையைக் கொண்ட வங்கியாக சாதனை படைத்ததுடன் ரூ.1.6 ட்ரில்லியன் சொத்து அடிப்படையொன்றையும் பதிவுசெய்துள்ளது. 2015 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது சொத்துக்களில் 6% அதிகரிப்பொன்றைக் காட்டுகின்றது. வங்கியின் மொத்த சொத்துக்கலவை ஒதுக்கங்கள் சுமார் 88% வட்டியைச் சம்பாதிக்கும் சொத்துக்களாக இருக்கின்ற அதேவேளையில், (நிதி முதலீடு 28%, கடன் மற்றும் முற்பணம் 60%) அது எமது சொத்து அடிப்படையின் வினைத்திறனை எடுத்துக்காட்டுகின்றது.



கடுமையான போட்டிக்கு மத்தியிலும் சொத்து அடிப்படையில் சந்தையின் தலைமைத்துவத்தை இலங்கை வங்கியினால் பாதுகாக்கக்கூடியதாக இருந்த அதேவேளையில், 2016 செப்டம்பர் மாத இறுதியில் சொத்துக்களின் சந்தைப்பங்கு 21% ஆகக் காணப்பட்டது. (இது வரை பெற்றுக் கொண்ட புதிய சந்தைத் தரவுகளின் அடிப்படையில்)



2.1.2 மொத்தக் கடன்கள்

2016 டிசம்பர் மாத இறுதியில் 2015 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 20% வளர்ச்சியுடன் ரூபா. 1,048.3 பில்லியனாகக் காணப்பட்ட மொத்தக் கடன் மற்றும் முற்பணங்கள் வங்கியின் மொத்த சொத்துக்களின் 60% ஆகக் காணப்பட்டது.

நீண்ட காலக் கடன், தனியாள் கடன், வீட்டுக்கடன் மற்றும் வங்கி மேலதிக பற்று என்பவை இவ்வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ள அதேவேளையில், பிரதான கடன் கொடுக்கும் பிரிவாகிய நடை அடகுக் கடன், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்குதல் மற்றும் அரசாங்கத்திற்கு கடன் வழங்குதல் ஆகியவற்றில் பின்னடைவொன்றைக் காணக்கூடியதாக இருந்தது. மேலும், வங்கி கிளை வங்கியியல் மற்றும் நிறுவன ரீதியான வங்கித் தொழிலின் உச்சபட்ச சமநிலையைப் பேணிக்கொள்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ள அதேவேளையில், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சித் துறையில் கடன்களின் வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தப்படுவதுடன் நிறுவன ரீதியான வங்கிப் பிரிவு உட்கட்டமைப்பு வசதி கருத்திட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கட்டாண்மை மற்றும் கரை கடந்த பிரிவுகளுக்கு தேவையான கடன் ஏற்பாடுகள் தொடர்பில் அடிப்படைக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.





கடன் மற்றும் முற்பண சந்தை பங்கில் முன்னுரிமையைப் பேணி 2016 செப்டம்பர் மாத இறுதியில் 20% சந்தைப் பங்குக்கு இலங்கை வங்கியினால் உரிமைகோர முடிந்துள்ளது. தனியாள் துறையில் கடன் அளவை பல்வேறுபட்ட வழிகளில் அதிகரிப்பதற்கு வங்கி உபாயத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

2.1.3 வைப்புக்கள்


2015 ஆம் ஆண்டில் வைப்பினை விருத்திசெய்வதற்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பலனாக வங்கித் துறையில் ரூபா ஒரு ட்ரில்லியன் வைப்பு மட்டத்தைத் தாண்டிச் சென்ற முதலாவது வங்கியாக இலங்கை வங்கி மாறியுள்ளது. 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016 ஆம் ஆண்டில் வைப்பு மட்டம் 16% இனால் வளர்ச்சியடைந்தது.

தனது அரசுடைமையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கை கீர்த்தி அதிகாரம், சந்தை நிலை, நாடளாவிய கிளைகளின் வலையமைப்பு மற்றும் வங்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல்வேறு மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக வைப்பு மட்டத்தை அதிகரித்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் 20% வைப்புக்களின் சந்தைப் பங்குடன் முதலிடத்தை வங்கியினால் பேணக்கூடியதாக இருந்துள்ளது.




2.1.4 வருமானம்

வங்கியின் மொத்த வருமானத்திற்கு பிரதான பங்களிப்பினை வட்டி வருமானம் வழங்கியுள்ளது. அது முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது 19% வளர்ச்சியாகும். கவனத்திற்கொள்ளப்பட்ட கால எல்லைக்குள் வியாபார நிதி தொடர்பான வியாபாரங்கள் வீழ்ச்சியடைந்தமை காரணமாக தரகு வருமானம் குறைவடைந்தமையும், அந்நியச் செலாவணி வருமானங்களில் வீழ்ச்சியையும் காணக்கூடியதாக இருந்தது. இருப்பினும் பிரதானமாக நீண்டகால கடன்கள், தனியாள் கடன், வியாபார நிதி, குத்தகை மற்றும் கடன்கள் போன்றவற்றிலிருந்தான வட்டி வருமானங்கள் அதிகரித்ததன் மூலம் அந்த நிலைமை சீரடைந்துள்ளது.



2.1.5 செலவீனங்கள்


வட்டிச் செலவு கடந்த வருடத்தில் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 21.5% வளர்ச்சியைக் காட்டியுள்ளதுடன், 2016 ஆம் ஆண்டின் இறுதியில் ரூபா. 80.7 பில்லியன் பெறுமதியொன்றைக் காட்டியுள்ளது. கால வைப்புகளின் வட்டிச் செலவு அதிகரித்தமை இந்த அதிகரிப்புக்குப் பிரதானமான காரணமாக அமைந்தது. வட்டியல்லாத செலவுகள் 2015 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 7.2% இனால் அதிகரித்துள்ள அதேவேளையில், வருமானத்திற்கு செலவுகளின் வீதாசாரத்தில் வளர்ச்சியொன்றை கடந்த வருடத்தில் காணக்கூடியதாக இருந்தது. மேலே குறிப்பிடப்பட்டுள்ளவிதமாக 2015 டிசம்பர் மாத இறுதியில் காணப்பட்ட 43.7% இலிருந்து 42.3% வரை 2016 டிசம்பர் மாத இறுதியில் அது தொடர்ந்தும் வளர்ச்சியடைவதைக் காணக்கூடியதாக இருந்த அதேவேளையில், செலவு அடிப்படைக்கு குறைந்த தாக்கத்துடன் வியாபாரத்தின் அளவை விரிவுபடுத்துவதற்கு வங்கிக்குள்ள ஆற்றலை அது பிரதிபலிக்கின்றது.



2.2 பிரதான வீதாசாரம்


2.2.1 சராசரிச் சொத்துக்கள் சொத்துக்கள் மீதான திரும்பல் (RoAA)

சொத்துக்களின் சராசரியின் அடிப்படையிலான நன்மையானது 2015 டிசம்பர் மாதம் முதல் 2016 டிசம்பர் மாதம் வரை 1.7% இலிருந்து 1.9% வரை உன்னத வளர்ச்சியொன்றைக் காட்டுகின்றது. வங்கியின் சொத்துக்களில் சராசரியின் அடிப்படையிலான நன்மை 2013 இல் காணப்பட்ட சிறிதளவு வீழ்ச்சியினையடுத்து, வெற்றிகரமான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் முகாமைத்துவ உபாயங்களின் துணையுடன் 2013 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியான வளர்ச்சியான வளர்ச்சிப்போக்கை காட்டுகின்றது.




2.2.2 சராசரி உரிமை மீதான திரும்பல் வீதம் (RoAE)

2016 டிசம்பர் மாத இறுதியில் வங்கியின் உரிமைப் பங்கின் சராசரி அடிப்படையிலான நன்மை 27.9% பதிவு செய்துள்ள அதேவேளையில் அது 2015 இல் டிசம்பர் மாதம் பதிவாகிய 22.2% இலும் பார்க்க குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பொன்றைக் காட்டியுள்ளது. உரிமைப் பங்கின் சராசரி அடிப்படையிலான நன்மை சக வங்கிகளுடன் ஒப்பிடும்போது போட்டிக்ரூப மட்டத்தில் காணப்படுகின்ற அதேவேளையில், அதற்குப் பிரதான காரணம் செயற்பாட்டு நடவடிக்கைகளின் சகல மட்டங்களிலும் பேணப்பட்ட செலவு வினைத்திறனாகும்.




2.2.3 மூலதனப் போதுமை வீதம் (CAR)

இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரை செய்யப்பட்ட மூலதனப் போதுமை அளவின் மேலதிகமான பெறுமதியைக் கொண்டதாக இணங்குவற்கு வங்கியினால் முடிந்துள்ளது. மூலதன வீதாசாரத்தில் குறைந்த பெறுமதியாகிய 5% (மட்டம் I) மற்றும் 10% (மட்டம் II) இற்குக் கூடிய பெறுமதியொன்றை வங்கியினால் பேணப்பட்டது. 2016 டிசம்பர் மாத இறுதியில் வங்கியின் மூலதன போதுமை வீதாசாரம் 11.6% ஆகக் காணப்பட்டது. ஆண்டிறுதியில் நடப்பு வருடத்தின் இலாபத்தைச் சேர்க்கும்போது மூலதன போதுமை வீதாசாரம் தொடர்ந்தும் வளர்ச்சியடையும்.



2.2.4 செயற்படாக் கடன் (NPA)

செயற்படா முற்பணங்களின் விகிதம் 2015 டிசம்பர் மாதம் முதல் 2016 டிசம்பர் மாதம் வரை 4.3% இலிருந்து 2.9% வரை வீழ்ச்சியொன்றைக் காட்டுகின்றது. இது கடந்த காலங்கள் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட கடன் அறவிடல் மற்றும் கடன் மேற்பார்வை போன்ற நடவடிக்கைகளின் பிரதிபலனாகும்.



3. வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகள்

2016 ஆம் ஆண்டினுள் அடைந்துகொண்ட முக்கியமான நிதிச்செயலாற்றுகைக்கு மேலதிகமாக வங்கியானது 2016 ஆம் ஆண்டினுள் மேலும் பல குறிப்பிட்டுக் கூறக்கூடிய செயற்பாடுகளை நிறைவேற்றியிருந்தது. அவற்றில் தெரிவுசெய்யப்பட்ட நடவடிக்கைகள் சிலவற்றின் விபரம் கீழே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

3.1 டிஜிட்டல் யுகத்திற்கான ஆரம்பம்

2016 ஆம் ஆண்டினுள் வங்கி “BEST beyond 75 with digital touch” என்ற நிறுவன ஊக்கத்தினை கொண்டதாக 2016 – 2018 வருடங்களுக்காக தயாரிக்கப்பட்ட நிறுவனத்தின் திட்டத்தின் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

டிஜிட்டல் மயப்படுத்தல் செயல்முறையில் 2016 ஆம் ஆண்டினுள் வங்கி அடைந்துகொண்ட வெற்றிகள் சில கீழே தரப்பட்டுள்ளன.

- IHRM தொகுதியிலிருந்து HCM தொகுதிக்கு முழுமையாக மாறுதல்.
- மோசடிகளை தவிர்க்கும் வசதிகளைக் கொண்டதாக அட்டைத் தொகுதி இற்றைப்படுத்தப் பட்டது.
- தன்னியக்கப் பணப்பரிமாற்றஇயந்திர வலையமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல். 801 தன்னியக்கப் பணப்பரிமாற்ற இயந்திரம் மற்றும் பணவைப்பு இயந்திரம் ஆகியவற்றைக் கொண்டதாக இலங்கையின் பாரிய தன்னியக்கப் பணப்பரிமாற்ற வலையமைப்பை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது.
- மேலும் அட்டைகளைப் பயன்படுத்துதல் அல்லது பணத்தை வைப்புச் செய்தல் மூலம் முற்பதிவின்றி இலங்கை வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு தன்னியக்கப் பணப்பரிமாற்று இயந்திரத்தினூடாக/ பண வைப்பு இயந்திரத்தினூடாக பயன்பாட்டு விலைப்பட்டியலைச் செலுத்தும் வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.
- முகாமைத்துவ தீர்மானங்களை எடுக்கும் உபகரண பலகையுடன் இணைந்த இடர் முகாமைத்துவ தீர்வுகளை நடைமுறைப்படுத்துதல்.

3.2 மனித மூலதன அபிவிருத்தி

எமது ஊழியர்களுக்காக மிகவும் பொருத்தமான பயிற்சிகளை மேற்கொள்வதற்காக பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்துதல் மற்றும் மீள வடிவமைத்தல் ஆகியவற்றுக்கு 2016 ஆம் ஆண்டில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்களிடையே நேர்மறையான சூழலொன்றை கட்டியெழுப்புதல் இந்த செயல்முறைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. இதனால் எதிர்கால கிளை முகாமையாளர்களை விருத்தி செய்வதற்கும் ஊழியர்களின் திறமைகள் மற்றும் பலவீனங்களை அடையாளங்கண்டு அதற்கு அவசியமான பயிற்சியளித்தல்களை மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது.

2016 ஆம் ஆண்டினுள் 138 வெளிநாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் உட்பட 1,139 பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் 41,532 மணித்தியாலங்கள் முழுவதும் 33,575 ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

3.3 “5S” சூழலுக்கு மாறுதல்

சகல கிளைகளும் 2016 ஆம் ஆண்டின் இறுதியில் 5S சூழலுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் விருப்பத்தைக் கட்டியெழுப்பக் கூடிய சூழல் மூலம் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேவையின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழல் ஊழியர்களின் தொழில்திருப்தியை அதிகரிப்பதற்கும் அதனால் வங்கியின் செயற்பாடுகளை வினைத்திறனுடனும், உற்பத்தித் திறனுடனும் மேற்கொள்ளவும் உதவியாக உள்ளது.

இந்தச் செயல்முறையினூடாக 12 கிளைகளுக்கும், 01 பிரதேச அலுவலகத்திற்கும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் சில விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

3.4 இலங்கை வங்கியில் நாணயம் மற்றும் வங்கி அருங்காட்சியகம்

2000 வருடங்களுக்கும் மேலான பணப்பரிமாற்ற மற்றும் வர்த்தக வரலாற்றைக் கொண்டதும் புதிய வங்கி யுகத்திற்காக இலங்கையில் பணம் மற்றும் வர்த்தகத்தில் இடம்பெற்ற மாற்றங்கள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துதல் மற்றும் செழுமைப்படுத்துதல் ஆகியவற்றை நோக்காகக்கொண்டு “இலங்கையின் நாணயம் மற்றும் வங்கி அருங்காட்சியகம்” 2016 ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதியன்று வங்கியின் 77ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தலைமை அலுவலகத்தில் 28 ஆவது மாடியில் திறந்துவைக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தினை பார்வையிடுபவர்களுக்கு இலங்கையில் கடந்த காலத்தில் காணப்பட்ட பணப்பரிமாற்ற முறை, வர்த்தகத் தொடர்புகளின் நீண்ட வரலாறு, முறையான காசுமுறையின் ஆரம்பம் போன்றவற்றையும் நவீன வங்கிமுறை மற்றும் 21 ஆம் நூற்றாண்டில் வணிகம் மற்றும் வங்கி செயற்பாடுகள் பற்றிய அறிவையும் பெற்றுக்கொள்ள முடியும்.

2016 ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் 2016 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 4200 இற்கும் அதிகமானவர்கள் இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தந்துள்ளனர்.

3.5 பசுமை வங்கிமயமாக்கல்

இலங்கை வங்கி பசுமை வங்கிமயமாக்கலுக்கு இணையாக இலத்திரனியல் கல்வி, உள்ளகத் தொகுதிகள் மற்றும் செயற்பாடுகளை தொழிநுட்பத்தின் மூலம் வலுவூட்டுதல், கடதாசி மீள்கழற்சி மூலம் வெளியிடப்படுகின்ற காபன் அளவைக் குறைத்தல், இலத்திரனியல் கழிவு முகாமைத்துவம், சூழல் நட்பான உபகரணத்தை தாபித்தல், மின்சார சிக்கன மின்தொகுதியை தலைமை அலுவலகத்திலும் கிளைகளிலும் பொருத்துதல், தெரிவுசெய்யப்பட்ட கிளைகளில் மழை நீரைப் பயன்படுத்துதல் மற்றும் பசுமைத் தோட்டங்களை அமைத்தல் போன்றவற்றை 2016 ஆம் ஆண்டினுள் ஆரம்பித்து நடைமுறைப்படுத்தப்பட்டது.

இலங்கை வங்கி கடன் வசதிகளை வழங்கும்போது வழக்கமாக சூழல் நட்பு கருத்திட்டத்திற்காக விசேட கவனத்தைச் செலுத்துகின்றது.

தெரிவுசெய்யப்பட்ட கிளைகளில் சூரிய மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட தொகுதியைப் பொருத்துதல் இந்த பசுமை வங்கிமயமாக்கலில் மற்றுமொரு நடவடிக்கையாகும்.

3.6 கௌரவிப்பு மற்றும் விருதுகள்

2016ஆம் ஆண்டில் இலங்கை வங்கியின் முதலாம் இலக்க மட்டத்தை தொடர்ந்தும் உறுதிப்படுத்தி கௌரவ விருதுகள் பலவற்றைப் பெற்றுள்ளது.

- இங்கிலாந்தின் “The Banker” சஞ்சிகையின் மூலம் தொடர்ச்சியாக நான்காவது முறையும் உலகிலுள்ள 1000 வங்கிகளிடையே இலங்கை வங்கியும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அதே வேளையில் அதற்கு அமைவாக நாட்டில் முதலாவது இடத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது.
- பேங்க் பைனான்ஸ் லங்கா நிறுவனத்தினால் இலங்கையில் முதலாம் இலக்க வர்த்தக நாமம் (வர்த்தக நாமப் பெறுமதி ரூபா. 41.4 பில்லியன்) தொடர்ச்சியாக 8 ஆவது முறையும் விருதைப் பெற்றுள்ளது.
- சிறந்த தொழில் வழங்குநராக “Empoyer Brand Instiutue” இனால் நடாத்தப்பட்ட 2016 ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநருக்கான விருது விழாவின்போது விருது வழங்கப்பட்டது.
- தென் ஆசிய பிராந்தியத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த அரசாங்க வங்கித் துறையின் ஆண்டறிக்கைக்கு உரித்தான விருதை 2016 ஆம் ஆண்டுக்கான தென் ஆசிய கணக்காளர்களின் விருது விழாவில் வழங்கப்பட்டுள்ளது.

4. சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பு

மிக வெற்றிகரமான வருடமொன்றைப் பூர்த்திசெய்துள்ள இலங்கை வங்கி “தேசத்தவருக்கு வங்கியாளர்” ஆக நாட்டு மக்களின் கல்வி, சமூக நிலையை அதிகரிக்கும் அதேவேளை தேசிய மரபுரிமையையும் சூழலைப் பாதுகாப்பதற்கும் எப்பொழுதும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

4.1. இயற்கைச் சூழலைப் பாதுகாத்தல்

வங்கியானது Neptune Recyclers நிறுவனத்துடன் இணைந்து பயனற்ற கழிவுக் கடதாசிகளை மீள்கழற்சி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை கடந்த வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தி யுள்ளது. இவ்வாறு அகற்றப்படுகின்ற கடதாசிகளை சூழலுக்கு நட்பான விதத்தில் மீள்கழற்சி செய்வதன் மூலம் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கு வங்கியினால் பங்களிப்புச் செய்யக்கூடியதாக இருந்தது.

2016 ஆம் ஆண்டின் பயனற்ற கடதாசி 95,272 கிலோ கிராம் மீள்கழற்சி செய்வதன் மூலம்

- வளர்ந்த மரம் 1,620
- எண்ணெய் 167,202 லீற்றர்
- மின்சாரம் 381,088 கிலோ வாற்ஸ்
- நீர் 3,027,744 லீற்றர்
- நிலம் 286 கன மீற்றர் நிரம்புகை
- பசுமைக்கூட வாயு 95,272 கிலோ கிராம் குறைவடைந்தமை

என்ற வகையில் சூழல் பாதுகாப்புக்கு வங்கியினால் பங்களிப்பு செய்ய முடிந்தது.

4.2. “ஹப்பனா 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் கருத்தரங்கு” நிகழ்ச்சித்திட்டம்

ரன்கெகுளு ஹப்பனா நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை வங்கி 16 வருடங்களுக்கும் மேலாக அனுசரணை வழங்குகின்றது. 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்காக தயாராகின்ற சிறுவர் சிறுமியர்களுக்கு சரியான வழிகாட்டலை மேற்கொள்ளுதல் (விசேடமாக கிராமிய பிரதேச சிறுவர்களுக்கு) இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

ஒவ்வொரு நிகழ்ச்சித்திட்டங்களும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுக்கின்ற மாணவர்களுக்கும் அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கான சரியான சூழலொன்றையும் பிள்ளைகளின் உள நிலையை வளர்ப்பதற்கும் உரிய நிகழ்ச்சித்திட்டங்களாக, வெவ்வேறான நிகழ்ச்சித்திட்டங்கள் 2ஐக் கொண்டதாக அமைந்துள்ளது.

31,293 மாணவர்களினதும் 21,221 பெற்றோர்களினதும் பங்குபற்றுதலுடன் 2016 ஆம் ஆண்டில் 75 நிகழ்ச்சித்திட்டங்களைஇலங்கை வங்கியினால் வெற்றிகரமாக நடாத்தக் கூடியதாக இருந்தது.



மக்கள் வங்கி

1. அறிமுகம்

மக்கள் வங்கி 1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின்கீழ் 1961 ஜூலை 01 ஆம் திகதியன்று அரசாங்கத்திற்குச் சொந்தமான வங்கியாக இலங்கையில் தாபிக்கப்பட்டது. 737 வங்கி கிளைகளினூடாக வாடிக்கையாளர்களின் 17 மில்லியன்களைத் தாண்டிய கணக்குகளின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற மக்கள் வங்கியின் சேவைக்கு அர்ப்பணமாகியுள்ள பதவியினர் சுமார் 8249 ஆகும். வங்கியினால் நாடூராவும் தாபிக்கப்பட்டுள்ள தன்னியக்க நிதி பரிமாற்ற இயந்திரங்களின் எண்ணிக்கை (ATM) 506 ஆகும். மக்கள் வங்கி 03 துணைக் கம்பனிகளைக் கொண்டதாகும். பீபல்ஸ் லீசிங் அன்ட் பைனான்ஸ் பீஎல்சீ, ட்ரவல்ஸ் (ப்ரைவேட்) லிமிட்டட் மற்றும் பீபல்ஸ் மேர்ச்சன்ட் பைனான்ஸ் பீஎல்சீ என்பன அந்தத் துணைக் கம்பனிகளாகும்.

2016 ஆம் ஆண்டுக்காக 20.8 பில்லியன் ரூபா வரிக்கு முன்னரான இலாபத்தையும் 15.0 பில்லியன் ரூபா வரிக்குப் பின்னரான இலாபத்தையும் வங்கியினால் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டிலும் பார்க்க 20 % வளர்ச்சியொன்றை எடுத்துக்காட்டி மொத்த வைப்பு அடிப்படை 01 ட்ரில்லியன் ரூபா இலக்கைக் 2016 ஆம் ஆண்டில் கடந்து செல்லக்கூடியதாக இருந்தது. 2016 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்தக் கடன்களினதும், முற்பணங்களினதும் பெறுமதி ரூ.951 பில்லியனாகக் காணப்பட்ட அதேவேளையில், இது 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ.122 பில்லியன் அல்லது 15% வளர்ச்சியாகும். அறவீடுகளை அதிகரித்துக்கொள்வதற்குப் பயன்படுத்தப்பட்ட வெற்றிகரமான முயற்சிகளினூடாக முறைசாரா கடன் வீதாசாரம் 1.9%யினை ஆகக் குறைந்தபட்ச பெறுமதியை அடையக்கூடியதாக இருந்தது.

2. பிரதான நிதிச் செயலாற்றுகை சுட்டி பற்றிய ஒப்பீடு


அட்டவணை 01

(சகல பெறுமதிகளும் ரூபா மில்லியன்களில்)


பிரதான நிதிச் சுட்டி	2016.12.31	2015.12.31
தேறிய வட்டி வருமானம்	43,124	43,754
ஏனைய வருமானம்	11,935	10,989
மொத்த செயற்பாட்டு வருமானம்	55,060	54,743
வரிக்கு முன்னரான இலாபம்	20,814	19,520
வரிக்கு பின்னரான இலாபம்	14,995	12,598
மொத்த கடன் மற்றும் முற்பணம்	950,824	829,234
மொத்த சொத்துக்கள்	1,302,048	1,176,596
மொத்த வைப்புக்கள்	1,077,760	899,238
மூலதனம் மற்றும் ஒதுக்கங்கள்	59,649	49,495
மொத்தப் பொறுப்புக்கள்	1,242,400	1,127,100
சொத்துக்கள் மீதான நன்மைகள் (வரிக்கு முன்னர்) (%)	1.7%	1.8%

உரிமைகள் மீதான நன்மைகள் (%)	27.5%	27.1%
முறைசாராக் கடன் வீதம் (%)	1.9%	2.4%
கடன்/ வைப்பு (%)	88.2%	92.2%
குறைந்த செலவு வைப்பு/ மொத்த வைப்பு (%)	44.8%	47.8%
நிதியம் அல்லாத வருமானம்/ தேறிய வருமானம் (%)	21.7%	20.1%
செயற்பாட்டுச் செலவு/ தேறிய வருமானம் (%)	59.9%	57.5%
தேறிய வட்டி எல்லை (%)	3.5%	4.0%

வரைபு 01
இலாபத்தன்மை




வரைபு 02
மொத்த வைப்பு




வரைபு 03

முழு மொத்தக் கடன் மற்றும் முற்பணம்



வரைபு 04

முறைசாராக் கடன் வீதம்



3. 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பிரதான செயற்பாடுகள்

விவசாயம், சுற்றுலா, வியாபாரம், வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சந்தை நிதி உட்பட பல துறைகளில் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கி 2016 ஆம் ஆண்டில் மக்கள் வங்கி தொடர்ச்சியான முன்மாதிரியான செயலாற்றுகையினை எடுத்துக்காட்டியுள்ளது.

3.1 முதலீடு

வங்கியின் முதலீடு அதன் திறைசேரி திணைக்களத்தினால் முகாமை செய்யப்படுகின்ற அதேவேளையில், திறைசேரி முறிகள், ஐக்கிய அமெரிக்க டொலர் அபிவிருத்தி முறி மற்றும் இலங்கைக் குடியரசின் முறிகளில் முதலீடு செய்வதன்மூலம் வங்கி அரசாங்கத்தின் அபிவிருத்தி ஆரம்பத்திற்கு பங்களிப்புச் செய்துள்ளது. 2016 டிசம்பர் 31 ஆம் திகதியில் மக்கள் வங்கியின் மொத்த முதலீடு ரூ.250 பில்லியன்களைத் தாண்டியுள்ளது.

3.2 கடன் விரிவாக்கம்

கடன் விரிவாக்கம் வங்கியின் தேர்ச்சிபெற்ற தொடர்பு விற்பனை பணியாளர்களின் வாடிக்கையாளர்களை கைக்கொள்ளும் ஆற்றல் அதேபோன்று தற்போதிருக்கின்ற வாடிக்கையாளர்களுடன் காணப்படுகின்ற தொடர்புகள் காரணமாக அமைந்தன. தரமான கடன்கள் அதிகரித்தமை மற்றும் உற்பத்தி செயற்பாடுகளை வினைத்திறன்மிக்கதாய் ஆக்கியமை தொடர்பில் கவனம்செலுத்தியமை என்பன வருடத்தின் மொத்த இலாபம் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்தது.

3.3 சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சி வங்கி நடவடிக்கைகள்

வங்கியின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் திட்டங்களின் வருடாந்த விற்பனைப் புரழ்வு ரூ.மி.15 இற்கும் ரூ.மி.600 இற்கும் இடையிலான வியாபார இலக்கைக் கொண்டிருந்தது. சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சி நிலையங்கள் 23 ஆகும். அதன் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான கேந்திரநிலையங்களாக காணப்படுகின்றன. இந்த மத்திய நிலையங்கள் 3 பிரதேச வர்த்தக கடன் அலகுகளினால் வேறுபடுத்தப்பட்ட இலக்குகளினூடாக நிர்வகிக்கப்படுகின்றன. வருடத்தினுள் கடன் உத்தியோகத்தர்களின் பயிற்சிக்காக (கடன் மதிப்பீடு, அபாய முகாமைத்துவம், அறவீடு ஆகிய பகுதிகளில்) வெவ்வேறான பிரிவுகள் தாபிக்கப்பட்டுள்ளன.

3.4 நுண் நிதியிடல்

நுண் நிதியிடலில் மேற்கொள்ளக்கூடிய வீதாசாரத்தினடிப்படையில் நிதியை வழங்குவதனூடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுவூட்டுவதனை தனது இலக்காக மக்கள் வங்கி கொண்டுள்ளது. இந்தப் பிரிவு சாதாரணமாக நிதி நிறுவனங்களில் அபாய நிலையைத் தாண்டுதல் மற்றும் நியாயமான விலையில் முறையான கடன் வீதாசாரம் இல்லாமை என்பவற்றின்மீது தங்கியுள்ளது. நாட்டின் ஒரேயொரு முதலாவது வங்கியாக நுண்நிதியிடலில் ஈடுபடுவதற்கு மக்கள் வங்கி விவசாயக் கைத்தொழில், கைத்தொழில் மற்றும் வீடமைப்புக் கைத்தொழில் உட்பட பல பணிகளுக்காக நிதி வசதிகளை வழங்குகின்றது.

3.5 அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பு

2016 ஆம் ஆண்டின் இறுதியில் மக்கள் வங்கி தனது கடன் தொகுதியில் 36% அளவை அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. பிரதானமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சாரசபை, இலங்கை உரக் கூட்டுத்தாபனம், கொழும்பு கொமர்ஸல் உரக் கம்பனி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை என்பன அவற்றில் அடங்குகின்றன. இதனிடையே பெரும்பாலான கடன்கள் நிதியமைச்சின் பிணையின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளன.

4. அரசாங்கத்தின் வருமானத்திற்கான பங்களிப்பு

2016 ஆம் ஆண்டில் குத்தகைப் பங்கிலாபம் மற்றும் குத்தகை வரியாக ரூ.20 பில்லியன்களைத் தாண்டிய பங்களிப்பினை வழங்கியுள்ள அதேவேளை 2015 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதி ரூ.16.3 பில்லியனாகக் காணப்பட்டது.

4.1 கூட்டுறவுத் துறைக்கு உதவியளித்தல்

வங்கியானது கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு விவசாயம், கால்நடைவளர்ப்பு, நுகர்வுச் சந்தை, மீன்பிடி மற்றும் விசேட கருத்திட்டங்களுக்காக நிதியை வழங்குவதற்கு கூட்டுறவு துறைகளுடன் கைகோர்த்துள்ளது.

5. நிதியல்லாத தகவல்கள்

5.1 சூழல் நிலையான பயணத்தின் ஆரம்பம்

தமது வியாபாரத்தின் செயற்பாட்டினூடாக சூழலுக்கு வெளியிடப்படுகின்ற காபன் சதவீதம் பற்றி கவனம்செலுத்தக்கூடிய காபன் முகாமைத்துவம் பற்றி அறிவிக்கும் பொறுப்பைக்கொண்ட நிதி கம்பனியாக தனது சூழல் நிலையான பயணத்தை ஆரம்பித்து மேற்கொள்ள “பீப்பிள்ஸ் கிறீன் ப்ளஸ்” கொள்கையை ஆரம்பிப்பதற்கு மக்கள் வங்கி அண்மையில் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த வேலைத்திட்டத்தினுள் தனது பசுமை வாயு சம்பந்தமாக தற்போது காணப்படுகின்ற GRI G4 அறிக்கையிடலின் ஊடாக தமது பதவியினருக்கும், பங்குரிமையாளர்களுக்கும், ஏனைய தரப்பினர்களுக்கும் சரியான அறிக்கைகளை வழங்குவதனை உறுதிப்படுத்தும் பொறுப்பு மக்கள் வங்கியைச் சார்ந்ததாகும்.

இந்த இலக்கினை அடைவதற்காக இலங்கையில் முன்னணியிலுள்ள இணைந்த நிலைநிறுத்தல் பற்றிய தீர்வு வழங்குநர்களாகிய “காபன் பான்சல்டிஸ் கம்பனி” உடன் மக்கள் வங்கி கைகோர்த்துள்ளது.



5.2 தரவு களஞ்சியப்படுத்தல் மற்றும் புலமைச்சொத்து வியாபாரத் தகவல் கருத்திட்டம்

புதிய உலகின் உயர் தொழிநுட்பங்கள் காரணமாக துரிதமாக மாற்றமடைந்து வருகின்ற வங்கிமயப்படுத்தல் மற்றும் நிதிச் சேவைத் துறையுடன் தோளோடு தோள் நின்று முன்னோக்கிப் பயணிப்பதை ஆரம்பித்து மற்றுமொரு உயர் தொழிநுட்ப எண்ணக்கருக்களை எடுத்துக்கொள்வதற்கு மக்கள் வங்கி நடவடிக்கையெடுத்தது. உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வங்கிமயப்படுத்தல் பதாகையினால் பயன்படுத்தப்படுகின்ற தரவு களஞ்சியப்படுத்தல் மற்றும் புலமைச்சொத்து வியாபார தகவல் கருத்திட்டமாகிய இந்தத் தொழிநுட்ப எண்ணக்கருவினூடாக நிறுவனத்தின் கணினித்தொகுதியினுள் அடங்கிய சகல தகவல்களையும் மையப்படுத்தப்பட்ட தகவல் தொகுதியொன்று பேணி தீர்மானமெடுப்பதற்காக பொருத்தமான மட்டத்தில் அந்தத் தகவல்களை மாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கப்படுவது வாடிக்கையாளர்களினதும் பங்குதாரர்களையும் ஒன்றோடொன்று இணைக்கின்ற “Single Version of Truth (SVOT)” தேசிய தகவல் தொகுதியொன்றை உருவாக்குவதன் மூலமேயாகும். இந்தக் கருத்திட்டம் கடந்த 2016 பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியன்று கருத்திட்ட முகாமைத்துவ கிளையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

“SAS Data Warehouse” எனும் பெயரில் அழைக்கப்படுகின்ற இந்த உயர் தொழிநுட்ப தீர்வை அறிமுகப்படுத்துவதற்காக “ஜஸ்ட் - இன் - டைம் டெக்னாலொஜிஸ்ட் பிரைவேட் கம்பனியுடன்” இணைந்துகொண்டுள்ள மக்கள் வங்கி மொத்தக் கருத்திட்டத்தையும் கட்டியெழுப்பும் உதவியாளராக இந்தியாவின் “இன்கோ ட்ரைம்” தனியார் கம்பனியுடன் இணைந்துள்ளது. இந்த புதிய தொழிநுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாசல் ii, மற்றும் iii இணக்கத்தை மக்கள் வங்கியினால் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தமை விசேடமானதாகும். 3 வருடங்களுக்கும் மேலாக நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்த இந்த விசேட தகவல் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் வங்கியின் உள்ளக மற்றும் வெளிவாரியான வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரும் நன்மைகள் ஏற்படுகின்றன.



5.3 டிஜிட்டல் மயப்படுத்தல்

வங்கிமயப்படுத்தல் மற்றும் நிதிச் சேவைத் துறைகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுவருகின்ற டிஜிட்டல் பரிணாமத்துடன் தோளோடு தோல்நின்று முன்னோக்கிப் பயணிப்பதற்காக மக்கள் வங்கியும் டிஜிட்டல் மயப்படுத்தல் கருத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. மக்கள் வங்கியின் மொத்த செயற்பாட்டுத் தொகுதியையும் இலக்காகக்கொண்டு புதிய அறிமுகப்படுத்தல் பலவற்றுடன் இந்த டிஜிட்டல் மாற்றம் அடுத்துவரும் 12 மாதங்களுக்குள் வங்கியினுள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மக்கள் வங்கியின் பீப்ல்ஸ் வொயிஸ் அப் உருவாக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த டிஜிட்டல் மாற்றத்தினூடாக மற்றுமொரு டிஜிட்டல் வங்கிமயப்படுத்தல் தீர்வுத் தொடரொன்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு வங்கி தயாராகிவருகின்றது.

தேசிய சேமிப்பு வங்கி

1. அறிமுகம்

1972 ஆம் ஆண்டில் பாராளுமன்ற சட்டமொன்றின்மூலம் தாபிக்கப்பட்ட தேசிய சேமிப்பு வங்கியின் ஆரம்பம் சேமிக்கும் வங்கி எண்ணக்கரு உலகில் தோன்றி 19 வது நூற்றாண்டின் முதலரைப்பகுதி வரை நீண்டு செல்கின்ற செல்வந்தர்களுக்கு மாத்திரமன்றி சகல இலங்கையர்களுக்கும் நிதிச் சேவைகளை வழங்கும்பொருட்டு அர்ப்பணமாகியுள்ள நீண்ட வரலாற்றைக்கொண்ட 04 நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சேமிப்பு வங்கி தாபிக்கப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு வங்கி இலங்கை மக்களுக்கு இந்நாட்டு அபிவிருத்தியின் தரப்பினர்களாக மாறும் விதத்தில் துணை நிற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இதன் முழு உரிமையும் இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருக்கின்ற இந்த விசேட சேமிப்பு இலங்கையில் வைப்புச் செய்யப்பட்டிருக்கின்ற பணம் செளபாக்கியம்மிக்க இலங்கையொன்றை இந்நாட்டு மக்களுக்கு உரித்தாகுவதற்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற தேசிய கொள்கை மற்றும் முனைப்பு என்பவற்றை முதலீடு செய்கின்றது.

தேசிய சேமிப்பு வங்கி இதுவரையில் ரூ.912 பில்லியன் சொத்து அளவையும் ரூ.657 பில்லியன் வைப்பு அடிப்படையுடனும் எமது இலங்கையில் நான்காவது பாரிய வங்கியாக எழுந்துநிற்கின்றது. இலங்கையர்கள் பெரும்பாலானோர் இவ்வங்கியுடன் கைகோர்த்திருக்கின்ற அதேவேளையில் விரிவான நிதித் தேவைகளை நிறைவேற்றுவதற்காக முடிவுப் பொருட்கள் மற்றும் சேவைகள் பலவற்றை அனுபவித்து வருகின்றது. 4,061 தபால் மற்றும் உபதபால் அலுவலக வலையமைப்புக்கள் மற்றும் 279 தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திர வலையமைப்புகளுக்கு மேலதிகமாக 4,384 பதவியினருடன் இவ்வங்கி 250 கிளைகளினூடாக நாடளாவிய வங்கிச் சேவையினை வழங்குவதில் ஈடுபட்டு வருகின்றது.

முழு உரிமையும் தேசிய சேமிப்பு வங்கிக்கு உரித்தான துணைக்கம்பனியாகிய என் எஸ் பீ பன்ட் மெனேஜ்மன்ட் கம்பனி அரசாங்க பிணையங்களின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட பிரதான ஆரம்ப வாடிக்கையாளராவர்.

2. நிதிச் செயலாற்றுகை

2.1 சொத்துக்களின் தரம்

2015.12.31 ஆம் திகதியில் முறையே 3.46% மற்றும் 3.35% ஆகப் பதிவாகிய வங்கியின் மொத்த மற்றும் தேறிய செயற்படாக் கடன் வீதாசாரம் 2016.12.31 ஆம் திகதியில் முறையே 1.55% மற்றும் 1.47% வரை வீழ்ச்சியடைந்தது. அது வங்கித் துறையின் சராசரியாகிய 2.6 இற்கு குறைந்த மட்டமாகவுள்ள அதேவேளையில், மீளாய்வுக் காலப்பகுதியினுள் மீட்டிக்கொள்ள முடியாத தங்க கடன் தொடர்ந்தும் விற்பனை செய்தமை அதற்குப் பிரதான காரணமாக அமைந்தது. ரூ.9.1 பில்லியன் பெறுமதியைக்கொண்ட மொத்த செயற்படாக் கடன் தொகுதி 2016.12.31 ஆம் திகதியில் ரூ.4.8 பில்லியன்கள் வரை மூலம் ரூ.4.3 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது.

2.2 கடன் மற்றும் கிடைக்கவேண்டியவை

வாடிக்கையாளர்களுக்கும், வங்கிகளுக்கும் வழங்கிய கடன் மற்றும் கிடைக்கவேண்டியவைகளைக் கொண்ட வங்கியின் கடன் தொகுதிமுன்னைய வருடத்தில் ரூ. 272 பில்லியனாகக் காணப்பட்ட அதேவேளையில், அது 19.1% அல்லது ரூ. 52 பில்லியன் வளர்ச்சியொன்றுடன் 2016 ஆம் ஆண்டில் ரூ. 324 பில்லியனாக மாறியது.

தனியார்கடன் சம்பந்தமாகப் பதிவாகிய 101.2% துரித வளர்ச்சிக்கு பிரதான காரணமாக அமைந்தது முப்படையினருக்கும், விசேட செயலணி உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட கடன் வசதிகளாகும். ஏனைய வங்கிகளுக்கு வழங்கப்பட்ட கடன் வசதிகளில் ஏற்பட்ட ரூ. 8 பில்லியன் வளர்ச்சி வங்கியின் நிறுவனக் கடனில் 12% வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

2.2.1 சில்லறைக்கடன்

மொத்தக் கிளைகளினதும் கடன்தொகுதி 2016ஆம் இறுதியில் 24.7 சதவீத வளர்ச்சி யொன்றுடன் ரூபா. 177 பில்லியன் வரை அதிகரித்துள்ளது.

மீளாய்வுக் காலப்பகுதியில் வங்கியின் தனியார் கடன் தொகுதி குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்துள்ள அதே வேளையில், முன்னைய வருடத்துடன் ஒப்பிடும் போது ரூபா. 36 பில்லியன்களினால் அதிகரித்துள்ளது. இதற்கு மேலதிகமாக வீட்டு மற்றும் சொத்துக்கடன் தொகுதியில் ஏற்பட்ட வளர்ச்சி ரூபா. 4.5 பில்லியன் ஆகும். 2016 ஆம் ஆண்டின் இறுதியில் ஈட்டு முற்பணம் முன்னைய வருடத்தில் பதிவாகிய ரூபா. 26.5 பில்லியனிலிருந்து ரூபா. 19 பில்லியன் வரை ரூபா. 7.5 பில்லியன்களினால் வீழ்ச்சியடைந்தது. அந்தக் காலப்பகுதியில் ஈட்டு தொகுதி தொடர்பில் பதிவாகிய ரூபா. 7.5 பில்லியன் தங்கப் பொருட்களை விடுவித்துக்கொள்ளும் மூலத்திலும் வங்கியின் சில்லறைக்கடன் தொகுதியும் ரூபா. 35 பில்லியன்களினால் அதிகரித்துள்ளது.

2.2.2 நிறுவனக்கடன்

இந்நாட்டின் முன்னணி நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க தொழில்முயற்சிகளுக்கு வங்கியினால் நிறுவனக்கடன் வழங்கப்படுகின்றது. சதவீதம் ஒன்றாக நிறுவனத்தின் கடன் தொடர்பில் கூடுதலான பங்களிப்புக் கிடைக்கப்பெற்றிருப்பது இந்நாட்டின் ஏனைய வங்கிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களின் மூலமேயாகும். அது வருட ஆரம்பத்தில் பதிவாகிய ரூபா. 8.1 பில்லியனிலிருந்து ரூபா. 31.8 பில்லியன் வரை 34.2 சதவீத சடுதியான வளர்ச்சியொன்றைகாட்டியது. மீளாய்வு வருடத்தில் உட்கட்டமைப்பு வசதி கருத்திட்டத்திற்கு நிதியை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாததன் காரணமாக அரசாங்கத் தொழில் முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களின் அளவு வீழ்ச்சியடைந்தது. 2016 ஆம் ஆண்டு வங்கியின் நிறுவனக்கடன் தொகுதி ரூபா. 11.1 பில்லியன்களினால் வளர்ச்சியடைந்தது.



2.3 வைப்புக்களின் அசைவு

2016 ஆம் ஆண்டின் இறுதியில் வங்கியினால் ரூபா. 58.6 பில்லியன் மொத்த அசைவொன்றை பதிவுசெய்துள்ள அதேவேளையில், அது ரூபா. 68 பில்லியன் ஆகிய வருடாந்த அசைவு இலக்கின் 86.2 சதவீதமாகும். பிரதானமாக மீளாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் வைப்பு வட்டி வீதங்களில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக கடந்த வருடத்திற்கு உரிய காலப்பகுதியின் அசைவு 28.1 வீதம் அல்லது ரூபா. 12.9 பில்லியன்களினால் அதிகரித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் வைப்பு பிரதான நிதியை உருவாக்கும் மூலமாகக் காணப்படுகின்ற அதேவேளையில், 2015 ஆம் ஆண்டில் ரூபா. 596 பில்லியனாகக் காணப்பட்ட வாடிக்கையாளர்களின் வைப்பு 2016 ஆம் ஆண்டில் 10.3 சதவீத வளர்ச்சியுடன் ரூபா. 657 பில்லியனாக மாறியது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் அளவில் வங்கியின் வைப்பு சந்தைப்பங்கு 10.17% ஆகப் பதிவாகியது.



2.4 வருமானம் மற்றும் இலாபம்

2015 ஆம் ஆண்டுக்குரிய காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 2016 ஆம் ஆண்டுக்காக வங்கியின் Vat மற்றும் வரிக்கு முன்னரான செயற்பாட்டு இலாபம் 4% வளர்ச்சியுடன் ரூபா. 16 பில்லியன் வரை அதிகரித்தது. அந்தக் காலப்பகுதிக்காக வரிக்கு முன்னரான இலாபம் மற்றும் வரிக்குப் பின்னரான இலாபம் முறையே ரூபா. 13.2 பில்லியன் மற்றும் ரூபா. 9.5 பில்லியன் ஆக பதிவாகியது. இந்த இலாபம் கடந்த வருடத்தின் வட்டிச்செலவு 19% ஆல் அதிகரித்ததன் காரணமாக வைப்பு வட்டி வீதம் அதிகரிக்கும் பாதகமான பிரதிபலிப்பின் காரணமாக ஏற்பட்டதாகும். அதனால் தேறிய வட்டி வருமானம் 6% வீழ்ச்சியடைந்த அதேவேளையில் அதன் பிரதிபலனாக தேறிய வட்டி எல்லை 2015 இல் பதிவாகிய 3.32% பெறுமதியுடன் ஒப்பிடும்போது 2.89% ஆகப் பதிவாகியது.

செயற்படாத ஈட்டு முற்பணம் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட துரித விடுவிப்புச் செயற்பாட்டுக்கு பாதிப்பு ஏற்பாட்டுகளுடன் வட்டியை பதிவளித்தல் ரூபா. 2 பில்லியன்களினால் வீழ்ச்சியடைந்த அதேவேளையில் விசேட கட்டணம் ரூபா. 1.3 பில்லியனிலிருந்து ரூபா. 0.5 பில்லியன் வரை வீழ்ச்சியடைந்ததன் பிரதிபலனாக மொத்த செயற்பாட்டுச் செலவினங்களும் ரூபா. 0.071 பில்லியன் குறைவடைந்தது. ஊழியர் சபையின் செலவினம் அதிகரிப்பதற்கு பிரதான காரணமாக அமைந்தது மீளாய்வு வருடத்தினுள் மேற்கொள்ளப்பட்ட புதிய ஊழியர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களை வங்கிச் சேவைக்கு உள்ளீர்த்தமை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு ஏற்பட்ட சம்பள அதிகரிப்பாகும்.

2016ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் தேச நிர்மாண வரி அதிகரிக்கப்பட்டமை வங்கியின் வருமானத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அது செயல்வலுப் பெறுகின்ற வட்டி வீதம் 41% வரை அதிகரித்ததன் மூலமேயாகும்.



2.5 பண அனுப்பீடு



வங்கியின் பண அனுப்பீடு 2016 ஆம் ஆண்டுக்க இலக்காகிய ரூபா. 50 பில்லியனைத் தாண்டி வங்கியின் பண அனுப்பீடு 2.9% வளர்ச்சியுடன் ரூபா. 51.5 பில்லியனாக மாறிய அதேவேளையில் 2015 இல் 4. % ஆகிய அதன் சந்தைப் பங்கு 2016 ஆம் ஆண்டின் இறுதியில் 4.74% வரை அதிகரித்தது.

2.6 முதலீடு

தேசிய சேமிப்பு வங்கியின் சொத்து ஒதுக்கங்களில் 55.5% முதிர்வுக்காக வைக்கப்பட்டுள்ள நிதி முதலீடுகளைக்கொண்டுள்ள அதேவேளையில், 2016.12.31 ஆம் திகதியில் அதன் பெறுமதி ரூ.505.8 பில்லியனாகும். இருப்பினும் முதலீடு தொடர்பில் ஏற்பட்ட மொத்த அதிகரிப்பு 0.8% மாத்திரமேயாகும்.

முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது அரசாங்க பிணையங்கள் தொகுதி சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளையில், மொத்த அதிகரிப்பு ஏனைய வங்கிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. பிரமாணக் குறிப்புக்கு அமைவாக வங்கி அதன் வைப்புக்களில் குறைந்தபட்சம் 60% அரசாங்க பிணையங்களின் வைக்கவேண்டிய அதேவேளையில் முதலீட்டுத் தொகுதி பல்வகைப்படுத்தப்பட்டதன் காரணமாக அந்தப் பெறுமதி 2015 டிசம்பர் மாதத்தில் பதிவாகிய 73.6% முதல் 2016.12.31 ஆம் திகதியில் 66.4% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

2.7 நிதி நிலைமை

2015.12.31 ஆம் திகதி மற்றும் 2016 ஆம் இறுதியில் வங்கியின் சொத்து அடிப்படை 7% வளர்ச்சியுடன் ரூ.912 பில்லியனாக மாறியது. வைப்பு ஒதுக்கங்கள் அதன் பிரதான நிதி உருவாக்க மூலமாகக் காணப்பட்ட அதேவேளையில், வருடத்தின் இறுதி அரைப்பகுதியில் ரூ.06 பில்லியன்களைச் சம்பாதித்து வங்கி கடன் சந்தைகளில் நுழைந்தது. வெளிப்படுத்தப்படாத கடன் வழங்கலின் பிரதான நோக்கம் 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச பாசல் III(Basel III) முதலீட்டு தேவைகளுக்கு இணையாக வங்கியின் மூலதன அடிப்படை ரூ.3 பில்லியன் வளர்ச்சியுடன் ரூ.6.2 பில்லியன் வரை அதிகரித்துள்ளது.

முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது 2016 ஆம் ஆண்டுக்காக ஏனைய சொத்துக்களில் (வட்டியல்லாத வருமானங்களைச் சம்பாதிக்கின்ற சொத்துக்கள்) வளர்ச்சி ரூ.5.5 பில்லியன் அல்லது 33% ஆகக் காணப்பட்ட அதேவேளை சிரேஸ்ட பிரஜைகளின் வைப்புகளுக்காக செலுத்தப்பட்ட வட்டியின்பொருட்டு திறைசேரியிடமிருந்து கிடைக்கவேண்டிய வட்டி ஏனைய சொத்துக்களில் பிரதான பகுதியாகக் காணப்பட்டது. அதில் வங்கியின் சொத்து வளர்ச்சியை அதிகரிப்பதில் பங்களிப்புச் செய்தபோதிலும் அது வட்டியல்லாத வருமானங்களைச் சம்பாதிக்கும் சொத்துக்களைப் பிரதிபலித்ததைப் போன்று 2015 ஆம் ஆண்டில் 3.3% பெறுமதியைப் பெற்ற தேறிய சொத்து சிறிதளவில் 2016 ஆம் ஆண்டில் 2.9% வரை வீழ்ச்சியடைந்து பாதகமான தாக்கமொன்றை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது.

2.8 தகவல் தொழிநுட்பத்துடன் தொடர்புபட்ட முன்னேற்றம்

கடந்த இரண்டு தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்ட வங்கிமயப்படுத்தல் மென்பொருளுக்கும் பதிலாக புதிய மென்பொருளொன்றைப் பயன்படுத்தும் நோக்கத்துடன் மத்திமயப்படுத்தப்பட்ட தரவுக் களஞ்சியத்தைத் தாபிப்பதற்காக தகைமைகளைப் பெற்றுள்ள சேவை வழங்குனர்களினால் முன்மொழிவுகளைக் கோரி வங்கி மத்திமயப்படுத்தப்பட்ட வங்கிக் கிளைத் தொகுதியொன்றை நடைமுறைப்படுத்தவதற்கு உரிய பெறுகை செயல்முறையை ஆரம்பித்துள்ளது. அது எமது வங்கியின் பிரதான செயற்பாட்டுடன் மையப்படுத்தப்பட்ட வங்கி நடவடிக்கைகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

அதேபோன்று தன்னியக்க பரிமாற்ற இயந்திரத்தின் ஆழி சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட நவீனமயப்படுத்தல், சிப் ஐ அடிப்படையாகக்கொண்ட அட்டைகளை வழங்குவதற்கு வாய்ப்புகளை வழங்குகின்ற நவீன அட்டை முகாமைத்துவத் தொகுதியுடன் இணைந்து பணம் இன்றிய சமூகமொன்றில் புதிய வசதிகளை அனுபவிக்கும் ஆற்றலைப் படிப்படியாகக் குறைவடைகின்ற எமது பற்று அட்டை கொடுக்கல் வாங்கல் அடிப்படையை அடைந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.

2.9 உற்பத்தித்திறன் அபிவிருத்தி

வங்கி தேசிய உற்பத்தித்திறன் செயலகத்துடன் இணைந்து உற்பத்தித்திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை ஆரம்பித்துள்ள அதேவேளையில், 5S எண்ணக்கருவை வங்கியினுள் நடைமுறைப்படுத்துவது அதில் உள்ளடங்கியுள்ளது. 5S எண்ணக்கருவின் முதலாவது படிமுறையாகிய “செய்ரி” 2016 ஆம் ஆண்டில் மொத்த வங்கி தொகுதிகளிலும் தலைமை அலுவலகத்தின் வளவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

2.10 வெற்றி

தேசிய சேமிப்பு வங்கி வைப்பு மற்றும் சொத்துக்களின் ஒதுக்கம் தொடர்பில் இலங்கையில் நான்காவது பாரிய வங்கியாகும். தொடர்ச்சியாக 14 வது முறையும் 2016 ஆம் ஆண்டில் மூன்று A கடன் வகைப்படுத்தலைப் பெற்ற இந்நாட்டின் ஒரே வங்கி தேசிய சேமிப்பு வங்கியாகும். 2015 இல் எல் எம் டி (LMD) சஞ்சிகை இரண்டு A சின்னத்தின் பெயரை கொண்ட தரத்துடன் இலங்கையில் கூடுதலான மதிப்பைப் பெற்றுள்ள சின்னத்தின் பெயர்களிடையே மூன்றாவது இடத்தை இலங்கை தேசிய சேமிப்பு வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.

மக்களின் வைப்பு மற்றும் அதன்மீது சம்பாதிக்கப்படுகின்ற வட்டிக்காக நியதிச்சட்டமுறை 100% அரசாங்க பாதுகாப்பை வழங்குகின்ற நாட்டின் ஒரே வங்கியாகிய தேசிய சேமிப்பு வங்கி க்ளோபல் பைனான்ஸ் (Global Finance) இனால் இலங்கையில் பாதுகாப்பான வங்கியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், அண்மையில் இடம்பெற்ற 2015 பொருளாதார விருது விழாவில் வங்கியின் 2015 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையின் நான்கு தொகுதிகளுக்காகவும் “சிறந்த” ஆண்டறிக்கைக்கான விருதும், “இலங்கையில் சிறந்த” ஆண்டறிக்கைக்கு உரித்தான உன்னத விருதையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. அதேபோன்று, 2016 ஆம் ஆண்டின் இலங்கை அதிகாரம்பெற்ற கணக்காளர் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைப் போட்டியில் நிதி நிறுவன வகுதியில் தங்க விருதையும் தென்னாசியாவின் கணக்காளர் சங்கத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை விருது விழாவில் அரசதுறை வங்கி நிறுவன வகுதியில் இரண்டாம் இடத்தையும் வங்கியின் 2015 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கைக்குக் கிடைத்துள்ளது.

2.11 வங்கியின் சமூக விருந்தோம்பல் பொறுப்புக்கள்

இந்நாட்டின் கல்வி மட்டத்தை அதிகரிக்கும் அபிவிருத்தி குறித்து எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் நன்றாகப் புரிந்துவைத்துள்ளோம். அதனால் வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அடையாளம் காணப்பட்ட பிரதான நிறுவன சமூக விருந்தோம்பல் நிகழ்ச்சித்திட்டங்கள் பலவற்றை நாட்டின் மாணவர் சமூகத்தை வலுவூட்டுவதற்கு ஈடுபட்டு வருகின்றது. அரசாங்க தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சிடமிருந்து பாடசாலை பிள்ளைகளுக்கு கணினிகளை வழங்கும் நடவடிக்கை 2016 ஆம் ஆண்டின் முதலரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு சுகாதார நிகழ்ச்சித்திட்டங்களுக்காக நிதி ரீதியான அனுசரணையை வழங்குவதனூடான மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஹெல்ப் ஏஜ் கண் பரிசோதனை முகாம் அவ்வாறானதொரு நிகழ்ச்சித்திட்டமாகும்.

3. 2016 ஆம் ஆண்டில் மொத்த பொருளாதார அபிவிருத்திக்காக வங்கியின் பொறுப்புக்கள்.

3.1 வங்கி அரசாங்கத்திற்கு வழங்கியுள்ள பங்களிப்பு

அரசாங்கத்திற்கு தனது பங்களிப்பை வழங்குவது தேசிய சேமிப்பு வங்கி அத்தியாவசியமாக மேற்கொள்ளவேண்டியதாக இருக்கின்றபடியினால் வங்கி குத்தகை, விசேட கட்டணங்கள், பங்கிலாபம் மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்திற்கு வழங்கப்பட்ட பங்களிப்பாக 2016.12.31 ஆம் திகதியுடன் முடிவுற்ற வருடத்திற்காக ரூ.மி.19,226 தேசிய அபிவிருத்தியின்பொருட்டு வழங்கியுள்ளது. அதேபோன்று வங்கியினால் செலுத்தப்பட்ட மொத்த வரியின் அளவு ரூ.மி.6,572 ஆகக் காணப்பட்ட அதேவேளையில் விசேட கட்டணமாக ரூ.மி.533 களைச் செலுத்தியுள்ளது. மேலும் ரூ.மி.95 தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்திற்குச் செலுத்தியுள்ளது.

வங்கி இதுவரை செலுத்தப்பட்ட மிகக் கூடுதலான பங்கிலாபத்தின் அளவு 2016 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட அதேவேளையில் அதன் பெறுமதி ரூ.மி.12,026 ஆகும். அதேபோன்று அபிவிருத்திக்காக நிதியத்தை வழங்குவதனுடாக அரசாங்கத்தின் சாத்தியவளத்தை வலுவூட்டுவதற்கும் வங்கி ஒத்துழைப்பை வழங்குகின்றது.

2016 டிசம்பர் 31 ஆம் திகதியில் ரூ.பி.525 அரசாங்க பிணையங்கள் வங்கிக்கு உரியதாக இருந்த அதேவேளையில் அரசாங்கத்தின் அபிவிருத்தி கருத்திட்டங்கள் தொடர்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி அதில் ரூ.பி.467 களை திறைசேரி உண்டியல்களிலும் திறைசேரி பிணை முறிகளிலும் முதலீடுசெய்துள்ளது.



3.2 வியாபார அபிவிருத்தி

மீளாய்வுக் காலப்பகுதியில் ஐந்து புதிய கிளைகளையும் எட்டு தன்னியக்க பணப்பரிமாற்றல் இயந்திரங்களையும் தாபித்ததன் பின்னர் தற்போது வங்கிக்குச் சொந்தமான மொத்த சேவை கருமபீடங்களின் எண்ணிக்கை 4,590 ஆகக் காணப்படுகின்ற அதேவேளையில் 4,061 நாடளாவிய தபால் மற்றும் உபதபால் அலுவலக வலையமைப்பும் அதில் உள்ளடங்குகின்றபடியினால் வாடிக்கையாளர்களுக்கு மிக இலகுவாக வங்கியை அடைவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2016.03.01 ஆம் திகதி முதல் செயல்வலுப்பெறும் முகமாக சகல பிரதான வங்கிக் கிளைகளும் பிற்பகல் 6.00 மணிவரையிலும் ஏனைய கிளைகள் பிற்பகல் 3..30 முதல் 4.00 மணிவரையும் தமது செயற்பாடுகளை நீடித்துள்ளது என்பதை சான்றுப்படுத்தவதற்கு வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

2016 மே மாதம் முதல் செயல்வலுப்பெறும் முகமாக நான்கு கிளைகள் பிற்பகல் 7.00 மணிவரை திறந்துவைப்பதற்காக பரீட்சார்த்த கருத்திட்டமொன்றும்நடைமுறைப்படுத்தப்பட்டது. அதேபோன்று மிகவும் வினைத்திறன்மிக்க சேவையொன்றை வழங்குவதற்காக ஏழு வங்கிக் கிளைகளும் சர்வதேச வங்கிக் கிளைகளும் உபாயத்திட்டமாக முக்கியமான இடங்களில் மீளமைப்புச் செய்வதற்கும் நடவடிக்கையெடுக்கப்பட்டது.

நாடுபூராகவும் அமைந்துள்ள 3,200 இற்கும் கூடுதலான தன்னியக்க பணப்பறிமாற்றல் இயந்திரங்களை ஒன்றோடொன்று தொடர்புடுத்துகின்ற இந்நாட்டின் பாரிய பொதுதன்னியக்க பணப்பறிமாற்ற இயந்திரவலையமைப்பான (Common ATM Network)லங்கா பே (Lanka Pay) உடன் வருடத்தின் முதலரைப்பகுதியில் வங்கியினால் கைகோர்க்கக்கூடியதாக இருந்தது.

வங்கி அதன் சகல டிஜிட்டல் தொகுதிகளுக்கான மேடையொன்றாக தொழிற்படுகின்ற மத்தியமயப்படுத்தப்பட்ட கிளைத் தொகுதியொன்றை தாபிப்பதற்காக ஆரம்ப நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அதனை வெற்றிகரமாக முடிவுருத்துவதன்மூலம் தேசிய சேமிப்பு வங்கிக்கு அதன் வாடிக்கையாளர்களுக்கு மிக வேகமான, செயற்றிறன்மிக்க சேவையை வழங்கும் வாய்ப்புக்களை வழங்குகின்ற அதேவேளையில், உள்ளக ரீதியில் தரவுகளைச் சேகரிப்பதற்கும் தரவுகளை முகாமை செய்வதற்கும் வழிவகைகள் திறக்கப்பட்டுள்ளன.

மிகக் கூடுதலான சக்தியைக்கொண்டதாக குறைந்த வருமானம் பெறும் நகர, பகுதியளவு நகர மற்றும் அடிமட்டத்தில் இருக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு எமது சேமிப்பு வங்கி சேவைகளுக்கு கொண்டுசெல்வதற்கான பொஸ் (POS)இயந்திரத்தை அடிப்படையாகக்கொண்ட சேமிப்பு வைப்பு அசைவு நிகழ்ச்சித்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளையில், அதற்கு “NSB ரீச்” எனும் சின்னப் பெயரை வழங்கியுள்ளது. “உங்களது முகவரி எமது முகவரியாகும்” என்ற செய்தியை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசெல்வது அதன்மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. தேசிய சிக்கனம் மற்றும் சேமிப்பின் பெறுமதியை சொல்லிக்கொடுத்த வங்கியாக வாடிக்கையாளர்களிடம் சென்று அவர்களது சேமிப்பு வைப்புகளை பாதுகாப்பதனைப் பொறுப்பேற்பது நாளாந்தம் தனது கணக்குகளை பணவைப்புச் செய்வதற்கு வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதும் இதன் பிரதான நோக்கமாகும்.

வங்கியின் ஐந்து வருட சேமிப்புக் கணக்கின்கீழ் முப்படை வீரர்கள், விசேட செயலணி மற்றும் பொலிஸ் உறுப்பினர்களுக்காகவும் விசேட நன்மைகளை கொண்டதாக விசேட ஐந்துவருட கணக்கை அறிமுகப்படுத்துவதற்கும் வருடத்தினுள் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

3.3 மனிதவள அபிவிருத்திக்கு வங்கியின் பங்களிப்பு

2016 ஆம் ஆண்டின் இறுதியில் வங்கியின் மொத்தப் பதவியினர் உறுப்பினர்களின் எண்ணிக்கை 4384 ஆகும்.

3.4 மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான கடன் வசதிகள்

2016 ஆம் ஆண்டினுள் ரூ.பி. 25.7 பெறுமதியைக்கொண்ட 21,900 கடன்வசதிகளை வழங்குவதினூடாக வங்கியினால் பாதுகாப்புத்துறை சேவைச் சபைக்கு கடன் வழங்குவது குறித்து தனது கவனத்தை செலுத்தியுள்ளது. வணிக வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய வட்டியைக்கொண்ட கடனின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத் துறை உறுப்பினர்களுக்கு சலுகைகளை வழங்குவது இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று, வங்கியினால் கடன் முறையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உயர்கல்விக்காக வழங்கப்படுகின்ற கடன்முறை மற்றும் தொழிற்பயிற்சிக்காக வழங்கப்படுகின்ற கடன்முறை என்பன அதில் உள்ளடங்கியுள்ளன. அதேவேளையில் சுற்றுலா கடன்முறை வங்கியின் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு தமது தனிப்பட்ட, மருத்துவ மற்றும் உல்லாச தேவைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதிச் சக்தியை வழங்குகின்றது.

நிலையான புனர்வாழ்வு எரிசக்தியை பிரசித்தியடையச் செய்வதனூடாக நாட்டினுள் காபன் உற்பத்தியைக் குறைக்கும் அரசாங்கத்தின் செயற்பணிக்கு இணையாக சனாதிபதி அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய பணியாகிய “சூரியபல சந்திரம்” நிகழ்ச்சித்திட்டத்தின் உத்தியோகபூர்வ வங்கி உதவியாளர் என்றவகையில் தேசிய சேமிப்பு வங்கியினால் தனது தமது வீட்டின் கூரையின்மீது சூரிய மின்கலத் தொகுதியைப் பொருத்துவதன் ஊடாக தமது மின்கட்டணத்தைக் குறைத்துக்கொள்வதற்கும் சூழல் நட்பான விதத்தில் வாழ்வதற்கு எதிர்பார்க்கின்ற நபர்களுக்கு நிதியுதவினை வழங்குவதற்காக “*NSB Eco Loan*” எனும் பெயரில் கடன் திட்டமொன்றைத் தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.மி.18.7 பெறுமதியைக்கொண்ட அவ்வாறான 28 கடன் வசதிகளை வழங்கியுள்ளது.

3.5 பணம் அனுப்புதல்

இலங்கை புலம்பெயர் ஊழியர்களினால் மொத்தத் தேசிய உற்பத்திக்கு மேற்கொள்ளப்படுகின்ற மிகப் பெரும் பொருளாதார பங்களிப்பை வங்கி மிகநன்றாக அடையாளம் கண்டுள்ள அதேவேளையில், அதன் வதிவிட மற்றும் வதிவிடமல்லாத கணக்குகளினூடாக வைப்பு அசைவாக்கத்திற்கு மேலதிகமாக பணஅனுப்புதலை மேற்கொள்ளும்போது வங்கியிடமுள்ள சாத்தியவளத்தை அதிகரித்துக்கொள்வது குறித்து வங்கியினால் கவனம்செலுத்தப்பட்டுள்ளது. இலத்திரனியல் பணஅனுப்பீட்டு வசதிகளை அறிமுகப்படுத்தியமை, பரிமாற்ற நிலையங்களுடன் பேணப்பட்டுவருகின்ற தொடர்புகளை வலுவூட்டிக்கொள்ளுதல் மற்றும் தபால் அலுவலகங்களுக்காக வெளிநாட்டுப் பணங்களைச் செலுத்தும் வசதிகளை வழங்குவது மேற்குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக எடுக்கப்பட்ட பிரதான நடவடிக்கைகளிற் சிலவாகும். 2015 ஆம் ஆண்டின் இறுதி அரைப்பகுதியில் வங்கிக்கு பண அனுப்பீடு வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் அனுமதியளிக்கப்பட்டதன் பின்னர் மீளாய்வு செய்யப்படுகின்ற காலப்பகுதியில் சகல கிளைகளும் அதில் ஈடுபடுவதனை ஆரம்பித்துள்ளது.

அரசு ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி

1. அறிமுகம்

இலங்கையில் பழைமை வாய்ந்த அரசாங்க வங்கியாகிய அரசு ஈட்டு முதலீட்டு வங்கி 1975 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டது, 1931 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் ஈட்டு வங்கி மற்றும் 1943 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட விவசாய மற்றும் கடன் வழங்கல் கூட்டுத்தாபனம் ஆகிய இரண்டு நிறுவனங்களையும் இணைப்பதன் மூலமேயாகும். அதன் பிரகாரம் 1979 ஜனவரி மாதம் வங்கி தனது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அதேபோன்று, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க மத்திய வங்கியினால் 1998.04.27 ஆம் திகதியிலிருந்து அனுமதி பெற்ற விசேட வங்கியாகப் பதிவு செய்யப்பட்டது.

அன்றிலிருந்து, தேசத்தின் வீட்டுத் தேவைகளுக்கு முதலிடத்தை வழங்கி புதிய வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று, கடந்த 75 வருடங்கள் முழுவதும் தேசத்தின் வீடமைப்பு வங்கியாகும். ஆரம்ப அபிப்பிராயத்தைக் கொண்டதாக வங்கியினால் தனது வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வங்கியின் செயற்பாட்டு நடவடிக்கைகளை மேம்பாட்டுக்கு இணையாக வங்கியின் சொத்து அடிப்படையை வலுவூட்டுவதற்காக வங்கி பல்வேறு பிரிவுகளுக்காகவும் ஈடுபட்டுள்ள அதேவேளையில், ஒரு பிரிவாக 1991 ஆம் ஆண்டிலிருந்து வங்கியினால் காலத்திற்கேற்ற வைப்புக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதேபோன்று, அந்த வருடத்திலேயே வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும் கடன் மேம்பாட்டை மிகவும் வலுவூட்டுதலையும் நோக்கமாகக்கொண்டு மாவட்டப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். மேலும் 2001 ஒக்டோபர் மாதம் முதல் வங்கியினால் சேமிப்பு வைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதேபோன்று, 1990 ஆம் ஆண்டிலிருந்து வங்கி தனது கிளை வலையமைப்பை வியாபிப்பதனை ஆரம்பித்துள்ளது.

1.1 அதிகாரம் பெற்ற வியாபார நடவடிக்கை

- i. ஏதேனும் விவசாய அல்லது தொழிநுட்பபணிகளுக்காக பயன்பாட்டிற்கு எடுத்திருக்கின்ற அல்லது பயன்பாட்டிற்கு எடுக்கவிருக்கின்ற ஏதேனும் காணியொன்றை கொள்வனவு செய்தல் அல்லது குத்தகைக்குப் பெறுதல் அல்லது அந்தக் காணியில் பயிரிடுதல், அபிவிருத்தி செய்தல் அல்லது விருத்தி செய்தல்.
- ii. ஏதேனும் விவசாய அல்லது தொழிநுட்ப பணியொன்றுடன் தொடர்புபட்ட பிரயோசனத்திற்கு எடுக்கப்பட்டுள்ள அல்லது பிரயோசனத்திற்கு எடுக்கப்படவிருக்கின்ற ஏதேனும் கட்டிடமொன்று தொழிற்சாலையொன்றை ஆலையொன்றை, சுரங்கமொன்றை, இயந்திரமொன்றை அல்லது உபகரணமொன்றைக் கொள்வனவு செய்தல் அல்லது குத்தகைக்கு எடுத்தல் அல்லது சுரங்கமறுத்தல் அல்லது பழுதுபார்த்தல் அல்லது புதுப்பித்தல்.
- iii. வதிவிடமொன்றைக் கட்டியழுப்புதற்காக ஏதேனும் இடமொன்றைக் கொள்வனவு செய்தல் அல்லது குத்தகைக்கு எடுத்தல்.
- iv. வதிவிடமொன்றைக் கட்டியெழுப்புதல், பழுதுபார்த்தல், புதுப்பித்தல் அல்லது விரிவாக்குதல்.
- v. வதிவிடமொன்றைக் கொள்வனவு செய்தல் அல்லது குத்தகைக்குப் பெறுதல்.
- vi. சந்தையில் விற்பனை செய்வதற்காக ஏதேனும் விவசாய அல்லது தொழிநுட்ப தயாரிப்பொன்றை அல்லது வர்த்தக பொருளொன்றைத் தயாரித்தல் அல்லது ஏற்பாடு செய்தல்.
- vii. மேலே குறிப்பிடப்பட்ட உப பந்திகளிடையே ஏதேனும் உப பந்தியில் குறிப்பிடப்பட்ட ஏதேனும் பணியொன்றிற்கு தொடர்ந்து, இணையாக அல்லது இசைவான ஏதேனும் பணியொன்றைச் செய்தல்.
- viii. மேலே குறிப்பிடப்பட்ட ஏதேனும் பணியொன்றின்போது அந்தச் சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏதேனும் கடனொன்றைச் செலுத்தி முடிக்கும் பணிக்காக யாரேனும் ஒருநபருக்கு வட்டிக்கு உட்படுத்தி கடன் வழங்குதல்.

2. 2016.12.31வரையான நிதிச் செயலாற்றுகை

நிதிச் செயலாற்றுகை	2016.12.31 உடன் முடிவுற்ற காலப்பகுதி		
	மதிப்பீடு (ரூ.000)	உண்மையான (ரூ.000)	இலக்கை அடைதல்
வட்டிவருமானம்	4,456,410	4,200,728	94%
வட்டிச் செலவு	(2,511,780)	(2,422,496)	96%
தேறிய வட்டி வருமானம்	1,944,630	1,778,232	91%
தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	144,000	130,100	90%
மொத்த செயற்பாட்டு வருமானம்	2,088,630	1,908,332	91%
நட்டங்களுக்கான ஒதுக்கம்	54,000	50,892	94%
தேறியசெயற்பாட்ட மூலதனம்/ வருமானம்	2,034,630	1,857,440	91%
பதவியினர் செலவு	(693,980)	(640,701)	92%
ஏனைய செலவு	(407,820)	(269,736)	66%
வரி மற்றும் வெட் வரிக்கு முன்னரான இலாபம்	932,830	947,003	102%
பெறுமதி சேர் அடிப்படையிலான வரி	161,950	173,228	107%
தேச நிர்மாண வரி	52,530	27,916	53%
வரிக்கு முன்னரான இலாபம்	718,350	745,859	104%
வரிச் செலவுகள்	279,850	285,811	102%
வரிக்கு பின்னரான இலாபம்	438,500	460,048	105%

3. செயலாற்றுகை

3.1 நிதிச் செயலாற்றுகை - 2016 ஆம் ஆண்டு - மொத்த வருமானக் கூற்றுக்கு அமைவாக

இலாபத்தன்மை	2016	2015	அதிகரிப்பு %
	ரூபா (000)		
வட்டி வருமானம்	4,200,728	3,879,028	8.29%
வட்டிச் செலவு	(2,422,496)	(2,057,337)	17.75%
தேறிய வட்டி வருமானம்	1,778,232	1,821,691	-2.39%
நட்டங்களுக்கான ஒதுக்கம்	(50,892)	(106,577)	-52.25%
பதவியினர் செலவு	(640,701)	(698,834)	-8.32%
ஏனைய செலவு	(269,736)	(293,055)	-7.96%
வரிக்கு முன்னரான இலாபம்	745,857	680,957	9.53%
வரிக்கு பின்னரான இலாபம்	460,047	409,774	12.27%

	2016	2015	வளர்ச்சி %
மொத்தச் சொத்துக்கள்	35,306,384	34,231,576	3.14%
கடன் மற்றும் முற்பணம்	28,151,213	26,523,405	6.14%
வைப்புக்கள்	28,843,759	27,836,411	3.62%
மொத்த முதலீடு	6,379,213	7,070,580	-9.78%
உரிமை மூலதனம்	4,908,633	4,263,123	15.14%
மொத்தக் கடன் விடுவிப்பு	8,881,900	8,366,160	6.16%
சுட்டிகள்	2016	2015	
தேறிய வட்டி வருமான எல்லை	5.11%	5.65%	
உரிமை மூலதனம் மீதான மொத்த இலாபம் (ROE)	10.03%	9.90%	
மொத்தச் சொத்துக்கள் மீதான மொத்த இலாபம் (ROA)	2.15%	2.11%	


3.2 செயற்படாக் கடன் பற்றிய நிலைமை

	2013	2014	2015	2016
ஊ.சே.நி. கடன்	57.54%	54.63%	55.70%	57.90%
ஈட்டுக் கடன்	12.69%	11.25%	8.47%	6.70%
நிதியக் கடன்	0.32%	7.18%	8.77%	8.52%
வாகனக்கடன்	4.27%	8.65%	18.01%	6.24%
சொத்துக் கடன் மீதான தனியாள் கடன்	18.79%	15.63%	5.83%	3.48%
சொத்துக்கடன்	-	-	3.09%	2.68%
மீள்நிதிக் கடன்	3.51%	5.79%	6.07%	6.00%

வங்கியினால் முறையாக கடனை அறவிட்டுக் கொள்ளும் முறைமையொன்றைப் பின்பற்றிய போதிலும் ஊழியர் சேமலாப நிதியத்தின் அடிப்படையில் செயற்படாத கடனை உயர் பெறுமதியொன்றைக் கொண்டதாக பெற்றுக்கொள்வதற்கு அடிப்படைக் காரணம் வாடிக்கையாளர்களினால் அவர்களின் சேமலாப நிதியத்தின் நிலுவையில் உரியகடன் தவணைகளை அறவிட்டுக்கொள்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளபடியினாலேயாகும்.


4 வளர்ச்சிவீதம்

4.1 சொத்துக்கள், வைப்புக்கள், முதலீடுகள் மற்றும் கடன் முற்பணங்கள் (நிதிச் செயலாற்றுகை)



- ❖ மேலே காட்டப்பட்டுள்ளவிதமாக நிதித்துறையின் வளர்ச்சிக்கு இணையாக வைப்பு, முதலீடு மற்றும் முழுச் சொத்துக்களின் வளர்ச்சியொன்றை 2015 ஆம் ஆண்டின் இறுதியில் அடைந்து கொண்டுள்ள அதேவேளையில், மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களின் சேமலாப நிதிய மீதியிலிருந்து 30% கடன் வாடிக்கையாளர்களுக்கு மீள்நிரப்பல் செய்யும் வேலைத்திட்டத்தின் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்தினடிப்படையில் வழங்கப்படுகின்ற கடன் வளர்ச்சியின் பின்னடைவு மொத்தக் கடன் வளர்ச்சியிலும் வீழ்ச்சியடைவதற்கு தாக்கம் செலுத்தியது.

4.2 உரிமை மூலதனத்தினடிப்படையில் மொத்தபெறுகை



- ❖ 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட அதிகூடியவட்டி வீதாசாரங்களின் காரணமாக உரிமை மூலதனத்தின் அடிப்படையில் மொத்த இலாப வீதாசாரம் 17% இலிருந்து 2013 இல் 6% வரை வீழ்ச்சியடைந்தது. இருப்பினும் 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்த வீதாசாரத்தில் வளர்ச்சியொன்று ஏற்பட்ட அதேவேளையில் 2016 ஆம் ஆண்டில் அது 10.03% வரை வளர்ச்சியடைந்தது.

5 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மூலதன பணிகள்

- சிறிய மற்றும் நடுத்தர வியாபாரம் மற்றும் நுண்நிதிகடன் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.
- குறைந்த வருமானம் பெறுவோருக்காக விசேடகடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்.
- கடன் வழங்கும் நடவடிக்கை முறையினை துரிதப்படுத்தும் நோக்கில் மதிப்பீடு, சட்டரீதியானதும், ஏனைய ஆவணங்களை வங்கியின் தலைமையில் தயாரிக்கும் முறையை அறிமுகப்படுத்துதல்.
- அரசாங்க மற்றும் அரைச் சார்பு நிறுவனங்களுக்கு (சுகாதாரம், பொலிஸ், கல்வி) சகலருக்கும் வீட்டுக்கடன் மற்றும் சகலருக்கும் வங்கிக் கணக்கு என்ற எண்ணக்கருவை கருப்பொருளாகக் கொண்டு விற்பனை மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- மிகவும் கவர்ச்சிகரமாகவும், வாடிக்கையாளர்களுக்கு கையாளுவதற்கு இலகுவான விதத்திலும் வங்கியின் இணையப் பக்கத்தை மீண்டும் மீளமைத்தல்.
- தேசத்தின் வீட்டுவங்கிஎன்றகருப்பொருளை அடிப்படையாகக்கொண்டுநாடுபூராகவும் வீதிப் பிரச்சாரவேலைத்திட்டமொன்றைநடைமுறைப்படுத்துதல்.
- மிகவும் சாதகமான வளர்ச்சியொன்றை அடைந்து கொள்ளும் நோக்கில் ISO9001 தரச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை தரநிர்ணய பணியகத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

6 நிறுவன ரீதியான சமூகப் பொறுப்புக்கள்

- நாட்டின் தெரிவுசெய்யப்பட்ட குறைந்த வசதிகளைக் கொண்ட பாடசாலைகளுக்கு நூலக வளர்ச்சிக்காக உதவிசெய்தல்.
- வங்கியின் ஊழியர்களினதும் ஒத்துழைப்புடன் இயற்கை அனர்த்தங்களுக்குள்ளான பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு உதவி உபகாரங்களைச் செய்தல்.
- புலாமெண்டல் பிரதேசத்தில் குறைந்த வசதிகளைக் கொண்ட அரசாங்கப் பாடசாலையாகிய புலாமெண்டல் பாடசாலைக்காக பூரண வசதிகளைக் கொண்ட நூலகமொன்றை வழங்குதல்.
- வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வினைத்திறன்மிக்க சேவையொன்றை வழங்குவதற்காக கேகாலை கிளையை பிரிதொரு இடத்திற்குக் கொண்டுசெல்லல்.
- தேசத்தின் சேமிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் கவர்ச்சிகரமான வட்டியையும் பரிசுகளைக் கொண்ட “சூரியஉதான” சேமிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை சிங்கள புத்தாண்டு காலத்தில் நடைமுறைப்படுத்துதல்.

பிரதேச அபிவிருத்தி வங்கி

1. அறிமுகம்

2008 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க பிரதேச அபிவிருத்தி வங்கிச் சட்டத்தின்கீழ் தாபிக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தி வங்கி ஆரம்பிக்கப்பட்ட திகதி 201.05.01 ஆகும். இதில் சேவைக்கு அர்ப்பணமாகியுள்ள வினைத்திறன்மிக்க தொழில்சார் ஊழியர் சபையொன்றின் மூலம் நவீனமயப்படுத்தலைக்கொண்ட வங்கிச் சேவைகளை வழங்குவதனூடாக பிரதேச சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்காக்கொண்டு வலுவான நிதிநிறுவனமாக மாறியது. அதேபோன்று இதன் எதிர்கால சேவையாக சௌபாக்கியம்மிக்க இலங்கையொன்றை உருவாக்கும்பொருட்டு பிரதேச அபிவிருத்தி வங்கியின் மூலம் மக்களை வலுவூட்டுவதாகும்.

2. பிரதான செயற்பாடுகளும் குறிப்பிடத்தக்க நிதி பெறுபேறுகளும்

2.1 இலங்கையின் மொத்த பிரதேச பொருளாதார அபிவிருத்தியின்பொருட்டு விவசாயம், கைத்தொழில், வியாபாரம், வர்த்தகம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி நடவடிக்கைகள் ஆகியவற்றின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் பெண்களை வலுவூட்டுவதற்கும் நுண் நிதி நிறுவனங்களுக்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சியாளர்களுக்கும் நிதி அனுசரணையை வழங்குதல்.

2.2 நிதிப் பெறுபேறுகள்

	ரூ. மில்லியன்		
	2016	2015	2014
வரிக்கு முன்னரான இலாபம்	1274.22	1090.89	792.69
வரிக்கு பின்னரான இலாபம்	652.81	626.19	544.89
மொத்த வைப்புக்கள்	104689.34	86324.10	72525.36
சேமிப்பு	41957.37	36866.42	30121.93
நிலையான	62731.97	49457.68	42403.43
வைப்புக்களின் வளர்ச்சி	21%	19%	16%
செயற்படாக் கடன்	3050	3537.51	4734.57
மொத்தக் கடன் நிலுவை	106805.60	88396.44	62005.44
முதலீடு	20926.31	16385.29	27505.17
பங்குதாரர்களின் மூலதனம்	6263.03	5870.00	5333.72
மூலதனம்	1370.94	1370.94	1370.94
மொத்தச் சொத்துக்கள்	131381.81	107028.09	92267.05
சொத்துக்களின் வளர்ச்சி	23%	16%	17%
சொத்துக்கள்மீதான நன்மை வீதம்(ROA)	1.07%	1.09%	0.93%
மூலதனம் மீதான நன்மை வீதம் (ROE)	10.8%	11.2%	11.5%
மூலதன இயலாவு வீதம் (CAR)			
Tier 1	6.79%	7.23%	8.87%
Tier 2	9.41%	10.07%	9.26%
திரவச் சொத்துக்கள் வீதம்	21.20%	21.77%	35.51%
செயற்படாக் கடன் வீதம்	2.86%	4.0	7.6%

வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி

1. அறிமுகம்

வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி ஆரம்பத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் கீழ் கட்டிட சங்கமாக 1938 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.

1997 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி சட்டத்தின் கீழ் 2000 ஆம் ஆண்டு கட்டிட சங்கம் அரசு கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது.

2003 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ் வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன விசேட வங்கியாக 2003 ஆம் ஆண்டில் மாற்றப்பட்ட அதே வேளையில், இலங்கை மத்திய வங்கியின் மூலம் விசேட வங்கிக்கான அனுமதிப் பத்திரமானது வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டில் வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி பொது மக்களுக்கு புதிய பங்குகளை வழங்குகின்ற சகல பங்குகளையும் கொழும்பு பங்குப் பரிமாற்றத்தில் பட்டியலிடப்பட்ட அதேவேளை அவை அன்றாட பங்குச் சந்தையினுள் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றது.

2011 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க திருத்தப்பட்ட வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கிச் சட்டத்தின் கீழ் வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கிக்கு 1998 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 4 ஆம் இலக்க அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வியாபாரப் பணிகளை மேற்கொள்வதற்கு அதிகாரம் கிடைத்தது. அதன் பிரகாரம் வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கிக்கு வீடமைப்பு நிதி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக குத்தகை வசதிகளை வழங்குவதற்கும் தங்கப் பொருள் ஈடுக் கடன், வியாபாரக் கடன்கள் போன்றவற்றுக்காக அனுமதி கிடைத்தது.

1.1 2016.12.31 ஆம் திகதியில் காணப்பட்ட ஏனைய தகவல்கள்

கிளை அலுவலகங்களின் எண்ணிக்கை	– 38
தன்னியக்க டெலர் இயந்திரங்கள்	– 11
பதவியணி	– 679



2. செயலாற்றுகை

	2016	2015	வித்தியாசம்	வித்தியாசம்
செயற்பாட்டுப் பெறுபேறு	ரூ.மி	ரூ.மி	ரூ.மி	%
வருமானம்	5,906	4,909	997	20%
வட்டி வருமானம்	5,473	4,660	813	17%
வட்டிச் செலவு	3,509	2,539	970	38%
வரிக்கு முன்னரான இலாபம்	824	993	-169	-17%
வரி	443	500	-57	-11%
வரிக்கு பின்னரான இலாபம்	381	493	-112	-23%

அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட்ட வருமானம்	484	512	-28	-6%
உரிமையாளர்களின் மூலதனம்	3,736	3,364	372	11%
வாடிக்கையாளர்களின் வைப்பு	32,123	28,593	3,530	12%
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன் மற்றும் முற்பணம்	31,052	27,316	3,736	14%
மொத்தச் சொத்துக்கள்	45,597	41,913	3,684	9%
நிதி வீதாசாரம்				
சாதாரண மூலதனத்தின் மீதான நன்மைகள்	10.73	15.78		-32%
சாதாரண சொத்துக்கள் மீதான நன்மைகள்	0.87	1.29		0%
பங்கின் சம்பாத்தியம் (ரூ.)	5.88	7.62		23%
திரவச் சொத்துக்கள்	29.9	35.03		15%
குறைந்தபட்ச மூலதன வீதம்5%	15.04%	13.67%		10%
குறைந்தபட்ச மூலதன வீதம்10%	13.69%	12.18%		12%
ஏனைய தகவல்கள்				
கிளைகளின் எண்ணிக்கை	38	38		0%
பதவியணி	570	561		2%
கடன் வகைப்படுத்தல்	BBB(1Ka) Stable	BBB + Stable		
அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கை	24,272	25,950	-1,678	6%
அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை	11,887	9,977	1,910	19%
வைப்பு வளர்ச்சி எண்ணிக்கை	74,072	74,634	-562	1%
வைப்பு வளர்ச்சித் தொகை	2,986	4,126	-1,140	28%

2.1 சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் முகாமைத்துவம்

மொத்தச் சொத்துக்கள்



2015 ஆம் ஆண்டில் காணப்பட்ட 14.9 பில்லியன் ரூபா மொத்த சொத்து அளவு 2016 ஆம் ஆண்டில் 45.6 பில்லியன் ரூபாய் வரை 9% சதவீதத்தினால் வளர்ச்சியடைந்த அதே வேளையில் முன்னைய வருடத்தில் காணப்பட்ட கடன் அளவாகிய 27.3 பில்லியன் ரூபா தொகை 2016 ஆம் ஆண்டில் 31 பில்லியன் ரூபா வரையில் 14% ஆனால் வளர்ச்சியடைந்துள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட வைப்புத்தொகை 32.1 பில்லியன் ரூபா வரையில் 12%லும் மூலதன நிதியம் 3.74 பில்லியன் ரூபா வரையில் 11%லும் முன்னைய வருடத்துடன் ஒப்பிடும் போது அதிகரித்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது.


2.2 வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன் மற்றும் முற்பணம்

11887 பில்லியன் ரூபா வீடமைப்புக் கடன் தொகை 2016 ஆம் ஆண்டினுள் 24272 வாடிக்கையாளர்களிடையே வழங்கப்பட்டுள்ள அதேவேளையில், முன்னைய வருடத்தில் வழங்கப்பட்ட தொகை 9977 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. அதன் பிரகாரம் 2016 ஆம் ஆண்டினுள் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் மற்றும் முற்பணங்கள் வழங்கலின் வளர்ச்சி 19.14% ஆகும்.

2.2.1 வாடிக்கையாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட வைப்புக்கள்


2016 ஆம் ஆண்டினுள் 74072 வாடிக்கையாளர்களின் மூலம் திரட்டப்பட்ட தேறிய வைப்புத் தொகை 2986 பில்லியன் ரூபாவாகும்.

2.3 இலாபத் தன்மை



சந்தையில் வட்டி வீதம் அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்ட தாக்கம் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் முகாமை செய்ததன் காரணமாக வருடத்தினுள் தேறிய இலாபத்தின் பின்னடைவொன்று பதிவாகியது. வீடமைப்புக் கடன் செலுத்தல் பெரும்பாலும் வாடிக்கையாளர்களின் மாதாந்த சம்பளத்தினை அடிப்படையாகக் கொண்டு காணப்படுகின்றபடியினால் வட்டி வீதம் அதிகரித்துச் செல்வதன் காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது சிரமமான விடயமாகும்.

2.4 வருமானப் பகுப்பாய்வு



2015 ஆம் ஆண்டினுள் மொத்த வருமானம் 4909 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட அதே வேளையில் 2016 ஆம் ஆண்டில் அது 5906 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. அதன் பிரகாரம் வருமானம் 997 மில்லியன்களினாலும் வட்டிச்செலவு 970 மில்லியன் ரூபாவினாலும் 2016 ஆம் ஆண்டில் முன்னைய வருடத்துடன் ஒப்பிடும் போது வளர்ச்சியடைந்து காணப்பட்டது. எவ்வாறாயினும் வட்டி வருமானம் அதிகரித்தமை சதவீதத்திலும் பார்க்க கூடிய வேகத்திலும் பார்க்க வட்டிச் செலவுகள் வளர்ச்சியடைந்தமை காரணமாக வருடத்தில் இலாபத்தில் வீழ்ச்சியொன்று காணப்பட்டது.

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி

1. அறிமுகம்

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின்கீழ் தாபிக்கப்பட்டதும் 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் உரிய விதத்தில் நியதிச் சட்டமுறை அனுமதிப்பத்திரம்பெற்ற விசேட வங்கியாகிய லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி இலங்கையில் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக வசதிகளை வழங்கும் அடிப்படை நோக்கத்தைக்கொண்டதாக 2016 ஆம் ஆண்டில் தனது செயற்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு கொழும்பு, ஹம்பாந்தோட்டை, பொலன்னுவை, கண்டி, வென்னப்புவ, கேகாலை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் தாபிக்கப்பட்டுள்ள எட்டுக் கிளைகளைக்கொண்ட வங்கியின் கிளை வலையமைப்பினுள் 2016 ஆம் ஆண்டில் 181 ஊழியர்கள் சேவையில் ஈடுபட்டிருந்தனர்.

தொழில்முயற்சியாளர்கள் பிரதான வாடிக்கையாளர்களாக இருக்கின்ற விசேட வங்கி என்றவகையில் அதன்மூலம் கிராமிய பொருளாதாரத்தில் தேசிய மட்டத்திற்கு உயர்த்தும் தேவையை பல்வகைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு இணையாக சர்வதேச தரங்களை அடைந்துகொள்வதற்கு கைகொடுப்பதற்காக சகல செயற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நாட்டின் சகல கைத்தொழில் துறைகளின் மூலமும் மொத்தத் தேசிய உற்பத்தியின் (GDP) வளர்ச்சிக்கு நேர்மறையான தாக்கத்தைச் செலுத்துகின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்காக வங்கியின்மூலம் அதன் கடன் தொகுதி திட்டமிடப்பட்டுள்ளது.

துறைரீதியான உள்ளடக்கம், பிரதான செயலாற்றுகைச் சுட்டி மற்றும் 2016 ஆம் ஆண்டின் இறுதியில் வங்கியின் நிதிச் செயலாற்றுகை பின்வருமாறு.

2. நிதிச் செயலாற்றுகை- 2016

	2016 செலவு (உண்மை) - கணக்காய்வு செய்யப்படாதவை
மொத்த வருமானம் (ரூபா மில்)	732
வட்டி வருமானம்	707
வட்டிச் செலவு	62
தேறிய வட்டி வருமானம் (ரூபா மில்)	645
ஏனைய வருமானம்	25
மொத்த செயற்பாட்டுச் செலவு (ரூபா மில்)	292
தனியாள் செலவு	148
ஏனைய செலவு	144
வரிக்கு முன்னரான இலாபம்	255
பிரதான செயலாற்றுகைச் சுட்டி	
முதலீடு (ரூ. மி)	5,361
வைப்பு (ரூ. மி)	396
கடன் மற்றும் முற்பணம் (ரூ. மி)	3,740
செயற்படா முற்பணம் (ரூ. மி)	1,467

2.1 பிரதான செயலாற்றுகைச் சுட்டி (KPIs)

பிரதான செயலாற்றுகைச் சுட்டி (KPIs)	கணக்காய்வு செய்யப்படாத-2016
தேறிய வட்டி எல்லை	7.6%
வட்டி வீதம்	அண்ணளவாக 4%
கடன்/வைப்பு வீதம்	944.4%
சாதாரண சொத்துக்கள் மீதான நன்மைகள்-ROA(வரிக்குப் முன்னர்)	3.6%
சாதாரண அளவின் மீதான நன்மைகள்-ROE (வரிக்குப் பின்னர்)	5.3%
செலவு/வருமான வீதம்	44.0%
மொத்த செயற்படாச் சொத்துக்கள்(NPA)வீதம்	39.2%
தேறிய செயற்படாச் சொத்துக்கள் (NPA) வீதம்	19.5%
திரவச் சொத்து வீதம்	1053.4%
ஆரம்ப மூலதன வீதம்	75.5%
மொத்த மூலதன வீதம்	76.3%
கிளைகளின் எண்ணிக்கை	8

2.2 துறை ரீதியான கடன் இணைப்பாக்கம்

துறை	2016	
	(ரூபா மில்லியன்)	%
விவசாயக் கைத்தொழில் மற்றும் மீன்பிடி	812.63	21.73%
உற்பத்தி	1,488.38	39.81%
சுற்றுலா	230.25	6.16%
போக்குவரத்து	565.10	15.11%
வீடமைப்பு	0.00	0.00%
வர்த்தகம்	198.19	5.30%
நிதி மற்றும் வியாபாரச் சேவை	9.08	0.24%
உட்கட்டமைப்பு வசதிகள்	2.70	0.07%
நிர்மாணம்	199.00	5.32%
கடனட்டை	0.00	0.00%
ஈடு	30.75	0.82%
ஏனையவை		
புதிய பொருளாதாரம்	28.05	0.75%
ஏனைய சேவைகள்	174.70	4.67%
நேரடி அரசாங்கம்	0.00	0.00%
ஏனையவை	0.00	0.00%
மூழு மொத்தம்	3,738.84	100.00%

இலங்கை சேமிப்பு வங்கி

1. அறிமுகம்

வ/ப இலங்கை சேமிப்பு வங்கி 2006 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வங்கிச் சட்டத்தின்கீழ் தாபிக்கப்பட்ட கம்பனிச் சட்டத்தின்கீழ் கூட்டிணைக்கப்பட்ட வங்கியாகும். அதன்பின்னர் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் முறிவடைந்த வரையறுக்கப்பட்ட பிரமுக சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கியின் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி பொறுப்பேற்கப்பட்டது.

2008 மார்ச் 10 ஆம் திகதியன்று விசேட அனுமதிப்பத்திரம்பெற்ற வங்கியாக வியாபார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. 2010.09.30 ஆம் திகதி நிதி அமைச்சின்கீழ் இடம்பெற்ற நுண் நிதி நிறுவனமாகிய தேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்திற்குச் சொந்தமான சொத்துக்களையும் பொறுப்புக்களையும் இலங்கை சேமிப்பு வங்கிக்கு ஒருங்கிணைத்ததன் பின்னர் வங்கியில் காணப்பட்ட மூலதனப் பற்றாக்குறையை நிறைவு செய்துகொள்ளக்கூடியதாக இருந்தது. அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டில் வணிகக் கடன் வழங்கல் ஆரம்பிக்கப்பட்ட அதேவேளையில் குத்தகை மற்றும் வாடகை தனியுரிமைக் கடன் மற்றும் தங்கப் பொருள் ஈட்டுக்கடன் வழங்கல் முறையே 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்தும் வங்கி நடவடிக்கைகளை விரிவுபடுத்தி 2013 ஆம் ஆண்டில் மன்னார், மாத்தறை மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் இலங்கை சேமிப்பு வங்கிக் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன. வைப்புக்களைத் திரட்டுதல், கடன் வழங்கல் (நுண்நிதி, சிறிய மற்றும் நடுத்தர அளவு மற்றும் வணிகம், குத்தகை மற்றும் வாடகைத் தனியுரிமைக் கடன், தங்கப் பொருள் ஈட்டுக்கடன்), பிரமுக வங்கியின் செயற்படாக் கடனை அறவிடுதல் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் முன்மொழியப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்திற்கமைவாக பிரமுக வங்கியில் வைப்புச் செய்தவர்களின் பொறுப்புக்களைச் செலுத்துவது இலங்கை சேமிப்பு வங்கியின் முன்னணி பணியாகும். 2016.12.31 ஆம் திகதியில் வங்கியின் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கை 123 ஆகும்.

2. 2016 ஆம் ஆண்டின் செயலாற்றுகை (கணக்காய்வு செய்யப்படாத நிதி அறிக்கையின்படி)

2.1 மொத்த சொத்துக்கள்



2016 ஆம் ஆண்டின் இறுதியில் வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ.மி.9100 ஆகும். அந்தக் காலப்பகுதியில் மொத்த திரவச் சொத்துக்கள் ரூ.மி.5775 ஆகக் காணப்பட்ட அதேவேளையில் அது மொத்த சொத்துக்களின் 63% ஆகும். நிதி, திறைசேரி உண்டியல், திறைசேரி முறிகள் மற்றும் நிதிச் சந்தையிலான முதலீடு என்பன திரவச் சொத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.


2.2 கடன் பெறல்

2016.12.31 ஆம் திகதியில் மொத்தக் கடன்பெறல் ரூ.மி.1408 ஆகும். அதில் ரூ.மி.1352 தேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தினால் சர்வதேச நிதி நிறுவனங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அதேவேளையில் எஞ்சிய ரூ.மி.56 பிரமுக வங்கியின் கடன் பெறல் ஆகும்.

2.2.1 கடன் மற்றும் முற்பணங்கள் மற்றும் அறவீடுகள்

2016 டிசம்பர் 31 ஆம் திகதியில் தொடர்புடைய முழு மொத்த கடன் நிலுவை ரூ.மி.3833 ஆகும். அந்தக் கடன் நிலுவையில் ரூ.மி.1311 நுண்நிதி நிறுவனங்களில் சிறிய தொழில்முயற்சியாளர்களின் வருமானத்தை உருவாக்கும் நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட கடனாக உள்ள அதேவேளையில் ரூ.மி.1452 வணிகக் கடன் (சிறிய மற்றும் நடுத்தர அளவு, தனியாள், கல்வி, தொழில், தங்கப் பொருட்கள், குத்தகை மற்றும் வாடகைத் தனியுரிமைக் கடன்) என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அதற்கு மேலதிகமாக மொத்தக் கடன் நிலுவையில் 28% அல்லது ரூ.மி. 1070 பிரமுக சங்கியில் இருந்து மாற்றப்பட்ட முழுமையாக ஒதுக்கீடு செய்யப்பட்ட, செயற்படா கடன் நிலுவையாகும்.






2.2.2 நுண்நிதிக் கடன்


வறுமையை ஒழிப்பதற்காக பயன்மிக்க முறையாக நுண்நிதிக் கடன் முறையை அறிமுகப்படுத்தக்கூடியதாக இருக்கின்ற அதேவேளையில், நிறுவன ரீதியான பொறிமுறையின் மூலம் கடன் வழங்குவதன் மூலம் வறுமையிலிருந்து விடுபட்ட சமூகமொன்றை உருவாக்க முடியும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வங்கியினால் மிகவும் இலகுவான முறைமையொன்றின் கீழ் நடப்புச் சந்தையின் வீதாசாரங்களுக்குக் குறைவான வீதாசாரத்தில் நிதி வசதிகள் வழங்கப்படுகின்ற அதேவேளையில் குறிப்பிடத்தக்க நிதி அளவொன்றை மக்கள் நிதி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் சிறிய தொழில்முயற்சி வருமானத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை விருத்திசெய்வதற்கும் செலவிடப்படுகின்றது. 2016 டிசம்பர் 31 ஆம் திகதியில் நுண் தொழில்முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக சமூகம் சார்ந்த அமைப்புகளுக்கு ரூ.மி.1072 தொகையொன்று வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது. நாடுபூராகவும் குறைந்த வருமானம்பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக இந்தக் கடன் பங்களிப்புச் செய்கின்றது. இந்தக் கடன்கள் சிறிய விவசாயக் கருத்திட்டம், கால்நடை வளர்ப்பு, வீட்டுக் கைத்தொழில், சிறிய தொழில்முயற்சிகள் போன்றவற்றிற்காக வழங்கப்பட்டுள்ளன. தொழில்வாய்ப்பக்களை உருவாக்குவதற்காக நாற்பதாயிரத்திற்கும் கூடுதலான நுண் தொழில்முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, அதில் 80% மேல்மாகாணத்திற்கு வெளியிலுள்ள மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதேவேளை, விவசாயக் கைத்தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக 45% வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தின் ஏனைய துறைகளுக்காகவும் அதாவது சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சியாளர்களுக்காக கடன் வழங்குவதனை வங்கி ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. இலங்கை சேமிப்பு வங்கியின் இலக்கு வைக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பிரதானமாக கிராமிய மக்களாக இருக்கின்றபடியினால் அவர்களுக்குத் தெரியப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள் கிராமியப் பிரதேசங்களில் நடாத்தப்படுகின்றன.



2.2.3 வர்த்தகக் கடன்

வங்கியினால் வர்த்தக கடன் நடவடிக்கைகள் 2011 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அதேவேளையில் 2016 ஆம் ஆண்டில் அதிகூடிய வளர்ச்சியொன்றைப் பிரதிபலித்துள்ளது. தற்பொழுது 08 வர்த்தகக் கடன்வகைகள் தொழிற்படுகின்றன. அதாவது “SLS திரிய” சிறிய மற்றும் நடுத்தர அளவு கடன்திட்டம், “தொரின் தொர்” தொழில்முயற்சி அபிவிருத்திக் கடன், சிறிய தொழில்முயற்சி அபிவிருத்திக் கடன், அரசாங்க மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கான தனியாள் கடன், கல்விக் கடன், தொழிற் கடன், மக்கள் ஊக்குவிப்பு குழுக் கடன் திட்டம் மற்றும் ஈட்டுக் கடன் என்பனவாகும். 2016 டிசம்பர் 31 ஆம் திகதியில் மொத்தக் கடன்தொகுதி ரூ.மி.1029 ஆகும்.




2.2.4 கடன் அறவீடு

வங்கியினால் பிரமுக வங்கியின் காலங்கடந்த கடன்களை அறவிடுவது தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோல்வியடைந்த பிரமுக வங்கியின் வியாபார நடவடிக்கைகள் வங்கிக்கு ஒப்படைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அதன் காலங்கடந்த கடனின் அளவு ரூ.மி.2143 ஆகும். இதில் ரூ.மி.1073 தொகை 2016.12.31 ஆம் திகதியில் அறவிடப்பட்டுள்ளது. கடன் செலுத்துவதனைத் தவிர்த்துள்ள கடன்காரர்களிடமிருந்து கடனை அறவிடுவது மிகச் சிரமமான ஒரு பணியாக மாறியுள்ள அதேவேளையில் அவ்வாறான கடன்காரர்களுக்கெதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2016 டிசம்பர் 31 ஆம் திகதியில் செயற்படாக் கடன் நிலுவை (பிரமுக வங்கியின் கடன் நிலுவை தவிரந்த) ரூ.மி.344 ஆகக் காணப்படுகின்ற அதேவேளையில், அது கடன் தொகுதியில் 12.45% ஆகும்.

2.2.5 குத்தகை மற்றும் வாடகை கொள்வனவு கடன்



2012 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்திலிருந்து குத்தகை மற்றும் வாடகை தனியரிமைக் கடன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2016.12.31 ஆம் திகதியில் குத்தகை மற்றும் வாடகை தனியரிமைக் கடன் நிலுவை ரூ.மி.423 ஆகக் காணப்பட்ட அதேவேளையில் வருடத்தினுள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றை அடைந்துள்ளது.



2.3 வைப்புக்கள்


2016 டிசம்பர் 31 ஆம் திகதியில் வங்கிக்குச் சொந்தமான மொத்த வைப்புக்கள் ரூ.மி.636.4 ஆகும். குறைந்த மற்றும் நடுத்தர அளவு வருமானங்களை உருவாக்குபவர்கள் வங்கியின் இலக்குச் சந்தையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அதன்பிரகாரம் அவர்களின் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய விதத்தில் விசேட வைப்பு உற்பத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிரேஸ்ட பிரஜைகளுக்கான “செந்தேவ”, பெண்களுக்கான “மானவி” மற்றும் சிறுவர்களுக்கான “GFB” இவற்றில் பிரசித்தமானதாகக் காணப்படுகின்ற கணக்கு வகைகளாகும். 2016 ஜனவரி 01 ஆம் திகதியன்று “SLS திலின” எனும் பெயரில் புதிய சிறுவர் சேமிப்புக் கணக்கொன்று விசேட சலுகைகளைக்கொண்டதாக அதாவது சிறுவர்களுக்கும் பெற்றோருக்கும் ஆயுள் காப்புறுதி, வைத்தியசாலை விலைப்பட்டியல்களைச் செலுத்துதல், அதிகூடிய வட்டிவீதங்களைக் கொண்டதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கிராமிய மக்களிடையே வைப்புக்களை அதிகரிக்கும்நோக்கில் மக்கள் ஊக்குவிப்புக் கடன்திட்டத்திற்கு இணையாக சேமிப்பு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



2.4 மொத்த வருமானம், செயற்பாட்டுச் செலவுகள் இலாபத்தன்மை

2016 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்காக வங்கியின் வரிக்கு முன்னரான இலாபம் ரூ.மி.464 ஆகும். அந்தக் காலப்பகுதியில் முழுமொத்த வருமானம் ரூ.மி.874 ஆகும். வட்டி வருமானம் ரூ.மி. 856 ஆகக் காணப்பட்ட அதேவேளையில் அது மொத்த வருமானத்தின் 98% ஆகும். ஏனைய வருமானங்கள் ரூ.மி.17 ஆகும். 2016 ஆம் ஆண்டில் வட்டிச் செலவினம் மற்றும் ஏனைய செயற்பாட்டுச் செலவினம் முறையே ரூ.மி.142 மற்றும் ரூ.மி. 214.3 ஆகக் காணப்பட்டது.



3. பிரமுக வங்கி வைப்பாளர்களின் பொறுப்புக்களை விடுவித்தல்

தோல்வியற்ற வ/ப பிரமுக சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கியின் வைப்புகளைத் திருப்பிச் செலுத்துவது வங்கியின் விசேட பணியொன்றாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வைப்புக்களை விடுவிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அமைவாக 2017 ஆம் ஆண்டில் சகல வைப்புக்களையும் செலுத்தி முடிக்கப்படவுள்ளன. 2016.12.31 ஆம் திகதியில் பிரமுக வங்கியின் வைப்பீட்டாளரிடமிருந்தும் முதலீட்டாளர்களிடமிருந்தும் பெறப்பட்டிருந்த வைப்புக்களில் ரூ.மி. 1154 தொகை வைப்பு பொறுப்புக்களை இணக்கம் செய்யும் திட்டத்தின்கீழ் செலுத்தப்பட்டுள்ளன.

4. நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிகழ்ச்சித்திட்டம்

வங்கியின் பிரதான நோக்கம் வறுமைமை ஒழிப்பதற்காக உதவியை வழங்குவதற்குப் பதிலாக சமூக மறுவாழ்வு மற்றும் நிதிவசதிகளை வழங்குவதன்மூலம் அவர்களினாலேயே தமது அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கு உதவிபுரிவதாகும். நுண்ணிதிப் பிரிவினால் கிராமிய மக்களுக்கு நிதிப் பயன்பாடு சம்பந்தமாக தெரியப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக இலங்கை சேமிப்பு வங்கி ரூ.400,000/= செலவில் அநுராதபுர கிளைக்கு முன்னால் புத்தர் சிலை மற்றும் மனையும் நிறுவன சமூகப் பொறுப்பின்கீழ் தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக மதுகம கல்விக் கோட்டத்தில் மிக பின்தங்கிய பாடசாலையாகிய தினியாவல மகா வித்தியாலயத்திற்கு பல்ஊடக காட்சி இயந்திரம் மற்றும் திரை என்பவற்றை பரிசளித்துள்ளனர்.



இலங்கை சேமிப்பு வங்கியின் கௌரவ தலைவர் திரு.கே.அமரசிங்க அவர்களினால் தினியாவல மகா வித்தியாலயத்திற்கு பல்ஊடக காட்சி இயந்திரமொன்றையும் திரையொன்றையும் பரிசளிக்கும் நிகழ்வு.

இலங்கை சேமிப்பு வங்கியின் அநுராதபுர கிளையின் தலைமையில் அநுராதபுரத்தில் தாபிக்கப்பட்டுள்ள புத்தர் சிலையும் மனையும்.



இலங்கை சேமிப்பு வங்கியின் ஊழியர்களினால் கொழும்புமாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு

5.2 காப்புறுதி, சிவில் விமானசேவைகள் மற்றும் விருந்தோம்பல்

வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்

1. அறிமுகம்

அரசாங்கத்திற்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஐம்பது வருட மரபுரிமையைக்கொண்டுள்ள இலங்கையின் பாரிய மற்றும் வலுவான இணைந்த காப்புறுதி வழங்குனராக இருக்கின்றபடியினால், தேசத்தின் அபிமானத்தை முன்கொண்டுசெல்லும் பொறுப்பு இக்கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்புறுதி நிதியம் ரூ.பி. 90.8 களையும் பங்கு மூலதனம் ரூ.பி. 06ஆகிய ரூ.பி.177 சொத்து அடிப்படை அதற்கு பக்கபலமாக உள்ளன.

2016 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் தேவையான மூலதன அளவு வீதம் ஆயுள் காப்புறுதியில் 412 சதவீதத்தினையும் ஆயுள் அல்லாத காப்புறுதியில் 174.45 வீதத்தையும் பேணி வந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிட்ச் ரேடிங் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட கம்பனியின் கடனின் அளவு பின்வருமாறு.

கடன் அளவு	அளவுக்கான தகுதிறன் (தயவுசெய்து அளவுக்கான அடிப்படையைக் குறிப்பிடுக)
AA(Ika)	- தேசிய நீண்டகால அளவு - நோக்கு : நிலையான
AA(Ika)	- தேசிய காப்புறுதியாளர்களின் நிதிச் சக்தியின் அளவு - நோக்கு : நிலையான

தனது தலைமை அலுவலகம் மற்றும் கிளைகளின்பொருட்டு 2017 டிசம்பர் மாதம் வரையில் செல்லுபடியாகும் ஐ எஸ் ஓ ISO 9001:2008 தரம், முகாமைத்துவ தொகுதிச் சான்றிதழ்கள் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

தலைமை அலுவலகத்திலும் அதற்குரிய கிளை அலுவலகங்களிலும் ஆயுள் மற்றும் சாதாரண மீள்காப்புறுதி, உரிமைக் கொடுப்பனவு மற்றும் துணைச் சேவைகளைச் சான்றுப்படுத்தல் என்பன விடயப்பரப்பில் உள்ளடங்குகின்றன. சகல பிரிவுகளுக்கும் கம்பனியின் நோக்கத்தினுள் உறுதியாகக் காட்டப்பட்டுள்ள தனித்தனியான குறிக்கோள்கள் காணப்படுகின்ற அதேவேளையில் அந்தக் குறிக்கோள்களை அடைந்துகொள்வதற்கு சகல பிரிவுகளும் கடமைப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் ஐ எஸ் ஓ தொழிற்படுகின்ற சகல கிளைகளிலும் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தரமான கொள்கையினுள் கம்பனியின் மீள்சக்தி தெளிவாகப் பிரதிபலிக்கின்றது. தரமான கொள்கை வரைசட்டகத்தினுள் பதவியினர் தமது கடமைகளை நடைமுறைப்படுத்துகின்றனர் என்பதை உயர் முகாமைத்துவத்தினால் சான்றுப்படுத்தப்பட்டுள்ளது.


2. 2016 ஆம் ஆண்டில் வருமானச் செயலாற்றுகை

2016 ஆம் ஆண்டில் மதிப்பீடுசெய்யப்பட்ட ரூ.மி. 27495 தொகைக்கு எதிராக ரூ.மி.27594 மொத்தத் தவணைக் காப்புறுதித் தொகையை கம்பனியினால் அடைந்துகொண்டுள்ளது. இதில் ஆயுள் காப்புறுதியிலிருந்து ரூ.மி.11894 களும் ஆயுள் அல்லாத தொகுதியிலிருந்து ரூ.மி.15700 தொகையும் உள்ளடங்குகின்றது.


அட்டவணை 1: மொத்த எழுதப்பட்ட தவணைத் தொகை ஒப்பீடு

தொகுதி	வளர்ச்சி (%)	அதிகரிப்பு ரூ.மி	2016 ஆம் ஆண்டுரூ.மி.	2015 ஆம் ஆண்டுரூ.மி.
ஆயுள் காப்புறுதி	13.6%	1,424	11,894	10,470
ஆயுள் அல்லாத காப்புறுதி	11.7%	1,650	15,700	14,050
மொத்தத் தவணைத் தொகையின் மொத்தம்	12.5%	3,074	27,594	24,520


வரைபு 1: மொத்தத் தவணைத் தொகை – கம்பனி



வரைபு 2: மொத்தத் தவணைத் தொகை – ஆயுள் காப்புறுதி




வரைபு 3: மொத்தத் தவணைத் தொகை – ஆயுள் அல்லாத காப்புறுதி




2.1 வரிக்கு முன்னரான இலாபத்தினுள் செயலாற்றுகை

2016 ஆம் ஆண்டில் ஆயுள் அல்லாத காப்புறுதி நடவடிக்கை மதிப்பீடு செய்யப்பட்ட வரிக்கு முன்னரான இலாபத்தைத்தாண்டி ரூ.மி.3039 பெறுமதியைப் பெற்றுள்ளது.


வரைபு 4: கம்பனியின் வரிக்கு முன்னரான இலாபம்



வரைபு 5: வரிக்கு முன்னரான இலாபம் - ஆயுள்



வரைபு 6: வரிக்கு முன்னரான இலாபம் - ஆயுள் அல்லாத




2.2 முதலீட்டு வருமானத்தின் செயலாற்றுகை

2.2.1 முதலீட்ட உபாயத்திட்டம்

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் முதலீட்டு உபாயத்திட்டம், பாதுகாப்பு, வருமானம் மற்றும் சொத்துக்களின் வளர்ச்சிக்கிடையே உன்னத இணக்கத் தன்மையை அடைந்துகொள்வதற்காக உறுதியாகத் தயாரிக்கப்பட்டுள்ள மேற்சொன்ன இலங்கை காப்புறுதிச் சபையின் ஏற்புடையதாக்கிக்கொள்ளக்கூடிய நியமங்களில் ஏற்றத்தாழ்வுடைய முதலீட்டுக் கொள்கையினூடாக நிதியத்தின் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு உபாயத்திட்டம் இலக்காகக்கொள்ளப்பட்டுள்ளது.

2.2.2 வட்டிவீத வீச்செல்லை



இலங்கை மத்திய வங்கியினால் நிலையான வைப்பு வசதிகளின் வகிதாசாரம் மற்றும் நிலையான கடன் வழங்கல் வசதிகளின் வீதாசாரம் என்பன தசம் ஐம்பது வீதம் வருட இறுதியில் முறையே 7% மற்றும் 8.50% வரை இரண்டுதடவைகள் அதிகரிக்கப்பட்டது.

அதன்பிரகாரம் செப்டம்பர் மாதத்தில் ஓரளவு வீழ்ச்சியடைவதற்கு ஆரம்பிக்க முன்னர் ஆகஸ்ட் மாத இறுதிவரையில் திறைசேரி உண்டியல் வீதாசாரம் அதிகரிக்கும்போக்கு காணப்பட்டது. எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிகள் கிடைத்தமை மற்றும் ஏனைய வெளிநாட்டு காசுப்பாய்ச்சல்களுடன் செலாவணி வீதத்தின் இறுக்கம் குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட அதேவேளையில், வட்டிவீதம் நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


2.2.3 பங்குச் சந்தை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆகிய இரண்டு துறைகளிலும் காணப்பட்ட சவால்மிக்க பொருளாதார நிலையொன்றை ஏற்படுத்தி பங்குச் சந்தையில் வருடாந்த வீழ்ச்சி 9.66% வரை நீடித்தது. எவ்வாறாயினும் தெரிவுசெய்யப்பட்ட பிரதான கருமபீடங்களில் மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதிகள் கவர்ச்சிகரமானதாக இருந்தபடியினால் ஒருவருட கால எல்லையில் பங்குச் சந்தையில் விலை அதிகரிக்கின்றமை பற்றிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்களை உள்நாட்டு பங்குச் சந்தைக்கு கவர்ந்தீர்க்கக்கூடிய மதிப்பிறக்கம் செய்யப்பட்ட தொகை இதற்கு மேலும் உதவியாக இருக்கும்.


உள்நாட்டு / வெளிநாட்டு முதலீடுகள் இந்தக் கருமபீடங்களில் பாய்ந்து வந்தபடியினால் பிரதானமாக வலுவான கருமபீடங்களில் விசேடமாக நம்பகமான முதலீட்டு வட்டி எதிர்பார்ப்புமிக்கதாகக் காணப்பட்டது.

2.2.4 சொத்துக்களை வேறுபடுத்தல்

ஆயுள் நிதியம்:
நிதியத்தின் அமைப்பு:



சாதாரண நிதியம்:
நிதியத்தின் அமைப்பு:



3. முதலீட்டு செயலாற்றுகை

2016 ஆம் நிதியாண்டினுள் ரூ.மி.16668 மொத்த முதலீட்டு வருமானமொன்றை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

2016 ஆம் நிதியாண்டினுள் ரூ.மி.7,953 முதலீட்டு வருமானமொன்றை ஆயுள் நிதியத்தினால் பதிவுசெய்துள்ள அதேவேளையில், அந்தக் காலப்பகுதியில் ரூ.மி.8,715 முதலீட்டு வருமானமொன்றை சாதாரண நிதியத்தினால் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் லிட்ரோ கேஸ் லங்கா லிமிட்டட் மற்றும் லிட்ரோ கேஸ் டேர்மினர் லங்கா ப்ரைவேட் லிமிட்டட் ஆகியவற்றிடமிருந்து கிடைத்த ரூ.மி.6,750 அதிவிசேட பங்கிலாப வருமானம் சாதாரண நிதியத்தில் உள்ளடங்குகின்றது.

முதலீட்டு வருமான சுருக்கம்

	2015		2016	
	வாழ்க்கை கொடுப்பனவு	பொது கொடுப்பனவு	வாழ்க்கை கொடுப்பனவு	பொது கொடுப்பனவு
பணச்சந்தை	201	135	247	109
நிலையான வருமானம்				
வட்டி	6680	837	7868	1065
மூலதன அதிகரிப்பு	66	25	3	-
பங்கு				
	1040	940	757	8124
மூலதன அதிகரிப்பு	(391)	(124)	(922)	(583)
மொத்தம்	7596	1814	7953	8715

**மீளளிக்கப்பட்ட மூலதன பங்கு தொடர்பான பட்டியல்
2016 ஆம் நிதி ஆண்டு**

	கிடைத்தவை	மீளளிக்கப்பட்ட ஏ. எஸ். பீ. ஐ
வாழ்கை	-4.45	-9.66
பொது	0.68	-9.66
மொத்தம்	-2.70	-9.66

4. விநியோகித்தல் விரிவாக்கம்

2016 ஆம் ஆண்டு, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 17 வலயங்களின்கீழ் பூகோளரீதியாக 115 கிளைகளும் 15 வாடிக்கையாளர்சேவை நிலையங்களும் தாபித்ததுடன் ஆரம்பமாகியது. எவ்வாறாயினும், வியாபார அளவு குறைந்தமட்டத்தில் இருந்தபடியால் கட்டுநாயக்க கிளையை மூடிவிடுவதற்கு முகாமைத்துவம் தீர்மானமொன்றை எடுத்துள்ள அதேவேளை, அதன்பிரகாரம் தற்போதிருக்கும் மொத்தக் கிளைகளின் எண்ணிக்கை 114 ஆகும். ஹிங்குராக்கொடை, எல்பிட்டிய மற்றும் கொச்சிக்கடை கிளைகள் வாடிக்கையாளர்களின் வசதிக்காக கூடுதலான வசதிகளைக்கொண்டதாக மீண்டும் தாபிக்கப்பட்டது.

அதேபோன்று ராகமை, பதவி பராக்கிரமபுர மற்றும் பகமூன ஆகிய பிரதேசங்களில் 2017 மே 31 ஆம் திகதியளவில் புதிய கிளைகளைத் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன.

5. இணை நிறுவனங்களின் சமூகப் பொறுப்புக்கள்

2016 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் புலமைப்பரிசில் திட்டத்திற்கு புலமைப் பரிசில் வழங்கும் விழா தாமரைத்தடாகம் கலையரங்கில் இடம்பெற்றது. சுபபெரும் புலமைப்பரிசிலுக்காக விண்ணப்பித்திருந்த 25 மாவட்டங்களினதும் வெற்றியாளர்களுக்கு 300 இற்கும் கூடுதலான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

2016 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதியன்று இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட “பரிசுக்காக அழையுங்கள்” நிகழ்ச்சித்திட்டம் நவம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடையும் காலத்திற்கு முன்னர் இரண்டு வார குறுகிய காலத்திற்குள் பதிலளிக்கப்படாத அழைப்பு (miscalls)500,000 இற்கும் கூடுதலாக கவர்ந்தீர்த்தலின்மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தது.

கருணையை பரப்புவதற்காக தனது காலத்தில் ஒருசில நிமிடங்களைப் பெற்று இந்த உன்னத செயற்பாட்டுக்கு 500000 இற்கும் கூடுதலான நபர்களுக்கு கிடைக்கக்கூடியதான வாய்ப்பு இதனூடாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்தது. அதன்பிரகாரம் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் ஐந்து மில்லியன் ரூபா தொகை மிகவும் தேவையான CRRTஇயந்திரத்தைக் கொள்வனவு செய்வதற்காக மகரகம் புற்றுநோய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

“புற்றுநோய் நிறுவனத்தின் தேவைகள் மற்றும் அதில் சிகிச்சை பெறுகின்ற நோயாளர்கள் பற்றிய தெரியப்படுத்துவதனை உருவாக்கி மக்களின் கவனத்தைக் கவருவதற்கு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் முடியுமாக இருந்தது என்பதை பரிசளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட அழைப்புகளுக்கான மிகக் கூடுதலான பதில்களின் மூலம் எடுத்துக்காட்டுகின்றது” என இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

பரிசளிப்பதற்காக அழைக்கும் கருத்திட்டத்தின்மூலம் அதற்காக மக்களின் தலையீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக “பதிலளிக்கப்படாத அழைப்பு” பற்றிய புதிய பொறிமுறை பயன்படுத்தப்பட்டது. மக்களுக்கு 1357 எனும் இலக்கத்திற்குப் பதிலளிக்கப்படாத தொலைபேசி அழைப்பொன்றை வழங்கக்கூடியதாக இருந்த அதேவேளையில் அவ்வாறு பதிலளிக்கப்படாத ஒவ்வொரு அழைப்புக்காகவும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் புற்றுநோய் வைத்தியசாலைக்கு ரூ.10 வைப் பரிசளிக்கின்றது. அழைப்பாளரினால் நிதிப் பங்களிப்பை வழங்கவேண்டிய அவசியமில்லை.

வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்ததும் துரிதமானதுமான சேவையொன்றை வழங்குவதற்காக திடீர் விபத்து சேதங்கள் பரிசீலிக்கப்படுகின்ற இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் மோட்டார் வாகன பிரிவில் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கும் தமது சுகாதார உரிமைகள் கூட்டிணைப்பாளர்களுக்கும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் சுகதி வகையைச் சேர்ந்த 132 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவத்தினால் மோட்டார் சைக்கிள்களை வழங்கும் நிகழ்வு அண்மையில் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

தற்போது நாட்டின் கடுமையான கவனத்திற்குள்ளாகியுள்ள வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும் அதன் பெறுபேறாக இடம்பெறுகின்ற இறப்புக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் இலங்கை ரூபவாகினிக் கூட்டடுத்தாபனம் மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றினால் ஆரம்பிக்கப்பட்ட பிரதான வீதிப் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் வலு சேர்க்கப்பட்டது.

6. பதவியினர் நலன்புரி

பதவியணி உறுப்பினர்கள் கடமைநேரத்தில் மாத்திரமன்றி அவர்கள் ஓய்வாகவும் குடும்பத்துடனும் இருக்கின்ற காலத்தில் மிக நன்றாக இருக்கின்றார்கள் என்பதை சான்றுப்படுத்துவதற்காக பதவியினரின்பொருட்டு பல வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. விடுமுறையைக் கழிப்பதற்கு விடுமுறை இல்லங்கள், நிறுவனத்தின் போக்குவரத்து வசதிகள், மரண நன்மை திட்டம் மற்றும் ஊழியர்களின் குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் அதேபோன்று ஏனைய உறுப்பினர்களுக்காகவுமான நிகழ்ச்சித்திட்டங்களும் இதில் உள்ளடங்குகின்றன.

ஸ்ரீலங்கன் விமான சேவை

1. 2016/2017 வருடத்திற்கான நிதிச் செயலாற்றுகை

ஸ்ரீலங்கன் விமானசேவையின் 2016/2017 நிதியாண்டுக்கான நிதிச் செயலாற்றுகை கீழே அட்டவணை இலக்கம் 01 இன் மூலம் 2016 டிசம்பர் 31 ஆம் திகதியில் சுருக்கமாகக் காட்டப்பட்டுள்ளது. விசேட விடயங்கள் சிலவற்றைத் தவிர 2016 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவுற்ற 09 மாதகாலத்திற்கான கம்பனியின் நிதிச் செயலாற்றுகை வரவுசெலவு செய்யப்பட்ட செயலாற்றுகையைக் கவனத்திற்கொள்ளும்போது அதிகரிப்பொன்றைக் காட்டியது. கம்பனி மட்டத்தில் ரூ.மி.10237 தேறிய செயற்பாட்டு நட்டமொன்று பதிவாகியுள்ளது. இந்தப் பெறுமதி அந்த வருடத்திற்கான வரவு செலவு செயற்பாட்டு நட்டத்திலும்பார்க்க ரூ.மி.131 (01%) குறைவானதாகும்.

அட்டவணை இல. 01: நிதிச் செயலாற்றுகை – 2016/2017 நிதியாண்டு (2016 டிசம்பர் வரையான 09 மாதங்கள்)

(ரூபா மில்லியன்)

	2016/17உண்மைப் பெறுமதி (டிசம்பர் வரை)	2016/17வரவு செலவு செய்யப்பட்ட (டிசம்பர் வரை)	வேறுபாடு
மொத்த வருமானம்	98,979	105,651	-6%
செயற்பாட்டு செலவு	(104,328)	(110,960)	6%
செயற்பாட்டு நட்டம்	(5,349)	(5,309)	-1%
நிதிச் செலவு	(4,888)	(5,059)	3%
கம்பனியின் தேறிய நட்டம்	(10,237)	(10,368)	1%
விசேட விடயங்கள்	(13,721)	(238)	-5,652%
ஸ்ரீலங்கன் கேடரிங் லிமிடட் மூலமான பங்கிலாபம்	3,095	2,000	55%
கம்பனியின் தேறிய நட்டம்	(20,863)	(8,606)	-142%

குறைவடைந்த எரிபொருள் விலைகள் விமானசேவையின் செயலாற்றுகையை அதிகரிப்பதற்கு பங்களிப்புச் செய்தபோதிலும், கொழும்பு சந்தைக்காக மேலதிக கொள்ளளவு மற்றும் பிரதான சில சந்தைகளில் விமானப் பயணக்கட்டணம் குறைவடைந்ததைத் தொடர்ந்து விமானக் கம்பனியின் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்தது.

2. 2016/17 வருடத்தில் சகல உபாயத்திட்ட வியாபார அலகுகளினது செயலாற்றுகை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்தது.

ஸ்ரீலங்கன் விமானக் கம்பனி 2016/17 நிதியாண்டில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அடிமட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து ரூ.மி.6025 தேறிய இலாபமொன்றைச் சம்பாதித்துள்ள அதேவேளை, அது தொடர்புடைய காலப்பகுதியில் வரவு செலவு மற்றும் கடந்த வருடத்தில் சம்பாதிக்கப்பட்ட இலாபத்துடன் ஒப்பிடும்போது முறையே 20% மற்றும் 37% முன்னேற்றமொன்றை எடுத்துக்காட்டுகின்றது.

ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு முழு உரிமையையும் கொண்டுள்ள துணைநிறுவனமான ஸ்ரீலங்கன் கேட்டரிங் ப்ரைவேட் லிமிட்டட் 2016 ஆம் ஆண்டுக்காக ரூ.மி.3095 வருடாந்த பங்கிளாபத்தைப் பதிவுசெய்துள்ள அதேவேளையில், 2016 டிசம்பர் மாதமளவில் சம்பாதிக்கப்பட்ட தேறிய வருமானம் ரூ.மி.2878 ஆகும். இது கடந்த நிதியாண்டிலும்பார்க்க சுமார் 20% வளர்ச்சியாகும்.

3. விமானக் கம்பனியின் செயற்பாட்டுக்கான பிரதான செயலாற்றுகைச் சுட்டி (2016 டிசம்பர் வரை)

பிரதான செயலாற்றுகைச் சுட்டி(KPI)	2016/17 உண்மைப் பெறுமதி	2016/17 வரவுசெலவு	வேறுபாடு%
பயணிகள் ஏறுவதற்கான காரணிகள்	79.6%	78.3%	1%
இருக்கின்ற ஆசனங்களின் அளவுக்கான செலவு கி.மீ. (CASK) – USC	5.94	6.27	5%
இருக்கின்ற ஆசனங்களின் அளவுக்கான வருமானம் கி.மீ.– USC	5.07	5.28	-4%
குறுகிய தொகுதி விமானம் - கி.மீ.1 இற்கு ஒரு பயணிக்கான செலவு	12.11	13.03	-7%
அகண்ட தொகுதி விமானம் - கி.மீ.1 இற்கு ஒரு பயணிக்கான செலவு	12.97	12.85	1%

அதிகரித்த போட்டித்தன்மை மற்றும் பிரதான சில சந்தைகள் ஆகியவற்றுக்கு வருமானத்திற்கு தாக்கம்செலுத்துகின்ற பரிமாற்றப் பெறுமதி பாதகமான முறையில் மாற்றமடைந்ததன் காரணமாக மொத்த சந்தை சம்பாத்தியம் குறைவடைந்தபோதிலும், கவனத்திற்கொள்ளப்பட்ட காலப்பகுதிக்காக பயணிகள் ஏறுவதற்கான காரணி தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படும் மட்டத்தைத் தாண்டியிருந்தது. இருக்கின்ற ஆசனங்களின் அளவுக்கு கி.மீ. (RASK)வருமானம் மதிப்பீடு செய்யப்பட்ட பெறுமதியிலும்பார்க்க குறைவடைந்தமை சந்தைக்கு எதிர்மறையான தாக்கமொன்றை ஏற்படுத்தியுள்ளது.

4. விமானப் பயண வலையமைப்பு

விமானக் கம்பனியை உற்பத்தித்திறன்மிக்கதும் நிலைத்துநிற்கக்கூடியதுமான விமானக் கம்பனியொன்றாக மாற்றும் தரப்பினரின் வழிகாட்டலுக்கு அமைவாக, சிறந்த விமானப் பயண வலையமைப்பு உபாயத்திட்டமொன்றை அடையாளம் காண்பதற்கும் அதிகபட்சமாக விமானப் பயணங்களில் ஈடுபடும்போது பல்வேறு வர்த்தகரீதியானதும், செயற்பாட்டு ரீதியானதுமான ஏற்றத்தாழ்வுகளின் தாக்கத்தை மதிப்பீடுசெய்வதற்காக விபரமான விமானப் பயண வலையமைப்ப மற்றும் நிதி மாதிரி செயற்பாடுகள் பற்றி கவனத்திற்கொள்ளப்பட்டது.

பல்வேறு மாதிரிகளினூடாக (எரிபொருள் விலைபோன்ற சில செயற்பாட்டு ஏற்றத்தாழ்வுகளையும் ஏற்புடையதாகி) கடந்தகாலம் மற்றும் முந்திட்டமிடப்பட்ட செயலாற்றுகையையும் பிரதிநிதித்துவப்படுத்தி குறிப்பிடத்தக்க 03 கால எல்லைக்காக விமானப் பயண வழிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

இதனை அடிப்படையாகக்கொண்டு சிறிய மற்றும் நடுத்தர காலத்தில் சுமுக நிலைக்கு மாற்றும் ஆற்றல் இல்லாத சில உபாயத்திட்டங்கள் தவிர்ந்த பற்றாக்குறை செயலாற்றுகை விமானப்பாதை/ விமானப் பயணங்களின் எண்ணிக்கை என்பன இடைநிறுத்தப்பட்டன. அதன்பிரகாரம் ஐரோப்பிய கண்டத்திற்கு பயணிக்கவிருந்த விமானப் பயணங்கள் 2016 நவம்பர் மாதத்திலிருந்து இடைநிறுத்தியமை பற்றி விமானக் கம்பனி அறிவித்தது. இதில் பாரிஸ், ப்ரென்பர்ட் மற்றும் ரோம் வரையான விமானப்பயண வழிகளும் உள்ளடங்குகின்றன (ரோம் வரையான விமானப் பயணங்கள் 2016 மே மாதத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது).

இணங்கிய நேரமறையான பங்களிப்பு மற்றும் வளர்ச்சிப்போக்கு என்பவற்றின் காரணமாக லண்டன் வரையான விமானப் பாதை விமானசேவையின் ஒரேயொரு ஐரோப்பிய விமானப் பாதையாக தொடர்ந்தும் செயற்பட்டுவருகின்றது.

- ஸ்ரீலங்கன் விமான சேவையின் பிராந்திய விமானப் பயண வலையமைப்பை வலுவூட்டும் உபாயத்திட்ட நோக்கத்தைக்கொண்டதாக 2016 நவம்பர் மாதத்திலிருந்து செயல்வலுப்பெறும் விதமாக மிகின் லங்கா விமானசேவையின் பிரதான விமானப் பயணப் பாதைகளும் கம்பனியின் விமான பாதை வலையமைப்பின்கீழ் கொண்டுவரப்பட்டது. டக்கா, பஹ்ரான், மஸ்கட், லாகூர், மதுரை, கல்கத்தா, ஜகர்தா மற்றும் சீசெல்ஸ் என்பன இந்த புதிய பயண முடிவிடங்களுக்குள் உள்ளடங்குகின்றன. இதற்கு மேலதிகமாக ஓய்வுக்கான பயண முடிவிடங்களாக விமானப் பயணங்களின் எண்ணிக்கைக்காக ஏற்படக்கூடிய போக்குகளைக் கவனத்திற்கொண்டு GAN தீவுகள், மாலதீவு என்பனவும் கம்பனியின் விமானப்பயண வலையமைப்புக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
- ரியாத்திற்கு மேலதிக இரண்டு விமானப் பயணங்களும் ஜித்தாவுக்கு ஒரு மேலதிக விமானப் பயணமும் வாராந்த விமானப் பயண எண்ணிக்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

5. வாடிக்கையாளரின் அனுபவங்களை அதிகரித்தல்

வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்படுகின்ற சேவையை அதிகரிப்பதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவையின்மூலம் தொழிநுட்ப கருத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்ட அதேவேளையில் அதில் பிரதான செயற்பாடுகள் பின்வருமாறு.

- i. பல மொழியாற்றல் (08 மொழிகள்) மற்றும் வாடிக்கையாளர் அணுகுகையை அதிகரிக்கப்பட்ட தொலைபேசியுடன் இணைந்த ஸ்ரீலங்கன் விமானக் கம்பனி புதிய இணையத்தளமொன்றை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரபு மொழியில் தகவல்களைக் குறிப்பிடும் விசேட முக்கியத்துவத்தைக்கொண்ட அதன் முதலாவது இணையத்தளம் 2016 ஜூலை 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. முதன்முறையாக விசேட விமானங்கள் தரையிறங்கும் பக்கமொன்று சகல பிரதான மத்தியகிழக்கு நாடுகளுக்காகவும் உருவாக்கப்பட்டது. உலகளாவிய தரங்களுக்கிணங்கியதாக உயர்தரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இணையத்தளத்திற்கு எந்தவொரு கணனி, டெப் அல்லது ஸ்மார்ட் தொலைபேசி ஆகியவற்றின்மூலம் பிரவேசிக்கக்கூடியதாக இருக்கின்றபடியினால், வாடிக்கையாளர்க்கு எந்தவொரு இடத்திலிருந்தும் அவர்களது விமானப் பயணங்களை இலகுவாக முகாமைசெய்துகொள்ள முடியும்.
- ii. அடிக்கடி விமானப் பயணங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு கையடக்க உபகரணங்களின் ஊடாக முழுமையான பயணத்தினுள் உதவிபுரிவதற்காக மேம்படுத்தப்பட்ட விசேட பகுதிகளைக்கொண்ட “நடமாடும் அப்” (Fly Smiles) மென்பொருள் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

6. விமானங்களின் தொகுதி

மீளாய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் தற்போதைய சந்தை நிலைமைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் நோக்கங்களுக்கு அமைவாக A350-900 விமானத்தை செயற்படுத்தும் சாத்தியவளம் பற்றிய சுயாதீன மதிப்பீடொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விமானச் சேவை ஆலோசகர்கள் இருவரினது சேவை பெற்றுக்கொள்ளப்பட்டது. A350-900 விமானங்களை செயற்படுத்தாதிருப்பதற்கு கம்பனி எடுத்திருந்த தீர்மானத்தை உறுதிப்படுத்தி அவற்றின் பொருளாதார சாத்தியவளத்தைப் பகுப்பாய்வுசெய்து மேற்சொன்ன விமானங்களை திருப்பி விற்பனைசெய்தல் அல்லது குத்தகை ஒப்பந்தத்தை முடிவுருத்துதல் ஆகியவற்றின்மூலம் பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கு ஆலோசகர்கள் இருவரும் பரிந்துரைசெய்துள்ளனர் (விமானக் கம்பனியின் உத்தேச விமான வலையமைப்பு கட்டமைப்பின்கீழ்).

A350-900 விமானங்களை மீண்டும் விற்பனை செய்தல்/ மீண்டும் குத்தகைக்கு வழங்குதல் ஆகியவற்றுக்கான பல மாற்றுக்கள் பற்றி தேடிப்பார்த்ததன் பின்னர் ஸ்ரீலங்கன் விமானக் கம்பனியின் மூலம் குத்தகைக் கம்பனியாகிய Aercap கம்பனியுடன் காணப்படுகின்ற குத்தகை ஒப்பந்தத்தை முடிவுருத்தி செலவைக் குறைப்பதற்கான திட்டத்தைக் கவனத்திற்கொண்டு மேற்சொன்ன குத்தகை ஒப்பந்தம் முடிவுருத்தப்பட்டது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒப்படைக்கவேண்டிய மூன்று விமானங்களுக்காக சேவையை முடிவுருத்தும் ஒப்பந்தம் 2016 அக்டோபர் மாதத்தில் கைச்சாத்திடப்பட்டது.

விமானக் கம்பனிக்குரிய விமானத் தொகுதியின் குறைந்த மொத்த நிறை (LGW) A330-300 03 விமானங்களில் ஒரு விமானம் (MSN 1604) 06 மாதங்களுக்காக wet lease முறையின்கீழ் 2016 ஆகஸ்ட் மாதத்திலிருந்து பாக்கிஸ்தான் சர்வதேச விமானசேவைக்கு (PIA) குத்தகைக்கு வழங்கப்பட்டது.

7. ஸ்ரீலங்கன் விமானக் கம்பனியின் நிறுவனரீதியான சமூகப் பொறுப்புக்கள்

ஸ்ரீலங்கன் விமானக் கம்பனியின் நிறுவனரீதியான சமூகப் பொறுப்புக்கள் பிரிவாகிய ஸ்ரீலங்கன் கெயார்ஸ் 2016 ஆம் ஆண்டின் முதல் 06 மாதகாலத்தினுள் முக்கியமான கருத்திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டுள்ளது. அதில் பிரதான கருத்திட்டங்கள்,

- (i) ஸ்ரீலங்கன் விமானக் கம்பனி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடம்பெற்ற வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கியது. இதன்போது அவர்களுக்காக உலர் உணவு, தண்ணீர் போத்தல்கள் மற்றும் ஆடைகள் வழங்கப்பட்டன. நன்கொடைகளைப் பொறுப்பேற்பதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய வளவில் 24 மணித்தியாலங்கள் முழுவதும் திறக்கப்பட்டிருந்த சேகரிப்பு நிலையங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பங்களிப்பு வழங்கப்பட்டது.
- (ii) ஸ்ரீலங்கன் கெயார்ஸ் இரண்டாவது முறையும் ஜேர்மன் நாட்டின் ஹெனோவர்க்கில் அமைந்துள்ள பாடசாலையாகிய Gymnasium Isemhagen உடன் இணைந்து கெப்பித்திகொல்லாவ ஆதார வைத்தியசாலைக்கு “reverse osmosis” குடிநீர் வடிகட்டும் தொகுதியொன்றை வெகுமதியாக வழங்கியுள்ளது.

8. விமானப் பயணப் பயிற்சி

இலங்கை விமானசேவை பாடசாலையில் இரண்டாவது பட்டமளிப்பு விழா 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதியன்று அரசாங்க தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ கபீர் ஹஷீம் அவர்கள், போக்குவரத்து மற்றும் விமானசேவை அமைச்சர் கௌரவ நிமல் சிநிபால டி சில்வா அவர்கள், ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் திரு. அஜித் டயஸ் அவர்கள், ஸ்ரீலங்கன் விமானசேவையின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் கெப்டன்.திரு. சுரேன் ரத்வத்த, விமானநிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் தலைவர், திரு.எஸ்.எஸ்.எதிரிவீர் அவர்கள், இலங்கை விமான சேவையின் சிவில் விமானசேவை அதிகாரசபையின் பணிப்பாளர் திரு.பீ.பீ.ஜயவீர் அவர்கள் உட்பட விருந்தினர்கள் பலரின் பங்குபற்றுதலுடன் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெற்றது.

இதன்போது, சுமார் 300 மாணவர்கள் விமானநிலைய பயணிகளைக் கையாளுதல், கெபின் சேவை,சுற்றுப்பயணம் மற்றும் சுற்றுலா ஆலோசனை சேவை, விமானசேவை முகாமைத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்பேச்சுவை போன்ற தொழில் பிரிவுகளில் பட்டத்தைப் பெற்றுக்கொண்டனர்.

மிஹின் லங்கா

1. நிதிச் செயலாற்றுகை

செலவினத்துடன் ஒப்பிடும்போது விமானப் பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக செயற்பாட்டுச் செலவு அதிகரித்தபோதிலும் எரிபொருள் செலவினம் குறைவடைந்ததன்மூலம் விமானக் கம்பனிக்கு நன்மைகள் கிடைத்தன.

விமானத் தொகுதிக்குச் சொந்தமான விமானங்களைப் பராமரித்தல், பழுதுபார்த்தல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துதல் ஆகியவை தொடர்பான மேலதிக செலவினங்களுக்கான உண்மைச் செலவினம் அதிகரித்ததன் காரணமாக விமானங்களின் பராமரிப்புச் செலவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது.

அதிகரித்த விமானப் பயணங்களுடன் ஒப்பிடும்போது விமானநிலைய பயணிகளைக் கையாளும் கட்டணம் தரையிறக்கல், பறத்தல் மற்றும் நிறுத்திவைத்தல் மற்றும் பதவியணியினர்க்கான செலவினங்கள் அதிகரித்துள்ளன.

	2015/16	2014/15	வேறுபாட்டின் %
	(ரூபா மில்லின்களில்)		
எரிபொருள் மற்றும் எண்ணெய்	3,600	4,453	19%
விமானக் குத்தகைக் கட்டணம்	1,511	1,359	-11%
விமானப் பராமரிப்பு	2,914	1,748	-67%
வர்த்தக அறிவித்தல் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கை	67	86	22%
காப்புறுதிச் செலவு	64	63	-3%
விமான நிலைய பயணிகள் கையாளுகைக் கட்டணம்	1,038	707	-47%
பறத்தல்	262	200	-31%
தரையிறக்குதலும் நிறுத்தி வைத்தலும்	297	195	-53%
பதவியினர் செலவு	888	690	-29%
தொழிற் கட்டணம்	7	9	28%
ஏனைய செலவுகள்	2,494	2,095	-19%
வர்த்தகம், விற்பனை மற்றும் நிருவாகச் செலவுகளின் முழு மொத்தம்	13,142	11,607	-13%

ஆரம்பத்தில் அனுமதிச்சீட்டு மற்றும் அனுமதிச்சீட்டுடன் தொடர்புபடாத ஏனைய வருமானங்களில் அதிகரிப்பொன்று பதிவாகியுள்ளது.

பிரதானமாக அந்நியச் செலாவணி நட்டம் குறைவடைந்தமை மற்றும் கடந்த வருடத்தில் காணப்பட்ட திறைசேரி முறிகளை காசாக மாற்றும்போது கிடைத்த வட்டி கட்டணங்கள் ஆகியவற்றின் காரணமாக இந்த வருடத்திற்கான தேறிய நிதிச் செலவு முன்னைய வருடத்திலும்பார்க்க குறைவடைந்தது.

மேற்குறிப்பிட்ட அதிகரிப்பு மற்றும் அதிகரித்த வருமானங்கள் ஆகியவற்றின்மூலம் வருடத்திற்கான பற்றாக்குறையை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கக்கூடியதாக இருந்தது.

	2015/16	2014/15	வேறுபாட்டின்
	ரூபா மில்லின்களில்		%
வருமானம்	11702	10262	14%
விற்பனைச் செலவு	-11487	-10077	-14%
விற்பனை மற்றும் விற்பனை சார்ந்த செலவு	-1407	-1342	-5%
நிருவாகச் செலவு	-247	-188	-32%
ஏனைய வருமானம்	380	293	30%
செயற்பாட்டு நட்டம்	-1059	-1051	-1%
தேறிய நிதிச் செலவு	-193	-329	41%
வருடத்திற்கான நட்டம்	-1252	-1381	9%

2. 2015/2016 நிதியாண்டு

மிஹின் லங்கா விமானக் கம்பனி 2016 மார்ச் மாதத்துடன் முடிவடைகின்ற 2015/16நிதியாண்டுக்கான செயலாற்றுகை குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்துள்ளது. வரவுசெலவு பற்றாக்குறைக் குறைத்துக்கொண்ட கம்பனி அதன் செயற்பாட்டு எல்லையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றை அடைந்துள்ளது.

3. வருமான வளர்ச்சி

விமானக் கம்பனி அதன் வருமானத்தைக் கடந்த வருடத்தின் வருமானமாகிய ரூ.பி.10.25 இலிருந்து ரூ.பி.11.7 வரையில் 14% இனால் அதிகரித்துக்கொண்டுள்ளது. மேலதிக ஆசனங்களின் எண்ணிக்கையுடன் (வருடா வருடம் +9%) அதிகரித்த பயணிகளின் நுழைவுக்காரணி வருமானம் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்தது. அதிகரித்த போட்டித்தன்மையுடன் சவாலாகக் காணப்பட்ட சந்தை நிலைமைகளின்கீழும் பயணிகளை சேர்த்துக்கொள்ளும் காரணி 2014/15ஆம் ஆண்டின் பெறுமதியாகிய 73% இலிருந்து 2015/16 ஆம் ஆண்டில் 75% வரை அதிகரித்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

வருடத்தினுள் சரக்குப் போக்குவரத்து வருமானமும் 41% வளர்ச்சியைப் பதிவுசெய்திருந்தது.

	2015/16	2014/15	%வேறுபாடு
	ரூ.மில்லியன்களில்		
பயணிகள்	10727	9278	16%
சமனான வருமானம்	506	647	-22%
மேலதிகப் பயணப் பொதிகள்	94	71	32%
சரக்குப் போக்குவரத்து	375	266	41%
மொத்த வருமானம்	11702	10262	14%

4. செயற்பாட்டு வலையமைப்பு

வருடத்தினுள் விமானக் கம்பனியினால் 2258 போய்வருகின்ற விமானப் பயணங்கள் செயற்படுத்தப்பட்ட அதேவேளையில், வருட இறுதியில் அதன் செயற்பாட்டு வலையமைப்பிற்கு பின்வரும் பயண முடிவிடங்கள் உள்ளடங்குகின்றன.

- பஹ்ரேன்
- புத்தகயா, இந்தியா
- சென்னை, இந்தியா
- டாக்கா, பங்களாதேஷ்
- ஐகார்த்தா, இந்தோனேசியா
- கொல்கத்தா, இந்தியா
- லாகூர், பாகிஸ்தான்
- மாலே, மால்தீவுகள்
- மஸ்கட், ஓமான்
- மதுரை, இந்தியா
- சீசெல்ஸ்
- வாரனாசி, இந்தியா

5. 2016/17 நிதியாண்டு

மிஹின் லங்கா விமானசேவையினதும், ஸ்ரீலங்கன் விமான சேவையினதும் விமானப் பயணங்களை ஒருங்கிணைப்பதற்காக 2016 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கமைவாக கம்பனியின் மூலம் அதன் விமானப் பயணங்களின் செயற்பாடுகள் 2016 அக்டோபர் 31 ஆம் திகதியிலிருந்து நிறுத்தப்பட்ட அதேவேளையில், சகல விமானப் பயணங்களினதும் செயற்பாடுகள் ஸ்ரீலங்கன் விமானக் கம்பனியினால் பொறுப்பேற்கப்பட்டது.

இந்தப் பணியுடன் ஸ்ரீலங்கன் விமானக் கம்பனியின் மூலம் கம்பனியின் நான்கு குத்தகை விமானங்களில் மூன்று விமானங்களின் செயற்பாட்டு நடவடிக்கைகள் தேவையடிப்படையில் உரிமைமாற்றப்பட்டது. 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஊழியர்களின் சேவையை முடிவுருத்தும் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 2003 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட சட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை அடிப்படையாகக்கொண்டு மிஹின் லங்கா கம்பனியின் 173 ஊழியர்களுக்காகவும் சுயமாக விலகிக்கொள்ளும் திட்டமொன்று (VRS) வழங்கப்பட்டது.

அதன்பிரகாரம் VRS வழங்கப்பட்ட 173 ஊழியர்களில் 168 ஊழியர்கள் நட்டஈட்டைப் பெற்றக்கொள்வதற்கு உடன்பட்டு 2016 டிசம்பர் 31 ஆம் திகதியிலிருந்து கம்பனியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளனர். எஞ்சிய ஐந்து பேரில் இருவர் இலங்கை விமான சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக மருத்துவ அனுமதியை எதிர்பார்த்திருக்கின்ற அதேவேளையில் மேலும் இருவர் அத்தியாவசிய சேவையை நிறைவேற்றுவதற்காக 2017 மார்ச் 31 ஆம் திகதிவரை தங்கியிருக்கின்ற அதேவேளையில் அந்த ஊழியர் ஸ்ரீலங்கன் விமான சேவையில் தொழிலைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளார்.

VRS திட்டத்திற்காக ரூ.மி.176.09 செலவாகியது. மிஹின் லங்கா விமான சேவை 2017 ஜனவரி 01 ஆம் திகதிமுதல் 2017 மார்ச் 31 ஆம் திகதிவரை தொழிற்பட்டிருக்குமாயின் ரூ.மி.393.30 செலவாகியிருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

6. 2016 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலப்பகுதிக்கான செயலாற்றுகை

அக்டோபர் 31 ஆம் திகதியுடன் முடிவடைகின்ற ஏழு மாதகாலத்திற்காக ஸ்ரீலங்கன் விமானக் கம்பனி ரூ.பி.8.0 வருமானமொன்றைப் பதிவுசெய்துள்ளது. சவால்மிக்க சந்தைச் சூழ்நிலையின்கீழும் அதிகரிக்கப்பட்ட கொள்ளளவு மற்றும் அதிகரித்த பயணிகள் ஏறும் காரணியின் (Load Factor) காரணமாக கடந்த வருடத்தில் அந்தக் காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பொன்றை எடுத்துக்காட்டுகின்றது.

விமானச் சேவையின் மூலம் உரிய நேரங்களில் 1722 விமானப் பயணங்கள் செயற்படுத்தப்பட்ட அதேவேளையில் அது கடந்த வருடத்தின் அந்தக் காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 50% வளர்ச்சியாகும். 80% ஆகக் காணப்பட்ட பயணிகள் ஏறும் காரணி கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 6% அளவிலான அதிகரிப்பாக இருந்தபோதிலும் கி.மி. 01 இற்கு பயணிகளின் வருமானம் RPK(ஐக்கிய அமெரிக்க டொலர்களில்) கடந்த வருடத்திலும் பார்க்க 2% இனால் குறைவடைந்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் 476565 விமான சேவைப் பயணிகள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் கம்பனிக்கு ஏற்பட்ட நட்டம் ரூ.மி.522.37 ஆகும்.

கம்பனியின் நிதிாண்டு 2017 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

ஹோட்டேல் டிவலொபர்ஸ் லங்கா லிமிட்டட் (PQ 143)

1. அறிமுகம்

கொழும்பு ஹில்டன் ஹோட்டல் உரித்தாகின்ற கம்பனியாகிய ஹோட்டேல் டிவலொபர்ஸ் லங்கா லிமிட்டட் (HDL) 2011 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க பற்றாக்குறை செயலாற்றுகை மற்றும் பற்றாக்குறை பயன்பாட்டு சொத்துக்கள் சட்டத்தின் பிரகாரம் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதியன்று இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமாகியது.

தற்போது முழுமையாக அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பனியொன்றாக தொழிற்படுகின்ற ஹோட்டல் டிவலொபர்ஸ் லங்கா லிமிட்டட் கம்பனிச் சட்டம் சார்ந்த பிரமானக் குறிப்புக்கு அமைவாக தொடர்புடைய பொருத்தமான அதிகாரியினாலும், அரசாங்கத்தினாலும் நியமிக்கப்பட்ட பணிப்பாளர் சபையொன்றின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது.

ஹோட்டல் டிவலொபர்ஸ் லங்கா லிமிட்டட் கம்பனியுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின்கீழ் கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் செயற்பாட்டு நடவடிக்கைகள் ஹில்டன் சர்வதேச முகாமைத்துவக் கூட்டுத்தாபனத்தின் (Hilton International Management Corporation-Hilton World Wide) மூலம் முகாமை செய்யப்படுகின்றது.

ஹோட்டல் டிவலொபர்ஸ் லங்கா லிமிட்டட் கம்பனியினால் ஆரம்பத்தில் ரூ.பி.05 மதிப்பீட்டின்கீழ் கொழும்பு ஹில்டன் ஹோட்டலை நவீனமயப்படுத்தும் நடவடிக்கை பொறுப்பேற்கப்பட்டிருந்தது. படிமுறை படிமுறையாக நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தின் காரணமாக ரூ.பி.06 வரை அதிகரித்த இந்த அளவில் ரூ.பி.04 இலங்கை வங்கி மற்றும் வரையறுக்கப்பட்ட சம்பத் வங்கி ஆகியவற்றின் இணைந்த கடனின் மூலம் வழங்கப்படுகின்றது.

முகாமைத்துவ உடன்படிக்கைக்கு அமைவாக ஹோட்டலின் செயற்பாட்டு நடவடிக்கைகள் நன்றாக மேற்கொள்ளப்படுகின்றதா என்பதைப் பார்ப்பது கொழும்பு ஹில்டன் ஹோட்டல் உரித்தாகின்ற கம்பனி என்றவகையில் HDL இன் பிரதான பணியாகும்.

2. நிதிச் செயலாற்றுகை

2.1 விபரமான வருமானக் கூற்று (2016 டிசம்பர் மாதத்துடன் முடிவுற்ற 12 மாதங்களுக்காக)

	கணக்காய்வு செய்யப்படாத 12 மாதங்கள் 2016.12.31 000	கணக்காய்வு செய்யப்பட்ட 09 மாதங்கள் 2015.12.31 000
வருமானம்	2,540,680	1,571,704
விற்பனைச் செலவு	(440,698)	(280,647)
மொத்த இலாபம்	2,099,982	1,291,057
முதலீட்டு வருமானம்	26,132	41,957
ஏனைய கிடைப்பனவு மற்றும் நட்டம்	39,914	40,750
நிர்வாகச் செலவு	(1,308,167)	(831,538)

தேய்மானம்	(368,006)	(249,682)
ஏனைய செலவுகள்	(318,067)	(200,213)
நிதிச் செலவுகள்	(14,365)	(617)
வரிக்கு முன்னரான இலாபம்	157,423	91,713
வருமான வரிச் செலவு	(15,284)	(65,104)
வருடத்திற்கான இலாபம்	142,140	26,609
ஏனைய விபரமான வருமானம்		
ஊழியர் நலன்புரிப் பொறுப்புக்கான இலாபம்/(நட்டம்)	(5,065)	(9,689)
தொடர்புடைய காலத்திற்கான ஏனைய விபரமான வருமானம்/(செலவு), தேறிய வரி	(5,065)	(9,689)
தொடர்புடைய காலத்திற்கான முழு விபரமான வருமானம்/(செலவு)	137,074	16,920
பங்கொன்றுக்கான சம்பாத்தியம் - ஆரம்ப	0.07	0.01

1-35 வரையான கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் குறிப்புகள் இந்த நிதிக் கூற்றுக்களுக்கு முக்கியமான பகுதியாகும்.

2.2 2016 டிசம்பர் 31 ஆம் திகதியில் நிதி நிலைமை பற்றிய கூற்றுக்கள்

	கணக்காய்வு செய்யப்படாத 2016.12.31	கணக்காய்வு செய்யப்பட்ட 2016.12.31
சொத்துக்கள்		
நடைமுறையல்லாத சொத்துக்கள்		
சொத்து, பொறித்தொகுதி மற்றும் உபகரணங்கள்	7,449,960	5,038,545
குத்தகைக்குப் பெறப்பட்டுள்ள காணி	6,681,237	6,751,945
மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மூலதனப் பணிகள்	201,420	1,313,612
	<u>14,332,617</u>	<u>13,104,102</u>
நடைமுறைச் சொத்துக்கள்		
திறைசேரிப் பட்டியல்/கையிருப்பு	51,488	38,110
வர்த்தகம் மற்றும் ஏனைய கிடைக்க வேண்டியவை	148,843	150,235
தொடர்புடைய தரப்பினர் மூலம் கிடைக்க வேண்டிய தொகை	1,767	163
ஏனைய சொத்துக்கள்	194,597	386,311
நடைமுறைச் நிதிச் சொத்துக்கள்	202,661	877,867
காசு மற்றும் வங்கி நிலுவை	395,105	215,214
	<u>994,461</u>	<u>1,667,900</u>
மொத்தச் சொத்துக்கள்	<u>15,327,078</u>	<u>14,772,002</u>

உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள்		
பங்கு உரிமையாளர்களின் உரிமைகள்		
பங்கின் பெறுமதி	20,466,456	20,466,456
ஒதுக்கம்	21,896	117,421
திரண்ட நட்டம்	(6,714,327)	(6,946,927)
மொத்தச் பொறுப்புக்கள்	13,774,025	13,636,950
நடைமுறையல்லாத பொறுப்புக்கள்		
ஓய்வூதிய நன்மைக் கடப்பாடு	125,326	104,524
தள்ளிவைக்கப்பட்ட வரிப் பொறுப்புக்கள்	461,017	478,724
	586,343	583,248
நடைமுறைப் பொறுப்புக்கள்		
வர்த்தகம் மற்றும் ஏனைய செலுத்த வேண்டியவை	614,417	397,145
தொடர்புடைய தரப்பினர் மூலம் கிடைக்க வேண்டிய தொகை	10,598	15,865
செலுத்த வேண்டிய வருமான வரி	1,443	12,377
வங்கி மேலதிகப் பற்று	340,250	126,414
மொத்த நடைமுறைப் பொறுப்புக்கள்	966,708	551,801
மொத்தப் பொறுப்புக்கள்	1,553,051	1,135,049
மொத்த உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள்	<u>15,327,076</u>	<u>14,772,000</u>
பங்கொன்றுக்கான தேறிய சொத்து	6.73	6.66

3. 2016 ஆம் ஆண்டில் பிரதான செயலாற்றுகைச் சுட்டியை (KPI) அடைவதற்கான முன்னேற்றம்

இணைந்த திட்டத்தின் பிரகாரம் பிரதான செயலாற்றுகைச் சுட்டி (KPI)	KPI அடைவதற்கான முன்னேற்றம் 2015 (%)	KPI அடைவதற்கான முன்னேற்றம் 2016 (%)
அறை வருமானம்	112	145
உணவு மற்றும் குடிபானம் மூலமான வருமானம்	90	77 (Note)
மொத்த வருமானம்	99	97
மொத்த செயற்பாட்டு இலாபம்	98	85
குறிப்பு : நாள் முழுவதும் தொழிற்படுகின்ற உண்டிச் சாலையைப் பூர்த்திசெய்வது தாமதமடைந்தபடியினால் உணவு மற்றும் குடிபான வகைகள் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவடைந்தது.		

நிதி முன்னேற்றம் நிதியாண்டு ஏப்ரல் - மார்ச் மாதங்களிலிருந்து சனவரி - டிசம்பர் ஆக மாறியதன் காரணமாக 2015 நிதியாண்டு 09 மாதங்களாகும்.	2015 9 மாதங்கள் (000)	2016 12 மாதங்கள் (000)
செயற்பாட்டு வருமானம் (டிசம்பர் 31 இல் முடிவடைகின்ற வருடத்திற்காக)	1,571,704	2,540,704
வரிக்கு முன்னரான இலாபம்(டிசம்பர் 31 இல் முடிவடைகின்ற வருடத்திற்காக)	91,713	153,192
வரிக்கு பின்னரான இலாபம்(டிசம்பர் 31 இல் முடிவடைகின்ற வருடத்திற்காக)	26,609	137,908
மொத்தச் சொத்துக்கள்(டிசம்பர் 31 இல்)	14,772,000	15,337,225
மொத்தச் உரிமைகள்(டிசம்பர் 31 வரை)	13,636,951	13,776,527
மொத்தப் பொறுப்புக்கள்(டிசம்பர் 31 வரை)	1,135,049	1,560,698
திரண்ட நட்டம் (டிசம்பர் 31 இல், தொடர்ச்சியாக நட்டமடைகின்ற நிறுவனங்கள் தொடர்பாக)	6,946,927	6,711,754
நிறுவனரீதியான பொறுப்புக்கள் (டிசம்பர் 31 வரைஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம், பணிக்கொடை போன்றவை)	7,340	8,803

5.3 பெருந்தோட்டம் மற்றும் விவசாய அடிப்படையிலான கைத்தொழில்

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை

1. அறிமுகம்

1975 ஆம் ஆண்டின் நடைமுறைப்படுத்தப்பட்ட காணி மறுசீரமைப்பு (திருத்தப்பட்ட) சட்டத்தின்மூலம் கம்பனிக்கு உரித்தான சகல தோட்டக் காணிகளும் அரசாங்கத்திற்கு உரிமை மாற்றப்பட்டது. தோட்டங்கள் மக்கள்மயப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து உரிமை மாற்றப்பட்ட காணிகள் முகாமைத்துவ நிறுவனங்கள் பலவற்றிற்கு வழங்கப்பட்டபடியினால் தோட்டங்களின் முகாமைத்துவம் மிகவும் விரிவடைந்தது. மக்கள் மயப்படுத்துவதற்கு முன்னர் அரசாங்க தோட்டக் கம்பனியின் மூலம் ஒருசில தோட்டங்கள் முகாமை செய்யப்பட்ட அதேவேளையில், 1972 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க அரசாங்க விவசாயக் கூட்டுத்தாபனச் சட்டத்தின்கீழ் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை என்னும் பெயரில் புதிய நிறுவனமொன்று தாபிக்கப்பட்டது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் மேலதிகமாக மக்கள்மயப்படுத்தப்பட்ட தோட்டங்களை முகாமை செய்வதற்குப் புதிய விதத்திலான நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதற்கு மேல்பிரிவு (மலையக கூட்டுறவு தோட்ட அபிவிருத்தி சபை) மற்றும் மக்கள் பிரிவு (மக்கள் தோட்ட அபிவிருத்திசபை) என்பன உரித்தாகின்றன.

2. மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் செயலாற்றுகை - 2016

	2016			2015 உண்மைப் பெறுமதி	2015 மற்றும் 2016 இற்கு இடையிலான வேறுபாடு %
	மதிப்பீட்டுப் பெறுமதி	உண்மைப் பெறுமதி	வேறுபாடு %		
வருமானப் பரம்பல் (ஹெக்டேயர்)					
தேயிலை	3,672	3,672		3,742	
இறப்பர்	496.88	496.88		523	
தென்னை	34	34		34	
பயிர்ச் செய்கை					
பச்சைக் கொழுந்து (கி.கி)	9,946,270	5,837,590	-41	8,330,721	-30
முடிப்புத் தேயிலை(கி.கி)	2,273,400	1,332,599	-41	1,833,315	-27
இறப்பர்(கி.கி)	367,490	352,169	-4	267,912	31
தென்னை(காய்)	32,200	58,031	80	31,438	85
ஹெக்டேயருக்கான விளைச்சல்(கி.கி)					
முடிப்புத் தேயிலை(கி.கி)	619	363		490	
இறப்பர்(கி.கி)	740	709		513	
தென்னை (காய்)	958	1,727		936	

தேறிய சராசரி (ரூபா)					
தேயிலை	277	304	10	270	
இறப்பர்	249	196	-21	236	
தென்னை	28	19	-31	22	
உறபத்திச் செலவு (ரூபா)					
தேயிலை	450	584		497	
இறப்பர்	285	264		305	
தென்னை	200	104		165	
இலாப எல்லை (ரூபா)					
தேயிலை	-173	-281		-227	
இறப்பர்	-36	-68		-69	
தென்னை	-173	-85		-142	

மதிப்பீட்டுப் பெறுமதி	உண்மைப் பெறுமதி		வேறுபாடு%	2015 உண்மைப் பெறுமதி	2015 மற்றும் 2016 இற்கு இடையிலான வேறுபாடு %
	2016				
வருமானம்	ரூபா	ரூபா		ரூபா	
தேயிலை	629,267,727	404,455,324	-36	494,520,476	-18
இறப்பர்	91,469,500	68,957,502	-25	63,200,931	9
தென்னை	885,500	1,104,509	25	704,286	57
மக்கள் தேயிலை	200,000,000	16,705,202	-92	15,071,522	11
சிறு பயிர்த் தோட்டம்	0	3,715,584		11,275,308	-67
மொத்தம்	921,622,727	494,938,121	-46	584,772,523	-15
விற்பனைச் செலவு					
தேயிலை	1,023,022,084	778,515,510	-24	911,052,472	-15
இறப்பர்	104,704,995	92,916,151	-11	81,620,368	14
தென்னை	6,448,249	6,063,178	-6	5,171,919	17
மக்கள் தேயிலை	186,885,938	13,504,680	-93	12,229,975	10
சிறு பயிர்த் தோட்டம்	0	2,804,653		1,792,141	57
மொத்தம்	1,321,061,266	893,804,172	-32	1,011,866,875	-12

மொத்த செயற்பாட்டு இலாபம்/ (நட்டம்)					
தேயிலை	-393,754,357	-374,060,186	-5	-416,531,996	-10
இறப்பர்	-13,235,495	-23,958,649	81	-18,419,436	30
தென்னை	-5,562,749	-4,958,669	-11	-4,467,633	11
மக்கள் தேயிலை	13,114,062	3,200,522	-76	2,841,547	13
சிறு பயிர்த் தோட்டம்	7,036,500	910,930	-87	9,483,167	-90
மொத்தம்	-392,402,039	-398,866,052	2	-427,094,351	-7
சேர்த்தல் - ஏனைய செலவுகள்					
தலைமை அலுவலகம் - வருமானம்	98,905,150	76,650,747	-23	220,696,253	-65
மொத்த இலாபம்/ (நட்டம்)	-293,496,889	-322,215,305		-206,398,098	
கழித்தல்/மேலதிகச் செலவினம்					
நிருவாகச் செலவு	39,199,088	26,825,392	-32	26,178,859	2
புதுவியினர் செலவு	74,010,570	105,544,232	43	94,617,948	12
ஏனைய செலவு	11,538,756	78,132,123	577	76,655,368	2
மொத்தம்	124,748,414	210,501,747	69	197,452,175	7
நிதிச் செலவினத்திற்கு முன்னர் செயற்பாட்டு இலாபம்/ (நட்டம்)	-418,245,303	-532,717,052		-403,850,273	
கழித்தல் : நிதிச் செலவு	29,415,084	31,243,961	6	39,682,028	-21
வரிக்கு முன்னரான இலாபம்/ (நட்டம்)	-447,660,387	-563,961,013		-443,532,303	
செயற்பாட்டு இலாபம்/ (நட்டம்)	-447,660,387	-563,961,013		-443,532,303	
திறைசேரி		496,179,820		618,500,000	
வருடத்திற்கான தேறிய இலாபம் மற்றும் நட்டம்	-447,660,387	-67,781,193		174,967,697	

இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம்

1. அறிமுகம்

1.1 இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தைத் தாபித்தல்

இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SLSPC)1958 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க சட்டத்தின்கீழ் தாபிக்கப்பட்டது. பின்னர் அது 1962 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கச் சட்டம், 1979 ஆம் ஆண்டு 49 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1985 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்கச் சட்டம் ஆகியவற்றின் மூலம் திருத்தப்பட்டது.

1.2 பயிர்கள்

மாத்தளை/ கண்டி மாவட்டங்களில் அமைந்துள்ள 12 தேயிலைத் தோட்டங்களும் காலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இறப்பர் தோட்டமும் இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் மூலம் முகாமை செய்யப்பட்ட 13 தோட்டங்களில் உள்ளடங்குகின்றன. நிலப்பிரதேசங்களைக் கவனத்திற்கொள்ளும் போது இதற்கு 3,921.49 ஹெக்டேயர் தேயிலைத் தோட்டமும், 127.47 ஹெக்டேயர் இறப்பர் தோட்டங்களும் உரித்தாகின்றன. வனப்பயிர், சிறுபயிர், காட்டில் கைவிடப்பட்ட/ பொருளாதாரமல்லாத நிலம், கட்டிடங்கள்/ வீட்டுத்தோட்டம்/ வீதிகள் ஆகியனவும் உள்ளடங்கிய மொத்த நிலப்பிரதேசம் 9,966.19 ஹெக்டேயர்களாகும்.

1.3 தலைமை அலுவலகம்

கொழும்பு 01 ஆதிபாத வீதியில், இலக்கம் 11 எனும் இடத்தில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் 48 உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். கூட்டுத்தாபனத்தின் தலைவர்/ பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர், வேலை செயலாற்றுகை பணிப்பாளர் மற்றும் பொதுமுகாமையாளர் ஆகியோரின் அலுவலகம் தலைமை அலுவலகத்தில் உள்ளன.

1.4 பிரதேச அலுவலகம்

கூட்டுத்தாபனத்தின் பிரதேச அலுவலகம் பன்வில, கல்பிஹில்ல அரசாங்க தோட்டத்தில் அமைந்துள்ளது. பிரதி பொதுமுகாமையாளர்கள் (பெருந்தோட்டம்) இருவர் உட்பட ஐந்து உத்தியோகத்தர்கள் இந்த அலுவலகத்தில் சேவையாற்றுகின்றனர்.

1.5 நிலத்தின் அளவு - 2016

கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணிகளின் நிலத்தின் அளவுகள் பின்வருமாறு

- மீள்நடுகை, நாற்றுமேடை மற்றும் வளர்ச்சியடைந்த மரம் உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்கள்	-	3,921.49	ஹெக்டேயர்
- இறப்பர்	-	127.47	ஹெக்டேயர்
- எரிபொருள் மரம்/ மரம்	-	1,004.93	ஹெக்டேயர்
- சிறு பயிர்கள்	-	991.22	ஹெக்டேயர்
- ஏனையவை- கட்டடம், வீதி, தரிசு நிலங்கள் போன்றவை	-	3921.08	ஹெக்டேயர்
மொத்த நிலங்களின் அளவு	-	<u>9966.19</u>	ஹெக்டேயர்

1.5.1 தேயிலை

கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களின் நிலத்தின் அளவு பின்வருமாறு.

- க்ளோனிங் செய்யப்பட்ட தேயிலைப் பயிர்	-	1,137.80 (ஹெக்டேயர்)	-	42.63%
- விதைகளின் மூலம் நடப்பட்ட தேயிலைப் பயிர்	-	1,530.94(ஹெக்டேயர்)	-	57.37%
- மொத்த அளவு	-	2,668.74(ஹெக்டேயர்)	-	100.00%

1.5.2 தேயிலை நிலங்களை வகைப்படுத்தல்

பயிர்ச்செய்கைக்காக வெளிவாரி பயிர்ச்செய்கையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலப் பிரதேசங்கள் உட்பட “விலைச்சல் அளவு” அடிப்படையாகக்கொண்டு சகல தோட்டங்களையும் கவனத்திற்கொண்டு 2016 ஆம் ஆண்டில் தேயிலைத் தோட்டங்கள் வகைப்படுத்தப்பட்ட அதேவேளையில் அதன் விபரம் பின்வருமாறு.

தொகுதி	விலைச்சலின் அளவு	நில அளவு – ஹெக்டேயர்
"A"தொகுதி	கி.கிராம் 1000 இற்கு மேல்	787.77
"B"தொகுதி	கி.கிராம் 500-1000	808.78
"C"தொகுதி	கி.கிராம் 500 இற்குக் கீழ்	1,072.19
வருமானத்தை உருவாக்குகின்ற மொத்தத் தேயிலைத் தோட்டங்களின் அளவு		2,668.74

பயிர்ச்செய்கைக்காக வெளிவாரி 1,177.93
 பயிர்ச்செய்கையாளர்களுக்கு
 வழங்கப்பட்ட தேயிலைத்
 தோட்டங்களின் அளவு
 (Cதொகுதியின் தேயிலை
 நாற்றுப் பயிர்)

பயிர்ச்செய்கைக்காக வெளிவாரி 3,846.67
 பயிர்ச்செய்கையாளர்களுக்கு
 வழங்கப்பட்ட பிரதேசம் உட்பட
 மொத்த நில அளவு

1.5.3 இறப்பர்

65.47 ஹெக்டேயர்களைக்கொண்ட முதிர்ச்சியடைந்த பயிர்ச்செய்கையையும் 8.00 ஹெக்டேயர் அளவைக்கொண்ட முதிர்ச்சியடையாத பயிர்ச்செய்கை உட்பட கபாலி பிரதேசத்தில் அமைந்துள்ள வலஹந்துவ அரசாங்க தோட்டத்தில் இறப்பர் பயிர்ச்செய்யப்படுகின்றது. இறப்பர் பால் விளைச்சல்Messors-Dipped Products Ltd (DPL) இற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

1.6 தொழிற்படை – 2016.12.31 ஆம் திகதியில்

நிறைவேற்று உத்தியோகத்தர்கள் தோட்டப்பணிச் சபை மற்றும் நாளாந்தம் சம்பளம் பெறுகின்ற உத்தியோகத்தர்கள் உட்பட கூட்டுத்தாபனத்தின் தற்போதைய தொழிற்படை பின்வருமாறு.

○ பொதுமுகாமையாளர்	01
○ பிரதிப் பொதுமுகாமையாளர்	02
○ தலைமை அலுவலகம் - நிறைவேற்று உத்தியோகத்தர் மற்றும் பதவியினர்	48
○ பிரதேச அலுவலகத்தின் பதவியினர்	04
○ தோட்ட அத்தியட்சகர் மற்றும் உதவித் தோட்ட அத்தியட்சகர்	26
○ தோட்ட பதவியினர்	<u>190</u>
○ உப மொத்தம்	271
○ தோட்டங்களில் இருக்கின்ற நாளாந்தம் சம்பளம் பெரும் ஊழியர்கள்	<u>3,278</u>
○ முழு மொத்தம்	3,549

1.6.1 நாளாந்தம் சம்பளம்பெறும் ஊழியர்கள்

3278 தொழிற்படையொன்று இலங்கை அரசாங்க பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தில் உள்ளனர். (வதிவிட ஊழியர்கள் 3026 மற்றும் வதிவிடமல்லாத ஊழியர்கள் 252 என்றவகையில்)

1.6.2 2016 சனத்தொகை

கண்டி/ மாத்தளை/ காலி மாவட்டங்களில் உள்ள 13 தோட்டங்களினதும் ஊழியர்கள் சுமார் 26,888 ஆகும்.

1.7 தேயிலைத் தொழிற்சாலைகள்

கண்டி/மாத்தளை மாவட்டங்களில் அமைந்துள்ள கெலேபொக்க, மிடலண்ட் மற்றும் ரங்கலியன் ஆகிய மூன்று தேயிலைத் தொழிற்சாலைகளிலும் CTCவகை தேயிலை உற்பத்திசெய்யப்படுகின்றன. கடல்மட்டத்திலிருந்து 600 மீற்றர்கள் முதல் 1100 மீற்றர்கள் வரையான உயரத்தில் நக்கில்ஸ் மலைத் தொடரில் இந்தத் தேயிலைத் தொழிற்சாலை அமைந்துள்ளது. உற்பத்தியின் இறுதி முடிப்பு நிலையை அதிகரிப்பதற்காக 2016 ஆம் ஆண்டில் புதிய இயந்திரங்களை நிறுவுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளன.

1.7.1 மூடப்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகள்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொழிற்பாட்டு நிலையிலுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு மேலதிகமாக கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான பின்வரும் தோட்டங்களில் செயற்படாத தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன. கூட்டுத்தாபனத்தினதும் முதலீட்டாளர்களினதும் அபிவிருத்தியைக் கவனத்திற்கொண்டு அந்தத் தேயிலைத் தொழிற்சாலைகள் பற்றிய நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடிய முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு முகாமைத்துவம் திட்டமிட்டுள்ளது.

- கொட்டகங்க பெருந்தோட்டம் ரங்கல
- தங்கந்த பெருந்தோட்டம் ரத்தோட்டை
- குமேர பெருந்தோட்டம் தவலந்தென்ன
- ஹக்கல பெருந்தோட்டம் தவலந்தென்ன
- ஹுன்னஸ்கிரிய பெருந்தோட்டம் எல்கடுவ
- நிகோல்லய பெருந்தோட்டம் ரத்தோட்டை

1.7.2 தேயிலைத் தொழிற்சாலைகளின் நிலையை உயர்த்துதல்

2016 ஆம் ஆண்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பொதுத் திறைசேரியினால் அமைச்சினூடாக வழங்கப்பட்ட நிதியுதவியைப் பயன்படுத்தி தற்போது தொழிற்படுகின்ற 03 தேயிலைத் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டில் அந்தத் தேயிலைத் தொழிற்சாலைகளுக்காக செலவிடப்பட்ட தொகை பின்வருமாறு.

கெலேபொக்க தேயிலைத் தொழிற்சாலை, மடுல்கெலே	- ரூ. 14,507,121
மிடலண்ட் தேயிலைத் தொழிற்சாலை, ரத்தோட்டை	- ரூ.375,775
ரங்கல்ல தேயிலைத் தொழிற்சாலை, ரங்கல்ல	- ரூ.697,650
மொத்தம்	- ரூ. 15,580,546

1.8 இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான தோட்டங்களிலிருந்து வெளியிலுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு பச்சைக் கொழுந்துகளை வழங்குதல்

இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற தேயிலைக்காக கொழும்பு தேயிலை விற்பனையில் குறைந்த விலை கிடைக்கின்றமை மற்றும் தற்போது தொழிற்படுகின்ற மூன்று தேயிலைத் தொழிற்சாலைகளில் பச்சைக் கொழுந்துகளை வழங்குவதற்காக போதியளவு கொள்ளளவு இல்லாததன் காரணமாக அதிகரிக்கின்ற தேயிலைக்கொழுந்தின் அளவை கொள்வனவு செய்பவர்களுக்கு/ வெளியிலுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. கொள்வனவு செய்பவர்களுக்கு/ வெளியிலுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு பச்சைக் கொழுந்துகளை வழங்குவது 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2016 ஆம் ஆண்டில் பாரியளவு அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டின் 50% ஆகக் காணப்பட்ட பெறுமதி 2016 ஆம் ஆண்டில் 71% வரை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருந்தது.

பச்சைத் தேயிலைக்கொழுந்து ஒரு கிலோ கிராமுக்காக கிடைக்கின்ற தொகையை அதிகரிப்பதற்காக இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபன முகாமைத்துவம் மற்றும் பச்சைக்கொழுந்து கொள்வனவு செய்பவர்களுடன்/ தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் திருப்திகரமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. 2016 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஜனவரி முதல் செப்டம்பர் வரை) கிலோ கிராம் 01 இற்காக கிடைத்த ரூ.53.93 தொகை 2016 அக்டோபர் முதல் டிசம்பர் வரையான இறுதிக்கால எல்லையில் ரூ.75.95 சாதாரண பெறுமதிவரை அதிகரிக்கக்கூடியதாக இருந்தது.

மேற்குறிப்பிட்ட விலை அதிகரிப்பின்போது பச்சைக்கொழுந்து கிலோ கிராம் ஒன்றுக்கான விலை ரூ.22.02 சாதாரண பெறுமதியிலிருந்து (ரூ.75.95 - ரூ.53.93) அதிகரித்ததன் காரணமாக 2016 அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை கூட்டுத்தாபனத்தின் காசுப்பாய்ச்சலுக்கு சுமார் ரூ.23.0 மில்லியன் மேலதிக வருமானமொன்றைச் சேர்க்கக்கூடியதாக இருந்தது.

2. தோட்டங்களிலுள்ள தேயிலை விளைச்சல்

கடந்த வருடத்துடன் (2015) ஒப்பிடும்போது 2016 ஆம் ஆண்டில் பறிக்கப்பட்ட தேயிலை விளைச்சலில் வீழ்ச்சியொன்று காணப்பட்ட அதேவேளை அது அந்தக் காலத்திற்காக மதிப்பீடு செய்யப்பட்ட அளவிலும்பார்க்க குறைவான பெறுமதியாகும். கடந்த வருடத்தில் தேவையான விதத்தில் பசளையிடாமை மற்றும் ஏனைய விவசாய முறைகளில் ஈடுபட்டமை இதற்குக் காரணமாக அமைந்தன. எவ்வாறாயினும் 2016 ஆம் ஆண்டில் தேயிலைத் தோட்டங்களுக்கு பசளையிடுவதற்கு கூட்டுத்தாபனம் ரூ.மி. 15.766 களை செலவிட்டுள்ள அதேவேளையில் தேயிலைத் தோட்டங்களில் களைகளை அகற்றுவதற்கும் *Blister Blight* நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்காக மேலும் ரூ.மி.8.9 களை செலவிட்டுள்ளது.

2.1 தோட்டங்களிலுள்ள மரங்களை வெட்டுதல்

2016 ஆம் ஆண்டில் வெட்டவேண்டியிருந்த மரங்களின் எண்ணிக்கையாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்த 5,205 மரங்களில் 1,713 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டினுள் தோட்டங்களிலுள்ள மரங்களை வெட்டி விற்பனை செய்வதன்மூலம் சுமார் ரூ.மி.84.3 வருமானமொன்று கிடைத்துள்ளது.

3. வருடாந்த விற்பனைப்புறழ்வு

நிறுவனத்தின் வருடாந்த விற்பனைப்புறழ்வு ரூ.மி.550.00 இற்கும் ரூ.மி.60.00 இற்கும் இடையில் காணப்பட்டது. ஒருமாதகாலத்திற்குத் தேவையான தொழிற்படு மூலதனம் ரூ.மி. 55 இற்கும் ரூ.மி. 600 இற்குமிடையில் காணப்பட்டது.

அமைச்சினூடாக எழுத்துமூலம் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாக 2016 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் செலவினங்களுக்கான மாணியமாக கூட்டுத்தாபனத்திற்கு நிதியுதவி கிடைத்துள்ளது. ஊழியர்களின் சம்பளம், தொழிலாளர்களின் கூலி ஆகியவற்றுக்குத் தேவைப்பட்டிருந்த நிதியுதவி பற்றாக்குறையைச் செலுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் அமைச்சினூடாக பொதுத் திறைசேரியின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை ரூ.மி.100.00 ஆகும்.

3.1 நிதி நெருக்கடி

தற்போது நட்மடைந்த நிலையில் தொழிற்படுகின்ற கூட்டுத்தாபனத்தின் சந்தை வீழ்ச்சியடைகின்றமை, தோட்டங்களில் உற்பத்தி குறைவடைகின்றமை, விவசாய உள்ளீடுகளின் குறைபாடுகள் மற்றும் உற்பத்திச் செயற்பாடுகளை அதிகரிப்பதன் பலவீனங்கள் ஆகியவற்றின் காரணமாக தொழிற்படு மூலதனத்தை உருவாக்கிக்கொள்வதில் நிதிநெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.

கூட்டுத்தாபனத்தின் இலக்குகளையும் நோக்குகளையும் அடைந்துகொண்டு இந்த நிலைமையிலிருந்து விடுபடுவதற்காக தனியார் மற்றும் அரசாங்க பங்குடைமை (PPP),பயிர் பல்வகைப்படுத்தல், இறுதி உற்பத்திகான பெறுமதியைச் சேர்த்தல், மிகையாகவுள்ள ஊழியர்களை தோட்டங்களுக்கு வெளியிலுள்ள உற்பத்தித்திறன்மிக்க கருத்திட்டங்களில் ஈடுபடுத்துதல் மற்றும் கூட்டுத்தாபனத்தின் நிதிநிர்வாகத்தை மிகச் சிறந்த வழிக்குக் கொண்டுவருதல் என்பன முன்மொழியப்படுகின்றன.

4. ஊழியர்களுக்கான கூட்டுத்தாபனத்தின் பொறுப்புக்கள்

4.1 ஊழியர் சேமலாப நிதியம்/ ஊழியர் நம்பிக்கை நிதியம்/ சபை / பணிக்கொடை

இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் மூலம் கடந்த மூன்று தசாப்தகாலம் முழுவதும் முகங்கொடுத்துள்ள நிதிநெருக்கடியின் காரணமாக 2016 நவம்பர் மாத இறுதியில் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்காக பின்வரும் விதமான ரூ.மி.957.743 தொகை செலுத்தவேண்டியுள்ளது.

ஊழியர்சேமலாப நிதியம் (EPF/ ESPS/ CPPS) மற்றும்

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை	-ரூ.மில்லியன்	788.9
பணிக்கொடை	- ரூ.மில்லியன்	168.7
மொத்தத்தொகை (நவம்பர் மாத இறுதியில்)	- ரூ.மில்லியன்	957.7

5. ஏனைய பொறுப்புக்கள்

ஊழியர் சேமலாப நிதியம்/ ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை/ பணிக்கொடை கொடுப்பனவு போன்ற நிறுவனப் பொறுப்புக்கள் தவிர 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் பச்சைக் கொழுந்தைக் கொள்வனவு செய்வோர், ஏனைய கடன்காரர்கள், பசளை/ இரசாயனப் பொருட்களை வழங்குநர்கள் தொழிற்சங்க அனுசரணைத் தொகை, ஏனைய நிறுவனங்களின் மூலம் பெறப்பட்ட கடன்கள், வங்கிக்கடன்/ மேலதிக பற்றுக்கான வட்டி ஆகியவற்றிற்கு செலுத்தவேண்டிய மேலும் ரூ.மி. 340.0 அளவிலான பொறுப்புக்கள் கூட்டுத்தாபனத்திடம் உள்ளன.

6. பிரதான செயலாற்றுகை சுட்டி

2016 ஆம் நிதியாண்டுக்காக (2016 ஜனவரி – டிசம்பர்) எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளைப் பெற்றுத்தருகின்ற பிரதான செயலாற்றுகை சுட்டி, தொடர்புடைய வரைபு என்பன இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)

6.1 உற்பத்திச் செலவு (COP)

தொடர்புடைய காலத்திற்காக ரூ.391.84 என மதிப்பீடுசெய்யப்பட்ட உற்பத்திச் செலவு (COP) விளைச்சல் குறைவடைந்தமை தொழிலாளர் கூலிகள் அதிகரித்தமை, பசளை, இரசாயனப் பொருட்கள் போன்ற உள்ளீடுகளுக்கான செலவுகள் மற்றும் ஏனைய தோட்டங்கள் சார்ந்த செலவுகள் ஆகியவற்றின்காரணமாக 2016 டிசம்பர் இறுதியில் சுமார் ரூ.443.58 அதிகூடிய பெறுமதியைப் பெற்றது.

6.2 தேறிய விற்பனை சராசரிப் பெறுமதி (NSA)

12 தேயிலைத் தோட்டங்களைக் கவனத்திற்கொள்ளும்போது 2016 டிசம்பர் இறுதியில் மொத்த தேறிய விற்பனை சராசரிப் பெறுமதி ரூ. 307.18 ஆகும். எவ்வாறாயினும் அந்தக் காலத்திற்காக கெலேபொக்க, மிட்லண்ட், ரங்கல ஆகிய தொழிற்படுகின்ற தேயிலைத் தொழிற்சாலைகள் தொடர்பில் ஒருங்கிணைந்த தேறிய விற்பனைச் சராசரிப் பெறுமதி ரூ.327.99 ஆகக் காணப்பட்ட அதேவேளை அது மேல் மத்திய (W/M) உயர்மட்ட சாதாரண பெறுமதியாகிய ரூ.411.86 இற்கு மிகவும் குறைவான பெறுமதியாகும். தேயிலைத் தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் தரத்தைக்கொண்டிராமை மற்றும் பச்சை இலைகளின் நிலை தரக்குறைவாக உள்ளமை ஆகியவற்றின் காரணமாக மேற்குறிப்பிடப்பட்ட 03 தேயிலைத் தொழிற்சாலைகள் மூலமும் உற்பத்திசெய்யப்படுகின்ற தேயிலைக்கு கொழுப்பு தேயிலை ஏலவிற்பனையில் குறைந்த விலை கிடைக்கின்றமை இதற்குக் காரணமாகும். உரிய காலஎல்லையில் பசளை இடாததன் காரணமாக பச்சைத் தேயிலையின் தரம் குறைவடைகின்றது. மேலும் தொழிற்படுகின்ற 03 தேயிலைத் தொழிற்சாலைகளிலும் உள்ள இயந்திரங்களை உரிய தரத்தில் பராமரிப்பதற்கும் உடைந்த இயந்திரங்களுக்காக ஏனைய இயந்திரங்களை வழங்குவதற்கும் நிதி இல்லாததன் காரணமாக அவை நல்ல நிலையில் தொழிற்படுவதில்லை.

6.3 நிதிக் கூற்றுக்கள் - 2016

2015 ஆம் ஆண்டுக்கான கணக்குகளை நிறைவுசெய்யும்போது ஏற்பட்ட தாமதங்களின் காரணமாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவத்திற்கு 2016 ஆம் ஆண்டுக்கான நிதிக் கூற்றுக்களைச் சமர்ப்பிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு மாத்திரமே நிதிக் கூற்றுக்கள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் 2015 ஆம் ஆண்டின் நட்டமாகிய ரூ.மி. 180.9 உடன் ஒப்பிடும்போது 2016 நவம்பர் மாத இறுதியில் ரூ.மி.134,264 தேறிய நட்டமொன்றை எடுத்துக்காட்டுகின்ற வருமானக் கூற்றின் வரைவு ஒன்று இத்துடன் சமர்ப்பிக்கப்படுகின்றது.

வருமான கூற்று - 2016 (ஜனவரி தொடக்கம் நவம்பர் வரையான காலப்பகுதி)

விபரம்	2016 (ஜனவரி - நவம்பர்)	2015 (ஜனவரி - நவம்பர்)
முடிவுத் தேயிலையின் அளவு (கி.கி) ரப்பரின் அளவு (கி.கி)	1,252,571 32,278	1,520,192 32,418
வருமானம் (ரூ) விற்பனை செலவு (ரூ) செயற்பாட்டு இலாபம்/ நட்டம் (ரூ)	351,470,408 -529,382,234 -177,911,826	395,562,829 -601,145,334 -205,582,505
ஏனைய வருமானங்கள் (ரூ) தலைமை அலுவலகம் (ரூ) தோட்டங்கள் (ரூ) மொத்த ஏனைய வருமானங்கள் (ரூ)	33,255,666 98,044,053 131,299,719	36,643,660 76,646,788 113,290,448
தேறிய இலாபம் (ரூ) கழி : செலவு	-46,612,107	-92,292,057
நிர்வாக செலவு - தோட்டங்கள் (ரூ) நிர்வாக செலவு - தலைமை அலுவலகம் (ரூ) ஊழியர் செலவுகள் - தலைமை அலுவலகம் (ரூ) நிதி செலவுகளுக்கு முன் இலாபம்/ நட்டம் (ரூ)	41,885,325 11,031,079 28,087,231 -127,615,742	43,856,360 10,275,111 25,189,809 -171,613,337
கழி நிதி செலவு - தோட்டங்கள் (ரூ) நிதி செலவு - பிரதான அலுவலகம் (ரூ)	3,411,294 3,236,562	3,490,895 5,853,196
வரிக்கு முன்னரான இலாபம்/ நட்டம் (ரூ)	-134,263,598	-180,957,428

7. தோட்டங்களை மீள்கட்டமைப்புச் செய்தல்

7.1 கருத்திட்டங்களுக்கான அபிப்பிராயத்தைத் தெரிவித்தல்

இக்கூட்டுத்தாபன முகாமைத்துவத்தின் கீழுள்ள 13 தோட்டங்களையும் மீள்கட்டமைப்பு செய்தல் தொடர்பாக அமைச்சில் இடம்பெற்ற பலசுற்று கலந்துரையாடல்களின் பின்னர் கருத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது பற்றிய ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடமிருந்து “கருத்திட்டத்திற்கான விருப்பங்களைத் தெரிவிப்பதற்காக” அரசாங்க பத்திரிகைகளில் அறிவித்தல் வெளியிடப்பட்டன. அது தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற அதேவேளையில் கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்கள் பணிப்பாளர்சபையின் அனுமதிக்காக அமைச்சினூடாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

8. இலக்கு மற்றும் நோக்கங்கள்

1. அரசாங்கத்தினால் அல்லது ஏனைய நபர்களினால் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ள, உரிமை மாற்றப்பட்டுள்ள அல்லது கைக்கொள்ளப்பட்டுள்ள விவசாய அல்லது தோட்டக் காணிகளை முகாமை செய்தலும் மேற்சொன்ன இடங்களில் அதிகபட்ச உற்பத்தித்திறனை மேம்படுத்துதலும்.
2. தற்போது காணப்படும் பயிர்ச்செய்கையினை மறுசீரமைத்தல் அல்லது பயிர் பல்வகைப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் விவசாய பயிர்களைக் கூட்டிணைத்தலும் முகாமை செய்தலும்.
3. மேற்சொன்ன காணிகளில் கால்நடை வளங்களை மேம்படுத்துதல்.
4. விவசாய உற்பத்திகளைத் தயாரித்தலும் விற்பனை செய்தலும்.
5. மேற்சொன்ன காணிகளில் விவசாய நடவடிக்கைகளுக்காக கருவிகள், உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களைத் தாபித்தல், பராமரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.
6. அரசாங்கத்தினால் அல்லது ஏனைய நபர்களினால் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ள, உரிமை மாற்றப்பட்டுள்ள வியாபாரங்களை முகாமைசெய்தல், நிர்வகித்தல் மற்றும் மேற்பார்வைசெய்தல்.
7. கூட்டுத்தாபனத்தின் வியாபாரங்கள் தொடர்பான ஆவண நடவடிக்கைகள், கணக்கீடு மற்றும் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
8. தோட்ட வியாபாரங்கள் சம்பந்தமான விரிவான முகாமைத்துவ சேவைகளை வழங்குதல்.
9. அந்தக் காணிகளைச் சிறந்தமுறையில் முகாமை செய்வதற்காக தேவையெனக் கருதப்படுகின்ற மேற்சொன்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
10. கூட்டுத்தாபனத்தின் தொழிற்பாடு மற்றும் முகாமைத்துவத்திற்கு சந்தர்ப்பத்திற்கேற்ப ஏனைய வியாபாரங்களில் ஈடுபடுதல்.

வரையறுக்கப்பட்ட எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி

1. அறிமுகம்

பெருந்தோட்டத் துறையை மீள்கட்டமைப்புச் செய்யும் திட்டத்தின் பகுதியொன்றாக இலங்கை அரசாங்கத்தினால் இந்தத் துறை தனியார் மயப்படுத்தப்பட்ட அதேவேளையில் 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 22 பிரதேச தோட்டக்கம்பனிகள் தாபிக்கப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் முன்னைய அரசாங்கத்திற்குச் சொந்தமான மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்திசபை/ இலங்கை பெருந்தோட்டக் கம்பனியின் மூலம் 53 வருட குத்தகை ஒப்பந்தத்தின்கீழ் நிர்வகிக்கப்பட்ட இந்தக் கம்பனி தோட்ட அரசாங்கத்தின் மூலம் உரிமை மாற்றித்தரப்பட்டது. இந்த ஒவ்வொரு கம்பனியையும் முகாமை செய்வதற்காக தனியான முகாமைத்துவப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர்.

நீண்டகாலமாக பாரியளவில் நட்டமடைகின்ற பிரதான தோட்ட முகாமைத்துவ நிறுவனங்களாகிய மக்கள் தோட்ட அபிவிருத்திசபை (JEDB), இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SLSPC) ஆகியவற்றுக்காக நிதியுதவியை வழங்கி பொதுத்திறைசேரிக்கு சலுகையை வழங்குவதற்கும் தனியார்துறை முகாமைத்துவத்தினூடாக பெருந்தோட்டக் கைத்தொழிலுக்கு புதிய நுட்பமுறைகளையும் எண்ணக்கருக்களையும் அறிமுகப்படுத்தும் நடவடிக்கையொன்றாக அரசாங்கத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. மாத்தளை, கண்டி மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள பல தோட்டங்கள் இந்த எண்ணக்கருவிற்கீழ் கொண்டுவரப்படாத அதேவேளையில் இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்திசபை என்பவற்றின்கீழ் தடுத்துவைப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்களிலுள்ள பெரும்பாலான தோட்டங்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலுள்ள பெருந்தோட்ட பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த விளைச்சலை தருகின்ற தோல்வியுற்ற சொத்துக்களாகக் கருதப்படுவது இதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

முதலீட்டாளர்களை அதைரியப்படுத்தும் இந்தப் பாதகமான காரணத்தின்கீழும் அந்த வேலைத்திட்டங்களின்கீழ் தாபிக்கப்பட்ட இறுதியான 23 ஆவது பிராந்திய பெருந்தோட்ட கம்பனி ஆகிய எல்கடுவ பெருந்தோட்டக்கம்பனி 1993 ஜூலை 23 ஆம் திகதியன்று கூட்டுத்தாபன மயமாக்கப்பட்ட அதேவேளை ஏனைய 22 பிராந்திய பெருந்தோட்ட கம்பனியுடன் ஒப்பிடும்போது அது மிகச்சிறிய அலகாகும். எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி 1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க கம்பனிச்சட்டத்தின்கீழ் தாபிக்கப்பட்டுள்ள அதேவேளையில் இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அல்லது அதன் மூலம் முகாமைசெய்யப்பட்ட பின்வரும் 10 தோட்டங்களும் கெலேபொக்க அரசாங்கத்திற்குச் சொந்தமான தோட்டத்தில் 02 பிரிவுகளைக் கைக்கொள்வதற்காகவும் 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க புதிய கம்பனிச்சட்டத்தின்கீழ் மீண்டும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி தாபித்தமை பற்றி 1993 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்ட 776/93 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமான அறிவித்தலின்மூலம் வெளிப்படுத்தப்பட்டது. எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி பங்கு உரிமைக்காக பிரவேசிக்கும் உரிமை அரசாங்கத்தின் பொருட்டு திறைசேரியின் செயலாளரை சார்ந்ததாகும்.

2. எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனிக்காக பிரதானமாக ஒதுக்கப்பட்ட காணிகள் (1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 776/13)

தோட்டம்/ அமைவிடம்	மாவட்டம்	பயிர்ச்செய்கை	மொத்த நிலஅளவு – ஹெக்டேயர் (குறிப்பு இலக்கம் 01)
1. பண்டாரபொல, அலவ்வ	மாத்தளை	தேயிலை	283.00
2. எல்கடுவ, எல்கடுவ	மாத்தளை	தேயிலை, கிராம்பு	447.78
3. ஹுனுக்கல, எல்கடுவ	மாத்தளை	தேயிலை, கிராம்பு	264.73
4. பிட்டகந்த, மாத்தளை	மாத்தளை	தேயிலை	520.60
5. ரத்வத்த, உக்கவளை	மாத்தளை	தேயிலை, கிராம்பு	570.58
6. செலகம, யட்டவத்தை	மாத்தளை	தேயிலை	255.00
7. ஹபுகஸ்பிடிய, மிடிஹக	மாத்தளை	இறப்பர், கொக்கோ, மிளகு	269.33
8. மில்லவான, மெல்சிரிபுர	மாத்தளை	தென்னை, கொக்கோ, இறப்பர் மற்றும் மிளகு	603.60
9. நாலந்த, மடவள உல்பத்த	மாத்தளை	இறப்பர், தென்னை, மிளகு	496.27
10. நெல்ல ஒல்ல, பிஹிம்புவ	குருநாகல்	இறப்பர், மரமுந்திரிகை, மா	358.00
உப மொத்தம்			4,068.89
11. கபரகல/கொங்கல பிரிவு (கெலேபொக்க அரசாங்கத் தோட்டம்)	மாத்தளை	மரம் (பூகலிப்டஸ்)	217.00 (குறிப்பு 02)
மொத்தம்			4,285.89

குறிப்பு - 1

கம்பனிக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட காணிகளின் அளவு 776/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமான அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிராத படியினால் மேலே காட்டப்பட்டுள்ள தகவல்கள் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின்கீழ் தொழிற்படுகின்ற தோட்ட மறுசீரமைப்பு அலகிலுள்ள தகவல்களின் மூலம் கணக்கீட்டு நடவடிக்கைகளுக்காகப் பிரித்தெடுக்கப்பட்டது.

குறிப்பு - 2

கெலேபொக்க தோட்டத்தில் 217 ஹெக்டேயர் கபரகல மற்றும் பொன்கல பிரிவுகள் திருப்பிப்பெற்று இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்கு உரிமை மாற்றப்பட்டது.

2.1 தற்போதிருக்கின்ற பயிர்ச்செய்கைக்கு அமைவாக தற்போதைய காணிகளின் அளவைப் பகுப்பாய்வு செய்தல்.

விபரம்	மொத்தப் பிரதேசம் (ஹெக்டேயர்)	
தேயிலை விதைகளின் மூலம் பயிரிடப்பட்ட செடி ஒட்டுத்தாவரம்	407.34 458.44	865.78
இறப்பர் விதைகளின் மூலம் பயிரிடப்பட்ட செடி ஒட்டுத்தாவரம்	172.64 103.72	276.36
தென்னை		315.18
கோப்பி		4.26
கொக்கோ		54.26
கிராம்பு		6.00
மிளகு		14.23
கருவா		2.30
மர வளர்ப்பு		42.43
மரமுந்திரிகை		10.60
பயிர்ச் செய்கைக்காக வெளி பயிர்ச்செய்கையாளர்களுக்கு வழங்கும் எண்ணக்கரு (தேயிலை) விதைகளின் மூலம் பயிரிடப்பட்ட செடி ஒட்டுத்தாவரம்	323.33 16.56	339.89
முதிர்வடைவதற்கு முன்னர் அகற்றுதல்		216.81
நாற்றுமேடை		4.50
அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்ட காணிகள்		454.59
ஏனைய பிரதேசங்கள் (காடு, புல்நிலம், கட்டிடம், தரிசுநிலப் பிரதேசம்)		1,446.17
மொத்த பயிர்ச்செய்கை அளவு		4,053.36

2.2 தற்போதைய தொழிற்படை பகுப்பாய்வு

வகுதி	தோட்டப் பிரதேசம்	தலைமை அலுவலகம்	மொத்த எண்ணிக்கை
நிறைவேற்று உத்தியோகத்தர்கள்	14	11	25
நிறைவேற்று அல்லாத பதவியினர்	94	11	105
தோட்ட முகாமையாளர்கள்			
நிரந்தரமானவர்கள்	1,413	-	1,413
தற்காலிகமானவர்கள்	133	-	133
மொத்த எண்ணிக்கை	1,654	22	1,676

10 வருடங்களுக்கு முன்னர் மூடப்பட்ட 06 தொழிற்சாலைகளையும் தற்போதைய கம்பனிக்குச் சொந்தமாகவுள்ளன. அதில் 04 கம்பனிகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள அதேவேளை அதன் விபரம் பின்வருமாறு.


தொழிற்சாலைகள்	தற்போதைய நிலை	ஏனைய விடயங்கள்
பண்டாரபொல தேயிலைத் தொழிற்சாலை	தனியார் கம்பனியொன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது	ஒப்பந்தத்தை மீறியதன் காரணமாக எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி மீண்டும் பெறப்பட்டது.
எல்கடுவ தேயிலைத் தொழிற்சாலை	மூடப்பட்டுள்ளது	
பிடகந்த தேயிலைத் தொழிற்சாலை	மூடப்பட்டுள்ளது	
ரத்வத்த தேயிலைத் தொழிற்சாலை	தனியார் கம்பனியொன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது	குத்தகை வாடகை செலுத்தப்படாததன் காரணமாக திருப்பிப் பெறுவதற்கு தயார்நிலையிலுள்ளது
பன்சலதென்ன தேயிலைத் தொழிற்சாலை (ரத்வத்த)	தனியார் கம்பனியொன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது	2013 ஆம் ஆண்டில் OES தனியார் கம்பனிக்கு 30 வருடகாலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
செலகம தேயிலைத் தொழிற்சாலை	தனியார் கம்பனியொன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது	2002 ஆம் ஆண்டில் ரிச்சட் ரொபர்ட் தனியார் கம்பனிக்கு 30 வருடகாலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

3. பௌதீக மற்றும் நிதிச் செயலாற்றுகை


நிகழ்ச்சித்திட்டம் அல்லது கருத்திட்டம்	செயலாற்றுகை	மொத்த எண்ணிக்கை (மில்லியன்)	
		இலக்கு (மில்லியன்)	உண்மைப் பெறுமதி (மில்லியன்)
தேயிலை – கொழுந்து	வருமானம் (ரூ.)	230.35	163.18
	செலவு (ரூ.)	315.57	236.87
	அளவு (கி.கிராம்)	3.84	2.54
இறப்பர் - பால்	வருமானம் (ரூ.)	25.58	16.28
	செலவு (ரூ.)	37.18	30.30
	அளவு (கி.கிராம்)	0.102	0.076
தென்னை	வருமானம் (ரூ.)	34.04	26.41
	செலவு (ரூ.)	23.93	19.81
	அளவு (தேங்காய்)	1.13	1.36

கோக்கோ	வருமானம் (ரூ.)	3.80	1.33
	செலவு (ரூ.)	3.05	0.33
	அளவு (கி.கிராம்)	0.0095	0.0014
மிளகு	வருமானம் (ரூ.)	5.88	2.35
	செலவு (ரூ.)	3.53	0.37
	அளவு (கி.கிராம்)	0.0088	0.004820
நானாவித வருமானம்	வருமானம் (ரூ.)	200.64	30.04
மூலதனச் செலவுகள்	செலவு (ரூ.)	185.759	25.150


3.1 2016 ஆம் ஆண்டின் பயிர்களின் விளைச்சல் - வரைபு பகுப்பாய்வு



3.2 2016 இல் வருமானத்தைச் சம்பாதித்தல் - பகுப்பாய்வு



3.3 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் பற்றிய வரைபு
– பகுப்பாய்வு



3.4 நிதி நிலைமை 1993 – 2015

(ரூ.)

வருடம்	வருடத்திற்கான செயற்பாட்டு இலாபம் / (நட்டம்)	திறைசேரி மானியத்துடனான சீராக்கம்	திரண்ட இலாபம் / (நட்டம்)
1993	(16,158,428)	-	(16,158,428)
1994	(44,076,870)	-	(60,235,298)
1995	(32,348,831)	-	(92,584,129)
1996	(43,109,305)	-	(135,693,434)
1997	(43,387,199)	-	(179,080,633)
1998	(41,795,687)	-	(220,876,320)
*1999	(5,305,734)	-	(226,182,054)
2000	(16,884,862)	-	(243,066,916)
2001	(32,661,127)	-	(275,728,043)
2002	(72,197,231)	168,072,927	(179,852,347)
2003	(83,139,468)	-	(262,991,815)
2004	(78,472,241)	129,059,000	(212,405,056)
2005	(35,075,378)	122,900,000	(124,580,434)
2006	(49,489,141)	55,000,000	(119,087,479)
2007	(39,331,272)	13,000,000	(145,466,197)
2008	29,490,317	-	(116,180,650)

2009	(62,688,625)	-	(178,869,276)
**2010	(4,965,702)	-	(148,597,533)
2011	(29,733,796)	-	(178,331,329)
2012	(35,168,337)	-	(213,499,666)
2013	(64,949,088)	-	(278,448,754)
2014	(66,227,840)	12,000,000	(336,676,594)
2015	(26,922,929)	175,000,000	(184,599,523)
Total	(736,498,917)	488,031,927	

அ) கணக்குகளுக்காக எடுக்கப்பட்ட திறைசேரி மானியங்களின் மொத்தப் பெறுமதி ரூ. 48803192/- ஆகும்.

ஆ) முன்னைய வங்கியாளராகிய செலான் வங்கி கம்பனியின் மூலம் அறவிடப்பட்ட திரண்ட வட்டியாகிய ரூ.மி. 25.9 ஐ பதிவளித்ததன் காரணமாக 1999 இல் நட்டம் குறைவடைந்தது.

இ) ஊழியர் நம்பிக்கை நிதி சபையின் மூலம் திரண்ட கடன் வட்டியின் திரண்ட கட்டணமாகிய ரூ.35.06 மில்லியன் ஆகிய திரண்டிருந்த நட்டத்தைப் பதிவளித்ததன் காரணமாக 2010 டிசம்பர் இறுதிவரையான நட்டம் குறைவடைந்தது.

4. 2016 இல் நிதி நிலைமை

4.1 2015 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை - டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவுற்ற வருடத்திற்கானது

(ரூ.)

	2016	2015
விற்பனைப் புரழ்வு	211,608,114	279,329,596
மொத்த இலாபம் / (நட்டம்)	(58,598,981)	(32,656,590)
வரிக்க முன்னரான இலாபம்/ (நட்டம்)	(53,619,210)	(26,922,929)
திறைசேரி மானியம்	75,831,000	175,000,000

4.2 நிதி நிலைமை

நடைமுறையல்லாத சொத்துக்கள்	930,347,329	897,597,079
நடைமுறைச் சொத்துக்கள்	91,838,919	102,043,243
மொத்த சொத்துக்கள்	1,024,604,354	999,640,322
நடைமுறைப் பொறுப்புக்கள்	427,911,563	469,420,205
பங்குரிமையாளர்களின் நிதியம்	351,580,922	329,369,132
பங்கின் பெறுமதி	180,000,000	180,000,000

4.3 பிரதான சுட்டிகள்

பங்கிற்கான சம்பாத்தியம் / (நட்டம்) (ரூ.)	(2.97)	(1.50)
பங்கிற்கான தேறிய சொத்துக்கள் (ரூ.)	19.53	18.29

5. பெளதீக செயலாற்றுகை - தேயிலைப் பிரிவு

5.1 2016 ஆம் ஆண்டுக்கான தோட்ட மட்டத்திலான பச்சைக் கொழுந்து விளைச்சல்

தோட்டம்	2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை			2015 ஜனவரி முதல் டிசம்பர் வரை	
	மதிப்பீட்டுப் பெறுமதி (கி.கிராம்)	உண்மைப் பெறுமதி (கி.கிராம்)	மதிப்பீட்டுப் பெறுமதிக்கும் உண்மைப் பெறுமதிக்கும் இடையிலான %	பயிர் விளைச்சல் (கி.கிராம்)	2016 மற்றும் 2015 இடையில்%
பண்டாரபொல	475,000	276,566	58%	404,335	68%
எல்கடுவ	650,000	403,230	62%	695,268	58%
ஹூனுகல	420,000	273,350	65%	341,314	80%
பிடகந்த	1,166,636	729,521	63%	1,095,869	67%
ரத்வத்த	725,000	421,183	58%	753,551	56%
செலகம	400,000	244,980	61%	354,015	69%
மொத்தம்	3,836,636	2,348,830	61%	3,644,352	64%

5.1.1 2016 ஆம் ஆண்டுக்காக வெளி பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கும் மாதிரிக்கு அமைவாக பச்சைக் கொழுந்தின் விளைச்சல்

தோட்டம்	2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை			2015 ஜனவரி முதல் டிசம்பர் வரை	
	மதிப்பீட்டுப் பெறுமதி (கி.கிராம்)	உண்மைப் பெறுமதி (கி.கிராம்)	மதிப்பீட்டுப் பெறுமதிக்கும் உண்மைப் பெறுமதிக்கும் இடையிலான%	மதிப்பீட்டுப் பெறுமதி (கி.கிராம்)	உண்மைப் பெறுமதி (கி.கிராம்)
பண்டாரபொல	12,000	4,839	40%	9,971	49%
எல்கடுவ	30,000	15,247	51%	26,150	58%
ஹூனுகல	20,000	9,437	47%	11,260	84%
பிடகந்த	177,000	68,071	38%	165,774	41%
ரத்வத்த	125,000	58,529	47%	88,205	66%
செலகம	75,000	36,512	49%	61,661	59%
மொத்தம்	439,000	192,635	44%	363,021	53%

5.1.2 2016 ஆம் ஆண்டுக்கான கம்பனியின் மொத்த தேயிலைக் கொழுந்தின் விளைச்சல்

தோட்டம்	இந்தக் கால எல்லை			கடந்த கால எல்லை	
	மதிப்பீட்டுப் பெறுமதி (கி.கிராம்)	உண்மைப் பெறுமதி (கி.கிராம்)	மதிப்பீட்டுப் பெறுமதிக்கும் உண்மைப் பெறுமதிக்கும் இடையிலான %	மதிப்பீட்டுப் பெறுமதி (கி.கிராம்)	உண்மைப் பெறுமதி (கி.கிராம்)
பண்டாரபொல	487,000	281,405	58%	414,306	68%
எல்கடுவ	680,000	418,477	62%	721,418	58%
ஹூனுகல	440,000	282,787	64%	352,574	80%
பிடகந்த	1,343,636	797,592	59%	1,261,643	63%
ரத்வத்த	850,000	479,712	56%	841,756	57%
செலகம	475,000	281,492	59%	415,676	68%
மொத்தம்	4,275,636	2,541,465	59%	4,007,373	63%

5.1.3 2016 ஆம் ஆண்டுக்கான தேயிலைத் தோட்டங்கள் ரீதியில் ஹெக்டேயர் ஒன்றிலிருந்து உற்பத்தியாகின்ற தேயிலை உற்பத்தி

தோட்டம்	பயிர் விளைச்சல் (கி.கிராம்)		ஹெக்டேயர் ஒன்றிற்கான விளைச்சல்	
	உண்மைப் பெறுமதி	உண்மைப் பெறுமதி	உண்மைப் பெறுமதி	உண்மைப் பெறுமதி
	2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை	2015 ஜனவரி முதல் டிசம்பர் வரை	2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை	2015 ஜனவரி முதல் டிசம்பர் வரை
பண்டாரபொல	276,566	404,335	645	942
எல்கடுவ	403,230	695,268	390	673
ஹூனுகல	273,350	341,314	650	812
பிடகந்த	729,521	1,095,869	876	1,190
ரத்வத்த	421,183	753,551	546	979
செலகம	244,980	354,015	699	1,011
மொத்தம்	2,348,830	3,644,352	613	928

5.2 பௌதீக செயலாற்றுகை ஏனைய பயிர்கள்

5.2.1 இறப்பர் (இறப்பர் பால்) பிரிவு

தோட்டம்	2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை			2015 ஜனவரி முதல் டிசம்பர் வரை	
	மதிப்பீட்டுப் பெறுமதி (கி.கிராம்)	உண்மைப் பெறுமதி (கி.கிராம்)	மதிப்பீட்டுப் பெறுமதிக்கும் உண்மைப் பெறுமதிக்கும் இடையிலான %	பயிர் விளைச்சல் (கி.கிராம்)	2016 மற்றும் 2015 இடையில் %
ஹபுகஸ்பிடிய	30,000	24,127	80%	28,098	86%
மில்லவான	5,300	9,039	171%	8,546	106%
நாலந்த	67,000	42,859	64%	45,443	94%
மொத்தம்	102,300	76,025	74%	82,087	93%

5.2.2 தென்னை பிரிவு

தோட்டம்	2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை			2015 ஜனவரி முதல் டிசம்பர் வரை	
	மதிப்பீட்டுப் பெறுமதி (காய்)	உண்மைப் பெறுமதி (காய்)	மதிப்பீட்டுப் பெறுமதிக்கும் உண்மைப் பெறுமதிக்கும் இடையிலான %	மதிப்பீட்டுப் பெறுமதி (காய்)	உண்மைப் பெறுமதி (காய்)
ஹபுகஸ்பிடிய	12,000	11,641	97%	3,116	374%
மில்லவான	1,140,000	1,297,334	114%	915,215	142%
நாலந்த	72,500	50,583	70%	51,317	99%
மொத்தம்	1,224,500	1,359,558	111%	969,648	140%

வரையறுக்கப்பட்ட குருநாகல் பெருந்தோட்டக் கம்பனி

1. அறிமுகம்

குருநாகல் பெருந்தோட்டக் கம்பனி 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்ட அதேவேளையில், 1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க அரசு கூட்டுத்தாபனம் அல்லது அரசுக்கு சொந்தமான வியாபார நிறுவனம் பொது நிறுவனமாக அபிவிருத்தி செய்யும் சட்ட ஏற்பாடுகளின் கீழ் 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையினால் நிர்வகிக்கப்பட்ட காணிகளை ஒருங்கிணைப்பு செய்து முழுமையான அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பனி ஒன்றாக இந்தக் கம்பனி தாபிக்கப்பட்டது. 1992.06.18 ஆம் திகதி முதல் 2004.12.31 ஆம் திகதி வரை குருநாகல் பெருந்தோட்டக் கம்பனி தனியார் முகாமைத்துவ பிரதிநிதிகளினால் நிர்வகிக்கப்பட்டது.

சுமார் 13 வருட காலமாக தனியார் முகாமைத்துவ பிரதிநிதியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பலவீனமான முகாமைத்துவப் பயன்பாட்டின் காரணமாக 2005 ஜனவரி 1 ஆம் திகதி முதல் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் விடயப் பரப்பின் கீழ் கம்பனியின் முகாமைத்துவம் அப்போது காணப்பட்ட அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டது. குருநாகல் பெருந்தோட்டக் கம்பனி அமைச்சுக்கள் பலவற்றின் கீழ் தொழிற்பட்டுள்ள அதேவேளையில், 2015 செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் அரசாங்கத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் விடயப் பரப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரதானமாக தெங்கு மற்றும் இறப்பர் உற்பத்தி செய்யப்படுகின்ற கம்பனியொன்றாக குருநாகல் பெருந்தோட்டக் கம்பனி, தொடந்தும் தொழிற்படுவதோடு மட்டுமன்றி அதன் முகாமைத்துவ தொழிற்பாடுகள் யாவும் அரசுக்கு கையளிக்கப்பட்டதோடு இலாபத்தையும் பெற்றுள்ளது. மேலும், தொடர்ச்சியாக 03 ஆவது முறையும் தேசிய மட்டத்தில் தங்க விருதை பெற்றுக்கொண்டமை, தொடர்ச்சியாக 04 ஆவது முறையாக பாரியளவிலான உற்பத்தி (பெருந்தோட்டம்) தங்க விருதை பெற்றுக் கொண்டமை மற்றும் 2015 ஆம் ஆண்டில் இலங்கை தேசிய வர்த்தக சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேசிய வியாபார வெற்றியாளர் விருது 2015 ஆம் ஆண்டில் பெருந்தோட்ட மற்றும் விவசாய வியாபாரத்திற்கான வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்டமை ஆகியவற்றின் மூலம் நாட்டின் விவசாய வியாபாரத் துறை வரலாற்றில் புதிய அத்தியாயமொன்றை ஏற்படுத்தி வியாபார முகாமைத்துவத்தினுள் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கொண்டதாக அரசாங்க தொழில் முயற்சியாளர்களுக்கும் தனியார் தொழில் முயற்சியாளர்களுடன் போட்டியிட முடியும் என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.

தெங்கு, இறப்பர் மற்றும் வர்த்தகப் பயிர் தொடர்பில் பெருந்தோட்ட முகாமைத்துவம் மற்றும் விவசாய வியாபார விடயத் துறையின் கீழ் குருநாகல் பெருந்தோட்டக் கம்பனியினால் 2015 ஆம் ஆண்டில் இலங்கை தர நிறுவனத்தின் SLS,ISO 9001:2008 சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

2. கம்பனியின் மனித மூலதனம்

ஊழியர்களின் எண்ணிக்கை			
	தலைமை அலுவலகம்	தோட்டம்	மொத்தம்
நிறைவேற்று உத்தியோகத்தர்கள்	10	22	32
எழுதுநர் மற்றும் அதற்குச் சமமான தரம்,	28	116	144
சிறுஊழியர்கள் மற்றும் அதற்குச் சமமான தரம்,	19	35	54
காவலாளர்கள் மற்றும் நாளாந்த சம்பளம் பெறும் ஊழியர்கள்	0	938	938
மொத்தம்	57	1,111	1,168

3. காணி விரிவாக்கல்.

குருநாகல், கம்பஹா, அநுராதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள எட்டு (08) தோட்டங்கள் குருநாகல் பெருந்தோட்ட கம்பனிக்கு உரியதாகும். 1992 ஆம் ஆண்டில் 6,555.03 ஹெக்டேயர் காணி கம்பனிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளையில், நியதிச் சட்ட ஒழுங்குமுறை, அரசாங்க/ மக்கள் மற்றும் ஏனைய விடயங்களுக்காக 1438.88 ஹெக்டேயர் (22%) ஏனையவர்களுக்கு உரிமை மாற்றப்பட்டதன் காரணமாக தற்போது கம்பனிக்குச் சொந்தமாக இருப்பது 5,116.15 ஹெக்டேயர் காணிகள் மாத்திரமே ஆகும். கம்பனியின் காணி விரிவாக்கல் பின்வருமாறு:

தோட்டம்	தெங்கு (ஹெக்டேயர்)	இறப்பர் (ஹெக்டேயர்)	ஏனைய பயிர்கள் (ஹெக்டேயர்)	பயிர் செய்யப்படாத (ஹெக்டேயர்)	மொத்த அளவு (ஹெக்டேயர்)
அத்னகல்ல	442.10	118.99	44.70	97.40	703.19
தம்பதெனிய	398.14	-	11.05	52.99	462.18
தொடங்கஸ்ஸந்த	445.92	26.09	54.10	272.72	798.83
ஹிரியாய	766.70	-	78.30	135.21	980.21
கட்டுகம்பொல	606.92	-	0.20	12.01	619.13
குருநாகல்	525.93	12.80	-	17.07	555.80
மஹயாய	354.47	72.74	7.85	11.20	446.26
நாரம்மல	457.31	3.79	28.70	60.75	550.55
மொத்தம்	3,997.49	234.41	224.90	659.35	5,116.15
%	78.13	4.58	4.40	12.89	

4. பயிர் பல்வகைப்படுத்தல்

காணிகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக 2006 ஆம் ஆண்டு முதல் தோட்டப்பயிர்கள் மற்றும் சில்லறைப் பயிர்களினூடாக மேலதிக பயிர்ச் செய்கை செய்யப்பட்டுள்ளது.

இனம்	தாவரங்களின் எண்ணிக்கை	அளவு (ஹெக்டேயர்)	இனம்	தாவரங்களின் எண்ணிக்கை	அளவு (ஹெக்டேயர்)
பாக்கு	7,420	10.01	எலுமிச்சை	1,100	2.23
யானைக் கொய்யா	415	5.60	மா	2,823	38.10
மரமுந்திரிகை	17,009	229.54	மெங்கூஸ்	50	0.68
கருவா	207,944	82.21	மரவள்ளி	29,200	3.94
கொக்கோ	9,568	19.37	காதிக்காய்	250	1.60
கோப்பி	1,180	1.59	பப்பாசி	400	0.81
ட்கன்புருட்	1,073	2.89	மிளகு	31,778	36.76
முருங்கை	782	1.58	அன்னாசி	24,000	2.78
தூரியன்	3,035	40.96	ரம்புட்டன்	4,031	54.40
கொய்யா	947	2.55	சீத்தாப்பழம்	250	1.00
பலா	3,789	51.13			
மொத்த அளவு					1,456.66

5. நிதிச் செயலாற்றுகை முன்னேற்றம்

5.1 வருமானம் மற்றும் ஏனைய செயற்பாட்டு வருமானங்கள்

2016 ஆம் ஆண்டிற்காக கம்பனியின் வருமானம் ரூ. 472 மில்லியன் (2015 - ரூ. 492 மில்லியன்) ஆகக் காணப்பட்ட அதேவேளையில், வருடத்தில் ஏனைய விளைச்சல்கள் மூலமான வருமானம் ரூ. 97 மில்லியன் (2015 - ரூ. 122 மில்லியன்) ஆகும். தெங்கு வருமானம் ரூ. 29 மில்லியன்களினாலும் இறப்பர் வருமானம் ரூ. 0.7 மில்லியன்களினாலும் வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளையில், ஏனைய வருமானம் ரூ. 9 மில்லியன்களினால் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது தெங்கு உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், இந்த வருடத்தில் தேறிய விற்பனை விகிதாசாரம் கடந்த வருடத்திலும் பார்க்க வீழ்ச்சியடைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் தேங்காய் ஒன்றிற்கான சாதாரண தேறிய விற்பனை விகிதாசாரம் ரூ. 24.71 ஆகக் காணப்பட்ட அதேவேளையில், 2015 ஆம் ஆண்டில் ரூ. 31.21 ஆகக் காணப்பட்டது.

மொத்த வருமானத்தில் 72% (2011 – 2015 விகிதாசாரம்) வழங்குகின்ற தெங்கு கம்பனியின் பிரதான வருமான மார்க்கமாகும். இறப்பர் (10% - 2011 – 2015 விகிதாசாரம்.) இடைநிலைப் பயிர் தென்னந் தண்டு உட்பட மரம் மற்றும் சிறிய வருமான மூலங்கள் (18% - 2011 – 2015 விகிதம்) ஏனைய வருமான மூலங்களாகும்.

5.1.1 தெங்கு

2016 ஆம் ஆண்டில் குருநாகல் பெருந்தோட்டக் கம்பனியின் தேங்காய் உற்பத்தி 16.6 மில்லியனைத் தாண்டிய அதேவேளையில், கடந்த வருடத்தில் 14.07 மில்லியனாகக் காணப்பட்ட தெங்கு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது அது 18% வளர்ச்சியாகும். மேம்படுத்தப்பட்ட விவசாய முறைமைகள் மற்றும் முகாமைத்துவ முறைமைகள் என்பன உற்பத்தியின் வளர்ச்சிக்குப் காரணமாக அமைந்துள்ளன.

5.1.2 இறப்பர்

கடந்த ஐந்து வருடக் காலப்பகுதியில் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்திருந்த இறப்பர் உற்பத்தி 2016 ஆம் ஆண்டில் 2% ஆல் வளர்ச்சியடைந்துள்ளது.

5.1.3 ஏனைய பயிர்கள்.

மொத்த வருமானத்தில் சுமார் 6% ஏனைய பயிர்களின் மூலம் வழங்கப்படுகின்றன. 22,943 கிலோ கிராம் ஆகிய இதுவரையில் அதிக மரமுந்திரிகை உற்பத்தி 2016 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளையில், அது பெறுமதியில் ரூபா 6,122,982.00 ஆகும். அதேபோன்று இதுவரை பதிவாகிய அதிகூடிய இறம்புட்டான் உற்பத்தி இந்த வருடத்தில் கிடைத்துள்ள அதேவேளையில், 1,995,312 இறம்புட்டான் அளவின் பெறுமதி ரூபா 6,151,698.00 ஆகும்.

நுகர்வு உயிர் சொத்துக்களில் (மரவகைகள்) சாதாரண பெறுமதியை மதிப்பிட்டதன் மூலம் ஏற்பட்ட நன்மைகள் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது ரூபா 24 மில்லியன் வீழ்ச்சியை எடுத்துக்காட்டியுள்ள அதேவேளையில், உயிர் சொத்துக்களை மதிப்பிடும் போது ஏனைய செயற்பாட்டு வருமானங்கள் வீழ்ச்சியடைகின்றமை அந்த வீழ்ச்சியைப் பிரதிபலிக்கின்றது.

6. வரிக்கு முன்னரான இலாபம் மற்றும் வருடத்திற்கான இலாபம்.

இந்த வருடத்திற்கான இலாபம் 18% ஆல் குறைவடையும் போது வரிக்கு முன்னரான இலாபம் 15% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. இலாபம் வீழ்ச்சியடைவதற்கு கம்பனியின் வருமானம் மற்றும் ஏனைய வருமானங்களின் வீழ்ச்சியும் தாக்கம் செலுத்தியுள்ளது. நிர்வாக மற்றும் பொது செலவுகள் ரூபா 13.3 மில்லியன் குறிப்பிடத்தக்க பெறுமதியில் வீழ்ச்சியடைந்துள்ளது.

வட்டி வருமானம் ரூபா 12.3 மில்லியன்களினால் அதிகரித்தமை மற்றும் நிதிச் செலவுகள் ரூபா 01 மில்லியனால் வீழ்ச்சியடந்தமை ஆகியவற்றின் காரணமாக தேறிய நிதி வருமானம் ரூபா 13.4 மில்லியன்களினால் அதிகரித்துள்ளது.

7. நிதி நிலைமை.

சொத்துக் கைக்கொள்ளலுக்காக ரூபா 100 மில்லியனுக்கும் கூடுதலான தொகை முதலீடு செய்யப்பட்ட அதேவேளையில், பிரதானமாக விளைவை தரக் கூடிய உயிர் சொத்துக்கள் (புதிய பயிர்களை ஏற்படுத்துதல் மற்றும் பயிர்களைப் பராமரித்தல்) சொத்துச் செலவு மற்றும் உபகரணங்களுக்காக நிதி முதலீடு செய்யப்பட்டது. 2016 ஆம் ஆண்டின் இறுதியில் கம்பனியில் காணப்பட்ட நடைமுறை சொத்துக்கள் ரூபா 655 மில்லியன்களாகக் காணப்பட்ட அதேவேளையில், அதில் ரூபா 450 மில்லியன் குறுகிய கால முதலீட்டுகளின் மூலம் பெறப்பட்டவையாகும். 2015 ஆம் ஆண்டில் கம்பனியில் காணப்பட்ட நடைமுறை சொத்துக்கள் ரூபா 586 மில்லியன்களாக காணப்பட்ட அதேவேளையில், அதில் ரூபா 415 மில்லியன் குறுகிய கால முதலீடுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. கம்பனியின் நடைமுறை பொறுப்புக்கள் ரூபா சுமார் 06 மில்லியன்களினால் அதிகரித்துள்ளது. கம்பனியின் பங்குகள் ரூ. 136 மில்லியன்களினால் அதிகரித்துள்ளது. 2015 ஆம் நிதியாண்டிற்காக ரூபா 35 மில்லியன் பங்கு இலாபம் இன்னும் செலுத்தப்பட வேண்டியுள்ளதுடன், அப் பெறுமதி உள்ளடங்கலாக பொது திறைசேரிக்கு இன்றுவரை செலுத்தப்பட்டுள்ள முழுத் தொகை ரூபா 310 மில்லியனுமாகும்.

வரையறுக்கப்பட்ட சிலாபம் பெருந்தோட்டக் கம்பனி

1. அறிமுகம்

சிலாபம் பெருந்தோட்டக் கம்பனி 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதிய 719/15 ஆம் இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் பிரகாரம் 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின்கீழ் அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பனியொன்றாகத் தாபிக்கப்பட்டுள்ளது. இந்தக் கம்பனி 1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க அரசாங்க கூட்டுத்தாபனம் அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சியை அரசாங்க கம்பனியாக மாற்றும் சட்டத்தின் மூலம் தனியார் கம்பனியொன்றாக மாற்றப்பட்டது. பின்னர் அந்தக் கம்பனி 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் பீப் 703 இன் கீழ் மீண்டும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் புத்தளம் மாவட்டத்திலுள்ள சகல பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் சொந்தமான சொத்துக்கள் உதாரணமாக மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான சகல தோட்டங்களும், சிலப பெருந்தோட்டக் கம்பனிக்கு உரிமை மாற்றப்பட்டது. அதன்பின்னர் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் சிலாப பெருந்தோட்டக் கம்பனி என்பன 53 வருடகாலத்திற்கு குத்தகை உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டன.

2. நிதி செயலாற்றுகை – 2016


	2016	2015
	ரூ.	ரூ.
வருமானம்	383,089,914	399,365,998
விற்பனை செலவு	-237,016,830	-250,617,694
மொத்த இலாபம்	146,073,084	148,748,305
ஏனைய செயற்பாட்டு வருமானங்கள்	61,162,648	78,274,685
நிர்வாக செலவு	-102,587,457	-106,517,139
ஏனைய செயற்பாட்டு செலவுகள்	-6,058,872	-13,492,529
ஏனைய செயற்பாடுகள் மூலம் பெற்ற இலாபம்	98,589,402	107,013,322
நிதி வருமானம்	12,470,842	9,803,760
நிதி செலவு	-32,073,496	-31,034,573
நிதி சொத்துக்கள் மீதான நட்டம்		
வரிக்கு முன்னரான இலாபம்	78,986,748	85,782,509
வரி (வரி ஒதுக்கீடு)	-12,481,372	-9,610,612
ஆண்டுக்கான இலாபம்	66,505,377	76,171,897
ஏனைய விரிந்த வருமானங்கள்	1,091,543	2,761,980
ஆண்டுக்கான மொத்த விரிந்த வருமானங்கள், நிகர மவரி	67,596,920	78,933,877
பங்குக்கான வருவாய்	3.33	3.81

3. 2016 வரவு செலவுத்திட்டத்திற்கமைவாக களச் செயற்பாடுகளின் செயலாற்றுகை

செயற்பாடுகள்		அலகு	பௌதீக முன்னேற்றம்		வருடாந்த மதிப்பீட்டின் பிரகாரம் முடிவுருத்தப்பட்ட %
			2016/12/31 ஆம் திகதி வரையான உண்மைப் பெறுமதி	வருடாந்த மதிப்பீடு	
களைகளைக் கட்டுப்படுத்தல்	கைகளால் (மூன்றுமுறை)	ஹெக்டேயர்	3,283.62	3,609.97	91%
	இரசாயனப் பொருள் பயன்பாடு (இரண்டு முறை)	ஹெக்டேயர்	1.28	35.00	4%
	இயந்திரம்	ஹெக்டேயர்	1,592.06	2,184.52	73%
		ஹெக்டேயர்			
நிலத்தைப் பண்படுத்தல்		ஹெக்டேயர்	399.86	502.61	80%
பசளையிடுதல்	நைட்ரஜன், பொட்டாசியம், பொஸ்பரசு	மரம்	92,303	300,867	31%
	டொலமைட்	மரம்	297,222	312,113	95%
	Y.P.M.பசளை (இரண்டு முறை)	மரம்	3,179	8,804	36%
	சேதனப் பசளை (இரண்டு முறை)	மரம்	7,361	7,106	104%
தேங்காய் மட்டைகளை புதைத்தல்		குழிகள்	9,290	14,700	63%
மீள்நடுகை / குறைநிரப்புதல்		கன்றுகள்	1,232	2,634	47%
காண் வெட்டுதல்	புதிய	மீற்றர்	4,810	10,000	48%
	மண்ணை அகற்றுதல்	மீற்றர்	4,131	13,000	32%
வேலி அடைத்தல்	புதிய	மீற்றர்	10,716	18,640	57%
	பழுதுபார்த்தல்	மீற்றர்	39,526	41,300	96%
	தீ பாதுகாப்பு ஏற்பாடுகள்	மீற்றர்	25,540	23,500	109%
காப்பு	தென்னை ஓலை (இரண்டு முறை)		477,785	455,547	105%
	தேங்காய் மட்டை		1,690		

3.1 பயிர் விளைச்சல் (தேங்காய்)


2016		2015	
2016.12.31 ஆம் திகதியில்	வருடாந்த மதிப்பீடு	கடந்த வருடத்தில் அந்தத் திகதியில் பயிர் விளைச்சல் பறிக்கப்பட்ட தேங்காய்களின் எண்ணிக்கை	வருடாந்த மதிப்பீடு
16,522,290	14,734,000	12,517,083	16,105,000



4. ஏனைய செயற்பாடுகள்

4.1 புதிய/இடைநடுகை தாவர விளைச்சல் (ஹெக்டேயர்)

தோட்டப் பிரதேசம்	புதிய/ இடைநடுகை தாவர விளைச்சல் (ஹெக்டேயர்)
பளுகஸ்வெவ	175.00
சிலாபம் பிரதேசம்	116.37
திவுலபிட்டிய பிரதேசம்	114.00
தம்பபன்னி பிரதேசம்	132.31
பிங்கிரிய பிரதேசம்	365.99
மாதம்பை பிரதேசம்	116.70
மொத்தப் பிரதேசங்களின் எண்ணிக்கை	1020.37



4.2 சிலாபம் பெருந்தோட்டக்கம்பனி இடைநடுகை பயிர் மற்றும் புதிய பயிர்கள்

ஆண்டு	புதிய/ இடைநடுகை பயிர் பரம்பல் (ஹெக்டேயர்)	கன்றுகளின் எண்ணிக்கை
2005	54.35	8,592
2006	44.50	7,791
2007	0	0
2008	33.94	5,354
2009	101.10	14,039
2010	107.93	14,668
2011	128.17	17,245
2012	266.84	31,220
2013	173.76	20,915
2014	146.56	15,573
2015	40.00	5,622
2016	46.00	1,759
மொத்த எண்ணிக்கை	1143.15	142,778

5. கருத்திட்டம்

5.1 கைகளால் இனவிருத்தி செய்யும் கருத்திட்டம்

கைகளால் இனவிருத்தி செய்யப்பட்ட தென்னம் விதை பண்ணைகள் 2011 ஆம் ஆண்டில் பளுகஸ்வெவ தோட்டத்தில் தாபிக்கப்பட்டது. இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட தென்னம் கன்றுகள் இடைநடுகையாகப் பயிரிடப்பட்டுள்ள அதேவேளையில் அவை உயர் விளைச்சலைப் பெற்றுத்தரும் பண்புகளை எடுத்துக்காட்டி பலமாக நன்கு விருத்தியடைகின்றது.



ஆண்டு	சென்றமன்	பறிக்கப்பட்ட விதை தேங்காய் விளைச்சல்	நாற்றுமேடையில் நடப்பட்டுள்ள
	வகையைச் சேர்ந்த பூக்கள்	தேங்காய்களின் எண்ணிக்கை	தேங்காய்களின் எண்ணிக்கை
2014	1,976	17,452	17,112
2015	1,956	13,446	13,446
2016	1,816	11,273	10,017

5.2 கினியம் தோட்டப் பிரதேசத்தில் அமைந்துள்ள தனி விதைத் தோட்டம் (தென்னை ஆராய்ச்சி நிறுவனம் (CRI) மற்றும் சிலாபம் பெருந்தோட்டக் கம்பனி (CPL) இடையிலான ஒருங்கிணைந்த கருத்திட்டமாகும்)

தென்னை ஆராய்ச்சி நிறுவனம், சிலாபம் பெருந்தோட்டக் கம்பனி இடையிலான ஒருங்கிணைந்த கருத்திட்டமாக “கப்ருவன்” விதைத் தேங்காய்/ தென்னங்கன்று தயாரிப்புக்காக இந்தக் கருத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. வலுவாக நன்கு வளர்கின்ற தென்னம் கன்றுகளின் மூலம் அந்தக் கருத்திட்டத்தின் வெற்றி எடுத்துக்காட்டப்படுகின்றது.



2.5 வருடங்களுக்குள் பூ மலர்ந்துள்ள இரண்டு தென்னம் கன்றுகள்

5.3 எருமை மாடுகள் கருத்திட்டம்

பளுகஸ்வெவ தோட்டப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

எருமை மாடுகளின் எண்ணிக்கை 330

கரவை பசுக்களின் எண்ணிக்கை 45

மொத்த பாலின் அளவும் தயிர் மற்றும் யோக்கட் ஆக மாற்றப்படுகின்றன. நெதர்லாந்து உத்தியோகத்தர்களின் ஆலோசனைகளின்படி பட்டிகளினதும் பாலினதும் தரத்தினை மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பால் கரக்கும் இயந்திரத்தைக் கொண்ட பால் கரக்கும் இடமும் எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளன.

5.4 செம்மரி ஆடுகள் கருத்திட்டம்

பிங்கிரிய தோட்டப் பிரதேசம் - கினியம் வத்த

செம்மரி ஆடுகளின் எண்ணிக்கை - 487

செம்மரி ஆட்டுப்பிழுக்கை இடைநடுகை மற்றும் ட்ரெகன் ப்ரூட் பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.



5.5 மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கை

தம்பபன்னி தோட்டப் பிரதேசம் - ஹெக்டேயர் 687.59 - மரம் 48116 (தனிப் பயிர்ச்செய்கை)

தம்பபன்னி தோட்டப் பிரதேசம் - ஹெக்டேயர் 2.65 - மரம் 3239 (கலப்புப் பயிர்ச்செய்கை)

பிங்கிரிய தோட்டப் பிரதேசம் - ஹெக்டேயர் 38.20 - மரம் 3748

சிலாபம் தோட்டப் பிரதேசம் - ஹெக்டேயர் 45.12 - மரம் 1833

5.6 ரம்புட்டான் பயிர்ச்செய்கை

திவுலப்பிட்டிய தோட்டப் பிரதேசத்தில் கோப்பிவத்த தோட்டத்தில் அமைந்துள்ளது. 1996 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் தாபிக்கப்பட்டுள்ளது. மொத்த மரங்களின் எண்ணிக்கை 590 ஆகும்.

5.7 மிளகு பயிர்ச்செய்கை

திவுலப்பிட்டிய தோட்டப்பிரதேசத்தில் வீர நிஸ்ஸங்கமுல்ல தோட்டத்தில் அமைந்துள்ளது. 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் தாபிக்கப்பட்டுள்ளது. மிளகு கொடிகளின் எண்ணிக்கை 1973 ஆகும்.

5.8 கருவா பயிர்ச்செய்கை

திவுலப்பிட்டிய தோட்டப் பிரதேசத்தில் தொம்பவின்ன மற்றும் சரஸ்வதி தோட்டங்களில் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டுள்ளது. மரங்களின் எண்ணிக்கை 24,365 ஆகும்.

பிங்கிரிய பிரதேசத்தின் கொலமுனுஓயா மற்றும் சியம்பலாண்டுவ தோட்டங்களில் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டுள்ளது. 01 ஏக்கர் - மரங்களின் எண்ணிக்கை 3600 ஆகும்.

5.9 ட்ரெகன் ப்ரூட் பயிர்ச்செய்கை

2008 ஆம் ஆண்டில் பிங்கிரிய பிரதேசத்தில் பயிர்செய்யப்பட்ட பயிர்ச்செய்கையின் மூலம் கருத்திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்ட மொத்தச் செலவுகளையும் தாண்டி நிரந்தர வருமானமொன்றையும், இலாபமொன்றையும் எடுத்துக்காட்டியுள்ள படியினால் இந்தக் கருத்திட்டம் கீழே காட்டப்பட்டுள்ளவாறு ஏனைய தோட்டங்களுக்காகவும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தோட்டப் பிரதேசம்	பயிரிடப்பட்ட வருடம்	மரங்களின் எண்ணிக்கை	விளைச்சல் ஏற்பட்டுள்ள மரங்களின் எண்ணிக்கை
பளுகஸ்வெவ	2011	50	50
பிங்கிரிய	2008/2012	2700	450
திவுலப்பிட்டிய	2011/2012	946	946
மாதம்பே	2011 /2012	550	50



6. விசேட வெற்றிகள்

கொடுப்பனவுக்காக வசதிகளைச் செய்வதனூடாக நிறுவனத்தின் பொறுப்புக்களை நிறைவேற்றுவதன் மூலம் நிறுவனத்தின் ஊழியர்களின் நலன்களை உச்ச அளவில் பாதுகாப்பதற்கு வழங்கிய அர்ப்பணிப்பு மற்றும் கவனத்தை அடையாளம் கண்டு சிலபாம் பெருந்தோட்டக் கம்பனியின் திவுலப்பிட்டிய தோட்டப்பிரதேசத்தில் கட்டுகெந்த 03 ஆம் இலக்க தோட்டத்திற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் ஊழியர் நம்பிக்கை நிதிய சபையின் மூலம் பாராட்டு விருத்தினை வழங்கியுள்ள அவர்களுக்கு ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மூலம் வழங்கப்பட்ட நன்மைகள் பலவற்றைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.



7. 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட விசேட கருத்திட்டங்கள்

6.1 மழைநீரைச் சேகரிக்கும் கருத்திட்டம்

அபாய முகாமெத்துவத்திற்காக முன்னுரிமையை வழங்குகின்ற மழைநீரைச் சேகரிக்கும் கருத்திட்டத்தின்மூலம் மண்ணின் ஈரத்தன்மை அதிகரிக்கப்படுகின்றது. இதற்காக 06 தோட்டப் பிரதேசங்களில் உள்ள குளங்களை அபிவிருத்தி செய்து சகதிகளை அகற்றப்பட்டுள்ளன.



வரையறுக்கப்பட்ட கல்லோயா பெருந்தோட்ட (தனியார்) கம்பனி

வரையறுக்கப்பட்ட கல்லோயா பெருந்தோட்ட (தனியார்) கம்பனியின் நிதியாண்டு ஏப்ரல் 1 இலிருந்து அடுத்த வருடத்தின் மார்ச் 31வரையான காலப் பகுதியாகும். 31மார்ச் 2017 முடிவடைந்த ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கை பின்வருமாறு

1. அறிமுகம்

கல்லோயா பெருந்தோட்டக் கம்பனி 2007 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் மற்றும் தனியார் கம்பனிகள் பலவற்றின் ஒன்றிணைப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. அதில் 51% பெரும்பங்கு இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமாக இருக்கின்ற அதேவேளையில், எஞ்சிய 49%ப்ரவுன் அன்ட் கம்பனி, லங்காஓரிக்ஸ் லீசிங் கம்பனி ஆகிய இரண்டு நிறுவனங்களினதும் உரித்தூரிமையின் கீழ் இது தொழிற்படுகின்றது. எவ்வாறாயினும், நிறுவனத்தின் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது 2009 ஆகஸ்ட் 29 ஆம் திகதியன்று உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடப்பட்டதன் பின்னரேயாகும்.

கல்லோயா பெருந்தோட்டக் கம்பனியாகிய எம்மால் இந்த நிறுவனத்தைப் பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் 13 வருடங்களுக்கும் கூடுதலானகாலம் செயற்படாத நிலையில் காணப்பட்ட அதேவேளையில் இந்தக் காலப் பகுதியினுள் எந்தவொரு கரும்புப் பயிர்ச்செய்கையும் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை. அதேவேளையில் இந்த நிலப்பரப்பில் பிரதான பயிர்ச் செய்கையாகக் காணப்பட்டது நெற்பயிர்ச் செய்கையே ஆகும்.

பெரும் முயற்சி மற்றும் காணப்பட்ட பல வளங்கள் ஆகியவற்றை அர்ப்பணித்து 13 வருடங்கள் செயற்படாத நிலையில் காணப்பட்ட சீனிக் கைத்தொழில் நிறுவனத்தை பழுதுபார்த்து பல்வேறு தடைகளுக்கு மத்தியில் கரும்பை அரைக்கும் நடவடிக்கையை 2012இல் ஆரம்பித்து எம்மால் சீனி உற்பத்தி செய்யப்பட்டது. நிறுவனத்தின் பழுதுபார்த்தல் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி ஏற்பாடுகள், இலங்கையின் 2 முன்னண தனியார் நிறுவனங்களான ப்ரவுன் என்ட் கம்பனி மற்றும் லங்காஓரிக்ஸ் லீசிங் கம்பனி மற்றும் சில வங்கிகள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டது.

நிறுவனத்தில் காணப்படுகின்ற மது வடிமனை மேம்படுத்துதல் நிறுவனத்தின் ஒரு கருத்திட்டமாகும். அதன் பிரகாரம் நாளொன்றுக்கு 21.5 கிலோலீற்றர் புதிய மது வடிமனை நிர்மாணிப்புப் பணிகள் 2017 ஜனவரி 30ம் திகதி முடிவடைந்துள்ளன. உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதிப் பத்திரத்தினை பெறுவதற்கு கம்பனி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது..

இந்த வேலை நடவடிக்கைகளுக்காக 2017.03.31 ஆம் திகதியில் கல்லோயா பெருந்தோட்டக் கம்பனி முதலீடு செய்துள்ள பெறுமதி அண்ணளவாக ரூ.பி.7 ஆகும்.

2. நிதி அறிக்கையின் படி 2016/ 2017 ஆண்டிற்கான நிதிச் செயலாற்றுகை

விபரம்	ரூபா
விற்பனை	1,007,844,863.00
நிகர இலாபம்/நட்டம்	(191,726,419.00)
வரிக்குமுன்னரான இலாபம்/நட்டம்	(939,336,450.00)

3. தற்போதைய நிலை

3.1 பயிர்ச்செய்கைப் பரம்பல்

4400 விவசாயக் குடும்பங்களின் கீழ் நீர்ப்பாசன வசதிகளைக் கொண்டதாக விநியோகிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு சுமார் 5200 ஹெக்டேயர்கள் ஆகும். அது வரிப்பத்தான்சேனை, கல்மடுவ, தீகவாபிய, ஹிங்குராண மற்றும் நீத்த என்ற வகையில் 05 பிரதான வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 166 ஹெக்டேயர்களைக் கொண்ட கேந்திர தோட்டப் பிரிவு மற்றும் நீர்வழங்கல் திட்டத்தின் மூலம் இந்த 5200 ஹெக்டேயர் நிலப்பரப்பிலும் கரும்பு பயிர்ச்செய்யக்கூடிய அளவாகிய 4850 ஹெக்டேயர் நிலப்பரப்பில் கரும்பு பயிர்ச்செய்கைக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தோட்டங்கள் யாவும் நீர்வழங்கல் வசதிகளின்கீழ் பயிர் செய்யப்படுகின்றன.

பயிர்ச்செய்கை வலயம்	பயிர் செய்யக் கூடிய பிரதேசம் (ஹெக்டேயர்)	காணித் துண்டுகளின் எண்ணிக்கை
வரிப்பத்தான்சேனை	1,067	947
கல்மடுவ	1,233	926
தீகவாபி	1,034	870
ஹிங்குராண	764	697
நீத்த	1,104	1,001
மொத்தம்	5,202	4,444

3.2 விதைக் கரும்பு நாற்று மேடை

கல்லோயா பெருந்தோட்ட தனியார் கம்பனியின் விவசாய விஞ்ஞான திணைக்களத்தின் மூலம் 2010 ஆம் ஆண்டிலிருந்து விதைக் கரும்பு உற்பத்தி மற்றும் பல்வேறு பிரிவுகளுடன் தொடர்பு கொண்டு கரும்புப் பயிர்ச்செய்கை சம்பந்தமான பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்தப் பிரிவின் மூலம் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் 134 இற்கும் கூடுதலான கரும்பு இனங்களும் மரபணு மாற்றத்தையேற்படுத்தி எதிர்காலத்தில் பயிர்ச்செய்யக் கூடியதாக மேம்படுத்தப்பட்டுவருகின்றன. விவசாய விஞ்ஞானத் திணைக்களத்திடம் சுமார் 159.25 ஹெக்டேயர் நிலம் காணப்படுகின்றது.

3.3 தொழிற்சாலை

தொழிற்சாலை சூழல், செயலகம், களஞ்சியம் தொழிற்சாலை பாரம்தூக்கி பொறித்தொகுதி வேலைத்தளம் மற்றும் கரும்புப் பாணிதாங்கி போன்ற கட்டடங்களை உள்ளடக்கியுள்ளது. தொழிற்சாலையில் அன்றாடம் கரும்பு அரைக்கும் கொள்ளளவு 2000 மெட்ரிக் டொன்களாகும்.

3.4 சீனித் தொழிற்சாலை

கரும்பு அரைக்கும் கொள்ளளவு -2,000 (நாளொன்றுக்கு அரைக்கும் டொன் அளவு) மின்னூற்பத்தி- 2 மெகாவோட் (எதிர் காலத்தில் 10 மெகாவோட் வரை அதிகரிக்கும்) பொயிலர் கொள்ளளவு- 70 மெ.டொ/மணி (15 bar 270°C) வேலைத்தளத்தினுள் கூர்மையாக்கல், துளையிடுதல் போன்ற இயந்திரங்களும் உள்ளடக்கியுள்ளன.

4. இதுவரையான செயற்பாடுகள்

நிதியாண்டு ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து அடுத்த வருடத்தின் மார்ச் 31ஆம் திகதி வரையாகும்.

செயற்பாடுகள்	2010/11	2011/12	2012/13	2013/14	2014/15	2015/16	2016/17
புதிய பயிர்ச்செய்கை (ஹெக்ட.)	153.1	565.2	1,380.30	1,562.35	563.74	387.37	220.1
மீள் நடுகை பயிர்ச்செய்கை (ஹெக்ட.)	-	-	-	87.52	227.95	587.02	1,189.8
மொத்த பயிர்ச்செய்கை (ஹெக்ட.)	153.1	565.2	1,380.30	1,649.87	791.69	974.39	1,404.9
பயிர்ச்செய்கை பரம்பல் (ஹெக்ட.)	254.62	710.4	2,663.20	3,724.60	4,209.10	4,618.60	4,859.4
தொடர்புபட்டுள்ள விவசாயிகளின் அளவு (அதிகரிக்கும்)	354	836	1,879	3,319	3,890	4,277	4,538
பறிக்கப்பட்ட கரும்பின் அளவு (மெ.டொ)	6,267.70	15,067.70	76,486.20	152,316.40	259,001.70	217,131.20	163,147.5
அறைக்கப்பட்ட கரும்பின் அளவு (மெ.டொ)	-	-	53,806	133,770	246,349	206,147	146,753.25
சந்தை சீனி உற்பத்தி (மெ.டொ)	-	-	3,315	10,521	19,837	14,528	10,236.31
மொலேஸஸ் உற்பத்தி (மெ.டொ)	-	-	2,680	6,942	11,431	10,348	7,528.69
சீனியைப் பிரித்தெடுக்கும் %	-	-	6.2	7.86	8.09	7.32	6.97
மொத்த முதலீடு ரூ.பி		1.433	1.722	3.011	3.198	5.304	7,003

5. பணியாளர்களின் அளவு (31.03.2017 வரை)

நிறைவேற்றுவதற்குத் தரத்தேர்ந்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை	நிரந்தர பணியாளர்கள் எண்ணிக்கை	ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றுகின்ற பணியாளர்களின் எண்ணிக்கை	நேரடியாக நிறுவனத்துடன் தொடர்புபட்டிருக்கின்ற மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை
46	142	629	817

6. எதிர்கால இலக்குகள்

6.1 மது வடிமனை கருத்திட்டம்

நாம் நாரன் லாலா என்னும் இந்தியக் கம்பனியுடன் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் திகதியன்று கொழும்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்பாட்டு உடன்படிக்கைக்கு அமைவாக நாளொன்றுக்கு 21.5 கிலோலீற்றர் புதிய மது வடிமனை நிர்மாணிப்புப் பணிகள் 2017 ஜனவரி 30ம் திகதி முடிவடைந்துள்ளதுடன் இதற்கான மொத்தச் செலவு ரூ.மி. 800 ஆகும். இவ் வேலை நடவடிக்கைகளை ஆரம்பித்ததன் பின்னர் மாதமொன்றுக்கு 500000 லீற்றர் உற்பத்தி செய்வதற்கும் அதன் மூலம் மாதமொன்றுக்கு ரூ.மி.225 மொத்த வருமானமொன்றைப் பெற்றக்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு இந்நாட்களில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

6.2 மின் சக்தி கருத்திட்டம்

தற்போது காணப்படுகின்ற 02 மெகாவோட் மின்னிற்பத்தியை 10 மெகாவோட் வரை அதிகரித்து தொழிற்சாலை பாவனை போக மீதியை தேசிய மின்சக்தி உற்பத்திக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கருத்திட்டத்தை 2017 ஜூலை மாதமளவில் ஆரம்பித்து 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் முடிவுருத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மொத்தச் செலவு ரூ.பி. 2.5 களாகும்.

6.3 சேதனப் பசளைக் கருத்திட்டம்

தொழிற்சாலையிலிருந்தும், மது வடிமைகளிலிருந்தும் வெளியேற்றப்படுகின்ற கழிவுப் பொருட்களின் மூலம் சேதனப் பசளைகளை உற்பத்தி செய்தல் தொடர்பாக தற்போது கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளையில், 2017 ஜூலை மாதமளவில் அதனை முடிவுருத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் மொத்தச் செலவு ரூ.மி.100 களாகும்.

6.4 Co₂ கருத்திட்டம்

வடிமனையில் கிடைக்கின்ற இடைநிலை பெறுபேறாகிய காபனீரொக்சைட்டை பிரித்து சுத்தம் செய்து சந்தைக்கு அனுப்புவதற்கு எதிர்பார்க்கின்றோம். இதன் ஆரம்ப வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 2017 ஆம் ஆண்டின் இறுதியில் இதன் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் மொத்தச் செலவு ரூ.மி.250 ஆகும்.

இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம்

1. அறிமுகம்

இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் 1972 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க அரசாங்க விவசாயக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 1973 ஆம் ஆண்டின் மே மாதம் 25 ஆம் திகதிய 60/ 7 ஆம் இலக்கத்தைக் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தாபிக்கப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனத்தின் ஆரம்பத்திலிருந்து அரசாங்கத் தொழில்முயற்சியொன்றாகத் தொழிற்படுகின்ற அதேவேளையில், மரமுந்திரிகைக் கைத்தொழிலுக்காக சகல சேவைகளையும் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை வர்த்தக நடவடிக்கையும் இலாபகரமான மட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் 2016.12.31 ஆம் திகதியுடன் முடிவுற்ற வருடத்தில் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கை 193 ஆகும்.

1.1 நோக்கங்கள்

1. மரமுந்திரிகை பயிரிடுதல், செயன்முறைப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல், மரமுந்திரிகை உற்பத்தி செயன்முறைப்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான திட்டங்களைத் தயாரித்தலும், நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்குதலும்.
2. மேற்குறிப்பிட்ட மேம்படுத்தும் நோக்கத்துடன் விசாரணை மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
3. அது தொடர்பிலான தொழிற்புட்பம், விற்பனை மற்றும் ஏனைய தகவல்களைத் திரட்டுதல், ஒழுங்குசெய்தல், வெளிப்படுத்துதல், விநியோகித்தல் மற்றும் அந்த நடவடிக்கைகளின்போது ஏனையவர்களுடன் இணைந்து செயற்படுதல்.
4. மரமுந்திரிகை மற்றும் மரமுந்திரிகை உற்பத்திச் செயன்முறைக்காக தாபிக்கப்படுகின்ற தொழிற்சாலைகளை தாபிக்கவேண்டிய இடம், அவற்றின் அளவு மற்றும் தொழிற்புட்பத் தரங்களை உறுதிப்படுத்துதல் மற்றும் புதிய தொழிற்சாலைகளைத் தாபிப்பதற்கும் தேவையான சந்தர்ப்பங்களில் அப்போதிருக்கின்ற தொழிற்சாலைகளை தொழிற்படுத்தச் செய்தலும்.
5. மரமுந்திரிகை மற்றும் மரமுந்திரிகை உற்பத்திகளைக் கொள்வனவு செய்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல், ஏற்றுமதி செய்தல்.
6. மரமுந்திரிகை பயிரிடுதல், செயன்முறைப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல், மரமுந்திரிகை உற்பத்தி செயன்முறைப்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் பற்றிய வேலைகளை மேற்கொள்வதற்காக தேவையான நபர்களுக்கு பயிற்சியளிக்கும் பொருட்டு வசதிகளை வழங்குதல்.
7. மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கை, செயன்முறைப்படுத்தும் வசதிகள் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக தேவையான ஆரம்ப ஒழுங்குகளை அமைத்தல் மற்றும் அவற்றை அமைப்பதற்கு உதவியளித்தல்.
8. மரமுந்திரிகை உற்பத்தியைப் பிரச்சாரம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றுக்குத் தேவையானது எனக் கருதப்படுகின்ற நடவடிக்கைகளை எடுத்தல். உலகின் சந்தைகளில் அந்த உற்பத்திக்காகக் காணப்படுகின்ற கேள்வியை மேம்படுத்துதல் மற்றும் அந்தப் பணிக்காக அல்லது அதுசம்பந்தமான அல்லது துணைப்பணிகளுக்காக பிரச்சார நடவடிக்கைகளுக்கு நிதியைப் பயன்படுத்துதல். அந்த நடவடிக்கைகளை நிர்வகித்தல் மற்றும் அந்த நடவடிக்கைகளுக்கு உதவியளித்தல் என்பவற்றை ஆரம்பித்து அதற்கு அனுசரணை வழங்குதல்.

2. பயிர்கள்

கூட்டுத்தாபனத்தின் தோட்டங்களில் பயிரிடப்படுகின்ற பிரதான பயிர் மரமுந்திரிகையாகக் காணப்படுகின்ற அதேவேளையில், தென்னை மற்றும் பப்பாசி இடைநிலைப் பயிர்களாக பயிர்செய்யப்படுகின்றன.

2.1 பிரதேச அலுவலகம்

1. புத்தளம் பிரதேச அலுவலகம்
2. ஹம்பாந்தோட்டை பிரதேச அலுவலகம்
3. அநுராதபுரம் பிரதேச அலுவலகம்
4. நாலந்த பிரதேச அலுவலகம்
5. மொனராகலை பிரதேச அலுவலகம்
6. மகியங்கனை பிரதேச அலுவலகம்
7. அம்பாறை பிரதேச அலுவலகம்
8. மட்டக்களப்பு பிரதேச அலுவலகம்
9. கிளிநொச்சி பிரதேச அலுவலகம்
10. மன்னார் பிரதேச அலுவலகம்

உள்ளடங்கும் மாவட்டம்

- புத்தளம்/ குருநாகல்
 ஹம்பாந்தோட்டை/ இரத்தினபுரி
 அநுராதபுரம்
 மாத்தளை/ பொலன்னறுவை
 மொனராகலை
 கண்டி/ பதுளை
 அம்பாறை
 மட்டக்களப்பு
 கிளிநொச்சி/ முல்லைத்தீவு/ யாழ்ப்பாணம்
 வவுனியா/ மன்னார்

2.2 தோட்டங்கள்

1. கமந்தளவ தோட்டம்
2. புத்தளம் ஆச்சிகேவத்த தோட்டம்
3. எளுவன்குளம் தோட்டம்
4. ஹாடி தோட்டம்
5. மான்கேணி தோட்டம்
6. கொண்டச்சி தோட்டம்
7. பூநகரி தோட்டம்
8. மடு தோட்டம்
9. ஓயாமடு தோட்டம்

அமைந்துள்ள மாவட்டம்

அளவு (ஏக்கர்)

- புத்தளம் 548
 புத்தளம் 961
 புத்தளம் 200
 மட்டக்களப்பு 365
 மட்டக்களப்பு 423
 மன்னார் 6000
 கிளிநொச்சி 2000
 மன்னார் 955
 அநுராதபுரம் 200

2.3 விதை தோட்டம்

1. விலச்சிய விதை தோட்டம்
2. நாலந்த விதை தோட்டம்
3. மகஓயா விதை தோட்டம்
4. சுதுவதூர் ஆர் விதை தோட்டம்

மாவட்டம்

அளவு (ஏக்கர்)

- அநுராதபுரம் 25
 மாத்தளை 75
 அம்பாறை 81
 மொனராகலை 50

2.4 மத்திய நாற்றுமேடை உள்ளடங்கும் மாவட்டம் அளவு (ஏக்கர்)

1. மிகிந்தலை நாற்றுமேடை	அநுராதபுரம்	2.5
2. தம்பள்ளை நாற்றுமேடை	மாத்தளை	03
3. கமந்தளவ நாற்றுமேடை	புத்தளம்	01
4. ஹாடி நாற்றுமேடை	மட்டக்களப்பு	01
5. கும்புக்கன நாற்றுமேடை	மொனராகலை	03
6. அளுத்தரம் நாற்றுமேடை	பதுளை/கண்டி	02
7. சந்திரகா வெவ நாற்றுமேடை	இரத்தினபுரி/ஹம்பாந்தோட்டை	0.5

2.5 மரமுந்திரிகை செயல்முறை நிலையம் அமைந்துள்ள மாவட்டம்

1. நெதகமுல செயல்முறை நிலையம்	கம்பஹா
2. புத்தளம் செயல்முறை நிலையம்	புத்தளம்

2.6 ஆராய்ச்சி நிலையம்

1. கமந்தளவ ஆராய்ச்சி நிலையம்
2. புத்தளம் ஆராய்ச்சி நிலையம்

2.7 மரமுந்திரிகை விற்பனை நிலையம்

1. ராஜகிரிய மரமுந்திரிகை விற்பனை நிலையம்
2. கொள்ளப்பிட்டி மரமுந்திரிகை விற்பனை நிலையம்
3. பின்னவல மரமுந்திரிகை விற்பனை நிலையம்
4. அதிகாரம்பெற்ற விற்பனை நிலையங்கள் -49

2.8 சுற்றுலா பங்களாக்கள்

1. புத்தளம் சுற்றுலா பங்களா
2. ஹாடி சுற்றுலா பங்களா

3. நிதி செயலாற்றுகை – 2016

இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் அதன் வணிக நடவடிக்கைகள் மூலம் இலாபத்துடன் இயங்குகின்ற அதேவேளை, 2016 ஆண்டில் 31.6 மில்லியன் ரூபா தேறிய இலாபத்தையும் அடைந்துள்ளது.

4. 2016.12.31 ஆம் திகதியில் பதவியணி

	அனுமதிக்கப்பட்ட பதவியணி	2016.12.31 ஆம் திகதியில் பதவியினர்
சிரேஸ்ட் முகாமைத்துவ தரம் (HM)	02	02
நடுத்தர முகாமைத்துவ தரம் (MM)	07	05
கனிஷ்ட முகாமைத்துவ தரம் (JM)	26	20
முகாமைத்துவ உதவியாளர்(MA)	122	95
சிற்றூழியர் தரம் (PL)	67	71
மொத்தம்	224	193

அதற்கு மேலதிகமாக கூட்டுத்தாபனத்தின் செயல்முறை நிலையங்கள், தோட்டங்கள், விதை தோட்டங்கள் மற்றும் மத்திய நாற்றுமேடைகள் ஆகியவற்றில் மாதாந்த தேவையினடிப்படையில் சுமார் 350 செக்ரோல் தொழிலாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

5. 2016 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் பற்றிய சுருக்கமான அறிமுகம்

5.1 மரமுந்திரிகை பயிர்ச்செய்கை நிவாரண உதவித்திட்டத்தின்கீழ் 4500 ஏக்கரில் புதிய பயிர்ச்செய்கை

இலங்கையில் மொத்த மரமுந்திரிகை பயிர்ச்செய்கையின் நிலப்பரப்பு அண்ணளவாக 142607 ஏக்கர்களாகும். 2016 ஆம் ஆண்டில் 18 மாவட்டங்களில் நிவாரண உதவித்திட்டத்தின்கீழ் 125 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கும் விதமாக ஒட்டு மரமுந்திரிகை 2500 ஏக்கர்களிலும், விதை மரமுந்திரிகை 2000 ஏக்கர்களிலும் பயிர் செய்யப்பட்டுள்ளன. அதன்கீழ் 3298 நன்மைபெறும் குடும்பங்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிவாரண உதவித்திட்டத்தின் கீழ் கூட்டுத்தாபனத்தின் மத்திய நாற்றுமேடைகளில் ஒட்டு மற்றும் விதைக் கன்றுகள் 209125 உற்பத்தி செய்யப்பட்டுள்ள அதேவேளையில், அதில் 180720 ஒட்டுக்கன்றுகளும் 78440 விதைக்கன்றுகளும் பயிர்ச்செய்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

5.2 மரமுந்திரிகை பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டம் - 2016

	மாவட்டம்	ஒட்டு மரமுந்திரிகை (ஏக்கர்)	விதை மரமுந்திரிகை (ஏக்கர்)
1	புத்தளம்	400	-
2	குருநாகல்	300	-
3	ஹம்பாந்தோட்டை	200	-
4	அநுராதபுரம்	550	-
5	அம்பாறை	-	400

6	பதுளை	150	-
7	கண்டி	25	-
8	இரத்தினபுரி	25	-
9	மாத்தளை	150	-
10	பொலன்னறுவை	150	-
11	மொனராகலை	250	-
12	மட்டக்களப்பு	50	350
13	திருகோணமலை	50	300
14	வவுனியா	50	200
15	மன்னார்	25	250
16	முல்லைத்தீவு	75	300
17	கிளிநொச்சி	50	150
18	யாழ்ப்பாணம்	-	50
	மொத்தம்	2500	2000

5.3 மரமுந்திரிகைப் பயிர் நிவாரண உதவித்திட்டத்திற்காக கன்றுகளின் உற்பத்தி

மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கை நிவாரண உதவி நிகழ்ச்சித்திட்டம் தனியார் தோட்ட உரிமையாளர்கள் ஆகியோருக்குத் தேவையான தரத்தில் சிறந்த புதிய இனங்களைக் கொண்ட 209125 ஒட்டு மரமுந்திரிகை கன்றுகளை கூட்டுத்தாபனத்தின் மத்திய நாற்றுமேடைகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

5.4 ஒட்டு கன்றுகள் உற்பத்தி - 2016


நாற்றுமேடை	உற்பத்திசெய்யப்பட்ட கன்றுகளின் அளவு	வழங்கப்பட்டுள்ள கன்றுகளின் அளவு
கமந்தளவ	38602	24136
தம்புள்ளை	29768	17739
மிகிந்தலை	79846	70260
அளுத்தரம	19044	14787
கும்புக்கன	18701	13548
ஹாடி	7401	7109
சந்திரகா வெவ	15763	14733
மொத்தம்	209125	162312



- தம்புள்ளை நாற்றுமேடை-



-மிகிந்தலை நாற்றுமேடை-



6. மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்தல்

6.1 கூட்டுத்தாபனத்தின் விதைத் தோட்ட அபிவிருத்தி

கூட்டுத்தாபனத்தின் விதைத்தோட்ட அபிவிருத்தி சிறந்த விவசாய முறைமைகளைப் பின்பற்றி ஆராய்ச்சி தரங்களுக்கு இணங்கிய விதைத் தோட்டில் பராமரிக்கப்படுகின்றன. தரத்தில் சிறந்த ஒட்டு மற்றும் விதைக் கன்றுகளை உற்பத்தி செய்வதற்காக தேவையான தாய் விதைகள் அண்ணளவாக 13.91 மெட்ரிக் டொன்கள் உற்பத்தி செய்யப்பட்டன. மகாலயா விதைத் தோட்டத்தில் 800 கன்றுகள் வளர்க்கப்பட்ட அதேவேளையில், சுதுவதூர் ஆர் விதைத் தோட்டத்தில் 500 கன்றுகளை நடுவதற்காக நிலத்தைப் பதப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

6.2 தீவிர விவசாய முறைமைகளுக்கு அமைவாக நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்

இலங்கையில் மரமுந்திரிகைக் கைத்தொழில் அபிவிருத்திக்காக இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தினால் களைநாசினி நிகழ்ச்சித்திட்டம், புதிய மரமுந்திரிகை இனங்களை அறிமுகப்படுத்துதல், புதிய ஒட்டு முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அறுவடைக்குப் பின்னரான தொழிற்புயல் பற்றிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல் என்பன மேற்கொள்ளப்படுகின்றன.

“ஹெலோ பெல்ட்ஸ்” நோயைக் கட்டுப்படுத்துதல், தண்டையும் வேரையும் துளையிடுகின்ற வண்டுகளை அழிப்பதற்காக கிருமிநாசினி நிகழ்ச்சித்திட்டங்கள் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டன. கூட்டுத்தாபனத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளின்கீழ் புதிய மரமுந்திரிகை இனங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் “ஹெலோ பெல்ட்ஸ்” நோயைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய இரசாயனக் கலவை வெற்றிகரமாக பரீட்சித்துப்பார்க்கப்பட்டுள்ளது.

6.3 பயிர்ச்செய்கை மறுசீரமைப்பு / புதிய பயிர்ச்செய்கை மற்றும் விளைச்சல்

2016 ஆம் ஆண்டினுள் கொண்டச்சி தோட்டத்தினுள் 150 ஏக்கர் நிலப்பரப்பு புதிய பயிர்ச்செய்கைக்காக சுத்தம்செய்யப்பட்டுள்ள அதேவேளையில் தற்போது சுமார் 60 ஏக்கர்களில் கன்றுகள் நடப்பட்டுள்ளன.

எனவன்குளம் தோட்டத்தில் சுமார் 05 ஏக்கர்களில் புதிய பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை நிலைமைகளின் தாக்கம் பூ பயன்தருகின்ற கட்டத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியதன் காரணமாக கூட்டுத்தாபனத்தின் தோட்டங்களில் 109 மெட்ரிக் டொன் தோல் மரமுந்திரிகை விளைச்சலைப் பெறக்கூடியதாக இருந்தது.

6.4 உள்நாட்டு சந்தைகளையும் விற்பனை மேம்பாட்டையும் விரிவுபடுத்துதல்


செயல்முறைக் கைத்தொழிலுக்கான நவீன தொழிநுட்பம், தொழில் வழிகாட்டி, பயிற்சி மற்றும் பெறுமதி சேர்த்தல் ஆகியவற்றைக் கொண்டதாக புதிய உற்பத்தித் கன்று வர்த்தக மட்டத்தில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மரமுந்திரிகை பழச் சட்னி மற்றும் மிளகு பூசப்பட்ட மரமுந்திரிகை சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதிகாரம்பெற்ற 10 விற்பனை நிலையங்களைப் புதிதாகத் திறந்து வைத்ததன் மூலம் விற்பனை வலையமைப்பு 49 அதிகாரம்பெற்ற விற்பனை நிலையங்கள் வரை அதிகரிக்கக்கூடியதாகவிருந்தது.

இதற்கு மேலதிகமாக, 2016 ஆம் ஆண்டில் விற்பனை மற்றும் விநியோக வலையமைப்பை பலப்படுத்துவதற்காக பின்னவல யானைகள் சரணாலய வளவில் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் புதிய மரமுந்திரிகை விற்பனை நிலையமொன்று திறக்கப்பட்டுள்ளது.

6.5 செயல்முறைக் கைத்தொழில் அபிவிருத்தி

கூட்டுத்தாபனத்தின் தோட்டங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்ற மரமுந்திரிகை விளைச்சலுக்கு மேலதிகமாக சந்தை போட்டி விலையின்கீழ் சிறிய அளவு மரமுந்திரிகை செயல்முறையாளர்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும் மரமுந்திரிகை உள்ளீடு 19.9 மெட்ரிக் டொன்களும், தோலுடனான மரமுந்திரிகை 21.94 மெட்ரிக் டொன்களும் கொள்வனவு செய்யப்பட்டன. 2016 ஆம் ஆண்டினுள் புத்தளம் மற்றும் நெதகமுவ தொழிற்சாலைகளில் தோல் மரமுந்திரிகை 152.6 மெட்ரிக் டொன்கள் செயல்முறை செய்யப்பட்ட அதேவேளையில் மரமுந்திரிகை உள்ளீடு 30.94 மெட்ரிக் டொன்கள் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தியாக விற்பனை செய்ததன் மூலம் ரூ.மி.84.59 வருமானம் பெறப்பட்டுள்ளது.



6.6 மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்

வயம்ப பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பெருந்தோட்ட முகாமைத்துவ பீடத்துடன் இணைந்து தாவர மிகைஉற்பத்தி, பசளை முகாமைத்துவம், விவசாய மற்றும் கிருமநாசினிக் கட்டுப்பாடு, தாவரத்தின் செறிவு, ஒட்டு மற்றும் விதை தாவர பயிர்ச்செய்கை, விளைச்சல் மற்றும் இடைநிலைப் பயிர்ச்செய்கை பற்றிய ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்தக் கால எல்லையினுள் தாவர மிகை உற்பத்தி மற்றும் விவசாய விஞ்ஞான ரீதியான புதிய ஆராய்ச்சிகள் இரண்டினைப் பரீட்சித்துப்பார்த்தல் மற்றும் முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் விவசாயிகளுக்கும் சிறிய அளவு தொழில்முயற்சியாளர்களுக்கும் செயன்முறைப்படுத்தல் பற்றிய மூன்று பயிற்சிநிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்பட்ட அதேவேளையில் அதில் 65 விவசாயிகள் பங்குபற்றினர்.

தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் விவசாயிகளுக்கு அறுவடைக்குப் பின்னரான தொழிநுட்பம் பற்றிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்பட்டன.

7. மனிதவள அபிவிருத்தி

2016 ஆம் ஆண்டினுள் பணியாளர்களின் ஆற்றல் மற்றும் தொழில்ரீதியான தரங்களை மேம்படுத்துவதற்காக தேவையான தொழிற்பயிற்சிகளும் வழிகாட்டல்களும் கூட்டுத்தாபனத்தின் பதவியினரில் 60 பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கைத்தொழில் பிரிவு

இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனம்

1. அறிமுகம்

1957 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க அரசாங்க கைத்தொழில் கூட்டுத்தாபன கட்டளைச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள தேசிய சிறு கைத்தொழில் இணக்கச் சபையின் மூலம் பராமரிக்கப்படுகின்ற ஓடு மற்றும் செங்கல் பிரிவு 1972 ஆம் ஆண்டில் இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டில் கூட்டுத்தாபனத்தின் மட்பாண்டப் பிரிவு மக்கள் மயப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த ஓடு மற்றும் செங்கல் பிரிவு இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனம் எனும் பெயரில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனம் 08 ஓடு மற்றும் செங்கல் தொழிற்சாலைகளையும், கட்டிடத்தையும் கொண்ட வெற்றுக் காணியொன்றையும் (பங்கதெனிய) உள்ளடக்கியுள்ளது. இந்தத் தொழிற்சாலை இலங்கையில் எட்டுப் பிரதான மாவட்டங்களில் அமைந்துள்ள அதேவேளையில், இதன் மொத்த நிலப்பரப்பு 416 ஏக்கர்களாகும். அந்தத் தொழிற்சாலைகள் அமைந்துள்ள மாவட்டங்களும் இலங்கையில் துரிதமாக வளர்ச்சியடைகின்ற பொருளாதார நிலையங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தத் தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள், அளவு மற்றும் தற்போதைய நிலை பின்வருமாறு

தொழிற்சாலை	பிரதேசம்	அளவு (ஏக்கர்)	நிலைமை
இறக்காமம்	அம்பாறை	232	தொழிற்படுகின்றது
மஹிங்கனை	மஹிங்கனை	94	தொழிற்படுகின்றது
உஸ்வெவ	அம்பிலிப்பிட்டிய	19	தொழிற்படுகின்றது
யட்டியன	மாத்தறை	06	தொழிற்படுகின்றது
பிங்கிரிய	பிங்கிரிய	03	தொழிற்படுகின்றது
வேஉட	குருணாகல்	09	மூடப்பட்டுள்ளது.
எலயாபத்துவ	அநுராதபுரம்	33	மூடப்பட்டுள்ளது.
ஓட்டுச்சுட்டான்	முல்லைத்தீவு	13	மூடப்பட்டுள்ளது.
பங்கதெனிய	பங்கதெனிய	07	மூடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தொழிற்சாலைகளிடையே தற்போது 05 தொழிற்சாலைகள் மாத்திரம் தொழிற்படுவதோடு, 03 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. யுத்தக்காலப்பகுதியில் எல்.ரீ.ரீ.ஈ இற்குச் சொந்தமாக இருந்த ஓட்டுச்சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை அதன் பின்னர் செங்கல் கருத்திட்டத்திற்காக சனச கூட்டுறவு அபிவிருத்திச் சங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச் 03 ஆந் திகதி அந்தத் தொழிற்சாலை மீண்டும் மட்பாண்டக் கூட்டுத்தாபனத்திற்கு உரிமை மாற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இந்தக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்தமை மற்றும் திறைசேரியிற்குப் பாரிய செலவுச் சமையாக இருந்தமை ஆகியவற்றின் காரணமாக 2012 ஆம் ஆண்டில் பதவியினர்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சுயமான ஓய்வு நட்ட ஈட்டுத் திட்டத்தின் கீழ் 497 தொழிலாளர்கள் நட்ட ஈட்டைப் பெற்றுக்கொண்டு விலகிச்சென்றுள்ள அதேவேளையில், தற்பொழுது 39 பேர் மாத்திரம் நிரந்தர ஊழியர்களாக எஞ்சியுள்ளனர். இந்தக் கூட்டுத்தாபனத்தை மீள்கட்டமைப்புச் செய்வதற்கு அல்லது தனியார் மயப்படுத்துவதற்கு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்காக அமைச்சரவையினால் 2011 நவம்பர் மாதம் 09 ஆம் திகதியன்று அமைச்சரவை பத்திர இலக்கம் 11/2068/553/018-1 இன் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ள நிறுவனமாகும்.


2016 ஆம் ஆண்டிலிருந்து இந்த நிறுவனம் மீண்டும் இலாபமடையும் நிறுவனமாக மாறியுள்ளது.

2. நிதிச் செயலாற்றுகை 2016 (அண்ணளவாக)

2.1 உற்பத்தி


	2016	2015	2014
உற்பத்தியின் அளவு	3,950,914	2,609,256	2,162,836

உற்பத்தியின் அளவு




2.2 வருமானம்

	2016	2015	2014
வருமானம் (ரூபா)	148,208,950	88,369,371	80,095,642.87



2.3 இலாப நட்ட அறிக்கை

	2016	2015	2014
இலாபம் / நட்டம் (ரூபா)	16,786,082	-4,257,632.31	-12,683,458.16



பீ. சீ. சீ லங்கா (தனியார்) கம்பனி

1. அறிமுகம்

ஐரோப்பிய தேசத்தின் முதலீட்டாளர்களினால் இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் சிலோன் கோப்பரேஷன் கம்பனி, தெங்கு கைத்தொழிலின் அபிவிருத்திக்கு இருக்கின்ற முக்கியத்துவத்தை கவனத்திற்கொண்டு அப்போதிருந்த அரசாங்கத்தினால் 1971 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க வியாபாரத்தைக் கைக்கொள்ளும் சட்டத்தின்கீழ் 1972 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு உரிமை மாற்றப்பட்டுள்ளது. அதன்பின்னர் 1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க அரசாங்க கூட்டுத்தாபனங்களை அல்லது அரசுக்குரிய வர்த்தக நிறுவனங்களை பொதுக் கம்பனியாக மாற்றும் சட்டத்தின்கீழ் 1988 ஆம் ஆண்டில் பீசீசீ லங்கா லிமிட்டட் எனும் பெயரில் பொதுக் கம்பனியாகக் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. 2016.12..31 ஆம் திகதியுடன் முடிவடைகின்ற வருடத்திற்காக பீசீசீ லங்கா கம்பனியின் நிறைவேற்றுத் தரத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் உட்பட மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 41 ஆகும்.

2. பீசீசீ உற்பத்திகள்

சுத்திகரிக்கப்பு உற்பத்திகள்	:	பீசீசீ தேங்காய் எண்ணெய், குக்ஸ் ஜோய்
வாசனைச் சவர்க்காரம்	:	சந்துன், சுவேந்திரா, கோல்டார், ஹெல்த் ஜோய்
சலவைச் சவர்க்காரங்கள்	:	சவரின் பார், ஸ்னோவைட்
கிருமிநாசினி	:	பைனோல்
சுத்திகரிப்பு	:	டிஸ்வொஸ் பவுடர், டிஸ்வொஸ் லிக்விட், பீ சீ சீ ஹேண்ட்வாஸ்

3. 2016.12.31 ஆம் திகதி வரையான நிதி முன்னேற்றம்

(ரூபா மில்லியன்)

	இலக்கு	உண்மையான
தேறிய விற்பனை	163.87	123.7
ஏனைய வருமானம்	52.80	62.62
மூலப்பொருட்களுக்கான செலவு	121.78	98.86
நேரடியான செலவு	14.23	13.62
மொத்த இலாபம்	80.66	73.84
பொதுச் செலவு	48.43	43.14
கழித்தல்	1.20	1.70
தேறிய இலாபம்	31.03	29.00

4. 2016.12.31 ஆம் திகதியில் இலாபம்/ நட்டம் மற்றும் கடன் விபரம்

(ரூபா. மில்லியன்)

தலைமை அலுவலகத்தின் பெயர்	2016	2015	2014	2013	2012 வருடத்தில் இலாபம் / நட்டம்	2016.03.31 ஆம் திகதியில் மொத்தச் சொத்துக்கள்	2016.03.31 ஆம் திகதியில் மொத்தப் பொறுப்புக்கள்	2016.03.31 ஆம் திகதியில் குறுகிய காலக் கடன்கள்	2016.03.31 ஆம் திகதியில் நீண்ட காலக் கடன்கள்
₹ ₹ ₹	3.206	8.190	1.896	1.635	7.074	8365	237.78	96.36	136.06

6. நிதி ஒதுக்கம்

தலைப்பு இலக்கம்

- 158

நிகழ்ச்சித்திட்டம்

- 01 செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டம்

கருத்திட்ட இலக்கமும், பெயரும்

- 01 அமைச்சர் அலுவலகம்

செலவுத் தலைப்பு	செலவின விபரம்	மதிப்பீடு 2015	திருத்திய மதிப்பீடு 2015	மொத்தச் செலவினம்	எஞ்சிய ஏற்பாடு	செலவின விகிதம் (%)
	மீண்டுவரும் செலவினம்					
	ஆளுக்கூரிய வேதனாதிகள்					
1001	சம்பளமும், வேதனமும்	8,500,000.00	9,900,000.00	9,786,809.79	113,190.21	98.86
1002	மேலதிக நேரமும், விடுமுறை தின சம்பளமும்	3,500,000.00	3,500,000.00	2,733,021.00	766,979.00	78.09
1003	வேறு கொடுப்பனவுகள்	8,200,000.00	9,100,000.00	8,945,197.01	154,802.99	98.30
	பிரயாணச் செலவினம்					
1101	உள்நாடு	1,000,000.00	1,450,000.00	1,035,124.75	414,875.25	71.39
1102	வெளிநாடு	1,000,000.00	2,584,000.00	1,913,650.00	670,350.00	74.06
	வழங்கல்					
1201	எழுதுகருவிகள் மற்றும் அலுவலகத் தேவைகள்	1,500,000.00	2,176,000.00	2,175,315.21	684.79	99.97
1202	எரிபொருள்	8,000,000.00	7,598,575.00	7,598,504.86	70.14	100.00
1203	உணவும், சீருடையும்	100,000.00	52,000.00	52,000.00	-	100.00
	பராமரிப்புச் செலவினம்					
1301	வாகனம்	3,000,000.00	6,508,000.00	6,507,448.73	551.27	99.99
1302	பொறியும், இயந்திரசாதனமும்	500,000.00	-	-	-	-
1303	கட்டிடமும், நிர்மாணிப்பும்	200,000.00	-	-	-	-
	சேவைகள்					
1401	போக்குவரத்து	3,600,000.00	934,370.00	934,362.90	7.10	100.00
1402	தபாலும், தொடர்பாடலும்	2,600,000.00	1,269,000.00	1,139,171.51	129,828.49	89.77
1403	மின்சாரமும், நீரும்	1,900,000.00	1,327,000.00	1,324,201.72	2,798.28	99.79
1405	ஏனையன	1,000,000.00	2,100,000.00	1,998,451.90	101,548.10	95.16

	புனரமைப்பும், மேம்படுத்தல்களும்					
2001	கட்டிடமும், நிர்மாணிப்பும்	500,000.00	17,500,000.00	16,039,004.71	1,460,995.29	91.65
2002	பொறியும், இயந்திரசாதனமும்	200,000.00	200,000.00	-	200,000.00	-
2003	வாகனம்	2,300,000.00	2,355,000.00	2,352,295.43	2,704.57	99.89
	மூலதனச் சொத்துக்களின் கொள்வனவு					
2101	வாகனம்	-	35,000,000.00	35,000,000.00	-	100.00
2102	தளபாடமும், உபகரணமும்	1,000,000.00	11,500,000.00	9,984,470.65	1,515,529.35	86.82
2103	பொறியும், இயந்திரசாதனமும்	1,000,000.00	3,965,000.00	3,961,037.24	3,962.76	99.90

தலைப்பு இலக்கம்

- 158

நிகழ்ச்சித்திட்டம்

- 01 செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டம்

கருத்திட்ட இலக்கமும், பெயரும் - 02 நிருவாகம் மற்றும் தாபனச் சேவைகள்

செலவுத் தலைப்பு	செலவின விபரம்	மதிப்பீடு 2015	திருத்திய மதிப்பீடு 2015	மொத்தச் செலவினம்	எஞ்சிய ஏற்பாடு	செலவின விகிதம் (%)
	மீண்டுவரும் செலவினம்					
	ஆளுக்கூரிய வேதனாதிகள்					
1001	சம்பளமும், வேதனமும்	20,200,000.00	20,200,000.00	19,343,777.52	856,222.48	95.76
1002	மேலதிக நேரமும், விடுமுறை தின சம்பளமும்	2,300,000.00	2,300,000.00	1,209,305.31	1,090,694.69	52.58
1003	வேறு கொடுப்பனவுகள்	20,000,000.00	20,000,000.00	17,814,790.58	2,185,209.42	89.07
	பிரயாணச் செலவினம்					
1101	உள்நாடு	250,000.00	290,000.00	264,307.00	25,693.00	91.14
1102	வெளிநாடு	600,000.00	2,194,000.00	2,193,559.75	440.25	99.98
	வழங்கல்					
1201	எழுதுகருவிகள் மற்றும் அலுவலகத் தேவைகள்	1,600,000.00	2,230,000.00	2,229,734.17	265.83	99.99
1202	எரிபொருள்	2,500,000.00	3,298,000.00	2,997,403.90	300,596.10	90.89
1203	உணவும், சீருடையும்	30,000.00	30,000.00	30,000.00	-	100.00

	பராமரிப்புச் செலவினம்					
1301	வாகனம்	2,000,000.00	2,630,000.00	2,629,340.37	659.63	99.97
1302	பொறியும், இயந்திரசாதனமும்	1,000,000.00	-	-	-	-
1303	கட்டிடமும், நிர்மாணிப்பும்	2,500,000.00	-	-	-	-
	சேவைகள்					
1401	போக்குவரத்து	2,000,000.00	3,346,020.00	3,345,410.23	609.77	99.98
1402	தபாலும், தொடர்பாடலும்	1,000,000.00	1,900,000.00	1,898,481.53	1,518.47	99.92
1403	மின்சாரமும், நீரும்	1,750,000.00	895,000.00	790,450.25	104,549.75	88.32
1404	வாடகையும், உள்நாட்டு வரியும்	97,500,000.00	91,395,000.00	91,360,347.46	34,652.54	99.96
1405	ஏனையன	10,000,000.00	6,338,330.00	2,298,364.35	4,039,965.65	36.26
1408			3,076,000.00	464,000.00	2,612,000.00	15.08
	மாற்றல்கள்					
1506	அரசு ஊழியர்களுக்கான ஆதனக் கடன் வட்டி	500,000.00	500,000.00	165,670.41	334,329.59	33.13

செலவுத் தலைப்பு	செலவின விபரம்	மதிப்பீடு 2015	திருத்திய மதிப்பீடு 2015	மொத்தச் செலவினம்	எஞ்சிய ஏற்பாடு	செலவின விகிதம் (%)
	மூலதனச் செலவினம்					
	புனரமைப்பும், மேம்படுத்தல்களும்					
2001	கட்டிடமும், நிர்மாணிப்பும்	10,000,000.00	23,000,000.00	10,250,170.34	12,749,829.66	44.57
2002	பொறியும், இயந்திரசாதனமும்	200,000.00	200,000.00	-	200,000.00	-
2003	வாகனம்	1,500,000.00	1,500,000.00	1,138,500.00	361,500.00	75.90
	மூலதனச் சொத்துக்களின் கொள்வனவு					
2102	தளபாடமும், உபகரணமும்	3,000,000.00	5,500,000.00	4,551,365.34	948,634.66	82.75
2103	பொறியும், இயந்திரசாதனமும்	1,500,000.00	5,047,000.00	5,046,164.90	835.10	99.98
	பதவியணியினரைப் பயிற்றுவித்தல்					
2401	பயிற்றுவித்தல்	700,000.00	2,197,000.00	2,196,336.33	663.67	99.97
		182,630,000.00	198,066,350.00	172,217,479.74	25,848,870.26	86.95

தலைப்பு இலக்கம்

- 158

நிகழ்ச்சித்திட்டம்

- 02 அபிவிருத்திச் செயற்பாடுகள்

கருத்திட்ட இலக்கமும், பெயரும் - 03 அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்

உப கருத்திட்டம்	செலவுத் தலைப்பு	நிதியீட்டல்	செலவின விபரம்	மதிப்பீடு 2015	திருத்திய மதிப்பீடு 2015	மொத்தச் செலவினம்	எஞ்சிய ஏற்பாடு	செலவின விகிதம் (%)
			அரசு வளங்கள் முகாமைத்துவக் கூட்டுத்தாபனம்					
1	2502	11	முதலீடுகள்	12,000,000	12,000,000	3,000,000	9,000,000	25
			ஸ்ரீ லங்கன் விமான சேவையின் முதலாக்கம்					
2	2301	11	பங்குரிமை		24,515,245	24,515,245	-	100
				12,000,000	36,515,245	27,515,245	9,000,000	75.35

தலைப்பு இலக்கம்

- 158

நிகழ்ச்சித்திட்டம்

- 02 அபிவிருத்திச் செயற்பாடுகள்

கருத்திட்ட இலக்கமும், பெயரும் - 04 அரசு நிறுவனங்கள்

உப கருத்திட்டம்	செலவுத் தலைப்பு	நிதியீட்டல்	செலவின விபரம்	மதிப்பீடு 2015	நி.பி. 66 மற்றும் நி.பி. 69 இற்கு அமைவான மாற்றல்கள், குறைநிரப்பு ஏற்பாடுகள் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடுகளை ஒதுக்கம் செய்தல்	மதிப்பீடு 2015	திருத்திய மதிப்பீடு	மொத்த செலவினம்	எஞ்சிய ஏற்பாடு	விகிதம் (%)
			லக்திவ பொறியியல் (தனியார்) கம்பனி							
1	1503	11	அரசு நிறுவனங்கள்	24,000,000		24,000,000	24,000,000	-	100	
			இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம்							
2	1503	11	அரசு நிறுவனங்கள்	53,000,000		53,000,000	48,000,000	5,000,000	90.57	
			அரசு நிறுவனங்கள்							
	2201	11	அரசு நிறுவனங்கள்	40,000,000		40,000,000	40,000,000	-	100	
			இஅபெகூ/ஜேஈடிபி/எல்கடுவ பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம்							
3	2501	11	மீள்ஒழுங்குபடுத்தல்		662,527,820	662,527,820	662,527,820	-	100	
				117,000,000	662,527,820	779,527,820	774,527,820	5,000,000	99.36	



Ministry of Public Enterprise
Development

**Annual Performance
Report
2016**

Hon. Kabir Hashim
Minister of Public Enterprise Development

Hon. Eran Wickramaratne
Deputy Minister of Public Enterprise Development

Mr. Ravindra Hewavitharana
Secretary to the Ministry

Hon. Minister's Message



On behalf of the Ministry of Public Enterprise Development, it is my great pleasure to present the Annual Performance Report - 2016 of the Ministry of Public Enterprise Development.

Many of the Sri Lanka's State Owned Enterprises have been vested under the Ministry of Public Enterprise Development, which was set up to turn around these loss-making institutions.

Sri Lanka's economy, under the leadership of His Excellency President Maithripala Sirisena and the Honorable Prime Minister Ranil Wickremesinghe, is preparing to re-examine the role of the government in numerous SOEs including, hospitality, aviation and energy.

My Ministry, with the leadership of the Secretary to the ministry has set about re-structuring our State Owned Institutions which have been an economic burden to the country.

The Government of Sri Lanka is interested in working closely with the private sector, both domestically and internationally, through Public Private Partnerships in revamping our SOEs. Under the Ministry of Public Enterprise Development several SOEs have shown remarkable progress, including the state banks which have recorded.


I am proud of the continued progress displayed by these companies and my Ministry, and I am confident that we will continue on this path.

I wish my Secretary, the Ministry staff and all the State Owned Enterprises under my purview the very best for the upcoming year.

Kabir Hashim

Minister of Public Enterprise Development

Hon. Deputy Minister's Message



State owned enterprises (SOEs) play an important role in an economy. The rationale for the setting up of SOEs has been mainly on welfare concerns due to market failure. Insufficient production of public goods and the existence of natural monopolies have led to the intervention of the government in economic activities. However, the performance of SOEs in Sri Lanka has not been satisfactory. They have been a financial drain on the government and have had a poor track record in terms of service delivery. Due to the inefficiencies and continuous losses reported from these institutions, the government which took over in August 2015 set up the Ministry of Public Enterprise Development (MPED) to reorient strategic public enterprises so as to reduce the burden of these enterprises on the taxpayer and to turnaround their operations to make them more efficient and competitive.

MPED has 21 operating parent companies and 31 subsidiaries under its purview in diverse sectors such as banking, insurance, aviation, plantations, hospitality and hospitals. In 2016, 15 SOEs, in the portfolio of the Ministry generated a profit of Rs. 54.3 billion, mainly led by the banking and insurance sectors. Six SOEs reported losses amounting Rs. 25.4 billion, of which Sri Lankan Airlines was the main contributor.

A reform programme has been launched in the Ministry to turnaround the SOEs under its purview. A major component of the reform programme is the setting up of a legal and institutional framework to strengthen the governance and oversight of SOEs. The objective of this reform is to create an environment in which SOEs are managed and operated as efficient commercial enterprises generating adequate returns to the shareholder, the government and reducing the burden on the taxpayer. A centralized body would be set up to carry out the 'ownership' functions of the government thus releasing the line ministries to focus on formulating policy and regulation for the respective sectors in which the SOEs operated.

The banking sector which play a crucial intermediary role in the economy is facing with several challenges. State banks and their shareholder the government would need to think of new ways of raising capital to ensure that they comply with the new Basel III regulations and prevent being downgraded by rating agencies and counterparties. The emergence of disruptive technologies which operate on very low margins would require banks to innovate to stay competitive.

In restructuring the airline sector, the operations of Mihin Air were discontinued and all the routes and fleet were taken over by Sri Lankan Airlines. Efforts to find a strategic partner for Sri Lankan Airlines are ongoing, while the rationalization of routes and fleets under the overall restructuring plan for the airline is continuing.

The task of the Ministry of Public Enterprise Development is a challenging one. I take this opportunity to thank the staff of MPED for all the efforts undertaken towards fulfilling the objectives of the Ministry.

Eran Wickramaratna

Deputy Minister

Ministry of Public Enterprise Development

Secretary's Message



It has been nearly one and half years of period after establishing the Ministry of Public Enterprise Development which has been assigned the responsibility to bring the majority of non-profitable enterprises identified among all the country's public enterprises, profitable.

During this period, our consideration has been given towards the restructuring process of the public enterprises which have become an enormous burden to the entire economy of the country.

Accordingly, the agricultural lands of the 05 plantations perform under the ministry have been classified and the lands that could be maintained with the available plantation crops will be conducted within the same purpose. Also appropriate projects are being identified through a study of the potentials that could be developed through the Public Private Partnership (PPP). The objective of the process is to revive the plantation sector by encouraging projects such as mini hydro power plants, other agricultural activities and animal husbandry projects on profit-sharing basis to win the financial difficulties faced by the plantations. There, the ministry directs the plantations to utilize the lands under a good management by protecting the natural resources to the maximum, for diversification of crops and cultivation of intercrops, to increase the quality of productions and to add value to the productions (Value Addition).

Considering Sri Lankan Airlines and Mihin Lanka, the Ministry has instructed to prepare a restructuring plan for the airlines and to seek the support of a strategic partner to increase new profitable routes and to address the weaknesses of the airlines based on the plan. Further the Expressions of Interest (EOI) have been invited from potential investors.

With the aim of improving the contribution of the state banks towards the economic development and especially considering the 2016 budget proposal of joining the small scale banks, a study was done and the recommendations of the study was submitted to the Cabinet Committee on Economic Management (CCEM). Studying the capital requirements of the banks and making the relevant authorities aware of the prevailing risk conditions, the banks are being closely monitored by the ministry.

With such background, I am pleased to give this message for the Performance Report 2016 which includes the progress of activities performed by the ministry together with the institutions under the purview of the ministry.

The guidance and assistance of Hon. Minister and Hon. Deputy Minister in performing all these activities are highly appreciated.

As well, I am grateful to all the heads of institutions that support us by following our guidelines.

Further, the staff members who assist me in fulfilling all these functions together with myself are given my heart filled gratitude.

Ravindra Hewavitharana

Secretary

Ministry of Public Enterprise Development

Contact Details of the Institutions under the Ministry

Bank and Finance

- Bank of Ceylon
 - Chairman - Mr. Ronald Perera
 - Tel. No. - 011 2348877
 - Fax No. - 011 2452033
 - E mail - chairman@boc.lk

- People's Bank
 - Chairman - Mr. Hemasiri Fernando
 - Tel. No. - 011 2329822
 - Fax No. - 011 2447473
 - E mail - chairman@peoplesbank.lk

- National Savings Bank
 - Chairman - Mr. Ashwin De Silva
 - Tel. No. - 011 2573334
 - Fax No. - 011 2574002
 - E mail - chairman@nsb.lk

- State Mortgage and Investment Bank
 - Chairman - Mr. Tissa Jinadasa
 - Tel. No. - 011 2573563
 - Fax No. - 011 2573346
 - E mail - chairman@smib.lk

- Regional Development Bank
 - Chairman - Mr. S. Prasanna Premarathna
 - Tel. No. - 011 2035454
 - Fax No. - 011 2906877
 - E mail - prasannah@rdb.lk

- Housing Development Finance Corporation Bank of Sri Lanka
 - Chairman - Mr. R. J. De Silva
 - Tel. No. - 011 2433901
 - Fax No. - 011 2470511
 - E mail - chairman@hdfc.lk
secchairman@hdfc.lk

- Lanka Puthra development Bank
Chairman - Mr. Ruwan Gallage
Tel. No. - 011 2821232
Fax No. - 011 2821020
E mail - info@lankaputhra.lk
- Sri Lanka Savings Bank
Acting Chairman - Mr. K. Amarasinghe
Tel. No. - 011 2674700
Fax No. - 011 2674705/ 6
E mail - info@sbsl.lk

Insurance, Civil Aviation Services and Hospitality

- Sri Lanka Insurance Corporation
Chairman - Mr. Hemaka Amarasuriya
Tel. No. - 011 2323450
Fax No. - 011 2447742
E mail - email@srilankainsurance.com
- Sri Lankan Airlines
Chairman - Mr. Ajith Dias
Tel. No. - 019 7331000
Fax No. - 019 7335100
E mail - chairman@srilankan.com
- Mihin Lanka (Pvt) Ltd
Chairman - Mr. Ajith Dias
Tel. No. - 019 7331000
Fax No. - 019 7335100
E mail - chairman@srilankan.com
- Hotel Developers Lanka (Pvt) Ltd (PQ143)
Chairman - Mr. Krishantha Prasad Cooray
Tel. No. - 011 2433435
Fax No. - 011 2446545
E mail - hdl_hilton@sltnet.lk

Plantation and Agro – Based

- Janatha Estates Development Board
Chairman - Mr. Keerthi Bandara Kotagama
Tel. No. - 011 2327088
Fax No. - 011 2446577
E mail - sec.chairman@jedb.gov.lk
- Sri Lanka State Plantation Corporation
Chairman - Mr. Thilak Mahanama
Tel. No. - 011 2438530
Fax No. - 011 2438635
E mail - slspe@sltnet.lk
- Elkaduwa Plantations Company Limited
Chairman - Mr. Nilu Dilhara Wijedasa
Tel. No. - 011 2698059
Fax No. - 011 2698057
E mail - niluwijedasa@gmail.com
- Kurunegala Plantations Company Limited
Chairman - Mr. A. M. Piyasoma Upali
Tel. No. - 037 2229618
Fax No. - 037 2223191
E mail - ampupali0707@yahoo.com
- Chilaw Plantations Company Limited
Chairman - Mr. Asiri Kumara Herath
Tel. No. - 032 2223210
Fax No. - 032 2222162
E mail - cplfin5@gmail.com
- Gal Oya Plantations Private Limited
Chairman - Mr. Keerthi Bandara Kotagama
Tel. No. - 063 5672848
Fax No. - 063 2240199
E mail - info@galoya.lk
- Sri Lanka Cashew Corporation
Chairman - Mr. Dharmasiri Bandara Karunarathna
Tel. No. - 011 2871005
Fax No. - 011 2869843
E mail - cashewco@dialogsl.net

Industries

- Ceylon Ceramic Corporation
Competent Authority - Mr. Rienzie Perera
Tel. No. - 011 4063617
Fax No. - 011 4506415
E mail - ceylonceramics.co@gmail.com
- BCC Lanka Limited
Chairman - Mr. H. N. Sarath Abeysinghe
Tel. No. - 011 2435195
Fax No. - 011 2447139
E mail - bcclankaltd@gmail.com



01. A Program to introduce the Financial Performance Indicators in order to evaluate the institutions come under the preview of the ministry.



2. Compensating to the employees of Sri Lanka State Plantation Corporation



3. Graduation of Sri Lankan Aviation College.



4. Opening of the Sales Outlet of Sri Lanka Cashew Corporation at Pinnawala Elephant orphanage



05. Giving bonus for the employees of Kurunegala Plantation for 2016.

Contents

	Page No.
1. Introduction.....	303 -304
1.1 Functions and Roles of the Ministry	305 -306
2. Divisions of the Ministry	307 -308
2.1 Administration Division.....	309
2.2 Planning Division.....	310
2.3 Accounts Division.....	311
2.4 Internal Audit Division	312
2.5 Bank and Finance Division	313
2.6 Plantation and Agro-based Division	314
2.7 Insurance, Civil Aviation Services and Hospitality Division.....	315
3. Entities coming under the Ministry	316 - 320
4. Progress of the divisions coming under the Ministry.....	321 - 323
5. Progress of the entities coming under the Ministry.....	324
5.1 Bank and Finance	325 - 370
5.2 Insurance, Civil Aviation Services and Hospitality	371 - 390
5.3 Plantation and Industry based	391 - 443
6. Allocation of funds	444 - 451

1. Introduction

1. Introduction

The establishment of the Ministry of Public Enterprise Development is marked by the declaring of it as a new Ministry on 06th September 2015 by the new government that was formed after the General Election held on 17th August 2015.

In terms of the functions and roles of this Ministry that were published in the Gazette Extraordinary No.1933/13 of 21 September 2015 and the Gazette Extraordinary No.1942/10 of 24 November 2015, the Ministry has been assigned with the responsibility of a large number of public enterprises and underutilized assets.

The number of entities assigned to the Ministry consists of 21 key institutes and 37 underutilized assets. Also, 32 subsidiaries function under 21 key institutions.

It has been aimed to implement the following activities under the Ministry:

1. Ensuring the existence of institutes within their initial framework, establishing fundamental financial discipline and management discipline, securing assets, and getting audit accounts statements and annual reports prepared.
2. Introducing new technology and new management methodologies.
3. Looking for more advanced strategies to address the issue of capital.
4. Identifying the future risks and unfavorable trends in the public enterprises which seem to be secure businesses, minimizing such risks and trends, and directing those businesses towards a revival through the identification of new strategic activities.
5. Identifying the public enterprises that incur losses economically, identifying the methodologies to be followed in restructuring them so that they could contribute to the entire national economy and providing the necessary guidance for that.

Hon. Kabir Hashim acts as the Minister in charge of the Ministry of Public Enterprise Development, while Hon. Eran Wickramaratne acts as the Deputy Minister and Mr. Ravindra Hewavitharana as the Secretary to the Ministry. The Ministry is situated at 07th Floor, West Tower, and 36th Floor, East Tower, World Trade Centre, Echelon Square, Colombo 01.

Vision

Contributing to the prosperity of our nation through efficient & effective public enterprises

Mission

To build a network of profitable & successful public enterprises which are pillars of strength of Sri Lanka's economy

1.1 Functions and Roles of the Ministry

- Developing policies, programmes and projects relating to the scopes of the statutory bodies and public corporations listed in Column II under the Ministry of Public Enterprise Development published in the Gazettes Extraordinary No.1933/13 of 21.09.2015 and No.1942/10 of 24.11.2015 of the Democratic Socialist Republic of Sri Lanka relating to the subject of public enterprise development, and carrying out the follow-up activities and evaluation of such policies, programmes and projects.
- Facilitating the introduction of new knowledge and technology into the field of public enterprises.
- Taking necessary steps to improve the standards and quality of the products of public enterprises.
- Developing strategies to integrate entrepreneurship into the stream of national economy.
- Taking necessary measures to make use of the local enterprises to strengthen the national economy through effective utilization of assets.
- Activities relating to general administration and operations of the state banks and financial agencies.
- Financial administration of the public corporations, statutory boards and state owned companies listed in Column II under the Ministry of Public Enterprise Development published in the Gazettes Extraordinary No.1933/13 of 21.09.2015 and No.1942/10 of 24.11.2015 of the Democratic Socialist Republic of Sri Lanka.
- Directing and monitoring the activities performed by the competent authorities appointed for the revival of the underperforming assets of the 37 institutes that are assigned to the Secretary to the Treasury under Act No.43 of 2011 and are listed under section 8 of Column II appearing under the Ministry of Public Enterprise Development published in the Gazette Extraordinary No.1933/13 of 21.09.2015 of the Democratic Socialist Republic of Sri Lanka.
- Establishing an institutional framework for the management of public enterprises.
- Activities related to the development of public enterprises.

- Activities relating to all other subjects that are assigned to the institutions listed in Column II under the Ministry of Public Enterprise Development published in the Gazettes Extraordinary No.1933/13 of 21.09.2015 and No.1942/10 of 24.11.2015 of the Democratic Socialist Republic of Sri Lanka.
- Monitoring the institutions listed in Column II under the Ministry of Public Enterprise Development published in the Gazettes Extraordinary No.1933/13 of 21.09.2015 and No.1942/10 of 24.11.2015 of the Democratic Socialist Republic of Sri Lanka.

2. Divisions of the Ministry


Ministry of Public Enterprise Development and its Divisions

Ministry of Public Enterprise Development

T. P - 011 2437805 /
0112437856

Fax - 011 2437823

Email - minofpubenter@gmail.com



2.1 Administration Division

2.1.1 Introduction

Maintaining a better institutional administration environment within the Ministry, managing the human and physical resources of the Ministry, fulfilling the professional requirements of the staff and extending assistance in providing the services offered by the Ministry are the main objectives of the Administration Division.

2.1.2 Functions of the Administration Division

1. Preparing Cabinet Memorandums.
2. Preparing Parliament Questions.
3. Duties relating to the Public Petitions Committee.
4. Activities relating to the Sectorial Oversight Committee.
5. Internal Administration of the Ministry.
6. Getting the positions approved.
7. Developing Recruiting Procedures.
8. Maintaining Personal Files.
9. Activities such as; Appointments, Transfers, Promotions.
10. Disciplinary activities.
11. Training.
12. Maintenance of physical resources including buildings, vehicles.
13. Domestic and foreign leave of Ministry Officials.
14. Overtime, travelling expenses, and issuing season tickets for trains.
15. Approving private leave and duty leave of the staff of the institutions under the Ministry, for foreign tours
16. Issuing motor vehicle import permits on concessionary terms.

2.2 Planning Division

2.2.1 Introduction

Collecting information about the outcomes, efficiency and productivity of the institutions coming under the Ministry and analyzing, directing and evaluating such information are among the activities performed by the Planning Division. Preparing the annual action plan, the annual performance report, other progress reports and submitting them to the top management and other institutions including the Ministry of Finance are the other functions of the Division.

2.2.2 Functions of the Planning Division:

1. Coordinating with the other Divisions of the Ministry and the institutions coming under Ministry for the preparation of short-term / long-term plans such as institutional plans, action plans, and Budget Departments.
2. Directing and evaluating the activities performed by the Ministry and the institutions coming under the purview of the Ministry.
3. Preparing annual progress reports and submitting them to the Secretary to the Ministry, Department of National Planning, Department of National Budgets and to other interested parties.
4. Preparing the Annual Action Plan relating to the Ministry and presenting it to Parliament during the consideration of the budget.
5. Maintaining, updating and improving the database of the Division.
6. Preparing the annual performance report and presenting it to Parliament, Ministry of Finance and to the Auditor General.

2.3 Accounts Division

2.3.1 Introduction

This division has developed and maintains an effective financial information and financial management system through the coordination of activities related to the provision of financial services with the coordination of relevant divisions.

2.3.2 Functions of the Accounts Division

1. Assisting the Secretary to the Ministry in fulfilling the financial obligations of the Ministry and being accountable to Parliament as the Chief Accounting Officer.
2. Ensuring consistency with the financial laws, rules and regulations of the government.
3. Establishing and maintaining a good financial accounting system including financial management.
4. Preparing, updating, reviewing, financial reports and budgetary needs and coordinating with the Treasury and the institutions coming under the Ministry in setting accounts.
5. Financial planning and budgeting.
6. Ensuring timely and accurate financial reporting.
7. Performing the duties of managing the assets of the Ministry.
8. Performing the procurement activities of the Ministry.
9. Coordinating and deducing the financial activities of the institutions coming under the ministry, with the Treasury.
10. Coordinating the procurement activities of the institutions coming under the Ministry, appointing relevant committees, and granting required approvals.
11. Granting Ministry level approvals relevant in managing the assets of the institutions coming under the Ministry.
12. Presenting the Annual Reports of the institutions coming under the Ministry to the parliament and performing other related activities.
13. Submitting the requests of the institutions to obtain Treasury funds, to the Treasury and performing related activities.

2.4 Internal Audit Division

2.4.1 Introduction

The duty of the Internal Audit Division is to review, assess and evaluate the services provided and functions performed by every tier of the Ministry and the institutions coming under the Ministry, and to assist the management by reporting the effectiveness of the internal administration system.

2.4.2 Functions of the Internal Audit Division:

1. Determining the reliability of the accounts and other reports and examining whether the information required for the preparation of accurate financial statements through standard accounting procedures is provided.
2. Evaluating the effectiveness of the internal administration system in effect within the Ministry and the institutions coming under the Ministry in preventing misdeeds and frauds and extending assistance in strengthening internal administration.
3. Obtaining answers from relevant Divisions with regard to audit queries relating to the Ministry and submitting them to the Auditor General, and performing necessary activities in relation to calling by the Committee on Public Accounts and Committee on Public Enterprises and providing answers relating to such reports.
4. Evaluating the quality of the performance of the staff with regard to fulfilling the responsibilities assigned to them.
5. Examining as to what extent the assets belonging to the Ministry and the institutions coming under the Ministry are protected from all forms of damage.
6. Examining whether the establishments code, financial regulations, public administration circulars, treasury circulars, circulars issued by the presidential secretariat and other circulars and instructions are followed.
7. Carrying out special investigations when required.
8. Holding meetings of the Audit and Management Committee.

2.5 Bank and Finance Division

2.5.1 Introduction

This is one of the key divisions of the Ministry. Granting approval as required for the administration and financial affairs of the 08 state banks and their subsidiaries is carried out by this Division.

2.5.2 Functions of the Bank and Finance Division:

1. Provide policy advice to develop the banking sector.
2. Provide policy advice on restructuring the state banks in order to improve their contribution to the economy.
3. Evaluate and monitor the performance of the state banks.
4. Recommend measures to improve the performance of the banks and build capacity within the banks.
5. Coordinate with other government institutions, the regulator and other agencies on the issues relating to the state banks.
6. Maintaining an updated database.

2.6 Plantation and Agro-based Division

2.6.1 Introduction

Operational activities of 07 plantation companies belonging to the estate sector and 02 institutions belonging to the industrial sector are carried out by this Division. Providing ancillary services in policy making, maintaining coordination with the other relevant institutions and assisting in administration affairs are among the other activities carried out by this Division.

2.6.2 Functions of the Plantation and Agro-based Division

1. Carrying out the operational activities of the plantation industries sector and the industrial sector functioning under the Ministry.
2. Taking actions regarding the complaints received through various media.
3. Carrying out necessary coordination related to restructuring the institutions that have continuously been a burden to the Treasury by making losses.
4. Carrying out necessary coordination in order to improve the performance of the plantation industries sector.
5. Providing policy guidance for relevant institutions.
6. Maintaining an updated database.

2.7 Insurance, Civil Aviation Services and Hospitality Division

2.7.1 Introduction

This is one of the key divisions of the Ministry. This division is responsible for granting approval as required for the administration and financial affairs of the Sri Lanka Insurance Corporation and its subsidiaries, 02 main aviation companies and hospitality companies.

2.7.2 Functions of the Aviation and Hospitality Division:

1. Ensuring the provision of a highly competitive and special contribution in the field of banking and finance while ensuring that the social responsibility as public institutes too, is fulfilled.
2. Carrying out investigation in respect of the petitions received from the public against the aforesaid institutions.
3. Providing answers to the queries made by the President's Office and the Prime Ministers' Office regarding the petitions received from the public.
4. Attending the meeting of the committee on Public Accounts in relations to the arisen in relevant institutions.
5. Performing the activities regarding the Public petitions received with relevance to these sectors.
6. Preparing cabinet papers and papers that should be submitted to CCEM. (cabinet Committee on Economic Management)

3. Institutions coming under the Ministry

Institutions Coming Under the Ministry

➤ **Bank and Finance**

- Bank of Ceylon and its 10 subsidiaries and the 04 associated companies
- People's Bank and its 03 subsidiaries (05 sub-subsidiaries)
- National Savings Bank and its subsidiary
- State Mortgage and Investment Bank
- Regional Development Bank
- Housing Development Finance Corporation Bank of Sri Lanka
- Lankaputhra Development Bank
- Sri Lanka Savings Bank

➤ **Insurance, Civil Aviation Services and Hospitality**

- Sri Lanka Insurance Corporation and its 06 subsidiaries (03 sub-subsidiaries)
- Sri Lankan Airlines
- Mihin Lanka Private Limited
- Hotel Developers Lanka Private Limited (PQ143)

➤ **Plantation and Agro-based**

- Janatha Estate Development Board
- Sri Lanka State Plantation Corporation
- Elkaduwa Plantations Company Limited.
- Kurunegala Plantations Company Limited.
- Chilaw Plantations Company Limited.
- Galoya Plantations Company Limited.
- Sri Lanka Cashew Corporation

○ **Industries**

- Ceylon Ceramics Limited (Bricks and Tiles Division)
- BCC Lanka Limited

Institutions coming under the Ministry having Subsidiaries

➤ **Bank of Ceylon**

- Property Development PLC
- Merchant Bank of Sri Lanka and Finance PLC
- BOC Travels Company (Pvt.) Ltd.
- BOC Management and Support Services (Pvt.) Ltd.
- BOC Property Development and Management (Pvt.) Ltd.
- Hotel Colombo (1963) Company Limited
- CeyBank Holiday Homes (Pvt.) Limited
- MBSL Insurance Company Limited
- Koladeniya Hydropower (Pvt) Limited
- Bank of Ceylon (UK) Company Ltd.

Associated Companies

- Lanka Securities (Pvt.) Ltd.
- Transnational Lanka Records Solutions (Pvt) Ltd.
- Mireka Capital Land (Pvt.) Ltd.
- CeyBank Asset Management Company Ltd.

➤ **People's Bank**

- People's Leasing and Finance PLC
 - * People's Insurance PLC
 - * People's Micro Finance Ltd.
 - * People's Leasing Property Development Ltd.
 - * People's Fleet Management Ltd.
 - * People's Havelock Properties Limited
- People's Merchant Finance PLC
- People's Travels Private Ltd.

➤ **National Savings Bank**

- NSB Fund Management Company Ltd.

➤ **Sri Lanka Insurance Corporation**

- Management Services Insurance Private Ltd.
- Litro Gas Lanka Private Ltd.
- Litro Gas Terminal Lanka Private Ltd.
- Lanka Hospital Corporation PLC
 - * Lanka Hospitals Diagnostics PLC
- Canowin Hotels and Spa
- Canvil Holdings Pvt Ltd.
 - * Sino Lanka Hotels and Spa Private Limited
 - * Helanco Hotels and Spa Private Limited

Underutilized assets that are assigned to the Secretary to the Treasury under Act No.43 of 2011 and are listed under the Ministry of Public Enterprise Development in the Gazette Extraordinary No.1933/13 of 21.09.2015 of the Democratic Socialist Republic of Sri Lanka

i.	Hotel Developers (Lanka) Ltd. (PQ 143)	***
ii.	Property situated at Pettah - Chalmers Granaries	*
iii.	Properties situated at Pettah and Narahenpita - Lanka Tractors Limited	*
iv.	Former Cashew Corporation Land - Situated at Kollupitiya	*
v.	Properties situated at Battaramulla – Suchir Neb Projects (Private) Limited	*
vi.	Properties situated at Kollupitiya – Ceylinco Leisure Properties Limited	*
vii.	Pelwatta Sugar Company Limited	***
viii.	Sevanagala Sugar Company Limited	***
ix.	Properties situated at Badulla – Colombo Commercial Company	***
x.	Sinotex (Lanka) Ltd.	**
xi.	Jaqalanka Limited	**
xii.	Plymouth Industries (Private) Limited	**
xiii.	Cosmos Macky Industries Limited	**
xiv.	Kabool Lace (Private) Limited	**
xv.	Intertrade Lanka (Private) Limited	*
xvi.	Seetha Fashion (Private) Limited	**
xvii.	D.C. Apparel (Private) Limited	**
xviii.	Needle Crafts (Private) Limited	**
xix.	Hy Fashion Garments (Private) Limited	**
xx.	Collins Garments (Private) Limited	**
xxi.	Ruhunu Putha Apparels (Private)Limited	**
xxii.	Sanjaya Garments (Private) Limited	**
xxiii.	Macfa Apparel (Private) Limited	**
xxiv.	Yobeedha Associates (Private) Limited	**
xxv.	Dynamic Clothing (Private) Limited	**
xxvi.	609 Polymers Exports (Private) Limited	**
xxvii.	Cosco Polymer Lanka (Private) Limited	**
xxviii.	Great Wall Thread Manufacturing (Private) Limited	**
xxix.	Adamjee Extractions (Private) Limited	**
xxx.	Data Food (Private) Limited	**
xxxi.	Tandon Lanka (Private) Limited	**
xxxii.	Rican Lanka (Private) Limited	**
xxxiii.	Composite Tower Solutions (Private) Limited	**
xxxiv.	Health Food Products (Private) Limited	**
xxxv.	Sri Chirag (Private) Limited	**
xxxvi.	Royale Exports (Private) Limited	**
xxxvii.	Continental Vanaspathi (Private) Limited	**
	* - Institutions assigned to the Urban Development Authority	
	** - Institutions assigned to Investment Promotion Board	
	*** - Other	

4. Progress of the Divisions under the Ministry

Progress of the Divisions under the Ministry - 2016

➤ Banking and Finance Sector

- A team of experts was appointed to conduct a review of the state banks and to assess their contribution to the development of the economy.
- Relevant information on the state banks were collected and analyzed.
- The Ministry of Public Enterprise Development (MPED) conducted a study of the budget proposal to rationalize the 5 small public sector banks and submitted their recommendations to the Cabinet Committee on Economic Management (CCEM). The proposal submitted by MPED was approved by CCEM and is in the process of implementing.
- A comprehensive study of the 2 state commercial banks was conducted and the findings were presented to the Minister.
- Continuous monitoring of the capital adequacy requirements of the state banks was carried out and the risks were communicated to the relevant authorities.
- A seminar was jointly conducted with the Central Bank of Sri Lanka for Boards of Directors and senior management of state bank on “Financial Sector Reform in India”. The resource persons included the Chairperson and senior officers from the State Bank of India.
- A seminar titled, “The Latest Developments and Implementation Challenges of International Banking Regulations and Stress Testing” was conducted by Mr. Ranil Perera, attached to the Financial Services Authority in UK. Senior managers of the state banks, Central Bank and audit firms were invited to attend.

➤ Aviation Sector

- Sri Lanka Airlines and Mihin Air Limited have accumulated significant loss over the last decade. To reduce the losses generated from this sector, the Cabinet of Ministers instructed the Airline to prepare a restructuring plan and a restructuring committee was appointed to review the plan submitted.
- Base on the restructuring plan, the airlines were requested to rationalize their routes and fleets.
- To address the weaknesses in the airlines, the government also decided to search for a strategic partner. A financial advisor was appointed and expressions of interest were called form positive investors.
- With the view to minimize the losses in the aviation sector, the routes and fleet of Mihin Lanka were absorbed into Sri Lankan Airlines.

➤ **Restructuring**

- The government budget for 2016 proposed to restructure selected non-strategic SOEs to improve the performance of the SOEs and reduce their fiscal burden. In the fulfillment of this mandate, the Cabinet Committee on Economic Management (CCEM) approved the appointment of three (3) management accounting firms to conduct the valuation of the selected SOEs that are to be listed on the stock exchange or to bring in a strategic partner.
- Accordingly, the secretary of the Ministry of Public Enterprises Development (MPED) issued a request for proposal (RFP) calling for the procurement of financial advisory services from the three (3) approved firms to:
 - i. Carry out a comprehensive valuation using earning based and asset based valuation methods.
 - ii. Prepare a comprehensive information Memorandum to be issued to all prospective investors.
- Based on the evaluation by the TEC, E & Y was selected. The valuation is being conducted and the final report as well as the draft information memorandum will be submitted by mid-January 2017.
- A Public Enterprise Act is in the process of being drafted the objectives of SOEs and to set up the Public Enterprise Board (PEB) which will serve as the State Shareholder representative with oversight responsibility for SOEs.
- Coordinated the meetings of Interim Public Enterprise Board appointed by the CCEM.
- A forum titled “Reorientation of the Public Enterprise: The way forward” was conducted together with the Colombo stock Exchange to discuss the way forward for SOEs. The resource person was Dr. Tanri A Beng, Indonesia’s first Minister for State Owned Enterprises.
- A training curricula to build the capacity of board members and senior management of state owned enterprise and relevant government officials in areas such as corporate governance, financial reporting, performance management etc. is in the process of being developed.

➤ **Plantation and industries**

- Collect details given below regarding plantation and industrial sector
 - * Land details
 - * EPF, ETF details
 - * Profit and loss details
 - * Production details
 - * Revenue, expenditure and employee details
 - * Housing and other facility details
- Meetings and workshops
 - * 9 meetings and 1 workshop were conducted to relevant officials
 - * One progress review meeting was conducted for each plantation
 - * A strategic plan/ Guidance has been developed for plantation sector and a process has been implemented to find out productive potentials for the under-utilized and abounded lands. The relevant proposal has been submitted for the approval of the Cabinet Committee on Economic Management (CCEM).

5. Progress of the Entities Coming Under the Purview of the Ministry

5.1 Bank and Finance

Bank of Ceylon

1. Introduction

1.1. Incorporation

Bank of Ceylon is a licensed commercial bank under the Banking Act No. 30 of 1988 and amendments thereto and was duly incorporated on 1st August, 1939 under Bank of Ceylon Ordinance No.53 of 1938 and amendments thereto. The Bank is wholly owned by the Government of Sri Lanka.

1.2. Principal activities

Principal activities of the Bank during the year were commercial banking, personal banking, development financing, mortgage financing, lease financing, investment banking, Islamic banking, bank assurance, corporate financing, primary dealing, pawning, credit card facilities, off shore banking, foreign currency operations e-banking and other financial services.

1.3. Group Structure

The BOC Group consists with ten subsidiary companies and four associate companies as of end 2016. Below table summarizes the principal activities of subsidiary and associate companies.

Subsidiaries		
Name	Principal activity	Holding %
Merchant Bank of Sri Lanka & Finance PLC	Leasing, hire purchase, corporate and retail credit, corporate advisory services, capital market operations, margin trading, micro financing, agricultural credit facilities, real estate, pawning operations and accepting deposits.	74.49
Property Development PLC	Own, maintain and manage the Bank of Ceylon head office building	95.55
BOC Property Development & Management (Private)Limited	Renting of office space of BOC Merchant Tower in Colombo 03 and Ceybank House in Kandy	100
BOC Travels (Private)Limited	Engages in travel related services	100

Bank of Ceylon (UK) Limited	Registered under the Financial Services Authority of United Kingdom and carry on certain regulated financial service activities including deposit taking, dealing in investments retail services, corporate and correspondent banking facilities and trade finance services	100
Hotels Colombo (1963) Limited	Provides hotel services	99.99
Ceybank Holiday Homes (Private) Limited	Maintaining of pilgrims rests/ holiday homes/ guest houses	100
MBSL Insurance Company Limited	Underwriting of all classes of life and general insurance	62.66
Koladeniya Hydropower (Private) Limited	Hydropower generation	95.55
BOC Management & Support Services (Private)Limited	Provides management services to the Bank (Currently not in operation)	100
Associates		
Ceybank Asset Management Limited	Management of unit trust funds and other private portfolios	43.36
Transnational Lanka Records Solutions (Private)Limited	Renting properties and real estates	24.69
Lanka Securities (Private) Limited	Registered stock broker, engages in equity trading, debt trading and margin trading	41.60
Southern Development Financial Company Limited	Not in operation	41.67

1.4. Service Points

Bank has well spread brick and mortar service network enabling customer access through over 1,400 touch points. As the Bankers to the Nation BOC always take the responsibility of fulfilling needs of all customer segments and many initiatives have been implemented to cater tech savvy generation by fueling banking activities through digitization front. The Bank's Corporate Plan for three years period 2016-2018 was also enriched with the digital touch with a view to drive the Bank into new digital driven era.

Below table depicts the growth of the Bank's service channel over period of four years.

	2013	2014	2015	2016
Branches	567	573	578	580
Other service points	49	47	47	48
ATMs	523	540	549	678
Cash Deposit Machines (CDMs)	-	-	14	123
SME units	14	15	15	15
Regional Loan Centers (RLCs)	-	2	9	11

1.5. No of Staff



The Bank's main strength is its staff, enriched with ability of taking any challenge and sailing the Bank to its vision and mission. BOC's Human Resource (HR) vision is aimed at creating and sustaining a highly motivated, productive and empowered contribution towards corporate excellence.

Following is the staff strength of the Bank as of year end 2016.

Category	2016
General Manager and Corporate Management	17
Executive Management	50
Chief Manager	90
Senior Manager	205
Branch Manager and other Officer Grades	3,149
Management Trainees	157
Staff Assistants and Allied Grades	3,335
Office Assistants and Allied Grades	566
Total	7,569

1.6. Value to the Government

Contribution made to the Government in way of dividends and taxes stood at Rs. 32.1 billion as of December 2016. This is in addition to the assistance given to the large infrastructure development initiatives of the Government.



2. Financial Performance

Having delivered strong performance in year 2015, Bank of Ceylon has continued to maintain the growth momentum. The Bank recorded Rs. 31.1 billion Profit Before Tax (PBT) during 2016 which is the highest ever PBT recorded by the Bank.

Bank of Ceylon has a unique position of strength as the leading provider of financial services. Having a strong balance sheet with over Rs. 1.6 trillion assets base and Rs. 1.2 trillion deposit base, BOC has been able to add another benchmarked milestone to the Banking Industry by reporting Rs. One trillion loans and advances base during 2016.

One of the key challenges during the year was to bringing down the NPA. As a result of the continuously focused effort, NPA was brought down to 2.9% comparing to 4.3% in 2015 year end.

Below table summarizes the Key Performance Indicators (KPIs) of the Bank.

Rs. Million

	December 2013	December 2014	December 2015	December * 2016	Growth %
Total Income	127,464	126,546	131,502	153,869	17%
Operating Income	49,024	56,513	64,012	71,621	12%
Operating Profit Before VAT and NBT	18,420	24,343	30,095	37,466	24%
Profit Before Tax	15,709	20,291	25,279	31,126	23%
Profit After Tax	12,087	13,574	17,357	24,309	40%
Total Deposits	842,070	933,966	1,082,337	1,256,589	16%
Total Gross Loans	755,385	777,505	870,730	1,048,347	20%
Total Assets	1,193,581	1,329,020	1,568,289	1,669,297	6%
Shareholder's Equity	57,700	74,806	81,485	92,514	14%
Key Ratios					
RoA (Before Tax)	1.4%	1.6%	1.7%	1.9%	
RoE (After Tax)	22.2%	20.5%	22.2%	27.9%	
Cost to Income Ratio	49.1%	44.0%	44.7%	43.1%	
Capital Adequacy Ratio (Basel II)	12.1%	13.6%	13.1%	11.6%	
NPA to Total Advances	4.3%	3.8%	4.3%	2.9%	
Liquidity Ratio (Domestic)	27.7%	30.8%	28.2%	21.6%	
Profit/ Employee (Rs.000)	1,768	2,366	3,168	4,112	

Note


* 2016 data have been extracted from the unaudited financial statements filled with Colombo Stock Exchange (CSE). Year 2013-2015 data have been extracted from published audited Financials complied with SLFRSs.

2.1. Key Performance Indicators

2.1.1. Total assets

As of end 2016, the Bank has recorded Rs.1.6 trillion assets base which is the largest in banking sector in Sri Lanka. Compared to December 2015, assets base has increased by 6%. The total assets mix of the Bank comprises around 88% of the assets portfolio with interest earning assets (Financial Investments - 28%, Loans and Advances - 60%) which denotes the efficiency of our assets base.


Despite the stiff competition, the Bank was able to maintain its market leader position in total assets of the banking sector. Market share of the total assets stood at 21% as at end of September 2016. (Latest market data, available as of to date)



2.1.2. Gross loans

Gross loans and advances stood at Rs.1,048.3 billion at the end of December 2016, showing growth of 20% over December 2015 and accounted for 60% of the total assets of the Bank.

Term loans, personal loans, housing loans and overdrafts contributed for the growth in spite significant declining in major lending areas such as pawning, advances to Ceylon Petroleum Corporation (CPC) and Government lending. Further, the bank has been concentrating on optimum mix of retail and corporate business and this also encouraged BOC to focus on its Small and Medium Enterprises (SME) sector portfolio aligned with the Government's mandates while corporate banking portfolio focused its engagement with infrastructure projects and Corporate and Offshore lending.





BOC is the market leader in loans and advances possessing 20% share by the end of September 2016. The Bank has implemented strategies to improve its private sector through many avenues.

2.1.3. Deposits


The Bank’s continuous efforts on deposit mobilization came in to fruition during 2015 keeping a land mark in the banking history by being the first bank to surpass Rs. One trillion deposits level. During 2016, Bank’s deposit level has increased by reflecting a growth of 16% over December 2015.

The confidence instilled by its state ownership, brand franchise, market position and extensive branch network, healthy ratings together with various other promotional campaigns executed by the Bank both locally and overseas geared up the improvement of the deposit. The Bank has been able to preserve its number one position in the market and accounted 20% by September 2016.




2.1.4. Income

The major contributor to the total income, interest income depicted 19% increase YoY basis. There was a decline in exchange income and commission income due to lower trade finance related business during the period under concern. But that was compensated by the increase in interest income mainly from term loans, personal loans, trade finance, leasing and loans.



2.1.5. Expenses


Interest expenses stood at Rs.80.7 billion at the end of 2016 reflecting an increase of 21.5% compared to corresponding period of previous year. This increase was mainly resulted from the increase in interest expenses on time deposits. Non-interest expense has gone up by 7.2% compared to December 2015 and the Cost to Income ratio that has been improving over the years as depicted in the chart has further improved from 43.7% to 42.3% from 2015 to 2016, reflecting bank's ability to expand the scale of business with minimum impact to its cost base.



2.2. Key Ratios


2.2.1. Return on Average Assets (RoAA)

The RoAA reflected a growth from 1.7% to 1.9% from December 2015 to December 2016. The Bank's effective assets and liability management strategies have helped to achieve an upward trend in ROAA from 2013 picking up the drop reported in the year 2013.




2.2.2. Return on Average Equity (RoAE)

The RoAE of the Bank stood at 27.9% at the end of December 2016, reflecting a significant increase from 22.2% at the end of December 2015. Bank's RoAE is very much competitive compared with peer banks mainly due to cost efficiencies maintained at each level of operation.




2.2.3. Capital Adequacy Ratio (CAR)

The Bank is above the regulatory diktats required for capital adequacy as directed by the Central Bank of Sri Lanka. Both Tiers I and Tier II capital (Core and total Capital Adequacy) are above the minimum requirement of 5% and 10%. At the end of December 2016, the Bank's CAR stood at 11.6%. By incorporating the current year profit after finalizing the annual audit, this CAR would improve further.



2.2.4. Non-Performing Advances (NPA)

The Non Performing Advances ratio declined from 4.3% to 2.9% from December 2015 to December 2016. This was resulted through continuous recovery actions and credit monitoring process taken over the past period.



3. Highlights of the Year

In addition to the financial milestones, the Bank has accomplished remarkable activities during the year 2016 and key areas have been presented below.

3.1. Digital Initiatives

During the year 2016, the Bank was driven by the Corporate Plan 2016 -2018 under the theme of "Best beyond 75 with digital touch".

Bank continued its digitalization process during the Year 2016 and following are some of the achievements during the year.

- Completely migrated from the previous IHRM system in to HCM system.
- Card system was upgraded with new features including fraud guard.
- Expansion and Enhancement of ATM network. Bank of Ceylon has the largest ATM network in Sri Lanka with total ATMs and CDMs of 801.
- Further it was facilitated to pay utility bills through ATMs/CDMs for BOC customers without pre-registration by using card or depositing cash.
- Implementation of Integrated Risk Management Solution with a Dashboard for management decision making.

3.2. Development of Human Capital

During the year 2016, more attention was paid on training programmes by revisiting and re-designing them with an intention of providing the most suitable training opportunity for our employees.

The intention behind this process was to use as a motivating tool to inculcate a positive culture among staff. Further through this process it was able to address the competency gaps among staff and skills and competencies of future managers in charge of branches were developed.

During the year 2016, the Bank was able to conduct 1,139 training programmes totaling to 41,532 training hours with the participation of 33,575 employees. Among this, there were 138 overseas training programmes as well.

3.3. Converting Bank to “5S” environment

All branches were converted to “5S” environment by the end of year 2016. By this conversion, customer service and service quality has been improved due to orderliness and pleasant environment. This environment improves employee job satisfaction and it directs efficiency and effectiveness in Bank operations.

This process was awarded by the National Productivity Secretariat by providing some awards to twelve branches and one province office.

3.4. BOC Money and Banking Museum

With a view to educate and enrich people with Sri Lanka’s history of money and commerce spanning two millennia, and its transition into the modern banking era, “BOC Money and Banking Museum was opened on 1st August 2016 in commemoration with the 77th anniversary of the Bank, is situated at the 28th floor of the Head office.

Visitors can discover Sri Lanka’s early bartering methods, long history of trade relations, and the emergence of a stylized local coinage, followed by the country’s entry into modern banking and its role in 21st century commerce and banking practices.

From 1st August 2016 to 31st December 2016, 4,200 visitors have visited the museum.

3.5. Green Banking

The Bank of Ceylon has been engaged in green initiatives such as E-learning, altering internal systems and processes to be tech-savvy, thereby achieving a minimized carbon footprint paper recycling, E-waste management, installing ecofriendly equipment, installing energy efficient lighting systems in branches and head office, maintaining green gardens at selected branches with rain water harvesting systems. BOC by practice gives special consideration towards environmentally friendly projects when granting loan facilities. The solar power system in selected branches is also a recent addition to the Bank's Green Banking process.

3.6. Awards and Accolades

During 2016 also the Bank was recognized with many awards confirming its No. 01 position.

- Among the top 1,000 Banks in the world with the country rank No. 01 by "The Banker" UK Magazine – 4th consecutive year.
- No. 01 valued Brand in the country by Brand Finance Lanka (Brand value of Rs. 41.4 billion) – 8th consecutive year.
- One of the Best Employers in "Asia Best Employer Brand Award 2016" by Employer Brand Institute.
- Best Presented Annual Report (2015) – Public Sector Banking" – Winner at SAFA Awards 2016

4. Contribution to the Society

Having achieved fruitful year Bank of Ceylon always concern on its mandate of being Bankers to the Nation and many activities are in place to empower education, society and preserve the national heritage and nature.

4.1. Preserving natural capital

Over the years, the Bank has made an arrangement with Neptune Recyclers to recycle waste papers. By this recycling process, the Bank was able to recycle the waste paper in an environment friendly manner by saving the natural resources. With this arrangement during the year 2016, the Bank has recycled 95,272 kg of waste paper and contributed to save,

- 1,620 fully grown trees
- 167,202 Liters of oil
- 381,088 kwh of electricity
- 3,027,744 liters of water
- 286 Cubic meter of land fill
- Reduce Green House Gas Emission by 95,272 kg of Carbon equivalent

4.2. Hapana – Grade 5 Scholarship Seminar Programme

Ran Kekulu Hapana Programme is being sponsored by Bank of Ceylon for more than 16 years. The intention behind conducting this programme is to support Grade 5 students to face the examination by providing proper guidance (especially to provide guidance for the students in the rural areas.)

Each seminar is comprised of two separate programmes, one for the students who are going to sit for Grade 5 scholarship and other programme for parents on how to create a suitable environment for child's mental development and advocating thrift for the future. During the year 2016 the Bank has conducted 75 programmes with the participation of 31,293 students and 21,221 parents.



People's Bank

1. Introduction

The People's Bank is a Government owned Bank, established under People's Bank Act No. 29 of 1961 on 1st July 1961 and is domiciled in Sri Lanka. People's Bank has over 17 million customer accounts transacting business daily through 737 branches and 8,249 dedicated employees. The number of ATM machines stands at 506 spread across all corners of the island. Bank comprises three subsidiaries. The subsidiaries are People's Leasing Finance PLC, People's Travels (pvt) Ltd and People's Merchant Finance PLC.

People's Bank has recorded Rs 20.8 billion profit before tax and Rs 15.0 billion profit after tax for the year 2016. The overall deposits base passed the Rs 1 trillion marks in 2016, showing 20% increase over 2015. The loan book grew by around Rs 122 billion or 15% over 2015 and ending at Rs 951 billion as at year end 2016. The non - performing loan (NPL) ratio reached an all-time low of 1.9% following a successful effort to improve recoveries.


2. Comparison of Key Financial Performance Indicators

(all figures in Rs Millions)


Table 01

Key Financial Indicators	31.12.2016	31.12.2015
Net interest Income	43,124	43,754
Other Income	11,935	10,989
Total Income	55,060	54,743
Profit before Tax	20,814	19,520
Profit after Tax	14,995	12,598
Total Gross Loans & Advances	950,824	829,234
Total Assets	1,302,048	1,176,595
Total Deposits	1,077,760	899,238
Capital & Reserves	59,649	49,495
Total Liabilities	1,242,400	1,127,100
Return on Assets (before tax) %	1.7%	1.8%
Return on Equity %	27.5%	27.1%
Non - Performing Loan Ratio %	1.9%	2.4%
Advances to Deposits %	88.2%	92.2%
CASA/Total Deposits %	44.8%	47.8%
Non Funded Income/Net Income %	21.7%	20.1%
Operating cost/Net Income %	59.9%	57.5%
Net Interest Margin %	3.5%	4.0%


**Graph 01
Profitability**




**Graph 02
Total Deposits**



**Graph 03
Total Gross Loans & Advances**



Graph 04
Non - Performing Loan Ratio



3. Key Activities Performed during the year 2016

People's Bank has shown continuous and exemplary performance during 2016, whilst contributing to the national economy in areas of agriculture, tourism, construction and housing and trade finance to name a few.

3.1 Investments

Investments of the Bank is managed by treasury department where the bank has contributed to the development initiatives of the government by way of investing in Treasury Bills, Treasury Bonds, USD Development Bonds and Government of Sri Lanka Restructuring Bonds. The Total Investment as at 31st December 2016 amounts to over Rs. 250 billion.

3.2 Credit Expansion

Credit expansion was driven by the Bank's continuing efforts in up skilling employees in relationship driven marketing, which enabled customer acquisition as well as deepen relationships with existing customers. Focus was also placed on improving credit quality and generating process efficiencies which supported the overall profit growth during the year.

3.3 SME Banking

The Bank's SME proposition is targeted to businesses with an annual turnover of between Rs. 15 million and Rs. 600 million. The 23 SME centers operate as dedicated hubs for serving the requirements of SME customers. These centers are monitored by 3 Regional Commercial Credit units through which targets are allocated.

During the year the division also placed emphasis on training credit officers on a range of SME lending aspects including credit evaluation, risk management, collection and monitoring.

3.4 Micro financing

Micro financing aims to empower the grassroots of the country's economy through providing financing at affordable rates. This sector generally falls beyond the risk appetite of financial institutions and resultantly lacks access to formal credit at equitable rates. One of the first banks in the country to engage in micro financing, People's Bank disburses micro financing facilities for multiple purposes including agriculture, industrial and cottage industries.

3.5 Exposure to the State Owned Enterprises

Exposure to the state-owned enterprises is 36% of its total loan portfolio for the year 2016, mainly to Ceylon Petroleum Corporation (CPC), Ceylon Electricity Board (CEB), Ceylon Fertilizer Corporation (CFC), Colombo Commercial Fertilizer (CCF) and Road Development Authority (RDA) inter alia. Most facilities carry a guarantee from the Ministry of Finance.

4. Contribution to Government Revenue

In the year 2016 the bank contributed over Rs 20 billion as taxes, dividends and levies to the government. For the year 2015 the total contribution amounted to Rs 16.3 billion.

4.1 Supporting the Co-operative Sector

The Bank has partnered with the Co-operative sector to disburse funding to co-operative society members for multiple purposes such as agriculture, animal husbandry, consumer trading, fisheries and special projects among others. The facilities are disbursed at concessionary rates.

5. Non - Financial Highlights

5.1 People's Bank begins environmental sustainability journey

People's Bank recently embarked on 'People's Green Pulse' – environmental sustainability journey, thereby highlighting 'Carbon Management' as a key building block in becoming a Carbon Conscious Bank.

On this journey, the Bank will have the responsibility to ensure accurate reporting of its Greenhouse Gas (GHG) emissions to its employees, shareholders and other stakeholders through its existing GRI G4 reporting.

To this end, the Bank has collaborated with Sri Lanka's foremost provider of Integrated Sustainability Solutions – The carbon consulting company who will assist the Bank in achieving the status of a 'Carbon Conscious Bank'.



5.2 Data Warehouse & Business Intelligence Project launched.

People's Bank recently embraced another advanced technology concept that is adopted by global banking giants: a Data warehouse and business intelligence project with a view to establishing a heterogeneous information system that helps create a 'single version of truth' of customer and stakeholder portfolios. The project was officially kicked off on 10th February 2016 at the Bank's Project Management Office.

In introducing this advanced next generation technology solution – "SAS Data Warehouse", the Bank partnered with Just in time Technologies (Pvt) Ltd. together with its implementation partner, Info drive (Pvt) Ltd. India. People's Bank will also achieve Basel II & Basel III compliance with the adoption of this latest technology solution. The project implementation which is spanned over 3 years would benefit both internal and external customers of the Bank.



5.3 Digitalization

The bank has embarked on project on digitalization in order to keep abreast of the changes in the digital transformation in the financial and banking sector that is taking effect globally. The digital transformation of the bank will gradually take off with different applications being introduced at present, which will be rolled out over a span of 12 months. We have kicked off this transformation by introducing the People's voice banking App and have lined up an array of digital banking solution to be launched over the coming year.

National Savings Bank

1. Introduction

The National Savings Bank was established in 1972 by an Act of Parliament, its beginnings reach as far back as the early 19th century, when the idea of a savings bank was first born. NSB was formed through the amalgamation of four long-standing institutions that were dedicated to provide financial services to all Sri Lankans not just the affluent. The Bank is also a conduit by which the people of Sri Lanka become stakeholders in the country's development. The money deposited in this State-owned, specialized savings bank is reinvested to support national policies and initiatives that contribute to a prosperous Sri Lanka. It is the only Bank whose deposits and interest thereon are fully guaranteed by the Government of Sri Lanka.

As at the time of writing, with assets standing Rs.912 Billion and deposit Base Rs.657 Billion, we are the fourth largest bank in Sri Lanka. Majority of Sri Lankans choose to bank with us and enjoy access to products and services designed to meet comprehensive and diverse requirements. With 4384 staff, we operate through a network of 250 branches in addition to the 4,061 post offices and sub-post offices and 279 ATM network.

NSB Fund Management Company is a premier Primary Dealer appointed by the Central Bank to transact in Government Securities and a wholly owned subsidiary of the National Savings Bank.

2. Financial Performance

2.1 Asset Quality

The Bank's Gross and Net NPL ratio which stood at 3.46% and 3.35% respectively at 31.12.2015 has come down to 1.55% and 1.47% at 31.12.2016 which is well below the industry average of 2.6% mainly due to continuous disposal of non-redeemable Pawning articles during the period under review. Total NPL portfolio which stood at Rs.9.1Bn has declined by Rs.4.3 Bn to reach Rs.4.8 Bn at 31.12.2016.

2.2 Loans & Receivables

The loan portfolio of the Bank, comprising loans and receivables to customers and loans and receivables to banks, saw a 19.1% or Rs.52 Bn increase from Rs. 272 Billion in the previous year, to Rs. 324 Billion in 2016. The rapid growth in Personnel Lending 101.2% due to disbursement of loans to three armed forces and to STF was the main contributor for this achievement. The 12% growth in corporate lending portfolio was dominated by growth in Loans to Banks which was Rs.8 Bn.



2.2.1 Retail Lending

Total retail loans portfolio rose by 24.7% to reach Rs. 177 Billion by the end of year 2016. During the period under review, the significant growth was recorded under Personnel lending, increased by 36 Bn over the previous year and became the largest loan portfolio of the Bank followed by the Rs.4.5 Bn increase in housing and property loans. Pawning advance portfolio has declined by Rs.7.5 Bn to Rs.19 Bn from Rs.26.5 Bn at the end of year 2016. Retail Lending portfolio has increased by Rs.35 Bn over the same period last year despite Rs.7.5 Bn redemption in Pawning portfolio.

2.2.2 Corporate Lending

The Bank's corporate loans encompass major financial institutions and State Owned Enterprises (SOEs) of the country. As a percentage the highest increase in corporate loans were loans to Banks, which rose sharply by 34.2% to Rs. 31.8 Billion, up from Rs. 8.1 Billion at the beginning of the year. Lending to state-owned enterprises, declined as funding for the SOE infrastructure projects were not disbursed during the period under review. Corporate lending portfolio has increased by Rs.11.1 Bn during the year 2016.

2.3 Deposit Mobilization

The Bank recorded a total mobilization of Rs. 58.6 Billion at the end of year 2016, which is 86.2% of the annual mobilization target of Rs. 68 Billion. The mobilization has been increased by Rs.28.1% or 12.9 Billion over the same period last year mainly due to the increase in deposit interest rates during the period under review. Customer deposits were the leading source of funds, growing by 10.3% from Rs. 596 Billion in 2015 to Rs. 657 Billion in 2016. The Deposit Market share of the Bank stood at 10.17% as of December 2016.




2.4 Income & Profits

The Operating Profit before VAT and tax for the year ended 2016 rose by 4%, compared to same period 2015, to reach Rs. 16 Billion. Profit before tax (PBT) and Profit after tax (PAT) for the same period was reported at Rs. 13.2 Bn and Rs.9.5 Bn respectively. These profits were recorded amidst adverse impact on increasing deposit interest rates which increased the interest expenses by 19% over the previous year. Therefore the net interest income declined by 6% leaving the NIM at 2.89% against 3.32% at the end of 2015.

With the accelerated redemption in non-performing Pawning advances, the impairment provision and interest write-off decreased by Rs.2 Billion while the total operating expenses decreased by Rs.0.071 Billion due to decrease in Special fee from Rs.1.3 Billion to Rs.0.5 Billion. Increase in Personnel expenses were mainly due to the new recruitments made during the period under review and salary increases due to absorption of out-source personals.

The increased VAT and NBT proposed by the National Budget 2016 also adversely affected to bottom line of the Bank by increasing the effective tax rate to 41%.



2.5 Remittances

The Bank has exceeded the remittances target of Rs.50 Bn for the year 2016 by 2.9% to reach Rs 51.5Bn remittances and has increased the market share from 4.22% in 2015 to 4.74% at the end of year 2016.

2.6 Investments

55.5% of NSB’s asset base consisted of financial investments held-to-maturity totaling Rs. 505.8 Billion at 31.12.16. The total increase in investments was only 0.8%. The Government security portfolio marginally decreased over the previous year, and the entire increase represents mainly placements with other banks. The Bank should invest minimum 60% of funds mobilized in Government Securities by statute. As of 31.12.2016 it was 66.4% down from 73.6% in December 2015 due to diversification of Investment portfolio.

2.7 Financial Position

The Bank's assets base grew by 7% to reach Rs.912 Billion at the end of year 2016 compared to 31.12.2015. The main funding source was deposit mobilization and the Bank has ventured in to the Debenture market by raising Rs.6 Bn during the latter part of the year. The main focus of the Un-Quoted Debenture issue is to strengthen the Bank's Capital base in line with the proposed Capital requirement of Basel III to be implemented in mid-2017. In addition, the Bank’s Capital base was increased by Rs.3 Billion to reach Rs.6.2 Billion by transferring the Un-claimed deposits.

Growth in Other Assets (non interest earning assets) was Rs.5.5 Bn or 33% for the year 2016 over the previous year mainly comprised on interest receivable from Treasury for the interest paid to Senior Citizen depositors. Although it was contributed for the increase in asset growth, it reflects non- interest earning assets and adversely impacted to decrease in NIM from 3.3% in 2015 to 2.9% in 2016.

2.8 IT related improvements

Bank initiated the procurement process for CORE banking solution by calling EOI from prospective solution providers to setting up centralized data repository intending to replace the existing Banking Software which operated for last two decades. This will enable digitalization of banking functions centered round in core operations of our Bank.

ATM switch upgrade paved the way for our growing Debit Card Population to enjoy modern-day facilities of cashless society with amalgamating modern Card Management System enabling to issue chip base card.

2.9 Productivity Improvement

The Bank has initiated a Productivity improvement programme in collaboration with the National Productivity Secretariat which includes the implementation of 5S Concept. The first phase of the 5 S concept, “Seiri” was successfully implemented in the entire branch sector and the head office premises during the year 2016.

2.10 Achievements

The National Savings Bank is the 4th largest bank in Sri Lanka in terms of Deposit base and asset base. It is the only Bank to be awarded a “AAA (lka)” Fitch Rating for the 14th consecutive year in 2016. The bank has been awarded the AA+ brand rating by the LMD in year 2016 and is also recognized as the 3rd most valued brand in Sri Lanka.

NSB is positioned as the safest Bank in Sri Lanka by Global Finance and, being the only Bank in the country which statutorily provides a 100% government-guarantee on people’s deposits with themselves plus interest due thereon.

The Bank’s Annual Report 2015 has won four Best of Category awards and the “Best of Sri Lanka” Grand award at the recently concluded ARC Awards 2016. This was in addition to the “Gold award in Financial Institutions category” by CA Sri Lanka and “Second runner up- Public Sector Banking Institutions” at the SAFA awards.

2.11 Bank's Discharge of Corporate Social Responsibility (CSR)


We understand the importance of uplifting the education level of the country for development. Hence major CSR projects identified by the Bank are related to assisting students. Donation of 525 computers to school children with Ministry of Public Enterprise Development was carried out during the first half of 2016.

We also developed the living standards of the communities around us by sponsoring various health related programs and sponsoring the monthly Helpage Eye Camps is one of such program.

3. Contribution to the overall Economic Development during the Year 2016

3.1 Contribution to the Government

Contribution to the Government is a must for the Nation's savings bank and NSB's massive contribution towards national development by means of taxes, a special fee, dividends and contributions to the National Insurance Trust Fund for the year ended 31.12.2016 was Rs.19,226 Million. Total taxes paid was amounting to Rs. 6,572 Million while Rs. 533 Million was paid as the special fee and another Rs.95 Million to the National Insurance Trust Fund. The Bank paid its highest ever dividend in 2016 which was Rs. 12,026 Million. Also, NSB assists to strengthen the Government's capacity by ensuring the availability of funds for development initiatives. The Bank has a Rs.525 Billion of Government securities portfolio as at 31st December 2016, out of which Rs.467 Bn was invested in Treasury Bills and Treasury Bonds, playing a prominent role in Government development projects.



National Savings Bank Performance Report – For the Year 2016 &

3.2 Business Development

Having opened Five new branches and placing eight ATM machines during the period under review, the Bank now has a total of 4,590 physical locations, through which customers are able to reach the Bank including 4,061 Post offices/Sub Post offices island wide.

The Bank ensured that all main branches extended banking hours till 6.00 pm while all other branches extended their operations from 3.30 pm to 4.00pm w.e.f. 01.03.2016. A pilot project also has been launched to open four branches until 7.00pm w.e.f. May 2016.

Seven branches and International Banking division have re-located during the year in strategic locations to provide a better customer service.

The Bank has joined the country's largest common ATM Network "Lanka Pay" connecting over 3,200 ATMs island wide during the first half of the year.

The Bank began work on a core banking system that would serve as a platform for all its digital systems. Once completed, it will allow NSB to provide customers with faster, more efficient service while, internally, enabling the faster collection of data and management information.

Taking point of saving banking to the under-banked urban/semi-urban grassroots with greater vigor, the Bank gave its point-of-sale machine-based savings mobilization operation, the brand name "Reach" and tag-lined it "Your Address is Our Address". The prime objective' of this programme is to securely receive the savings deposits of customers by visiting them as the Bank which has taught the value of "thrift and saving" to the nation and encourage them to make cash deposits on a daily basis.

The Bank has also introduced a special Five Year Savings account scheme for three Forces, Special Task Force and Police Personnel under the Pas AwuruduIthurum scheme with added values during the year.

3.3 Contribution to Human Resources Development

High quality human resources are a vital condition for the sustainable development of a country. The Bank has continued to develop the country's human resources through substantial investments in the Bank workforce. The Bank had employed 4,384 at the end of year 2016. During the period under review, the Bank provided 923 employment opportunities and drew its staff from all parts of the country and from different social bases.

3.4 Loan Facilities to uplift the Living Conditions

NSB concentrated efforts on providing loans for defense personnel, granting over 21,900 loans amounting to Rs.25.7 Billion during the year 2016. The Bank's aim was to relieve members of the armed forces of the burden of debt incurred from the higher interest loans obtained from commercial banks. The Bank also expanded its loan schemes; namely, the scheme for higher education, and vocational training.

Through the "Charika" loan, greater focus was given to loan facilities for retirees to fulfill their personal, medical and leisure requirement.

Aligning the NSB with the government's mission of reducing the country's carbon footprint through the promotion of sustainable energy generation, by being the Official Banking Partner of the President-led national event, "Soorya Bala Sangramaya", the Bank designed and launched its own product - the "NSB Eco-loan - to financially assist those desirous of having a rooftop solar-power generation system installed at their homes, to save on their electricity bills, and go green at the same time. As at end of the Year 2016, 28 such loans were disbursed amounting to Rs.18.7 Million.

3.5 Remittances

The Bank recognizes the immense economic contribution made towards the Gross Domestic Production by Sri Lankan migrant workers and focused on enhancing its capabilities in handling inward remittances besides NRFC and RFC deposit mobilization. Introducing the e-remittance facility, strengthening the relationships with exchange houses and extending the cash payout facility to Post Offices were among the key initiatives taken to fulfill this task. The Central Bank granted the approval to engage in the outward remittance business in the latter part of 2015 which was extended to all branches during the period under review.

State Mortgage and Investment Bank

1. Introduction

The State Mortgage & Investment Bank being one of the oldest banks of the nation was inaugurated as the Ceylon State Mortgage Bank (CSMB) on 6th December 1931 by Ordinance No. 16 of 1931. State Mortgage & Investment Bank was formed by the State Mortgage & Investment Bank Law No. 13 of 1975, amalgamating the Ceylon State Mortgage Bank and the Agricultural and Industrial Credit Corporation, established in 1943. The Bank commenced its operation on 1st January 1979. The Bank was recognized as a licensed specialized bank and the license was issued by the Central Bank of Sri Lanka on 27th April 1998 in terms of the Banking Act No. 30 of 1998.

Since then, deviating from the former lines of business, while paying much attention to the housing needs of the country, the Bank throughout its over seventy-five years of service, has evolved to become the Housing Bank to the Nation.

With the expansion of the Banks activities, the Bank strengthened its resource base by venturing in to various other products. Thus in 1991, the Bank started accepting deposits. During the same year District Representatives were appointed from various districts to assist customers and to act as intermediaries between the Bank and the customers in promoting credit facilities. In October 2001, Pass-Book Savings product was introduced. After the 1990's the Bank extended its services by opening new branches in main districts and in 2007 bank expanded its reach by opening extension offices in key locations.

1.1 Authorized Business

- i. Granting of the Loans subject to interest, for the purpose of; Purchase or lease of Land for the use of agriculture, Construction, repair or renewal of any building factory, mine machinery and equipment for the use of agriculture or industrial use; Purchase or lease of any land for the construction of dwelling houses, Construction, repair, renovation or extension of dwelling houses, Purchase or lease of dwelling houses Manufacture or operation of any agricultural or industrial project for sales in the market. Liquidation of any debts already incurred for any purpose mention above.
- ii. Grant loan for the purpose of carrying out any scheme approved by the Minister for the purpose of development of agriculture or industry.
- iii. Carrying out any business or hire-purchase in machinery and equipment used in agriculture or industry.

- iv. Participate in the management of any agriculture or industrial undertaking or any client for the protection of the interest of the bank.
- v. Act as technical adviser to any client of the bank or any agriculture undertaking.
- vi. Acquisition of the moveable and immovable property.
- vii. Provision of guarantee or indemnity.

2. Financial Results for 2016 Against Budget (As per Draft Income Statement)

Rs. Mn

	As per budget 2016	Actuals for year ended 2016	Achievements
	Rs.	Rs	%
Interest income	4,456,410	4,200,728	94%
Interest expenses	(2,511,780)	(2,422,496)	96%
Net interest income	1,944,630	1,778,232	91%
Fee and commission income	144,000	130,100	90%
Fee and commission expenses	-	-	
Net fee and commission income	144,000	130,100	90%
Other operating income (net)			
Total operating income	2,088,630	1,908,332	91%
Impairment for loans and other losses	54,000	50,892	94%
Net operating income	2,034,630	1,857,440	91%
Personnel expenses	(693,980)	(640,701)	92%
Other expenses	(407,820)	(269,736)	66%
Operating profit/(loss) before value added tax (VAT)	932,830	947,003	102%
Value added tax (VAT) on financial services	161,950	173,228	107%
Nation Building Tax (NBT)	52,530	27,916	53%
Profit/(Loss) before tax	718,350	745,859	104%
Tax expenses	279,850	285,811	102%
Profit/(Loss) for the period	438,500	460,048	105%

3. Performance

3.1 Achievement in 2016 – As per Draft Financial Statement

FINANCIAL PERFORMANCE FOR THE YEAR 2016			
			Rs (000)
PROFITABILITY	2016	2015	Growth %
Interest Income	4,200,728	3,879,028	8.29%
Interest Expenses	(2,422,496)	(2,057,337)	17.75%
Net Interest Income	1,778,232	1,821,691	-2.39%
Impairment Provision	(50,892)	(106,577)	-52.25%
Staff Expenses	(640,701)	(698,834)	-8.32%
Other Expenses	(269,736)	(293,055)	-7.96%
Profit/(Loss) before Tax	745,857	680,957	9.53%
Profit/(Loss) after Tax	460,047	409,774	12.27%
ASSETS BASE	2016	2015	Growth %
Total Assets	35,306,384	34,231,576	3.14%
Total Loans and Advances	28,151,213	26,523,405	6.14%
Total Deposits	28,843,759	27,836,411	3.62%
Total Investments	6,379,213	7,070,580	-9.78%
Total Capital & Reserves	4,908,633	4,263,123	15.14%
Total Loan Disbursements	8,881,900	8,366,160	6.16%
RATIOS	2016	2015	
Net Interest Margin	5.11%	5.65%	
ROE	10.03%	9.90%	
ROA	2.15%	2.11%	


3.2 NPL Status

	2013	2014	2015	2016
EPF Loans	57.54%	54.63%	55.70%	57.90%
Mortgage Loans	12.69%	11.25%	8.47%	6.70%
IFA Loans	0.32%	7.18%	8.77%	8.52%
Vehicle Loans	4.27%	8.65%	18.01%	6.24%
Personal Loans	18.79%	15.63%	5.83%	3.48%
Personal Loans property mortgage	-	-	3.09%	2.68%
Refinance Loans	3.51%	5.79%	6.07%	6.00%

Despite of strict recovery actions adopted to reduce the prevailing higher NPL position of EPF, which remained at high mainly due to poor response of customers those who have willful defaulted the payment of monthly installments however, bank will not be incurred any credit risk on said loans, fact that all arrears installments on EPF can be claimed from the CBSL annually.


4. Growth Ratio

4.1 Assets, Deposit, Investment and Loans and Advances



As shown above Asset base, deposit, investments have been increased in line with the finance sector growth and loans and advance has been increased consecutively up end of the year 2015, thereafter Growth of the loans and advance has been moderated during the year 2016 due to early settlement of the EPF loans through 30% refund scheme of the EPF balance in CBSL.

4.2 Return on Equity



Return on Equity of the bank has been decreased from 17% in the year 2011 and declined to 6% in 2013 due to high interest cost prevailed in the market in 2012 and 2013, ROE has started escalate since 2014 and reached to 10.03% for the year ended 2016.

5. Major Activities Performed During the Year 2016 (01/01/2016 to 31/12/2016)

- Introduced loan schemes to finance Small and Medium enterprises and Micro business entities.
- Introduced special loan schemes for Low Income Earners.
- Introduced speedy and convenient loan offering to customers by providing legal, valuation and document preparation service from SMIB.
- Business promotions to Government and semi government sector institutes (Health, Police, and Education Departments etc.) to promote and facilitate the concepts of 'House for all' & 'An Account for all'.
- Re launched bank website in a customer friendly and attractive manner.
- Conduct street promotions island wide to build/spread an enduring brand image of 'Housing Bank to the Nation in the heart and minds of individual and corporate customers.
- Introduce ISO 9001 Standard in collaboration with Sri Lanka Institute of Standards (SLIS) and working on obtaining ISO 9001 to improve profitability and efficiency.

6. CSR Events

- Library development programs in island wide selected schools with lesser resources.
- Special aid/concessionary programs were carried out by bank staff to help people in disaster affected areas.
- Bloemendal School Project - A complete library was donated by the bank to develop the students' knowledge, skills and attitudes.
- Kegalle and Battaramulla branches were relocated with all facilities to provide a better and convenient service to customers in the region.
- Sooriya Udana Special Avurudu Promotion' was linked to New Year season with attractive gift schemes to promote savings habits of the nation.
- Bank has opened new branch in Panadura to provide better and convenient service in near proximity for the customers in the region.

Regional Development Bank

1. Introduction

The Regional Development Bank was established on 01st May, 2010 under the Banking Act No. 41 of 2008. The bank, by providing an innovative banking service through an industrious and professional staff dedicated for service, became a strengthened financial institution with the objective of developing the regional socio-economic status. As well, the bank wishes to reinforce the people through regional development in order to build a prosperous Sri Lanka.

2. Main Activities and Outstanding Financial Performance

2.1 Enhancing the development of the fields of Agriculture, Industry, Trade, Commerce, Animal Husbandry and Fisheries for the entire regional economic development of Sri Lanka and providing financial support to micro financial institutions and small and medium scale entrepreneurs to empower women.

2.2 Financial Performance

	2016	2015	2014
	Rs.Million		
Profit before tax	1274.22	1090.89	792.69
Profit after tax	652.81	626.19	544.89
Total Deposits	104689.34	86324.10	72525.36
Savings	41957.37	36866.42	30121.93
Fixed Deposits	62731.97	49457.68	42403.43
Deposit Growth	21%	19%	16%
Non-Performing Loans	3050	3537.51	4734.57
Total Debt Balance	106805.60	88396.44	62005.44
Investments	20926.31	16385.29	27505.17
Shareholders' Capital	6263.03	5870.00	5333.72
Capital	1370.94	1370.94	1370.94
Total Assets	131381.81	107028.09	92267.05
Asset Growth	23%	16%	17%
Return on Average Assets (ROA)	1.07%	1.09%	0.93%
Return on Equity (ROE)	10.8%	11.2%	11.5%
Capital Adequacy Ratio (CAR)			
Tier 1	6.79%	7.23%	8.87%
Tier 2	9.41%	10.07%	9.26%
Liquid Asset Ratio	21.20%	21.77%	35.51%
Non-performing Loan Ratio	2.86%	4.0	7.6%

Housing Development Finance Corporation Bank of Sri Lanka

1. Introduction

HDFC was incorporated as a Building Society in 1983 under the National Housing Development Authority Act.

The Building Society was converted into a state corporation under parliament Act of Housing Development Finance Corporation of Sri Lanka Act NO.07 in 1997.

In 2003, by amended act no.15 HDFC was converted in to a specialized Bank and the specialized banking license was issued to the HDFC by Central Bank of Sri Lanka.

In 2005, HDFC Bank issued new shares to the public and all shares were listed in the Colombo Stock Exchange and they were daily traded in the trading floor.

By HDFC Bank amended Act No.45 in 2011 the Bank was authorized to do the business that are listed in the schedule 04 of Banking Act no. 30 in 1988. Accordingly, the HDFC was granted permission to disburse leasing, pawning, business loan sect, other than the housing financing.

1.1 Other information as at 31/12/2016


Number of branches	-	38
ATM	-	11
Staff	-	679

2. Financial Performance

	2016	2015	Variance	Change
	LKR.Mn	LKR.Mn	LKR.Mn	%
Operational results				
Income	5,906	4,909	997	20
Interest Income	5,473	4,660	813	17
Interest Expenses	3,509	2,539	970	38
Profit before Taxation	824	993	-169	(17)
Provision for Taxation	443	500	-56	(11)
Profit after Taxation	381	493	-112	(23)
Revenue to the Governments	484	512	-29	(6)

Shareholders' Fund	3,736	3,364	372	11
Deposits from Customers	32,123	28,593	3,530	12
Gross Loans & Advance to Customers	31,052	27,316	3,736	14
Total Assets	45,597	41,913	3,684	9
Financial Ratios				
Return on Average shareholders' Fund (%)	10.73	15.78		(32)
Return on Average Assets (%)	0.87	1.29		(33)
Earnings (Basic) (Rs.)	5.88	7.62		(23)
Liquid Assets (%)	29.90	35.03		(15)
Tier I (%) - Minimum Required 5 %	15.04%	13.67%		10
Tier II (%) - Minimum Required 10 %	13.69%	12.18%		12
Other Information				
Branches	38	38		-
Employees (No of Staff)	570	561		2
Credit Rating - Fitch/Lanka Rating	BBB(lk) Stable	BBB+ Stable		
Operations during the year				
Loan Approvals - No.	24,272	25,950	-1,678	(6)
Amount	11,887	9,977	1,910	19
Deposit Growth - No.	74,072	4,634	-562	(1)
Amount	2,986	4,126	-1,140	(28)

2.1 Assets & Liability Management



The total assets of the bank has increased by 9% during the year to Rs. 45.6 bn. in 2016 from 41.9 bn. in 2015 which has contributed by increase in total loan port folio by 14% to Rs. 31 bn. in 2016 from Rs. 27.3 bn. in 2015. The total deposits of the bank has increased by 12% to 32.1 bn. and shareholders funds has increased by 11% to 3.74 bn.


2.2 Advance granted to customers

In the year 2016, the bank has granted Rs.11,237 million new loan reflecting a 19.14% increase compared to Rs.9,977 million in 2015, among 24,272 customers.

2.2.1 Customer Deposits


The bank has enhanced the savings base by Rs.2,986 million by promoting 74,072 new savings customers during the year.

2.3 Profitability of the Bank



The ROE & ROA have come down during the year due to interest rate stress. However, the bank has well managed funds to mitigate the negative result and taken actions to retain the interest rate stress without passing to the customers.

2.4 Income Analysis



The total income has increased from 4,909 million to 5,906 million by Rs.997 million and same time total interest expenses has increased by Rs. 970 million. The growth of interest expenses at a higher rate than the growth of interest income has negatively affected the profit in 2016. However this burden has not passed to the customers and born by the bank. Therefore the net profit of the bank for the year has come down by 23% from Rs. 493 million to Rs. 381 million.

Lanka Puthra Development Bank

1. Introduction

Lankaputhra Development Bank is a licensed specialized bank which was established under the Banking Act No.30 of 1988 and duly incorporated in Sri Lanka under the provisions of Company's Act No.17 of 1982. The bank commenced its operations in year 2006 with the core vision to be the vibrant facilitator for the social and economic development in Sri Lanka.

Lankaputhra Development Bank's Branch Network as at 2016 consists with eight branches in areas of Colombo , Hambanthota , Polonnaruwa , Kandy , Wennappuwa , Kegalle , Batticaloa and Trincomalee. 181 employees were employed during 2016.

As a specialized bank the main customer of the bank is the entrepreneur and bank imposed all the operations to lend a hand to rural economical compact for attainments of uplifting to national level and then to encroach the international standards featuring consistent entrepreneurship for diversified development aspect. The bank has structured its lending products to ensure all the industrial sectors of the country entertained to perform well with making positive reflection towards Gross Domestic Production (GDP) becoming growth.

The Sector exposure, KPI and financial performance of the bank as at end of the year 2016 is as follows.

2. Financial Performance- 2016

	Actual 2016 Unaudited
Total income(Rs.Mn)	732
Interest Income	707
Interest Expense	62
Net Interest income (Rs.Mn)	645
Other Income	25
Total Operating Expenses (Rs.Mn)	292
Personal Expenses	148
Other Expenses	144
Profit Before tax	255
Key Performance Indicators	
Investments (Rs.Mn)	5,361
Deposits (Rs.Mn)	396
Loans & Advances (Rs.Mn)	3,740
Non performing Advances (Rs.Mn)	1,467

2.1 Key Performance Indicators (KPIs)

KPIs	Unaudited -2016
Net Interest margin	7.6%
Interest spread	Approx 4%
Credit/Deposit ration	944.4%
ROA (before Tax)	3.6%
ROE (after tax)	5.3%
Cost to income Ratio	44.0%
Gross NPA Ratio	39.2%
Net NPA Ratio	19.5%
Liquid Asset Ratio	1053.4%
Core Capital Ratio	75.5%
Total capital Ratio	76.3%
No.of Branches	8

2.2 Sector wise Credit Concentration

	2016	
	Rs.Mn	Percentage
Agriculture & Fishing	812.63	21.73%
Manufacturing	1,488.38	39.81%
Tourism	230.25	6.16%
Transport	565.10	15.11%
Housing	0.00	0.00%
Traders	198.19	5.30%
Financial and Business Services	9.08	0.24%
Infrastructure	2.70	0.07%
Construction	199.00	5.32%
Credit Card	0.00	0.00%
Pawning	30.75	0.82%
Others		
New Economy	28.05	0.75%
Other Services	174.70	4.67%
Direct Government	0.00	0.00%
Other	0.00	0.00%
Grand Total	3,738.84	100.00%

Sri Lanka Savings Bank Limited

1. Introduction

The Sri Lanka Savings Bank Limited (SLSB) was established in July 2006 under the Banking Act and incorporated under the provision of the Companies Act. The assets and liabilities of defaulted Pramuka Savings and Development Bank Ltd. (PSDB) were vested with the Bank on 1st August, 2007 by the Monetary Board of the Central Bank of Sri Lanka.

The Sri Lanka Savings Bank (SLS Bank) commenced business on 10th March 2008 as a state owned specialized bank. Subsequently to meet bank minimum capital requirement, the National Development Trust Fund (NDTF), a Government owned Microfinance Institution was amalgamated on 30th September 2010. Further, Bank started Commercial Loan lending in year 2011 and expanded other lending products such as Leasing & Pawning in year 2012 & 2013 respectively. In the year 2013 the bank expanded with the new branch opening in Mannar, Matara & Anuradhapura.

The major operations of the SLS Bank were deposit mobilization, granting of loans (Microfinance/SME and commercial credit), Leasing and hire purchase, pawning, recovery of non-performing assets of PSDB and settlement of liabilities of PSDB depositors in terms of the scheme formulated by the Monetary Board of Central Bank of Sri Lanka. As at 31.12.2016 there were 123 members employed by the bank.

2. Performance in the Year 2016- Based on Bank Draft Accounts (Non Audited)

2.1 The Total Assets



The total assets of the Bank were Rs.9,100 million for the year end of 2016. The total liquid assets were Rs.5,775 million. The liquid assets represented 63% of the total assets. The liquid funds are in the form of cash, placement with banks and government securities.

2.2 The Borrowings


The borrowings amounted to Rs. 1,408 million as at 31st December 2016, which represents funds borrowed by NDTF from international funding agencies through the Government of Sri Lanka (amounting to Rs.1,352 million) and balance represented PSDB borrowings amounting to Rs.56 million.

2.2.1 Loans & Advances and Recoveries

Total gross loans as at 31st Dec 2016 was Rs. 3,833Mn of which Rs.1, 311Mn was the outstanding balance of loan granted by microfinance institutions for on-lending to micro entrepreneurs for income generating activities and Rs.1, 452Mn represented commercial credit (SME/Personal/educational /professional/pawning) and Leasing & HP. 28% of total gross loan portfolio of Rs.1, 070Mn accounted for non-performing loans transferred from PSDB for which full provisioning had been made.



Branch Wise Loan Granting -2016




2.2.2 Micro-Credit

Micro-credit is known as an effective tool for poverty alleviation and is defined as a credit provided to the “poor” free of collateral through institutionalized mechanism. The bank provides financial assistance below the prevailing market interest rates and the bank spends considerable sums of money for facilitating infrastructure development for CBOs and monitoring micro-entrepreneur income generating activities.


The Bank has disbursed Rs.1072 million up to 31.12.2016 at the reducing interest rate to Community Based Organizations (CBOs) for lending to micro-enterprises. These loans have contributed to uplift living standards of under-privileged people of the country. Further, loans have been granted for small agricultural projects, animal husbandry, cottage industries, and small business enterprises. These credit facilities generated more than 40,000 micro-enterprises which creating employment opportunities. The most outstanding feature was 80% of the loans have been granted outside the western province and 45% of the loans were granted for agriculture and agriculture related activities.

A balance portfolio has been spread in all other sectors of the economy as well. Eg: SME sector. The target beneficiaries of SLS Bank are predominantly rural. Therefore, beneficiaries’ awareness programmes were conducted in rural areas to promote micro credit.



2.2.3 Commercial Credit

The bank commenced its lending activities in 2011 and showed significant growth up to 2016. There are eight types of commercial loans implemented at present. Namely SLS Diriya SME Loans, “Door to door” entrepreneur development loans, micro entrepreneur development loans, personal loans for private & public sector employees, Educational Loan, Professional Loan, Praja Diriya (Group Micro loan) Loan and pawning etc. Total portfolio as at 31st December, 2016 was Rs. 1,029 million.




2.2.4 Recoveries

The Bank continued its recovery activities on the recovery of non-performing advances of PSDB. At the time business of PSDB was vested, the total gross non-performing portfolio was Rs.2,143 million. The total fund realized through recoveries up to 31st December, 2016 was Rs.1,073 million. It was a difficult task to recover from the hard core defaulters the remaining non-performing advances of PSDB. Therefore, the Bank has initiated firm legal action against such borrowers. The total non-performing advances of the bank without PSDB loan portfolio were Rs.344 million as at 31st December, 2016 and represent 12.45%.

2.2.5 Leasing & Hire Purchase

The bank obtained leasing license and commenced its leasing and HP activities in February 2012. The leasing and HP portfolio was Rs 423Mn as at 31st December 2016 and shows a significant growth during the 2016.





2.3 Deposits

Overall deposit base from customers were Rs.636.4 million as at December, 31, 2016. The bank has selected its target market as middle and lower level income sector of the population. A range of deposit products with convenience and flexibility for the needs of the target market has been developed.

(Infants –“Buhuti” savings A/c, Ladies –“Manavi” savings A/c, Adults – “Sandewa” savings A/c) Further the bank resolved to leverage microfinance institutions for mobilization of deposits from their members.

The bank has launch new minor savings product named “SLS THILINA” on 01/01/2016. Bank aims to increase savings habit in rural and urban minor generation and added special benefits for accounts holders like life insurance for minor and parents, Critical illness cover, claim hospitalization bills, high interest rate etc.


Further, the bank has started deposit mobilization for rural population named “Praja Diriya” combined with group loan scheme.



2.4 Total Income & Operational Expenses and profitability

The profit before tax for the year ended 31.12.2016 was Rs.464 million. The gross income of the Bank for the same period was Rs. 874 million. The interest income which was Rs.856 million represented 98% of the total income and the other income was Rs.17 million.

The interest payments and the other operating expenses at the end of 31.12.2016 were Rs.142 million and Rs.214.3 million respectively.



3. Settlement of Liabilities of PSDB Depositors

The Bank makes a concerted effort to grant relief to depositors of the collapsed Pramuka Savings & Development Bank Ltd, as a special task, the due liabilities of the customers are to be settled by the year 2017, in terms of Liability Settlement Scheme formulated by Monetary Board of Central Bank of Sri Lanka. The Bank has been able to settle Rs. 1,154 Mn of Pramuka Liabilities (deposit liabilities and Money Market borrowings) as at 31.12.2016 out of Rs. 2,630Mn.

4. Corporate Social Responsibility Programs

One of the major objectives of the bank is alleviation of poverty by empowering the poor towards their own development through social mobilization and financial assistance without granting them charitable donations.

The microfinance division of the bank conducted a number of programmes in rural areas to promote financial awareness of rural population. Anuradhapura Branch of SLS Bank has re-constructed Bodhi Prakaraya and Shrine room at Anuradhapura under Bank CSR Project and spend Rs.400,000/-. Further, bank has donated a multimedia projector with screen to rural school at Thiniyawala Maha Vidyalaya Mathugama.



SLS bank chairman Mr. K. Amarasinghe donated a multimedia projector with screen to Thiniyawala Maha Vidyalaya

Anuradhapura Branch of SLS Bank re-constructed Bodhi Prakaraya and Shrineroom at Anuradhapura.



Bank staff made donations to recent flood victims at Colombo District.

5.2 Insurance, Civil Aviation Services & Hospitality

Sri Lanka Insurance Corporation Limited

1. Introduction

State owned Sri Lanka Insurance Corporation Ltd is the largest and strongest composite insurance provider in Sri Lanka with a 50 years legacy and as such we are honored to carry on with us a nation's pride. It is backed by an asset base that stands at around Rs. 177 Billion, Life Fund of around Rs. 87.3 Billion and Share Capital of 6 Billion. SLICL has maintained the required Capital Adequacy Ratio during 2016: in Life insurance, ratio being 427% and in Non-Life, 186% in 2015, SLICL declared the largest ever bonus to life policyholders amounting to Rs. 6.2 billion for 2015. Fitch Ratings Lanka upgraded the SLICL's National Long-Term Rating and National Insurer Financial Strength (IFS) rating to 'AA (Ika)' from 'AA-(Ika)' with stable outlook. RAM Ratings Lanka upgraded the SLICL's claims paying ability rating from AA- to AAA with stable outlook. Amongst the many achievements we made in 2012, Annual Report 2011 was able to bag three accolades at the League of American Professionals (LACP) Vision Awards 2011 held in 2012, USA: Gold Award in the 'Insurance' category, Bronze Award for the Most Improved Annual Report in the Asia-Pacific Region and Placed among the Top 25 Sri Lankan Annual Reports.

Also, we were able to bag the "Platinum Quality Award" at the 'International Quality Summit Award' organized by Business Initiative Directions, Madrid, Spain at New York, USA on 28 May 2012.



(LACP Vision Awards 2012)


2. Revenue Performance in 2016

The Company achieved a Gross Written Premium of Rs. 27,614 Million against the budgeted amount of Rs.27,495 Million in the year 2016. This includes Rs.11,894 Million from Life insurance and Rs. 15,720 Million from Non-Life category.


Table 1: Gross Written Premium Comparison

Category	Growth (%)	Increase Rs. Mn	Year 2016 Rs. Mn	Year 2015 Rs. Mn
Life Insurance	13.6%	1,424	11,894	10,470
Non-Life	11.8%	1,670	15,720	14,050
Total GWP	12.6%	3,094	27,614	24,520


Graph 1: Gross Written Premium-Company



Graph 2: Gross Written Premium-Life Insurance




Graph 3: Gross Written Premium-Non-Life Insurance




2.1 Performance in Profit Before Tax

The Non-Life insurance business exceeded the budgeted PBT amounting to Rs. 6,196 Million in the year 2016.


Graph 4: Profit Before Tax Company



Graph 5: Profit Before Tax-Life



Graph 6: Profit Before Tax-Non-Life




2.2 Performance in Investments Income

2.2.1 Investment Strategy

The investment strategy of SLIC is geared to achieve the optimal balance among safety, income and asset growth. Through prudent investment management principles within applicable regulations of IBSL, the strategy is aimed at meeting the obligations of the Fund.

2.2.2 Interest Rate Environment



The Central Bank of Sri Lanka twice increased its Standing Deposit Facility Rate (SDFR) and Standing Lending Facility Rate (SLFR) by 50 basis points each to reach 7% and 8.5% respectively at the end of the year.

Accordingly, Treasury Bill rate was on upward trend until the end of August before starting to drop slightly from September. However, with the receipt of the IMF loan facility and other foreign currency inflows, the pressure on exchange rate is expected to ease off and the interest rates are expected to stabilize.


2.2.3 Equity Market

The annual drop of the equity market extended up to 9.66%, resulting from the challenging economic condition prevailed in both local and external fronts. However, as valuations of selected key counters are getting attractive, expectations remains bullish in the one year time horizon. This will be further supported by the depreciated currency which may attract foreign investors to equities.


Interest in fundamentally strong counters, particularly blue-chips, has remained buoyant as local/foreign investments were flowing into these counters.

2.2.4 Asset Allocation

Life Fund:
Composition of the Fund:



General Fund:
Composition of the Fund:



3. Investment Performance

SLIC recorded a total investment income of Rs. 16,668 million during FY2016.

The Life Fund recorded an investment income of Rs. 7,953 million during FY2016 while the General Fund recorded an investment income of Rs. 8,715 million during the same period. However, it should be noted that the General Fund includes an extraordinary Dividend income of Rs. 6,750Mn received in September & December from Litro Gas Lanka Ltd and Litro Gas Terminal Lanka (Pvt) Ltd.

Investment Income (Summary)			Rs. Mn	
	FY2015 Actual		FY2016 Actual	
	Life Fund	General Fund	Life Fund	General Fund
Money Market	201	135	247	109
Fixed Income				
Interest	6,680	837	7,868	1,065
Capital Gains	66	25	3	-
Equity				
Dividends	1,040	940	757	8,124
Capital Gains	(391)	(124)	(922)	(583)
Total	7,596	1,814	7,953	8,715

Listed Equity Portfolio Return		
FY2016		
	Portfolio Return	ASPI Return
Life	-4.45%	-9.66%
General	0.68%	-9.66%
Total	-2.70%	-9.66%

4. Distribution Expansion

The year 2016 was begun with SLIC having 115 branches and 15 customer service centers geographically situated under 17 regions. However Management has taken a decision to close the Katunayake branch due to low business volume and accordingly, the total existing number of branches are 114. Hingurakgoda, Elpitiya and Kochchikade branches were relocated with more facilities for better customer convenience. Further, it is planned to open new branches in Ragama, Padavi Parakramapura and Bakamuna, by 31st March 2017.

5. Corporate Social Responsibility

On 15th November 2016, Sri Lanka Insurance scholarship scheme awards ceremony was held at the Nelum Pokuna Theatre. Over 300 scholarships were awarded to achievers from 25 districts who applied for the Suba Pathum scholarship.

The 'Call to Donate' campaign, launched by Sri Lanka Insurance Corporation on November 1, 2016, has become an outstanding success, attracting over 500,000 missed calls within the short space of two weeks, long before its deadline of 30th November. This has enabled Sri Lanka Insurance to reach over 500,000 people to engage in this noble cause by taking a few minutes of their time to spread compassion. In return, it will make a donation of five million rupees to the National Cancer Institute, Maharagama towards a much-needed CRRT machine. "The overwhelming response for Call to Donate shows that it has managed to attract the attention of the public, creating a wave of support and awareness about the needs of the Cancer Institute and the patients receiving treatment there," a spokesperson for Sri Lanka Insurance said. The Call to Donate project used the novel mechanism of a 'missed call' to get public involvement for the project. People could give a missed call to the number '1357' and for every such missed call, SLI donates Rs. 10 towards the Cancer Hospital. The caller doesn't have to make a financial contribution.

Sri Lanka Insurance presented 132 Suzuki motor-cycles to Technical Officers of its Motor Department who inspect accident damages and to their Health Claim Coordinators to provide a better and more expeditious service to customers. The handing over of the keys by the SLIC Management took place at the head office recently.

Sri Lanka Insurance powered a major road safety campaign launched by Sri Lanka Rupavahini Corporation and the Sri Lanka Police, to minimize road accidents and reduce the number of deaths caused as a result, which is currently a grave concern in the country.

6. Staff Welfare

A range of facilities are extended to staff to ensure that they are well taken of not only during working hours but also during their leisure and family times. These include providing bungalows for holidays, company transport facilities, death benefit schemes and programmes for children and other members of employees' families.

Sri Lankan Airlines

1. Financial Performance of the Year 2016/2017

Financial performance of Sri Lankan Airlines for the financial year 2016/17 as at 31st December 2016 is summarized in Table 1 below. Company financial performance excluding the exceptional items reflected an improvement over the budgeted performance for the 9 month period ended 31st December 2016. At Company level, a net operating loss of LKR 10237 Mn was recorded. This is LKR 131 Mn (1%) lower than the budgeted operating loss for the same period.

Table 1 : Financial Performance – Financial Year 2016/17 (9 months up to December 2016)

	Actual 2016/17 (Up to December)	Budget 2016/17 (Up to December)	Variance
	LKR Million		
Total Revenue	98979	105651	-6%
Operating Expenditure	(104328)	(110960)	6%
Operating Loss	(5349)	(5309)	-1%
Financial Cost	(4888)	(5059)	3%
Net Loss – Company	(10237)	(10368)	1%
Exceptional Items	(13721)	(238)	-5652%
Dividends from Sri Lankan Catering Ltd.	3095	2000	55%
Net Loss – Company	(20863)	(8606)	-142%

While the drop in fuel prices contributed to the airline’s improved performance, this benefit was significantly eroded with the airline’s revenue declining as a result of additional capacity to the Colombo market, accompanied by a drop in airfares in some of the key markets.

2. Performance of all Strategic Business Units (SBUs) Significantly Improved in 2016/17

Sri Lankan Ground Handling operations at BIA made a significant improvement in its performance by earning a net income of LKR 6025 Mn (for 2016/17 FY as of December 2016) which was 20% and 37% better in comparison with the budget and last year (same period) respectively.

Sri Lankan catering Pvt LTD, a fully owned subsidiary of Sri Lankan Airlines, declared an annual dividend of LKR 3095 Mn for 2016 and earned net revenue of LKR 2878 Mn as of December 2016. This was nearly 20% higher than previous financial period.

3. Key Performance Indicators of Airline operation (As of December 2016)

KPI	2016/17 Actual	2016/17 Budget	Variance %
Passenger Cabin Factor	79.6%	78.3%	1%
Cost per Available Seat Km (CASK) – USC	5.94	6.27	5%
Revenue Per Available Seat Km – USC	5.07	5.28	-4%
Narrow Body aircraft – Block hours per day	12.11	13.03	-7%
Wide Body aircraft – Block hours per day	12.97	12.85	1%

Passenger cabin factor consistently exceeded the expectations during the period under consideration despite the reduction in overall market yields due to intensified competition and adverse variations in exchange rate affecting the revenue in some of the key markets. The negative variance of the Revenue per Available Seat Km (RASK) compared to the budget was resulted by these negative market dynamics.

4. Network

In pursuance of the shareholder’s mandate to transform the airline in to a viable and sustainable entity, detailed route network and financial modeling activities were undertaken to identify the best possible future network strategies and to assess the impact from different commercial and operational variables in route optimization.

A Route Analysis was carried out on various scenarios (flexing certain dynamic variables such as fuel price) for 3 significant periods representing historical and projected performance. Based on these findings an optimum flight schedule was developed. This resulted in the suspension of some non – strategic, consistently underperforming routes/ frequencies with no potential for recovery in the short medium term. Accordingly the airline announced the suspension of its scheduled flights to continental Europe effective November 2016. This consists of routes Paris, Frankfurt and Rome. (Rome Flights were suspended effective May 2016).

London was retained as the only European route of the airline due to its consistent positive contribution and growth potential.

- Complying with the strategic objectives of strengthening the regional network of Sri Lankan Airlines, key routes of Sri Lanka were absorbed to the network with effect from November 2016. The new routes include, Dhaka, Bahrain, Muscat, Lahore, Madurai, Kolkata, Jakarta and Seychelles. In addition GAN Islands, Maldives was also added to the network considering its potential as a leisure destination to attract connecting traffic.
- Additional weekly frequencies were introduced to Riyadh (2 additional weekly flights) and Jeddah (1 additional flight)

5. Customer Experience Enhancements

Sri Lankan Airlines carried out a number of technology driven projects to enhance the service experience of the customers and some of the key highlights were:

- i. Launch of the new mobile - friendly Sri Lankan Airlines Website with multilingual capabilities (8 languages) and enhanced customer reach. The particular importance was the launch of its very first Arabic language website on the 1st of July 2016. This is an important milestone for the airlines as it is the first time that personalized landing pages have been created for all of its key Middle Eastern markets. The new website has been designed to the highest global compatibility standards and also adapts to any interface desktop, Laptop, tab or smart phone, so that customers can easily manage their flights wherever they are.
- ii. Launch of New 'Mobile App' with advanced features for Frequent Flyers (Fly Smiles) to support the entire passenger journey through mobile devices.

6. Fleet

Services of two reputed international aviation consultants were obtained during the period under review in order to get an independent assessment of the viability of operating Airbus A350-900 Aircraft in the context of the prevailing market conditions and the expectations of the shareholder. Confirming the airline's decision of not operating the A350-900 aircraft, both consultants recommended the disposal of the said aircraft through remarketing or termination of lease agreement based on their analysis of economic viability. (under the proposed network restructure of the airline)

Following the exhaustion of number of options to remarket/ sublease the A350 – 900 aircraft, Sri Lankan Airlines terminated the lease agreement with the lessor AerCap for 4 aircraft following number of negotiations to minimize the cost of termination. The termination agreement for three aircraft to be delivered in October & November was signed in October 2016.

One of the three Low Gross Weight (LGW) A330 –300 aircraft of Sri Lankan fleet (MSN 1604) was wet – leased to Pakistan international Airlines (PIA) from August 2016 for a period of 6 months.

7. Corporate Social Responsibility

- Sri Lankan Cares, The Corporate Social Responsibility (CSR) arm of the airline, undertook several important projects in the first six months of year 2016. Some of the key highlights being:
 - i. Sri Lankan Airlines pitched in to provide much needed assistance to victims of the devastating floods in the Western Province and Sabaragamuwa Province. Dry rations, bottled water and clothing were provided to victims. A 24 – hour collection point was opened on the airline’s premises at Bandaranaike International Airport for supplies to be donated and thousands of employees contributed.
 - ii. Sri Lankan Cares joined hands with Gymnasium Isernhagen, a school in Hannover, Germany for the second time to donate a “Reverse Osmosis” Drinking Water Filtration System to the Base Hospital in Kebithigollewa.

8. Aviation Training

- The second Graduation Ceremony of Sri Lankan Aviation College was held successfully on 31st March 2016 at the Bandaranaike Memorial International Conference Hall (BMICH) in the presence of Hon. Kabir Hashim – Minister of Public Enterprise Development, Hon. Nimal Siripala De Silva – Minister of Transport and Civil Aviation , Mr. Ajith Dias – Chairman, Sri Lankan Airlines, Capt. Suren Ratwatte – CEO, Sri Lankan Airlines, Mr. S. S. Ediriweera- Chairman, Airport and Aviation Services, Mr. P. P. Jayaweera – Director, Civil Aviation authority of Sri Lankan Airlines And other distinguished guests.

Nearly 300 students graduated at this ceremony from number of Professional disciplines such as airport passenger handling, cabin services, travel & tourism consultancy, aviator management and engineering technical services.

Mihin Lanka

1. Financial Performance

In terms of expenditure, the airline benefited from a lower fuel cost, despite higher operational costs owing to increased flight frequencies.

A significant increase in aircraft maintenance cost was incurred as a result of increased actual and provisioned maintenance requirements of the fleet and certain one – off expenses in relation to repair and overhaul activities.

The increase in Ground handling charge, Navigation and overflying, Landing and parking and Staff costs were in relation to the increased flight frequencies.

	2015/16	2014/15	Change %
	In LKR Million		
Fuel and oil	3,600	4,453	19%
Aircraft lease charges	1,511	1,359	-11%
Aircraft maintenance	2,914	1,748	-67%
Advertising and promotion	67	86	22%
Insurance expenses	64	63	-3%
Ground handling charges	1,038	707	-47%
Navigation and overflying	262	200	-31%
Landing and parking	297	195	-53%
Staff costs	888	690	-29%
Professional fee	7	9	28%
Other expenses	2,494	2,095	-19%
Total cost of sales, marketing and administrative expenses	13,142	11,607	-13%

Other income recorded an increase, driven by higher ticket and non – ticket related ancillary revenues.

The airline’s net finance cost for the year was lower than the prior year, primarily owing to a lower foreign exchange loss and due to the interest charge on encashment of treasury bonds that was present in the prior year.

The above, along with higher revenues, enabled a notable reduction in the deficit for the year.

	2015/16	2014/15	Change %
	In LKR Million		
Revenue	11702	10262	14%
Cost of sales	-11487	-10077	-14%
Sales and marketing expenses	-1407	-1342	-5%
Administrative expenses	-247	-188	-32%
Other income	380	293	30%
Operating loss	-1059	-1051	-1%
Net finance cost	-193	-329	41%
Loss for the year	-1252	-1381	9%

2. FY2015/ 16

Mihin Lanka recorded a notable improvement in performance during FY2015/16 ended at March 2016. The company reduced its deficit and achieved a significant improvement in its operating margin.

3. Revenue Growth

The airline increased its revenue to LKR 11.7 billion, from LKR 10.26 billion in the prior year – representing a 14% improvement. The increase in revenue was driven by additional seat capacity (+9%, year – over – year) and an increased Passenger Load Factor.

The Passenger Load Factor improved from 73% in 2014/15 to 75% in 2015/16 – a notable achievement in spite of challenging market conditions with the advent of increased competitor capacity.

Cargo Revenue recorded an improvement of 41% year – over – year.

	2015/16	2014/15 (Restated)	Change %
	In LKR Million		
Passenger	10727	9278	16%
Charter Revenue	506	647	-22%
Excess baggage	94	71	32%
Cargo	375	266	41%
Total Revenue	11702	10262	14%

4. Operating Network

During the year, the airline operated 2,258 scheduled round – trip flights. Its network at the end of year consisted of ;

- Bahrain
- Bodh Gaya, India
- Chennai, India
- Dhaka, Bangladesh
- Jakarta, Indonesia
- Kolkata, India
- Lahore, Pakistan
- Male, Maldives
- Muscat, Oman
- Madurai, India
- Seychelles
- Varanasi, India

5. FY2016/ 17

A decision was made by the Government of Sri Lanka in 2016, to amalgamate the flight operations of Mihin Lanka with Sri Lankan Airlines. Accordingly, the airline ceased its flight operations on 31st October 2016 and all operational routes were taken over by Sri Lankan Airlines.

Along with this process, Sri Lankan Airlines also took over the operation of three of four leased aircraft in Mihin Lanka's fleet – with the consent of those lessors. A Voluntary Resignation Scheme (VRS) was offered to the remaining 173 employees of Mihin Lanka based on an enhanced version of the formula provided under the Termination of Employment of Workmen (Special Provisions) Act No. 45 of 1971, as amended by Act No 12 of 2003.

Out of the 173 employees that were offered the VRS, 168 employees accepted the compensation and resigned from Company on 31st December 2016. Of the remaining five, two employees are awaiting their medical clearances to be recruited by Sri Lankan Airlines, two others are being retained until 31st March 2017 to perform essential tasks and the other employee has sought employment with Sri Lankan Airlines.

The cost for the VRS scheme was LKR 176.09 Million. The net loss that would be incurred if Mihin Lanka were to operate from 01st January 2017 to 31st March 2017 is projected at LKR 393.30 million.

The Government of Sri Lanka in its capacity as the sole shareholder of the Company has also decided to seek a Public – Private Partnership for the Airline. Towards this end, Expressions of Interest have been invited and this process is on – going at present. In view of this, it has been decided that Mihin Lanka will continue to maintain its Air Operator Certificate (AOC) until 31st March 2017.

6. Performance for the period of April – October 2016

For the seven – month period ending on 31st October, the airline recorded a revenue of LKR 8.0 billion. This represented an improvement over the same period of prior year, driven by an increase of capacity and a higher load factor – in spite of a challenging market environment.

The airline operated 1722 scheduled flights during the period – a 50% increase over the same period of prior year. Passenger load factor for the period was 80%, up 6 % points from the prior year, however the Passenger Yield per RPK (in US Dollar terms) was down 2% from the prior year levels.

The airline carried 476565 passengers during the period.

The net loss of the Company for the period was LKR 522.37 million.

The Company's financial year is due to end on 31st March 2017

Hotel Developers Lanka Ltd. (PQ 143)

1. Introduction

HDL currently operates as a fully owned Government Company, operated in terms of the Companies Act and its Articles of Association with a Competent Authority and a Board of Directors appointed by the Government.

The operations of Hilton Colombo are managed by Hilton International Management Corporation (Hilton World Wide) under a management agreement signed with HDL. In terms of the Management HDL has undertaken the refurbishment of Hilton Colombo with an initial budget of Rs 5 Bn. with the additional revenue generated from the Hotel Operations due to the decision to carry out a phased renovation, the Budget has been increased to Rs 6 Bn which will be funded partly by a syndicated loan from the Bank of Ceylon and Samapath Bank Ltd amounting to Rs 4 Bn.

As the Owning Company of Hilton Colombo, its main activities consist of looking after the property operated by the Hotel and monitoring the Hotel operations in terms of the Management Agreement on an ongoing basis.

2. Financial Performance

2.1 Statement of Comprehensive Income (For the Twelve Months Ended 31st December, 2016)

	Unaudited 12 months 31.12.2016 000	Audit 09 months 31.12.2015 000
Revenue	2,540,680	1,571,704
Cost of sales	(440,698)	(280,647)
Gross profit	2,099,982	1,291,057
Investment income	26,132	41,957
Other gains and losses	39,914	40,750
Administrative expenses	(1,308,167)	(831,538)
Depreciation	(368,006)	(249,682)
Other expenses	(318,067)	(200,213)
Finance costs	(14,365)	(617)

Profit before taxation	157,423	91,713
Income tax expense	(15,284)	(65,104)
Profit for the year	142,140	26,609
Other comprehensive income		
Actuarial Gain /(loss) on employee benefit obligation	(5,065)	(9,689)
Other comprehensive income/(expense)for the period, net of tax	(5,065)	(9,689)
Total Comprehensive income/ (expense) for the period	137,074	16,920
Earnings per share - Basic	0.07	0.01

The accounting policies and notes from 1 to 35 from an integral part of these financial statement

2.2 Statement of Financial Position as at 31st December, 2016

	Unaudited 31.12.2016	Audited 31.12.2016
Assets		
Non- current Assets		
Property, plant & equipment	7,449,960	5,038,545
Leasehold land	6,681,237	6,751,945
Capital work-in-progress	201,420	1,313,612
	<u>14,332,617</u>	<u>13,104,102</u>
Current Assets		
Inventories	51,488	38,110
Trade and other receivables	148,843	150,235
Amounts due from related party	1,767	163
Other assets	194,597	386,311
Current financial assets	202,661	877,867
Cash and bank balances	395,105	215,214
	<u>994,461</u>	<u>1,667,900</u>
Total Assets	<u>15,327,078</u>	<u>14,772,002</u>
Equity and Liabilities		
Shareholders' Equity		
Stated capital	20,466,456	20,466,456
Reserves	21,896	117,421
Accumulated loss	(6,714,327)	(6,946,927)
Total Equity	<u>13,774,025</u>	<u>13,636,950</u>

Non - Current Liabilities		
Retirement benefit obligations	125,326	104,524
Deferrend tax liability	<u>461,017</u>	<u>478,724</u>
	586,343	583,248
Current Liabilities		
Trade and other payables	614,417	397,145
Amounts due to related party	10,598	15,865
Income tax payable	1,443	12,377
Bank overdraft	<u>340,250</u>	<u>126,414</u>
Total Current Liabilities	<u>966,708</u>	<u>551,801</u>
Total Liabilities	<u>1,553,051</u>	<u>1,135,049</u>
Total Equity and Liabilities	<u>15,327,076</u>	<u>14,772,000</u>
Net Assets per share	6.73	6.66

2.3 The Progress in Achieving the Key Performance Indicators (KPI) in 2016

KPI as per Corporate Plan	Prgress of achieving KPI 2015 (%)	Progress of achieving KPI 2016 (%)
Rooms Revenue	112	145
Food And Beverage Revenue	90	77 (Note)
Total Revenue	99	97
Gross Operating Profit	98	85
<p>Note : There was a delay in completing the All Day Dining Restaurant, which impacted on the Food and Beverage Revenue.</p>		

Financial Progress		
2015 financial year was only 9 months, due to change of Financial year from April to March to January to December in 2016	2015 (000) 9 months	2016 (000) 12 months
Operating Income (to year ended at 31st December)	1,571,704	2,540,704
Profit before Tax (to year ended at 31st December)	91,713	153,192
Profit after Tax (to year ended at 31st December)	26,609	137,908
Total assets (to the date of 31st December)	14,772,000	15,337,225
Total equities (to the date of 31st December)	13,636,951	13,776,527
Total Liabilities (to the date of 31st December)	1,135,049	1,560,698
Accumulated Loss (to the date of 31st December, with relevance to the continuous loss making institutes)	6,946,927	6,711,754
Statutory Liabilities (EPF, ETF, Gratuity etc., to the date of 31st December)	7,340	8,803

5.3 Plantation and Agro-based

Janatha Estate Development Board

1. Introduction

The Land Reform (Amendment) Law which came into effect in 1975, vested all company owned plantation lands, in the state. With this nationalization of the plantations, the management of estates were somewhat broad based, as the land vested was given over to several managing organizations. There was the State Plantations Corporation which managed a few plantations prior to the nationalization and a new organization by the name Janatha Estates Development Board was created in 1976 under the State Agricultural Corporations Act No.11 of 1972. In addition to these two organizations, new forms of organizations were created to manage some of the nationalized plantations. These included USA WASAMA (Up Country Co – operative Estates Development Board) and JANAWASA and electoral co – operatives.

2. Janatha Estates Development Board Performance – 2016

	2016			2015 Actual	2015 to 2016 % variance
	Budget	Actual	% Variance		
Revenue Extent (Ha)					
Tea	3,672	3,672		3,742	
Rubber	496.88	496.88		523	
Coconut	34	34		34	
CROP					
Green Leaf (Kg)	9,946,270	5,837,590	-41	8,330,721	-30
Made Tea (Kg)	2,273,400	1,332,599	-41	1,833,315	-27
Rubber (Kg)	367,490	352,169	-4	267,912	31
Coconut Nuts	32,200	58,031	80	31,438	85
Yield per hectare (Kg)					
Made Tea (Kg)	619	363		490	
Rubber (Kg)	740	709		513	
Coconut Nuts	958	1,727		936	
Net Sales Average (Rs)					
Tea	277	304	10	270	
Rubber	249	196	-21	236	
Coconut	28	19	-31	22	

Cost of Production (Rs)					
Tea	450	584		497	
Rubber	285	264		305	
Coconut	200	104		165	
Profit Margin (Rs)					
Tea	-173	-281		-227	
Rubber	-36	-68		-69	
Coconut	-173	-85		-142	

	2016			2015 Actual	2015 to 2016 % variance
	Budget	Actual	% Variance		
Revenue	RS	Rs		Rs	
Tea	629,267,727	404,455,324	-36	494,520,476	-18
Rubber	91,469,500	68,957,502	-25	63,200,931	9
Cocount	885,500	1,104,509	25	704,286	57
Jana Tea	200,000,000	16,705,202	-92	15,071,522	11
Minor Crops Estate	0	3,715,584		11,275,308	-67
TOTAL	921,622,727	494,938,121	-46	584,772,523	-15
Cost of Sales					
Tea	1,023,022,084	778,515,510	-24	911,052,472	-15
Rubber	104,704,995	92,916,151	-11	81,620,368	14
Coconut	6,448,249	6,063,178	-6	5,171,919	17
Jana Tea	186,885,938	13,504,680	-93	12,229,975	10
Minor Crops Estate	0	2,804,653		1,792,141	57
TOTAL	1,321,061,266	893,804,172	-32	1,011,866,875	-12
Gross Operational Profit / (Loss)					
Tea	-393,754,357	-374,060,186	-5	-416,531,996	-10
Rubber	-13,235,495	-23,958,649	81	-18,419,436	30
Coconut	-5,562,749	-4,958,669	-11	-4,467,633	11
Jana Tea	13,114,062	3,200,522	-76	2,841,547	13
Minor Crops Estate	7,036,500	910,930	-87	9,483,167	-90
Total	-392,402,039	-398,866,052	2	-427,094,351	-7
Add - Other Income					
Head Office - Income	98,905,150	76,650,747	-23	220,696,253	-65
Gross Profit/ (Loss)	-293,496,889	-322,215,305		-206,398,098	

Less : Overheads					
Administration Expenses	39,199,088	26,825,392	-32	26,178,859	2
Staff Cost	74,010,570	105,544,232	43	94,617,948	12
Other Expenses	11,538,756	78,132,123	577	76,655,368	2
TOTAL	124,748,414	210,501,747	69	197,452,175	7
Operational Profit/ (Loss) Before Finance Charges	-418,245,303	-532,717,052		-403,850,273	
Less: Finance Cost	29,415,084	31,243,961	6	39,682,028	-21
Profit/ (Loss)Before Tax	-447,660,387	-563,961,013		-443,532,303	
Operational Profit/ (Loss)	-447,660,387	-563,961,013		-443,532,303	
Treasury		496,179,820		618,500,000	
Net Profit & Loss for the year	-447,660,387	-67,781,193		174,967,697	

Sri Lanka State Plantations Corporation

1. Introduction

1.1 Establishment

The Sri Lanka State Plantations Corporation was established under Act No.4 of 1958, and later on was amended under subsequent Act Nos. 12 of 1962, 49 of 1979 and 34 of 1985.

1.2 Plantations

The Sri Lanka State Plantations Corporation (SLSPC) manages 13 Plantations, out of which, 12 Tea Plantations are situated in Kandy / Matale Districts and 01 Rubber Plantation in Galle District. The Organization comprises of 3,921.49ha Tea and 127.47 ha of Rubber in extent. The entire extent of SLSPC Plantations, including Forestry, Minor Crops, Jungle, Abandoned / Uneconomical Land, Buildings/Gardens/Roads, etc., has been 9,966.19 ha.

1.3 Head Office

The Head Office of the Organization is situated at No. 11, Duke Street, Colombo 01 and, comprises 48 officials. The Chairman/CEO, Working Director and Overlooking: General Manager have their offices in Head Office.

1.4 Regional Office

The Regional Office of SLSPC, is situated in Galpihilla State Plantation, Panwila. There are five (05) officials functioning in the Regional Office, which includes the 02 Overlooking: Deputy General Managers (Plantations).

1.5 Land Extent – 2016

The SLSPC comprises the following extents :-

- Tea including Replanting, Nurseries and Out-growers	..	3,921.49	Ha
- Rubber	..	127.47	”
- Fuelwood / Timber	..	1,004.93	”
- Minor Crops	..	991.22	”
- Others – Buildings, Roads, Jungle, Patna, Abandoned, etc.		<u>3,921.08</u>	”
- Total Land Extent	..	<u>9,966.19</u>	”

1.5.1 Tea

There are twelve (12) Plantations situated in Kandy and Matale Districts comprising 2,668.74 hectares Revenue Mature Tea Extent, as follows:-

- V. P. Tea	=	1,137.80 ha	=	42.63%
- Seedling Tea	=	<u>1,530.94 ha</u>	=	<u>57.37%</u>
- Total	=	<u>2,668.74 ha</u>	=	<u>100.00%</u>

1.5.2 Categorization of Tea Fields

The categorization of Tea Fields in respect of all Plantations, based on “yield slabs”, was undertaken during the year 2016, including the extents released to out-growers, the details of which are follows :-

Category	Yield Slab	Extent - ha.
"A" Category	Over 1,000 kg	787.77
"B" Category	500 to 1,000 kg	808.78
"C" Category	Below 500 kg	1,072.19
Total Revenue Tea Extent – ha		2,668.74
ADD: Out-growers Tea Extent – ha (“C” Category Seedling Tea Fields)		1,177.93
Total Tea Extent including Out-growers - ha		3,846.67

1.5.3 Rubber

Rubber cultivation is mainly in Walahanduwa State Plantation, Galle, where an extent of 65.47 ha of Mature Rubber and 8.00 ha of Immature Rubber is cultivated. The harvested produce of Latex Rubber is sold to Messrs. Dipped Products Ltd. (DPL).

1.6 Manpower – As at 31.12.2016

The Organization's present manpower resources including Executives, Plantations Staff and Daily Paid Workers are as follows:-

○ Overlooking: General Manager				01
○ Overlooking: Deputy General Manager - Plantations				02
○ Head Office - Executives & Staff				48
○ Regional Office Staff				04
○ Superintendents (Excluding 02 O/I: DGM-Pl.) & Asst. Superintendents				26
○ Plantations – Staff				<u>190</u>
○ Sub Total	271
○ Plantations Daily Paid Workers		<u>3,278</u>
○ Grand Total	<u>3,549</u>

1.6.1 Daily Paid Workers - 2016

The Sri Lanka State Plantations Corporation (SLSPC) comprises a work force of 3,278 (Resident Workers 3,026 + Non Resident Workers 252).

1.6.2 Population – 2016

The worker population in all 13 Plantations in the Kandy/Matale/Galle Districts amounts to approximately 26,888.

1.7 Tea Factories

There are 03 Tea Factories namely Kallebokke, Midlands and Rangallain Kandy / Matale Districts, which manufacture CTC type of tea. These Factories are located in the Knuckles Range at an elevation of 600 to 1,100 meters mean sea level (msl). Steps have been taken during the year 2016 to install new machineries to improve the quality of the end product.

1.7.1 Closed Down Tea Factories

In addition to the above 03 functioning Tea Factories, the SLSPC has 06 silent Factories in the following Plantations. The Management proposes to lease out them to prospective Investors, for the benefit of the Organization and Investors as well:-

- Cottaganga S.P., Rangala
- Dankande S.P., Rattota
- Goomera S.P., Tawalentenna
- Hagalla S.P., Tawalentenne
- Hunnasgiriya S.P., Elkaduwa
- Nikola Oya S.P., Rattota

1.7.2 Upgrading of Tea Factories

During the year 2016, upgrading of the 03 Tea Factories, which are presently functioning, were undertaken utilizing the financial grants released by the General Treasury for development activities through the Ministry. The following amounts have been spent during the year 2016 in respect of these 03 Tea Factories:-

- Kallebokke Tea Factory, Madulkelle ..	Rs.14,507,121
- Midlands Tea Factory, Rattota ..	Rs. 375,775
- Rangalla Tea Factory, Rangalla ..	<u>Rs. 697,650</u>
- Total	<u>Rs.15,580,546</u>

1.8 Supply of Green Leaf from SLSPC Plantations to outside Factories

Due to lesser prices for SLSPC's tea produce in the Colombo Tea Auctions and inadequate factory capacity to accommodate the Plantations' Green Leaf in the 03 Tea Factories, which are presently functioning, steps have been taken to supply increased quantum of Green Leaf from Plantations to outside Green Leaf Buyers / Factories.

With regard to supply of Green Leaf to outside Buyers / Factories, there had been tremendous increase during the year 2016 compared to the previous year 2015. The quantity of Green Leaf supplied to outside Buyers / Factories, which stood at 50% of the total quantity harvested, had significantly increased to 71% in the year 2016.

Commendable results have been obtained by the SLSPC subsequent to the discussions the SLSPC Management had with the Green Leaf Buyers / Factory Owners, with a view to increase the rate per kilo for the Green Leaf supplied. The average rate per kilo, which was approximately Rs.53.93 for the first 09 months of the year 2016 (*i.e.* January to September 2016), has substantially increased to an approximate average rate of Rs.75.95 per kilo during the last 03 months of the season 2016 (*i.e.* October to December 2016) as a result of discussions held with the parties concerned.

The resultant of the above increase in the average rate being Rs.22.02 per kilo Green Leaf (Rs.75.95 – Rs.53.93); has generated an additional income of approximately Rs.23.0 Mn to the Organization's cash inflow in the months of October to December 2016.

2. Harvesting of Tea Crop in Plantations

When compared with the previous season (2015), the Crop harvested during the year 2016 shows a decline and it is below the season's estimated crop. This could be attributed to non-application of fertilizer in the past years as required and adopting to other agricultural practices. However, in the year 2016, the Organization had spent Rs.15.766 Mn on fertilizer for tea fields and further Rs.8.9 Mn on chemicals for the control of Weeds and Blister Blight in tea fields.

2.1 Harvesting of Trees in Plantations

The estimated number of Trees for harvesting during season 2016 was 5,205 Nos., a total of 1,713 Nos. Trees have been harvested during the year 2016 in Plantations, which had realized an approximate income of Rs.84.3Mn.

3. Annual Turn Over

The annual turnover of the Organization ranges from Rs.550.00 Mn to Rs.600.00 Mn. The working capital needed for a month ranges from Rs.55.00 Mn to Rs.60.00 Mn.

During the year 2016, the SLSPC has obtained financial assistance by way of grants, on written request through the Ministry (MPED); to meet the statutory dues. A total amount of Rs.100.00 Mn had been released to SLSPC by the General Treasury through the Ministry (MPED) during the year 2016 to meet the shortfall of funds required for the staff salaries, labour wages, etc.

3.1 Financial Crisis

The Organization is presently running at a Loss and facing financial crisis in generating working capital due to market downfall, low productivity in Plantations, lack of agricultural inputs and poor upgrading of manufacturing process.

To overcome the above situation we suggest the Private Public Partnership (PPP), Crop Diversification, Value Addition to End Product, diverting excess workers to productive projects outside plantations and better way of financial control in the Organization, which will achieve the goals and objectives of this Organization.

4. Statutory Dues of Employees

4.1 Employees' Provident Fund / Employees' Trust Fund / Gratuity

Due to financial crisis faced by the SLSPC throughout the past 03 decades or so, the statutory dues of the SLSPC employees amounting to Rs.957.743Mn has been outstanding as at the end of November 2016, as detailed below:-

- Provident Fund (EPF/ESPS/CPSP) and ETF -	..	Rs.788.9Mn
- Gratuity	..	<u>Rs.168.7Mn</u>
- Total (To end November 2016)		<u>Rs.957.7Mn</u>

5. Other Liabilities

Other than statutory dues such as Provident Fund, Employee's Trust Fund (ETF) and Gratuity, the SLSPC has a further liability amounting to Rs.340.0Mn as at the end of November 2016 on account of Green Leaf Buyers, Sundry Creditors, Fertilizer / Chemical Suppliers, Trade Union Subscription, Loans obtained from other Organizations, Bank Loans / Overdraft Interests, etc.

6. Key Performance Indicators

6.1 Cost of Production

The Cost of Production (COP) to end December 2016 has been high at Rs.443.58 when compared with the season's estimated COP of Rs.391.84 due to lesser crop harvested, increased labour wages, cost of inputs such as fertilizer, chemicals, etc, and other plantation related expenses.

6.2 Nett Sale Average (NSA)

To the end of December 2016 the overall todate NSA in respect of the 12 Tea Plantations has been approximately Rs.307.18. However, in respect of functioning Tea Factories namely Kallebokke, Midlands and Rangalla, the combined NSA for the season has been Rs.327.87, which is below the Western Medium (W/M) Elevation Average of Rs.411.86. This has been as a result of lesser prices obtained at the Colombo Tea Auctions for Teas produced in the above 03 SLSPC Tea Factories due to decline in quality of green leaf and poor standard factory machinery.

The quality of green leaf has been poor due to non-application of fertilizer at regular intervals. Further, machinery in 03 functioning factories, are not in satisfactory condition due to lack to funds of maintain same in proper order and replacement of defective machinery with new ones.

6.3 Financial Statements – 2016

The Management of SLSPC is not in a position to submit the Financial Statement in respect of the year 2016 due to delay in completion of Annual Accounts for the year 2015. The Financial Statements have been completed only up to season 2014. The SLSPC is in the process of preparing the Financial Statements for the year 2015. However, we attach herewith a draft copy of the Income Statement to end November 2016, which shows a net Loss of Rs.134.264 Mn compared to the previous year's (2015) loss of Rs.180.9 Mn.

INCOME STATEMENT - 2016 (Jan. - Nov.)

Description	2016 (Jan-Nov.)	2015 (Jan-Nov.)
Quantity - Made Tea (kg)	1,252,571	1,520,192
Quantity - Rubber (kg)	32,278	32,418
Revenue (Rs.)	351,470,408	395,562,829
Cost of Sales	(529,382,234)	(601,145,334)
Gross Operational Profit / (Loss)	(177,911,826)	(205,582,505)

Other Income		
Head Office (Rs.)	33,255,666	36,643,660
Estates (Rs.)	98,044,053	76,646,788
Total Other Income (Rs.)	131,299,719	113,290,448
Gross Profit / (Loss) (Rs.)	(46,612,107)	(92,292,057)
Less: Expenditure		
Administration Expenses – Estates (Rs.)	41,885,325	43,856,360
Administration Expenses - Head office (Rs.)	11,031,079	10,275,111
Personnel Expenses - Head Office (Rs.)	28,087,231	25,189,809
Operational Profit/(Loss) Before Finance Charges (Rs.)	(127,615,742)	(171,613,337)
Less:		
Finance Cost – Estates (Rs.)	3,411,294	3,490,895
Finance Cost - Head Office (Rs.)	3,236,562	5,853,196
Profit / (Loss) Before Tax (Rs.)	(134,263,598)	(180,957,428)

7. Restructuring of Plantations

7.1 Expression of Interests for Projects

Consequent to several rounds of discussion at the Ministry (MPED) with regard to restructuring the 13 Plantations coming under the purview of SLSPC's management, an advertisement on "Expression of Interests for Projects" was published in public newspapers calling for investors who are keen to submit their applications in respect of project proposals. This process is presently in progress and applications already received are being submitted to the Board for attention and approval through the Ministry.

8. Goals and Objectives

1. To manage agricultural and estate lands vested in, transferred or alienated to the Corporation by the Government or any other person or acquired by the Corporation, and to promote optimum productivity on such lands;
2. To co-ordinate and manage agricultural crops by rehabilitating existing crops or diversifying crops on such lands;
3. To raise livestock on such lands;
4. To process and sell agricultural produce;
5. To establish, maintain and operate plant, equipment and machinery for agricultural purposes on such lands;
6. To manage, administer and supervise business undertakings vested in, transferred or alienated to the Corporation by the Government or any other person, or acquired by the Corporation.
7. To perform functions connected with secretarial work, accounting and audit in relation to the business of the Corporation;
8. To provide a comprehensive management service in respect of its plantation business;
9. To carry out all such measures deemed necessary in the interest of the proper management of such lands; and
10. To carry out any other business incidental to the operation and management of the Corporation.

Elkaduwa Plantations Ltd

1. Introduction

The Government of Sri Lanka, as part of its restructuring plan for the Plantation Industry privatized this sector and in June 1992 incorporated 22 Regional Plantation Companies. Then the Government assigned these Companies, Estates that had been previously vested with the Government and managed by JEDB/SLPC on a 53 year lease agreement. Separate Managing Agents were also selected to manage each of these Companies.

The decision taken by the government with of view a relive, the treasury of the burden of providing financial assistance to the two major Plantations Managing Organisation, Janatha Estate Development Board (JEDB) and Sri Lanka State Plantations Corporation (SLSPC) which have been incurring massive losses over a period of time and as a measure to introduce new techniques and concepts in to plantations industry this sector through private sector management. However the number of estates located In Matale, Kandy & Nawalapitiya area were not considered under this concept but allowed to remain with the SLSPC & JEDB. This was probably due to the fact that majority of the estates in this region were considered non-viable properties which record low yields compared to other planting region of the Island.

Despite these adverse reasons which would have certainly distracted investors, Elkaduwa Plantations Limited (EPL) was incorporated on July 23rd, 1993 being the 23rd and the last RPC established under this process and its smallest unit in comparison to the previous 22 RPC's. EPL was formed under the companies act No. 23 of 1987 and re registered under new companies act No.7 of 2007, to take over the following 10 Estates and 02 divisions in Kelebokka Estate Plantations owned and /or managed by the SLSPC.

The notice in respect of formation of EPL was published in the Extra Ordinary Gazette Notification No. 776/13 of July 1993. The entry of the shareholding of EPL is held by Secretary to the Treasury on behalf of the states.

2. Original Allocation of Land on EPL (Extra Ordinary Gazette Notification No. 776/13 – 23rd July 1993)

Estate / Location	District	Crops	Total Area (Ha) Ref Note 01
1. Bandarapola, Alwatte	Matale	Tea	283.00
2. Elkaduwa, Elkaduwa	Matale	Tea, Cloves	447.78
3. Hunugala, Elkaduwa	Matale	Tea, Cloves	264.73
4. Pitakanda, Matale	Matale	Tea	520.60
5. Ratwatte Ukuwela	Matale	Tea, Cloves	570.58

6. Selagama, Yatawatte	Matale	Tea	255.00
7. Hapugaspitiya, Metihakke	Matale	Rubber, Cocoa, Pepper	269.33
8. Millawana, Melsiripura	Matale	Coconut, Cocoa, Rubber & Pepper	603.60
9. Nalande, Madawala Ulpotha	Matale	Rubber, Coconut & Pepper	496.27
10. Nella Olla, Pihimbuwa	Kurunegala	Rubber, Cashaw & Mango.	358.00
Sub Total			4,068.89
11. Kabaragala/ Poangala Division (Kelebokke State Plantation)	Matale	Timber (Eucalyptus)	217.00 (Refer Note 02)
Total			4,285.89

Note 01

The extent of Land leased out to the company in not given in the Extra Ordinary Gazette Notice No. 776/13 and hence details indicated above were extracted from the information available in the ‘‘Plantations Reform Unit’’ operated under the preview of the Ministry of Plantations Industries for the purpose of Company Accounts.

Note 02

Kabaragala & Poegalle Divisions with an extent of 217 Ha of Kelebokke Estate was divested and vested the Sri Lanka State Plantations Corporation in 1995.

2.1 Present Land Extent analysis as per the existing crops

Description	Total (Hect)	
Tea		
Seedling	407.34	
V.P.	458.44	865.78
Rubber		
Seedling	172.64	
Budded	103.72	276.36
Coconut		315.18
Coffee		4.26
Cocoa		54.26
Cloves		6.00
Pepper		14.23
Cinnamon		2.30
Timber Planting		42.43
Cashew		10.60

Out Growers Concept - Tea		
Seedling	323.33	
V. P.	16.56	339.89
Immature Clearings		216.81
Nurseries		4.50
Land Identified for Development		454.59
Other areas (Jungle, Patna, Buildings, Abandoned area etc.)		1,446.17
Total Extent of Plantations		4,053.36

2.2 Peasant Work Force Analysis

Category	Plantations	Head Office	Total
Executives	14	11	25
Non-Executives / Staff	94	11	105
Estate Labours			
Registered	1,413	-	1,413
Casual	133	-	133
Total	1,654	22	1,676


Presently, the company owns six tea factories which were closed 10 years ago. However, four factories are being leased out and the details are given below.

Name of the Factory	Current Situation	Remarks
Bandarapola Tea Factory	Leased Out to Private Company	Re-acquired by the EPL due to breach of agreement
Elkaduwa Tea Factory	Closed down	
Pitakanda Tea Factory	Closed down	
Ratwatte Tea Factory	Leased Out to Private Company	Willing to re-acquired due to non-payment of lease rental
Pansalathenna Tea Factory (Ratwatte)	Leased Out to Private Company	Leased out in year 2013 to E. O. S. Organics (Pvt) Ltd for a period of 30 years.
Selagama Tea Factory	Leased Out to Private Company	Leased out in year 2002 to Richard Roberts (Pvt) Ltd for a period of 30 years.


3. Physical & Financial Performance

Programme & Project	Performance	Total (Mn.)	
		Targets (Mn.)	Actuals (Mn.)
Tea - Green Leaf	Income (Rs)	230.35	163.18
	Expenditure (Rs)	315.57	236.87
	Qty (kg's)	3.84	2.54
Rubber - Latex	Income (Rs)	25.58	16.28
	Expenditure (Rs)	37.18	30.30
	Qty (kg's)	0.102	0.076
Coconut	Income (Rs)	34.04	26.41
	Expenditure (Rs)	23.93	19.81
	Qty (Nuts)	1.13	1.36
Cocoa	Income (Rs)	3.80	1.33
	Expenditure (Rs)	3.05	0.33
	Qty (kg's)	0.0095	0.0014
Pepper	Income (Rs)	5.88	2.35
	Expenditure (Rs)	3.53	0.37
	Qty (kg's)	0.0088	0.004820
Sundry Income	Income (Rs)	200.64	30.04
Capital Expenditure	Expenditure (Rs)	185.759	25.150


3.1 Graphical analysis of Crop harvested year 2016



3.2 Graphical analysis of Income earned during the year 2016



3.3 Graphical analysis of Expenditure incurred during the year 2016



3.4 Financial Position 1993 – 2015 (Rs)

Year	Operational profit /(Loss) for the Year	Adjustment for Treasury Grants	Accumulated Profit / (Loss)
1993	(16,158,428)	-	(16,158,428)
1994	(44,076,870)	-	(60,235,298)
1995	(32,348,831)	-	(92,584,129)
1996	(43,109,305)	-	(135,693,434)
1997	(43,387,199)	-	(179,080,633)
1998	(41,795,687)	-	(220,876,320)
*1999	(5,305,734)	-	(226,182,054)
2000	(16,884,862)	-	(243,066,916)
2001	(32,661,127)	-	(275,728,043)
2002	(72,197,231)	168,072,927	(179,852,347)
2003	(83,139,468)	-	(262,991,815)
2004	(78,472,241)	129,059,000	(212,405,056)
2005	(35,075,378)	122,900,000	(124,580,434)
2006	(49,489,141)	55,000,000	(119,087,479)
2007	(39,331,272)	13,000,000	(145,466,197)
2008	29,490,317	-	(116,180,650)
2009	(62,688,625)	-	(178,869,276)
**2010	(4,965,702)	-	(148,597,533)
2011	(29,733,796)	-	(178,331,329)
2012	(35,168,337)	-	(213,499,666)
2013	(64,949,088)	-	(278,448,754)
2014	(66,227,840)	12,000,000	(336,676,594)
2015	(26,922,929)	175,000,000	(184,599,523)
Total	(736,498,917)	488,031,927	

a) Total value of Treasury Grants charged to Accounts Rs. 488,031,927/-

b) * Reduced loss 1999 is due to waving off Rs. 25.9 Mn accumulated interest charges by the former Bankers M/s. Seylan Bank Ltd.

c) ** Reduced to date loss as at end December 2010 is due to waiving off from the accumulated losses Rs 35.06 Mn. being Default Charges on Accrued Debenture Interest by ETF Board.

4. Financial Position in the year 2016

(Rs.)

4.1 Performance –	Year Ended 31 December	2016	2015
Turnover		211,608,114	279,329,596
Gross Profit/ (Loss)		(58,598,981)	(32,656,590)
Profit/ (Loss) After Tax		(53,619,210)	(26,922,929)
Treasury Grants		75,831,000	175,000,000

4.2 Financial Position

(Rs.)

Non-current assets	930,347,329	897,597,079
Current Assets	91,838,919	102,043,243
Total Assets	1,024,604,354	999,640,322
Current Liabilities	427,911,563	469,420,205
Shareholders' Funds	351,580,922	329,369,132
Stated Capital	180,000,000	180,000,000

4.3 Key Indicators

Earnings/(Loss) per share Rs	(2.97)	(1.50)
Net Assets per share Rs	19.53	18.29

5. Physical Performance - Tea Sector

5.1 Green Leaf harvested on estate level for the year 2016

Plantation	January to December 2016			January to December 2015	
	Estimate (Kg)	Actual (Kg)	Estimate Vs Actual %	Crop (Kg)	2016 Vs 2015 %
Bandarapola	475,000	276,566	58%	404,335	68%
Elkaduwa	650,000	403,230	62%	695,268	58%
Hunugala	420,000	273,350	65%	341,314	80%
Pitakanda	1,166,636	729,521	63%	1,095,869	67%
Ratwatta	725,000	421,183	58%	753,551	56%
Selagama	400,000	244,980	61%	354,015	69%
Total	3,836,636	2,348,830	61%	3,644,352	64%

5.1.1 Green Leaf Harvested on Out Grower's model for the year 2016

Plantation	January to December 2016			January to December 2015	
	Estimate (Kg)	Actual (Kg)	Estimate Vs Actual %	Crop (Kg)	2016 Vs 2015 %
Bandarapola	12,000	4,839	40%	9,971	49%
Elkaduwa	30,000	15,247	51%	26,150	58%
Hunugala	20,000	9,437	47%	11,260	84%
Pitakanda	177,000	68,071	38%	165,774	41%
Ratwatta	125,000	58,529	47%	88,205	66%
Selagama	75,000	36,512	49%	61,661	59%
Total	439,000	192,635	44%	363,021	53%

5.1.2 Total Green Leaf harvested in the Company for the year 2016

Plantation	This Season			Last Season	2016 Vs 2015 %
	Estimate (Kg)	Actual (Kg)	Estimate Vs Actual %	Crop (Kg)	
Bandarapola	487,000	281,405	58%	414,306	68%
Elkaduwa	680,000	418,477	62%	721,418	58%
Hunugala	440,000	282,787	64%	352,574	80%
Pitakanda	1,343,636	797,592	59%	1,261,643	63%
Ratwatta	850,000	479,712	56%	841,756	57%
Selagama	475,000	281,492	59%	415,676	68%
Total	4,275,636	2,541,465	59%	4,007,373	63%

5.1.3 Tea estates wise yield per hectare on made tea for the year 2016

Plantation	Crop (Kg)		Yield per Ha (Kgs)	
	Actual	Actual	Actual	Actual
	Jan to Dec 2016	Jan to Dec 2015	Jan to Dec 2016	Jan to Dec 2015
Bandarapola	276,566	404,335	645	942
Elkaduwa	403,230	695,268	390	673
Hunugala	273,350	341,314	650	812
Pitakanda	729,521	1,095,869	876	1,190
Ratwatta	421,183	753,551	546	979
Selagama	244,980	354,015	699	1,011
Total	2,348,830	3,644,352	613	928

5.2 Physical Performance - Other Crops

5.2.1 Rubber (Latex) Sector

Plantation	January to December 2016			January to December 2015	
	Estimate (Kg)	Actual (Kg)	Estimate Vs Actual %	Crop (Kg)	2016 Vs 2015 %
Hapugaspiya	30,000	24,127	80%	28,098	86%
Millawana	5,300	9,039	171%	8,546	106%
Nalanda	67,000	42,859	64%	45,443	94%
Total	102,300	76,025	74%	82,087	93%

5.2.2 Coconut Sector

Plantation	January to December 2016			January to December 2015	
	Estimate (Nuts)	Actual (Nuts)	Estimate Vs Actual %	Crop (Nuts)	2016 Vs 2015 %
Hapugaspiya	12,000	11,641	97%	3,116	374%
Millawana	1,140,000	1,297,334	114%	915,215	142%
Nalanda	72,500	50,583	70%	51,317	99%
Total	1,224,500	1,359,558	111%	969,648	140%

Kurunegala Plantations PLC

1. Introduction

Kurunegala Plantations Limited (KPL) was established under the Companies Act No. 17 of 1982 in terms of the provisions of the Conversion of Corporations and Government Owned Business undertakings into Public Companies Act No. 23 of 1987 as a fully Government Owned Company on 18th June 1992 allocating estates then managed by the Janatha Estates Development Board under Board No. (V). From 18th June 1992 to 31st December 2004, KPL was managed by a Private Managing Agent.

Due to poor management practices implemented by the private Managing Agent over a period of nearly 13 years, the then Government took-over the management of the Company, with effect from 01st January 2005 and was brought under the purview of the Ministry of Plantation Industries.

KPL changed hands under several ministries and KPL was brought under the purview of the Ministry of Public Enterprise Development in 21st September 2015.

Being predominantly a coconut and rubber producing company, KPL has not only recorded the highest profit since the establishment but also has created a new landmark in the history of Agribusiness Sector in the country by conquering the National Level Gold Award for the 03rd consecutive year and by winning the Gold Award for the Large Category Producer (Plantations) for the 04th consecutive year and won the Silver Award for Plantation and Agribusinesses at National Business Excellence Awards-2015, organized by the Sri Lanka National Chamber of Commerce proving that the State Sector too can compete with Private Business Enterprises in managing the Business Enterprises with outstanding success.

The company obtained SLS ISO 9001:2008 Certification under the scope of Plantation Management and Agribusiness related to coconut, rubber and commercial crops from the Sri Lanka Standard Institution in the year 2015.

2. Human Capital of the Company

Cadre Summary			
	Head Office	Estates	Total
Executives	10	22	32
Clerical and Allied Grades	28	116	144
Minor and Allied Grades	19	35	54
Watchers & Check Roll Laborers	0	938	938
Total	57	1,111	1,168

3. Distribution of Land

The KPL Consists of 08 Area Estates spanning over 03 districts namely Kurunegala, Gampaha and Anuradhapura. 6,555.03 ha had been handed over to the company in 1992, at present only 5,116.15 ha is in possession of the company due to the alienation of 1,438.88 ha (22%) for statutory declaration and for the government/ public and other purposes. The Land distribution is shown below.

Estate	Coconut (ha)	Rubber (ha)	Other Cultivated (ha)	Uncultivated (ha)	Total Extent (ha)
Attanagalla	442.10	118.99	44.70	97.40	703.19
Dambadeniya	398.14	-	11.05	52.99	462.18
Dodangaslanda	445.92	26.09	54.10	272.72	798.83
Hiriyala	766.70	-	78.30	135.21	980.21
Katugampola	606.92	-	0.20	12.01	619.13
Kurunegala	525.93	12.80	-	17.07	555.80
Mahayaya	354.47	72.74	7.85	11.20	446.26
Narammala	457.31	3.79	28.70	60.75	550.55
Total	3,997.49	234.41	224.90	659.35	5,116.15
%	78.13	4.58	4.40	12.89	

4. Crop Diversification

From 2006 onwards, emphasis on intercropping has been extended with the planting of horticultural crops and spices in order to increase the land productivity.

Variety	No. of Plants	Extent (Acres)	Variety	No. of Plants	Extent (Acres)
Arecanut	7,420	10.01	Lime	1,100	2.23
Avocado	415	5.60	Mango	2,823	38.10
Cashew	17,009	229.54	Mangosteen	50	0.68
Cinnamon	207,944	82.21	Manioc	29,200	3.94
Cocoa	9,568	19.37	Nutmeg	250	1.60
Coffee	1,180	1.59	Papaw	400	0.81
Dragon Fruit	1,073	2.89	Pepper	31,778	36.76
Drumstick	782	1.58	Pineapple	24,000	2.78
Durian	3,035	40.96	Rambutan	4,031	54.40
Guava	947	2.55	Sour sap	250	1.00
Jack	3,789	51.13			
Total Extent					1,456.66

5. Financial & Operating Progress

5.1 Revenue & Other Operating Income

The revenue of the Company for the year 2016 is Rs. 472 million (2015 - Rs. 492 million) and the other operating income for the year is Rs. 97 million (2015 - Rs. 122 million). The coconut revenue came down by Rs. 29 million and rubber by 0.7 million. Other revenue was increased by 9 million. Although, the coconut production has increased when compared to last year, the net sales average (NSA) for the year prevailed at far below the last year. NSA for 2016 was Rs. 24.71 per nut and for 2015 it was at Rs. 31.21 per nut.

Coconut is the largest income provider of the Company representing 72% (Average of 2011-2015) of the total income. The other sources of income are rubber (10% - Average of 2011-2015), intercrops, timber inclusive of coconut timber and other sundry sources (18% - Average of 2011-2015).

5.1.1 Coconut

The coconut production of the KPL surpassed 16.6 million nuts in 2016 registering a 18% growth to 16.6 million nuts compared to 14.07 million nuts in the previous year. The improvement in production was attributed to improved agricultural practices and management.

5.1.2 Rubber

Rubber crop had been declined continuously during the last five years shown a 2% increase during the year 2016.

5.1.3 Other Crops

Other crops provide revenue of approximately 6% of the total. Highest ever cashew crop, of 22,943 Kg amounting to Rs. 6,122,982.00 was recorded in the year 2016. Also, highest ever Rambutan crop of 1,995,312 fruits value of Rs. 6,151,698.00 was recorded in the same year.

The gain arising from changing fair value of consumable biological assets (Timber Trees) shows Rs. 24 million decrease when compared with last year. The drop of other operating income reflects the said decrease in valuation of biological assets.

6. Profit Before Tax & Profit for the Year:-

Profit before tax was decreased by 15% where the Profit for the year was decreased by 18%. The decrease in revenue and other income caused to decrease in profits. Administration & General Expenses has considerably come down by Rs. 13.3 million. Net Finance income shows an increase of Rs.13.4 million. This is a result of increase of interest income by Rs. 12.3 million and decrease of finance cost by 17 million.

7. Financial Position Structure-:

More than Rs. 100 million was invested in acquisition of assets. Investments are primarily made on Bearer Biological Assets (Establishment of new plantations & maintaining of immature plantations) and Property Plant and Equipment. Current assets of the Company at the end of 2016 were Rs. 655 million out of which Rs. 450 million represents short term investments. These figures for 2015 are Rs. 586 million and Rs. 415 million respectively. The current liabilities were increased only by Rs. 06 million. The equity has been increased by Rs. 136 million. The dividends of Rs. 35 million for financial year 2015 is yet to be paid; the total contribution to the General Treasury as dividends up to now is Rs. 310 million.

Chilaw Plantations Ltd

1. Introduction

Chilaw Plantations Company was established as a state-owned company by the Companies Act No.17 of 1982 in terms of Gazette No.719/15 of 18 June 1992. This was converted into a private company by the Conversion of Public Corporations or Government Owned Business Undertakings into Public Companies Act No. 23 of 1987. Later, the company was registered again under PB 703 by Act No. 07 of 2007.

In terms of this gazette notification, all the plantation industry assets in the Puttalam District, i.e. all the estates belonged to Janatha Estate Development Board were transferred to Chilaw Plantations Company. Later a 53-year long lease agreement was entered into by Janatha Estate Development Board and Chilaw Plantations Company.

2. Financial Performance – 2016


	2016	2015
	Rs.	Rs.
Revenue	383,089,914	399,365,998
Cost of Sales	(237,016,830)	(250,617,694)
Gross Profit	146,073,084	148,748,305
Other Operating Income and Gains	61,162,648	78,274,685
Administrative Expenses	(102,587,457)	(106,517,139)
Other Operating Expenses	(6,058,872)	(13,492,529)
Profit from Operations	98,589,402	107,013,322
Finance Income	12,470,842	9,803,760
Finance Expenses	(32,073,496)	(31,034,573)
Impairment Loss on Financial Assets		
Profit before Tax	78,986,748	85,782,509
Tax Expense (Provisions)	(12,481,372)	(9,610,612)
Profit for the Year	66,505,377	76,171,897
Other comprehensive Income	1,091,543	2,761,980
Total Comprehensive Income for the year, Net of Tax	67,596,920	78,933,877
Basic Earning Per Share	3.33	3.81

3. Performance of Field Activities as per the Budget 2016

Activity		Unit	Physical Progress		% completed on annual estimate
			Actual up to 31/12/2016	Annual Estimate	
Weeding	Manual (3 rounds)	ha	3,283.62	3,609.97	91%
	Chemical (2 rounds)	ha	1.28	35.00	4%
	Mechanical	ha	1,592.06	2,184.52	73%
Harrowing		ha	399.86	502.61	80%
Manuring	N.P.K	palms	92,303	300,867	31%
	Dolomite	palms	297,222	312,113	95%
	Y.P.M.(2 rounds)	palms	3,179	8,804	36%
	Organic Manure(2 rounds)	palms	7,361	7,106	104%
Burying Husks		pits	9,290	14,700	63%
Infilling/ Re-supplying Vacancies		seedlings	1,232	2,634	47%
Draining	New	m	4,810	10,000	48%
	De-silting	m	4,131	13,000	32%
Fencing	New	m	10,716	18,640	57%
	Repairing	m	39,526	41,300	96%
	Opening fire gaps	m	25,540	23,500	109%
Mulching	Fronde (2 rounds)	palms	477,785	455,547	105%
	Husk	palms	1,690		

3.1 Crop Harvested (Nuts)


2016		2015	
As at 31.12.2016	Annual Estimate	Crop harvested nuts Same date last year	Annual Estimate
16,522,290	14,734,000	12,517,083	16,105,000



4. Other Activities

4.1 New Plantations and Under Plantations

Estate	New/Under Plantations (Ha)
Palugaswewa	175.00
Chilaw Area	116.37
Divulapitiya Area	114.00
Thambapanni Area	132.31
Bingiriya Area	365.99
Madampe Area	116.70
Total	1020.37



4.2 CPL Under Plantations and New Plantations

Year	New/Under Plantations extent (Ha)	Number of Seedlings
2005	54.35	8,592
2006	44.50	7,791
2007	0	0
2008	33.94	5,354
2009	101.10	14,039
2010	107.93	14,668
2011	128.17	17,245
2012	266.84	31,220
2013	173.76	20,915
2014	146.56	15,573
2015	40.00	5,622
2016	46.00	1,759
Total	1143.15	142,778

5. Projects

5.1 Hand Pollination project

The Hand Pollinated seed nut nursery was established at Palugaswewa Estate in 2011. It is successfully continued to produce hybrid seedlings. The seedlings thus derived and planted in the under plantations appear to be strong and well growing, promising and with all signs of a healthier and high yielding palms



Year	Sanramon	Seed Nuts Harvested	Laid In Nursery
	Flowers	Nuts	Nuts
2014	1,976	17,452	17,112
2015	1,956	13,446	13,446
2016	1,816	11,273	10,017

5.2 Isolated Seed Garden at Kinyama Estate (CRI-CPL joint project)

This project was established in 2012 as CRI-CPL joint project to produce Hybrid 'Kapruwana' Cultivation of Coconut Seed nuts / Seedlings.

It is very successful and the growing seedlings appear to be strong and promising



Two seedlings flowering within 2.5 years

5.3 Buffalo Project

Located in Palugaswewa estate.

No. of Buffaloes - 330
No. of Milking cows - 45

Upgrading the standards of the herd and diary is underway, in line with the advice of the Officials from Netherlands. A milking parlor with milking machines would be constructed in due course.

5.4 Sheep Project

Bingiriya Area Estates - Kinyama estate.
No. of Sheep - 487

Sheep dung is used for under plantations and dragon fruit.



5.5 Cashew Plantation

Thambapanni Area Estates	- 687.59 ha	- 48116 plants (Mono crops)
Thambapanni Area Estates	- 42.65 ha	- 3239 plants (Inter crops)
Bingiriya Area Estates	- 38.20ha	- 3748 plants
Chilaw Area Estates	- 45.12 ha	- 1833 plants

5.6 Rambutan Plantations

Situated in Divulapitiya Area Estates - Kopiwatte estate.
 Established in 1996 and 2005.
 Total number of palms - 590.

5.7 Pepper Plantations

Situated in Divulapitiya Area Estates - Weeranissankamalla estate.
 Established in 1998 and 1999.
 Total number of wines - 1973

5.8 Cinnamon Plantations

Situated in Divulapitiya Area Estates Dombawinna and Saraswathi estates.
 Established in 2011.
 Number of plants - 24,365.

Situated in Bingiriya Area Estates Kolomunuoya and siyambalawewa estates
 Established in 2011
 1 acre - 3600 plants

5.9 Dragon Fruit Plantations

As the Project at Bingiriya planted in 2008 has shown good results by offering a steady income, profit having already surpassed the total expenditure / investment on this, this project was expanded to the other estates also as detailed below:

Estate	Year of planting	Number of plants	Number of plants in bearing
Palugaswewa	2011	50	50
Bingiriya	2008/2012	2700	450
Divulapitiya	2011/2012	946	946
Madampe	2011/2012	550	50



6. Special Achievements

Commendation award was awarded to Divulapitiya Area Estates, Katukenda No. 3 Estate of Chilaw Plantations Ltd. by the Employees' Trust Fund Board of the Ministry of National Policies & Economic Affairs in recognition of the commitment & care to safeguarding the best interest of our own employees by discharging the statutory obligations through the facilitation of payments there by enabling them to take advantage of the many benefits offered by the Employees Trust Fund Board.



7. Special Projects Launched in 2016

7.1 Rain water harvesting.

Rain water harvesting is given priority as a risk management step and to increase the moisture content in the soils. Tanks in the six Area Estates were developed and de-silted.



Galoya Plantations PLC

Financial year of Galoya Plantations is considered from 1st April to 31st March on next year. According to that, the progress for the year 2016/17 is as below.

1. Introduction

Gal-Oya Plantations was formed in year 2007 as a joint venture between the Government of Sri Lanka and the consortium, where 51% of the ownership retains with the Government of Sri Lanka and 49% of the ownership to the consortium consists with Brown and Company PLC (BCL) and Lanka ORIX Leasing Company PLC (LOLC). However the activities for the refurbishment were commenced after year 2009 since the agreement signed on 29th of August 2009.

This factory was not operated for more than 13 years when we took over. During this period no any cane cultivations had been carried out and paddy was the major crop cultivated in these fields.

During the time of closure, there were two attempts to re start operations of Hingurana Sugar factory, but was a total failure leaving a negative confidence among farmers and people in the Hingurana area.

Much effort and resources were put in to renovate the sugar factory which was dysfunctional for more than 13 years and gain the confidence of the farmers in converting back to sugar cane. Despite the volume of work involved we managed to start factory operations within a short period and achieved sugar production in year 2012. The required investment for the refurbishment is completely taken from the credit facilities obtained from private companies & banks.

Renovation of existing distillery plant was one of the refurbishments projects. The construction of the distillery having capacity of 21.5 KLPD was commenced in 2014 and will be completed in the end of January 2017. We are expecting distillery license for the commercial operation.

As at 31.03.2017, total investment for the Gal Oya Project was Rs.7.0 Bn.

2. Financial Highlights for 2016/2017 as per the draft financial report

Description	Rs.
Turnover	1,007,844,863.00
Operational Profit/(Loss)	(191,726,419.00)
Profit/ (Loss) before tax	(939,336,450.00)

3. Present Situation of the Company

3.1 Cultivation

The plantation consists of approximately 5,200 ha of irrigated land allotted amongst 4,400 families. The project area is divided into 5 major zones namely Varipathanchena, Galmaduwa, Deegawapi, Hingurana and Neetha. A nucleus estate with an extent of 166 ha of land with a water scheme will be supporting the 5200 ha land for sugar cane. Out of this 5200 ha only 4,850 ha is cultivable.

Location	Cultivable Extent (ha)	Number of Allottees
Varipathanchena	1,067	947
Galmaduwa	1,233	926
Deegawapi	1,034	870
Hingurana	764	697
Neetha	1,104	1,001
Total	5,202	4,444

3.2 Sugar cane Nursery

Agronomy Division of GOPL has been producing seed cane and conducting research on various aspects of sugar cane agriculture since its inception in 2010. The division maintains over 134 SRI sugar cane clones as a source of future planting material and trail programs. The agronomy area consisted of approximately 159.25 ha.

3.3 Factory

The Factory complex comprises the secretariat building, stores, factory, gantry yard, foundry, furnace oil tank and molasses tank. Crushing capacity is 2000 MT per day of 24 hours operation hours.

Sugar Factory

Crushing Capacity : 2000 TCD

Power Generation : 2 MW (will be expanded)

Boiler Capacity : 70 tons/hr (15 bar 270 C)

Workshop including Lathes, Milling, Rolling, Grinding, Drilling etc.

4. Progress Summary

Activity	2010/11	2011/12	2012/13	2013/14	2014/15	2015/16	2016/17
New planting (ha)	153.1	565.20	1,380.3	1,562.35	563.74	387.37	220.1
Re-Planting (ha)	-	-	-	87.52	227.95	587.02	1,189.8
Total planting (ha)	153.1	565.20	1,380.3	1,649.87	791.69	974.39	1,409.9
Revenue area (ha)	254.62	710.40	2663.20	3724.60	4209.10	4618.60	4,859.4
No of farmers involved (cumulative)	354	836	1,879	3,319	3,890	4,277	4,538
Cane harvest (MT)	6,267.7	15,067.7	76,486.2	152,316.4	259,001.7	217,131.2	163,147.5
Cane Crushed (MT)	-	-	53,806	133,770	246,349	206,147	146,753.25
Marketable Sugar Production	-	-	3,315	10,521	19,837	14,528	10,236.31
Molasses Production (MT)	-	-	2,680	6,942	11,431	10,348	7,528.69
Rendement %	-	-	6.20	7.86	8.09	7.32	6.97
Total Investment		1.433 bn	1.722 bn	3.011 bn	3.198 bn	5.304 bn	7.003 bn

5. Work Force (As at 31.03.2017)

No. of Executive grade staff	No. of Permanent Staff	No. of contract basis staff	Total No. of Employees Directly joined with the Institution
46	142	629	817

6. Future Plan

6.1 Distillery Project

We have entered in to an agreement with an Indian Company called Naran Lala Ltd of India on 17th October 2014 in Colombo to build a new distillery plant. Constructions have completed on 30.01.2017 with the investment of Rs 800Mn. We are expecting distillery license for commercial operations. Once we got the license we expect to produce 500,000L per month & gross revenue of Rs.225 mn per month.

6.2 Co-Generation Power Plant – 10 MW

Existing 2 MW power generation plant in Galoya will be upgraded to a 10 MW and will sell excess electricity to the national grid. Project is expected to execute by July 2017 and complete by April 2019. Total investment for the project is Rs. 2.5 billion

6.3 Production of Organic Fertilizer – 7000 MT

All wastes from the sugar factory and distillery will be converted to organic fertilizer. Project has already been started and expected to complete by July 2017. Investment is Rs. 100 Million.

6.4 CO₂ extraction project– 10T / day

By product from the distillery will trapped and cleaned. Project ground work has already been started and operation will be outsourced. Project is expected to be completed at the end of 2017. Investment is Rs. 250 Million.

Sri Lanka Cashew Corporation

1. Introduction

Sri Lanka Cashew Corporation (SLCC) was established under the State Agricultural Corporations Act no: 11 of 1972 and as per the Extraordinary Gazette No.60/7 dated 25th May 1973. From its inception, the Corporation is functioning as a public enterprise mainly providing services to the industry while engaging in commercial activities on a profit earning basis.

1.1 Objectives

1. Cultivation, processing and marketing of cashew and formulating plans with regard to the cashew production, processing and marketing and providing instructions for their implementation.
2. Conducting investigations and research with the objective of enhancing the cashew cultivation, processing and marketing and its production, processing and marketing.
3. Collecting, processing, publicizing and distributing technical, marketing and other information with regard to the cultivation, processing and marketing of cashew and its production, processing and marketing and liaising with others in the implementation of such activities.
4. Determining the locations of cashew and cashew products processing factories, their extent and the technical standards and establishing new factories and activating existing factories when necessary.
5. Purchasing, distributing, marketing and exporting cashew and cashew products.
6. Facilitating the training of persons required for the cultivation, processing and marketing of cashew and its production, processing and marketing.
7. Establishing the fundamental organizations required for the development of cashew cultivation, processing facilities and marketing and assisting in their establishment.
8. Initiating measures as deemed necessary for the popularization of cashew products and their sale, promoting the existing demand for these products in the world markets, financing the promotional or any other incidental activities, controlling, assisting and sponsoring such activities.

2. Crops

Cashew is the major crop cultivated in Sri Lanka Cashew Corporation plantations and coconut, papaw and etc. are cultivated as intercrops.

2.1 Regional Offices

1. Puttalam Regional Office
2. Hambantota Regional Office
3. Anuradhapura Regional Office
4. Nalanda Regional Office
5. Moneragala Regional Office
6. Mahiyanganaya Regional Office
7. Ampara Regional Office
8. Batticaloa Regional Office
9. Kilinochchi Regional Office
10. Mannar Regional Office

Districts Covered

Puttalam/Kurunegala
Hambantota/Ratnapura
Anuradhapura
Matale/Polonnaruwa
Moneragala
Kandy/Badulla
Ampara
Batticaloa
Kilinochchi/Mulaitivu/Jaffna
Vavunia/Mannar

2.2 Estates

1. Kamandaluwa Estate
2. Puttalama Achchigewatte Estate
3. Eluwankulama Estate
4. Hardy Estate
5. Mankerni Estate
6. Kondachchi Estate
7. Poonerin Estate
8. Madu Estate
9. Oyamaduwa Estate

District

Extent(Acres)

Puttalam	548
Puttalam	961
Puttalam	200
Batticaloa	365
Batticaloa	423
Mannar	6000
Kilinochchi	2000
Mannar	955
Anuradhapura	200

2.3 Seed Gardens

1. Wilachchiya Seed Garden
2. Nalanda Seed Garden
3. Mahaoya Plant Seed Garden
4. Suduwathura Ara Seed Garden

District

Extent(Acres)

Anuradhapura	25
Matale	75
Ampara	81
Moneragala	50

2.4 Central Plant Nurseries

1. Mihintale Plant Nursery
2. Dambulla Plant Nursery
3. Kamandaluwa Plant Nursery
4. Hardy Plant Nursery
5. Kumbukkana Plant Nursery
6. Aluththarama Plant Nursery
7. Chandrika Wewa Plant Nursery

Extent(Acres)

2.5
03
01
01
03
02
0.5

2.5 Cashew Processing Centres

- | | | |
|---------------------------------|---|---------|
| 1. Nedagamuwa Processing Centre | - | Gampaha |
| 2. Puttlam Processing Centre | - | Puttlam |

2.6 Research Units

1. Kamandaluwa Research Unit
2. Puttlam Research Unit

2.7 Sales Outlets of the Corporation

1. Rajagiriya
2. Kollupitiya
3. Pinnawala
4. Franchise Shops – 49

2.8 Circuit Bungalows

1. Puttlam Circuit Bangalow
2. Hardy Circuit Bangalow

3. Financial Performance of the Cashew Corporation

Sri Lanka Cashew Corporation is maintaining the profitability of its Commercial Activities and during the year 2016 recorded the Rs.31.6 Mn Net Profit.

4. Staff as at 31.12.2016

4.1	Approved Staff	Staff as at 31.12.2016
Higher Management Grade (HM)	02	02
Middle Management Grade(MM)	07	05
Junior Management Grade(JM)	26	20
Management Assistant Grade(MA)	122	95
Minor Grade(PL)	<u>67</u>	<u>71</u>
Total	<u>224</u>	<u>193</u>

In addition to this, approximately 350 check roll labourers have been employed in accordance with the monthly requirements at processing centers, estates, Seed Gardens and central plant nurseries of the corporation.

5. Brief Description of the Development Activities carried out during the Year -2016

5.1 New planting in 4500 acres under cashew subsidy programme

The total extent of cashew cultivation is approximately 142607 acres in Sri Lanka. In 2016, under the subsidy programme, 2500 acres of bud grafted cashew and 2000 acres of seedling cashew have been cultivated in 18 districts covering 125 Divisional Secretaries divisions. Under this programme 3298 farmers have been benefited. Produced 209125 Budded and Seedling plants at Sri Lanka Cashew Corporation central nurseries and issued 180720 budded plants & 78440 seedling plants for growers through this subsidy programme.

5.2 Cashew Cultivation Programme – 2016

District	Budded Cashew (Acres)	Seedling Cashew (Acres)
1.Puttlam	400	-
2.Kurunegala	300	-
3.Hambanthota	200	-
4.Anuradhapura	550	-
5.Ampara	-	400
6.Badulla	150	-
7.Kandy	25	-
8.Ratnapura	25	-
9.Matale	150	-
10.Polonaruwa	150	-
11.Moneragala	250	-
12.Batticaloa	50	350
13.Trincomalee	50	300
14.Vauniya	50	200
15.Mannar	25	250
16.Mullitiv	75	300
17.Kilinochchi	50	150
18.Jaffna	-	50
Total	2500	2000

5.3 Plant Production for Cashew Subsidy Programme

209125 bud grafted plants of high quality new varieties were produced at central nurseries of the corporation and issued for the subsidy programme and to private estate owners.

Production of Budded plants in 2016


Nursery	Produced plants	Issued plants
Kamandaluwa	38602	24136
Dambulla	29768	17739
Mihintale	79846	70260
Aluththarama	19044	14787
Kubukkana	18701	13548
Hardy	7401	7109
Chandrika wewa	15763	14733
Total	209125	162312



-Dambulla Nursery-



-Mihintale Nursery-



6. Development of Cashew Cultivation

6.1 Development of Corporation Seed Gardens

The existing Seed Gardens maintained in accordance with Intensified Agricultural Systems to satisfy research standards. Approximately 13.91 Mt. of mother seeds have been collected for the production of quality budded plants and seedling plants. 800 plants were planted at MayaOya Seed Garden and prepared the land at Suduwathura-ara Seed Garden for 500 plants.

6.2 Programmes on Intensified Agricultural Systems

Sri Lanka Cashew Corporation conducts Pest Controlling programmes, Introduces new cashew varieties and new budding technologies and provides technical and post harvesting training for the development of cashew industry in Sri Lanka. Pest control programmes are conducted to control Helopeltis attack and Stem and Root Borer attack in Island wide. The corporation undertakes research activities on the release of new varieties, confirmation of new chemical and dosage for the major pest.

6.3 Plant Rehabilitation/New Planting & Harvesting

150 acres were cleared at Kondachchi plantation for new cultivation and planted 60 acres during the year 2016.

05 acres of new planting has been done at Eluwankulama Plantation.

109 Mt. of raw cashew nuts were collected from SLCC owned plantations even though the adverse weather conditions badly affected the flowering and fruit setting stages.

6.4 Expansion of Local Market and Sales Promotion


A range of new products have been introduced to the market in commercial quantities and a significant contribution has been made to introduce new technology, professional guidance, training and value addition to the processing industry.

Chutney made by cashew apple and pepper coated cashew nuts were introduced to the market.

10 new franchise shops have been newly opened enhancing the marketing network up to 49 franchise shops. In addition to this, a new sales outlet of Sri Lanka Cashew Corporation was opened at Pinnawala Elephant Orphanage to strengthen the Corporation's marketing and distribution network during 2016.

6.5 Developments in the Processing Industry.

19.9 Mt of cashew kernels and 21.94 Mt. of raw cashew were purchased from small scale entrepreneurs and growers at competitive prices in addition to the harvest collected from Sri Lanka Cashew Corporation Plantations. 152.6Mt. of raw cashew had been processed in Puttlam and Nedagamuwa Processing factories and earned Rs.84.59Mn.by selling 30.94Mt.of value added cashew kernels during the year 2016.



6.6 Research & Development activities on cashew cultivation

Research & Development activities have been carried out in the areas of plant breeding use of fertilizer, pest control of cashew crops, bud grafted and seedling cashew cultivation, harvesting and intercropping and other agronomic practices in collaboration with Faculty of Agriculture and Plantation Management of Wayamba University. Conducted 02 new research trials were conducted on plant breeding and agronomy during the period and conducted 03 processing training programmes for farmers and small scale entrepreneurs in Mannar and Mullitiv Districts. 65 persons were participated.

Training programmes were conducted on post-harvest technology for farmers in Mannar and Mullitiv Districts with NIPM.

7. Human Resource Development

Professional training and guidance have been provided to 60 employees during the year to enhance their capabilities and professional standards.

Industrial

Ceylon Ceramic Corporation

1. Introduction

The Brick and Tile unit of the National Small Industries Corporation was first established under the state Industrial Corporation Act No.49 of 1957. Later, the Brick and Tile Unit of the State Industrial Corporation was incorporated into the Ceylon Ceramics Corporation in 1972.

In January 1990 Ceramics Component of the corporation was made a public entity whilst the Brick & Tile unit of the Corporation was continued under the name of Ceylon Ceramics Corporation.

The Corporation owns a total of eight (08) factories and a vacant land which predominantly engaged in the manufacturing of clay based products such as Bricks & Roofing Tiles. The factories are located in eight principal districts of the country, clamming to an overall land extent of 416 acres. Majority of the factories located districts are recognized as fast growing economic centers of the country.

The locations of 08 Bricks & Tile factories and the details of the factories, extents and the current status are given below:-

Factory	Location	Properties	Status
❖ Eragama	Ampara	232Acr	Operational
❖ Mahiyanganaya	Mahiyanganaya	94Acr	Operational
❖ Uswewa	Embilipitiya	19Acr	Operational
❖ Yatiyana	Matara	06Acr	Operational
❖ Bingiriya	Bingiriya	03Acr	Operational
❖ Weuda	Kurunegala	09Acr	Closed
❖ Elayapattuwa	Anuradhapura	33Acr	Closed
❖ Odduchuddan	Mulativu	13Acr	Closed
❖ Bangadeniya	Bangadeniya	07Acr	Vacant Land

While only five factories out of the above are functioning now, three factories were closed down consequent, to the Voluntary Retirement Scheme offered to the staff. Accordingly 497 members were paid off and only 39 permanent staff is remaining of which the details are given below.


The Odduchuddan Factory which was in the hands of LTTE and then with SANASA co-operative society was taken over after, the chairman assumed duties in March 03rd 2015.

As a result of the continues losses made by this Corporation and since it was a heavy burden on the treasury, the Cabinet of Ministers has decided by Cabinet Paper No 11/2068/553/018- The chairman, dated 09th November 2011 to restructure or lease out this corporation to a private sector investor.

2. Financial Performance for the Year 2016


2.1 Production

	2016	2015	2014
Production (Qty)	3,950,914	2,609,256	2,162,836




2.2 Revenue

	2016	2015	2014
Revenue (Rs.)	148,208,950	88,369,371	80,095,642.87



2.3 Profit & Loss Statement

	2016	2015	2014
Profit & Loss (Rs.)	16,786,082	(4,257,632.31)	(12,683,458.16)



BCC Lanka (PVT) LTD

1. Introduction

In 1988, BCC Lanka Ltd was incorporated with the issue of 10,000,000 shares held by the General Treasury under conversion of Public Corporations and Government owned business undertakings into public corporations act No. 23 of 1987.

Since then, the company has continued to function below its potential due to poor management controls resulting in worker unrest and a CRS was offered for all its 481 workers in 2006.

However with the change of government policy not to close down or sell off state enterprises, BCC Lanka Ltd commenced operations with a minimal staff in September 2006 and has grown its business benefiting primarily from the goodwill associated with the company's brand name and a committed management team. The total number of employees of BCC Lanka Ltd including Executives is 41 up to 31.12.2016.

2. Main Product Lines of Bcc

- Edible Oils : BCC White Coconut Oil and Cooks Joy
- Toilet Soap : Sandal wood, Suvendra Herbal, Suvendra Floral
- Laundry Soap : Sovereign bar, Sno –Wite
- Disinfectants : Pynol
- Washing Powder : Sno – Wite (1kg, 500g, 200g)
- Dish Wash : Both liquid & powder

3. Financial Performance – As At 31st December, 2016

(Rs. Mn)

	Target	Actual
Net Sale	163.87	123.70
Other Income	52.80	62.62
Cost of Raw Materials	121.78	98.86
Cost of Direct Expenses	14.23	13.62
Gross Profit Margin	80.66	73.84
Total Expenditure	48.43	43.14
Depreciation	1.20	1.70
Net Profit	31.03	29.00

3.1 Profit/ Loss and loans Details as at 2016.13.31 in Rs. MN

Name of Head office	2016	2015	2014	2013	2012	Total Assets as at 2016.03.31	Total Liabilities as at 2016.03.31	Short Term Loan as at 2016.03.31	Long Term Loan as at 2016.03.31
B C C Lanka Ltd	3.206	8.190	1.896	1.635	7.074	8365	237.78	96.36	136.06

6. Allocation of Funds

Head No. - 158

Programme - 01 Operational Programme

Project Name and Title - 01 Minister's Office

Object Code	Category / Object Title	Estimate 2016 Rs.	Revised Estimate 2016 Rs	Total Expenditure Rs.	Balance Provision Rs.	Actual Expended Percentage (%)
	Recurrent Expenditure					
	Personal Emoluments					
1001	Salaries and Wages	8,500,000.00	9,900,000.00	9,786,809.79	113,190.21	98.86
1002	Overtime and Holiday Payments	3,500,000.00	3,500,000.00	2,733,021.00	766,979.00	78.09
1003	Other Allowances	8,200,000.00	9,100,000.00	8,945,197.01	154,802.99	98.30
	Travelling Expenses					
1101	Domestic	1,000,000.00	1,450,000.00	1,035,124.75	414,875.25	71.39
1102	Foreign	1,000,000.00	2,584,000.00	1,913,650.00	670,350.00	74.06
	Supplies					
1201	Stationery & Offi. Requisites	1,500,000.00	2,176,000.00	2,175,315.21	684.79	99.97
1202	Fuel	8,000,000.00	7,598,575.00	7,598,504.86	70.14	100.00
1203	Diets & Uniforms	100,000.00	52,000.00	52,000.00	-	100.00
	Maintenance Expenditure					
1301	Vehicles	3,000,000.00	6,508,000.00	6,507,448.73	551.27	99.99
1302	Plant, Machinery and Equipment	500,000.00	-	-	-	-
1303	Building and Structures	200,000.00	-	-	-	-

	Services					
1401	Transport	3,600,000.00	934,370.00	934,362.90	7.10	100.00
1402	Postal & Communications	2,600,000.00	1,269,000.00	1,139,171.51	129,828.49	89.77
1403	Electricity and Water	1,900,000.00	1,327,000.00	1,324,201.72	2,798.28	99.79
1405	Other	1,000,000.00	2,100,000.00	1,998,451.90	101,548.10	95.16
	Capital Expenditure					
	Rehabilitation & Improvements					
2001	Buildings and Structures	500,000.00	17,500,000.00	16,039,004.71	1,460,995.29	91.65
2002	Plant, Machinery & Equipment	200,000.00	200,000.00	-	200,000.00	-
2003	Vehicles	2,300,000.00	2,355,000.00	2,352,295.43	2,704.57	99.89
	Acquisition of Capital Assets					
2101	Vehicles	-	35,000,000.00	35,000,000.00	-	100.00
2102	Furniture & Office Equipments	1,000,000.00	11,500,000.00	9,984,470.65	1,515,529.35	86.82
2103	Plant, Machinery & Equipment	1,000,000.00	3,965,000.00	3,961,037.24	3,962.76	99.90
		49,600,000.00	119,018,945.00	113,480,067.41	5,538,877.59	95.35

Head No. - 158

Programme - 01 Operational Programme

Project Name and Title - 02 Administrative and Institutional Service

Object Code	Category / Object Title	Estimate 2016 Rs.	Revised Estimate 2016 Rs	Total Expenditure Rs.	Balance Provision Rs.	Actual Expended Percentage (%)
	Recurrent Expenditure					
	Personal Emoluments					
1001	Salaries and Wages	20,200,000.00	20,200,000.00	19,343,777.52	856,222.48	95.76
1002	Overtime and Holiday Payments	2,300,000.00	2,300,000.00	1,209,305.31	1,090,694.69	52.58
1003	Other Allowances	20,000,000.00	20,000,000.00	17,814,790.58	2,185,209.42	89.07
	Travelling Expenses					
1101	Domestic	250,000.00	290,000.00	264,307.00	25,693.00	91.14
1102	Foreign	600,000.00	2,194,000.00	2,193,559.75	440.25	99.98
	Supplies					
1201	Stationery & Offi. Requisites	1,600,000.00	2,230,000.00	2,229,734.17	265.83	99.99
1202	Fuel	2,500,000.00	3,298,000.00	2,997,403.90	300,596.10	90.89
1203	Diets & Uniforms	30,000.00	30,000.00	30,000.00	-	100.00

	Maintenance Expenditure					
1301	Vehicles	2,000,000.00	2,630,000.00	2,629,340.37	659.63	99.97
1302	Plant, Machinery and Equipment	1,000,000.00	-	-	-	-
1303	Building & Structures	2,500,000.00	-	-	-	-
	Services.					
1401	Transport	2,000,000.00	3,346,020.00	3,345,410.23	609.77	99.98
1402	Postal & Communications	1,000,000.00	1,900,000.00	1,898,481.53	1,518.47	99.92
1403	Electricity and Water	1,750,000.00	895,000.00	790,450.25	104,549.75	88.32
1404	Rents & Local Taxes	97,500,000.00	91,395,000.00	91,360,347.46	34,652.54	99.96
1405	Other	10,000,000.00	6,338,330.00	2,298,364.35	4,039,965.65	36.26
1408	Lease Rental for Vehicle		3,076,000.00	464,000.00	2,612,000.00	15.08
	Transfers					
1506	Property Loan Interest to	500,000.00	500,000.00	165,670.41	334,329.59	33.13
	Public Servants					

	Capital Expenditure					
	Rehabilitation & Improvements					
2001	Buildings and Structures	10,000,000.00	23,000,000.00	10,250,170.34	12,749,829.66	44.57
2002	Plant, Machinery & Equipment	200,000.00	200,000.00	-	200,000.00	-
2003	Vehicles	1,500,000.00	1,500,000.00	1,138,500.00	361,500.00	75.90
	Acquisition of Fixed Assets					
2102	Furniture & Office Equipments	3,000,000.00	5,500,000.00	4,551,365.34	948,634.66	82.75
2103	Plant, Machinery & Equipment	1,500,000.00	5,047,000.00	5,046,164.90	835.10	99.98
	Capacity Building					
2401	Training & Capacity Building	700,000.00	2,197,000.00	2,196,336.33	663.67	99.97
		182,630,000.00	198,066,350.00	172,217,479.74	25,848,870.26	86.95

Head No. - 158
 Programme - 02 Development Activities
 Project Name and Title - 03 Development Programme

Sub Project	Object Code	Fin. Code	Category / Object Title	Estimate	Revised	Total	Balance	Actual Expended Percentage
				2016	Estimate 2016	Expenditure	Provision	
			State Resources Management					
			Corporation Ltd.					
1	2502	11	Investment	12,000,000	12,000,000	3,000,000	9,000,000	25
			Capitalization of Srilankan					
			Airlines					
2	2301	11	Equity Contribution		24,515,245	24,515,245	-	100
				12,000,000	36,515,245	27,515,245	9,000,000	75.35

Head No. - 158

Programme - 02 Development Activities

Project Name and Title - 04 Public Institutes

Sub Project	Object Code	Fin. Code	Category / Object Title	Estimate 2016	Supplementary	Revised Estimate 2016	Total Expenditure	Balance Provision	Actual Expended Percentage
			Lakdiva Engineering Company						
			(Pvt) Ltd.						
1	1503	11	Public Institutions	24,000,000		24,000,000	24,000,000	-	100
			Sri Lanka Cashew Corporation						
2	1503	11	Public Institutions	53,000,000		53,000,000	48,000,000	5,000,000	90.57
	2201	11	Public Institutions	40,000,000		40,000,000	40,000,000	-	100
			SLSPC, JEDB and Elkaduwa						
			Plantion						
3	2501	11	Restructuring		662,527,820	662,527,820	662,527,820	-	100
				117,000,000	662,527,820	779,527,820	774,527,820	5,000,000	99.36